

மக்களுக்குத் தொடர்ச்சியான
பெறுமதியை வழங்குவதற்கான
எமது அயராத முயற்சி

1961 லிருந்து ...

மக்களுக்குத் தொடர்ச்சியான பெறுமதியை வழங்குவதற்கான எமது அயராத முயற்சி

“எமது மக்களுக்கும் தேசத்திற்கும் பெறுமதி
சேர்க்கப்பட்ட நிதிசார் முன்மொழிவுகள் எனும் இறுதி
இலக்கினையே எமது உபாயமார்க்கத்தின் அயராத
குறிக்கோளும் செயற்பாடுகளும் கொண்டுள்ளன.
இக்குறிக்கோளில் எமது பிரதான அபிலாஷைகளாவன:

- எமது சகல பங்கீட்டாளர்களுக்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட
முன்மொழிவுகளைத் தொடர்ச்சியாகவும் ஒத்திசைவுடனும் வழங்கல்
- எமது நாட்டின் வளர்ச்சிக்கும் தேசத்தின் பொருளாதாரத்திற்கும்
தொடர்ச்சியாகவும் ஒத்திசைவுடனும் பங்களிப்பு வழங்கல்
- செயலாற்றுகை மற்றும் செயல்நேர்த்தி என்பவற்றின் எல்லைகளைத்
தொடர்ச்சியாகவும் ஒத்திசைவுடனும் நகர்த்துதல்
- மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்காக எமது
முறைமைகள், செயன்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைத்
தொடர்ச்சியாக மேம்படுத்துதல்
- எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களினதும் பரந்த பங்கீட்டாளர்
சமுதாயத்தினதும் என்றும் மாறிவரும் தேவைகளைப் பூர்த்திசெய்வதில்
தொடர்ச்சியாகப் பரிணமித்து முன்னேறுவதற்கான இடையூறாத் தேடல்

மற்றும் மிக முக்கியமாக ...இலங்கையில் முன்னணி நிதி
நிறுவனமாக இருத்தல்”



**PEOPLE'S
BANK**

எமது ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையினைப் பற்றி

நீடுறுதிமிக்க பெறுமதி உருவாக்கத்திற்கு மக்கள் வங்கிக் குழுமத்தின் அணுகுமுறையும் சமூகத்திலே ஒரு வங்கி என்ற வகையிலே நாம் வகிக்கின்ற வகிபாத்திரமும் ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடலின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் ஒத்திசைந்துள்ளன. பங்கீட்டாளர்களுக்குரிய எமது அடிப்படை அறிக்கை என்கின்ற ரீதியிலே இந்த அறிக்கையானது எமது பிரதான நிதி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகள் தொடர்பான எமது உபாயமார்க்கம், செயலாற்றுகை மற்றும் தோற்றப்பாடு பற்றிய நடுநிலையானதும் பூரணமானதும் துல்லியமானதுமான மதிப்பீட்டினை வழங்குகின்றது. குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகாலத் தவணைகளின் போது பெறுமதியை உருவாக்குவதற்கான எமது ஆற்றல் மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியவை என வரையறுக்கப்படுகின்ற பிரதான விடயங்களே அறிக்கையின் உள்ளடக்கங்களின் அத்திவாரமாக அமைந்துள்ளதுடன் அவை மிகவும் அர்த்தபூர்வமான முறையில் பொருத்தமான தகவல்களை வழங்கும் வகையில் கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

குழுமமானது வருடாந்த அறிக்கையிடல் சுற்றினை பின்பற்றுவதுடன் இந்த அறிக்கையானது 2016 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குழுமத்தின் இயக்கத்தினை உள்ளடக்குகின்றது. மிக அண்மைக்கால அறிக்கையாக 2015 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான அறிக்கை அமைந்துள்ளது. குழுமத்தின் தாய்க் கம்பனியான மக்கள் வங்கியும் அதன் துணைக்கம்பனியான பீள்ஸ் லீசிங் மற்றும் பிளான்ஸ் பிஎஸ்சியும் கூட்டாகக் குழுமத்தின் இலாபம் மற்றும் சொத்துக்களின் 99% இனை வகிக்கின்றன. அறிக்கையிடல் எல்லையானது பின்வருமாறு அமைந்துள்ளது. கூற்று அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனித மூலதனம் மற்றும் சுற்றுச்சூழல்

தகவல்கள் வங்கிக்குப் பொருத்தமானதாக இருக்கின்ற அதேவேளை வாடிக்கையாளர் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் பீள்ஸ் லீசிங் மற்றும் நிதி பிஎஸ்சி ஆகியவற்றினை உள்ளடக்குகின்றன. வங்கியின் மூன்று துணைக்கம்பனிகளான பீள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிஎஸ்சி, பீள்ஸ் மேர்சன்ட் பிளான்ஸ் பிஎஸ்சி மற்றும் பீள்ஸ் டர்வல்ஸ் பிரைவெட் லிமிட்டெட் ஆகியவை குழுமத்தின் நிதிக்கூற்றுக்களில் ஒன்று திரட்டப்பட்டுள்ளன.

அறிக்கையிடல் கோட்பாடுகள்

நிதிக்கூற்றுக்கள் இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கும் 1988ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கும் இயைபுறுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையின் தயாரிப்பிற்கு 2013 டிசெம்பரில் சர்வதேச ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடல் கவுன்சிலினால் வெளியிடப்பட்ட <IR> சட்டகத்தின் கோட்பாடுகள் வழிகாட்டியுள்ளன. எமது நீடுறுதித்தன்மை அறிக்கையிடலானது குளோபல் ரிபோர்டிங் இனிசியேட்டிவ் (GRI)G4 தெரிவடிப்படைவினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள மையமான தெரிவுகளுக்கு மற்றும் நிதிச்சேவைத் துறை வெளிக்கூறல்களுக்கு அமைவானது. பெருநிறுவன ஆளுகை தொடர்பான பிரிவானது (பக்கம் 28-53) வங்கி எவ்வாறு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினாலும் இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தினாலும் 2007 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வங்கிச்சேவை சட்டத்தின் பணிப்புரையினாலும் வழங்கப்பட்ட பெருநிறுவன ஆளுகை தொடர்பான சிறந்த நடத்தைக் கோவைக்கு இயைபுறுகின்றது என்பதை விபரிக்கின்றது.

உத்தரவாதங்கள்

குழுமமானது அதன் பெருநிறுவன அறிக்கையிடல் கூறுகள் உள்ளடங்கலாக அலுவல்களின் வெவ்வேறு அம்சங்கள் தொடர்பான உள்நிலையான மற்றும் புறநிலையான உத்தரவாதங்களை பெற்றுக்கொள்கின்றது. அவை கீழே விபரிக்கப்பட்டுள்ளன:

கூறு

இணைந்த உத்தரவாதம்

நிதிக்கூற்றுக்கள்

பணிப்பாளர் சபை, கணக்காய்வாளர் தலைமையதிபதி, KPMG, இலங்கை.

நீடுறுதித்தன்மை அறிக்கையிடல்

Ernst & Young, இலங்கை

பெருநிறுவன ஆளுகை

கணக்காய்வாளர் தலைமையதிபதி

உள்நிலை கட்டுப்பாடுகள்

பணிப்பாளர் சபை, கணக்காய்வாளர் தலைமையதிபதி

பின்னூட்டல்

எமது அறிக்கையிடல் மூலமாக எமது பங்கீடுபாட்டாளர்களுடன் உள்ளடக்கும் தன்மை மிக்கதும் அர்த்தபூர்வமான ஈடுபாட்டிணைக் கொண்டதுமான தொடர்பினை வசதிப்படுத்துவதற்கான ஒரு தளத்தினை நாம் கட்டியழுப்புபுவதற்கு அயராது பாடுபடுகின்றோம். எனவே நாம் எமது இந்த அறிக்கை தொடர்பாக உங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வினாக்களையும் பெரிதும் மதிக்கின்றோம். தயவுசெய்து உங்கள் பின்னூட்டல்களைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்புகள்.

முகாமைத்துவத் தகவல் திணைக்களம்

மக்கள் வங்கி,

இல. 75, சேர் சிற்றம்பலம் ஏ. கார்ஜினர் மாவத்தை, கொழும்பு 02.

தொலைபேசி: +9411 2327841, +9411 2446316, +9411 2481481

E-mail: info@peoplesbank.lk

Web: www.peoplesbank.lk

அடிப்படைக் கருத்தியல்கள்

பிரதான விடயங்கள்

அறிக்கையில் உள்ளடக்கப்படவேண்டிய தகவல்களைத் தெரிவுசெய்து முன்னுரிமைப்படுத்தவில்லை நாங்கள் கணக்கீட்டுத் தராதரத்தினை புறக்கணிப்பதன் தேறிய தாக்கமானது நிதிக்கூற்றில் மிகச்சிறிய தாக்கத்தினையே ஏற்படுத்தும் என்கின்ற கோட்பாட்டினை பிரயோகித்துள்ளோம். இதற்கமைய குறுகிய, இடைக்கால மற்றும் நீண்டகாலத் தவணைகளில் பெறுமதியினை உருவாக்குகின்ற குழுமத்தின் ஆற்றலில் பிரதான தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

ஆறு முதலீடுகள்

பங்கீடுபாட்டாளர் பெறுமதிகளை வழங்குவதற்கான எமது ஆற்றலானது குழுமத்தின் ஆறு மூலதன உள்ளீடுகளிலும் அதன் பெறுமதி உருவாக்கும் செயற்பாடுகளிலும் தங்கியுள்ளது. இந்த அறிக்கையில், எவ்வாறு அந்த ஆறு முதலீடுகளும் எமது பங்கீடுபாட்டாளர்களுக்கு நீடுறுதிமிக்க பெறுமதிகளை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படலாம் என்பதை நாம் எடுத்து விளக்கியுள்ளோம்.

பெறுமதி உருவாக்கம்

ஆறு முதலீடுகளும் உள்ளீடுகளாக்கப்பட்டு குழுமத்தின் பெறுமதி உருவாக்கச் செயல்முறையின் போது மாற்றப்படுகின்ற போதே ஆறு முதலீடுகளும் உருவாக்கப்படுகின்றன. இதிலே பரந்த வீச்சிலான செயற்பாடுகள், இடையீடுகள் மற்றும் உறவுகளின் தொடர்கள் உள்ளடங்குகின்றன

4

குழுவும் பற்றியது

சுருக்கமான அறிமுகம்	5
நாம் யார்?	6
நிதி மற்றும் நிதி சாரா சிறப்புக்கூறுகள்	8
தலைவரின் மீளாய்வு	10
பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளரின் மீளாய்வு	12
எமது தலைமைத்துவம்	15
பணிப்பாளர் சபை	15
பெருநிறுவன முகாமைத்துவம்	18
நிறைவேற்று முகாமைத்துவம்	24

139

எமது மைல் கற்களும் வருடத்தின் நிகழ்வுகளும்

எமது மைல் கற்கள்	140
வருடத்தின் நிகழ்வுகள்	144

27

பெருநிறுவன ஆளுகை மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவம்

பெருநிறுவன ஆளுகை	28
சபை உட்பகுழு அறிக்கைகள்	48
சபை கணக்காய்வுக்குழு (BAC) அறிக்கை	48
சபை மனிதவள மற்றும் ஊதியக்குழு அறிக்கை (BHRRC)	48
சபை ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக்குழு (BIRMC) அறிக்கை	49
சபை நிறைவேற்று கடன்குழு அறிக்கை (BECC)	49
சபை நியமனக்குழு அறிக்கை (BNC)	50
சபை முதலீட்டு வங்கிக்குழு அறிக்கை (BIEC)	50
சபை தகவல் தொழில்நுட்பகுழு அறிக்கை (BITC)	50
உள்நிலைக்கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்களின் கூற்று	51
உள்நிலைக் கட்டுப்பாடு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் உறுதிப்பாட்டு அறிக்கை	53
அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்தல்	54

147

நிதி அறிக்கைகள்

நிதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளரின் பொறுப்புக்கள்	148
கணக்காய்வாளர் தலைமையதிபதியின் நிதிக்கூற்றுக்கள் பற்றிய அறிக்கை	149
வருமானக் கூற்று	151
இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய பூரண வருமான கூற்று	152
நிதிக் கூற்றின் நிலவரம்	153
உரிமை முதலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கூற்று - வங்கி	154
உரிமை முதலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கூற்று - குழுமம்	156
காகப் பாய்ச்சல் கூற்று	158
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்	159

75

எமது மாதிரி மற்றும் அதிபுயர் விழுமியம் உருவாக்கச் செயல்முறை

நாம் எவ்வாறு பெறுமதியினை உருவாக்குகின்றோம்	76
--	----

88

எமது பெறுமதி முன்மொழிவுகள்

எமது வியாபார வரிசைகள் மூலம் உபாயமார்க்கத்தினை வழங்குதல்	89
எமது மூலதன உள்ளீடுகளுக்குப் பெறுமதியினை உருவாக்குதல்	109

233

ஏனைய தகவல்கள்

வருமான கூற்று - அமெரிக்க \$	234
நிதிக் கூற்றின் நிலவரம் - அமெரிக்க \$	235
செயலாற்றுகை செயற்பாடு 2007 - 2016	236
நீடுறுதித்தன்மை அறிக்கை மீதான புற உத்தரவாதம்	238
உலகளாவிய அறிக்கையிடல் முன்னெடுப்பு (GRI) 'அமைவான தெரிவு': இன்றியமையாத அம்சங்கள் (CORE)	239
நிதி/வங்கிச்சேவை சொற்பத அகராதி	242
பெரு நிறுவனத் தகவல்	மீன்னட்டையின் உட்புறம்

குழுமம் பற்றியது

5 சுருக்கமான அறிமுகம்

6 நாம் யார்?

8 நீதி மற்றும் நீதிசாராச் சிறப்புக்கூறுகள்

10 தலைவரின் மீளாய்வு

12 பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மீளாய்வு

15 எமது தலைமைத்துவம்

நாடு முழுவதும் உள்ள 18 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும் மக்கள் வங்கிக் குழுமம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தாக்கம் ஏற்படுத்தும் இலங்கை நிறுவனங்களுள் அதிகூடிய மட்டத்திலான ஊடுருவல் மற்றும் வாடிக்கையாளர் அடைவினைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும்.

மக்கள் வாங்கிக் குழுமமானது இலங்கையில் அதிகூடிய பொருளாதார மற்றும் சமூக ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் நாட்டின் நிதி முறைமைகளின் இன்றியமையாத ஆக்கக்கூறாகவும் அமைந்துள்ளது. நிதி ரீதியாக ஒரு சக்தி இல்லமாகத் திகழ்கின்ற மக்கள் வாங்கிக் குழுமமானது நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி நாட்டின் எந்தவொரு வங்கியினையும் விட அதிஉயர் மட்டத்திலான ஊடுருவல் மற்றும் வாடிக்கையாளர் அடைவினைக் கொண்ட வங்கியாகத் திகழ்கின்றது. வங்கியானது நாட்டின் மிகப்பாரிய நிதிச்சேவைகள் வலையமைப்பினை இயக்கிவருவதுடன் 852 அமைவிடங்களில் சேவையாற்றி வருகின்றது. குழுமத்தின் தாய்க் கம்பனியான மக்கள் வங்கியானது இலங்கையின் இரண்டாவது பாரிய உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகும். குழுமத்தின் துணைக்கம்பனியான பீப்ளஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி நாட்டின் வங்கித்துறை சாரா நிதித்துறையிலே ஒப்புவமையில்லாச் சந்தைத் தலைவராகத் திகழ்கின்றது.

1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வாங்கிச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட வங்கியானது பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ளோருக்கு வங்கிச்சேவைகளை வழங்கும் நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேல் பரவிக் காணப்படுகின்ற செழுமையான வரலாற்றினூடு வங்கியானது சமுதாயங்களை வலுப்படுத்துவதில் இன்றியமையாத வகிபத்திரத்தினை வகித்து வருவதுடன் முதலீடுகளுக்கும் கொடுக்கல் வாங்கல் ரீதியான வங்கிச்சேவைகளுக்கும் மூலதன வாய்ப்புக்கான வசதிகளை இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்குவதன் மூலம் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் பங்காண்மை வகித்து வருகின்றது.

குழுமத்தின் வெற்றிக்குப் பின்னால் உந்து சக்தியாக 10,471 தனிநபர்களைக் கொண்ட உயர் ஊக்கமிடு அணி அமைந்திருப்பதுடன் நாம் எமது பெறுமதி உருவாக்கத்தினை விஸ்தரிப்பதற்காக அவர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தினைத் தொடர்ந்தும் செயல்திறன் மிகு முறையில் பயன்படுத்தி வருகின்றோம். குழுமத்தின் மிக விஸ்திரமான புவியியல் ரீதியான அடைவானது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரதேசங்களில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதை இயலுமாக்கியதால் தொழிற்படையின் 60% மானோர் மேல் மாகாணத்திற்கு வெளியிலிருந்தே தொழிலுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வங்கிச்சேவை சாரா துறையினைச் சேர்ந்த வங்கியின் துணைக்கம்பனியுடன் சேர்ந்து வங்கியானது பல சர்வதேச மற்றும்

உள்நாட்டு விருதுகளை அடிக்கடி வென்று வருவது அதன் வர்த்தகரீதியான நம்பகத் தன்மைக்கும் நீடுறுதித்தன்மைக்கும் சமூகப் பொருத்தப்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கின்றது. அரசிற்குச் சொந்தமான நிறுவனம் என்கின்ற ரீதியிலும் அரசாங்கத்தின் பிரதான கடன் வழங்குநர் என்கின்ற ரீதியிலும் மக்கள் வாங்கிக் குழுமமானது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உறுதியான கடப்பாட்டினைக் கொண்டிருப்பதுடன் அதன் செயற்பாடுகளின் பலபலன்கள் நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு ஊக்கியாக இருக்க வேண்டுமென்பதிலும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளது.

நிறுவனக் கட்டமைப்பு

மக்கள் வாங்கிக் குழுமமானது வங்கியினையும் உரிமம் பெற்ற இரண்டு நிதிக்கம்பனிகளையும் (பீப்ளஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி, பீப்ளஸ் மேர்சன்ட் பினான்ஸ் பிஎல்சி) மற்றும் பீப்ளஸ் டிரவல்ஸ் பிரைவெட் லிமிட்டெட்டினையும் கொண்டுள்ளது. வங்கியே குழுமத்தின் பாரிய பங்களிப்பாளராகத் திகழ்வதுடன் கிட்டத்தட்ட சொத்துக்களின் 90% இனை வங்கி உரிமையாக கொண்டுள்ளதுடன் ஈட்டப்படும் வருவாயில் 85% இனையும் வங்கி ஈட்டி வருகின்ற அதேவேளை எஞ்சியவற்றுக்கு பீப்ளஸ் லீசிங் பினான்ஸ் பிஎல்சி பங்களிப்பு வழங்கி வருகின்றது

	எமது வாடிக்கையாளர் பட்டியல்	எமது உற்பத்திகள் மற்றும் சேவைகள்	சிறப்புக் கூறுகள்
மக்கள் வாங்கி	தனிநபர்கள், சிற்றினத் தொழில் முயற்சியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்கள், பெருநிறுவனங்கள், அரசாங்கம்	நுகர்வோர் வாங்கிச்சேவை மொத்த வாங்கிச்சேவை தொழில்முயற்சி வாங்கிச்சேவை சர்வதேச வாங்கிச்சேவை	சொத்துக்கள்: ரூ.1,302,048 மில்லியன் வைப்புக்கள்: ரூ.1,007,812 மில்லியன் தேறிய இலாபம்: ரூ.14,995 மில்லியன் தலாஎண்ணிக்கை: 8,249
பீப்ளஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி	தனிநபர்கள், சிற்றினத் தொழில் முயற்சியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்கள்,	குத்தகை மற்றும் வாடகை கொள்வனவு சிற்றின நிதி வைப்புக்கள் கடன்கள்	சொத்துக்கள்: ரூ.159,085 மில்லியன் வைப்புக்கள்: ரூ.42,414 மில்லியன் தேறிய இலாபம்: ரூ.4,507 மில்லியன் தலாஎண்ணிக்கை: 2,073
பீப்ளஸ் மேர்சன்ட் பினான்ஸ் பிஎல்சி	தனிநபர்கள், சிற்றின தொழில் முயற்சியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்கள்,	குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு வைப்புக்கள் வர்த்தக நிதி	சொத்துக்கள்: ரூ.3,499 மில்லியன் வைப்புக்கள்: ரூ.2,533 மில்லியன் தலாஎண்ணிக்கை: 122
பீப்ளஸ் டிரவல்ஸ்	தனிநபர்கள், பெருநிறுவனங்கள்	உள்வரும் பயணம் வெளிச்செல்லும் பயணம் சேரிட முகாமைத்துவம்	வருமானம்: ரூ.48 மில்லியன் தேறிய இலாபம்: ரூ. 13.4 மில்லியன் தலா எண்ணிக்கை: 27

நாம் யார்?

எமது குழும அளவீடு

மொத்தச் சொத்துக்கள்

ரூ. 1.44 டிரில்லியன்

வைப்புக்கள்

ரூ. 1.12 டிரில்லியன்

வாடிக்கையாளர் முற்கொடுப்பனவுகள்

ரூ. 1.01 டிரில்லியன்

“ஆசியாவின் 387 வதுபெரிய வங்கி”

ஒரு தனித்த நிதியாண்டில் இரண்டு டிரில்லியன் ரூபாக்கள் எனும் அருஞ்செயல் அடைவினைக் கண்ட ஒரேயொரு நிதிச்சேவைக் குழுமம்

எமது கிளை வலையமைப்பு

737

“தொழில் துறையில் மிகப் பாரியது”

எமது வாடிக்கையாளர்களுக்குப் பட்டியல்

ரூ. 17.9 மில்லியன்

“தொழில் துறையில் பாரியது”

எமது தொழிற்படை

நிரந்தர ஊழியர்கள் மாத்திரம் 8,249

‘தொழில் துறையில் பாரியது’

முழு வருமானம்/இலாபம் உருவாக்கல் - 2016

வருமானம்
ரூ. 144.7 பில்லியன்

வரிக்கு முந்திய இலாபம்
ரூ. 25.4 பில்லியன்

“எல்லாக் காலங்களிலும் உயர்வானது”

உரிமைமுதல் மீதான எமது
திரும்பல்

திரட்டியவை
22.7%

வங்கிக்கென தனியானவை
27.5%

2016ஆம் ஆண்டு ‘ஏசியன் பேங்கர்ஸ்’ எனும் சஞ்சிகையில் 500 பாரிய வங்கிகளுள் ஆசியாவிலே
18வது இடத்தில் தரமிடப்பட்டது

எமது முழு செயலாக்கமற்ற கடன் விகிதாசாரம்

1.9%

“கடந்த பத்து வருடத்தில் மிகவும் குறைவானது”

தேசத்திற்கான எமது
முதன்மை பங்களிப்பு

வரிகள், விசேட அறவீடுகள், பங்கிலாபங்களில் மொத்தமாக

ரூ. 22.9 பில்லியன்

எமது தேசிய அரசாங்கத்திற்கு **அதிகூடிய பங்களிப்பு வழங்கும்** குழுமமாகத் திகழ்ந்து கடந்த
10 வருடங்களில் 117.6 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.

நிதி மற்றும் நிதி சாரா சிறப்புக்கூறுகள்

நிதிச் சிறப்புக் கூறுகள்

	வங்கி			குழுமம்		
	2016	2015	% மாற்றம்	2016	2015	% மாற்றம்
இயக்கச் செயலாற்றுகை (ரூ. பில்லியன்)						
வட்டி வருமானம்	110.0	92.5	18.9	129.7	110.4	17.5
தேறிய வட்டி வருமானம்	43.1	43.8	-1.4	53.6	54.3	-1.4
முழு வருமானம்	122.1	103.6	17.8	144.7	123.8	16.9
வரிக்கு முன்னரான இயக்க இலாபம்	26.2	25.4	3.4	31.6	30.5	3.6
வரிக்கு முந்திய இலாபம்	20.8	19.5	6.6	25.4	24.1	5.4
வரிவிதிப்பு	5.8	6.9	-15.9	7.5	9.1	-17.4
வரிக்கு பிந்திய இலாபம்	15.0	12.6	19.0	18.0	15.1	19.2
இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்ட பங்கிலாபங்கள்	8.2	3.2	154.7	8.2	3.2	154.7
தேக்கி வைக்கப்பட்ட இலாபம்	6.8	9.4	-27.6	9.8	11.8	-17.7
நிதி நிலை (ரூ. பில்லியன்)						
மொத்தச் சொத்துக்கள்	1,302.0	1,176.6	10.7	1,444.4	1,294.7	11.6
முழுக்கடன்களும் வரவேண்டியவைகளும்	950.8	829.2	14.7	1,076.4	933.3	15.3
மொத்த வைப்புகள்	1,077.8	899.2	19.9	1,119.8	932.9	20.0
பங்குடைமையாளர் நிதியங்கள்	59.6	49.5	20.5	85.2	72.8	17.0
செயலாற்றுகை விகிதாசாரம் (%)						
சராசரி சொத்துக்கள் மீதான திரும்பல் (வரிக்கு முந்தியது)	1.7	1.8	-	1.9	2.0	-
உரிமைமுதல் மீதான திரும்பல்	27.5	27.1	-	22.7	22.0	-
வருமான விகிதாசாரத்திற்கான செலவு	59.9	57.5	-	60.8	56.7	-
செயலாக்கமற்ற கடன் விகிதாசாரம்	1.9	2.4	-	1.7	2.4	-
ஒதுக்க உள்ளடக்கம்	110.4	98.3	-	110.1	97.0	-
நியதிச்சட்ட திரவத்தன்மை விகிதாசாரம் - DBU	21.7	25.9	-			
OBU	22.5	21.7	-			
வைப்புகளின் விகிதாசாரத்திற்கான கடன்கள்	88.2	92.2	-	96.1	100.0	-
பிரதான மூலதன விகிதாசாரம்	9.8	9.9	-	11.1	11.5	-
மொத்த மூலதன விகிதாசாரம்	12.1	12.5	-	13.0	13.8	-
பங்குடைமையாளர் விகிதாசாரம் (ரூ)						
பங்கொன்றிற்கான ஈட்டல்கள்	14,995	12,598	19.0	16,722	13,898	20.3
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி	59,649	49,495	20.5	85,191	72,801	17.0

நிதிசாரா சிறப்புகளுக்கான

வாடிக்கையாளர் பெறுமதி

வாடிக்கையாளர் கணக்குகளின் எண்ணிக்கை

2016	17.9
2015	16.7
	(மில்லியன்)
மாற்றம்	7.2%

செலுத்தப்பட்ட வட்டி

2016	66,846
2015	48,732
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	37.2%

ஒன்லைன் மற்றும் டொபைல் வங்கிச்-சேவை கொடுக்கல் வாங்கல்-களின் அளவு

2016	8.6
2015	5.6
	(மில்லியன்)
மாற்றம்	53.2%

ATMs

2016	506
2015	492
மாற்றம்	2.8%

ஊழியர் பெறுமதி

ஊழியர்களின் எண்ணிக்கை

2016	8,249
2015	8,368
மாற்றம்	-1.4%

ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள்

2016	17,475
2015	17,056
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	2.5%

பயிற்சியில் முதலீடு செய்யப்பட்டவை

2016	71
2015	66
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	7.6%

தலா ஊழியருக்கான இலாபம்

2016	1.8
2015	1.5
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	20.7%

தேசிய பங்களிப்பு

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்ட வரிகள், விசேட அறவீடுகள் மற்றும் பங்கிலாபங்கள்

2016	20,553
2015	16,834
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	22.1%

அனுசூலம் கிட்டாத பரப்புக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள்

2016	92,382
2015	67,888
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	36.1%

வியாபாரப் பங்காளர்கள்

விநியோகஸ்தர்களுக்கான கொடுப்பனவுகள்

2016	8,588
2015	7,161
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	19.9%

சமுதாயம்

பெருநிறுவன சமூகப் பொறுப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் (CSR)

2016	40.3
2015	39.0
	(ரூ. மில்லியன்)
மாற்றம்	3.3%



“உங்களின் நிறுவனத்திற்கு இது மைல்கற்களும் முன்னைய வருடங்களை விட உயர்நிலைகளும் நிறைந்த வருடமாகும். எனது ஊழியர்களின் அயராத உந்துசக்திக்கும் பங்களிப்புக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் அவர்களே வெற்றியின் எல்லைகளை தொடர்ச்சியாகவும் நுட்பமாகவும் நகர்த்தி சவால் மிகுந்த சூழ்நிலைகளிலும் அற்புதமாகச் செயலாற்றி வருகின்றனர்”

அன்பான பங்குடைமையாளர்களே,

மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் மக்கள் வங்கியினதும் அதன் துணைக்கம்பனிகளினதும் (இதனகத்துப் பின்னர் குழும் என அழைக்கப்படுவது) 2016 டிசெம்பர் 31இல் முடிவடைந்த நிதி வருடத்திற்கான வருடாந்த அறிக்கையினை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

ஒரு சிற்றினச் சூழலில் நோக்கும் போது 2016ஆம் ஆண்டானது சவால் மிகுந்ததொரு ஆண்டாகும். ஏனையவற்றின் மத்தியிலே இந்த வருடத்திலே பணவீக்க அழுத்தங்களும் பணக் கொள்கை இறுக்கங்களும் மேல்நோக்கிய கொள்கை வீதங்களின் திருத்தங்களும் வருடத்தின் பிற்பகுதியின் போது அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரியும் காணப்பட்டதுடன் இவை அனைத்துமே தனித்தனியாகவும் கூட்டாகவும் எமது வளர்ச்சியிலும் ஈட்டிலும் அழுத்தத்திற்கு இட்டுச்சென்றன." இருந்த போதிலும் உங்களது நிறுவனத்திற்கு வங்கியின் 2016ஆம் ஆண்டின் விநியோகமானது கிழே விபரிக்கப்பட்டுள்ளவாறு மிகச் சிறப்பானதாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

- ஒரு தனித்த வருடத்திலே இரண்டு டிரில்லியன் ரூபாக்கள் எனும் அருஞ்செயல் அடைவினை எட்டுவதற்கான ஆற்றல்
- உகந்ததல்லாத சந்தைச்சூழலில் முழு வருமானத்தினை கிட்டத்தட்ட 17% ஆல் அதிகரிப்பதற்கும் தேறிய இலாபங்களினை 19% இனால் அதிகரிப்பதற்குமான ஆற்றல்
- வாடிக்கையாளர் கணக்குகளை சுமார் 18 மில்லியனுக்கு விலத்தரிப்பதற்கான ஆற்றல் - எந்த ஒரு வங்கியினையும் விட அதி கூடியது- இந்தச் சூழலில் மிகவும் பெருமிதத்துடன் நான் அறிக்கையிடுவது என்னவென்றால் 2016 ஆம் ஆண்டில் உங்களது குழுமானது வாடிக்கையாளர் வைப்புக்களில் 187 பில்லியன் தேறிய தொகையினை திரட்டி 2015ஆம் ஆண்டின் போது 20% வளர்ச்சியினை பிரதிபலித்தது. இது எந்தவொரு வங்கியினதும் வளர்ச்சியினை விட அதி உயர்ந்ததாகும். எனவே தனிப்பட்ட அடிப்படையில் எமது நம்பிக்கை, நீடுறுதித்தன்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றிற்கான வளர்ந்து வரும் எமது சின்னப்பெறுமானத்திற்கு இது அதியுச்ச நேரடிச்சான்றாக இருக்கின்றதென்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை
- வருடந்தோறும் பங்குடைமையாளர்களுக்கு 20% ற்கு மேற்பட்ட உரிமைமுதல் மீதான திரும்பல்களை 2010ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக வழங்குவதற்கான ஆற்றல் - இது 2014 ஆம் ஆண்டில் இருந்து தொழிற் துறையிலே ஒரு ஒப்பீட்டு நியமக்குறியாக அமைந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் ஆசிய வங்கியாளர் சஞ்சிகையினால்

500 பாரிய நிறுவனங்களுள் 18வதாக தரமிடப்பட்டுள்ளமையானது குழுமத்தினைப் பிராந்தியச் சூழலில் நிறுத்துகின்றது.

- வரிகள், விசேட அறவீடுகள், பங்கிலாபங்கள் எனும் வடிவங்களில் தேசிய அரசாங்கத்திற்கு மொத்தம் 22.9 பில்லியன் ரூபாவினை பங்களிப்பாக வழங்குவதற்கான ஆற்றல் - இது உங்களது நிறுவனத்தின் 55 வருட இயக்க வரலாற்றிலே செலுத்தப்பட்ட அதிகூடிய தொகையாக இருப்பதுடன் தொழிற்துறையிலும் அல்லது உப தொழிற்துறையிலும் எந்தவொரு நிறுவனமும் செலுத்திய தொகையினை விட அதிகூடிய தொகையாகவும் காணப்படுகின்றது. இதன் காரணமாக குழுமத்தினால் கடந்த 10 வருடங்களில் செலுத்தப்பட்ட மொத்த தொகையானது 117.6 பில்லியன் ரூபாவாகும்.

இந்தச் சூழலில் ஏனைய அதிகமான வங்கிகளைப் போலல்லாது மக்கள் வங்கி கொண்டுள்ள பொறுப்புக்கள் இரண்டு மடங்கானவை என்பதைச் சுட்டிக்காட்டுவது சாலச்சிறந்தது ஆகும் - ஒன்று அரசாங்கம் அதன் தேசியக் குறிக்கோள்களைப் பூர்த்தி செய்வதற்கு ஒவ்வொரு சாத்தியமான சந்தர்ப்பங்களிலும் உதவுதல். இரண்டாவது - பல்வேறு புவியியல், பொருளாதார மற்றும் சமூக ஆக்கக்கூறுகளைக் கொண்ட சூழலில் வாழ்கின்ற எமது பரந்த வாடிக்கையாளர் குழாமிற்கு அவர்களின் பல்வேறு மட்டங்களிலான வியாபாரங்களை வளர்ப்பதற்கும் மறுமலர்ச்சியடையச் செய்வதற்கும் உதவுதல்- மேலும் இந்த அடைவுகள் கடந்த 8 வருடங்களாக எமது சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்ட வரையறைகளினால் ஏற்பட்ட புதிய மூலதனங்களில் எவ்வித நலன்களும் இல்லாமல் எட்டப்பட்டதாகும். இது அரசு தொழில்முயற்சி ஆணை அபிவிருத்தி அமைச்சினால் தற்பொழுது திருத்தப்பட்டு வருகின்றது. அண்மைய அமைச்சரவை அங்கீகாரமானது இது தொடர்பாகப் பெறப்பட்டுள்ளமையானது சாதகமான ஒன்றாக நோக்கப்படுவதுடன் பாராளுமன்றத்தினால் இது அங்கீகரிக்கப்பட்டமையானது புதிய மூலதனங்களை திரட்டுவதற்கும் தொகுதிக்-கடன்களை விநியோகிப்பதற்கும் எமக்கு அதிக நெகிழ்வுத்தன்மையினை வழங்கும்.

முன்னோக்கிப் பார்க்கும் பொழுது எமது 2016-2020 பெருநிறுவனத்திட்டத்தின் இன்றியமையாத அம்சமாக இருக்கின்ற பல்வேறு முன்னெடுப்புக்கள் இப்போது செயன்முறையில் இருந்து வருவதுடன் இவை சேவை விநியோக ஆற்றல்களின் புதிய யுகத்தினுள் எம்மை உந்திச்செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை அனைத்தினதும் மையமான ஒன்றாக டிஜிட்டல் மயமாக்கம் அமைந்துள்ளது. இந்த முன்னெடுப்பினை நாம் 2015 இலே

தொடங்கினோம். உலகப் பிரசித்தி வாய்ந்த தொழில்நுட்பத்தின் ஆதரத்துடனும் ஏனைய அனைத்து அணிகளையும் விட மிகச் சிறப்பான அணியுடனும் இது வாடிக்கையாளர் சௌகரியங்களை வழங்குதல் என்பதன் அடிப்படையில் எம்மை எமது சர்வதேச எதிரினைகளுடன் சமமான நிலைக்கு இட்டுச்செல்லும். இது 2017 முடிவில் பூரண இயங்குநிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பணிப்பாளர் சபையின் சார்பிலே நான் எனது மனப்பூர்வமான மெச்சுதல்களை எமது அனைத்து பங்கீட்டாளர்களுக்கும் தெரிவிக்க விரும்புகின்றேன். மிக முக்கியமாக எமது வாடிக்கையாளர்கள் எம்மில் வைத்துள்ள நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். எமது வாடிக்கையாளர்களே சந்தேகமின்றி எமது மிகப் பெரிய பலமாக இருக்கின்றார்கள். கௌரவ அமைச்சர் கபீர் காசீம் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்தன் ஆகியோர் வங்கி அதன் இலக்குகளை அடைவதற்கு பிரதானமான அனைத்து விடயங்களிலும் அயராது வழங்கி வரும் ஆதரவுக்கும் துரித உதவிக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்

மேலும் கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களுக்கும் நிதி அமைச்சிலும் இலங்கை மத்திய வங்கியிலும் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் அவர்கள் எங்களுக்கு ஒழுங்குபடுத்தல் தன்மையிலான சகல விடயங்களிலும் வழங்கி வருகின்ற ஆலோசனைக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இந்தப் பயணத்திலே எம்முடன் தொடர்ந்து இருந்து வருவதற்காக சக வங்கிகளுக்கும் ஏனைய பங்கீடுபாட்டாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். மிகச் சிறந்ததை இனிமேல் அடைந்து கொள்ளப் போகின்றோம். முக்கியமாக நான் எமது பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான திரு. வசந்தகுமார் அவர்களுக்கும் அவரது ஒட்டுமொத்த அணிக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதுடன் இந்த வெற்றிகள் எமது கடந்த கால மற்றும் நிகழ்கால ஊழியர்கள் அனைவரினதும் கடினமான உழைப்பு மற்றும் கடப்பாடுகளின் பெறுபெறுகளின் உச்சச் சாதனையாகவே அமைந்துள்ளன.



ஹேமசிறி பர்னாந்து
தலைவர்

14 மார்ச் 2017

பிரதம நிறைவேற்று அதிகாரி/
பொது முகாமையாளரின் மீளாய்வு



“2016ஆம் ஆண்டானது புதிய சிகரங்களைத் தொட்ட ஆண்டாக அமைந்துள்ளதுடன் தரம் மற்றும் அளவுகள் என்பவற்றின் அடிப்படையில் வியாபார இயக்கங்களின் பல்வேறு அம்சங்களினூடாக தொடர்ச்சியான சாதகமான முன்னேற்றங்களை கண்ட ஆண்டாகவும் அமைந்துள்ளது”

வியாபார குழுவில்

உலகளாவிய கண்ணோட்டத்தில் நோக்கும் போது 2016ஆம் ஆண்டானது 3.5% என மதிப்பிடப்பட்ட மந்தமான பொருளாதார வளர்ச்சியைக் கண்ட ஒரு ஆண்டாகவும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியமை மற்றும் அமெரிக்க தேர்தல்கள் போன்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளைக் கண்ட ஆண்டாகவும் அமைந்திருந்தது. இந்த நிகழ்வுகள் தனியாகவும் கூட்டாகவும் உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலம் மற்றும் தேசங்களின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினை மீள்கட்டமைப்பதற்கான ஆற்றலினைக் கொண்டுள்ளன. பூகோள அரசியல் பதற்றங்கள் இக்காலகட்டத்தில் அதிகரித்ததுடன் பல நாடுகள் கொள்கைத் தெரிவுகளை வாதிட்டு அவற்றின் சம்பந்தப்பட்ட மனிதநேய, பொருளாதார மற்றும் சமூக விளைவுகளையும் வாதிட்டு வருகின்றன. இதனால் உலகமயமாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் நிலை பற்றிய கரிசனைகள் மிகுந்து வருகின்றன.

2016ஆம் ஆண்டிலே மதிப்பிடப்பட்ட 4.4 மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்புடன் இலங்கை நடுத்தர வளர்ச்சியினை அடைந்தது. இந்த வளர்ச்சியானது நிலவிய மோசமான காலநிலை, அனர்த்தம் ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாய நடவடிக்கைகளைப் பாதித்த வறட்சி ஆகியவற்றினால் மட்டுப்படுத்தப்பட்டது. மேலும் புறக்கேள்விகள் தொடர்ந்தும் தேக்க நிலையில் காணப்பட்டதனால் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்ததுடன் வளர்ச்சியினை கட்டுப்படுத்துவதற்கு கொள்கைகள் அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் ஏற்றுமதிகள் மிகுந்து அதிகரித்தன.

சுற்றுலாத்துறை உந்தத்தினைப் பெற்றதுடன் தொழிலாளர்களின் பண அனுப்புணைகள் நடுத்தரமான வளர்ச்சியினைக் காட்டியமை வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலினை வலுப்படுத்தியது. நாணயப்பரிமாற்று வீதம் தொடர்ந்தும் சார்பளவில் உறுதியாகக் காணப்பட்டது. பணவீக்க அழுத்தங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்த காரணத்தினால் கொள்கை வீத திருத்தங்கள் உள்ளடங்கலாக இறுக்கமான நாணயக் கொள்கைகளுக்கும் அது காரணமாக அமைந்தது. 2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை மத்தியவங்கியானது நியதிச்சட்ட ஒதுக்கத் தேவைப்பாட்டினை 6% இருந்து 7.5% வீதமாக அதிகரித்தது. இதற்கான குறிக்கோள் நுகர்வினை அடிப்படையாகக் கொண்ட கடன்வழங்கலைக்

கட்டுப்படுத்துவதாகும். இதனைத் தொடர்ந்து இரட்டைக் கொள்கை வீதத் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் 2% மேற்பட்ட வீதத்தினால் வட்டியில் மேல்நோக்கிய நகர்வு ஏற்பட்டமையும் 2016 நவம்பர் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதிச்சேவைகளின் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியானது 15முற்கு அதிகரிக்கப்பட்டமையும் ஈட்டல்கள் மற்றும் தேக்கி வைத்தல்கள் மீது அதிகரித்த அழுத்தத்திற்கு காரணமாக அமைந்தன.

உங்களது நிறுவனத்தின் செயலாற்றுகை

பேரண்ட பொருளாதாரச் சவால்களைத் தாண்டி 2016ஆம் ஆண்டானது புதிய சிகரங்களை தொட்ட ஆண்டாக அமைந்திருப்பதுடன் தரம் மற்றும் அளவுகள் என்பவற்றின் அடிப்படையில் வியாபார இயக்கங்களின் பல்வேறு அம்சங்களினூடு தொடர்ச்சியான சாதகமான முன்னேற்றங்களைக் கண்ட ஆண்டாகவும் அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிடுவதில் நான் பெருமைப்படுகின்றேன். தெரிவு செய்யப்பட்ட சிறப்புக்கூறுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

மொத்த வாடிக்கையாளர் வைப்புக்கள் ஒரு டிரில்லியன் குறியீட்டினை தாண்டி உள்ளன

வருடத்தின் போது மொத்த வாடிக்கையாளர் வைப்புக்கள் 20% இனால் வளர்ச்சியடைந்து 2016 டிசம்பர் 31இல் உள்ளவாறாக 1,120 பில்லியனை அடைந்தது. இது 2015 டிசம்பர் 31இல் 932.9 பில்லியனாகக் காணப்பட்டது. இந்தக் காலகட்டத்தின் போது மொத்தமாக 187.1 பில்லியன் புதிய வைப்புக்கள் திரட்டப்பட்டன என்பதை இச் குழுமமவில் குறிப்பிடுவது முக்கியமானதாகும். இதுவே இக்காலகட்டத்தின் போது தொழில்துறையில் அதிபுயர்ந்த வைப்புத் தொகையாக அமைந்திருந்து, இது எமது ஆற்றலுக்குச் சான்றாக இருப்பதுடன் துறையிலே பரந்த வாடிக்கையாளர் தளம் மற்றும் உயர்மட்டங்களினான சின்ன அங்கீகாரம், விரிவான கிளை வலையமைப்பு மற்றும் எமது ஊழியர்கள் அதிவிசேட பெறுபேறுகளை வழங்குவதற்காகத் தொடர்ச்சியாக எல்லைகளை நகர்த்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றமை ஆகியவற்றினால் ஆதர்ப்படுத்தப்படும் உறுதியான வாடிக்கையாளர்களைக்கான சான்றாகவும் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக எமது 5 வருட வைப்புத் திரட்டல் வளர்ச்சி வீதமானது சுமார் 15% தொகையினை எட்டி தொழில்துறையிலே சாதகமான ஒப்பீட்டினை கொண்டுள்ளது.

மொத்தக் குழும முற்கொடுப்பனவுகள் 1 டிரில்லியன் குறியீட்டினைத் தாண்டி உள்ளன. கடன் புத்தகத்தின் ஆக்கக்கூறுகள் மேம்பாட்டைந்து உள்ளன. முழு NPL களின் அடைவு 10 வருடங்களில் ஆக்ககுறைந்த அளவினை எட்டி உள்ளது

மொத்தக் குழும முற்கொடுப்பனவுகள் 16.6% இனால் வளர்ச்சியடைந்து 2016இல் 1 டிரில்லியனை அடைந்துள்ளதுடன் இவற்றில் 90% ஆனது வங்கியின் தனிப்பட்ட அடிப்படையில் அமைந்திருந்தது. எமது வங்கிமட்டக் கடன் முதலீட்டுப் பட்டியலில் குறிப்பிடத்தக்க ஒட்டுமொத்த முன்னேற்றங்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.

- 2015 முடிவிலே 45.3% ஆகக் காணப்பட்ட அரசு கடன் வழங்கல்கள் வருடமுடிவிலே 35.6% ஆகக் குறைவடைந்தது. அரசுதுறை முழு NPL ஆனது 0.03% இல் தொடர்ந்தும் காணப்பட்டது (2015 - 03.03%)
 - அடகுவைத்தல் சேவை கட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சி உற்பத்தியாகத் தொடர்ந்தும் காணப்பட்டு 10.1% இனால் வளர்ச்சியடைந்து முதலீட்டுப் பட்டியலின் 12% ஆக காணப்பட்டது (2015 : 12.5%). இது இந்த மட்டங்களில் அடகுவைத்தல் சேவைகளைப் பேணுவதற்கான முதலீட்டுப் பட்டியல் முகாமைத்துவ உபாயமார்க்கத்தின் பெறுபேறு ஆகும். 2013ஆம் ஆண்டிலே தங்க நெருக்கடி நிலைமை உச்சத்தில் காணப்பட்ட 30% இல் இருந்தே இது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அடகுவைத்தல் NPL கள் 2013 இலே 7.8% ஆகவும் 2015 இலே 1% ஆகவும் காணப்பட்டமையுடன் ஒப்பிடுமபோது இது புறக்கணிக்கக்கூடிய அளவான 0.2%ற்குக் கீழே கொண்டு வரப்பட்டுள்ளது.
- இந்த முன்னெடுப்புக்கள் அனைத்துமே அடகுவைத்தலிலே நிறுவனத்தின் உற்பத்தித் தலைமைத்துவத்தினை பேணுகையிலே மேற்கொள்ளப்பட்டதுடன் இது சிற்றினத் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வசதி குறைந்த தனிநபர்கள் நிதியினை அடைந்து கொள்வதற்கான வசதிகளை வழங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
- 2013 முடிவிலே 5.3% ஆகவும் 2014 முடிவிலே 3.2% ஆகவும் 2015 முடிவிலே 2.4% ஆகவும் காணப்பட்ட முழு NPL விகிதாசாரத்துடன் ஒப்பிடுமபோது இது 2016 முடிவின் போது 1.9% ஆகக் குறைக்கப்பட்டது. சவால்மிகு சந்தைச் சூழ்நிலையில் கடந்த 3 வருடங்களில்

ஏற்படுத்தப்பட்ட தொடர்ச்சியான சாதகமான மேம்பாடுகளுக்கான சான்றாக மாத்திரம் அமையாது நியாயமான அளவு சாத்தியமான ஆக்கக்கூடிய அளவினுள்ளும் நியாயமான கட்டுப்பாட்டினுள்ளும் இந்தக் குறிகாட்டிகளை நகர்த்துவதற்காக தொடர்ச்சியான அடிப்படையில் தொடர்ந்து நடைபெறுகின்ற முயற்சிகளுக்கும் இது சான்றாக அமைந்துள்ளது. இது வங்கியின் கடந்த 10 வருட அளவின் ஆக்கக் குறைந்த அளவாகும் என்பதைக் குறிப்பிடுவதும் முக்கியமானதாகும்.

முறையே 16.9% ஆகவும் 19.2% ஆகவும் அதிகரித்த திரட்டிய முழு வருமானமும் வரிக்கு பின்னரான இலாபங்களும் புதிய சிகரங்களை நிர்ணயிக்கின்றன.

வருடத்தின் மொத்த முழு வருமானது 144.7 பில்லியனை அடைந்துள்ளதுடன் இது 2015 இல் ஈட்டிய 123.8% எனும் அளவினை விட 16.9% வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ள அதேவேளை திரட்டிய வரிக்கு பின்னரான இலாபம் 18 பில்லியனை அடைந்து முன்னைய வருடத்தின் 15.1% பில்லியன் ரூபாவில் இருந்து 19.2% வளர்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. குழு அடிப்படையில் 22.7% ஒப்பீட்டு நியமக்குறியாகவும் வங்கியின் தனிப்பட்ட அடிப்படையில் 27.5% ஆகவும் அதிகரித்துள்ள உரிமைமுதல் மீதான திருப்பல்கள் மற்றும் ஒரு தொழிற்சாலை ஒப்பீட்டு நியமக்குறியாக அமைந்துள்ளது (முறையே 2015 - 22.0%, 27.1% ஆகவும் காணப்பட்டன.)

முதலீட்டு இயக்கங்களின் சகல அம்சங்களினூடும் பதிவு செய்யப்பட்ட தேறிய மிகைகள்

2016 இன் முடிவில் உள்ளவாறாக விற்பனைக்கான ஒதுக்கங்கள் சாதகமான 0.3 பில்லியன் தொகையினை கொண்டிருந்தன. இது முதலீட்டு இயக்கங்களின் சகல அம்சங்களினூடும் தேறிய மிகையினைப் பிரதிபலித்தது. (2015 முடிவில் 0.4. பில்லியன்)

டிஜிட்டல் மயமாக்கம் எமது

எதிர்காலத்தை மீள் வரையறை செய்து ஒட்டுமொத்த வங்கிச்சேவை தொழிற்துறையினையும் கட்டமைத்தல்

2016 - 2020 காலப்பகுதிக்கான எமது உபாயமார்க்கத்திட்டத்தில் மையமான அம்சமாக டிஜிட்டல் மயமாக்கம் அமைந்துள்ளதுடன் இது அளக்கக்கூடிய தன்மை மற்றும் வளர்ச்சிக்கான எமது தொடர்ச்சியான உந்தத்தினை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் எமது சகல வாடிக்கையாளர்களுக்கும் உலகத்தரம்

வாய்ந்த செளகரியங்களை வழங்க வேண்டும் என்கின்ற எமது விரும்பத்தினதும் உயர்ந்தபட்ச இயக்க நேர்த்தியினை பெறுவதற்கான எமது முயற்சியினதும் எடுத்துக்காட்டாக இது திகழ்கின்றது. இந்த விடயம் குறைந்த அளவு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலே 2015 ஆம் ஆண்டிலே மக்கள் வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பே இதுவாகும். இலங்கையிலே மார்க்கங்களின் ஒன்றுசேரலின் முன்னோடியாக குழுமம் அமைந்துள்ள காரணத்தினால் நாம் தற்போது ATM CDMkiosk வலையமைப்புக்களை ஒரு பொதுவான தளத்தினூடாக எமது சகநிறுவனங்களுக்கும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கும் சேவைகளை வசதிப்படுத்தும் நோக்கத்துடன் ஒன்றுசேர்க்கும் செயன்முறையில் இருந்து வருகின்றோம். 2017 முடிவின் போது 1000க்கும் மேற்பட்ட புதிய ATM CDMkiosk களை பூரண செயற்பாடுடையவையாக்கும் நியாயமான எதிர்பார்ப்பினை நாம் கொண்டுள்ளோம்.

எதிர்கால தோற்றப்பாடு

வருகின்ற வருடங்களில் உலகளாவிய நிகழ்வுகளும் பிரதான பொருளாதார அரசியல் நிலைப்பாடுகளும் படிப்படியாக நிகழத் தொடங்குகின்ற காரணத்தினால் சந்தைநிலைகள் தொடர்ந்தும் தளம்பல் மிக்கதாகக் காணப்படலாம். தேசிய கண்ணோட்டத்தில் நோக்கும் போது நீடிக்கப்பட்ட நிதி வசதிக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் 2016 ஜூன் மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையானது சாதகமானதாக நோக்கப்படுவதுடன் இது எமது வெளிநாட்டு ஒதுக்கங்களை வலுப்படுத்துவதோடு மாத்திரமல்லாது மிகவும் நீடுறுதியான அரசிறை மற்றும் நாணயக்கொள்கைச் சட்டகம் அமுலுக்கு வருகின்ற காரணத்தினால் உலகளாவிய முதலீட்டாளர்களில் இது மீண்டு நம்பிக்கையினை ஏற்படுத்தும்.

அதிகரித்துள்ள வரவுசெலவுத்திட்டப் பற்றாக குறையினை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளும் பொருளாதாரம் மோசமடைவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் நாம் முன்னோக்கி பார்வையினைச் செலுத்தும் போது உறுதியான அடிப்படைகளுக்கான திட்டப்படுத்தலுக்கான காரணிகளாக அமைகின்றன.


நிறுவனத்திற்கென தனித்துவமான விடயங்களை நோக்கும் போது மக்கள் வங்கிச் சட்டத்தினை திருத்துவதற்கான அண்மைய அமைச்சரவை அங்கீகாரமானது ஒரு பாரிய சாதகமான விடயமாக

அமைந்துள்ளது. ஏனெனில் இது எமக்கு மீள் முதலீட்டாக்கத்திற்கான சிறந்த நெகிழ்வுத் தன்மையை வழங்குவதுடன் தேவை ஏற்படும் பொழுது எமது ஒழுங்குபடுத்தல் மூலதனத்தினை திட்டப்படுத்துவதற்கான நோக்கங்கள் உள்ளடங்கலாக புதிய தொகுதிக்கடன்களை வழங்குவதற்கான நெகிழ்வுத்தன்மையினையும் வழங்கும்.

மெச்சுதல்

மக்கள் வங்கி அணியின் சார்பில் எமது முயற்சிகளில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள மற்றும் விசுவாசம் கொண்டுள்ள எமது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான் எனது மெச்சுதலைத் தெரிவிக்க விரும்புகிறேன். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குழுமத்தினை வழிநடத்திச் செல்வதற்கு அளப்பரிய ஆலோசனைகளை சகல சந்தர்ப்பங்களிலும் வழங்குகின்ற தலைவரான திரு. ஹேமசிறி ப்ரானந்து அவர்களுக்கும் நான் நன்றியினைத் தெரிவிக்க விரும்புவதோடு பணிப்பாளர் சபை அயராது வழங்கி வருகின்ற உதவிக்கும் அதன் நுழைபுலத்திற்கும் எமது மேற்பார்வையாளர் களுக்கும் அரசு தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சிற்கும் அரசாங்கத் திறைசேரிக்கு அது வழங்குகின்ற வழிகாட்டல்களுக்காகவும் ஒழுங்குபடுத்தல் தன்மையுடைய சகல விடயங்களிலும் மத்திய வங்கி வழங்குகின்ற ஆலோசனைக்காகவும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு குடும்பமாக இயங்குகின்ற எமது பணியாளர் உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இதுவே உங்களது அயராது முயற்சிகளின் முடிவுப் பெறுபேறுகளாகும்.

எமது வெற்றிகளையிட்டுத் தற்காலிக திருப்தி அடையாமல் எதிரே உள்ள சவால்களைப் பற்றிய பூரண உணர்வுடனும் நாம் பாரிய நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளோம். இதன் போது எமது சகல மக்களுக்கும் அவர்களின் பெறுமதி மிகு வியாபாரங்களுக்கும் மிகச் சிறந்த நிதிச்சேவைகளை வழங்குபவர்கள் என்கின்ற எமது முடிவுக் குறிக்கோளைப் பூர்த்தி செய்கின்ற பாதையிலே நாங்கள் மேலும் ஒரு படி நெருங்கியுள்ளோம் என்கின்ற அறிவுடன் நாம் இதனை எதிர்நோக்குகின்றோம்.



என். வசந்த குமார்

பிரதம நிறைவேற்று அதிகாரி/
பிரதான முகாமையாளர்

14 மார்ச் 2017

எமது தலைமைத்துவம்

பணிப்பாளர் சபை



3 திருமதி. ஜி. டி. சந்திரா
ஏகநாயக்க
பணிப்பாளர்

4 திரு. பெலிப்பன்
பெரேரா
பணிப்பாளர்

2 திரு. ஜெஹான் பி.
அமர்தூங்க
பணிப்பாளர்

1 திரு. ஜேமசிறி
புரனாந்து
தலைவர்

8 கலாநிதி அமிந்த எம்.
பெரேரா
பணிப்பாளர்

9 திரு. சிந்தக்க எஸ்.
லொகுஹட்டி
பணிப்பாளர்

6 திரு. டி. டி. அன்ரன்
எஸ். ஜேமன்
பணிப்பாளர்

7 திரு. எம். எச். ஜமால்
பணிப்பாளர்

5 திரு. கிரிஷ் இராஜேந்திரன்
பணிப்பாளர்

1 திரு. வேறுமசிறி பர்னாந்து தலைவர்

பல்வேறு துறைகளில் பரந்த அனுபவங்களைக் கொண்டிருந்த இவரின் அரசதுறை நுழைவின் ஆரம்பம் பிரதமரின் செயலாளராகப் பதவி வகித்தமையாகும். இதனைத் தொடர்ந்து இலங்கை டெலிகொம், விமான நிலையம் மற்றும் விமானசேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் ஆகியவற்றின் தலைவராகக் கடமையாற்றி ஏனைய பதவிகளுக்கு மத்தியில் தபால் சேவைகள் அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார். தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் அதன் சர்வதேச அலுவலகம் ஆகியவற்றில் நீண்டகாலம் சேவையாற்றிய தலைவர் என்கின்ற வகையில் இவர் வழங்கிய உள்ளீடுகளும் ஆசிய ஒலிம்பிக் குழு மற்றும் பொதுநலவாய விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றின் உபதலைவராக இவர் வழங்கிய உள்ளீடுகளும் குறிப்பார்த்துச் சுடும் போட்டியிலே தேசிய சம்பியனாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியமையும் இவர் இலங்கை விளையாட்டுக்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராகத் தெரிவு செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் இளமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட இவர் இங்கிலாந்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனத்தின் இணை உறுப்பினராகியினைப் பெற்றுக்கொண்டு பிரித்தானிய முகாமைத்துவ நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கின்றார். மேலும் இலங்கை குடியரசின் KYRGYZ க்கான கௌரவ கவுன்சிலராகவும் இருக்கின்றார். இலங்கை கடற் படையிலே தளபதி தரத்திலே போர் முனைகளில் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார் (தொண்டர் படை). இலங்கை புகையிரதத்துறையுடன் இவர் கொண்டிருந்த தொடர்பானது இவர் இரண்டு நூல்களை எழுதுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இலங்கையில் சுற்றுலாத்துறைக்காக இவர் உருவாக்கிய நீராவி இயந்திரத்தினை அடிப்படையாகக் கொண்ட வைஸ்ரோய் ஸ்பெசல் (Viceroy Special) மற்றும் ஊவா புகையிரதம் ஆகியவையே அவையாகும். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலினால் இவருக்கு OCA தகைமை விருதும் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் சங்கத்தினால் ANOC தகைமை விருதும் வழங்கப்பட்டுள்ளன.

2 திரு. ஜெஹான் பி. அமரதுங்க பணிப்பாளர்

திரு. ஜெஹான் பிரசன்ன அமரதுங்க, MTD வோர்கல் பிஎல்சி இல் இலங்கையின் நிறைவேற்று பிரதித் தலைவராகச் செயற்படுகின்றார். இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இங்கிலாந்தின் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனத்தின் உறுப்பினராகவும் விளங்குகின்ற திரு. அமரதுங்க இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் இறுதிப் பரீட்சையின் போது திறமைப்பரிசில் ஒழுங்கில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டவர். தற்போது திரு. அமரதுங்க அவர்கள் மக்கள் வங்கி, பீஎன்எல் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் JAT ஹோட்டிங் (பிரைவேட் லிமிடட்) ஆகியவற்றின் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். மேலும் இவர் பீஎன்எல் இன்சூரன்ஸ் பிஎல்சி இனதும் தலைவராகக் கடமையாற்றுகின்றார். நிதி மற்றும் முகாமைத்துவம் ஆகிய பரப்புக்களில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவத்தினைக் கொண்டுள்ள திரு. அமரதுங்க பல்வேறு கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனிப்பட்ட வியாபார அமைப்புகளில் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார். இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் தேசிய மாநாட்டிலே இவர் 'பணத்திற்கான பெறுமதிக்கண்பீடு' எனும் தலைப்பிலான கட்டுரையை சமர்ப்பித்து இவரது தொழில்நுட்பவியலே இவர் ஆற்றிய பல தனித்துவமான அடைவுகளில் ஒன்றாக அதனை ஆக்கியுள்ளார். இலங்கை பட்டயக்கணக்காளர் ஆளுகைச் சபையிலும் இவர் உறுப்பினராக இருக்கின்றார்.

3 திருமதி. ஜி. டி. சந்திரா ஏக்கநாயக்க பணிப்பாளர்

இலங்கை நிர்வாகச் சேவையின் ஒரு உறுப்பினரான திருமதி. ஏக்கநாயக்க 1984 இலே சேவையில் இணைந்து கொண்டார். இவர் 2015 மார்ச் 9ஆம் திகதி திறைசேரியின் பிரதிச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு முன்னதாக இவர் பொருளாதார விவகார பணிப்பாளர், காப்புறுதிக் கட்டுப்பாட்டாளர், புறவளத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், வியாபாரத் திணைக்களத்தின் அறிவிடுகள் மற்றும் முதலீட்டுக் கொள்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், தேசிய வரவு செலவுத்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் போன்ற பல சிரேஷ்ட பதவிகளை திறைசேரியில் வகித்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் சிறப்பு அறிவியல் பட்டத்தினைக் கொண்டுள்ள திருமதி. ஏக்கநாயக்க இலங்கை முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் எம்பிஏ பட்டத்தினையும் அபிவிருத்தி திட்டமிடல் உத்திகளுக்கான துறைகளில் பட்டப்பின்படிப்பினோமாவின்னையும் (ISS, த ஹேக்) சர்வதேச உறவுகள் (BCIS, கொடம்பு) மற்றும் பொருளாதார அபிவிருத்தி (கொழும்பு பல்கலைக்கழகம்) ஆகியவற்றிலும் பட்டப்பின்படிப்பினோமாவின்னைக் கொண்டுள்ளார். 2002-2013 ஆம் ஆண்டு வரையிலும் ஆசிய மீள்காப்புறுதி கூட்டுத்தாபனம் இல் இவர் திறைசேரியை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் 2008-2013 வரையில் அதன் உதவித்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். NDB வங்கியின் சபையிலே இவர் திறைசேரியை 2015 மார்ச் வரையில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இப்போது திருமதி. ஏக்கநாயக்க மக்கள் வங்கி, இலங்கை டெலிகொம் பிஎல்சி ஆகியவற்றில் திறைசேரியினை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியின் முகாமைத்துவ சபையின் அங்கத்தவராகவும் இருக்கின்றார்.

4 திரு. பெலிசியன் பெரேரா பணிப்பாளர்

இலங்கை வங்கியின் பணிப்பாளர்களின் ஒருவராக திரு. பெலிசியன் பெரேரா 2015 மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். குற்றவியல் துறையில் முதுமாணிப் பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் உத்தியோகப்பற்றற்ற நீதவான் ஆகவும் சட்டத்தரணியாகவும் நொத்தாரில் ஆகவும் சமாதான நீதவான் ஆகவும் சத்தியப்பிரமாண ஆணையாளராகவும் பதிவு செய்யப்பட்ட கம்பனிச் செயலாளராகவும் விளங்குகின்றார். Mahaweli Venture Capital இன் தலைவராகவும் வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

5 திரு. கிரிஷ் இராஜேந்திரன் பணிப்பாளர்

மக்கள் வாங்கியின் பணிப்பாளர்களில் ஒருவராக திரு. கிரிஷ் இராஜேந்திரன் 2015 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். கணக்கீடு, நிதி முகாமைத்துவம், வரி விதிப்பு மற்றும் கணக்காய்வு ஆகிய துறைகளில் இவர் 36 வருட அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.

முகாமைத்துவக் கணக்காளர்களின் பட்டியல் நிறுவனத்தின் உறுப்பினரான திரு. இராஜேந்திரன் இலங்கை முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டியல் நிறுவனம் மற்றும் பட்டியல் உட்களாவிய முகாமைத்துவ கணக்காளர்களின் உறுப்பினராகவும் மேலும் பிரித்தானிய முகாமைத்துவ நிறுவனத்தின் உறுப்பினராகவும் திகழ்கின்றார். தற்போது இவர் DMS கம்பனிகளின் குழுமத்தின் குழுமநிதிப் பொறுப்பாளராக கடமையாற்றுகின்றார்.

2000-2001 ஆம் ஆண்டுகளில் ரொட்டரி மாவட்ட கவர்னராக இருந்த திரு. இராஜேந்திரன் CIMA. இன் சபை உறுப்பினராகவும் இருக்கின்றார்.

6 திரு. டி. டி. அன்ரன் எஸ். ஹேமன்ட் பணிப்பாளர்

தொழில் முயற்சியாளரான திரு. அன்ரன் ஹேமன்ட் 1983 ஆம் ஆண்டில் இருந்து பிளாஸ்டிக் படச்சுருள் அச்சிடல் மற்றும் லெமினேட் உற்பத்திக் கம்பனியின் உரிமையாளராகவும் தலைவராகவும் இருந்து வருகின்றார். சுவீடனில் உள்ள வினைதட தலைமையகமாகக் கொண்டுள்ள சர்வதேச கிருஸ்தவ வர்த்தக சம்மேளத்தின் சபை உறுப்பினராகக் கடமையாற்றிய இவர் ICC இன் ஆசிய பிராந்தியப்பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். தற்போது இவர் ALFPM, இலங்கை லெமினேட் பொதியிடல் சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றுவதுடன் EDB இன் பொதியிடல் தொகுதியின் முன்னாள் தலைவரும் ஆவார்.

7 திரு. எம். எச். ஜமால்ஹன் பணிப்பாளர்

16 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் நிதித் தொழில்வல்லுநராக திகழ்கின்ற திரு. ஜமால்ஹன் இங்கிலாந்தின் சான்றுப் படுத்தப்பட்ட பட்டியல்கணக்காளர் சங்கத்தின் உறுப்பினராவார். இங்கிலாந்தின் வோர்விக் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டத்திணையும் வியாபாரப் பட்டத்திணையும் கொண்டுள்ள இவர் தற்பொழுது நிதியிடல், பெருநிறுவனக் கட்டமைப்புக்கள், கொள்முதல் மற்றும் அபிவிருத்திக்கு பொறுப்பான ஸ்டிரெடியன் கெப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் (பிரைவேட்) லிமிடட் இன் பணிப்பாளரான கடமையாற்றுகின்றார். ஹெய்லீஸ் பிஎல்சி இன் சுயாதீனமான நிறைவேற்றத்தரம் சாராய் பணிப்பாளராக கடமையாற்றும் இவர் ஹெய்லீஸ் பிஎல்சி மற்றும் தலவாக்கலை பெருந்தோட்டி பிஎல்சி ஆகியவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். பின்வரும் ஆதன அபிவிருத்திக் கம்பனிகளின் நிறைவேற்று பணிப்பாளராக இவர் கடமையாற்றுகின்றார். HJAW இண்டர்நேஷனல் (பிரைவேட் லிமிடட்), துடெல்ல ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடட், ஹாடி ஜெம்ஸ் (பிரைவேட்) லிமிடட், பேஸ்லைஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடட், டிசுபே ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடட், கிரவுன் ரிசோட் (பிரைவேட்) லிமிடட், மல்பெரி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடட், ஆமன்ட் டிரீஸ் (பிரைவேட்) லிமிடட், அலெக்சாண்டிரா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடட், சம்மர் சீசன் லிமிடட், மேலும் இவர் சம்மர் சீசன்ஸ் ரெசிடென்சீஸ் லிமிடட், சன்டன் பீச் ரெசோட் (பிரைவேட்) லிமிடட், பெருட்டி (பிரைவேட்) லிமிடட்.

8 கலாநிதி அமிந்த எம். பெரேரா பணிப்பாளர்

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் திணைக்களத்திலே நிதி முகாமைத்துவத்தில் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அமிந்த மெத்சிலா பெரேரா தனது ஆரம்பக் கல்வியை மாத்தளை புனித தோமஸ் கல்லூரியில் பெற்றுக்கொண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கை பீடத்தில் உயர்கல்வியினைப் பெற்று பொது நிர்வாகத்திலே இளமாணிப்பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

தனது முதலாவது வியாபார நிர்வாக முதுமாணிப்பட்டத்தினை திரு. பெரேரா இந்தியாவில் IGNOU இல் சர்வதேச நிதிப்பரப்பில் பெற்றுக்கொண்டு தனது இரண்டாவது முதுமாணிப்பட்டத்தினை இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையிலே வியாபார நிர்வாகத்தில் பெற்றுக் கொண்டார். இதே பல்கலைக்கழகத்தில் இருந்து இவர் தனது PhD பட்டத்தினை நுகர்வோர் நடத்தை தொடர்பாக பெற்றுக் கொண்டார். 1998ஆம் ஆண்டிலே ஜேர்மனியின் Klasnoff

அகடமி நடத்திய NGO பணியாளர் முகாமைத்துவ டிப்ளோமா பட்டத்திணையும் பெற்றுக்கொண்டார். கொரியாவின் KESEI பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட வியாபார நிர்வாகத்திலும் இவர் PhD இனை பூர்த்தி செய்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் போது கலாநிதி பெரேரா பல்வேறு தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகுத்துள்ளார். தற்போது இவர் சிவில் விமானப்போக்குவரத்து அபிவிருத்தி சபையினதும் தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சபையினதும் பிரைட் ஓப் சிலோன் (பிரைவேட்) லிமிடட் இனதும் பணிப்பாளராக இருக்கின்றார். இதற்கு மேலதிகமாக இவர் அவுஸ்திரேலியாவின் AKSAP இண்டர்நேஷனல் இன் இலங்கைப் பிரதிநிதியாகவும் இருக்கின்றார்.

மக்கள் வாங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கலாநிதி பெரேரா 2015 நவம்பர் 2 இல் நியமிக்கப்பட்டார்.

9 திரு. சிந்தக்க எஸ். லொகுஹெட்டி பணிப்பாளர்

பொது நிர்வாகத்திலும் கல்வித்துறையிலும் 27 வருடங்களுக்கு மேற்பட்ட பரந்த அனுபவத்தினைக் கொண்டுள்ள திரு. சிந்தக்க எஸ். லொகுஹெட்டி தற்பொழுது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் செயலாளராகக் கடமையாற்றுகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தனது கல்விசார் தொழிலினை ஆரம்பித்த திரு. லொகுஹெட்டி அதனைத்தொடர்ந்து குறுஹுணு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி 1990ஆம் ஆண்டிலே இலங்கை நிர்வாக சேவையில் நுழைந்து பிரதேச செயலாளர், சிரேஷ்ட மதியுரையாளர் (SLIDA) நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளர் (தென் மாகாணம்) போன்ற பல பிரதான பதவிகளையும் பல்வேறு அமைச்சுக்களின் மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளையும் நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பதவிகளையும் வகித்துள்ளார். பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல்வேறு வெளியீடுகளை வெளியிட்டுள்ள இவர் பல்வேறு சர்வதேச செயலமர்வுகளிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். அறிவியல் இளமாணிப் பட்டத்தையும் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும் கொண்டுள்ள இவர் தின்மநிலை பௌதீகவியலில் M.Phil. பட்டத்தையும் பெற்றுள்ளார். தலைமைத்துவம், ஆளுமை, உபாயமார்க்க முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் முதன்மை பயிற்றுவிப்பாளர் விருதினைப் பெற்றுக்கொண்ட இவர் 1997 ஆம் ஆண்டில் காலி மாவட்டத்தில் சிறந்த பிரதேச செயலாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

பெருநிறுவன முகாமைத்துவம்



திரு. என். வசந்த குமார்

பிரதம நிறைவேற்று அதிகாரி/
பொது முகாமையாளர்

திரு. என். வசந்தகுமார், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், தொழிலாண்மை திறைசேரி முகாமைத்துவத்தில் டிப்ளோமா பட்டத்தினையும் கொண்டுள்ளார். 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் வங்கியில் இணைந்து கொண்ட இவர் இதற்கு முன்னர் பல வருடங்களாக கொழும்பில் ANZ Grindlays வங்கியில் பொருளாளராக சேவையாற்றியுள்ளார்.

இவர் பீள்ஸ் மேர்சன்ட் பினான்ஸ் பிஎல்சி, பீள்ஸ் டிரவல்ஸ் (பிரைவட்) லிமிடெட், பீள்ஸ் இன்சூரன்ஸ் லிமிடெட், பீள்ஸ் புரொப்பர்டி டிவலப்மென்ட் லிமிடெட், பீள்ஸ் லீசீங் ஹெவ்லொக் புரொப்பர்டி லிமிடெட், கடன் தகவல் பணியகம், தேசிய கொடுப்பனவு சபை மற்றும் இலங்கை நிதிச் சேவைகள் பணியகம் ஆகியவற்றின் பணிப்பாளராவார். இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் ஆளுகைச் சபையின் உறுப்பினரும் ஆவார்.

இவர் முதன்மைத் தரகர் சங்கத்தினதும் இலங்கை Forex சங்கத்தினதும் முன்னாள் தலைவர் ஆவார்



திரு. தீபால் அபேசேகர

சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வுத்தலைவர்

திரு. தீபால் அபேசேகர - மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவரான திரு. தீபால் அபேசேகர நிதிச்சேவைத் துறையில் உபாயமார்க்க வியாபார அபிவிருத்தி மற்றும் சின்ன உருவாக்கம் ஆகியவற்றின் அவரின் ஆற்றலுக்காக நன்கு அறியப்பட்டவர்.

நிதித்துறை நிறுவனங்களில் விற்பனைகள், சந்தைப்படுத்தல் மற்றும் உபாயமார்க்க வியாபார அபிவிருத்தி செயற்பாடுகளை நிறுவுவதற்கு இவர் பொறுப்பாக இருந்து வருவதுடன் பெரு நிறுவனச் சின்னங்கள் மற்றும் அவை சம்பந்தப்பட்ட துறைகளில் வியாபாரச்சின்னப் பெறுமதி மற்றும் சந்தைத் தலைமைத்துவத்தில் உயர் நிலைமைகளுக்கு வருவதற்கும் வெற்றிகரமாக தலைமை தாங்கி உள்ளார்.

வருடத்திற்கான சின்ன சம்பியன், மற்றும் சின்னத் தலைமைத்துவ விருது போன்ற கீர்த்தி மிக்க விருதுகள் இவருக்கு இலங்கை சந்தைப்படுத்தும் நிறுவனத்தினாலும் உலக சின்ன காங்கிரஸினாலும் இவரின் தனித்துவமான அடைவுகளை கௌரவித்து வழங்கப்பட்டுள்ளன.

பட்டயம் பெற்ற சந்தைப்படுத்துதலும் இங்கிலாந்தின் சந்தைப்படுத்தல் பட்டயநிறுவனத்தின் உறுப்பினருமான இவர் இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்தின் உறுப்பினரும் சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்களின் நிறுவனத்தினதும் உறுப்பினர் ஆவார்.

தெற்கு குவின்ஸ்லாந்து, பல்கலைக்கழகத்தின் MBA பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் முகாமைத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவரும் தொழில் ரீதியான வங்கியாளர்களின் முன்னாள் தலைவரும் குளோபல் மார்கெட்டிங் ரெண்ட்வேர்க் இன் நாட்டுக்கான ஆலோசனை சபை உறுப்பினருமாவார்.



திருமதி. சாந்தனி வேரபிட்டிய

பிரதி பொது முகாமையாளர் –
உபாயமார்க்க திட்டமிடல்
மற்றும் செயலாற்றுகை

வங்கியின் 2016-2020 உபாயமார்க்கத் திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை முகாமைத்துவத்துவத்திற்கு திருமதி சாந்தனி வேரபிட்டிய பொறுப்பாக கடமையாற்றுகின்றார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகத்தில் இரண்டாம் வகுப்பு மேல் தர சித்தியினைக் கொண்ட சிறப்பு பட்டத்தினையும் முகாமைத்துவத்தில் MSC பட்டத்தையும் கொண்டுள்ள இவர் இலங்கை வங்கிச்சேவையின் உறுப்பினர்மையினையும் கொண்டுள்ளார்.

இவர் 1987 இல் வங்கியிலே முகாமைத்துவப் பயிலுனராக இணைந்து கொண்டார். 30 வருடங்களுக்கு மேலாக வங்கியிலே பெருநிறுவனத்துறை முதல் நிறுவன ரீதியான வங்கிச்சேவை, சர்வதேச வங்கிச்சேவை, வாடிக்கையாளர் சேவைகள், SME கருத்திட்டக் கடன் வழங்கல், கிளை இயக்கங்கள், கடன் முகாமைத்துவம், உபாயமார்க்க திட்டமிடல் மற்றும் ஆய்வுப்பிரிவு, ஆய்வுத்திணைக்களம் போன்ற பரந்த வீச்சிலான பிரிவுகளில் கடமையாற்றிய அனுபவத்தினை இவர் கொண்டுள்ளார். ஆய்வுச் செயற்பாடுகளை நடத்திய இவர், வருடாந்த ஆய்வு மாநாடுகளை நடத்தி பல்ஸ் சஞ்சிகையின் தலைவராக இருந்து அதன் ஆசிரியர் சபையிலும் கடமையாற்றியுள்ளார். வங்கியின் ஆய்வு மற்றும் உபாயமார்க்க திட்டமிடல் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்காக வங்கியின் ஆய்வு நடவடிக்கைகளை மீள் ஆரம்பிப்பதற்காக இவர் நியமிக்கப்பட்டார். இவர் தொடர்ந்தும் வங்கிச்சேவைத் துறைக்கு ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் தொழில் ரீதியான வங்கியாளராகவும் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.

இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் ஆளுகைச்சபையின் மாற்றுப் பணிப்பாளரான இவர், சர்வதேச வர்த்தக சம்மேளத்தினதும் கைத்தொழில் மற்றும் பெண்கள் சம்மேளத்தினதும் உறுப்பினராவார். பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் இலங்கை கைவினைஞர் சபையின் இடைநிலைக்குழுவின் சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

திரு. ராஜபக்ஷ வங்கியின் அபிவிருத்தி மற்றும் சிறுநினை நிதி, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாண்மை மற்றும் வர்த்தக கடன் திணைக்களம் ஆகியவற்றிற்கு பொறுப்பாக இருக்கிறார். 1987 இல் முகாமைத்துவ பயிலுநராக வங்கியில் இணைந்து கொண்ட இவர் மக்கள் வங்கியில் 30 வருட அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.

பொது நிர்வாகத்தில் இரண்டாம் வகுப்பு சிறப்புப் பட்டத்தினைக் கொண்டுள்ள இவர், இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியும் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனத்தின் டிப்ளோமா பட்டத்தினையும் கொண்டுள்ளார்.

வங்கி மற்றும் பெருநிறுவன வங்கிச்சேவைப் பிரிவு ஆகியவற்றின் கிளை வலையமைப்பில் பல்வேறு முகாமைத்துவ மட்ட ஆற்றலில் பரந்த அனுபவத்தினை கொண்டுள்ள இவர் தற்போது வங்கியின் பொது முகாமையாளராக கடமையாற்றுகிறார் (தொழில்முயற்சியாண்மை வங்கிச்சேவை)

இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்ற திரு. ராஜபக்ஷ இலங்கை கடன் தகவல் பணியகத்தின் மாற்றுப் பணிப்பாளராகவும் பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளராகவும் விவசாயம் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் பணிப்பாளருமாவார்.



திரு. கே. பி. ராஜபக்ஷ

பிரதி பொது முகாமையாளர் –
தொழில்முயற்சியாண்மை வங்கிச் சேவை

திரு. சமரவீர மனிதவளப் பிரிவின் தலைவர் ஆவார். வங்கியிலே முகாமைத்துவப் பணியாளராக இணைந்து கொண்ட இவர் வங்கிச்சேவையிலே 29 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டுள்ளார். இந்தக் காலப்பகுதியின் போது இவர் கிளை வங்கிச்சேவை, பெருநிறுவன வங்கிச்சேவை, அபிவிருத்தி வங்கிச்சேவை மற்றும் கடன் அறவிடு ஆகிய பரப்புக்களில் சேவையாற்றியுள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பிரிவிலே இரண்டாம் வகுப்பு உயர் பட்டத்தினை கொண்டுள்ள இவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினரும் ஆவார்.

முகாமைத்துவ விருத்தி, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மை முகாமைத்துவம், கருத்திட்டங்களின் புனரமைப்பு மற்றும் உபாயமார்க்க மனித வள முகாமைத்துவம் ஆகியவை உள்ளடங்கலாக இவர் வெளிநாட்டிலும் உள்ளநாட்டிலும் பரந்த அனுபவங்களை கொண்டுள்ளார்.



திரு. எஸ். ஏ. ஆர்.எஸ் சமரவீர

பிரதிப் பொது முகாமையாளர் –
மனித வளங்கள்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட இளமானிப் பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் நியூசிலாந்தின் Massey பல்கலைக்கழகத்தின் வங்கி முகாமைத்துவத்தில் முதுமாணிப்பட்டத்தை கொண்டுள்ளார். மேலும் வங்கிச்சேவையிலே பட்டப்பின் டிப்ளோமாவினைக் கொண்டுள்ள இவர் ஒரு சட்டத்தரணியாவார்.

பீப்ளஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிஎல்சி, பீப்ளஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்ளஸ் பிளீட் மெனேஜ்மென்ட் லிமிட்டட், பீப்ளஸ் புரபர்ட்டி டிவலப்மென்ட் லிமிட்டட் மற்றும் பீப்ளஸ் டிரவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின் கம்பெனிச்செயலாளரான இவர் வங்கியிலே 22 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தினை கொண்டுள்ளார்.



திரு. ரொஹான் பதிரகே

பிரதி பொது முகாமையாளர் –
பணிப்பாளர் சபை செயலாளர்

சிரேஷ்ட நிதி உத்தியோகத்தராக வங்கிச்சேவையிலே இணைந்து கொண்ட திருமதி. அரசகுலரத்ன வங்கியிலே 31 வருடத்திற்கும் மேற்பட்ட சேவையினை கொண்டுள்ளார்.

இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தின் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டிய நிறுவனத்தின் இணை உறுப்பினராக இருந்து வருகின்றார். இவர் ஒரு பட்டியம் பெற்ற உலகளாவிய முகாமைத்துவ கணக்காளராவார். மேலும் இலங்கை சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் சக உறுப்பினரும் ஆவார். அத்துடன் இலங்கை பட்டிய கணக்காளர் நிறுவனத்தின் உரிமம் பெற்ற உறுப்பினரும் ஆவார். சட்டத்தரணியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்ற பொதுநலவாய நிறைவேற்று வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் சட்டமாணிப் பட்டத்தினையும் கொண்டுள்ளார்.

முகாமைத்துவம் - நிதி கணக்கீடு, முகாமைத்துவ தகவல், பௌதீக வளம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் இவர் பரந்த அனுபவத்தினை கொண்டுள்ளார். வங்கியிலே இணைவதற்கு முன்னர் இவர் 8 வருடங்களிற்கு மேற்பட்ட தொழிலாண்மை அனுபவத்தினை கொண்டுள்ளார். பயிலுனர் கணக்காளராக இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தில் தொழிலினை ஆரம்பித்த இவர் கணக்காளராக பின்னர் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சேவையாற்றி அதன் பின்னர் விசேட தர கணக்காளராக அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திலும் சேவையாற்றியுள்ளார்.



திருமதி. எம். எஸ். அரசகுலரத்ன

பிரதிப் பொது முகாமையாளர் –
இணக்கப்பாடு



திரு. டபிள்யூ. கே. எஸ். பி. நந்தன
பிரதான சட்ட அதிகாரி

சட்டத்தரணியான திரு. டபிள்யூ. கே. எஸ். பி. நந்தன கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமணிப் பட்டத்தினை பெற்றுள்ளார். வங்கிச்சேவையிலும் சட்டத்துறையிலும் இவர் 38 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினைப் பெற்றுள்ளார். இவரது சேவைக்காலத்தின் போது இவர் சர்வதேச பிரிவிலும் காலி பிராந்தியத்திலும் மேற்கு வலயம் ஒன்றிலும் விசேட சொத்துக்கள் பிரிவிலும் சட்டத் திணைக்களத்திலும் சேவையாற்றியுள்ளார்.

கம்பனிச் சட்டம், வங்கிச்சேவை மற்றும் கடன் அறவீடுகளில் இவர் கொண்டுள்ள அறிவுக்கு மேலதிகமாக இவர் கம்பனிச் சட்டம், வர்த்தகச் சட்டம் மற்றும் தொழில் சட்டம் ஆகியவற்றிலும் அனுபவத்தினைக் கொண்டுள்ளார். இவரது சேவைக்காலத்தின் போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல அனுபவப் பகிர்வு நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றி உள்ளதுடன் குறிப்பாக ஆசியாவிலே முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் நிதிமுறைமை ஆகியவற்றிலே அனுபவங்களைப் பெற்றுள்ளார்.



திருமதி. எஸ். பிரதாபசிவ்ஹா
பிரதிப் பொது முகாமையாளர் –
சர்வதேச வங்கிச்சேவை

1990இல் வங்கியிலே இணைந்து கொண்ட திருமதி ஷோபானி பிரதாபசிவ்ஹா 27 வருடங்களுக்கு மேற்பட்ட வங்கிச்சேவை அனுபவத்தினைக் கொண்டுள்ளார். இங்கிலாந்தின் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனத்தின் இணை உறுப்பினரான இவர் இலங்கை சான்றுப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் சக உறுப்பினரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாக முதுமணிப் பட்டத்தைக் கொண்டுள்ள இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிதி துறையில் முதுமணிப் பட்டத்தினைக் கொண்டுள்ளார்.

SME கருத்திட்ட நிதியிடல், முகாமைத்துவ/நிதி கணக்கீடு, முகாமைத்துவ தகவல், செயலாற்றுகை முகாமைத்துவம், பெருநிறுவன வங்கிச்சேவை, வர்த்தகக் கடன், மற்றும் சர்வதேச வங்கிச்சேவை ஆகிய பரப்புக்களில் இவர் பரந்த அறிவினைக் கொண்டுள்ளார்.

மக்கள் வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்னர் இவர் அரச துறையிலும் தனியார் துறையிலும் பணியாற்றி பீப்ஸ் மேர்சன்ட் வங்கியிலே பணியாற்றியதன் மூலமாகவும், வரையறுக்கப்பட்ட இலங்கை மேர்சன்ட் வங்கியில் பணியாற்றியதன் மூலமாகவும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டார்.



திரு. ஆர். கொடிதுவக்கு
பிரதிப் பொது முகாமையாளர் –
இலத்திரனியல்

வங்கிச்சேவையிலே 34 வருடங்களுக்கு மேல் அனுபவத்தினைக் கொண்டுள்ள திரு. ரஞ்சித் கொடிதுவக்கு நுகர்வோர் வங்கிச்சேவை, வர்த்தக வங்கிச்சேவை, பெருநிறுவன வங்கிச்சேவை, கடல்கடந்த வங்கிச்சேவை மற்றும் சர்வதேச வங்கிச்சேவை ஆகிய பரந்த பரப்புக்களில் அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிதித்துறையில் MBA பட்டத்தினைக் கொண்டுள்ள இவர் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் இணை உறுப்பினர் ஆவார்.



திருமதி. அருணி குணதிலக்க
பெருநிறுவன வங்கிச்சேவை தலைவர்

திருமதி. அருணி குணதிலக்க, பெருநிறுவன வங்கிச்சேவை, வர்த்தக வங்கிச்சேவை, SME கிளை வங்கிச்சேவை, அபாயநேர்வு முகாமைத்துவம். மற்றும் கணக்காய்வு ஆகியவற்றில் உலகளாவிய மற்றும் பிராந்திய அனுபவத்தினை 23 வருடங்களுக்கு மேல் கொண்டுள்ளார். மக்கள் வங்கியிலே இணைந்து கொள்வதற்கு முன்னர் இவர் ஸ்டேண்டர்ட் சாடர்ட் வங்கியின் வர்த்தக வங்கிச்சேவைக்கான கடன் பிரிவின் தலைவராகவும் இலங்கையின் ஸ்டேண்டர்ட் சாடர்ட் வங்கியின் பிரதான அபாயநேர்வு அதிகாரியாகவும் கடமையாற்றினார். அமெரிக்காவின் ஹாவார்ட் சட்டக்கல்லூரியின் சட்டத்துறையில் முதுமணிப் பட்டத்தினைப் பெற்றுள்ள இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமணிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

வங்கிச்சேவைத்துறை, அபாயநேர்வுச் சேவை வல்லுநர்களின் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான இவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக பெண்கள் சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிதி வழிகாட்டல் உறுப்பினராகவும் செயற்படுகின்றார். பணிப்பாளர்களின் சிங்கப்பூர் நிறுவனத்தின் இணை உறுப்பினரான இவர், சிங்கப்பூர் ஹாவார்ட் கழகத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக கடமையாற்றி, கொழும்பு வெளிநாட்டு பாடசாலையின் பணிப்பாளர்சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றுகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தினதும் பட்டதாரி கற்கைகளுக்கான திணைக்களத்தினதும் முன்னாள் விரிவுரையாளரும் ஆவார்.

2017 ஜனவரி 3 இல் திரு. அஹமட் மக்கள் வங்கியிலே இணைந்து கொண்டார். உபாயமார்க்க நிதி முகாமைத்துவம், மாற்று முதலீடுகள் மற்றும் தொழில்முயற்சி அபாயநேர்வு ஆகிய பரப்புக்களில் இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 15 வருடங்களுக்கு மேலான அனுபவத்தினைக் கொண்டுள்ளார். பாரிய பல்தேசிய தொழிலாண்மைச்சேவை நிறுவனங்களில் இவர் முன்னர் சேவையாற்றியுள்ளதன் ஏனைய அடுக்கு 1 சேவை வழங்குநர்களுடன் சந்தைத்தளங்களினூடே சேவையாற்றி உள்ளார். பிணையங்கள் மற்றும் முதலீட்டு பட்டிய நிறுவனத்தின் உறுப்பினராக இருப்பதன் மூலமாகவும் இங்கிலாந்தின் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டிய நிறுவனத்தின் உறுப்பினராக இருப்பதன் மூலமாகவும் இங்கிலாந்தின் சான்றுப்படுத்தப்பட்ட கணக்காளர்கள் சங்கத்தின் உறுப்பினராக இருப்பதன் மூலமாகவும் சான்றுப்படுத்தப்பட்ட செயற்படுகின்ற கணக்காளர்களில் ஒருவராக இருப்பதன் மூலமாகவும் அபாயநேர்வு முகாமைத்துவ நிருவன உறுப்பினராக இருப்பதன் மூலமாகவும் கடன் முகாமைத்துவ பட்டிய நிறுவனத்தின் உறுப்பினராக இருப்பதன் மூலமாகவும் இவர் நன்மையடைகின்றார்.



திரு. அசாம் ஏ. அஹமட்
நிதிப்பிரிவுத் தலைவர்

இலங்கை பட்டியக் கணக்காளர் நிறுவனத்தின் சக உறுப்பினரான திரு. ஜனீத் பிரியசாந்த IBSL இனது இணை உறுப்பினரும் அவுஸ்திரேலியாவின் சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் சான்றுப்படுத்தப்பட்ட உறுப்பினரும் ஆவார். திரு. பிரியசாந்த வர்த்தக விசேட பட்டத்தினை இரண்டாம் வகுப்பு உயர் பிரிவில் சித்தியுடன் கொண்டுள்ளார்.

1988 ஆம் ஆண்டிலே ஏற்றுமதி அபிவிருத்திச்சபையிலே தன்னுடைய தொழிலினை ஆரம்பித்த திரு. பிரியசாந்த அதே வருடத்திலே கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்தில் கணக்காய்வு பரிசோதகராக இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டிலே அரசாங்க கணக்காளர் சேவையிலே இணைந்து கொண்ட இவர் 1994 ஆம் ஆண்டிலே முகாமைத்துவப் பணியாளராக மக்கள் வங்கியில் இணைந்து கொள்ளும் வரை பல்வேறு அரசாங்க திணைக்களங்களில் கணக்காளராகக் கடமையாற்றி உள்ளார். கிளை வலையமைப்பிலே ஆறு வருடங்களாக சேவையாற்றிய பின்னர் 2000 ஆண்டிலே இவர் உள்நிலை கணக்காய்வாளர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். உள்நிலை கணக்காய்விலே உள்நாட்டு வெளிநாட்டு அனுபவங்களை இவர் பெற்றுள்ளார்.



திரு. ஈ. ஏ. டீ. ஜெ. பிரியசாந்த
பிரதான உள்நிலை கணக்காய்வாளர்

நிறைவேற்று முகாமைத்துவம்



திருமதி. என். டபிள்யூ. ஏ. டி. எஸ். கல்யாணி
உதவிப் பொது முகாமையாளர்
சில்லறை வங்கிச்சேவை



திரு. எச். சீ பர்னாந்து
உதவிப் பொது முகாமையாளர்
திறைசேரி உதவி அலுவலகம்



திருமதி. பி. ஆர்.மதுராவெல
உதவிப் பொது முகாமையாளர்
கணக்காய்வு



திருமதி. என். சீ. முதலிகே
உதவிப் பொது முகாமையாளர்
கிளை முகாமைத்துவம்



திருமதி. வீ. கே. நாரான்கொட
உதவிப் பொது முகாமையாளர்
பெருநிறுவன வங்கிச்சேவை |



திரு. ஆர். ரணதுங்க
உதவிப் பொது முகாமையாளர்
கிளை முகாமைத்துவம் பிரிவு ||



திருமதி. ஏ. எஸ். வியனஆரச்சி
உதவிப் பொது முகாமையாளர்
கடன் கட்டுப்பாடு



திருமதி. டி. வை. எஸ். மென்டிஸ்
உதவிப் பொது முகாமையாளர்
சந்தைப்படுத்தல் மற்றும் பொது
விவகாரங்கள்



திரு. பி. ஆர். எஸ். ஜயதிஸ்ஸ
உதவிப் பொது முகாமையாளர்
மனித வளங்கள் - நிர்வாகம்



திருமதி. பி. எஸ். ஜே. குருகுலசூரிய
உதவிப் பொது முகாமையாளர்
மனித வள அபிவிருத்தி



திரு. ஆர். எம். கே. பண்டார
உதவிப் பொது முகாமையாளர்
தொழிற்சங்கத் தொழில்பாடுகளுக்காக
விடுவிக்கப்பட்டுள்ளார்



திருமதி. கே. என். சேனாரத்ன
உதவிப் பொது முகாமையாளர்
கடன் பிரிவு ||
பெருநிறுவன வங்கிச்சேவை பிரிவு



திரு. டி. டி. த இசட். குணவர்தன
உதவிப் பொது முகாமையாளர்
புலனாய்வுகள் மற்றும் விசாரணைகள்



திருமதி. ஜி. எம். ஆர். பி. விஜேரத்ன
திறைசேரி பிரதி தலைவர்



திரு. ஜி. டி. எஸ். எஸ். இலுக்கும்புர
உதவிப் பொது முகாமையாளர்
சில்லறை வங்கிச்சேவை



திருமதி. யூ. எஸ். கேர்டி
உதவிப் பொது முகாமையாளர்
கடன்



திரு. ஏ. எஸ். எம். வி. குமாரசிறி
உதவிப் பொது முகாமையாளர்
வர்த்தக நிதி



திரு. எஸ். விதான
உதவிப் பொது முகாமையாளர்
தொழில்முயற்சி வங்கிச்சேவை



திரு. எஸ். என். பி. எம். டபிள்யூ. நாராயண
உதவிப் பொது முகாமையாளர்
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்



திருமதி. என். ஆர். விஜேரத்ன
உதவிப் பொது முகாமையாளர்
வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்
மற்றும் நிதிநிறுவனங்கள்



திரு. யு. அலிமொஹமட்
உதவிப் பொது முகாமையாளர்
கடன் அறவீடுகள்



திரு. எம். கே. த. எஸ். குணரத்ன
உதவிப் பொது முகாமையாளர்
கிளை முகாமைத்துவம் ATM செயற்பாடுகள்



திரு. கே. டி. கருணாதிலக்க
உதவிப் பொது முகாமையாளர்
கிளை முகாமைத்துவம் பிரிவு 1



திருமதி. பி. ஏ. கே. பத்திரண
உதவிப் பொது முகாமையாளர்
நிதி மற்றும் கணக்கீடு



திரு. கே. ஜே. விஜயவர்தன
உதவிப் பொது முகாமையாளர் - அட்டைகள்



திருமதி. ஆர். பி. என். பிரேமலால்
பிரதி தலைவர் - நிதி



திருமதி. எச். எல். எஸ். எஸ். சேனநாயக்க
உதவிப் பொது முகாமையாளர்
இணக்கப்பாடு



திரு. ஏ. திசாநாயக்க
உதவிப் பொது முகாமையாளர்
உட்கட்டமைப்பு இயக்கங்கள் தலைவர்



திருமதி. எம். பி. ஏ. கே. பி. முத்துவ
உதவிப் பொது முகாமையாளர்
கிளை முகாமைத்துவம் (தற்காலிகம்)



திரு. ஏ. யு. எல். ஏ. அன்சார்
உதவிப் பொது முகாமையாளர்
கிளை முகாமைத்துவம்



திரு. கே. ஏ. நிஹால்
பதில் உதவிப் பொது முகாமையாளர்

குறிப்பு: திரு. டி. பி. சம்பிக்க, உதவிப்பொது முகாமையாளர், திறைசேரி - (படம் வழங்கப்படவில்லை).

பெருநூலவன ஆளுகை மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவம்

<u>பெருநூலவன ஆளுகை</u>	28
<u>சபை உபகுழு அறிக்கைகள்</u>	48
<u>உள்நிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்களின் கூற்று</u>	51
<u>உள்நிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உத்தரவாத அறிக்கை</u>	53
<u>அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்தல்</u>	54

மக்கள் வங்கி அதன் சகல இயக்கங்களிலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வகைப்பொறுப்பு ஆகியவற்றில் அதியுச்சத் தராதரங்களைப் பற்றிப்பிடிப்பதற்கான கடப்பாட்டினைக் கொண்டுள்ளது. வங்கியின் ஆளுகைக் கட்டமைப்புக்கள், கொள்கைச் சட்டகங்கள் மற்றும் செயல்விதிகள் செயற்திறன் மிக்கவையாக இருக்கின்றன. மேலும் சிக்கல் மிகுந்த இயங்கு சூழலில் பொருத்தமிக்கவையாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் தொடர்ந்தும் அயராது உழைத்து வருகின்றோம்.

பெருநிறுவன ஆளுகை

வங்கியின் பிரதான தீர்மானம் வகுத்தல் அமைப்பு என்கின்ற ரீதியிலே பணிப்பாளர் சபையானது பங்கீட்டாளர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்துறையில் நீண்டகாலப் பெறுமதியினை வழங்குவதற்காக சமரசம் செய்ய முடியாத பெருநிறுவன ஆளுகையின் உயர் தராதரங்களைப் பற்றிப்பிடிப்பதற்கான கடப்பாட்டினைக் கொண்டுள்ளது.

உறுதியான பெருநிறுவன ஆளுகைக் கோட்பாடுகளுக்கு இயைபுறுதலானது பங்கீட்டாளர் நலன்களுக்கிடையிலான சமநிலையைப் பேணுவதை வசதிப்படுத்துவதுடன் வெளிப்படத்தன்மை, ஒப்புரவு மற்றும் வகைப்பொறுப்பு ஆகியவற்றினையும் மேம்படுத்துகின்றது. நாம் இயங்குசக்திமிகு சூழலில் செயற்படுகின்ற காரணத்தினால் பரிணமிக்கின்ற ஆளுகைக்

கட்டமைப்புகள், கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குவிதிகளுடன் இயைபுறுவதை உறுதிப்படுத்தும் அளவிற்கு உறுதியானவையாக இருக்க வேண்டும் என்கின்ற அதேவேளை நீடுறுதியான பெறுமதியினை விநியோகிப்பதற்கு புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக போதிய நெகிழ்வுத்தன்மையினையும் கொண்டிருக்க வேண்டும்.

பெருநிறுவன ஆளுகைச் சட்டகம்

- நிறுவனக் கட்டமைப்பு
- நடத்தைக் கோவை
- சபைச் சாசனம்
- கொள்கைச் சட்டகம்
- அதிகாரத்தினைப் பிரித்து வழங்குதல்

ஒழுங்குபடுத்தல் சட்டகம்

- 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டமும் அதன் திருத்தங்களும்
- 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டமும் அதன் திருத்தங்களும்
- இலங்கை மத்தியவங்கி பணிப்புரைகள்
- 1953 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நாணய பரிமாற்றுக் கட்டுப்பாட்டு சட்டம்
- 2006 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கநிதிக் கொடுக்கல் வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டம்
- 2006 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணம் தாய்தாக்கல் தடுப்புச் சட்டம்
- வங்கிச்சேவை தொழிற்துறையுடன் தொடர்புடைய ஏனைய சட்டங்கள்

தன்னார்வக் கோவை

- பெருநிறுவன ஆளுகை தொடர்பான நடைமுறைக்கோவை

இந்த அறிக்கையில் முறையே 51 மற்றும் 52 ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள வங்கியினதும் அதன் துணைக்கம்பனிகளினதும் நிதிக்கூற்றுக்கள் பற்றிய, உள்நிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய மற்றும் பணிப்பாளர்களின் கூற்றுக்கள் பற்றிய உத்தரவாதத்தினைக் கணக்காய்வாளர் தலைமையதிபதி வழங்குகின்றார். இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான பெருநிறுவன ஆளுகை தொடர்பான 2007 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டப் பணிப்புரைகளுடன் அவை இயைபுறும் மட்டத்தினையும் அவர் சான்றுப்படுத்துகின்றார்.

மக்கள் வாங்கியில் அமுலில் உள்ள ஆளுகைக் கட்டமைப்பினை எடுத்து விளக்குவதற்காக நாம் பெருநிறுவன ஆளுகையில் உள்ள சிறந்த நடைமுறைக்கோவைக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளோம்.



செய்திறன் மிகு சபை (கோட்பாடு A-1)


பணிப்பாளர்கள் அரசு தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலே நிறைவேற்றுத்தரம் சாராத, சிறந்த அரசுசேவை அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை உள்ளடக்கிய 10 பணிப்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள் இந்த அறிக்கையின் 16ஆம் 17ஆம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன. வங்கியின் உபாயமார்க்கமிகு நெறிப்படுத்தலை நிர்ணயிப்பதற்கு இவர்கள் கூட்டாகப் பொறுப்பு வகிப்பதுடன் பொருத்தமான ஆளுகைக் கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை நிர்ணயித்து உபாயமார்க்கமிகு இலக்குகளை அடைவதை வசதிப்படுத்துவதற்கான பொறுப்புகளையும் கொண்டுள்ளனர்.

உபாயமார்க்க இலக்குகளின் முன்னேற்றத்தினைக் கண்காணிப்பதற்கான பொறுப்பினைச் சபை கொண்டுள்ளதுடன் உபாயமார்க்கத்தினை அமுல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள பெருநிறுவன முகாமைத்துவ அணியினை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்பினையும் சபை கொண்டுள்ளது.

¹. பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குமுவினாலும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினாலும் கூட்டாக வெளியிடப்பட்ட பெருநிறுவன ஆளுகை பற்றிய சிறந்த நடைமுறைக் கோவை.

ஆளுகைக் கட்டமைப்பு



பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் நிறைவேற்றுச் செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குவதுடன் உபாயமார்க்கமிகு இலக்குகளுக்கு எதிரான முன்னேற்றம் தொடர்பாகச் சபைக்கு அறிக்கையிடுகின்றார். பிரதம நிறைவேற்று

அதிகாரிக்கு தமது துறைகளில் நிபுணத்துவம் கொண்ட அனுபவமிகு தொழில்வல்லுநர்களை உள்ளடக்கிய பெருநிறுவன முகாமைத்துவம் உதவி வழங்குகின்றது. முகாமைத்துவக் குழுக்கள் 31ஆம் பக்கத்திலே

பட்டியலிடப்பட்டவாறாக தனித்துவமான செயற்பாடுகளிற்கான பகிரப்பட்ட பொறுப்பினை வசதிப்படுத்துவதற்காக நிறுவனக் கட்டமைப்பில் முக்கியமான வகிபாத்திரத்தை வகிக்கின்றன.

சபை உபகுழுவின் செயற்பாடுகள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

உபகுழு	ஆக்கக்கூறு	மேற்பார்வை பொறுப்பு
சபை மனிதவலு மற்றும் ஊதியக்குழு	<ul style="list-style-type: none"> முன்று நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர்கள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் 	<ul style="list-style-type: none"> கொள்கை உருவாக்கம் மனிதவலுத் திட்டமிடல் நியமன அங்கீகாரம், ஊழியர் நலன்கள், சேவை விலைநீர்ப்பு மற்றும் பெருநிறுவன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ ஊழியர் ஒப்பந்தங்கள்
சபை ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக் குழு	<ul style="list-style-type: none"> முன்று நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர்கள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் பிரதிப்பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்) 	<ul style="list-style-type: none"> ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக அபாயநேர்வு முகாமைத்துவக் கொள்கை உருவாக்கம் அபாயநேர்வுக்கு வங்கி உட்படக்கூடிய எல்லைகளைத் தீர்மானித்தல் அபாயநேர்வுக் குறிகாட்டிகளை கண்காணித்தலும் அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணித்தலும்
சபை நியமனக்குழு	<ul style="list-style-type: none"> முன்று நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர்கள் அமைப்பின் பேரில் கலந்து கொள்ளும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் 	<ul style="list-style-type: none"> பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் சிறிஷ்ட முகாமைத்துவ ஆணையினரை தெரிவு செய்து நியமிப்பதற்கு செயல்விதிகளை அமுல்படுத்துதல் மேற்குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான நியமனத்திற்காக அல்லது பதவி உயர்வுகளுக்காக தெரிவுப்படையினை நிர்ணயித்தல் மேலதிக/புதிய நினைத்துவந்துக்காக தேவைப்பாடுகளை மீளாய்வு செய்தல்
சபை முதலீட்டு வங்கிக்குழு	<ul style="list-style-type: none"> இரண்டு நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர்கள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் பிரதிப்பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்) திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவைத் தலைவர் அமைப்பின் பேரில் கலந்து கொள்கின்றார். 	<ul style="list-style-type: none"> முதலீட்டு வங்கிச்சேவைப் பிரிவின் செயலாற்றுகை தொடர்பாக வழிகாட்டல்களை வழங்கி அவற்றினை மீளாய்வு செய்தல் முதலீட்டு வங்கிச்சேவை மாதிரியினை கிரமமாக மீளாய்வு செய்தல், விற்பனை எல்லைகளை பகீர்தல், புதிய முதலீட்டு உற்பத்திகளை பகீர்தல், இருப்பு தரகர்களின் அங்கீகாரம், விற்பனைத் தளம் மற்றும் தகவல்தொழில்நுட்ப முறைமை
சபை தகவல் தொழில்நுட்பக் குழு	<ul style="list-style-type: none"> இரண்டு நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர்கள் 	<ul style="list-style-type: none"> சவால்களையும் போட்டிகளையும் எதிர்கொள்வதற்கான உபாயமார்க்கங்களை உருவாக்கி வங்கியின் தகவல் தொழில்நுட்ப உபாயமார்க்கங்களை முன்கொண்டு செல்வதற்காக கொள்கை பணிப்புரைகளை வழங்குதல்
சபை கணக்காய்வுக் குழு	<ul style="list-style-type: none"> முன்று நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர்கள் பிரதிப்பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம் பிரதிப்பொது முகாமையாளர் (இணக்கப்பாடு) மற்றும் பிரதம உள்நிலை கண்காணகாய்வாளர், அமைப்பின் பேரில் கலந்து கொள்கின்றார். 	<ul style="list-style-type: none"> நிதி அறிக்கைகள், செயல்முறைகள் மற்றும் கொள்கைகளை மீளாய்வு செய்தல் இயக்க அபாயநேர்வுகளை அடையாளம் காணுதல் சிறந்த நடைமுறைகளையும் தர உத்தரவாதங்களையும் வங்கிக்கினை வலயமைப்பு முழுவதிலும் எடுத்துக்கூறி அவற்றினை ஊக்குவித்தல்
சபை நிறைவேற்றுக் கடன் குழு	<ul style="list-style-type: none"> முன்று நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர்கள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் பிரதிப்பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்) 	<ul style="list-style-type: none"> கடன் கொள்கையினை உருவாக்கி அவற்றினை கிரமமாக மீளாய்வு செய்தல் குறிப்பிட்ட வகைகளின் குறித்தொதுக்கப்பட்ட எல்லைகளுக்கு மேல் கடன் வசதிகளுக்கு அதிகாரம் அளித்தல்.
சபை செயலாளர் சகல உபகுழுக்களினதும் செயலாளராக செயற்படுகின்றார்.		

மேலும் சபையானது வங்கியின் இயக்கத்திற்கு முக்கியமானது எனக் கருதப்படக்கூடிய விடயங்கள் தொடர்பான சிறந்த புரில்களை வசதிப்படுத்துவதற்காகவும் ஆரோக்கியமான கலந்துரையாடலையும் விவாதத்தையும் வசதிப்படுத்துவதற்காகவும் அறிவார்ந்த தீர்மானம் வகுத்தலை வசதிப்படுத்துவதற்காகவும் பிரதான முகாமைத்துவ ஆணையினரை உள்ளடக்கிய முகாமைத்துவக் குழுக்களை நிறுவியுள்ளது.

முகாமைத்துவ குழுக்கள்	ஆக்கக்கூறு	நோக்கமும் பணிகளும்
பெருநிறுவன முகாமைத்துவக்குழு	பெருநிறுவன முகாமைத்துவம்	ஏனைய முகாமைத்துவக்குழுக்களினால் உள்ளடக்கப்படாத பிரதான தீர்மானங்களை வகுத்தல்
சொத்து மற்றும் பொறுப்புக்குழு	பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், தொழில் முயற்சியாண்மை வங்கிச்சேவை, திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை, அபாயநேர்வு முகாமைத்துவம், சில்லறை வங்கிச்சேவை, அறவீடுகள், சர்வதேச வங்கிச்சேவை, பெருநிறுவன வங்கிச்சேவையின் டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் FCBU ஆகியவற்றின் பிரதிப்பொது முகாமையாளர்களின் நிதித்தலைவர்	தீர்வத்தன்மையினைப் பேணுகின்ற அதேவேளை வங்கியின் பொருளாதார இலக்குகளை உச்சப்படுத்தி வங்கியின் முன் தீர்மானிக்கப்பட்ட அபாயநேர்வு எல்லைகளை சந்தை அபாயநேர்வுகளுக்கு உட்படுவதை முகாமைத்துவம் செய்தல்.
இயக்க அபாயநேர்வு முகாமைத்துவக் குழு	பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர், மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவத்தின் பிரதான உறுப்பினர்கள், தனிப்பட்ட வங்கிச்சேவை, பெருநிறுவன வங்கிச்சேவை, திறைசேரி, பரிசீலனை/கணக்காய்வு இணக்கப்பாடு மற்றும் நிதித் திணைக்களம்	கடன், சந்தை மற்றும் இயக்க பரப்புக்கள் ஆகியவற்றினை பாதிக்கின்ற சகல அபாயநேர்வு உட்படுகைகள் மற்றும் அபாயநேர்வு தொடர்புடைய கொள்கைகளை BIRMCயில் இருந்தான பணிப்புரைகளுக்கு அமைய கண்காணித்து மீளாய்வு செய்தல்.
நிறைவேற்றுக் கடன் குழு	பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், பெருநிறுவன வங்கிச்சேவை, தனிப்பட்ட வங்கிச்சேவை, அறவீடுகள் மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களங்களின் பிரதான உறுப்பினர்கள்	வங்கிக்கு கடன் இழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும்/ குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுப்பதை முன்னெடுப்பதற்காக வங்கியின் செயலாக்கமுற்ற முற்கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து கண்காணித்தல்
தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு	தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தைச் சேர்ந்த சகல பிரதிப்பொது முகாமையாளர்களும், பிரதான முகாமையாளர் மற்றும் அதற்கு மேற்பட்டோர், அமைப்பின் பேரில் பிரிவுகளின் தலைவர்கள்	தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புக்களின் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல்/முகாமைத்துவ சிறப்புக்கூறுகளை மீளாய்வு செய்தல்
கொள்வனவு குழு	மனிதவளங்கள், வியாபார உதவிச்சேவைகள், தொழில்முயற்சி வங்கிச்சேவை, இணக்கப்பாடு, அபாயநேர்வு முகாமைத்துவம், மார்க்க முகாமைத்துவம், அறவீடுகள், சர்வதேச வங்கிச்சேவைகள், செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றின் பிரதிப்பொது முகாமையாளர்கள், நிதித்தலைவர் மற்றும் பிரதான சட்ட அதிகாரி, இணக்கப்பாடு, சில்லறை வங்கிச்சேவை மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப்பொது முகாமையாளர்கள்	பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்தல்.
சொத்துப் பெறுமதியாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்கான பிரதிப்பொது முகாமையாளர் குழு	ஒய்வொன்று அரசாங்கப் பிரதம பெறுமதி கணிப்பாளர் மற்றும் இரண்டு பிரதிப்பொது முகாமையாளர்கள்	பெறுமதியிடப்பட்ட சொத்துக்கு எதிராக வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பலவந்த விற்பனைப் பெறுமதியினைத் தீர்மானித்தலும் பாதுகாப்பு அபாயநேர்வுகளைக் குறைப்பதற்காக புறப் பெறுமதி கணிப்பாளர் மற்றும் உள்ளிலைப்பெறுமதி கணிப்பாளரினால் வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும்
முதலீட்டுக் குழு அடிப்படைத் தரகுப்பிரிவு	திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை பிரிவுத் தலைவர், அடிப்படைத் தரகுப்பிரிவின் பிரதித் தலைவர் மற்றும் தரகர்	திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் சம்பந்தப்பட்ட முதலீட்டுப் பட்டியல்கள் தொடர்பாக முகாமைத்துவம் தீர்மானம் எடுத்தலும்
முதலீட்டுக் குழு FX கருமீட்டம்	திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை பிரிவுத் தலைவர், பிரதம முகாமையாளர், FX மற்றும் தரகர்	SLDB மற்றும் சம்பந்தப்பட்ட முதலீட்டுப் பட்டியல் தொடர்பாக முகாமைத்துவம் செய்வதும் தீர்மானம் வகுத்தலும்
முதலீட்டுக் குழு - முதலீட்டு வங்கிச்சேவை பிரிவு	திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை பிரிவுத் தலைவர், பிரதம முகாமையாளர், மற்றும் முதலீட்டுப் பகுப்பாய்வாளர், தரகர்	முதலீட்டு வங்கிச்சேவைப் பிரிவின் உரிமைமுதல் மற்றும் கடன் முதலீட்டுப் பட்டியல் தொடர்பாக முகாமைத்துவம் செய்வதும் தீர்மானம் வகுத்தலும்

கிரமமான கூட்டங்கள் (கோட்பாடுகள் A 1.1)

2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சபைக்கூட்டங்கள் மற்றும் சபை உபகுழுக் கூட்டங்களின் எண்ணிக்கை

சபைக் கூட்டங்கள்	சபை கூட்டங்களின் எண்ணிக்கை
சபைக் கூட்டங்கள்	14
சபைக் கணக்காய்வுக்குழு (BAC)	5
சபை மனிதவளம் மற்றும் ஊதியக் குழு (BHRRC)	7
சபை ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக்குழு (BIRMC)	3
சபை நிறைவேற்றக்கடன் குழு (BECC)	12
சபை நிர்வாகக்குழு (BNC)	5
சபை முதலீட்டு வங்கிச்சேவைக்குழு (BIBC)	3

2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சபைக்கூட்டங்கள் மற்றும் சபை உபகுழுக் கூட்டங்களின் போதான வருகை

	சபை கூட்டங்கள்	சபை கணக் காய்வு குழு	சபை மனித வளம் மற்றும் ஊதியக் குழு	சபை ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக் குழு	சபை நிறைவேற்றக் கடன் குழு	சபை நிர்வாகக் குழு	சபை முதலீட்டு வங்கிச்சேவைக் குழு
திரு. ஹேமசிறி பர்னாந்து	14/14	N/M	7/7	N/M	N/M	5/5	N/M
திரு. ஜெஹான் பீ. அமரதுங்க	13/14	5/5	N/M	3/3	N/M	5/5	3/3
திருமதி. ஜி.டி.சீ. ஏக்கநாயக்க	12/14	5/5	N/M	3/3	N/M	5/5	3/3
திரு. பெலிசியன் பெரேரா	13/14	N/M	3/7	1/3	N/M	N/M	N/M
திரு. கிரிஷ் இராஜேந்திரன்	7/8	N/M	N/M	N/M	5/5	N/M	N/M
Dr. அமிந்த பெரேரா	11/14	N/M	N/M	2/3	N/M	N/M	N/M
திரு. எம்.எச். ஜமால்லின்	9/14	3/5	N/M	N/M	N/M	N/M	N/M
திரு. அன்டன் ஹேமந்த	12/14	N/M	7/7	N/M	12/12	N/M	N/M
திரு. டி.எம்.கே.பி.தென்னகோன்**	10/13				12/12		

N/M* சபை உபகுழுவின் உறுப்பினர் அல்ல

** 2016 டிசம்பர் 31 இல் இராஜினாமா செய்தார்.

2016 சபை சீர்ப்புக்கூறுகள்

- 2016-2020 ஆம் ஆண்டிற்கான உபாயமார்க்கத் திட்டத்தின் மீளாய்வும் அங்கீகாரமும்
- 2016-2020 உபாயமார்க்கத் திட்டத்தின் கீழ் கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மீளாய்வு செய்து அங்கீகரித்தல்
- உபாயமார்க்கத் திட்டத்தின் கீழ் IT உபாயமார்க்கத்திற்கு அமைவாக தகவல் தொழில்நுட்ப முறைமைகளை வங்கியிலே டிஜிட்டல் மயமாக்கித் தரமுயற்சி

சபை பொறுப்புக்கள் (கோட்பாடு A.1.2)

பணிப்பாளரின் பொறுப்புக்களில்

உள்ளடங்குபவை:

- பங்கீட்டாளர்களுக்கு நீண்டகாலப் பெறுமதியினை உருவாக்குவதற்காக உபாயமார்க்க நெறிப்படுத்தல்களை வழங்குதல்
- வியாபார உபாயமார்க்கத்தை அமுல்படுத்துவதில் முகாமைத்துவத்திற்கு வழிகாட்டுவதற்காக உறுதியான ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் பொருத்தமான கொள்கைச் சட்டகத்தினை அமுல்படுத்துதல்
- ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுவதை வசதிப்படுத்துவதற்காக உள்நிலைக் கட்டுப்பாடுகளின் உறுதியான முறைமைகளை அமுல்படுத்தி சொத்துக்களைப் பாதுகாத்து உறுதியான நிதி அறிக்கையிடல் செயல்முறைகளை வசதிப்படுத்துதல்
- உறுதியான அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகத்தினை அமுல்படுத்துதல்
- பங்கீடுபாட்டாளர் நலன்களை சமநிலைப்படுத்துதல்

- உபாயமார்க்க இலக்குகளுக்கு எதிராகச் செயலாற்றுகையினைக் கண்காணித்தல்
- பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் உள்ளடங்கலாக பிரதான முகாமைத்துவ ஆளணியினரை நியமித்தலும் அகற்றலும்

சட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுதல் (கோட்பாடு A.1.3)

சம்பந்தப்பட்ட சட்டங்கள், CBSL பணிப்புரைகள் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் நடத்தைக்கோவை ஆகியவற்றுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கு சபையானது கொள்கைகளையும் செயல்விதிகளையும் அங்கீகரித்துள்ளது. இவற்றினுள் தேவையேற்புடன் தனிப்பட்ட பணிப்பாளர்கள் சுயாதீனமான தொழில்வாண்மை ஆலோசனைகளைக் கோருவதற்கான ஏற்பாடுகளும் அவற்றினை சபைச் செயலாளர் மூலமாக ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளடங்குகின்றன. நியதிச்சட்ட இயைபுறுதலை உறுதிப்படுத்துவதற்காக வங்கியானது சுயாதீனமான தொழிலாண்மை ஆலோசனைகளைக் கூட்டாகப் பெற்றுக்கொள்கின்றது.

சபைச் செயலாளரின் ஆலோசனை மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல் (கோட்பாடு A.1.4)

சட்டத்தரணியாக இருக்கின்ற சபைச் செயலாளரின் ஆலோசனைகளையும் சேவைகளையும் சகல பணிப்பாளர்களும் அணுகக்கூடியவர்களாக இருக்கின்றனர். சபைச்செயல்விதிகள் பின்பற்றப்பட்டு ஒழுங்குவிதிகளுடனான இயைபுறல் வசதிப்படுத்தப்படுவதை சபைச்செயலாளர் உறுதிப்படுத்து கின்றார். சபையின் செயலாளரே சகல சபைகளுக்கான செயலாளராகச் செயல்பட்டு சகல உபகுழுக் கூட்டங்களினது கூட்டஅறிக்கைகளையும் தன் வசம் வைத்திருக்கின்றார்.

சபைச்செயலாளரின் பொறுப்புக்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

- சபைக்கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் உபகூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் விடயங்களை ஒருங்கிணைத்தல்
- மக்கள் வங்கிச் சட்டம் மற்றும் பொருத்தமான சட்டவாக்கத்திற்கு அமைவாக கூட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல்
- பணிப்பாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக அவர்களுக்கு உதவுதல் மேலும் சம்பந்தப்பட்ட சட்டவாக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இயைபுறதல் தொடர்பாக அவர்களுக்கு உதவுதல் உள்ளடங்கலாக பெருநிறுவன ஆளுகை தொடர்பான சிறந்த நடைமுறைகளை ஏற்று நடைமுறைப்படுத்துவதை வசதிப்படுத்துதல்.
- நிறைவேற்று அதிகாரம் சாரா பணிப்பாளர் மற்றும் முகாமைத்துவத்திற்காக தொடர்புடல் மற்றும் தகவல் மார்க்கமாகச் செயல்படுதல்
- தொடர்புடைய தரப்பினர் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாகப் பொருத்தமான வெளிக்கூறல்களை உறுதிப்படுத்துதல்
- வங்கியானது சகல பிரயோகிக்கத்தக்க சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இயைபுறவதை உறுதிப்படுத்துவதில் மக்கள் வங்கியின் சட்டம் மற்றும் ஏனைய பொருத்தமான சட்டவாக்கங்கள் பற்றிச் சபையுடனான கலந்தாலோசிப்பின் பேரில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுதல்.

சுயாதீனமான தீர்மானம் (கோட்பாடு A.1.5)

தமது துறைகளில் தலைவர்களாக இருக்கின்ற தொழில்வல்லுனர்கள், கல்வியலாளர்கள், அரச சேவையாளர்கள் மற்றும் தொழில்-முயற்சியாளர்களைச் சபை கொண்டுள்ளது. இவர்கள் பல்வகைமைமிகு திறன்கள், அனுபவங்கள் மற்றும் புலனுணர்வுகளைச் சபைக்கலந்துரையாடல்களுக்குப்பங்களிப்பாக வழங்கி, தமக்கு முன் எழுப்பப்படும் விடயங்களின் விவாதத்தினை செழுமைப்படுத்துகின்றனர். உபாயமார்க்கம், செயலாற்றுகை, வழங்கல் மற்றும் வியாபார நடத்தையின் தராதரம் தொடர்பான விடயங்களில்

இவர்கள் சுயாதீனமான தீர்மானங்களைப் பிரயோகித்து, சபைத் தீர்மானங்களில் சொற்பமான உறுப்பினர்கள் செல்வாக்குச் செலுத்துவதைக் குறைக்கின்றனர்.

சபை மற்றும் கம்பனியின் விடயங்களுக்குப் போதிய நேரத்தினையும் முயற்சிகளையும் அர்ப்பணித்தல் (கோட்பாடு A.1.6)

தொடர்ந்து வரும் வருடத்திற்காக சபை மற்றும் சபை உபகுழுக்கூட்டங்களைக் கொண்டுள்ள வருடத்திட்டமானது ஒவ்வொரு வருடத்திலும் உச்சபட்ச பங்கேற்பினை உறுதிப்படுத்துவதற்காக டிசம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்படுகின்றது.

சபை கூட்டங்கள் மற்றும் சபை உபகுழுக் கூட்டங்கள் பற்றிப்பணிப்பாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றது. கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் விநியோகிக்கப்படுவதன் மூலம் இவற்றினை மீளாய்வு செய்து தேவைப்படும் மேலதிகத் தகவல்களை அல்லது தெளிவுப்படுத்தல்களைக் கோருவதற்கு போதிய நேரம் வழங்கப்படுகின்றது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கூட்டத்திற்கு மிக அண்மைய நாட்களில் சபை ஆவணங்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடு இருக்கின்ற போதிலும் இது பெரிதும் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.

பணிப்பாளர்களுக்கான பயிற்சி (கோட்பாடு A.1.7)

ஒழுங்குபடுத்தல் மாற்றங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றுடன் உள்நாட்டிலும் சர்வதே ரீதியிலும் துறையினைப் பாதிக்கின்ற நடைமுறை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் தம்மைத் தக்கவைப்பதற்கான தேவையினைப் பணிப்பாளர்கள் அறிந்துள்ளனர். வருடத்தின் போது பணிப்பாளர்கள் ஒழுங்குபடுத்தல்கள், நிதி அறிக்கையிடல், மற்றும் உள்நிலை கட்டுப்பாடுகள் தொடர்பான பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். மீளாய்வின் போதுள்ள வருடத்தின் போது பணிப்பாளர்கள் இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளதடன் இலங்கை மத்தியவங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்பாளர் மன்றங்களிலும் பங்குபற்றியுள்ளனர். மேலும் வங்கியின் இயக்கம் தொடர்பாக வியாபாரச்சூழல் பற்றிய கிரமமான சமர்ப்பணங்களைப்பெருநிறுவன முகாமைத்துவம் வழங்கி வருகின்றது.

தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு இடையிலான பொறுப்புக்களின் பிரிவு (கோட்பாடு A.2)

தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஆகியோரின் பங்களிப்புக்கள் வெவ்வேறானவையும் மக்கள் வங்கிச் சட்டத்தினால் தெளிவாக வரையறுக்கப்பட்டவையும் ஆகும். தலைவர் சுயாதீனமான, நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர் ஆவார். சபைசெயற்திறனுடன் செயற்பட்டு வங்கியின் மிகச்சிறந்த நலனுக்காகச் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தி அதற்கு இவரே தலைமை தாங்குகின்றார்.

சபையின் உறுப்பினர் அல்லாத பொது முகாமையாளர் வங்கியின் குறிக்கோள்களை அடைவதற்கான தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான சுதந்திரத்தினைக் கொண்டுள்ளார். சபையினால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்காக சபைக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக இவர் இருப்பதுடன் வங்கியின் செயலாற்றுகைக்கும் சபைக்கு பொறுப்புக்கூறவேண்டியவராக இருக்கின்றார்.

தலைவரின் பங்களிப்பு (கோட்பாடு A.3)

தலைவர் சபைக்கு தலைமைத்துவத்தினை வழங்கி, சபையின் ஒழுங்கினைப் பாதுகாத்து, சபைச் செயற்பாடுகளைச் செயற்திறன்மிகு முறையில் நிறைவேற்றுவதை வசதிப்படுத்தி, அதன் மூலம் சிறந்த பெருநிறுவன ஆளுகையினை மேம்படுத்துகின்றார். சகல பணிப்பாளர்களினதும் செயற்திறன்மிகு பங்கேற்பினை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பினையும் பரிசீலிப்பின் கீழுள்ள விடயங்கள் தொடர்பான அவர்களது கருத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டு பணிப்பாளர்கள் மத்தியில் அதிகாரச் சமநிலை பேணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பினையும் இவர் கொண்டுள்ளார். சபைச்செயலாளருடன் கலந்தாலோசித்து சபைக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிநிறைவேற்றத்தை தீர்மானிக்கின்றார்.

நிதி மதிநுட்பம் (கோட்பாடு A.4)

நிதி தொடர்பான விடயங்களில் சபைக்குப் போதிய நிதி மதிநுட்பம் இருக்கின்றது. சபைக் கணக்காய்வுக் குழுவின் தலைவரான திரு.ஜெஹான் அமரதுங்க இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர் ஆவார். இவரும் திரு. இராஜேந்திரனும் பிரித்தானிய முகாமைத்துவ கணக்காளர் பட்டய நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆவர். அதேவேளை திரு. எம். எச். ஜமால்ஜன் இங்கிலாந்தின் சான்றுப்படுத்தப்பட்ட பட்டயக் கணக்காளர் சங்கத்தின் உறுப்பினராக இருப்பதுடன் கலாநிதி அமிந்த மெக்சிலா பெரோரா இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கீட்டு திணைக்களத்தில் நிதி முகாமைத்துவ சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். மேலும் ஏனைய பணிப்பாளர்கள் அவர்களின் துறைகளில் தலைவர்களாக இருப்பதுடன் கம்பனிகளில் பணிப்பாளர்களாகப் பதவிவகித்து, போதிய நிதி ஆற்றலினையும் கொண்டுள்ளனர்.

சபைச் சமநிலை (கோட்பாடு A.5)

சபையானது முற்றுமுழுவதும் நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் மூன்று பேர் சுயாதீனமான பணிப்பாளர்கள் ஆவர். நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர்கள் தொழில்வல்லுனர்களாகவும் அரச சேவையாளர்களாகவும் கல்வியியலாளர்களாகவும் தொழில்முயற்சியாளர்களாகவும் திகழ்வதுடன் இவர்கள் தமது துறைகளில் சிரேஷ்ட பதவிகளையும் வகிக்கின்றனர். பணிப்பாளர்களின் சுயாதீனத்தன்மையானது 2007 ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வங்கிச்சட்டம் பணிப்புகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள தெரிவுப்படைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.

பணிப்பாளர்களால் எழுப்பப்படும் ஏகமனதாகத் தீர்க்கப்படமுடியாத கரிசனைகள் சபைக்கூட்ட அறிக்கையில் ஆவணப்படுத்தப்படுகின்றன. சிரேஷ்ட சுயாதீனப் பணிப்பாளர் ஒருவரை நியமனம் செய்வதானது தேவையற்ற ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரின் பங்களிப்புகள் வேறாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பொருத்தமான தகவல்களின் விநியோகம் (கோட்பாடு A.6)

சபைக்கூட்டத்திற்குத் தேவைப்படுகின்ற சபை ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் பணிப்பாளர்களுக்கு கூட்டத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக விநியோகிக்கப்படுகின்றன. சபைக்கூட்டங்களில் எழுகின்ற விடயங்கள் தொடர்பாகச் சகல பணிப்பாளர்களுக்கும் உரிய முறையில் அறிவுறுத்தல் வழங்கப்படுவதைத் தலைவர் உறுதிப்படுத்துவதுடன் மேலதிகத் தெளிவுபடுத்தல்கள் தேவையெனக் கருதப்படும் விடயங்கள் எடுத்துக்கொள்ளப்படுகையில் பெருநிறுவன முகாமைத்துவ உறுப்பினர்கள் சமூகமளித்திருப்பதையும் தலைவர் உறுதிப்படுத்துகின்றார். தேவையேற்படின் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்குப் பணிப்பாளர்களினால் முகாமைத்துவத்தை அணுக முடியும்.

பெருநிறுவன முகாமைத்துவமானது உபாயமார்க்கத்திட்டத்தின் அமுல்படுத்தலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், புறச்சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் போக்குகள், நிதிச் சமூக மற்றும் சுற்றுமூலம் செயலாற்றுகை மற்றும் வங்கியின் இயக்கங்களுக்குப் பொருத்தமான விடயங்களில் சபையின் அறிவினை வசதிப்படுத்துவதற்காக கொள்கைச் சட்டகங்களில் மாற்றங்களுக்கான பரிந்துரைகள் உள்ளடக்கிய விடயங்களில் சபைக்கும் உபகுழுக்களுக்கும் கிரமமான சமர்ப்பணங்களை மேற்கொள்கின்றது.

சபை நியமனங்களும் மீள்தேர்வும் (கோட்பாடு A.7 மற்றும் A.8)

மக்கள் வங்கியின் சட்டத்திற்கு அமைய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் ஆகக்கூடுதலாக பத்து பணிப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் இரண்டு பணிப்பாளர்கள் கூட்டுறவுத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படல் வேண்டும். மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது வங்கியானது அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் ஆளுகையின் கீழ் வருகின்றது.

பணிப்பாளர் பதவிக்கான சகல நியமனங்களும் பணிப்பாளர்களுக்கான பொருத்தம் மற்றும் தகைமைத் தெரிவுப்படையின் கீழ் மதிப்பீடு செய்யப்படுவதற்காக இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. நியமனங்கள் ஆகக்கூடுதலாக ஒன்பது வருட காலப்பகுதிக்கு உட்பட்டதாக, மேலும் 70 வயது எழும் வயதெல்லைக்கு உட்பட்டதாக, இதில் எது முதலில் வருகின்றதோ அது என்பதாக, 2007ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வங்கிச்சேவைச்சட்டப் பணிப்புரைக்கு அமைவாக 3 வருட காலத்திற்கு வழங்கப்படுகின்றன.

சபைச் செயலாற்றுகை மதிப்பீடு (கோட்பாடு A9)

சபையின் பொறுப்புக்கள் திருப்திகரமான முறையில் நிறைவேற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு சபை வருடாந்தம் அதன் சொந்தச் செயலாற்றுகையினை மதிப்பீடு செய்கின்றது. ஒவ்வொரு பணிப்பாளரும் ஒரு நியம செயலாற்றுகை மதிப்பீட்டு விளக்கொத்தினை பூர்த்தி செய்கின்றார். இதிலே கோவையின் சபைச்செயலாற்றுகை மதிப்பீட்டுப் பரிசீலனைப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள தெரிவுப்படை உள்ளடங்குகின்றது. பதில்கள் சபைச் செயலாளரினால் சேகரிக்கப்பட்டுசபைக்கூட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றன.

நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக சபை உறுப்பினர்களின் ஊதியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

பணிப்பாளர்கள் பற்றிய தகவல்களின் வெளிக்கூறல் (கோட்பாடு A10)

இந்த வருடாந்த அறிக்கையில் பணிப்பாளர்கள் தொடர்பாகக் கோவையில் குறித்துரைக்கப்பட்டு வருடாந்த அறிக்கையில் வெளிக்கூறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

- பெயர், தகைமைகள், நிபுணத்துவம், முதன்மை வியாபார அக்கறைகள், பிரதான நியமனங்கள் மற்றும் சுருக்கமான விபரங்கள் பக்கங்கள் 16,17
- உபகுழுக்களின் உறுப்பினர் பக்கம் 31
- சபைக்கூட்டங்கள் மற்றும் உபகுழுக் கூட்டங்களில் பங்குபற்றுவதல் பக்கம் 32
- தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் பக்கம் 212 - 214.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் மதிப்பீடு (கோட்பாடு A11)

சபையானது பிரதம நிறைவேற்று அதிகாரியின்/பொது முகாமையாளரின் செயலாற்றுகையினை வருடாந்தம் மதிப்பிடுகின்றது. நிதி மற்றும் நிதி சாரா இலக்குகளை உள்ளடக்கிய மதிப்பீட்டுத் தெரிவுப்படைகள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளருடனான கலந்தாலோசிப்பின் பேரிலும் வங்கியின் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகால குறிக்கோள்களுக்கு அமைவாகவும் வருட ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. வருட முடிவின் போது இயங்குமுடிவைக் கருத்திற்கொண்டு இலக்குகளுக்கு எதிராகச் செயலாற்றுகை மதிப்பிடப்படுகின்றது. எதிர்பார்ப்புக்களை விட செயலாற்றுகை குறைவாக இருக்கும்போது அதற்கான விளக்கங்கள் கோரப்படுகின்றன. இந்த செயன்முறைக்கு BHRRC உதவுகின்றது.

பணிப்பாளர்களினதும் நிறைவேற்று அதிகாரியினதும் ஊதியங்கள் (கோட்பாடு B.1, B.2 மற்றும் B.3)

நிதியமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக சபை ஊதியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. எந்தவொரு பணிப்பாளரும் அவரது

சொந்த ஊதியத்தினைத் தீர்மானிப்பதில் சம்பந்தப்படுவதில்லை.

வங்கியின் ஊதியக் கொள்கைகளுக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்புவிதிகளினுள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆணையினரின் ஊதியங்கள் மற்றும் நலன்கள் தொடர்பான பரிந்துரைகளை BHRRCசபைக்கு வழங்குகின்றது. ஊதியங்கள் பெருநிறுவனம் மற்றும் தனிப்பட்ட செயலாற்றுகை ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளதும் உயர் செயலாற்றுகையும் தகைமையும் அனுபவமும் உள்ள ஊழியர்களை வங்கிக்கு கவர்ந்திழுத்து அவர்களைத் தொடர்ந்து வங்கியில் தக்கவைத்து அவர்களை ஊக்குவிப்பதற்காக வழிவகுக்கப்பட்டுள்ளன.

கடமைகளை நிறைவேற்றுகையில் தேவையெனக் கருதப்பட்டால் வங்கிக்கு வெளியேயிருந்து தொழிலாண்மை ஆலோசனைகளை BHRRCகோருகின்றது. BHRRC இன் ஊதியக்கொள்கை கூற்றினை வெளிக்கூறுகின்ற மற்றும் தலைவர் மற்றும் BHRRCஇன் உறுப்பினர்களின் பெயர்களை வெளிக்கூறுகின்ற அறிக்கையானது 48ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. பணிப்பாளர்களுக்கு செலுத்தப்பட்ட மொத்த ஊதியமானது (நிறைவேற்றத்தரம் சாராத) 178ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டது.

பங்குடைமையாளர்களுடனான தொடர்புகள் (கோட்பாடுகள் C1 மற்றும் C2)

இலங்கை அரசாங்கம் மக்கள் வங்கியின் பிரதான பங்குடைமையாளராகும். வங்கியானது அரசு தொழில்முயற்சியாண்மை ஆளுகையின் கீழ் வருகின்றது. நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியுடன் ஒத்திசைகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக சபை அமைச்சுடன் சேர்ந்து செயற்படுகின்றது.

வருடாந்த அறிக்கையானது ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டு பாராளுமன்றத்திற்கு அரசு தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றது. அமைச்சு தொடர்பான விடயங்களுக்காக வங்கியானது நிதியமைச்சுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது.

பாரிய மற்றும் பிரதான கொடுக்கல் வாங்கல்கள் (கோட்பாடுகள் C3)

211 - 214 வரையான பக்கங்களில் காணப்படுகின்ற தொடர்புடைய தரப்பினர் வெளிக்கூறல்கள் பற்றிய நிதிக்கூற்றின் குறிப்பு 46இல் வெளிக்கூறப்பட்டுள்ளவை தவிர வங்கியினது அல்லது குழுமத்தினது தேறிய சொத்துத் தளத்திலே பாரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் இல்லை.

நிதி அறிக்கையிடல் (கோட்பாடுகள் D.1)

வருடாந்த அறிக்கையானது வங்கியின் நிதி நிலைமை, செயலாற்றுகை மற்றும் எதிர்கால சாத்தியங்கள் தொடர்பான நடுநிலையான மீளாய்வின் சமர்ப்பிக்கின்றது. கிரகிப்பினையும் தெளிவினையும் அதிகரிப்பதற்காக கூற்று அடிப்படையிலான மற்றும் கட்டில் அடிப்படையிலான கூறுகள் தகவல்களை சமர்ப்பிப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாம் இந்த அறிக்கையில் எமது செயலாற்றுகை தொடர்பான நடுநிலையான நோக்கினை வழங்கியுள்ளதன் அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரசபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொடர்பாடல்களுள் அரசு தொழில்முயற்சியானமை அபிவிருத்தி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஒழுங்குபடுத்துநர்கள் உள்ளடங்குகின்றனர். வருடாந்த அறிக்கையில் நிதிச்சட்ட தேவைப்பாடுகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கு வங்கி சகல முயற்சிகளையும் எடுக்கின்றது. மேலும் நிதிச்செயலாற்றுகை பற்றிய இடைக்காலத் தொடர்பாடல்களை விநியோகிப்பதிலும் வங்கி நிதிச்சட்டத் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கின்றது.

கோவையினால் தேவைப்படுத்தப்பட்டவாறாக பின்வரும் வெளிக்கூறுகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- 148 ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள பணிப்பாளர்களின் பொறுப்புப் பற்றிய கூற்றானது நிதிக்கூறுக்களைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கான சபையின் பொறுப்புக்களை நிர்ணயிக்கும் கூற்றினை உள்ளடக்குகின்றது.
- 149 - 150 ஆம் பக்கங்களில் காணப்படுகின்ற சுயாதீனமான கணக்காய்வாளர்களின் அறிக்கையானது அவர்களின் பொறுப்புக்கள் பற்றிய கூற்றினை உள்ளடக்குகின்றது.
- உள்நிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்களின் கூற்று 51 - 52 பக்கங்களில் காணப்படுகின்றது.
- முகாமைத்துவக்கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு 75 - 138 ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.
- வங்கி எதிர்காலத்திலும் இதே நிலையிலேயே தொடர்ந்தும் இயங்கும் என்கின்ற ஊகம் பற்றிய கூற்றானது பணிப்பாளர்களின் பொறுப்புப் பற்றிய கூற்றிலே 148ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
- தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் நிதிக்கூறுக்களுக்கான 46ஆம் குறிப்பிலே 211 - 214 பக்கங்களில் வெளிக்கூறுப்பட்டுள்ளன.

உள்நிலைக் கட்டுப்பாடு மற்றும் கணக்காய்வுக் குழு (கோட்பாடுகள் D.2 மற்றும் D.3)

வங்கியின் பங்குடைமையாளர் நலன்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் உறுதியான உள்நிலைக் கட்டுப்பாட்டு முறைமைகளையும் பொருத்தமானதும் போதியதுமான முறைகளை உருவாக்கி அமுல்படுத்துவதற்கான பொறுப்பினையும் பற்றி வங்கி அறிந்துள்ளது. வங்கியின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு பொருத்தமானதும் போதுமானதுமான உள்நிலைக் கட்டுப்பாட்டு முறைமைகளை உருவாக்குவதற்கு BAC வங்கிக்கு உதவுகின்ற அதேவேளை அபாயநேர்வு முகாமைத்துவம் தொடர்பான அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வங்கிக்கு BIRMC உதவுகின்றது. இவற்றின் வகிபாத்திரங்களும் பொறுப்புக்களும் முறையே 48,49 ஆம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ள குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வங்கியின் அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தினால் BIRMCக்கு உதவி வழங்கப்படுகின்றது. வங்கியானது எவ்வாறு அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்கின்றது என்பது பற்றிய பூரணமான அறிக்கை 54-74 வரையிலான பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வங்கியின் உள்நிலைக் கணக்காய்வுச் செயற்பாடுகளினால் BACக்கு உதவி வழங்கப்படுகின்றது. உள்நிலைக் கணக்காய்வுத் திணைக்களமானது உள்நிலைக் கட்டுப்பாட்டு முறைமைகளின் பொதுநிலை மற்றும் செயற்றின் பற்றி மீளாய்வு செய்து கிரமமான அடிப்படையில் BACக்கு அறிக்கையிடுகின்றது. இவ்வாறான கணக்காய்வினது நோக்கெல்லை மற்றும் பெறுபேறுகளையும் அதன் செயற்றிறன்களையும் மீளாய்வின் கீழ் வைத்திருப்பதை BAC இன் கடமைகள் உள்ளடக்குகின்றன. வங்கியின் புறநிலைக் கணக்காய்வினை நடத்துகின்ற கணக்காளர் தலைமையுடையதுடன் தொடர்புகளைப் பேணுகின்ற பிரதான பங்கினையும் BAC வகிக்கின்றது.

வியாபார நடத்தைக்கோவை மற்றும் நெறிகள் மற்றும் பெருநிறுவன அறிக்கை (கோட்பாடுகள் D.4 மற்றும் D.5)

வங்கியானது இரண்டு வியாபார நடத்தைக் கோவைகளையும் நெறிகளையும் கொண்டுள்ளது. ஒன்று பணிப்பாளர்களுக்குப் பிரயோகிக்கத்தக்கதாகும். அதேவேளை மற்றையது ஊழியருக்கு பிரயோகிக்கத்தக்கதாகும். சம்பந்தப்பட்ட கோவைகள் வங்கியின் பரிணமித்து வரும் வியாபார இயக்கங்களைக் கருத்திற் கொள்கையில் அவை தொடர்ந்தும் பொருத்தமிக்கவையாகவும் போதியதாகவும் இருக்கின்றன என்பதைக் கிரமமாக

மீளாய்வு செய்யும் பொறுப்பினை BHRRC கொண்டுள்ளது. வியாபார நடத்தைக் கோவை மற்றும் நெறிகள் பெருநிறுவன ஆளுகை தொடர்பான சிறந்த நடைமுறைக்கோவையின் அட்டவணை 1இன் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுகின்றன.

28-53 வரையிலான பக்கங்களின் காணப்படும் இந்தப் பெருநிறுவன ஆளுகை அறிக்கையானது கோட்பாடு D-5 இல் குறித்துரைக்கப்பட்டுள்ள பெருநிறுவன ஆளுகை தொடர்பான சிறந்த நடைமுறைக் கோவையுடன் இயைபுறுதலின் அளவினை வெளிக்கூறுவதற்கான தேவைப்பாட்டுடன் இயைபுறுகின்றது.

பங்கீட்டாளர் தொடர்புகள் (கோட்பாடுகள் F மற்றும் F)

மக்கள் வங்கியின் பிரதான பங்குடைமையாளராக இலங்கை அரசாங்கம் இருக்கின்ற காரணத்தினால் பொருத்தமான கோவையின் ஏற்பாடுகள் பிரயோகிக்கத்தக்கவை அல்ல.

நீடுறுதித்தன்மை அறிக்கையிடல் (கோட்பாடுகள் G)

வங்கிக்காக சபையானது நீடுறுதித்தன்மைக் கொள்கையொன்றினை அங்கீகரித்து வங்கியின் தத்துவங்கள், குறிக்கோள்கள் மற்றும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்திக்கான உபாயமார்க்க இலக்குகள் ஆகியவை அமுல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆளுகைக் கட்டமைப்பொன்றினையும் அமுல்படுத்தியுள்ளது. இதற்கமைய சகல புவியியல் பிரதேசங்களிலும் வங்கியின் இயக்கங்களினூடு மூன்று அடிப்படைப் பெறுமதிகள் பதிக்கப்பட்டுள்ளன. வங்கியின் நீடுறுதிக்கு வியாபார முன்னெடுப்புக்கள் கோவையின் கோட்பாடுகளுக்கு அமைவாகப் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.

கோட்பாடு 1 - பொருளாதார நீடுறுதித்தன்மை - நிதி மீளாய்வு பக்கங்கள் 112 - 113

கோட்பாடு 2 - சுற்றுச்சூழல் - சுற்றுச்சூழல் மீதான தாக்கம் பக்கங்கள் 136 - 138

கோட்பாடு 3 - தொழில் நடைமுறைகள் - மனித மூலதனம் பக்கங்கள் 115 - 123

கோட்பாடு 4 - சமூகம் - சமூகத்தாக்கம் பக்கங்கள் 124 - 134

கோட்பாடு 5 - உற்பத்திப் பொறுப்பு - சமூக மற்றும் வலையமைப்பு மூலதனம்: வாடிக்கையாளர் பக்கங்கள் 124 - 134

கோட்பாடு 6 - பங்கீடுபாட்டாளர் அடையாளப்படுத்தல் - ஈடுபாடு மற்றும் செயற்றிறன்மிகு தொடர்பாடல் - பங்கீடுபாட்டாளர் ஈடுபாடு 80 - 81

கோட்பாடு 7 - அறிக்கையிடல் செயன்முறையின் அங்கமாக முறைமையாக்கப்பட நீடுறுதித்தன்மை மிக்க கிரமமான அறிக்கையிடல் - இந்த அறிக்கை பற்றியது பக்கம் 2

மத்தியவங்கியினால் விநியோகிக்கப்பட்ட இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான பெருநிறுவன ஆளுகை பற்றிய 2007 ஆம் ஆண்டின் வங்கிச்சேவைச் சட்டப் பணிப்புரைகள் மற்றும் அதற்கான திருத்தங்கள்

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
3.1	சபையின் பொறுப்புகள்	
3.1 (i)	பின்வரும் விதத்தில் சபையானது வங்கியின் பாதுகாப்பினையும் உறுதித்தன்மையினையும் வலுப்படுத்தி உள்ளது.	
a.	உபாயமார்க்கமிகு குறிக்கோள்களையும் பெருநிறுவன விழுமியங்களையும் நிர்ணயித்தல்	<p>இயைபுறுகின்றது வங்கியின் உபாயமார்க்கக் குறிக்கோள்களும் பெருநிறுவன விழுமியங்களும் சபையினால் தீர்மானிக்கப்பட்டு 83-85 வரையுள்ள பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன. இவை 2016-2020 காலப்பகுதிக்காக உபாயமார்க்கத் திட்டத்திலே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன் இவை MTI மதியுரைஞர்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு 2015 பெப்ரவரியிலே சபையினால் அங்கீகரிக்கப்பட்டன. வரவு செலவுத்திட்டங்கள், கட்டமைக்கப்பட்ட கூட்டங்கள் மற்றும் காலாண்டு செயலாற்றுகை மீளாய்வு கூட்டங்கள் மூலமாக இலக்குகளும் குறிக்கோள்களும் சகல பணியாளர் மட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p> <p>வியாபாரநடத்தை மற்றும் நெறிக்கோலையில் பெருநிறுவன விழுமியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் சகல ஊழியர்களுக்கும் இதன் வன்பிரதி வழங்கப்பட்டுள்ளது.</p>
b.	அபாயநேர்வுக் கொள்கை மற்றும் முகாமைத்துவம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த வியாபார உபாயமார்க்கத்தின் அங்கீகாரம்	<p>இயைபுறுகின்றது 2016-2020 வரையான காலப்பகுதிக்காக 5 வருட பெருநிறுவன உபாயமார்க்கத் திட்டத்தின் தயாரிப்பிற்கு சபையானது நெறிப்படுத்தலையும் வழிகாட்டலையும் வழங்கியுள்ளது. திட்டமானது MTI மதியுரைஞர்களின் ஒத்துழைப்புடனும் பெருநிறுவன முகாமைத்துவ அணியின் ஆலோசனையுடனும் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015 பெப்ரவரியிலே சபை இதனை அங்கீகரித்தது.</p> <p>பெருநிறுவனத் திட்டமானது BIRMC இன் ஈடுபாட்டின் மூலமாக வங்கியின் ஒட்டுமொத்த அபாயநேர்வு உபாயமார்க்கத்துடன் ஒத்திசைவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் அபாயநேர்வு எல்லை, கொள்கை, முகாமைத்துவச் சட்டம், மற்றும் பொறிமுறைகள் ஆகியவை உபாயமார்க்கத்திட்டத்திற்கு அமைவாக சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.</p> <p>அபாயநேர்வு முகாமைத்துவ கொள்கைச் சட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள ஆளுகை மற்றும் இயைபுறல் உபாயமார்க்கத்திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அளக்கக்கூடிய இலக்குகள் கால எல்லைகளுக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இலக்குகளுக்கு எதிராகச் செயலாற்றுகை அளக்கப்பட்டுள்ளது.</p>
c.	அபாயநேர்வு முகாமைத்துவம்	<p>இயைபுறுகின்றது சபை நியமித்த BIRMC இவங்கியின் அபாயநேர்வுக் கொள்கைகளை அங்கீகரிப்பதற்கும் அபாயநேர்வு எல்லைகளை வரையறை செய்வதற்கும் முதன்மை அபாயநேர்வுகளை அடையாளம் காண்பதற்கும் ஆளுகைக் கட்டமைப்புகளை நிர்ணயிப்பதற்கும் முதன்மை அபாயநேர்வுகளை அளந்து கண்காணித்து முகாமைத்துவம் செய்வதற்கான முறைமைகளை அமுல்படுத்துவதற்கும் பொறுப்பினைக் கொண்டுள்ளது. பின்வரும் அறிக்கைகள் இது தொடர்பான நுழைபுலங்களை வழங்குகின்றன.</p> <ul style="list-style-type: none"> - அபாயநேர்வு முகாமைத்துவ அறிக்கை பக்கம் 54-74 - ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக் குழு அறிக்கை பக்கம் 49
d.	சகல பங்கீடுபாட்டாளர்களுக்கும்ான தொடர்பாடல்	<p>இயைபுறுகின்றது சகல பங்கீடுபாட்டாளர்களையும் உள்ளடக்கி சபை தொடர்பாடல் கொள்கையொன்றினை அங்கீகரித்து அமுல்படுத்தியுள்ளது.</p> <ul style="list-style-type: none"> • பங்குடைமையாளர்கள் - மக்கள் வங்கியின் பிரதான பங்குடைமையாளர் இலங்கை அரசாங்கமாகும். வங்கியானது அதன் சமூக, பொருளாதார குறிக்கோள்கள் தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சுடன் தொடர்பாடி நிதிச்செயலாற்றுகை தொடர்பாகப் பருவகால அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் மூலம் நிதி அமைச்சுடன் தொடர்பாடி வருகின்றது. வருடாந்த அறிக்கையானது வருடத்திற்கான வங்கியின் செயலாற்றுகை தொடர்பான பூரணமானதும் நடுநிலையானதுமான மீளாய்வை வழங்குகின்றது. • வாடிக்கையாளர்கள் - வாடிக்கையாளர்களுடன் வங்கியானது குறித்துரைக்கப்பட்ட தொடர்பாடல் முறைமைகளில் இருந்து விலகி செய்திப்பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் போன்றவற்றின் மூலம் தொடர்பாடுகின்றது. இதற்கமைய வங்கியானது அதன் வட்டி வீதங்கள், நாணயப் பரிமாற்று வீதங்கள் மற்றும் உற்பத்திகள் பற்றிய தகவல்களைக் கிரமமான அடிப்படையில் வழங்குகின்றது. நிதிக் கூற்றுக்கள் மூன்று மொழிகளிலும் காலாண்டு அடிப்படையில் செய்திப்பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றன. வங்கியின் வாடிக்கையாளர் முறைப்பாட்டுக் கொள்கையானது சகல கிளைகளுக்கும் மூன்று மொழிகளிலும் அறிவிக்கப்படுகின்றது. • பணியாளர்கள் - ஊழியர்கள் அவர்களது கரிசனைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு முகாமைத்துவத்தினை கிரமமான முறையினில் அணுகுகின்றனர். ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் கிரமமான கலந்துரையாடல்கள் இடம் பெறுகின்றன.
e.	உள்ளிலைக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைகள்	<p>இயைபுறுகின்றது சபை கணக்காய்வுக்குழு வங்கியின் உள்ளிலைக்கட்டுப்பாட்டு முறைமையின் பொதுநிலை மற்றும் நேர்மையினையும் முகாமைத்துவ தகவல் முறைமையினையும் மீளாய்வு செய்கின்றது. உள்ளிலை கணக்காய்வு திணைக்களத்தின் அறிக்கைகளை BAC மீளாய்வு செய்துள்ளதுடன் இந்தச் செயற்பாட்டை புறநிலைக்கணக்காய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். குழுவானது தொடர்ந்து இந்த அறிக்கைகளில் எழுப்பப்பட்டுள்ள கண்டறிதல்களுக்கு முகாமைத்துவத்தின் பதர் செயற்பாடுகளை வருடத்தின் போது மீளாய்வு செய்துள்ளது.</p>
f.	பிரதான முகாமைத்துவ ஆளணி	<p>பிரதான முகாமைத்துவ ஆளணியினர் இலங்கை கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் சர்வதேச கணக்கீட்டு தராதரங்கள் ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொள்கையில் கணிசமான செல்வாக்குச் செலுத்தி, செயன்முறைகளை நெறிப்படுத்தி, வியாபாரச் செயற்பாடுகள், இயக்கங்கள் மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவத்தில் கட்டுப்பாட்டினைச் செலுத்துகின்றனர். நியமிக்கப்பட்ட சகல பிரதான முகாமைத்துவ ஆளணியினரது நியமனங்களும் சபையின் நியமனக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு வங்கியினால் அங்கீகரிக்கப்படுகின்றன.</p> <p>பிரதான முகாமைத்துவ ஆளணியினரில் உள்ளடங்குவோர்: பணிப்பாளர் சபை, பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர், மொத்த வங்கிச் சேவை, பிரதிப் பொது முகாமையாளர் அபாயநேர்வு முகாமைத்துவம், பிரதிப் பொது முகாமையாளர் - மார்க்க முகாமைத்துவம், பொது முகாமையாளர் இயைபுறுதல், பிரதிப் பொது முகாமையாளர் தொழில் முயற்சியானமை வங்கிச்சேவை, தகவல் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் நிதிப் பிரிவுத்தலைவர்</p>

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
g.	பணிப்பாளர் மற்றும் KMP க்களுக்கான வரையறுக்கப்பட்ட அதிகாரப் பரப்புக்களும் பிரதான பொறுப்புக்களும்	மக்கள் வங்கி சட்டமானது சபைக்கெனத் தனித்துவமாக ஒதுக்கப்பட்ட விடயங்களையும் அதிகாரப் பரப்புக்களையும் பணிப்பாளர் சபையின் பொறுப்புக்களையும் தெளிவாக வரையறை செய்கின்றது. பெருநிறுவன முகாமைத்துவ உறுப்பினர்களுக்கான அதிகாரம் மற்றும் பிரதான பொறுப்புக்கள் அவர்களின் தொழில் விபரிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
h.	KMP க்களினால் வங்கியின் விவகாரங்களின் மேற்பார்வை	இயைபுறுகின்றது வங்கியின் உபாயமார்க்க இலக்குகள், நிதி அறிக்கையிடல், உள்ளிலைக் கட்டுப்பாடு, அபாயநேர்வு முகாமைத்துவம், மனிதவளங்கள் மற்றும் ஏனைய வங்கிக்கு ஒதுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக வங்கியின் முன்னேற்றத்தினைச் சபை மீளாய்வு செய்கின்றது. மேற்பார்வைக்கென வரையறுக்கப்பட்டுள்ள பரப்புக்களின் மீளாய்வுக்கு உபகுழுக்கள் சபைக்கு உதவுகின்றன.
i.	சொந்த ஆளுகை நடைமுறைகளின் செயற்திறனை மதிப்பிடுதல்	வருடாந்தம் சுயமதிப்பீட்டுப் படிவத்தின் மூலமாக சபையினதும் அதன் உபகுழுக்களினதும் செயற்திறனைச் சபை உறுப்பினர்கள் மதிப்பிடுகின்றனர். 2016ற்கான சுயமதிப்பீடு 2017 ஏப்ரலில் மேற்கொள்ளப்படும். வங்கியின் பெருநிறுவன ஆளுகை தொடர்பான சிறந்த நடைமுறைக்கோவையானது மேலும் வலுப்படுத்தப்படவேண்டிய பணிப்பாளர்களின் தனிநலன் சார்ந்த முரண்பாடுகளின் முகாமைத்துவத்திற்கான ஏற்பாடுகளை உள்ளடக்குகின்றது.
j.	KMP க்களின் பதவி வரிசைத் திட்டம்	இயைபுறுகின்றது பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் புதிய பதவி வரிசைத்திட்டமும் பெயர் குறிப்பிடப்பட்ட பதவி வழிவருவோரும் அவர்களின் தயார் நிலைகளை உறுதிப்படுத்துவதற்கான அபிவிருத்தித்திட்டங்களும் உபாயமார்க்கத்திட்ட முன்னெடுப்புகளின் கீழ் 2015/09 சபைப் பத்திரத்தினால் அங்கீகரிக்கப்பட்டன. பதவி வரிசைத் திட்டமானது பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர்கள், உதவிப் பொது முகாமையாளர்கள், மற்றும் தரம் 1 அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
k.	KMP க்களுடனான கிரமமான கூட்டங்கள்	இயைபுறுகின்றது செயலாற்றுகை தொடர்பான சபைமட்டக் கலந்துரையாடல்கள், உபாயமார்க்கம், கொள்கை மற்றும் சபையின் முன்னால் நிரையிக்கப்பட்டுள்ள அவர்களின் விடயப்பரப்புக்கள் தொடர்பான ஏனைய விடயங்கள் ஆகியவற்றில் KMP க்கள் கிரமமாக ஈடுபடுகின்றனர். இதற்கு மேலதிகமாக KMP க்கள் இயங்குமுலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் அல்லது ஒழுங்குவிதிகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பாக கிரமமான அடிப்படையில் சமர்ப்பணங்களை மேற்கொள்கின்றனர். இந்தக் கிரமமான கூட்டங்கள் சபை உறுப்பினர்களுக்கும் KMP க்களுக்குமிடையில் நேரடியான தொடர்பாடல் வசதியை நிறுவுவதற்கு காரணமாக அமைகின்றது.
l.	ஒழுங்குபடுத்தல் குழல் மற்றும் ஒழுங்கு படுத்துநடவள செயற்திறன் மிகு உறவினைப் பேணுதல்	இயைபுறுகின்றது நியமனத்தின் போது பணிப்பாளர்கள்/சபை சகல பிரயோகிக்கத்தக்க ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளும் கொண்டதாக நியமிக்கப்படுகின்றது. அவர்களின் பொறுப்புக்களை செயற்திறன்மிகு முறையில் வழங்குவதை வசதிப்படுத்துவதற்காக அவர்களின் அறிவினை கிரமமாக இறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தல் குழலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சபைக் கூட்டங்களில் KMPக்களினால் அறிவுறுத்தப்படுகின்றனர். BAC மற்றும் BIRMC உறுப்பினர்களுக்கும் ஒழுங்குபடுத்தல் மாற்றங்கள் தொடர்பாக அவர்களின் கூட்டங்களில் உள்ளிலைக் கணக்காய்வு, அபாயநேர்வு மற்றும் இயைபுறல் தலைவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது. காலாண்டு அடிப்படையில் இலங்கை மத்தியவங்கிக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற இயைபுறல் அறிக்கைகள் சபைக்குச் சமர்ப்பிக்கப்படுவதுடன் சபையினால் அவை உள்ளிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் சகல சபை உறுப்பினர்களும் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற பணிப்பாளர் மன்றங்களில் கலந்து கொள்வதுடன் தொழிற்துறை ஒழுங்குபடுத்துதலுடன் தொடர்பினை உருவாக்கி வருகின்றனர்.
m.	புறநிலை கணக்காய்வாளர்களை நியமித்தல்	இயைபுறுகின்றது நாட்டின் அரசியலமைப்பின் ஏற்பாட்டின்படி வங்கியானது அரசுக்குச் செர்ந்தமான தொழில்முயற்சியானமையாக இருக்கின்ற காரணத்தினால் கணக்காய்வாளர் தலைமையதிபதியே வங்கியின் புறநிலைக் கணக்காய்வாளர் ஆவார். 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச்சட்டத்தின் பிரிவு 34(1)க்கு அமைவாக கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பணிப்புரைகளின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் செயற்படக்கூடிய தகைமை வாய்ந்த எந்தவொரு கணக்காய்வாளரை அல்லது கணக்காய்வாளர்களை அவர்களின் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்காக கணக்காய்வாளர் தலைமையதிபதி நியமிக்கலாம்.
3.1 (ii)	தலைவர்மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் நியமனமும் அவர்களின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களை வரையறை செய்து அங்கீகரித்தலும்	இயைபுறுகின்றது. மக்கள் வங்கிச்சட்டமானது அதிகாரச் சமநிலையைப் பேணுவதற்காக தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரின் பதவிகளை வேறாகப் பிரிக்கின்றது. தலைவரினதும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரினது செயற்பாடுகளும் பொறுப்புக்களும் இந்தப் பணிப்புரைகளின் 3ஆம் பணிப்புரைக்கு அமைவாகத் தெளிவாக வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. விடயத்துக்குப் பொறுப்பாக உள்ள அமைச்சரினால் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.1 (iii)	கிரமமான சபைக்கூட்டங்கள்	இயைபுறுகின்றது சபைக்கூட்டங்கள் மாதாந்தம் நடைபெறுகின்ற அதேவேளை விசேட கூட்டங்கள் தேவையின் அடிப்படையில் திட்டமிடப்படுகின்றன. சபை 2016ஆம் ஆண்டு 14 தடவைகள் கூடியுள்ளது. சபையின் முன் நியமிக்கப்பட்டுள்ள விடயங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதில் பணிப்பாளர்கள் முனைப்பாகப் பங்குபற்றுகின்றனர். சபை மற்றும் அதன் உபகுழுக்களின் கூட்டங்களில் பங்குபற்றியமை 32ஆம் பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. சுற்றறிக்கைத் தீர்மானங்கள் மூலம் சபை அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வது பெரிதும் ஊக்குவிக்கப்படவில்லை என்பதுடன் இது விதிவிலக்கான அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தீர்மானங்கள் தொடர்ச்சியான கூட்டத்தில் சபையினால் அங்கீகரிக்கப்படுகின்றன.
3.1 (iv)	நிகழ்ச்சிநிரலில் முன்மொழிவுகளைப் பணிப்பாளர்கள் உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள்	இயைபுறுகின்றது கூட்டங்களிற்கான திகதிகள் திட்டமிடப்பட்டு ஒவ்வொரு பஞ்சாங்க வருடத்தின் ஆரம்பத்திலும் அவை சபைக்கு அறிவிக்கப்படுகின்றன. இதனால் கிரமமான கூட்டங்களிற்கான நிகழ்ச்சிநிரலுக்கு முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பது இயலுமாக்கப்படுகின்றது.

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
3.1 (v)	கூட்டங்களின் அறிவித்தல்கள்	இயைபுறுகின்றது கூட்டம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக கூட்டங்களின் அறிவித்தலும் நிகழ்ச்சிநிரலும் சபை ஆவணங்களும் பணிப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இது பணிப்பாளர்கள் பங்குபற்றுவதற்கும் அவசரமான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கும் அவகாசத்தினை வழங்குகின்றது.
3.1 (vi)	பணிப்பாளர்கள் பங்குபற்றுதல்	இயைபுறுகின்றது பணிப்பாளர்களின் பங்குபற்றல் பக்கம் 32 இல் விபரமாக வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு பணிப்பாளரும் தொடர்ந்து 03 கூட்டங்களிற்கு சமூகமளிக்காமல் இருக்கவில்லை.
3.1 (vii)	கம்பனிச் செயலாளரின் நியமனமும் பொறுப்புக்களை நிர்ணயித்தலும்	இயைபுறுகின்றது சட்டத்தரணியான திரு. ரொஹான் பதிரகே சபையின் செயலாளராக (13/2010 கூட்ட இலக்கத்தின் 406/2010 சபை ஆவண இலக்கம்) 1988 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக மேலும் அதன் திருத்தங்களுக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரே சபையின் செயலாளராகவும் சேவைகளுக்குப் பொறுப்பாளராகவும் இருப்பதுடன் நியதிச்சட்டங்கள், செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் பொறுப்பாக இருப்பார்.
3.1 (viii)	கம்பனிச்செயலாளரின் ஆலோசனைகளையும் சேவைகளையும் பணிப்பாளர்கள் பெறுதல்	இயைபுறுகின்றது சபைச்செயல்விதிகள் பின்பற்றப்பட்டு, பிரயோகிக்கத்தக்க விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக சபைச் செயலாளரின் ஆலோசனை மற்றும் சேவைகளைப் பூரணமாகப் பெற்றுக்கொள்வதற்கான அணுகலை சபை உறுப்பினர்கள் கொண்டுள்ளனர்.
3.1 (ix)	சபைக்கூட்ட அறிக்கைகளைப் பேணுதல்	இயைபுறுகின்றது சபைக் கூட்ட அறிக்கைகள் சபைச் செயலாளரினால் பேணப்படுவதுடன் பணிப்பாளர்கள் கடந்தகால சபை ஆவணங்கள் மற்றும் கூட்ட அறிக்கைகளை அணுகக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
3.1 (x)	கூட்டஅறிக்கைகள் போதிய விபரங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதுடன் ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளுக்கு ஓர் சவாலாகவும் இருக்க வேண்டும்.	இயைபுறுகின்றது சபைக் கூட்டஅறிக்கைகள் பின்வருவனவற்றினை உள்ளடக்க வேண்டும் a) சபையினால் அதன் கூட்டங்களின் போது பயன்படுத்தப்பட்ட தரவு மற்றும் தகவல்களின் தொகுப்பு b) சபையினால் பரிசீலிக்கப்பட்ட விடயங்கள் c) உண்மைகளைக் கண்டறியும் கலந்துரையாடல்களும் சர்ச்சை அல்லது கருத்துப்பிளவுகள் தொடர்பான விடயங்களும் d) சபையின் உபாயமார்க்கங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இயைபுறதல் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரிகளின் சாட்சியங்களும் உறுதிப்படுத்தல்களும் e) BIRMC அறிக்கைகள் உள்ளடங்கலாக வங்கி முகங்கொடுக்கும் அபாயநேர்வுகள் தொடர்பான விடயங்களும் அபாயநேர்வு முகாமைத்துவ நடவடிக்கைகள் பற்றிய மேல்நோக்கும் f) தீர்மானங்களும் சபைப் பிரகடனங்களும் g) சகல சபை உட்கருக்களின் அறிக்கைகள்
3.1 (xi)	சுயாதீனமான தொழிலாண்மை ஆலோசனையைத் தேடுவதற்கான பணிப்பாளர்களின் ஆற்றல்	இயைபுறுகின்றது பணிப்பாளர்கள் அவர்களின் பொறுப்புக்களை நிறைவேற்றும் போது, தேவையெனக் கருதப்படுகையில் சுயாதீனமான தொழிலாண்மை ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட செயல்விதிக்கு அமைவாக உள்ளது. செயற்பாடானது சபைச் செயலாளரினால் ஒழுங்கமைக்கப்படுகின்றது.
3.1 (xii)	தனிநலன் சார்ந்த முரண்பாடுகளைக் கையாளுதல்	இயைபுறுகின்றது நியமனங்களின் போது பணிப்பாளர்களின் அக்கறைகள் பற்றிய எழுத்துமூலமான பிரகடனங்கள் வருடாந்தம் பெறப்படுகின்றன. பணிப்பாளர்கள் அவர்களின் தனிநலன் சார்ந்த முரண்பாடுகள் தொடர்புபடும் விடயத்தில் வாக்களிப்பதில் இருந்தும் அது தொடர்பான கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதில் இருந்தும் தவிர்ந்து கொள்கின்றனர். மேலும் இவ்வாறான பணிப்பாளர்களின் பிரச்சனமானது அவ்வாறான சூழ்நிலைகளில் கூட்டநடப்பெண்களைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுவதில்லை. பணிப்பாளர்களின் பிரதான நியமனங்கள் அவர்களின் சுருக்கமான விபரங்கள் பற்றிய 16ஆம் 17ஆம் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
3.1 (xiii)	சபைத் தீர்மானத்-திற்கென ஒதுக்கப்-பட்டுள்ள விடயங்களின் முறைசார் அட்டவணை	இயைபுறுகின்றது சபையானது அதன் கவனத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள விடயங்களின் முறைசார் அட்டவணையைக் கொண்டுள்ளது. மேலும் வங்கியின் நெறிப்படுத்தலும் கட்டுப்பாடும் சபையின் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் கீழ் உறுதியாக உள்ளன என்பதை அதிகாரத்தைப் பிரித்து ஒப்படைத்தல் உறுதிப்படுத்துகின்றது.
3.1 (xiv)	ஏதாவது கடனிற்கு மாற்றல் விடயங்கள் இருப்பின் அதனை மத்தியவங்கிக்கு அறிவித்தல்	இயைபுறுகின்றது வங்கியின் கடனிற்கு மாற்றம் சந்தேகத்திற்கிடமானதாக உள்ளதாகக்கருதப்படக்கூடிய எச்சந்தர்ப்பங்களும் காணப்படவில்லை. வங்கியானது கடனிறுவலுவிழ்ப்பு நிலையை அடையும் கட்டத்தில் இருந்தால், அல்லது அதன் வைப்பாளர்கள் அல்லது பற்றாளர்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்தும் நிலையில் இருந்தால் அது தொடர்பாகத் தீர்மானம் அல்லது நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னர் வங்கிச்சேவை மேற்பார்வை பணிப்பாளருக்கு அதனை அறிவித்தருவதற்கான அங்கீகரிக்கப்பட்ட செயல்விதிகள் அமுலில் உள்ளன.
3.1 (xv)	முல்தனப்பொதுநிலை	முல்தனப்பொதுநிலையும் சிறந்த தீர்மானத்தினைப்படியிலான ஏனைய நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கும் வங்கியின் வரையறுக்கப்பட்ட அபாயநேர்வு எல்லைகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கும் அவை சபையினால் கண்காணிக்கப்படுகின்றன. வங்கியானது வருடம் முழுவதும் ஆகக்குறைவான முல்தனத் தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்களின் கீழான தேவைப்பாடுகள் ஆகியவற்றிற்கு இயைபுறுகின்றது.
3.1 (xvi)	பெருநிறுவன ஆளுகை அறிக்கையினை வருடாந்த அறிக்கையில் வெளியிடுதல்	இயைபுறுகின்றது இந்த அறிக்கையானது 28 முதல் 53 வரையிலான பக்கங்களில் குறித்துரைக்கப்பட்டுள்ள வங்கியின் பெருநிறுவன ஆளுகை அறிக்கையின் அங்கமாக மாறுகின்றது.
3.1 (xvii)	பணிப்பாளர்களின் சுயமதிப்பீடு	இயைபுறுகின்றது பணிப்பாளர்கள் 2016 ஏப்ரலில் வருடாந்த சுயமதிப்பீட்டினைப் பூர்த்தி செய்கின்றனர். இந்தப் பதிவுகள் சபைச்செயலாளரினால் பேணப்படுகின்றன.

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
3.2	சபையின் ஆக்கக்கூறு	
3.2 (i)	பணிப்பாளர்களின் எண்ணிக்கை	இயையுறுகின்றது மக்கள் வங்கியின் சபைப் பணிப்பாளர்கள் ஆக்கக்கூடுதலாக 10 பேர் என்பதைக் குறித்துரைக்கும் மக்கள் வங்கிச்சட்டத்திற்கு இயையுற்று வங்கிச்சபை9 பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது. இலங்கை மத்தியவங்கி ஆளுகைப் பணிப்புரையானது பணிப்பாளர்களின் எண்ணிக்கை 7 முதல் 13 வரையில் இருக்கவேண்டும் எனத் தேவைப்படுத்துகின்றது.
3.2 (ii)	பணிப்பாளர் ஒருவரின் சேவைக்காலம்	இயையுறுகின்றது இலங்கை மத்தியவங்கியின் தேவைப்பாட்டுக்கு அமைவாக எந்தவொரு பணிப்பாளரும் 9 வருடச் சேவைக்கு மிகையாக அமையவில்லை. பணிப்பாளர் சபையின் நியமனங்கள் 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன. சகல பணிப்பாளர்களும் விடயத்திற்குப் பொறுப்பாக உள்ள அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலே ஜெஹான் டி. அமரதுங்க அவர்கள் 2010இலே விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் முதலில் நியமிக்கப்பட்டவராவார்.
3.2 (iii)	சபைச் சமநிலை	இயையுறுகின்றது மக்கள் வங்கிச்சபையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாரும் இல்லை.
3.2 (iv)	சுயாதீனமான நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர்கள்	சகல பணிப்பாளர்களும் சுயாதீனமற்ற, நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்கள் ஆவர். இவர்கள் 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச்சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றனர். பணிப்பாளர்கள் வங்கியின் நேரடியான/மறைமுகமான பங்குடைமையைக் கொண்டிருக்க மாட்டார்கள். எவ்வாறாயினும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் இவர்களின் நியமனங்கள் வழங்கப்படுகின்ற காரணத்தினால் இவர்கள் பிரதான பங்குடைமையாளரின் பிரதிநிதிகளாகக் காணப்பட்டு சுயாதீனம் அற்றவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். தற்போது 9 பணிப்பாளர்கள் உள்ளனர். 4 பணிப்பாளர்கள் சுயாதீனமான, நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள்வங்கிச் சட்டத்திற்கு அமைவாக சகல பணிப்பாளர்களும் அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற காரணத்தினால் அவர்கள் சுயாதீனமற்ற பணிப்பாளர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ஏற்பாடு பிரயோகிக்கத்தக்கதல்ல.
3.2 (v)	மாற்று சுயாதீன பணிப்பாளர்கள்	மக்கள் வங்கிச் சட்டத்திலே மாற்றுப் பணிப்பாளர்களை நியமிப்பதற்கான ஏற்பாடு இல்லாத காரணத்தினால் இந்த ஏற்பாடு பிரயோகிக்கத்தக்கதல்ல.
3.2 (vi)	நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர்களுக்கான தெரிவு அடிப்படை	சகல பணிப்பாளர்களும் நிறைவேற்றுத்தரம் சாராத பணிப்பாளர்களும் 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச்சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றனர்.
3.2 (vii)	கூட்ட நடப்பெண்ணின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர்களாவர்	இயையுறுகின்றது சகல பணிப்பாளர்களும் நிறைவேற்றுத் தரம் சாராதவர்கள். வங்கியின் சிறந்த நடைமுறைக்கோவைக்கமைய குறித்தொதுக்கப்பட்ட கூட்ட நடப்பெண் 5 ஆகும்.
3.2 (viii)	தொடர்பாடல்களில் சுயாதீனமான நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர்களை அடையாளம் காணுதலும் வருடாந்த அறிக்கையில் பணிப்பாளர்களின் வகைகளை வெளிக்கூறலும்	சகல பணிப்பாளர்களும் மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற காரணத்தினால் அவர்கள் சுயாதீனமற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். எனவே இந்த ஏற்பாடு பிரயோகிக்கத்தக்கதல்ல. தற்போது 9 பணிப்பாளர்கள் உள்ளனர். 4 பணிப்பாளர்கள் சுயாதீனமானவர்களாகவும் நிறைவேற்றுத்தரம் சாராதவர்களாகவும் கருதப்படுகின்றனர். எவ்வாறாயினும் தலைவர் மற்றும் நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளடங்கிய சபையின் ஆக்கக்கூறுானது பெருநிறுவன ஆளுகை அறிக்கையின் 32ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
3.2 (ix)	சபை நியமனங்களுக்கான முறைசார் மற்றும் வெளிப்படைத்தன்மையான செயல்விதிகள்	இயையுறுகின்றது 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச்சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றனர். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அரசு பொறுப்பானமை விடய அபிவிருத்தி அமைச்சர் ஆகும்.
3.2 (x)	அமைய வெற்றிடங்களை நிரப்பும் பணிப்பாளர்களின் மீள் தேர்வு	பிரயோகிக்கத்தக்கதல்ல விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இவர்களை நியமிப்பதால் இது எழுாது.
3.2 (xi)	பணிப்பாளரை அகற்றுதல் அல்லது அவரின் இராஜினாமாவுக்கான காரணங்களைத் தெரிவித்தல்	பிரயோகிக்கத்தக்கதல்ல விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை எழுதுவதன் மூலம் பணிப்பாளர் ஒருவர் இராஜினாமாச் செய்வதற்கான ஏற்பாட்டினை மக்கள் வங்கிச் சட்டத்தின் எட்டாம் பிரிவு வழங்குகின்றது. வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் அமைச்சரினால் பணிப்பாளர் ஒருவரை அகற்ற முடியும். பணிப்பாளர்களின் இராஜினாமா/அகற்றல் ஆகியவை ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புகளுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படுகின்றன.
3.2 (xii)	வங்கியின் பணிப்பாளர்கள் அல்லது வங்கியின் ஊழியர்கள் மற்றும்மொரு வங்கியில் பணிப்பாளராவதைத் தடை செய்தல்	பணிப்பாளர்களின் நியமனத்தின் போது இந்தத் தேவைப்பாட்டினை அமைச்சர் கருத்திற்கொள்கின்றார். வங்கியின் பணிப்பாளராக நியமனம் செய்யப்படுகையில் வங்கியானது பணிப்பாளர்களிடம் இருந்து பிரகடனங்களைப் பெற்றுக்கொள்கின்றது.

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
3.3	தகைமையினை மதிப்பிடுவதற்கான தெரிவுடிப்படையும் பணிப்பாளர்களின் உடைமையும்	
3.3 (i)	பணிப்பாளர்களின் வயது 70 இனை விட மிகையாக அமையக்கூடாது	இயைபுறுகின்றது சகல பணிப்பாளர்களும் 70 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள்
3.3 (ii)	20க்கும் மேற்பட்ட கம்பனிகளில் பணிப்பாளர்களாக இருக்கக்கூடாது மேலும் குறிப்பிட்ட வியாபார அமைப்புகளாகக் வகைப்படுத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட கம்பனிகளில் பணிப்பாளராக இருக்கக் கூடாது	இயைபுறுகின்றது வங்கியின் துணைக்கம்பனிகள் உள்ளடங்கலாக எந்தவொரு பணிப்பாளரும் 20க்கு மேற்பட்ட கம்பனிகளில் பணிப்பாளராக இல்லை.
3.4	சபையினால் வழங்கப்பட்ட செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்தல்	
3.4 (i)	அதிகாரம் ஒப்படைக்கப்படும் ஏற்பாடுகளைப் புரிந்து கொண்டு ஆராய்தல்	
3.4 (ii)	சபை அதன் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றலினை அதிகாரம் ஒப்படைக்கப்படும் அளவு பாதிக்கக்கூடாது	இயைபுறுகின்றது வங்கியின் வியாபாரத்தேவைகளை அதிகார ஒப்படைப்பு ஏற்பாடுகள் சமநிலைப்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவை சபையினால் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன. அதேவேளை சபையானது அதன் கடமைகளை செயற்திறன் மிகு முறையிலும் வங்கியின் இயக்கத்திற்குப் பொருத்தமான முறையிலும் நிறைவேற்றுவதையும் இது இயலுமாக்குகின்றது.
3.4 (iii)	வங்கியின் இயக்கத்தின் பொருத்தப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக கிரமமான அடிப்படையில் அதிகார ஒப்படைப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்தல்	
3.5	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி	
3.5 (i)	வகிபாத்திரங்களின் வேறாக்கல்	இயைபுறுகின்றது மக்கள் வங்கியானது தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஆகியோரின் வகிபாத்திரங்களுக்கிடையிலான கடமைகளின் தெளிவான வேறுபிரிப்பினை வழங்கி ஒருநபரிடம் தீர்மானம் வகுப்பதற்கான கட்டற்ற அதிகாரம் வழங்கப்படுவதைத் தடுக்கின்றது.
3.5 (ii)	நிறைவேற்று அதிகாரமற்ற தலைவர் மற்றும் சிரேஷ் சுயாதீனப் பணிப்பாளர்களின் நியமனம்	இயைபுறுகின்றது தலைவர் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் ஆவார். ஆனால் அவர் துணைக்கம்பனி ஒன்றின் தலைவராக மற்றுமொரு வங்கிப் பணிப்பாளருடன் பணியாற்றுகின்ற காரணத்தினால் சுயாதீனமானவராகக் கருதப்படமாட்டார்.
3.5 (iii)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஆகியோரின் அடையாளங்களின் வெளிக்கூறுகளும் சபை உறுப்பினர்களிடமிருந்து ஏதாவது தொடர்பும்	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஆகியோரின் அடையாளங்கள் வருடாந்த அறிக்கையில் முறையே 16ஆம் மற்றும் 18ஆம் பக்கங்களில் வெளிக்கூறப்பட்டுள்ளன. வங்கியானது அக்கறைகள் தொடர்பான பிரகடனங்களை வருடாந்தம் பெற்றுக்கொள்வதுடன் சபை உறுப்பினர்களுக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஆகியோருக்கும் இடையிலான தொடர்புகளை அடையாளம் காண்பதற்கு இப்பிரகடனங்களிலேயே தங்கியுள்ளது.
3.5 (iv)	சபைக்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக தலைவர்	இயைபுறுகின்றது தலைவர் சபைக்குத் தலைமைத்துவம் வழங்கி சபையானது உரிய காலத்தில் அதன் பொறுப்புக்களை செயற்திறன்மிகு முறையில் நிறைவேற்றுகின்றது மேலும் அதன் பிரதான சகல விடயங்களையும் கலந்துரையாடுகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
3.5 (v)	நிகழ்ச்சி நிரலுக்கான பொறுப்பானது தலைவரிடம் காணப்படுகின்றது. ஆனால் இது கம்பனிச் செயலாளரிடம் ஒப்படைக்கப்படலாம்.	இயைபுறுகின்றது சபைக்கூட்டங்களுக்கான நிகழ்ச்சிநிரல்கள் தலைவரின் ஆலோசனையுடன் சபைச் செயலாளரினால் உருவாக்கப்படுகின்றன
3.5 (vi)	பணிப்பாளர்கள் உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டு போதிய தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துதல்	இயைபுறுகின்றது சபைக்குப் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு சபையில் எழக்கூடிய விடயங்கள் தொடர்பாகப் போதிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதைத் தலைவர் உறுதிப்படுத்துகின்றார். இதனை உறுதிப்படுத்துவதற்கு பின்வரும் செயல்விதிகள் அமுலில் உள்ளன. <ul style="list-style-type: none"> • சபைக்கூட்டங்களுக்கு 7 நாட்களுக்கு முன்னதாக சபை ஆவணங்கள் விநியோகிக்கப்படுகின்றன. • விளக்கங்களை வழங்குவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் முகாமைத்துவ அணியின் பொருத்தமான உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் • பணிப்பாளர்கள் வங்கியின் செயலாற்றுகை மற்றும் உறுதித்தன்மையினை மதிப்பிடுவதை இயலுமாக்குவதற்காக முகாமைத்துவத் தகவல்கள் கிரமமான அடிப்படையில் ஏற்றுக்கொண்ட முறை வடிவங்களில் சகல பணிப்பாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன. • வங்கியின் செலவில், தேவைகள் ஏற்படுகையில் எனும் அடிப்படையில், பணிப்பாளர்கள் சுயாதீனமான தொழிலாண்மை ஆலோசனைகளைத் தேட முடியும்.

பிரிவு	கோட்பாடு	இயையுறல் மற்றும் அமுல்படுத்தல்
3.5 (vii)	சகல பணிப்பாளர்களினதும் முனைப்பான பங்குபற்றலினை ஊக்கப்படுத்துதலும் வங்கியின் நலனுக்காகச் செயற்படுவதில் முன்னணி வகித்தலும்	விழிப்புணர்வினை ஏற்படுத்தி இயையுறலை மேம்படுத்தும் சுய மதிப்பீட்டுச் செயன்முறையினிலே இந்தத் தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படுகின்றது. ஏற்று அங்கீகரிப்பதற்காகச் செயன்முறையில் கண்டறிந்தவைகள் சபையிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
3.5 (viii)	நிறைவேற்றுத் தரம் சாராப் பணிப்பாளர்களின் பங்கேற்பினை ஊக்குவித்தலும் நிறைவேற்றுத் தரம் சாராப் பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர்களுக்கிடையிலான தொடர்பினை ஊக்குவித்தலும்	இயையுறுகின்றன வங்கிச் சபைசகல நிறைவேற்றுத் தரம் சாராப் பணிப்பாளர்களையும் கொண்டுள்ளது.
3.5 (ix)	பிரதான முகாமைத்துவ ஆளணியினர் மற்றும் நிறைவேற்றுக் கடமைகள் ஆகியவற்றின் நேரடி மேற்பார்வையிலிருந்து விலகி இருத்தல்	தலைவர் பிரதான முகாமைத்துவ ஆளணியினர் மேற்பார்வையில் அல்லது ஏனைய நிறைவேற்றுக் கடமைகளின் மேற்பார்வையில் சம்பந்தப்படுவதில்லை
3.5 (x)	பங்குடைமையாளர்களுடன் செயற்திறன்மிகு தொடர்பாடலினை உறுதிப்படுத்துதல்	இயையுறுகின்றது பிரதான பங்குடைமையாளரான இலங்கை அரசாங்கத்துடன் செயற்திறன் மிகு தொடர்பாடல் பேணப்படுகின்றது. அமைச்சுக்கு உரிய காலத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதுடன் இவை பாராளுமன்றக் குழுக்களினால் பரிசீலிக்கப்படுகின்றன
3.5 (xi)	பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் நாளாந்த இயக்கங்களுக்குப் பொறுப்பான அதி உயர் நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றுகின்றனர்.	இயையுறுகின்றது வங்கியின் நாளாந்த இயக்கங்கள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சபை நியமித்த குழுக்கள்

3.6 (i)	சபைக் குழுக்களை நியமித்தலும் அவற்றின் செயற்பாடுகளும் அவற்றின் அறிக்கையிடலும்	<ul style="list-style-type: none"> • இயையுறுகின்றது • வங்கியின் வியாபாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான எழுதப்பட்ட குறிப்பு விதிகளுடன் 7 சபை உபகுழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 4 குழுக்கள் கட்டாயமானவை ஆகும். சபைச் செயலாளரே சகல உபகுழுக்களுக்கும் செயலாளராகக் கடமையாற்றுவதுடன் குழுவின் தலைவரின் மேற்பார்வையின் கீழ் கூட்ட அறிக்கைகளையும் பதிவுகளையும் பேணி வருகின்றார். இந்தக் குழுக்களின் கடமைகள் மற்றும் வகிபாத்திரங்கள் மற்றும் அறிக்கைகள் வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. • சபைக் கணக்காய்வுக்குழு பக்கம் 48 • சபை நியமனக்குழு பக்கம் 50 • சபை ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக் குழு பக்கம் 49 • சபை மனிதவளங்கள் மற்றும் ஊதியக்குழு பக்கம் 48 • சபை நிறைவேற்றுக்கடன் குழு 49 • சபை முதலீட்டு வங்கிச்சேவைக் குழு 50 • சபை தகவல் தொழில்நுட்பக்குழு 50
3.6 (ii)	கணக்காய்வுக்குழு	
a.	தலைவர், கணக்கியல் அத்துடன் அல்லது கணக்காய்வுத் தகைமைகளுடன் சுயாதீனமான நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளராக இருக்க வேண்டும்.	குழுவின் தலைவரான திரு. ஜெஹான் பி. அமரதுங்க, சுயாதீனமற்ற நிறைவேற்றுத் தரம் சாராத பணிப்பாளர் ஆவார். இவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் உறுப்பினரும் இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளர்கள் பட்டய நிறுவனத்தின் உறுப்பினரும் ஆவார். இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னைய சபை உறுப்பினரான இவர் நிதி மற்றும் முகாமைத்துவத்தில் 25 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டுள்ளதன் செயற்திறன் மிகு முறையுடன் செயற்படுவதற்கு திறன்கள் மற்றும் அனுபவத்தினைக் கொண்டுள்ளார்.
b.	முழுவதும் நிறைவேற்றுத் தரம் சாராப் பணிப்பாளர்களைக் கொண்டுள்ள குழு	இயையுறுகின்றது BAC இன் இரண்டு உறுப்பினர்கள் சுயாதீனமற்ற, நிறைவேற்றுத் தரம் சாராப் பணிப்பாளர்கள் ஆவர். மேலும் ஓர் உறுப்பினர் சுயாதீனமான, நிறைவேற்றுத் தரம் சாராப் பணிப்பாளர் ஆவார்.

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
C.	கணக்காய்வுக்குழுச் செயற்பாடுகள்	இயைபுறுகின்றது பின்வருவன தொடர்பாகக் கணக்காய்வுக்குழு பரிந்துரைகளை வழங்குகின்றது. (i) காலத்திற்குக் காலம் கணக்காய்வாளர்களுக்கு வழங்கப்படுகின்ற இலங்கை மத்திய வங்கி வழிகாட்டல்களின் (CBSL) அமுல்படுத்தல் (ii) பொருத்தமான கணக்கீட்டுத் தராதரங்களின் பிரயோகம் பிரதம உள்நிலைக் கணக்காய்வாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்கீட்டுத் தராதரங்களின் நிதிப்பிரிவுத் தலைவர் ஆகியோருடன் மேற்கொள்ளும் கலந்தாலோசிப்பின் படி சபையானது தேவைப்பாடுகளை மதிப்பீடு செய்கின்றது. கணக்காய்வாளர் தலைமையதிபதியே வங்கியின் புறநிலைக் கணக்காய்வாளர் ஆவார். இவர் 1961 ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள்வங்கிச் சட்டத்தின் 34ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய நியமிக்கப்படுகின்றார். இவரினால் வேறு தகைமை வாய்ந்த கணக்காய்வாளரைப் புறநிலைக் கணக்காய்வாளராக நியமிக்க முடியும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் புறநிலைக் கணக்காய்வாளரை ஈடுபடுத்துவதற்கான பங்களிப்பினைக் குழு கொண்டிருக்கிறது.
d.	புறநிலைக் கணக்காய்வாளரின் சுயாதீனம் மற்றும் நடுநிலைத் தன்மையினையும் கணக்காய்வுச் செயல்-முறையின் செயற்திறனினையும் மீளாய்வு செய்து கண்காணித்தல்	பிரயோகிக்கத்தக்கதல்ல வங்கியின் கணக்காய்வாளராக கணக்காய்வாளர் தலைமை அதிபதி இருக்கின்றார். மேலும் இவரின் சுயாதீனம் மற்றும் செயற்திறன் ஆகியவை இலங்கை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன.
e.	கணக்காய்வு சாராத சேவைகளைப் புறநிலைக் கணக்காய்வாளர் வழங்குதல்	புறநிலைக் கணக்காய்வாளர் சார்ந்த கணக்காய்வுக் குழுவின் பிரதான செயற்பாடுகளாக இவை குறிப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கணக்காய்வாளர் தலைமையதிபதியே கணக்காய்வாளராக இருக்கின்ற காரணத்தினால் இது எழாது
f.	கணக்காய்வு நோக்கெல்லையினைத் தீர்மானித்தல்	கணக்காய்வு நோக்கெல்லையானது கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் தீர்மானிக்கப்படுகின்றது.
g.	வங்கியின் நிதித்தகவல்களின் மீளாய்வு	இயைபுறுகின்றது வங்கியின் நிதிக்கூற்றுக்கள், அதன் வருடாந்த அறிக்கை, கணக்குகள் மற்றும் வெளிக்கூறல்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் காலாண்டு அறிக்கைகள் மேலும் அதிலே உள்ளடங்கியுள்ள முக்கியமான நிதி அறிக்கையிடல் தீர்மானங்கள் ஆகியவற்றின் நேர்மையினைக் கண்காணிப்பதற்குக் குழுவானது வங்கியின் நிதித்தகவல்களை மீளாய்வு செய்கின்றது. வங்கியின் வருடாந்த அறிக்கையினையும் கணக்குகளையும் காலாண்டு அறிக்கைகளையும் சபைக்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் குழு மீளாய்வு செய்யும் போது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துகின்றது. (i) பிரதான தீர்மானங்களுக்குரிய பரப்புக்கள் (ii) கணக்கீட்டுக் கொள்கைகள் அல்லது நடைமுறைகளில் ஏதாவது மாற்றங்கள் (iii) கணக்காய்வாளர் எழுகின்ற முக்கியமான சீராகக்கல்கள் (iv) வங்கி இதே நிலையிலேயே எதிர்காலத்திலும் இயங்கும் என்கின்ற ஊகம் மற்றும் (v) சம்பந்தப்பட்ட கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் ஏனைய சட்டத் தேவைப்பாடுகளுக்கு இறைபுறதல் கணக்காய்வுக்குழு மேற்குறிப்பிட்டவை தொடர்பாக வங்கிக்கு அதன் பரிந்துரைகளை வழங்குகின்றது.
h.	இடைக்கால மற்றும் இறுதிக்கணக்காய்வுகள் பற்றி புறநிலைக் கணக்காய்வாளர்-களுடனான கலந்துரையாடல்கள்	இயைபுறுகின்றது கணக்காய்வாளர் தலைமையதிபதிக்கு 2016ஆம் ஆண்டில் கணக்காய்வில் உதவிய அவரின் பிரதிநிதிகள் சமூகமளித்திருக்கையில், கணக்காய்வாளர் தலைமையதிபதியும் சமூகமளித்திருக்கையில், இடைக்காலக் கணக்காய்வு மற்றும் இறுதிக்கணக்காய்வுகளில் இருந்து எழுகின்ற விடயங்கள், பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக BAC கலந்துரையாடியது
i.	முகாமைத்துவக் கடிதம் மற்றும் வங்கியின் பதில்கள் பற்றிய மீளாய்வு	இயைபுறுவில்லை புறநிலைக் கணக்காய்வாளரினால் விநியோகிக்கப்பட்டு முகாமைத்துவத்தினால் பதில் வழங்கப்பட்ட முகாமைத்துவக் கடிதம் பற்றிச் சபைக் கணக்காய்வுக்குழுவில் மீளாய்வு செய்யப்படவில்லை.
j.	உள்நிலைக் கணக்காய்வுச் செயற்பாடுகளின் மீளாய்வு	இயைபுறுகின்றது உள்நிலைக் கணக்காய்வுத் திணைக்களத்தின் தலைவர் மற்றும் சிரேஷ்ட பணியாளர் உறுப்பினர்களின் செயலாற்றுகை பற்றிய மதிப்பீடானது பொதுவாகப் பதவி உயர்வுகள்/சேவை நீடிப்பு ஆகியவற்றின் போதே மேற்கொள்ளப்படுகின்றது. உள்நிலைக் கணக்காய்வுச் செயற்பாட்டினால் பயன்படுத்தப்பட்ட, வெளிவளமாக வழங்கப்பட்ட சேவைகளைக் குழு அங்கீகரித்தது. BAC யின் குறிப்பு விதிகளுக்கமைய உள்நிலைக் கணக்காய்வின் செயற்பாடானது சுயாதீனமானதாகும். மேலும் உள்நிலைக் கணக்காய்வுத் திணைக்களம் நேரடியாக BAC க்கு அறிக்கையிடுகின்றது.
k.	உள்நிலை விசாரணைகள்	இயைபுறுகின்றது உள்நிலை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்ட பிரதான விடயங்களை BAC மீளாய்வு செய்துள்ளதுடன் அதற்கு முகாமைத்துவம் பதிலளித்துள்ளது
l.	கணக்காய்வுக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றியோர்	பிரதான உள்நிலைக் கணக்காய்வாளர், பிரதான அபாயநேர்வு அதிகாரி, பிரதான நிதி அதிகாரி, கணக்காய்வாளர் தலைமைய-திபதிக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட புறநிலைக் கணக்காய்வாளரின் பிரதிநிதிகள் - இருப்பின் - மற்றும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டங்களில் பொதுவாகக் கலந்து கொள்கின்றனர். ஏனைய சபை உறுப்பினர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளரும் குழுவின் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

பிரிவு	கோட்பாடு	இயைபு மற்றும் அமுல்படுத்தல்
M.	வெளிப்படையான அதிகாரம், வளங்கல் மற்றும் தகவலுக்கான அணுகல்	இயைபுகின்றது BAC க்கான குறிப்புவிதிகள் 48ஆம் பக்கத்திலே கணக்காய்வுக் குழுவின் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் அடங்குவன (i) அதன் குறிப்புவிதிகளினுள் எந்தவொரு விடயத்தினையும் விசாரணை செய்வதற்கான வெளிப்படையான அதிகாரம் (ii) அதனைச் செய்வதற்குத் தேவையான வளங்கள் (iii) தகவலுக்கான பூரண அணுகல் (iv) புறத் தொழிலாண்மை ஆலோசனைகளைப் பெறுவதற்கான அதிகாரமும் கலந்துகொள்ளுமாறு பொருத்தமான அனுபவமுடைய வெளி நபர்களை, தேவையெனின், அழைப்பதற்கான அதிகாரங்களும்
N.	கிரமமான கூட்டங்கள்	இயைபுகின்றது BAC காலாண்டு அடிப்படையில் கிரமமாகக் கூடுகின்றது. வருடத்தின் போது 5 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கணக்காய்வு குழுவின் உறுப்பினர்களுக்கு கலந்துரையாடப்பட வேண்டிய விடயம் தொடர்பாக உரிய அறிவித்தல்கள் வழங்கப்படுகின்றன மேலும் அதன் கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவது தொடர்பான முடிவுகள் சபைச் செயலாளரினால் பேணப்படுகின்ற கூட்ட அறிக்கையில் பதியப்படுகின்றன.
O.	வருடாந்த அறிக்கையில் வெளிக்கூறல்	இயைபுகின்றது 48ஆம் பக்கத்தில் உள்ள கணக்காய்வுக் குழுவின் அறிக்கை பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றது. (i) கணக்காய்வுக் குழுவின் செயற்பாடுகளின் விபரங்கள் மற்றும் (ii) வருடத்தில் நடத்தப்பட்ட கணக்காய்வுக்குழுக் கூட்டங்களின் எண்ணிக்கை இவ்வாறான கூட்டங்களில் பங்குபற்றிய ஒவ்வொரு தனிப்பட்ட பணிப்பாளரினதும் வருகை விபரங்கள் 32 ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.
P.	கூட்ட அறிக்கைகளைப் பேணுதல்	இயைபுகின்றது உபகுழுக்களின் செயலாளரான சபைச் செயலாளர் குழுக் கூட்டங்களின் விபரமான கூட்ட அறிக்கைகளைப் பதிவுசெய்து பேணுகின்றார்.
Q.	தவறுகளை காட்டிக் கொடுத்தல் தொடர்பான கொள்கைகளும் புறநிலைக் கணக்காய்வாளருடனான தொடர்பும்	இயைபுகின்றது தவறுகளைக் காட்டிக்கொடுப்போர் பற்றிய மக்கள் வங்கியின் கொள்கையானது 138/2013 ஆம் இலக்கமுடைய சபைப்பத்திரத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வங்கியின் ஊழியர் ஒருவர் நிதி அறிக்கையில், உள்ளநிலைக் கட்டுப்பாடு அல்லது ஏனைய விடயங்கள் பற்றிய ஒழுங்கீனங்கள் தொடர்பான கரிசனைகளை இரகசியமான முறையில் எழுப்பலாம். இவ்வாறான விடயங்கள் தொடர்பான நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணைக்காக உரிய ஏற்பாடுகள் அமுலில் உள்ளதுடன் பொருத்தமான பின்தொடரல் நடவடிக்கைகளுக்காகவும் உரிய ஏற்பாடுகள் அமுலில் உள்ளன. முக்கியமானவை எனக் கண்டறியப்படுகின்றவைகள் பின்தொடரல் நடவடிக்கைகளுக்காக BACக்கு அறிக்கையிடப்படுகின்றன. கணக்காய்வாளர் தலைமையதிபதிபுடனான வங்கியின் தொடர்புகளை மேற்பார்வை செய்வதற்கு BAC பிரதான பிரதிநிதித்துவ அமைப்பாகச் செயற்படுகின்றது.

மனித வளங்கள் மற்றும் ஊதியக்குழு

3.6 (iii)	பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் மற்றும் வங்கியின் பிரதான முகாமைத்துவ ஆளணியினர் தொடர்பான ஊதியக்கொள்கை	இயைபுகின்றது சபையின் ஊதியமானது நிதியமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாகத் தீர்மானிக்கப்படுகின்றது பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் ஊதியங்கள் கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் BHRRC சபையினால் தீர்மானிக்கப்படுகின்றன. குழுவின் சகல கூட்டங்களிலும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கலந்து கொள்கின்றார், அவர் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் சந்தர்ப்பங்கள் நீங்கலாக 48 ஆம் பக்கத்தில் BHRRC அறிக்கையினை உசாவவும்.
(b)	பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் மற்றும் வங்கியின் பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கான இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை நிர்ணயித்தல்	இயைபுகின்றது பணிப்பாளர்களுக்குப் பிரயோகிக்கத்தக்கதல்ல. ஏனெனில் அவர்கள் நிறைவேற்றுத் தரம் சாராதவர்கள் பொது முகாமையாளர் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினர் ஆகியோருக்கான குறிக்கோள்களும் இலக்குகளும் உபாயமார்க்கத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதுடன் அவை பிரதான செயலாற்றுகைக் குறிக்கோள்களும் இணைக்கப்பட்டுள்ளன.
(c)	பொது முகாமையாளர் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் செயலாற்றுகையினை மதிப்பிடுதல்	இயைபுகின்றது 2016-2020 உபாயமார்க்கத்திட்டத்தின் கீழ் வங்கியானது செயலாற்றுகை அடிப்படையிலான வெகுமதி வழங்கும் திட்டமொன்றினை உருவாக்கும் செயல்முறையில் உள்ளது
(d)	பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஆகியோர் குழுவின் சகல கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும், பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொதுமுகாமையாளர் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் சந்தர்ப்பங்கள் தவிர	இயைபுகின்றது குழுவின் சகல கூட்டங்களிலும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கட்டாயம் சமர்ப்பணம் ஆகி இருக்கவேண்டுமென்பதற்கான ஏற்பாடுகளை BHRRC குறிப்பு விதிகள் வழங்குகின்றன. பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் சந்தர்ப்பங்கள் தவிர

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
நியமனக் குழு		
3.6 (iv)		
a.	பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் நியமனம்	இயைபுறுகின்றது பணிப்பாளர்கள் மக்கள் வாங்கிச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றனர். சபைப் பணிப்பாளர்களினால் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் நியமிக்கப்படுகின்றார் பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் நியமனத்திற்காக சபையினால் அங்கீகரிக்கப்பட்ட செயல்விதி/திட்டம் உள்ளது. சபை நியமனக் குழுவின் பிரதான செயற்பாடுகள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரைத் தெரிவு செய்வதற்கு/ நியமிப்பதற்கான செயல்விதியினை அமுல்படுத்துவதும் சிரேஷ்ட முகாமைத்துவ ஆளணியினரைத் தெரிவு செய்வதற்கு/ நியமிப்பதற்கான செயல்விதியினை அமுல்படுத்துவதும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளுக்கான நியமனம் அல்லது பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படுவதற்குத் தகைமை பெறுவதற்குத் தேவையான தகைமைகள், அனுபவம் மற்றும் பிரதான பண்புகள் போன்ற தெரிவுப்படைகளை நிர்ணயிப்பதற்கும் வங்கியின் முன்னேற்றத்திற்குக் காலத்திற்குக் காலம் தேவைப்படும் மேலதிக/புதிய அனுபவங்களைப் பரிசீலித்துப் பரிந்துரைப்பதற்கும் தெரிவுப்படையை நிர்ணயிப்பதும் சபை நிர்ணயக்குழுவின் பிரதான செயற்பாடுகளாகும்.
b.	பணிப்பாளர்களை மீள் தேர்வு செய்தல்	நடைமுறைப்படுத்தப்படமாட்டாது ஏனெனில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரே இவர்களை நியமிக்கின்றார்.
c.	பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் உள்ளடங்கலாக பிரதான முகாமைத்துவப் பதவி-களுக்கு நியமிப்பதற்கான தகைமைத் தெரிவுப்படை	வங்கியின் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்விதிகளை அடிப்படையாகக் கொண்டு சபையின் அங்கீகாரத்துடன் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் நியமிக்கப்படுகின்றார். சபை அங்கீகரித்த பதவி உயர்வுத் திட்டமானது ஏனைய பிரதான முகாமைத்துவப் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு அல்லது பதவி உயர்ந்தப்படத் தகைமை பெறுவதற்கு தேவைப்படத்தக்கப் பண்புகளைக் குறித்துரைக்கின்றது.
d.	தகைமை கொண்ட பொருத்தமான நபர்கள்	பணிப்புரை 3(3) இல் வழங்கப்பட்டுள்ள தெரிவுப்படைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மேலும் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ள நியதிச்சட்டங்களில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு பதவிகளை வகிப்பதற்குத் தகைமையும் பொருத்தமும் உடைய நபர்களாக இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு பணிப்பாளர்களிடம் இருந்து வருடாந்தப் பிரகடனங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
e.	பதவி வழித்திட்டமும் புதிய அனுபவமும்	மேலதிக/புதிய அனுபவத்திற்கான தேவை சபையினால் அல்லது அதன் குழுக்களினால் அடையாளம் காணப்பட்டு BNC இன் கவனத்திற்குக் கொண்டு வரப்படும். அது பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்.
f.	பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்கான பதவி வழித்திட்டத்தினை வங்கி உருவாக்கி-யுள்ளது. குழுத்தலை-வரும் பணிப்பாளர்களின் பெரும்பான்மையானோரும் சுயாதீனமான-வர்களாக இருக்கின்றனர். அழைப்பின் பேரில் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கூட்டங்களில் கலந்து கொள்வர்.	தலைவரும் உறுப்பினர்களும் நிறைவேற்றத்தரம் சாராத பணிப்பாளர்கள் ஆவர். குறிப்பு விதியின் அடிப்படையில் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் குழுவின் ஓர் உறுப்பினர் ஆவார்.
3.6 (v)		
a.	BIRMC இன் ஆக்கக்கூறு	இயைபுறுகின்றது நிறைவேற்றத்தரம் சாராத பணிப்பாளர்களைக் குழு கொண்டுள்ளது. இவர்கள்: பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் (மொத்த வாங்கிச்சேவை), பிரதிபொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்) கடன், சந்தை, திரவத்தன்மை, இயக்கம், நன்மதிப்பு மற்றும் உபாயமார்க்க அபாயநேர்வுகளை மேற்பார்வை செய்கின்ற ஏனைய பிரதான முகாமைத்துவ ஆளணியினர் கிரமமான அடிப்படையில் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்புகளின் சட்டகத்தினால் குழுவானது KMP யுடன் நெருக்கமாகப் பணியாற்றுகின்றது.
b.	அபாயநேர்வு மதிப்பீடு	இயைபுறுகின்றது கடன் அபாயநேர்வு முகாமைத்துவம், சந்தை அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் இயக்க அபாயநேர்வு முகாமைத்துவம் ஆகியவை தொடர்பான கொள்கைகள் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை முகாமைத்துவத்திற்கான மற்றும் அபாயநேர்வு மதிப்பீட்டிற்கான சட்டகத்தினை வழங்குகின்றது. இதற்கமைய மாதாந்த அடிப்படையில் முன் நிர்மாணிக்கப்பட்ட அபாயநேர்வுக் குறிகாட்டிகள் பற்றிய தகவல்கள் அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தினால் மீளாய்வு செய்யப்பட்டு அதன் தொகுப்பானது காலாண்டு அடிப்படையில் BIRMC மீளாய்வுக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. இதன் பொறுப்புக்கள் குறிப்பு விதிகளுக்கு அமைவாக நிறைவேற்றப்படுகின்றன.
c.	அபாயநேர்வு தொடர்பான முகாமைத்துவமட்டக் குழுவை மீளாய்வு செய்தல்	குழுவானது சொத்து மற்றும் பொறுப்புக் குழு மற்றும் இயக்க அபாயநேர்வு முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அறிக்கைகளை மீளாய்வு செய்கின்றது. இவை முகாமைத்துவ மட்டக் குழுக்களாகும். இவை சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அபாயநேர்வு எல்லை தொடர்பான கூற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள தரம் மற்றும் அளவு சார்ந்த அபாயநேர்வு எல்லைகளினால் குறிப்பிட்ட அபாய நேர்வுகளைக் கையாண்டு அவற்றை முகாமைத்துவம் செய்வதில் அவற்றின் பொதுநிலை மற்றும் செயல்திறனை மதிப்பிடுகின்றன. எவ்வாறாயினும் விதிவிலக்கான சூழ்நிலைகள் ஏற்படும் போது இது அடுத்த சபைக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படுகின்றது.

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
d.	அங்கீகரிக்கப்படக்கூடிய மட்டங்களை அபாய நேர்வுகள் தாண்டும் போது அவற்றைத் தணிப்பதற்கான திருத்த நடவடிக்கைகள்	இயைபுற்றுள்ளது. ஒவ்வொரு அபாய நேர்வு வகையின் கீழும் அபாய நேர்வுக்கு உட்படுகின்ற மட்டங்கள் மாதாந்த அடிப்படையில் அபாய நேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய மட்டங்களுக்கு எதிராகக் கண்காணிக்கப்பட்டு BIRMC இன் காலாண்டுக் கூட்டங்களில் விரிவாகக் கலந்துரையாடப்படுகின்றன. இவ்வாறான அபாயநேர்வுகள் வங்கியின் கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வைத் தேவைப்பாடுகளுக்கு அமைவாகக் குழுவினால் தீர்மானிக்கப்படுகின்ற, ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டங்களுக்கு அப்பால் இவ்வாறான அபாயநேர்வுகள் காணப்படுகையில் அவற்றின் விளைவுகளைத் தணிப்பதற்கு குழுவானது உரிய திருத்த நடவடிக்கைகளை எடுக்கின்றது.
e.	கூட்டங்கள் நடத்தப்படும் கால இடைவெளி	இயைபுற்றுள்ளது. குழுவானது காலாண்டு அடிப்படையில் கூடுகின்றது. மேலும் தேவையாயின் மேலதிகக் கூட்டங்களைத் திட்டமிடுகின்றது. நிகழ்ச்சி நிரலானது இற்றைப்படுத்தப்பட்ட வியாபாரத் தொடர்ச்சித் திட்டங்கள் உள்ளடங்கலாக அபாயநேர்வு முகாமைத்துவத்தின் சகல அம்சங்களையும் உள்ளடக்குகின்றது. குழு 2016 ஆம் ஆண்டின் போது 3 தடவைகள் கூடியுள்ளது.
f.	குறிப்பிட்ட அபாயநேர்வினை அடையாளம் காணத் தவறிய அல்லது திருத்த நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தவறிய பொறுப்பான அதிகாரிக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள்.	குறிப்பிட்ட அபாயநேர்வுகளை அடையாளங்காணத் தவறுகின்றமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான குழு உறுப்பினர்களின் பொறுப்பினையும் BIRMC இன் குறிப்பு விதிகள் உள்ளடக்குகின்றன. முறைசார் ஆவணப்படுத்தப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைச் செயல்விதிகள் இந்த நோக்கத்திற்காக அமைந்துள்ளன.
g.	சபைக்கான அபாயநேர்வு மதிப்பீட்டு அறிக்கை	இயைபுற்றுள்ளது. BIRMC இற்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற அபாயநேர்வு மதிப்பீட்டு அறிக்கைகள் குழுக்கூட்டத்தினைத் தொடர்ந்து உடனடியாக சபைக் கூட்டத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
h.	இயைபுறல் செயற்பாடு	இயைபுற்றுள்ளது. சட்டங்கள், ஒழுங்குவிதிகள், ஒழுங்குபடுத்தல் வழிகாட்டல்கள், உள்நிலைக் கட்டுப்பாடுகளுக்கும் சகல வியாபார இயக்கப் பரப்புகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கும் வங்கி இயைபுறுவதனை மதிப்பிடுவதற்கு இயைபுறல் செயற்பாடு நிறுவப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடானது பிரதிப் பொது முகாமையாளரினால் (இயைபுறல்) (பிரதான முகாமைத்துவ ஆளணி உறுப்பினர்) தலைமை தாங்கப்படுவதுடன், இவர் ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக் குழுவிற்கு அறிக்கையிடுகின்றார். சபையும் குழுவும் ஒன்றுவிட்ட மாதங்களில் இயைபுறல் நிலையினைச் சுட்டிக்காட்டி நியதிச்சட்டத் தேவைப்பாடுகள் மற்றும் கட்டாய அறிக்கையிடல் தேவைப்பாடுகள் தொடர்பாக இயைபுறல் அதிகாரியின் அறிக்கையினை மீளாய்வு செய்கின்றன.

3.7 தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள்

3.7 (i)	தனி நலன் சார்ந்த முரண்பாடுகளைத் தவிர்த்தல்	தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் நெறிப்படுத்தல்களுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்காக சபை அங்கீகரித்த செயன்முறை அமுலிலுள்ளது. சகல சபை உறுப்பினர்களும் நியமனத்தின் போதும் அதனைத் தொடர்ந்து வருடாந்தமும் தொடர்புடைய தரப்பினருடன் வகித்த பதவிகள் தொடர்பாக பிரகடனங்களை மேற்கொள்ள வேண்டுமென தேவைப்படுத்தப்படுகின்றனர். இந்தத் தகவலானது நிதிப் பிரிவுக்கு வழங்கப்பட்டு பொருத்தமான கொடுக்கல் வாங்கல்களை அடையாளம் காண்பது இயலுமாக்கப்பட்டுள்ளது. வருடத்தின் போது ஏதாவது மாற்றங்கள் ஏற்படின், சபைச் செயலாளரிடம் மேலதிக பிரகடனங்களை வழங்குமாறு பணிப்பாளர்கள் தேவைப்படுத்தப்படுகின்றனர். கண்காணிப்புப் பொறிமுறையினை மேலும் வலுப்படுத்துவதற்கு வங்கி முன்னெடுப்புக்களை எடுத்து வருகின்றது. தொடர்புடைய தரப்பினருக்குக் கடன் வழங்கப்படுதல் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்படும் கூட்டங்களில் செல்வாக்குச் செலுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்வதற்காக அவ்வாறான கூட்டங்களில் பங்குபற்றுவதிலிருந்தும் பணிப்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
3.7 (ii)	பணிப்புரையினால் உள்ளடக்கப்படும் தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள்	வங்கியின் நோக்கத்திற்கான தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்களின் வரைவிலக்கணங்கள் பின்வருமாறு, (அ) ஆகக் கூடுதலான தொகை பற்றிய நாணயச் சபைப் பணிப்புரைகளில் வரையறுக்கப்பட்டுள்ளவாறாக எவ்வகையான கடன்களையும் வழங்குதல் (ஆ) வைப்புக்கள், கடன் பெறல் மற்றும் முதலீடுகள் எனும் வடிவில் வங்கியின் பொறுப்புக்களின் உருவாக்கம். (இ) நிதி அல்லது நிதி சாராத தன்மையினைக் கொண்ட வாங்கிக்கு வழங்கப்படுகின்ற அல்லது வங்கியிலிருந்து பெறப்படுகின்ற ஏதாவது சேவைகள் (ஈ) சாத்தியமுள்ள உரிமை உடைமையினைப் பகிர்வதற்கு தொடர்புடைய தரப்பினருக்கு நலன்களை வழங்கக்கூடிய அந்தரங்கமான அல்லது வேறு விதமாக நுண்மையான தகவல்களை பகிர்வதற்கு இட்டுச்செல்லக்கூடிய வங்கிக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் இடையிலான அறிக்கையிடல் வரிசை மற்றும் தகவல் பாய்ச்சலினை உருவாக்கிப் பேணுதல். தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்படுகின்ற ஒரு செயன்முறையினை வங்கி கொண்டுள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பான இந்தக் கண்காணிப்புப் பொறிமுறையினை மேலும் வலுப்படுத்தும் செயன்முறையில் வங்கி உள்ளது.

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்
3.7 (iii)	தடைசெய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்	<p>தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய பணிப்புரைகளுடன் இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கான, சபை அங்கீகரித்த செயன்முறையானது ஏனையவாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படுவதை விட தொடர்புடைய தரப்பினருக்கு அதிக பரிவு காட்டும் கொடுக்கல் வாங்கல்களைத் தடைசெய்கின்றது. இவற்றுள் பின்வருவன உள்ளடங்குகின்றன.</p> <p>(அ) வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் ஒழுக்காற்றினை விஞ்சுகின்ற மொத்தத் தேறிய கடனினைத் தொடர்புடைய தரப்பினருக்கு வழங்குதல்.</p> <p>(ஆ) வங்கியின் சிறந்த கடன் வழங்கல் விகிதத்தை விடக் குறைவான வட்டி வீதத்தினை அறவிடுதல் அல்லது தொடர்புபடாத எதிர்ந்தரப்புடன் ஒப்பிடக்கூடிய கொடுக்கல் வாங்கலுக்காக வங்கியின் வைப்பு வீதத்தை விட அதிக வீதத்தை செலுத்துதல்.</p> <p>(இ) பரிவுமிகு விதிகள், வியாபார இழப்புக்களை ஈடுசெய்தல் அத்துடன்/அல்லது கட்டணங்கள் மற்றும் தரகுகளை அகற்றுதல் போன்ற தொடர்பற்ற தரப்பினருடன் சாதாரண வியாபாரமொன்றின் போது வழங்கப்படும் விதிகளைத் தாண்டி அப்பாற்செல்லும் வகையில் பரிவுமிகு முறையில் நடத்துதல்.</p> <p>(ஈ) மதிப்பீட்டுச் செயன்முறையின்றி தொடர்புடைய தரப்பிடமிருந்து சேவைகளைப் பெறுதல் அல்லது அவர்களுக்குச் சேவைகளை வழங்குதல்.</p> <p>(உ) சட்டபூர்வமான கடமைகள் மற்றும் செயற்பாடுகளின் நிறைவேற்றுகைக்குத் தேவைப்படுகின்றவை தவிர, தொடர்புடைய தரப்பினருடன் உடைமையுரிமை, இரகசியமான அல்லது நுண்மையான தகவல்களைப் பகிர்வதற்கு இட்டுச்செல்லக்கூடிய அறிக்கையிடல் வரிசையினை அல்லது தகவல் பாய்ச்சலைப் பேணுதல்.</p>
3.7 (iv)	பணிப்பாளர் ஒருவருக்கு அல்லது பணிப்பாளருடன் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு கடன்களை வழங்குதல்	<p>இயைபுற்றுள்ளது.</p> <p>பணிப்பாளர்களுக்கு அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு கடன்களை வழங்கும் செயன்முறை அமுலிலுள்ளது. இவ்வாறான கடனினை வழங்க சபைக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பணிப்பாளர் தவிர பணிப்பாளர்களின் எண்ணிக்கையில் 2/3 இற்குக் குறையாதோர் சாதகமாக வாக்களிப்பதன் மூலம் கடன் அங்கீகரிக்கப்படலாம். இவ்வாறான கடனானது நாணயச்சபையினால் காலத்திற்குக் காலம் தீர்மானிக்கப்படுகின்றவாறான பாதுகாப்பு ஒன்றினால் பாதுகாக்கப்படலாம்.</p>
3.7 (v)	வங்கியின் பணிப்பாளர்களாக பின்னர் நியமிக்கப்படுகின்ற நபர்களுக்கு அல்லது நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு கடன்களை வழங்குதல்.	<p>இவ்வாறான சூழ்நிலை 2016 ஆம் ஆண்டின் போது வங்கியில் எழவில்லை.</p> <p>இந்த ஒழுங்குவிதியுடன் இயைபுறுவதற்கான செயன்முறை அமுலிலுள்ளது. சபைச் செயலாளர் சகல பணிப்பாளர்களினதும் நியமனத்தின் போது அவர்களிடமிருந்து பிரகடனங்கள்/சத்தியக் கடதாசியைப் பெற்றுக்கொள்கின்றார்.</p> <p>நியமனத் திகதியிலிருந்து ஒருவருடத்தில் தேவையேற்படும் போது நாணயச் சபையினால் வரையறுக்கப்பட்டவாறாக தேவையான பிணையத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான தேவைப்பாட்டினைப் பற்றி வங்கி ஊழியர்கள் அறிந்துள்ளனர்.</p>
3.7 (vi)	வங்கி ஊழியர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குப் பரிவு காட்டப்படுதல் அல்லது கடன் வழங்கப்படல்	<p>வங்கியின் பணியாளர் நலன் திட்டத்தின் கீழ் மாத்திரமே பணிப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள கடன் வழங்குதலானது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.</p>
3.7 (vii)	நாணயச் சபை அங்கீகாரத்திற்கு உட்பட்டு கடன்களை வழங்குதல்	<p>சுற்றுநிருப அறிவுறுத்தல்கள் இது தொடர்பாக வழங்கப்பட்டுள்ளன.</p>
3.8	வெளிக்கூறல்கள்	
3.8 (i)	வருடாந்த மற்றும் காலாண்டு நிதிக் கூற்றுக்களை வெளியிடுதல்	<p>இயைபுற்றுள்ளது.</p> <p>இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்டுள்ள முறைவடிவங்களுக்கு அமைவாகவும் பிரயோகிக்கத்தக்க கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களும் காலாண்டுக் கணக்குகளும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.</p>
3.8 (ii)	வருடாந்த அறிக்கையில் வெளிக்கூறல்கள்	
a.	வருடாந்தக் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட- நிதிக் கூற்றுக்கள் குறிப்பிட்ட வெளிக்கூறல்கள் உள்ளடங்கலாக பிரயோகிக்கத்தக்க கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதற்கான கூற்று.	<p>இயைபுற்றுள்ளது.</p> <p>இது தொடர்பான கூற்றானது 148 ஆம் பக்கத்தில் நிதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளர்களின் பொறுப்பு எனும் தலைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p>

பிரிவு	கோட்பாடு	இயைபுறல் மற்றும் அமுல்படுத்தல்												
b.	வங்கியின் உள்நிலைக் கட்டுப்பாட்டுப் பொறிமுறைகள் தொடர்பான சபையின் அறிக்கை	<ul style="list-style-type: none"> இயைபுற்றுள்ளது. நிதி அறிக்கையிடலின் நம்பகத்தன்மை தொடர்பாக நியாயமான உத்தரவாதத்தை வழங்குவதற்காக நிதி அறிக்கையிடல் முறைமையானது வழங்கப்பட்டுள்ளது என்பதையும் புற நோக்கங்களுக்கான நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு பொருத்தமான கணக்கீட்டுக் கோட்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்தும் தேவைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் சபையின் பின்வரும் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. 51 முதல் 52 வரையிலான பக்கங்களில் காணப்படும் உள்நிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்களின் கூற்று 148 ஆம் பக்கத்தில் காணப்படும் பணிப்பாளர்களின் பொறுப்புக் கூற்று. 												
c.	உள்நிலைக் கட்டுப்பாட்டுப் பொறிமுறைகளின் செயற்திறன் பற்றிய புற நிலைக் கணக்காய்வாளரின் சான்றுப்படுத்தல்	இயைபுற்றுள்ளது. வங்கியானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதி அறிக்கையிடல் மீதான உள்நிலைக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் தொடர்பான சான்றிதழானது 53 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.												
d.	பெயர்கள், தகைமை மற்றும் உடமைபுரிமை, வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளடங்கலாக பணிப்பாளர்களின் விபரங்களும் வங்கியினால் செலுத்தப்பட்ட மொத்தக் கட்டணங்கள், சம்பளங்கள் பற்றிய விபரங்களும்	இயைபுற்றுள்ளது. பணிப்பாளர்களின் விபரங்கள் 16 முதல் 17 ஆம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன. வங்கியுடனான ஒப்பந்தங்களில் பணிப்பாளர்களின் நலன்கள் பக்கம் 211 முதல் 214 வரை வழங்கப்பட்டுள்ளன. வங்கியினால் செலுத்தப்பட்ட ஊதியங்கள் நிதிக் கூற்றுக்கான குறிப்பில் 178 ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.												
e.	தொடர்புடைய தரப்பினர்களின் ஒவ்வொரு வகைக்கும் வழங்கப்பட்ட மொத்தக் கடன் வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் விகிதாசாரம்	2016 ஆம் ஆண்டின் போது தொடர்புடைய தரப்பினரின் ஒவ்வொரு வகைக்கும் வழங்கப்பட்ட மொத்தத் தேறிய கடனானது வங்கியின் ஒழுங்குபடுத்தல் மூலதனத்தின் விழுக்காடாக கீழே வழங்கப்பட்டுள்ளது.												
<table border="1"> <thead> <tr> <th></th> <th>ரூ. '000</th> <th>%</th> </tr> </thead> <tbody> <tr> <td>பிரதான முகாமைத்துவ ஆளனி மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்</td> <td>1,679</td> <td>0</td> </tr> <tr> <td>துணைக் கம்பனிகள்</td> <td>12,920,849</td> <td>21</td> </tr> <tr> <td>அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்</td> <td>396,794,757</td> <td>638</td> </tr> </tbody> </table>				ரூ. '000	%	பிரதான முகாமைத்துவ ஆளனி மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்	1,679	0	துணைக் கம்பனிகள்	12,920,849	21	அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்	396,794,757	638
	ரூ. '000	%												
பிரதான முகாமைத்துவ ஆளனி மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள்	1,679	0												
துணைக் கம்பனிகள்	12,920,849	21												
அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்	396,794,757	638												
f.	KMP இற்கு வழங்கப்பட்ட மொத்தப் பெறுமதியும் கொடுக்கல் வாங்கல்களின் மொத்தப் பெறுமதியும்	இயைபுற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்காக வங்கியினால் செலுத்தப்பட்ட ஊதியத்தின் மொத்தத் தொகையும் KMP க்களுடனான கொடுக்கல் வாங்கல்களும் (அவர்களுடைய CFM கள் உள்ளடங்கலாக) 46 வது குறிப்பில் 211 மற்றும் 212 ஆம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன.												
g.	இயைபுறல் பற்றிய புறநிலைக் கணக்காய்வாளரின் சான்றுப்படுத்தல்	இயைபுற்றுள்ளது. வங்கியானது பெறுநிறுவன ஆளுகைப் பணிப்புரைக்கு அமைவாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடமிருந்து சான்றுப்படுத்தலைப் பெற்றுள்ளது. கணக்காய்வாளர்கள் கண்டறிந்த சகல விடயங்களும் இந்தப் பெருநிறுவன ஆளுகை அறிக்கையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன் எந்தவொரு பரிந்துரையும் 2017 ஆம் ஆண்டில் கையாளப்படும்.												
h.	மதிநுட்பமான தேவைப்பாடுகள், ஒழுங்குவிதிகள், சட்டங்கள் மற்றும் உள்நிலைக் கட்டுப்பாடுகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்தும் அறிக்கை	இயைபுற்றுள்ளது. மதிநுட்பமான தேவைப்பாடுகள், ஒழுங்குவிதிகள், சட்டங்கள் மற்றும் உள்நிலைக் கட்டுப்பாடுகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்தும் அறிக்கை விபரங்களை 71 - 73 ஆம் பக்கங்களில் இயைபுறல் அபாயநேர்வு விரிவாகக் குறிப்பிடுகின்றது.												
i.	இயைபுறாமை அறிக்கை	இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தினால் விறியோகிக்கப்பட்ட 2016 செப்டம்பர் 30 இலுள்ளவாறான மேற்பார்வைக் கரிசனைகளின் வரைபு அறிக்கையானது பத்திர இல. 9,32/2016 மூலமாக சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.												
3.9	இடைமாற்ற மற்றும் ஏனைய பொதுவான ஏற்பாடுகள்	இயைபுற்றுள்ளது. இயலுமாக்கும் சட்டவாக்கமான, 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒத்திசையாத பணிப்புரைகளின் சகல பிரயோகிக்கத்தக்க ஏற்பாடுகளுடனும் இயைபுறுவதற்கு வங்கி சகல சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.												

சபை உப குழு அறிக்கைகள்

சபைக் கணக்காய்வுக் குழு (BAC) அறிக்கை

வங்கியின் சபைக் கணக்காய்வுக் குழுவானது 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கிச் சேவைச் சட்டப் பணிப்புவரையின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான ஆளுகைக்கு அமைவாகவும் நிறுவப்பட்டுள்ளது. சபைக் கணக்காய்வுக் குழுவின் கூட்ட நடவடிக்கைகள் குழுவின் செயற்பாட்டிற்கென பணிப்பாளர் சபையினால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட சாசனத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டன. குழுவானது நிறைவேற்றத்தரம் சாராத மூன்று சுயாதீனமான பணிப்பாளர்களை வருட முடிவின்போது கொண்டிருந்தது.

- திரு. ஜெஹான் பி. அமரதுங்க - தலைவர்
- திரு. ஜி. டி. சந்திரா ஏக்கநாயக்க
- திரு. எம். எச். ஜமால்மீன்

சபைக் கணக்காய்வுக் குழுவின் கூட்ட நடப்பெண் 2 உறுப்பினர்களாகும்.

பிரதிப் பொது முகாமையாளர்/ சபைச்செயலாளர் சபைக் கணக்காய்வுக் குழுவின் செயலாளராகச் செயற்படுகின்றார். பிரதிப் பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்), பிரதிப் பொது முகாமையாளர் (இயைபுறல்) மற்றும் பிரதான உள்நிலைக் கணக்காளர் ஆகியோர் அழைப்பின் பேரில் BAC கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். அரசாங்கக் கணக்காய்வின் மேற்பார்வையாளரும் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார்.

BAC ஆனது குறிப்பாக,

- நியதிச் சட்டத்தின் கீழ் நிதி அறிக்கையிடல் தேவையாடுகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்துவதற்கு நிதி அறிக்கையிடல் செயல்முறையினை மீளாய்வு செய்கின்றது.
- உள்நிலைக் கட்டுப்பாடுகளின் முறைமை மற்றும் வியாபார அபாயநேர்வுகளின் முகாமைத்துவம் ஆகியவற்றைப் பரிசீலிக்கின்றது.
- புறநிலை மற்றும் உள்நிலைக் கணக்காய்வுச் செயல்முறைகள் ஆகிய இரண்டினையும் மீளாய்வு செய்கின்றது.
- சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மற்றும் குறிப்பாக இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்கள் ஆகியவற்றுக்கு இயைபுறுவதைக் கண்காணிப்பதற்கு அமுலிலுள்ள செயல் விதிகளை மீளாய்வு செய்கின்றது.

குழுவானது மீளாய்வின் கீழுள்ள வருடத்தில் பின்வருவனவற்றில் ஈடுபட்டது:

- 2016 ஆம் ஆண்டுக்கான வங்கியின் பரப்புக்களின் அபாயநேர்வுத் தோற்றப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வருடாந்தக் கணக்காய்வுத் திட்டத்தினை அங்கீகரித்தது.
- 2015 ஆம் ஆண்டுக்காக 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13/7எ பிரிவின் விதிகளுக்கு அமைய விநியோகிக்கப்பட்ட முகாமைத்துவக் கடிதம் மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை ஆகியவற்றினை மீளாய்வு செய்து கலந்துரையாடியதுடன் அவற்றுக்கான


முகாமைத்துவத்தின் பதில்களையும் மீளாய்வு செய்து கலந்துரையாடியது.

- 2016 ஆம் ஆண்டுக்கான வங்கியின் காலாண்டு நிதிச் செயலாற்றுகையினை மீளாய்வு செய்து அதனை சபைக்குச் சமர்ப்பிப்பதற்காகப் பரிந்துரைத்தது.
- 2014-15 இலங்கை மத்திய வங்கி நியதிச்சட்டப் பரீட்சைகள் மற்றும் பின்தொடரல் பரீட்சைகளில் எழுப்பப்பட்ட விடயங்களை மீளாய்வு செய்து கலந்துரையாடி திருத்தங்களின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தமை
- உள்நிலைக் கணக்காய்வு அறிக்கைகளின் பருவகால மீளாய்வும் உள்நிலைக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகையின் பருவகால மீளாய்வும்
- தகவல் முறைமைச் செயல்விதிகளை மீளாய்வு செய்து பொருத்தமான மாற்றங்களைப் பரிந்துரைத்து அவற்றின் அமுல்படுத்தலின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல்

2016 டிசம்பர் 31 இல் முடிவடைந்த நிதி வருடத்தின் போது 5 கூட்டங்கள் நடத்தப்பட்டன. BAC உள்நிலை கணக்காய்வு அறிக்கைகளை பரிசீலித்து அதிலுள்ள குறைகளை அவதானித்து சம்பந்தப்பட்ட DGMM/திணைக்களங்களின் தலைவர்களினால் வழங்கப்பட்ட பதில்களை பரிசீலித்து அவதானிக்கப்பட்ட குறைபாடுகளை திருத்துவதற்கு எடுக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகளை கண்காணித்தது. BAC கூட்டங்களின் கூட்ட அறிக்கைகள் தகவலுக்காக சபைக்கு அறிக்கையிடப்பட்டன.

இலங்கை மத்தியவங்கி நியதிச்சட்ட பரீட்சை அறிக்கைகள் மற்றும் 2015 டிசம்பர் 31ல் முடிவடைந்த வருடத்திற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை ஆகியவற்றில் எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பாக 2016 ஆம் ஆண்டின் போது முகாமைத்துவத்தினால் எடுக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகளை BAC பின்தொடர்ந்தது.

கணக்காய்வுக்காகவும் நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மற்றும் சமர்ப்பணத்தில் இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுக்கு இயைபுறுவதற்காகவும் கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் தேவைப்படுத்தப்படும் சகல தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குவதை BAC உறுதிப்படுத்தியது. போதிய அளவிலான கட்டுப்பாடுகளும் செயல்விதிகளும் அமுலில் உள்ளன மேலும் சகல முக்கிய விடயங்களிலும் BAC யின் சாசனங்களுக்கு இயைபுறுள்ளது என்ற கருத்தினை BAC கொண்டுள்ளது.



ஜெஹான் பி. அமரதுங்க
தலைவர்
சபைக் கணக்காய்வுக்குழு
2017 மார்ச் 22

சபை மனிதவள மற்றும் ஊதியக்குழு அறிக்கை (BHRRC)

நோக்கெல்லை

மனிதவள மற்றும் ஊதியக்கொள்கைகளை உருவாக்குவதற்கும் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான உடயமாரக்கங்களை முன்னெடுப்பதற்கும் BHRRC பொறுப்பானதாகும். இவர்களினால் உருவாக்கப்படுகின்ற கொள்கைகள் கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டு சகல சந்தர்ப்பங்களிலும் பின்பற்றப்படுகின்றன என்பதைக் குழு உறுதிப்படுத்துகின்றது. மற்றும் குழுவானது ஆட்சேர்ப்புக்கள், சம்பளங்களைத் தீர்மானித்தல் மற்றும் ஊழியர்களுக்கான ஏனைய நலன்கள் ஆகியவற்றில் முக்கியமான வகிபாத்திரத்தை வகிக்கின்றது. நிறைவேற்று முகாமைத்துவத்தின் சேவை நீடிப்பினை வழங்குவதற்கான அதிகாரம் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் சபைக்கு இது தொடர்பாக பரிந்துரைகளையும் குழு வழங்குகின்றது.

குழுவானது பெருநிறுவன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ உறுப்பினர்களுக்கான ஊழியர் ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

ஆக்கக்கூறு

குழுவானது சபையில் 3 பணிப்பாளர்களை கொண்டுள்ளது. மேலும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரையும் கொண்டுள்ளது (பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர்) BHRRC இன் தற்போதைய உறுப்பினர்கள்:

- திரு. ஹேமசிறி பர்னாந்து - தலைவர்
- திரு. பெலிசியன் பெரேரா
- திரு. ரி.டி.அன்டன் எஸ். ஹேமந்த
- திரு. என். வசந்தகுமார் - பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொதுமுகாமையாளர்

வங்கியின் வேறு யாராவது உத்தியோகத்தர்கள் அழைப்பின் பேரில் கூட்டங்களில் சமூகமளிக்கலாம்.

குழுக் கூட்டங்கள்

குழுவானது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அதன் நோக்கெல்லைவில் வரும் விடயங்களைக் கலந்துரையாடுவதற்காக கூடு சபைக்கு அறிக்கை இருக்கின்றது. BHRRC இன் கூட்ட நடப்பெண் சபையின் இரண்டு பணிப்பாளர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரும் ஆகும்.



திரு. ஹேமசிறி பர்னாந்து
தலைவர்

சபை மனிதவள மற்றும் ஊதியக்குழு
2017 மார்ச் 27

சபை ஒருங்கிணைத்த அபாயநேர்வு முகாமைத்துவக் குழு (BIRMC) அறிக்கை

நோக்கெல்லை

பணிப்பாளர் சபையினால் குறித்துரைக்கப்பட்டள்ளவாறு வங்கியின் அபாயநேர்வு உபாய மார்க்கத்தின் அமுல்படுத்தலுக்கு BIRMC பொறுப்பானதாகும். வியாபார அலகுகளின் வினைத்திறன்மிகு செயற்பாடுகளுக்கான சட்டகங்களை அங்கீகரிப்பதற்கும் அபாயநேர்வுகளைக் கண்காணிப்பதற்கும் குழுவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள சூழமைவினும் வங்கியின் அபாயநேர்வுத் தோற்றப்பாட்டினை மீளாய்வு செய்வதற்கான பொறுப்பினையும் குழு கொண்டுள்ளது.

கடன், சந்தை, திரவத்தன்மை, இயக்க ரீதியான அபாயநேர்வு மற்றும் உபாயமார்க்க அபாயநேர்வு ஆகியவற்றினைப் பொருத்தமான அபாயநேர்வுக் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி மதிப்பிட்டு சபைக்குத் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கான பொறுப்பினையும் குழு கொண்டுள்ளது. அபாயநேர்வு முகாமைத்துவம் தொடர்பான ஏனைய பொறுப்புக்களின் மத்தியில் குழுவானது கடன், நிதி, இயக்கங்கள் மற்றும் சட்ட/இயைபுறல் ஆகியவை தொடர்பான அமுல்படுத்தல் மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவத்தின் மேற்பார்வைகளைக் கண்காணிப்பதுடன் அபாயநேர்வு விளைவுகளைத் தணிப்பதற்கு உரிய திருத்த நடவடிக்கைகளையும் எடுக்கின்றது.

ஆக்கக்கூறு


குழுவானது குறைந்தது பணிப்பாளர் சபையின் 3 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்) ஆகியோரையும் கொண்டுள்ளது. BIRMC இன் தற்போதைய உறுப்பினர்கள்,

- திரு. ஜெஹான் பீ. அமரதுங்க - தலைவர்
- திரு. ஜி.ஈ. சந்திரா ஏக்கநாயக்க
- திரு.பெலிசியன் பெரேரா
- திரு. என். வசந்தகுமார் - பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்
- திரு. ரசித குணவர்தன - பிரதிப் பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்)

வங்கியின் வேறு யாராவது உத்தியோகத்தர்கள் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

குழுக்கூட்டங்கள்

அபாயநேர்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்களைக் கலந்துரையாடுவதற்காக குழு காலாண்டுக்கு ஒரு முறை கூடி அதன் பரிந்துரைகளை சபைக்கு வழங்குகிறது. BIRMC இன் கூட்ட நடப்பெண் சபையின் இரண்டு பணிப்பாளர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரும் ஆகும்.



ஜெஹான் பீ. அமரதுங்க

தலைவர்

சபை ஒருங்கிணைத்த அபாயநேர்வு முகாமைத்துவக் குழு (BIRMC)

2017 மார்ச்சு 27

சபை நிறைவேற்றுக் கடன் குழு (BECC) அறிக்கை

நோக்கெல்லை

ரூபா. 1000 மில்லியன் வரையிலான கடன் முன்மொழிவுகளை வாடிக்கையாளர்களுக்கும் உதவிப் பொது முகாமையாளர் தரத்திற்கு மேற்பட்ட பணியாளர் உறுப்பினருக்கும் அங்கீகரிப்பதற்கான அதிகாரம் BECC இற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடன் மீள்திட்டமிடல் முன்மொழிவுகளைப் பரிசீலிப்பதற்கும் ஒரே தொகையாக கொடுத்துத் தீர்ப்பதற்கும் BECCக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்கக்கூறு


குழுவானது குறைந்தது 2 சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரையும் பிரதிப் பொது முகாமையாளரையும் (அபாயநேர்வு முகாமைத்துவம்) கொண்டுள்ளது. BECC இன் தற்போதைய உறுப்பினர்கள்:

- கலாநிதி அமிந்த எம். பெரேரா - தலைவர்
- திரு. ரீ.டி. அன்டன் எஸ். ஹேமந்த
- திரு. கிறிஸ் ராஜேந்திரன்
- திரு. என். வசந்த குமார் - பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்
- திரு. ரசித குணவர்தன - பிரதிப் பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்)

வங்கியின் வேறு யாராவது உத்தியோகத்தர்கள் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

குழுக்கூட்டங்கள்

குழுவானது குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவை கூடுகின்றது. BECC இன் கூட்ட நடப்பெண் இரண்டு சபைப் பணிப்பாளர்கள் உள்ளடங்கலாக நான்கு உறுப்பினர்கள் ஆகும்.



கலாநிதி அமிந்த எம். பெரேரா

தலைவர்

சபை நிறைவேற்றுக் கடன் குழு

2017 மார்ச்சு 24

சபை நியமனக் குழு (BNC) அறிக்கை

நோக்கெல்லை

BNC இன் பிரதான செயற்பாடு பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரைத் தெரிவுசெய்வதற்கான/நியமிப்பதற்கான செயல்விதியினை அமுல்படுத்துவதாகும். பொது நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் பிரதான முகாமைத்துவப் பதவிகளுக்கான அல்லது பதவி உயர்வுகளுக்கான தகைமையினைக் கருத்திற்கொள்வதற்கான தெரிவுப்பலையினைக் குழு நிர்ணயிக்கின்றது.

காலத்திற்குக் காலம் குழுவானது மேலதிக புதிய அனுபவத்திற்கான தேவைப்பாடுகளையும் ஓய்வுபெற்றுச் செல்லும் பிரதான முகாமைத்துவ ஆளணியினரின் பதவி வரிசைக்கான ஏற்பாடுகளையும் பரிசீலித்துப் பரிந்துரைப்பதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது.

ஆக்கக்கூறு

குழுவானது பணிப்பாளர் சபையிலிருந்து குறைந்தது 3 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தற்போதைய BNC இன் உறுப்பினர்கள்,

- திரு. ஹேமசிறி பர்னாந்து - தலைவர்
- திரு. ஜெஹான் பீ. அமரதுங்க
- திரு. ஜி.ஈ. சந்திரா ஏக்கநாயக்க

அழைப்பின் பேரில் பொது நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்.

குழுக்கூட்டங்கள்

குழுவானது காலாண்டு அடிப்படையில் கூடி சபைக்கு அறிக்கையிடுகின்றது. BNC இன் கூட்ட நடப்பெண் 3 பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகும்.



ஹேமசிறி பர்னாந்து

தலைவர்

சபை நியமனக் குழு (BNC)

2017 மார்ச்சு 27

சபை முதலீட்டு வங்கிச் சேவைக் குழு (BIBC) அறிக்கை

நோக்கெல்லை

முதலீட்டு வங்கிச் சேவை மாதிரியினையும் வங்கியின் முதலீட்டு வங்கிச் சேவைப் பிரிவின் இயக்கங்களையும் கிரமமாக மீளாய்வு செய்வதற்காகவே BIBC உருவாக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனை எல்லைகளுக்கு, புதிய முதலீட்டு உற்பத்திகளுக்கு, இருப்புத் தரக்களின் பயன்பாட்டிற்கு, விற்பனைத் தளங்களுக்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைமைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அதிகாரம் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆக்கக்கூறு


குழுவானது சபையிலிருந்து குறைந்தது 2 பணிப்பாளர்களையும் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரையும் பிரதிப் பொது முகாமையாளரையும் (அபாயநேர்வு முகாமைத்துவம்) கொண்டுள்ளது. BIBC இன் தற்போதைய உறுப்பினர்கள்:

- திரு. ஜெஹான் பீ. அமரதுங்க - தலைவர்
- திருமதி. ஜி.ஈ. சந்திரா ஏக்கநாயக்க
- திரு. என். வசந்த குமார் - பொது நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்
- திரு. ரசித குணவர்தன - பிரதிப் பொது முகாமையாளர் (அபாயநேர்வு முகாமைத்துவம்)

திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச் சேவைத் தலைவர் அழைப்பின் பேரில் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார். வங்கியின் வேறு யாராவது உத்தியோகத்தர்கள் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

குழுக்கூட்டங்கள்

குழுவானது காலாண்டுக்கு ஒரு தடவை கூடி அதற்கு அதிகாரமளிக்கப்பட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுகின்றது. BIBC இன் கூட்ட நடப்பெண் நான்கு உறுப்பினர்களாகும் இதில் சபைப் பணிப்பாளர்கள் இருவர் உள்ளடங்குகின்றனர்.



ஜெஹான் பீ. அமரதுங்க

தலைவர்

சபை முதலீட்டு வங்கிச் சேவைக் குழு (BIBC)

2017 மார்ச்சு 27

சபைத் தகவல் தொழில்நுட்பக் குழு (BITC) அறிக்கை

நோக்கெல்லை

தகவல் தொழில்நுட்பத்தின் மீது தங்கியிருக்கின்ற மட்டத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப ஆளுகையின் கேள்விகளுக்கு வங்கி ஈடுகொடுப்பதற்காகவும் வங்கிக்கு உதவுவதற்காக BITC நியமிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்திற்கான ஒட்டுமொத்த உபாய மார்க்கங்களை நிர்ணயிப்பதற்கும் உருவாகி வரும் கேள்விகளுக்குச் சேவையாற்றுவதற்காக சபைக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பரிந்துரைப்பதற்கும் குழு பொறுப்பாக இருக்கின்றது.

ஆக்கக்கூறு

சபையானது இரண்டு பணிப்பாளர் சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. BITC இன் தற்போதைய உறுப்பினர்கள்,

- திரு. ஹேமசிறி பர்னாந்து - தலைவர்
- திரு. ஜெஹான் பீ. அமரதுங்க

வங்கியின் வேறு யாராவது உத்தியோகத்தர்கள் அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

BITC இன் கூட்ட நடப்பெண் இரண்டு உறுப்பினர்களாகும்.



திரு. ஹேமசிறி பர்னாந்து

தலைவர்

சபை தகவல் தொழில்நுட்பக் குழு (BITC)

2017 மார்ச்சு 27

உள்ளிலைக்கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்களின் கூற்று

பொறுப்பு

வங்கிச் சேவைச் சட்டப் பணிப்புரைக்கமைய 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்கப் பிரிவு 3 (8) (ii) (b), மக்கள் வங்கியின் (வங்கி) நிதி அறிக்கையிடல் மீதான உள்ளிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய இந்த அறிக்கையினைப் பணிப்பாளர் சபை சமர்ப்பிக்கின்றது.

வங்கி முகங்கொடுக்கின்ற முக்கியமான அபாயநேர்வுகளை அடையாளம் கண்டு, மதிப்பீட்டு, முகாமைத்துவம் செய்வதற்காக சபை தொடர்ச்சியான செயன்முறை ஒன்றினை நிறுவியுள்ளது. இந்தச் செயன்முறையானது வியாபாரச் சூழலுக்கு அல்லது ஒழுங்குபடுத்தல் வழிகாட்டல்களுக்கு மாற்றங்கள் ஏற்படும் போது நிதி அறிக்கையிடல் மீது உள்ளிலைக் கட்டுப்பாடுகளின் முறைமையினை மேம்படுத்துவதனை உள்ளடக்குகின்றது. இந்தச் செயன்முறையானது சபையினால் கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டு இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட உள்ளிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்கள் கூற்றுக்கள் மீதான வங்கிப் பணிப்பாளர்களுக்கான வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வழிகாட்டலில் வழங்கப்பட்டுள்ள உள்ளிலைக் கட்டுப்பாட்டு முறைமையின் மதிப்பீட்டிற்கான அடிப்படைகளைக் கருத்திற்கொண்டு நிதி அறிக்கைகள் மீதான உள்ளிலைக் கட்டுப்பாடுகளை வங்கி மதிப்பீட்டுள்ளது.

அமுலிலுள்ள நிதி அறிக்கையிடல் மீதான உள்ளிலைக் கட்டுப்பாடுகளின் முறைமையானது உறுதியானதும் நிதி அறிக்கையிடலின் நம்பகத்தன்மை தொடர்பான நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்கு போதியதும் என்கின்ற கருத்தினைச் சபை கொண்டுள்ளதுடன் புறநிலை நோக்கங்களுக்காக நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பானது பொருத்தமான கணக்கீட்டு தராதரங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ள என்கின்ற கருத்தினையும் சபை கொண்டுள்ளது.

வங்கி முகங்கொடுக்கும் அபாயநேர்வுகள் பற்றிய சபையின் கொள்கைகள் மற்றும் செயல்விதிகளை அமுல்படுத்துவதில் முகாமைத்துவம் வங்கிக்கு உதவுவதுடன் இந்த அபாயநேர்வுகளைத் தணித்துக் கட்டுப்படுத்துவதற்காக பொருத்தமான உள்ளிலைக் கட்டுப்பாடுகளை வடிவமைத்து இயக்கிக் கண்காணிப்பதற்கும் உதவுகின்றது.

நிதி அறிக்கையிடல் மீதான

உள்ளிலை கட்டுப்பாட்டு முறைமையின் வடிவமைப்பு மற்றும் செயற்திறனை மீளாய்வு செய்வதில் பிரயோகிப்பதற்கு நடைமுறைப்படுத்தப்படும் செயன்முறையில் உள்ள பிரதான அம்சங்கள்

நிதி அறிக்கையிடல் தொடர்பான உள்ளிலைக் கட்டுப்பாடுகளின் முறைமைகளின் போதுநிலை மற்றும் வெளிப்படத்தன்மையை மீளாய்வு செய்வதில் உள்ள பிரதான செயன்முறைகள் பின்வருவன ஆகும்.

- வங்கியின் நாளாந்த இயக்கங்களின் செயற்திறனை உறுதிப்படுத்துவதில் சபைக்கு உதவுவதற்கு சபையினால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் வங்கியின் செயற்பாடுகள், பெருநிறுவனக் குறிக்கோள்கள், உபாயமார்க்கங்கள், வருடாந்த வரவுசெலவுத்திட்டங்கள் அதேபோல் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் வியாபார நெறிப்படுத்தல்கள் ஆகியவற்றிற்கு அமைவாகவே வங்கியின் இயக்கங்கள் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- வங்கியின் உள்ளிலைக் கணக்காய்வுத் திணைக்களமானது கொள்கைகள் மற்றும் செயல்விதிகளுடன் இயைபுறுவதைப் பரிசீலிப்பதுடன் தொடர்ச்சியான அடிப்படையில் மாதிரிகளையும் சுழலும் செயல்விதிகளையும் பயன்படுத்தி உள்ளிலைக் கட்டுப்பாட்டு முறைமைகளின் செயற்திறனைப் பரிசீலிக்கின்றது. மேலும் இயைபுறாமைக்கான ஏதாவது முக்கியமான காரணிகள் கண்டறியப்பட்டால் அவற்றினைக் கோடிட்டுக் காட்டுகின்றது. உள்ளிலைக் கணக்காய்வு ஒப்படைகள் சகல பிரிவுகளிலும் கிளைகளிலும் நடத்தப்படுகின்றன. அவை நடத்தப்படுகின்ற அளவானது சுயாதீனமானதும் நடுநிலையானதுமான அறிக்கையினை வழங்குவதற்காக மதிப்பீட்டு அபாயநேர்வு மட்டத்தினைத் தீர்மானிக்கின்றது. வருடாந்தக் கணக்காய்வுத் திட்டமானது சபைக் கணக்காய்வுக்குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றது. உள்ளிலைக் கணக்காய்வுத் திணைக்களம் கண்டறிந்தவைகள் சபைக் கணக்காய்வுக்குழு அதன் பருவகாலக் கூட்டங்களில் மீளாய்வு செய்வதற்காக சபைக் கணக்காய்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

- வங்கியின் சபைக் கணக்காய்வுக்குழு-வானது உள்ளிலைக் கணக்காய்வுத் திணைக்களம், ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகள் மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றினால் அடையாளம் காணப்பட்ட உள்ளிலைக் கட்டுப்பாட்டு விடயங்களை மீளாய்வு செய்து அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் உள்ளிலைக் கட்டுப்பாட்டு முறைமைகள் ஆகியவற்றின் பொதுநிலை மற்றும் செயற்திறனை மதிப்பீடு செய்கின்றது. மேலும் அவை கணக்காய்வுகளின் நோக்கெல்லை மற்றும் கணக்காய்வுகளின் தரம் ஆகியவற்றில் கவனம் குவித்து உள்ளிலைக் கணக்காய்வுச் செயற்பாடுகளையும் மீளாய்வு செய்கின்றன. சபை கணக்காய்வுக்குழுவின் கூட்ட அறிக்கைகள் வங்கியின் பணிப்பாளர் சபையின் கூட்டங்களில் கிரமமான அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சபை கணக்காய்வுக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட செயற்பாடுகளின் விபரங்களைச் சபைக் கணக்காய்வுக்குழு அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளன. பக்கம் 48ஐப் பார்க்கவும்.
- உள்ளிலைக் கட்டுப்பாட்டு முறைமையினை மதிப்பீடு செய்கையில் வங்கியின் அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் வங்கியின் நிதிக்கூற்றுக்களின் முக்கியமான கணக்குகள் மற்றும் வெளிக்கூறல்களுடன் தொடர்புடைய சகல செயல்விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் மீளாய்வு செய்து இற்றைப்படுத்தினர். வங்கியின் உள்ளிலைக் கணக்காய்வு திணைக்களமானது இந்த செயல்விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வடிவமைப்பு மற்றும் செயற்திறனைப் பொருத்தப்பட்டினை தொடர்ந்து நடைபெறும் அடிப்படையில் பரிசீலித்தது.
- வங்கியானது 2012ஆம் ஆண்டிலே LKAS மற்றும் SLFRS ஆகியவற்றினை உள்ளடக்கிய புதிய இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியது. மேற்கூறிய கணக்கீட்டு தராதரங்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் பிரயோகிக்கப்பட்ட செயன்முறைகளுடன் செயல்விதிகளும் 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் புறநிலை மற்றும் உள்ளிலைக் கணக்காய்வாளர்கள், ஒழுங்குபடுத்துநர்கள், மற்றும் சபைக் கணக்காய்வுக்குழு ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்ட பின்னூட்டல்களின் அடிப்படையில் மேலும் வலுப்படுத்தப்பட்டன.

- 2018 ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் விநியோகிக்கப்பட்டுள்ள நிதிச்சாதனங்கள் பற்றிய SLFRS 9 எனும் கணக்கீட்டுத் தராதரங்களின் தேவைப்பாடுகள் பற்றியும் வங்கி பரிசீலித்துள்ளது. வங்கியானது நிதிச்சாதனங்கள் மீது - பதிவு மற்றும் அளவீடு - LKS 39 இன் கீழ் தற்போது பிரயோகிக்கப்பட்டு வரும் ஏற்பட்ட கடன் இழப்பு அடிப்படையுடன் ஒப்பிடும் போது வங்கியானது எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு அடிப்படையில் நிதிச்சாதனங்களின் சந்தைவிலைக் குறைவு நடக்கக்கூடிய மீது தாக்கத்தினை அடையாளம் காணும் செயல்முறையில் உள்ளது. இது தற்போது பதிவு மற்றும் அளவீடு - நிதிச்சாதனங்களின் மீது LKAS 39 இன் கீழான பிரயோகிக்கப்பட்டு வரும் ஏற்பட்ட கடன் இழப்பு அடிப்படையுடன் ஒப்பிடத்தக்கதாகும்.
- 2015ஆம் ஆண்டின் நிதி வருடத்தின் போது உள்நிலைக் கட்டுப்பாட்டு முறைமைகளுடன் தொடர்புபட்டதாக புறநிலைக் கணக்காய்வாளர்களினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் கருத்திற்கொள்ளப்பட்டு பொருத்தமான விடத்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் வருடங்களில் தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்களை அடையாளம் காணுதல் பற்றிய கட்டுப்பாடுகளின் ஆவணப்படுத்தலினை மேம்படுத்துவதற்கு செயல்விதிகளை உருவாக்க மேலதிக பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உறுதிப்படுத்தல்

மேற்குறிப்பிடப்பட்ட செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு வங்கியின் நிதி அறிக்கையிடல் முறைமையானது புறநிலை நோக்கங்களுக்காக நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மற்றும் நிதி அறிக்கைகளின் நம்பகத்தன்மை தொடர்பாக நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வங்கி உத்தரவாதப்படுத்துவதுடன் இவை இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகவும் இலங்கை மத்தியவங்கியின் தேவைப்பாடுகளுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் வங்கி உறுதிப்படுத்துகின்றது.

புறநிலைக் கணக்காய்வாளர்களின் கூற்றுக்களின் மீளாய்வு

2016 டிசெம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள உள்நிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய மேற்குறிப்பிட்ட பணிப்பாளர்களின் கூற்றினைப் புறநிலை கணக்காய்வாளர்கள் மீளாய்வு செய்து, வங்கியின் உள்நிலைக் கட்டுப்பாட்டு முறைமையின் செயற்திறன் மற்றும் வடிவமைப்பினை மீளாய்வு செய்வதற்காகச் சபை நடைமுறைப்படுத்திய செயல்முறையினைப் பற்றிய தமது புரிதலுடன் கூற்றானது ஒத்திசையாமல் உள்ளது என்று நம்புவதற்கு ஏதுவான காரணம் எதுவும் தமது கவனத்திற்கு தென்படவில்லையென சபைக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

நிதி அறிக்கையிடல் மீதான உள்நிலைக் கட்டுப்பாடுகளுடன் தொடர்புடைய புறநிலைக் கணக்காய்வாளர்களின் உத்தரவாத அறிக்கையானது வருடாந்த அறிக்கையின் 53ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது.

சபைக்காகவும், சபையின் சார்பிலும்



ஜெஹான் பி. அமரதாங்க
பணிப்பாளர்

சபைக் கணக்காய்வுக்குழுவின் தலைவர்

2017 மார்ச் 24

உள்ளிலைக் கட்டுப்பாடு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் உறுதிப்பாட்டு அறிக்கை



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல.
My No.

BAF/D/PB/IC/2016

මගේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

27 March 2017

மக்கள் வங்கியின் உள்ளிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்களின் கூற்றுக்கள் தொடர்பாக பணிப்பாளர் சபைக்கு கணக்காய்வாளர் தலைமையதிபதி வழங்கும் உத்தரவாத அறிக்கை

அறிமுகம்

2016 டிசெம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் வங்கியின் உள்ளிலைக் கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் கூற்றின் உத்தரவாதத்தினை இந்த அறிக்கை வழங்குகின்றது. உத்தரவாத ஈடுபாட்டினை மேற்கொள்கையில் அரசு சேவையில் ஈடுபட்டுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உதவி எனக்கு கிடைத்தது.

முகாமைத்துவத்தின் பொறுப்பு

2007ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வங்கிச் சேவைச் சட்டத்தின் பிரிவு 3 (8) (ii) (b) ற்கு இயையாக இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உள்ளிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்களின் கூற்றுத் தொடர்பான வங்கிப் பணிப்பாளர்களின் வழிகாட்டல்களுக்கு அமைவாகக் கூற்றினைத் தயாரித்துச் சமர்ப்பிக்கப் பொறுப்பினை முகாமைத்துவம் கொண்டுள்ளது.

SLSAE 3050 உடன் எனது பொறுப்பு

இயைபுறமும்

நான் நிறைவேற்றிய பணிகளின் அடிப்படையில் கூற்றுத் தொடர்பாக பணிப்பாளர் சபைக்கு அறிக்கையினைச் சமர்ப்பிப்பதே எனது பொறுப்பாகும். நான் எனது ஈடுபாட்டினை உத்தரவாத ஈடுபாடுகள் SLSAE 3050 இலங்கைத் தராதரத்துக்கு அமைவாக நடத்தியுள்ளேன் - இது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உள்ளிலைக் கட்டுப்பாடுகள் பற்றிய பணிப்பாளர்கள் கூற்றுக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவாத அறிக்கைக்கானதாகும்.

நிறைவேற்றப்பட்ட பணியின் தொகுப்பு

கூற்றானது பணிப்பாளர்களினால் அல்லது பணிப்பாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தினால் ஆதாரப்படுத்தப்படுகின்றதா மேலும் அவை வங்கியின் உள்ளிலைக் கட்டுப்பாட்டு முறைமைகளை மீளாய்வு செய்வதற்காகப் பணிப்பாளர்கள் ஏற்று நடவடிக்கைப்படுத்திய செயல்முறையினை

பொருத்தமாகப் பிரதிபலிக்கின்றதா என்பதை மதிப்பிடுவதற்காகவே எனது பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குறிக்கோளினை அடைவதற்காக பின்வரும் செயல்விதிகளை நிறைவேற்றியதன் மூலம் பொருத்தமான சான்றுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

- உள்ளிலைக் கட்டுப்பாட்டின் வடிவமைப்பு மற்றும் செயற்திறனின் மீளாய்விதற்காக பணிப்பாளர் சபையினால் வரையறுக்கப்பட்ட செயல்முறையினைப் பற்றிய புரிதலினைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்பாளர்கள் வேண்டப்பட்டதுடன் வருடாந்த அறிக்கையிலே பணிப்பாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கூற்றுடன் அவர்களது புரிதல் ஒப்பிடப்பட்டது.
- பணிப்பாளர்கள் வழங்கியுள்ள கூற்றுக்களை ஆதாரப்படுத்துவதற்கு பணிப்பாளர்களினால் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
- பணிப்பாளர்கள் வழங்கிய கூற்றுக்கள் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வினால் பெற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.
- பணிப்பாளர் சபைகளது கூட்ட அறிக்கைகளை மீளாய்வு செய்தமையும் பொருத்தமான சபைக் குழுக்களின் கூட்ட அறிக்கைகளை மீளாய்வு செய்தமையும்
- உள்ளிலைக் கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் கூற்றானது மீளாய்வின் கீழுள்ள வருடத்தினை உள்ளடக்குகின்றதா என்பதைப் பரிசீலித்து ஏதாவது முக்கியமான விடயங்கள் எழுகின்றதா என்பதை அடையாளம் காண்பதற்கு போதிய செயல்முறைகள் அமுலில் உள்ளனவா என்பதுவும் பரிசீலிக்கப்பட்டது.
- உள்ளிலைக் கட்டுப்பாடுகளின் அறிக்கை உள்ளடங்கலாக வருடாந்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, பணிப்பாளர் சபையின் சமர்ப்பணத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டமை
- ஏனைய போதிய பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகள் நிலவுவதாக நியாயமான முறையில் எதிர்பார்க்கப்பட முடியாத சந்தர்ப்பத்திலே உள்ளிலைக் கட்டுப்பாட்டுக் கூற்றுக்கு முக்கியமான விடயங்கள் தொடர்பாகப் பணிப்பாளர்களிடமிருந்து எழுத்து மூலமான சமர்ப்பணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்

கூற்றானது சகல அபாயநேர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை உள்ளடக்குகின்றதா

என்பதை நான் பரிசீலிப்பதற்கும் அல்லது வங்கியின் அபாயநேர்வு மற்றும் கட்டுப்பாட்டுச் செயல்விதிகளின் செயற்திறன் பற்றிய அபிப்பிராயம் ஒன்றினை நான் உருவாக்குவதற்கும் SLSAE 3050 என்னைத் தேவைப்படுத்தவில்லை. இந்த வருடாந்த அறிக்கையில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஏதாவது முக்கியமான பிரச்சினைகளின் மிக முக்கியமான உள்ளிலைக் கட்டுப்பாட்டு அம்சங்களைக் கையாள்வதற்காக விபரிக்கப்பட்டுள்ள செயல்முறைகள் உண்மையிலேயே அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்குமா என்பதைப் பரிசீலிப்பதற்கும் SLSAE 3050 என்னைத் தேவைப்படுத்தவில்லை.

முடிவு

உள்ளிலைக் கட்டுப்பாட்டு முறைமைகளை மதிப்பிடுகையில் வங்கியின் நிதிக்கூற்றுக்களின் முக்கியமான கணக்குகள் மற்றும் வெளிக்கூறல்களுடன் தொடர்புபட்டுள்ள சகல செயல்விதிகளும் கட்டுப்பாடுகளும் ஒப்பிட்டு நோக்கப்பட்டு நிதி வருடத்தின் பிந்திய பகுதியின் போது ஒரு செயல்விதி சார்ந்த கையேட்டு வடிவிலே ஒரு விரிவான வழிகாட்டல் உருவாக்கப்பட்டு பரிசீலிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வரும் வருடங்களில் தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்களின் அடையாளப்படுத்தல் தொடர்பான கட்டுப்பாடுகளின் ஆவணப்படுத்தலை மேம்படுத்துவதற்கு முகாமைத்துவம் செயல்விதிகளை மேலும் விருத்தி செய்வதற்கு எண்ணியுள்ளது.

வங்கியின் நிதி அறிக்கையிடல் மீதான உள்ளிலைக் கட்டுப்பாடுகளின் வடிவமைப்பு மற்றும் செயற்திறன் மீளாய்வில் பணிப்பாளர் சபை கைக்கொண்ட செயல்முறை எனது அறிவுக்கெட்டிய வரை வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கூற்றுடன் பொருந்தாமலுள்ளது என நான் நம்புவதற்கு, நிறைவேற்றப்பட்ட செயல்விதிகளின் அடிப்படையில், எதுவும் எமது கவனத்திற்கு வரவில்லை.

எச்.எம். காமினி விஜேசிங்ஹு
கணக்காய்வாளர் தலைமையதிபதி

அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்தல்

மக்கள் வங்கிக் குழுமத்தில் நீடுறுதியான பங்கீடுபட்டாளர் பெறுமதியை உருவாக்குவதற்கு அபாயநேர்வின் முனைப்பான அடையாளப்படுத்தலும் அதன் முகாமைத்துவமும் அடிப்படையானது என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். அதிகரித்த இயங்கு சக்தியும் போட்டித்தன்மையும் கொண்ட இயக்கச் சூழலுக்கு பதிலளிக்குமுகமாகவும் பரிணமித்து வரும் அபாயநேர்வுகள் மற்றும் முக்கியமான ஒழுங்குபடுத்தல் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் குழுமத்தின் CNI தொடர்ச்சியாக அபாயநேர்வு முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான தொடரான தேவை காணப்படுகின்றது. இது அபாயநேர்வினை நோக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பூரணமான அணுகுமுறைக்குக் காரணமாக அமைந்துள்ளதுடன் வளர்ச்சி மற்றும் அபாயநேர்வுப் பரிசீலிப்புக்களை சாதாரணமாகச் சமநிலைப்படுத்துகின்ற நிறுவனக் கலாச்சாரத்தின் தோற்றத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.


அபாயநேர்வு வெளிக்கூறல்களின் தோற்றப்பாடு

அபாயநேர்வு ஆளுகை	அபாயநேர்வு முகாமைத்துவ அறிக்கை
அபாயநேர்வு முகாமைத்துவத்திற்கான அணுகுமுறை	✓
அபாயநேர்வு முகாமைத்துவத்திற்கு முகங்கொடுக்கக்கூடிய எல்லை	✓
அழுத்தப் பரிசோதனை	✓
கடன் அபாயநேர்வு	✓
சந்தை அபாயநேர்வு	✓
திரவத்தன்மை அபாயநேர்வு	✓
இயக்க அபாயநேர்வு	✓
இயைபுறல் அபாயநேர்வு	✓
உபாயமார்க்க அபாயநேர்வு	✓
நன்மதிப்பு அபாயநேர்வு	✓
குழும அபாயநேர்வு முகாமைத்துவம்	✓

அபாயநேர்வு முகாமைத்துவத்தின் சிறப்புக் கூறுகள் - 2016

கடன் அபாயநேர்வு

ரூபா. பில்லியன்




■ முகு கடன்களும் முற்கொடுப்பனவுகளும் (ரூ பில்லியன்)
● விகிதாசாரம்

பட்டியலின் தரம் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றது.

திரவத்தன்மை அபாயநேர்வு

%




■ ஒரு மாதம் வரையிலான இடைவெளி எல்லை
● எல்லை

ஒரு மாதம் வரையிலான கால எல்லையில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சி பொருந்தாமை.

சந்தை அபாயநேர்வு

Var - US \$

NOP - US \$ million




■ அதிஉச்ச NOP
● அதிஉச்ச VaR

FX NOP மற்றும் VaR 99 னால் வெளிநாட்டுநாணய அபாயநேர்வு ஒருநாள் வைத்திருக்கும் காலப்பகுதிக்கான நம்பிக்கை நடட்டம்.

இயக்க நடட்டங்களின் போக்கு 2012- 2016

ரூபா. பில்லியன்




■ சாதாரண வங்கிச்சேவை
■ அடகு வைத்தல்

இயக்க நடட்டங்களின் போக்கு

அபாயநேர்வு ஆளுகை

அபாயநேர்வினை மேற்பார்வை செய்வதற்கான, அபாயநேர்விற்கு முகங்கொடுப்பதற்கான மட்டங்களைத் தீர்மானிப்பதற்கான, அபாயநேர்வுக் கொள்கைகளை உருவாக்குவதற்காக அமுலில் உள்ள அபாயநேர்வு முகாமைத்துவச் செயன்முறை மற்றும் செயல்விதிகளின் செயற்திறனை உறுதிப்படுத்துவதற்கான உயர் பொறுப்பினை குழுமத்தின் சபையும் பணிப்பாளர்களும் கொண்டுள்ளனர். கீழே வழங்கப்பட்டுள்ளவாறு அபாயநேர்வு முகாமைத்துவம் தொடர்பான அதன் கடமைகளை நிறைவேற்றுவதில் பல உப குழுக்களும் நிறைவேற்றுக் குழுக்களும் சபைக்கு உதவுகின்றன.



சபைக் குழுக்கள்

சபை ஒருங்கிணைந்த அபாயநேர்வு முகாமைத்துவக் குழு (BIRMC)

அபாயநேர்வு ஆளுகைக் கட்டமைப்புகள், கொள்கைச் சட்டகங்கள், தராதரங்கள் மற்றும் செயன்முறைகள் ஆகியவற்றின் பொதுநிலை மற்றும் அமுல்படுத்தலின் செயற்திறன் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதன் மூலமாக குழுமத்தினூடே காணப்படுகின்ற சகல அபாயநேர்வுடன் தொடர்புடைய அம்சங்களின் சுயாதீனமான மேற்பார்வையினை BIRMC வழங்குகின்றது. காலாண்டு அபாயநேர்வு முகாமைத்துவ அறிக்கைகளை மீளாய்வு செய்து மதிப்பிடுகின்ற அதேவேளை, அபாயநேர்வுக்கு முகங்கொடுக்கக்கூடிய எல்லைகளையும் குழு பணிப்பாளர் சபைக்குப் பரிந்துரைக்கின்றது. வருடத்தின் போதான குழுவின் ஆக்கக்கூறு, குறிப்பு விதிகள் மற்றும் குழுவின் செயற்பாடுகள் ஆகியவை இந்த வருடாந்த அறிக்கையின் 49ம் பக்கத்தில் BIRMC அறிக்கையில் விபரமாக வழங்கப்பட்டுள்ளன.

சபை நிறைவேற்றுக் கடன் குழு (BAC)

வங்கி அதன் கடன் கொள்கைகள் மற்றும் செயல்விதிகளை உருவாக்குவதற்கு BAC வங்கிக்கு உதவி வழங்குவதுடன் வங்கி கடன் வழங்குவது தொடர்பான நெறிப்படுத்தல்களை வழங்கி முதலீட்டுப் பட்டியல் தரக் குறிகாட்டிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றது (பாரிய கடன்களை வழங்குவதை அங்கீகரித்தல் உள்ளடங்கலாக) வருடத்தின் பொது BECC யின் செயற்பாடுகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து அறிக்கையின் 49ம் பக்கத்தினை உசாவவும்.

சபை முதலீட்டு வங்கிச்சேவைக் குழு (BIBC)

வங்கியின் முதலீட்டு உபாயமார்க்கத்தினை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள BIBC, வங்கியின் முதலீட்டுப் பட்டியலானது சபை அங்கீகரித்த பரமானங்களினுள் அமைந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.

சபை முதலீட்டு வங்கிச்சேவைக் குழு (BIBC)

வங்கியின் முதலீட்டு உபாயமார்க்கத்தினை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ள BIBC, வங்கியின் முதலீட்டுப் பட்டியலானது சபை அங்கீகரித்த பரமானங்களினுள் அமைந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.

நிறைவேற்றுக் குழுக்கள்

சொத்து மற்றும் பொறுப்புக் குழு (ALCO)

12 உறுப்பினர்களைக் கொண்ட நிறைவேற்றுக் குழுவான ALCO, சபை வரையறை செய்த செயலாற்றுகை மற்றும் அபாயநேர்வுப் பரமானங்களினுள் வங்கியின் ஐந்தொகையினை சமநிலைப்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது.

திரவத்தன்மை மற்றும் நிதியிடல் அபாயநேர்வுகளை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான கொள்கைச் சட்டகங்கள் மற்றும் செயல்விதிகளை உருவாக்குவதிலும் ALCO வங்கிக்கு உதவுகின்றது.

சொத்து-பொறுப்பு உற்பத்திகளின் விலை குறித்தல் தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பும் ALCO இணை சார்ந்ததாகும்.

இயக்க அபாயநேர்வு முகாமைத்துவக் குழு (ORMC)

8 உறுப்பினர்களைக் கொண்ட ORMC, இயக்க அபாயநேர்வு தொடர்பான விடயங்களைக் கண்காணித்து மீளாய்வு செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது.

அபாயநேர்வு முகாமைத்துவத்திற்கான

எமது அணுகுமுறை

உபாயமார்க்கத்தினை உருவாக்குதல், செயலாற்றுகையினை முகாமைத்துவம் செய்தல், அபாயநேர்வு மற்றும் ஐந்தொகை முகாமைத்துவம் ஆகியவை தொடர்பாக குழுமமானது ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுகின்றது. மக்கள் வங்கியின் குழும முகாமைத்துவச் சட்டமானது அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்வதற்கான அத்திவாரத்தினை உருவாக்குவதுடன் குழுமத்தின் அபாயநேர்வு, அபாயநேர்வுப் பரமானங்கள் ஆகியவற்றினை நிர்ணயித்து அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைக்கான நிறைவேற்று மற்றும் சபைப் பொறுப்பினை குறித்தொதுக்கின்றது.

குழுமத்தின் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டத்தின் பிரதான குறிக்கோள்களாவன:

- குழுமம் முகங்கொடுக்கக்கூடிய அபாயநேர்வு எல்லைகளைத் தீர்மானித்து, கண்காணித்து அதன் மூலதனப் பொதுநிலையினை மதிப்பீடு செய்தல்
- குழும ரீதியிலான சொத்துத் தரம் மற்றும் அபாயநேர்வின் செலவு ஆகியவற்றினை முகாமைத்துவம் செய்து உச்சப்படுத்துதல்
- ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் மற்றும் உள்நிலை எல்லைகளுக்கு இயையுறுதல்
- உருவாகி வரும் அபாயநேர்வுகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பில் குழுமத்தின் அபாயநேர்வு நெறிப்படுத்தலின் பொருத்தப்பாட்டினை கிரமமாக மதிப்பீடு செய்தல்
- நிறுவனத்தினுள் குழும ரீதியிலான அபாயநேர்வு கலாசாரத்தினை போஷித்தல்

குழுமத்தின் பூரணமான அபாயநேர்வு மற்றும் ஐந்தொகை முகாமைத்துவச் சட்டகங்கள் அறிவார்ந்த உள்ளீடுகளை உபாயமார்க்கத்திற்கும் கொள்கை உருவாக்கத்திற்கும் வழங்குவதுடன் இவை குழுமத்தின் வியாபார மற்றும் முகாமைத்துவ செயன்முறையினுள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

முதலீடுகளை மதிப்பீடு செய்யும் போது வங்கியானது முன்னெச்சரிக்கை அணுகுமுறையினைக் கைக்கொள்கின்றது. இதற்கமைய சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயநேர்வுகள் மற்றும் சாத்தியமான தாக்கங்களுக்கு உரிய கருதுகோள் வழங்கப்படுகின்றது.


வங்கி முகங்கொடுக்கத் தயாராகவுள்ள அபாயநேர்வு மட்டங்களின் சட்டகம்

குழும அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகம்

கடன் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகம்	சந்தை அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகம்	இயக்க அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகம்	திரவத்தன்மை அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகம்	இயைபுறல் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகம்
---------------------------------------	--	--	--	---

அழுத்தம் மற்றும் காட்சிநிலை பரிசீலிப்பு சட்டகம்

மூலதன முகாமைத்துவச் சட்டகம்



முன்றடுக்குப் பாதுகாப்பு

குழுமத்தின் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகமானது முன்றடுக்குப் பாதுகாப்பு மாதிரியினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது கடமைகளின் தெளிவான அடையாளப்படுத்தல் மற்றும் அறிவார்ந்த பிரிப்புக்களை உறுதிப்படுத்துவதுடன் குழுமம் அதன் அபாயநேர்வுகளை வெளிப்படத்தன்மை மிக்க மற்றும் தரப்படுத்தப்பட்ட முறையில் முகாமைத்துவம் செய்வதை இயலுமாக்குகின்றது.

முன்றடுக்குப் பாதுகாப்பு

1ஆம் அடுக்கு பாதுகாப்பு

வியாபார அலகு மட்டத்தில் அபாயநேர்வுகளை அடையாளம் கண்டு, முகாமைத்துவம் செய்து அறிக்கையிடுதல். இதன்போது குறிப்பிட்ட அபாயநேர்வுகள் அவற்றின் மூலத்திலே சாத்தியமான அளவு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துதல்

சில்லறை, மொத்த மற்றும் தொழில் முயற்சியானமை வங்கிச்சேவை

திறைசேரி

கிளை இயக்கங்கள்

தகவல் தொழில்நுட்பங்கள்

2ஆம் அடுக்கு பாதுகாப்பு

வியாபார அலகுகளில் மேற் கொள்ளப்படுகின்ற செயற்பாடு களினை கண்காணிப்பற்காக மத்திய மயப்படுத்தப்பட்ட மேற்பார்வை. இதிலே அபாய நேர்வு சட்டகங்கள் அபாய நேர்வுக்கு உட்படுவதை மீளாய்வு செய்தல், மேலும் செயன் முறைகள் தொடர்பான சுயாதீனமான பரிசீலிப்புகளை வழங்குதல், ஆகியவை உள்ளடங்குகின்றன.

அபாயநேர்வு முகாமைத்துவப் பிரிவு

இணக்கப்பாடு பிரிவு

நிதி

மனித வளங்கள்

3ஆம் அடுக்கு பாதுகாப்பு

அபாயநேர்வுக்கு உட்படுதல், செயன்முறைகள் மற்றும் அமுலிலுள்ள நடைமுறைகள் தொடர்பாக சுயாதீனமானதும் நடுநிலையானதும் உத்தரவாதத்தை வழங்குதல்


உள்நிலை கணக்காய்வு

புறநிலை கணக்காய்வு

ஒழுங்குபடுத்தல் இயைபுறல்

அபாயநேர்வு முகாமைத்துவத்தின் செயற்பாட்டு ரீதியான பொறுப்புகள்

அபாயநேர்வு முகாமைத்துவப் பிரிவானது (RMU) வங்கியின் அபாயநேர்வு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கான ஒட்டுமொத்த அதிகாரத்தினைக் கொண்டுள்ளது. இதற்கு பிரதான அபாயநேர்வு அதிகாரி தலைமை தாங்குவதுடன் (பிரதிப் பொது முகாமையாளர் - அபாயநேர்வு முகாமைத்துவம்) அவர் வியாபார அலகுகள், இலாபங்கள் மற்றும் கனபரிமாண இலக்குகளில் இருந்தும் சுயாதீனம் பெற்றவராக இயங்குகின்றார். RMU வின் கீழ் கடன், சந்தை மற்றும் இயக்க அபாயநேர்வுகளை கையாளுகின்ற விசேட பொறுப்புகளுடன் மூன்று வெவ்வேறான பிரிவுகள் நிறுவப்பட்டன. குழுமத்தின் அபாயநேர்வுக் குறிகாட்டிகள் அதன் வரையறுக்கப்பட்டுள்ள அபாயநேர்வுக்கு உட்படுவதற்கான எல்லைகளுக்கு அமைவாக உள்ளன என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளை RMU ஆனது சபை அங்கீகரித்த அபாயநேர்வுக் கொள்கைகள் மற்றும் சட்டகங்களின் அமுல்படுத்தலுக்கு பொருத்தமாக இருக்கின்றது.



அபாயநேர்வுக் கலாசாரம்

உருவாகிவரும் அச்சுறுத்தல்கள், கொள்கைகள், கருவிகள் மற்றும் உத்திகள் ஆகியவற்றினைப் பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதில் அபாயநேர்வு முகாமைத்துவ அலகு காட்டுகின்ற அபாயநேர்வு முகாமைத்துவத்திலான சிறந்த நடைமுறைகளும் உறுதியான தலைமைத்துவமும் குழுமமானது அதன் ஊழியர்களுக்கு மத்தியில் உறுதியான அபாயநேர்வு கலாசாரத்தினைப் போஷிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக சகல ஊழியர்களும் குழுமத்தின் அபாயநேர்வுக் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்குக் கடுமையாக உழைத்து வருவதுடன் குழுமத்தின் வரையறுக்கப்பட்ட அபாயநேர்வுக்கு முகங்கொடுக்கக்கூடிய எல்லைகளினுள் பங்கீடுபாட்டாளர்களின் எண்ணிக்கையை உச்சப்படுத்தி வருகின்றது.

அபாயநேர்விற்கு முகங்கொடுப்பதற்கான

எல்லைகள்

அபாயநேர்விற்கு முகங்கொடுப்பதற்கான வங்கியின் எல்லைகள் பணிப்பாளர் சபையினால் நிர்ணயிக்கப்படுவதுடன் வங்கியின் உபாயமார்க்கக் குறிக்கோள்கள் மற்றும் நிதிக் குறிக்கோள்களை அடைவதற்கான அதன் முயற்சியில் வங்கி முகங்கொடுப்பதற்கு ஆர்வமாக உள்ள அபாயநேர்வின் வகை மற்றும் அளவினை இது தெளிவாக எடுத்து விளக்குகின்றது. குழுமம் உட்படுகின்ற சகல அபாயநேர்வுகளையும் பிரதிபலிக்கின்ற பரந்த வீச்சிலான மாறிகளினூடு சகிப்புத்தன்மை எல்லைகள் மற்றும் அபாயநேர்வு ஊக்கிகள் ஆகிய வடிவத்தில் இந்த எல்லைகள் வழிப்படுத்தப்படுகின்றன. குழுமத்தின் அபாயநேர்விற்கு முகங்கொடுப்பதற்கான எல்லைகள் நுட்பம் மிக்கவையாகவும் வளர்ச்சி மற்றும் இலாபமீட்டுத் தன்மையினை நீடுறுதியான முறையில் இயலுமாக்குபவையாகவும் இருக்கின்றன. அபாயநேர்விற்கு முகங்கொடுப்பதற்கான எல்லைகள் வருடாந்த அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்படுகின்றன. (தேவை ஏற்படின்).

	எல்லை, வீச்சு			2016 டிசெம்பர் வருட முடிவில் உள்ளவாறானது	2015 டிசெம்பர் வருட முடிவில் உள்ளவாறானது
	உயர் அபாயநேர்வு	நடுத்தர அபாயநேர்வு	தாழ்வான அபாயநேர்வு		
கடன் அபாயநேர்வு					
NPL/மொத்த முற்கொடுப்பனவுகள்	>10%	5% – 10%	5%>	2.45%	1.92%
ஒதுக்கீட்டு உள்ளடக்கம்	75%>	75% – 90%	>90%	110.4%	98.3%
P&L கட்டணம்	>15%	5% – 15%	5%>	N/A	9.06%
செறிவுகள் (HHI முறை)	>0.25	0.25 – 0.15	0.15>	0.20	0.20
அறவீடுகள்	>2%	2% – 4%	>4%	30.60%	22.85%
மேலதிகப் பற்று மிகைகள்	>20%	10% – 20%	10%>	17.92%	10.92%
வெளிநாட்டு அபாயநேர்வுக்கு உட்படுதல் (OBU)	>15%	10% – 15%	10%>	0.04%	0.30%


சந்தை அபாயநேர்வு	அங்கீகரிக்கப்பட்ட எல்லை	வருட முடிவிற்கானது	
		31.12.2016	31.12.2015
தேறிய வெளிப்படுத்தலை	US \$ +/- 16 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
அங்கீகரிக்கப்பட்ட எல்லை (அபாயநேர்வில் உள்ள பெறுமதி) (ஒரு நாளைக்கு தொடர்ச்சியான 99%, மட்டும்)	US \$ 250,000	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
திரட்டிய நடவடிக்கைகள்			
– FX விற்பனை	US \$ 175,000	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
– FIS விற்பனை (பூர்த்திசெய்யப்பட்டது)	ரூபா 25 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
(பூர்த்திசெய்யப்படாதது)	ரூபா 500 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
முன்னோக்கிய FX	US \$ 300 months மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
இலங்கை அரசாங்க பிணையங்கள்			
– விற்பனை	ரூபா 150 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
– முதலீடு	ரூபா 155 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
– AFS	ரூபா 10 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
இலங்கை அபிவிருத்தி முறிகள் (SLDB)	US \$ 750 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
வங்கிகளுக்கிடையிலான கடன் பெறல்கள்	ரூபா 170 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
DBU வெளிநாட்டு நாணய கடன்பெறல்கள்	US \$ 50 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
பங்கு விற்பனைப் பட்டியலில் முதலீட்டுப்பெறுமதி	ரூபா 1,000 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
% S&P பங்குகளின் விழுக்காடு	Min: 25%	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
Gilt நம்பிக்கை பொறுப்பாட்சி எல்லை	ரூபா 2.5 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
தொகுதிக்கடன்கள்	ரூபா 5 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது
வட்டிவீத அபாயநேர்வு (DGap+VaR on Fwd Fx)	ரூபா 6.5 மில்லியன்	கிடைப்புள்ளது	கிடைப்புள்ளது

இயக்க அபாயநேர்வுக்கு முகங்கொடுக்க வேண்டிய எல்லைகள்	உயர் அபாயநேர்வு நடுத்தர அபாயநேர்வு தாழ்வான அபாயநேர்வு			2016 டிசெம்பர் வருட முடிவில் உள்ளவாறானது	2015 டிசெம்பர் வருட முடிவில் உள்ளவாறானது
	உயர் அபாயநேர்வு	நடுத்தர அபாயநேர்வு	தாழ்வான அபாயநேர்வு		
இயக்க நடவடிக்கைகள் - உள்நிலை	>25	25 – 10	<10	12	05
இயக்க நடவடிக்கைகள் - புறநிலை	>1000	400 – 1000	<400	236	248
மொத்த இயக்கச் செலவினங்களுக்கு மொத்த இயக்க நடவடிக்கைகள்	>1.0%	0.5% – 1.0%	<0.5%	0.29%	0.41%
முறைமையினைப் பெற்றுக்கொள்ளக்கூடியமை	<97.5%	97.5% – 99.8%	>99.9%	99.5	98.5
திருப்தியற்றதெனத் தரமிடப்பட்ட கிளை கணக்காய்வு வீதம் %	>15%	15%	Nil		78.76%

அழுத்தப் பரிசோதனை


சந்தை மாறிகள் மற்றும் ஏனைய அபாயநேர்வுக் காரணிகளில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கு குழுமத்தின் அபாயநேர்வுப் பட்டியல் கொண்டுள்ள நுண்மையினை மதிப்பிடுவதற்காக கிரமமான அடிப்படையில் குழுமம் அழுத்தப் பரிசோதனையில் ஈடுபடுகின்றது. ஈட்டல்கள், மூலதனம் மற்றும் சந்தை மாறிகள் மற்றும் ஏனைய அபாயநேர்வுக் காரணிகளால் ஏற்படுகின்ற திரவத்தன்மை ஆகியவற்றின் மீதான சாத்தியமான தாக்கத்தினை அளவிடுவதற்கு உருப்போலி உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. BIRMC அழுத்தப் பரிசோதனையின் பலாபலன்களின் கிரமமான மீளாய்வுகளை நடத்துகின்றது. குழுமத்தின் அழுத்தப் பரிசோதனையின் பலாபலன்கள் பின்வருவன உள்ளடங்கலாக பல்வேறு வியாபாரச் செயன்முறைகளுக்கு முக்கியமான உள்ளீடாகக் காணப்படுகின்றன.

- ICAAP ற்கான மூலதனத் திட்டமிடல்
- உபாயமார்க்கத் திட்டமிடல்
- அபாயநேர்வுக்கு முகங்கொடுப்பதற்கான எல்லைகளை வரையறை செய்தல்
- உள்ளநிலை மற்றும் வெளிநிலைப் பங்கீடுபாட்டாளர்களுடனான தொடர்பாடல்
- வரையறுக்கப்பட்ட பரமானங்களுள் அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்தல்



நிறுவனம் முகங்கொடுக்கும் சகல அபாயநேர்வுகளும்

குழுமத்தின் வியாபாரச் செயற்பாடுகள் பல்வேறு வகையான அபாயநேர்வுக்கு உட்படுவதற்கு காரணமாக அமைகின்றன. இவற்றில் சில வங்கியினால் நேரடியாக முகாமைத்துவம் செய்யப்படக்கூடியவை ஆகும். அதேவேளை இயங்குகுழுமமவின் காரணமாக ஏற்படுகின்ற சில குறிப்பிட்ட அபாயநேர்வுகள் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாகும். செயலாற்றுகை மற்றும் மூலதனத்தின் மீதான இவற்றின் சாத்தியமான தாக்கத்தினை மதிப்பிடுவதற்கு இவற்றினைக் கண்காணிக்கவும் மதிப்பிடவும் மாத்திரமே முடியும்.




கடன் அபாயநேர்வு


வாடிக்கையாளர்களும் எதிரிணைக்கம்பனிகளும் தம் ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளைப் பூர்த்தி செய்யத் தவறுகின்ற காரணத்தினால் ஏற்படக்கூடிய நட்டமே கடன் அபாயநேர்வு என வரையறை செய்யப்படுகின்றது. ஒரு நிதி நிறுவனம் என்கின்ற ரீதியில் குழுமம் முகங்கொடுக்கின்ற பிரதான அபாயநேர்வு வகையாக இது காணப்படுகின்றது. இது கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் முதலீட்டுப் பட்டியல், நிதி உத்தரவாதங்கள், நாணயக் கடிதங்கள், மேலும் வாடிக்கையாளர்களின் சார்பில் வழங்கப்பட்ட ஏற்றுக்கொள்ளல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுக்கொள்ளல்கள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றது. கடன் அபாயநேர்வுகள் எதிரிணைக்கம்பனிகளின் செறிவின் வடிவத்தையும் வியாபாரத்துறைகள் அல்லது புவியியல் பிராந்தியங்களின் வடிவத்தையும் எடுக்கலாம்.

கடன் அபாயநேர்வு முகாமைத்துவத்திற்கான அணுகுமுறை

சபை நிறைவேற்றுக் கடன் குழுவானது (BECC) வழிகாட்டற் குழுவாகச் செயற்பட்டு வங்கியின் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகத்தினை அமுல்படுத்துவதற்கான ஒட்டுமொத்த பொறுப்பினைக் கொண்டுள்ளது. அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தினுள் செயற்படுகின்ற கடன் கட்டுப்பாட்டுத் திணைக்களமானது வியாபார வரிசைகளில் இருந்தும் சுயாதீனமாக இயங்கி வருவதுடன் சகல கடன் அபாயநேர்வு முகாமைத்துவ முயற்சிகளையும் வியாபார அலகு மட்டத்தில் செலுத்துகின்றது. கடன் அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்வதற்கான அடிப்படைப் பொறுப்பு வியாபார அலகுகளில் தங்கியுள்ளது. இதற்கு கடன் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மேற்கொள்ளும் சுயாதீனமான மீளாய்வு துணை சேர்க்கின்றது. இது பதிலாக அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற நியமங்கள் மற்றும் சட்டகங்களினால் ஆதாரப்படுத்தப்படுகின்றது.



குழுமத்தின் கடன் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகமானது பின்வருமாறு ஆதாரப்படுத்தப்படுகின்றது.



உறுதியான அபாயநேர்வுக் கொள்கைகளும் கட்டுப்பாட்டுச் சட்டகமும்

பணிப்பாளர்கள் சபையின் சார்பில் கடன் அபாயநேர்வுச் சட்டகமானது BECC யினால் உருவாக்கப்பட்டு உருவாகிவரும் சிறந்த நடைமுறைகள் மற்றும் உருவாகிவரும் அபாயநேர்வுகள் மற்றும் வாய்ப்புக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டு இறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குழுமத்தின் கடன் கொள்கைகளின் பிரதான அம்சங்களுள் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு மட்டங்களிலான அங்கீகார அதிகாரம், நன்கு வரையறுக்கப்பட்ட கடன் தெரிவு அடிப்படையை உள்ளடக்குகின்ற பூரணமான கடன் மதிப்பீட்டுப் பொறிமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட அபாயநேர்வுக்கு உட்படுவதற்கான எல்லைகளுடன் இயையுறுகின்ற நுட்பமான எல்லைகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

பொறுப்பு வாய்ந்த கடன் வழங்கும் கலாசாரம்

உயர்மட்டத்திலான உள்ளீடுகள் தொடர்பாடல்கள் மற்றும் பூரணமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாகக் குழுமமானது கடன் அபாயநேர்வு கலாசாரத்தையும் பொறுப்பு வாய்ந்த கடன் வழங்கலையும் போஷிப்பதற்கு பாடுபடுகின்றது. கடன் பெறுநர்கள் அடிப்படையில் அவர்களின் மீள் கொடுப்பனவு ஆற்றலின் அடிப்படையில் மதிப்பீட்டுப் படுகின்றன. மேலும் உள்ளீடையாக உருவாக்கப்பட்ட அபாயநேர்வுத் தரமீடல் புள்ளியிடல் அட்டைகள், 9 புள்ளி தரமீடல் ஆகியவை கடன்பெறு தகைமையினை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பெருநிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மைக் கடன்பெறுநர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றினை மதிப்பிடுவதற்கு தனித்துவமான புள்ளி வழங்கல் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமுலில் உள்ள உள்ளீடுகள் கடன் மாதிரிகள் பல்வகைமைமிகு கடன் அபாயநேர்வுகளைப் பிரதிபலிப்பதுடன் கடனின் மீள்செலுத்தத் தவறுவதற்கான நிகழ்தகவு மற்றும் கடனின் மீள்செலுத்தத் தவறுகின்றமையால் ஏற்படுகின்ற நட்டம் ஆகியவற்றினால் எதிர்வுகூறக் கூடியவையாக இருப்பதுடன் வங்கி தற்போதுள்ள பாசல் II தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையில் இருந்து கடன் அபாயநேர்விற்கான மூலதன அறவீட்டினை

கணக்கிடுவதில் முன்னேற்றகரமான அணுகுமுறைக்கு இடைமாற்றம் அடைவதையும் வசதிப்படுத்துகின்றது.

கடமைகளின் வேறு பிரிப்பு

ஒவ்வொரு வியாபார வரிசையும் தெளிவாக விளக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அபாயநேர்வினை ஏற்றுக்கொள்ளல் தெரிவடிப்படையினையும் பல்வேறு மட்டங்களில் உள்ள கடன் அங்கீகார மட்டத்தினையும் கொண்டுள்ளன. அதேவேளை கடனின் எந்தவொரு விநியோகத்திற்கு பின்னரான முக்கியமான மாற்றத்திற்கும் அங்கீகாரம் தேவைப்படுத்தப்படுகின்றது (வாடகைக்கு இருப்பவர், ஒப்பந்தங்கள், பிணையுறுதிக்கட்டணங்கள் ஆகியவை). முன் அங்கீகார அபாயநேர்வு மதிப்பீட்டிற்கான பொறுப்பும் அங்கீகாரத்திற்கு பின்னரான கண்காணிப்பிற்கான பொறுப்பும் தெளிவாக வேறு பிரிக்கப்பட்டுள்ளதுடன் இது கடன் மதிப்பீடுகளின் வழிகாட்டல்களின் செயற்திறன்மிகு அமுல்படுத்தலை இயலுமாக்குவதுடன் விசேடமயமாக்கலையும் திறன்களின் விசேடநன்மை அடைதலையும் வசதிப்படுத்துகின்றது.

கடன் அபாயநேர்வுத் தணிப்பும் பிணையுறுதி முகாமைத்துவமும்

குழுமத்தின் கடன் அபாயநேர்வுத் தணிப்பு உத்திகளுக்கு வழிகாட்டுவதற்காக தெளிவாக விளக்கப்பட்ட செயன்முறைகளும் செயல்விதிகளும் அமுலில் உள்ளன. இவை தொடர்ச்சியான பிரயோகத்தினை உறுதிப்படுத்துவதற்காகவும் ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காகவும் கிரமமாக மீளாய்வு செய்யப்படுகின்றன. குழுமத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பிணையுறுதிகளின் பிரதான வகைகளுள் சொத்து அடைமானங்கள், அசையக்கூடிய சொத்துக்கள் மற்றும் புத்தகக் கடன்கள் ஆகியவை ஏனையவற்றின் மத்தியில் உள்ளடங்குகின்றன. பெற்றுக்கொள்ளப்பட்ட பிணையுறுதிகள் சட்ட ரீதியான அமுல்படுத்தல் மற்றும் உரிய காலத்திலான அமுல்படுத்தலுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் அமுலில் உள்ளதுடன் இந்தப் பிணையுறுதிகள் பொருத்தமான முறையில் மற்றும் கிரமமான முறையில் பெறுமதி கணிக்கப்படுகின்றன.


கடன் கண்காணிப்பு

கடன் கட்டுப்பாட்டுத் திணைக்களம் கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் முதலீட்டுப் பட்டியலைச் சுயாதீனமாக கண்காணித்து NPL நிலைமைகள் முதலீட்டுப் பட்டியல், பாரிய கடன் வழங்கல்களின் செயலாற்றுகை, கடன் வயதடைதல் பகுப்பாய்வு மற்றும் தொழிற்துறைப் பிரிவுகளின் செயலாற்றுகை ஆகியவை பற்றிய மாதாந்த அறிக்கையினைத் தயாரிக்கின்றது.

இந்த அறிக்கைகள் கடன் அபாயநேர்வின் செயற்திறன்மிகு முகமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதற்காக அபாயநேர்வு முகமைத்துவப் பிரிவு, BECC மற்றும் BIRMC ஆகியவற்றினால் செயற்திறன் மிகு முறையில் கிரமமான அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. மீள்கொடுப்பனவினைச் செலுத்துவதில் சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் கடன்பட்டவர்களை நேரகாலத்தோடு அடையாளம் காண்பதற்கான செயல்விதிகள் அமுலில் உள்ளன. இவ்வாறான கடன் வழங்கல்கள் வகைமாதிரியாக அவதானிப்புப் பட்டியலில் வைத்திருக்கப்படுவதுடன் சேகரிப்பிற்கான முனைப்பான நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ள கடனின் அளவிற்கு அமையப் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

முழுக்கடன்களும் முற்கொடுப்பனவுகளும்

ரூபா. பில்லியன்




2016 கடன் அபாயநேர்வுச் செயலாற்றுகை

2016 டிசம்பர் முடிவின் போது வங்கியின் தேறிய கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் முதலீட்டுப் பட்டியலானது வருடாந்த அடிப்படையில் 15.9% இனால் விரிவடைந்து 891 பில்லியனாக ஆகி ஐந்தொகையின் 68.4%இனைப் பிரதிபலித்தது. முதலீட்டுப் பட்டியல் வளர்ச்சியானது வங்கியின் பெருநிறுவன மற்றும் தொழில்முயற்சியாண்மை வங்கிச்சேவை மற்றும் சில்லறை வங்கிச்சேவைப் பட்டியல்களின் உறுதியான விரிவாக்கத்தினால் உந்தப்பட்டது. உறுதியான முதலீட்டுப் பட்டியல் வளர்ச்சியினைத் தாண்டி வருடத்திற்கான சந்தை விலைக் குறைவு நட்டக் கட்டணங்கள் 66.7%இனால் வீழ்ச்சியடைந்தன.

கடன்செலுத்தத் தவறும் அபாயநேர்வு


கடன் அபாயநேர்வின் பிரதான ஆக்கக்கூறாக கடனினை மீள்செலுத்தத் தவறுகின்றமை காணப்படுகின்றது. கடன்பெறுநர் அல்லது எதிரினை வங்கிகள் கடனினைச் செலுத்தத் தவறுகின்றமையால் ஏற்படுகின்ற நட்டத்தினை இது உள்ளடக்குகின்றது. வருடத்தின் போது உறுதியான முதலீட்டுப் பட்டியல் வளர்ச்சியானது வங்கியின் கடன் பட்டியலின் அபாயநேர்வுத் தரமிடல் முன்னேற்றத்திற்கு சமாதானமானதாக அடையப்பட்ட அதேவேளை ஒட்டுமொத்த NPL விகிதாசாரதம் 1.9% ஆகக் காணப்பட்டது. இது வருடத்திற்கான தொழிற்துறையின் சராசரியான 2.6% னை விடச் சிறந்ததாகும். ஆரோக்கியமான முதலீட்டுப் பட்டியல் தரமானது கடன் வழங்குவதற்கு முன்னரான பெறுமதி குறைத்துப் பதியப்படுகின்ற இறுக்கமான தராதரங்கள், கடன் வழங்கியதன் பின்னரான கண்காணிப்பு மற்றும் முதலீட்டுப் பட்டியலின் ஆழமான விபரங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.

கடன் வயதடையும் பகுப்பாய்வு



பெருநிறுவன வாடிக்கையாளர்களின் அபாயநேர்வுத் தரமிடல்

எண்ணிக்கை



செறிவு அபாயநேர்வு

செறிவு அபாயநேர்வானது குறிப்பிட்ட துறை, உற்பத்தி, பிராந்தியம் அல்லது வாடிக்கையாளர்/குழுமத்திற்கு கடனினை வழங்குவதனால் ஏற்படுகின்ற அபாயநேர்வாகும். அபாயநேர்வுக்கு முகங்கொடுப்பதற்கான வங்கியின் எல்லையானது இவ்வாறு கடன் வழங்குவதற்கு உட்படுகின்ற எல்லைகளை குறிப்பிட்ட துறை மற்றும் உற்பத்திகளுக்காக வரையறை செய்வதுடன் இவை அபாயநேர்வு திணைக்களம், BIRMC மற்றும் சபை ஆகியவற்றினால் கிரமமான அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன. இயங்குகின்ற குழுமைவினால் வழங்கப்படுகின்ற உருவாகிவரும் அபாயநேர்வு மற்றும் வாய்ப்புக்கள் எனும் குழுமைவில் இந்த எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்படுகின்றன.

செறிவு எனும் சொற்பதம் ஒரு குறிப்பிட்ட தனிநபரான கடன்பெறுநருக்கு பெருமளவு கடனினை வழங்குவதனால் உருவாகுகின்றது. மேலும் இது Herfindahl-Hirshman Index (HHI) சுட்டி மூலமும் தனித்த கடன்பெறுநர் எல்லை மூலமும் கண்காணிக்கப்படுகின்றது. நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுடன் மக்கள் வங்கியின் உபாயமார்க்கம் ஒத்திசைகின்ற காரணத்தினாலும் வங்கியானது அரசாங்கத்திற்கான பிரதான கடன் வழங்குநர் என்ற காரணத்தினாலும் அரசுக்குச் சொந்தமான அமைப்புகளுக்கு மக்கள் வங்கி கடன் வழங்குவதானது தொடர்ந்தும்

உயர்வாகக் காணப்படுகின்றது. இந்த அமைப்புக்கள் பொதுவாக முறைமை வாய்ந்த வகையில் முக்கியமான நிறுவனங்களை உள்ளடக்குகின்றன. அதாவது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகியவை இவற்றில் உள்ளடங்குகின்றன. மேலும் இவை அரசாங்கத்

¹ நன்கு பல்வகைமைப்படுத்தப்பட்ட முதலீட்டுப் பட்டியல்கள் பூச்சியத்தினை அண்மித்த எச்சுஜு சுட்டிப் (HHI) பெறுமதியினைக் கொண்டுள்ள அதேவேளை சார்பளவில் செறிவான முதலீட்டுப் பட்டியல்கள் உயர் எச்சுஜு சுட்டிப் பெறுமதினைக் கொண்டுள்ளன.

திறைசேரியிடம் இருந்தான வெளிப்படையான உத்தரவாதத்தினையும் கொண்டுள்ளன. இதன் காரணமாக அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்குதலானது வங்கியினை அத்தீத கடன் அபாயநேர்வுக்கு உட்படுத்துவதில்லை.


கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளவாறாக, அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு வங்கி வழங்கிய மொத்தக் கடனானது, மொத்தக் கடன் புத்தகத்தின் விகிதாசாரமாக 2015இல் 45.3% ஆக காணப்பட்டு 2016 டிசம்பர் முடிவின் போது 35.6% ஆக வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வங்கியின் பெயர்ச்செறிவு அபாயநேர்வானது தணிக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் உள்ளடங்கலாக மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் நீங்கலாக முதலீட்டுப் பட்டியலின் SOEs பெறுமதி முறையே 0.05 ஆகவும் 0.12 ஆகவும் காணப்பட்டது.

பாரிய கடன்பெறல்களின் பங்கு


உள்ளடங்கலாக SOE	உயர் 3 %	உயர் 5 %	உயர் 10 %	உயர் 20 %
2015	63	72	83	91
2016	46	54	68	82
நீங்கலாக SOE	உயர் 3 %	உயர் 5 %	உயர் 10 %	உயர் 20 %
2015	33	45	59	70
2016	29	40	57	69

பாரிய கடன் வழங்கலின் செறிவு (100 மில்லியன் ரூபாவிற்கு உட்பட்டது)

SOEs - உள்ளடங்கலாக 2016




நீங்கலாக SOEs - 2016




இதேவேளை கீழே காட்டப்பட்டவாறு வங்கியின் முதலீட்டுப் பட்டியலானது அதன் துறைசார் விநியோகத்தில் தொடர்ந்தும் பல்வகைமைப்பட்டதாக காணப்பட்டது. பிராந்திய ரீதியாக மேல் மாகாணமே கடன் முதலீட்டுப் பட்டியலுக்குப் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தது. மக்கள் வங்கியின் புவியியல் விநியோகம் ஏனைய வங்கிகளை விடப் பரந்த பிராந்தியப் பரவலினைப் பிரதிபலிக்கின்ற போதிலும் இது ஒட்டுமொத்த வங்கிச்சேவைத் துறைக்கும் ஒத்திசைவானதாகும்.

கடன் முதலீட்டுப் பட்டியல் (உற்பத்தி அடிப்படையில்) - 2016




இதேவேளை கீழே காட்டப்பட்டவாறு வங்கியின் முதலீட்டுப் பட்டியலானது அதன் துறைசார் விநியோகத்தில் தொடர்ந்தும் பல்வகைமைப்பட்டதாக காணப்பட்டது. பிராந்திய ரீதியாக மேல் மாகாணமே கடன் முதலீட்டுப் பட்டியலுக்குப் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தது. மக்கள் வங்கியின் புவியியல் விநியோகம் ஏனைய வங்கிகளை விடப் பரந்த பிராந்தியப் பரவலினைப் பிரதிபலிக்கின்ற போதிலும் இது ஒட்டுமொத்த வங்கிச்சேவைத் துறைக்கும் ஒத்திசைவானதாகும்.

கடன்கள் பிரிவு ரீதியான விநியோகம்



மொத்தக் கடன்கள் பிராந்திய ரீதியான விநியோகம்



பிணையுறுதிப் பகுப்பாய்வு

பிணையுறுதிப் பெறுமதியாக்கம் தொடர்பாக நாம் இறுக்கமான அணுகுமுறையினை கடைப்பிடிக்கின்றோம். மேலும் பெறுமதி கணித்தல்கள் சந்தை நிலைமைகளை பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக இவை கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டு இற்றைப்படுத்தப்படுகின்றன.

வங்கியானது சார்பளவிலே பல்வகைமைமிகு பிணையுறுதி முதலீட்டுப் பட்டியலினைப் பேணுகின்றது. இதன் காரணமாக குறிப்பிட்ட சொத்து வகுப்பில் சாத்தியமான விலை வீழ்ச்சித் தாக்கத்தினை கட்டுப்படுத்துகின்றது.

கடன் அபாயநேர்வு - அழுத்தப் பரிசோதனை கடன் அபாயநேர்விற்கான அழுத்தப் பரிசோதனையானது வங்கியின் மூலதனப் பொதுநிலை மட்டங்களின் போது பின்வருவனவற்றின் சாத்தியமான தாக்கத்தினை அளப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றது.

- செயலூக்கமற்ற கடன்களில் ஏற்படுகின்ற அதிகரிப்பினால் தீர்மானிக்கப்பட்டவாறாக சொத்துத் தரத்தில் வீழ்ச்சி
- NPL வகைகளினுள் ஏற்படுகின்ற மோசமான நகர்வுகள்
- வங்கி வைத்திருக்கின்ற பிணையுறுதிகளின் ஏல விற்பனையினால் ஏற்படும் வீழ்ச்சிகள்
- செலுத்தப்படுகின்ற கடன்களுக்கும் NPL இன் கடன்களுக்கும் இடையிலான சரிவு
- பாரிய கடன்பெறுநர்கள் கடனினை செலுத்தத் தவறுகின்றமை

NPL களில் ஏற்படும் அதிகரிப்பு	தாக்கத்தின் அளவு - 5%	தாக்கத்தின் அளவு - 10%	தாக்கத்தின் அளவு - 20%
திருத்திய பிரதான மூலதன விகிதாசாரம்	9.71%	9.63%	9.47%
திருத்திய மொத்த மூலதன விகிதாசாரம்	12.01%	11.93%	11.77%
NPL வகைகளில் மோசமான நகர்வுகள்	தாக்கத்தின் அளவு - 50%	தாக்கத்தின் அளவு - 80%	தாக்கத்தின் அளவு - 100%
திருத்திய பிரதான மூலதன விகிதாசாரம்	9.72%	9.68%	9.66%
திருத்திய மொத்த மூலதன விகிதாசாரம்	12.02%	11.98%	11.96%
வங்கி வைத்திருக்கும் பணையுறுதிகளின் ஏலவிற்பனை வீலைப்பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சி	தாக்கத்தின் அளவு - 5%	தாக்கத்தின் அளவு - 10%	தாக்கத்தின் அளவு - 15%
திருத்திய பிரதான மூலதன விகிதாசாரம்	9.75%	9.70%	9.66%
திருத்திய மொத்த மூலதன விகிதாசாரம்	12.04%	12.00%	11.95%
செலுத்தப்படும் கடன்களுக்கும் NPL களுக்கும் கிடையிலான விகிதாசாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி	தாக்கத்தின் அளவு - 1%	தாக்கத்தின் அளவு - 2%	தாக்கத்தின் அளவு - 3%
திருத்திய பிரதான மூலதன விகிதாசாரம்	9.24%	8.68%	8.13%
திருத்திய மொத்த மூலதன விகிதாசாரம்	11.53%	10.98%	10.43%
பாரிய கடன்பெறுநர்கள் கடனீனைச் செலுத்தத் தவறுகின்றமை	தாக்கத்தின் அளவு - 5%	தாக்கத்தின் அளவு - 7.5%	தாக்கத்தின் அளவு - 10%
திருத்திய பிரதான மூலதன விகிதாசாரம்	9.24%	8.97%	8.70%
திருத்திய மொத்த மூலதன விகிதாசாரம்	11.54%	11.27%	11.00%

மேலே அழுத்தப் பரிசோதனைப் பெறுபேறு களினால் காட்டப்படுகின்றவாறு வங்கியானது கடன் தரத்திலே கணிசமான வீழ்ச்சிக்கு ஈடுகொடுப்பதற்குப் போதிய மூலதனப் பாதுகாப்பு மட்டத்தினை பேணி வருகின்றது.

சந்தை அபாயநேர்வு

வட்டிவீதங்கள், பங்குவிலைகள், வெளிநாட்டு நாணயமாற்று வீதங்கள், முறிகள், பண்டங்களின் விலைகள் போன்ற சந்தை மாறிகளில் ஏற்படுகின்ற மோசமான நகர்வுகளினால் ஈட்டல்கள், நிதிச் சாதனங்களின் முதலீட்டுப் பட்டியலின் எதிர்காலக் காகப் பாய்ச்சல்கள் அல்லது சந்தைக் காகப் பாய்ச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய சாத்தியமான நட்டங்களே சந்தை அபாயநேர்வு ஆகும்.

வங்கியின் பிரதான சந்தை அபாயநேர்வுகளாவன:

- வட்டிவீத அபாயநேர்வு
- வெளிநாட்டு நாணய வீத அபாயநேர்வு
- உரிமை முதல் அபாயநேர்வு
- பண்ட அபாயநேர்வு (இது அடிப்படையில் வங்கி அடகுவைத்தலினை வழங்குவதால் ஏற்படுகின்றது).

சந்தை அபாயநேர்வுக்கு உட்படுதல்


	2016		2015	
	விற்பனை புத்தகம் கு. மில்லியன்	விற்பனைசாராத புத்தகம் கு. மில்லியன்	விற்பனை புத்தகம் கு. மில்லியன்	விற்பனைசாராத புத்தகம் கு. மில்லியன்
சொத்துக்கள்	HFT	HTM	HFT	HTM
திறைசேரி உண்டியல்கள்	35,696	-	73,952	8,068
திறைசேரி முறிகள்	37,552	93,588	41,911	75,991
எஸ்.எல்.டி.பி.	-	40,866	-	66,341
இலங்கை அரசாங்க முறிகள்	-	7,323	-	7,323
ஏனைய முதலீடுகள்	1,027	5,860	1,394	7,173
பொறுப்புக்கள்				
தொகுதிக் கடன்கள்	-	12,500	-	15,000

விற்பனை சார்ந்த மற்றும் விற்பனை சாராத புத்தகங்களின் வட்டிவீத அபாயநேர்வு, அடகு வைத்தல் முதலீட்டுப் பட்டியலின் சார்பளவிலான முக்கியத்துவத்தினால் ஏற்படுகின்ற தங்கவிலை களுக்கு உட்படுதல் ஆகியவற்றினாலேயே சந்தை அபாயநேர்வுக்கு வங்கி உட்படுகின்றது. வெளிநாட்டு நாணய அபாயநேர்விற்கு வங்கி உட்படுதலானது நடுநிலையானதாகக் காணப்படுவதுடன் இது வங்கியின் உரிமையுடனான விவாபாரம் மற்றும் வெளிநாட்டு நாணயத்தினால் குறித்துரைக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றது. வங்கியானது உரிமைமுதல் அபாயநேர்வுக்கு உட்படுதல் வரையறுக்கப்பட்டதாக இருப்பதுடன் அதன் உடைமையுரிமை விற்பனை முதலீட்டுப் பட்டியல் தொகையானது ஐந்தொகையின் வெறும். 6% ஆகும்.

சந்தை அபாயநேர்வு

முகாமைத்துவத்திற்கான அணுகுமுறை
சபை மட்டத்திலே சந்தை அபாயநேர்வுக்கு உட்படுதலானது BIRMCயினால் கண்காணிக்கப்படுகின்றது. இதுவே வங்கியின் சந்தை முகாமைத்துவ அபாயநேர்வு சட்டக் கொள்கைகள் மற்றும் அபாயநேர்விற்கு உட்படுவதற்கான எல்லைகள் தொடர்பாக சபைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு பொறுப்பானதாகும். நிறைவேற்று மட்டத்தில் சொத்து மற்றும் பொறுப்புக் குழுவுக்கு சந்தை அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகத்தினை அமுல்படுத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வங்கியின் சந்தை அபாயநேர்வுக்கு உட்படுதலானது வரையறுக்கப்பட்ட அபாயநேர்வு மட்டங்களில் காணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அபாயநேர்வு

முகாமைத்துவச் செயற்பாடானது அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தினுள் இயங்குவதுடன் நாளாந்த சந்தை அபாயநேர்வு முகாமைத்துவ செயற்பாடுகளுக்காகவும் அபாயநேர்வுகளை அளவிட்டு கண்காணித்து அறிக்கையிடுவதற்காகவும் இது பொறுப்பாக இருக்கின்றது.



திறைசேரி இயக்கங்கள் கணிசமான அபாயநேர்வுகளை ஏற்படுத்தலாம் என்கின்ற காரணத்தினால் திறைசேரி நடு அலுவலகமானது திறைசேரி முன்னரங்க அலுவலகம், பின் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து சுயாதீனமாக நிறுவப்பட்டு திறைசேரியின் கொடுக்கல் வாங்கல்களை வேறாக அளந்து கண்காணிப்பதற்காகவும் அதேவேளை சபை வரையறை செய்த அபாயநேர்வு எல்லைகளுக்கு இயையுறுவதை உறுதிப்படுத்துவதற்காகவும் நிறுவப்பட்டுள்ளது.

வங்கியின் சந்தை அபாயநேர்வுகளை முகாமைத்துவம் செய்வதற்காக அமுலிலுள்ள அடிப்படைக் கருவிகளும் பொறிமுறைகளும் பின்வருவனவாகும்:

கொள்கைகளின் பூரணமான சட்டகம் வங்கியின் சந்தை அபாயநேர்வுகளை ஆளுகை செய்கின்ற கொள்கைகளினுள் சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் கொள்கை, திறைசேரி முகாமைத்துவக் கொள்கை, வெளிநாட்டு நாணய அபாயநேர்வுக் கொள்கை மற்றும் அழுத்தப் பரிசோதனை தொடர்பான கொள்கைகள் உள்ளடங்குகின்றன. இந்தச் சட்டகங்கள் சந்தையுடன் தொடர்புடைய சகல அபாயநேர்வுகளையும் அடையாளம் காண்பதற்கும், மதிப்பதற்கும், தணிப்பதற்கும் அவை தொடர்பாக அறிக்கையிடுவதற்கும் தேவையான முறைமைகள், செயல்விதிகள், கருவிகள், மற்றும் உத்திகள் தொடர்பாக வழிகாட்டல்களைக் கூட்டாக

வழங்குகின்றன. இந்தக் கொள்கைகள் உருவாகி வரும் சந்தை அபாயநேர்வுகள் காரணமாக கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டு இற்றைப்படுத்தப்படுகின்றன.

அபாயநேர்வு மதிப்பீடு

சந்தை அபாயநேர்வானது அபாயநேர்விலுள்ள (VaR), கால அளவு இடைவெளி, நுண்மைப் பகுப்பாய்வு மற்றும் அழுத்தப் பரிசோதனை போன்ற பரந்த வீச்சிலான கருவிகளைப் பயன்படுத்தி அளக்கப்படுகின்றது. பெறுமதி கணித்தல் வீதங்களும் முறையியல்களும் சுயாதீனமாக பரிீசிக்கப்படுகின்றன.

சந்தை அபாயநேர்வு எல்லைகள்

சொத்து மற்றும் பொறுப்புக்குமுவின பரிந்துரைகளைத் தொடர்ந்து சபையானது திறைசேரி மற்றும் முதலீடுகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளின் எல்லைகளை வரையறை செய்கின்றது; இவற்றுள் பகிரங்க நிலை எல்லைகள் எதிரினை எல்லைகள் மற்றும் தரகர் எல்லைகள் ஆகியவை உள்ளடங்குகின்றன. இந்த எல்லைகளுக்கு எதிரான உண்மையான செயலாற்றுகை ஆனது நடு அலுவலகத்தினால் கண்காணிக்கப்பட்டு சொத்து மற்றும் பொறுப்புக்குமுவின கவனத்திற்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை எனும் அடிப்படையில் கொண்டுவரப்படுகின்றது. எல்லைகள், உற்பத்தி, துறை, புவியியல், மற்றும் கடன் தரமிடல்கள்

ஆகியவற்றினால் கண்காணிக்கப்படுகின்றன. எல்லைகள் கிரமமாக சொத்து மற்றும் பொறுப்புக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு சாத்தியமான சந்தை இயங்கு சக்திகளின் தாக்கத்தினைகட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்படின் பெறுமதி வீச்சினை சுருக்குவதற்கு அவை திருத்தப்படுகின்றன.

செயற்பாட்டிணைத் தூண்டும் புள்ளிகள் குறிப்பிட்ட முகாமைத்துவச் செயற்பாட்டிணை தூண்டுகின்ற அபாயநேர்வு எல்லை மட்டங்கள் வங்கியின் சந்தை அபாயநேர்வுக்கு உட்படுகையானது அபாயநேர்வுக்கு முகம்கொடுக்கக்கூடிய எல்லைகள் பற்றிய கூற்றினால் வரையறுக்கப்பட்ட மட்டங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்துவதற்காக குறித்துரைக்கப்படுகின்றன.

2016 இல் சந்தை அபாயநேர்வு மேல்நோக்கும் செயலாற்றுகையும்

வட்டிவீத அபாயநேர்வு:

வட்டிவீதங்கள் மற்றும் கடன் பரவுகை ஆகியவற்றில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு அமைவாக வங்கியின் சொத்துக்களின் பெறுமதியில் ஏற்ற இறக்கம் ஏற்படுகின்ற காரணத்தினால் ஈட்டல்கள் மற்றும் முதலீடுகளில் ஏற்படும் சாத்தியமான நட்டமே வட்டி வீத அபாயநேர்வாகும். வட்டி வீத அபாயநேர்விற்கு வங்கி முகம்கொடுக்கின்றமையானது வங்கியின் கடன் வழங்கல் முதலீட்டுப் பட்டியல், விபரணை, பிணையங்கள் மற்றும் வைப்புப் பொறுப்புக்கள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றன.

வட்டிவீத அபாயநேர்வினை மேலும் உப வகைகளாக வகைப்படுத்த முடியும்:

- மீள்விலைகுறித்தல் அபாயநேர்வு - மீள்விலை குறித்தல் கால வித்தியாசங்களில் ஏற்படுகின்ற வங்கியின் சொத்துகள் மற்றும் பொறுப்புக்களின் மாறுபடுகின்ற முதிர்ச்சியினால் ஏற்படுவது.
- அடிப்படை அபாயநேர்வு - வங்கிச் சேவைப் புத்தகம் மற்றும் நிதியங்களின் கூட்டப்பட்ட செலவுகள் மீதான உண்மையான மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற வட்டி எல்லைகளுக்கிடையிலான வித்தியாசத்தினால் ஏற்படுகின்றது.
- விளைவு வளைவு அபாயநேர்வு - வங்கியின் ஈட்டல்கள்/சொத்துப் பெறுமதியில் பாதகமான தாக்கத்தினைக் கொண்டிருக்கக்கூடிய விளைவு வளைவில் ஏற்படுகின்ற நகர்வினால் உருவாகுகின்றது.

வட்டிவீத அபாயநேர்வு முகாமைத்துவம்

வட்டிவீத அபாயநேர்வு முகாமைத்துவமானது (IRR) சபை அங்கீகரித்த சட்டகத்தினை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. இது ஆகக்கூடிய முதிர்ச்சிக் காலத்திற்கான நுட்பமான எல்லைகளையும் வட்டிவீத இடைவெளிகளில் ஏனையவற்றின் மத்தியில் VaR இணையும் தெளிவாக நிர்ணயிக்கின்றது. வட்டிவீத அபாய நேர்வினை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் உத்திகளால் கால இடைவெளி பகுப்பாய்வு VaR மற்றும் மீள் அபாயநேர்வில் உள்ள ஈட்டல்கள்

ஆகியவை உள்ளடங்குகின்றன. வீத நுண்மைச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அவற்றின் முதிர்ச்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு கால இடைவெளி மற்றும் வட்டிவீத அபாயநேர்வுக்கு ஒட்டுமொத்தமாக உட்படுவதைத் தீர்மானிப்பதற்காக காலத் தொகுதிகளினால் திட்டமிடப்படுகின்றன.


சொத்து மற்றும் பொறுப்புக் குழுவானது வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு முதலீட்டுப் பட்டியலின் மீள்விலைகுறித்தல் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பொறுப்பாக இருந்து வருவதுடன் வங்கியின் முதிர்ச்சிப் பொருந்தாமைகளை தொடர்ந்தும் கண்காணிப்பதற்கும் சந்தை வட்டிவீதங்களில் ஏற்படும் போக்குகளை கண்காணிப்பதற்கும்

பொறுப்பாக இருக்கின்றது. வங்கியின் ஈட்டல்களின் மீது மாறிவரும் பொருளாதாரக் குறிகாட்டிகள் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கத்தினை அளப்பதற்காக வங்கிச்சேவை மற்றும் விற்பனைப் புத்தகங்களில் ஐசுக் கு உட்படுபவை தொடர்பாக வங்கியானது கிரமமான அழுத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

சொத்து பொறுப்பு முதிர்ச்சிப் பொருந்தாமைகள்

	0-1 மாதம்	1-3 மாதங்கள்	3-6 மாதங்கள்	6-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங்களுக்கு மேல்
(மில்லியன்)							
2016							
வீத நுண்மை சொத்துக்கள்	177,686	104,958	133,126	183,837	134,510	141,138	271,949
வீத நுண்மை பொறுப்புக்கள்	240,390	229,975	127,125	560,707	11,328	2,084	0
கால அளவு இடைவெளி	(62,704)	(125,017)	6,001	(376,870)	123,181	139,054	271,949
திரட்டிய இடைவெளி	(62,704)	(187,721)	(181,720)	(558,590)	(435,409)	(296,355)	(24,406)
2015							
வீத நுண்மை சொத்துக்கள்	142,794	167,330	135,082	163,997	146,322	84,716	175,877
வீத நுண்மை பொறுப்புக்கள்	193,904	172,389	157,924	463,562	7,635	2,017	0
கால அளவு இடைவெளி	(51,110)	(5,059)	(22,841)	(299,565)	138,686	82,700	175,877
திரட்டிய இடைவெளி	(51,110)	(56,169)	(79,010)	(378,575)	(239,889)	(157,189)	18,688

காலஅளவு இடைவெளி பகுப்பாய்வினைப் பயன்படுத்தி 1% மோசமான வட்டி வீத மாற்றத்தினால் உரிமைமுதலின் MV இன் மீதான தாக்கம்



வட்டிவீத அபாயநேர்வு - அழுத்தப் பரிசோதனை

	தாக்கத்தின் அளவு - 0.25%	தாக்கத்தின் அளவு - 0.50%	தாக்கத்தின் அளவு - 1.00%
2016			
ஈட்டல்கள் மீதான தாக்கம் (ரூ. மில்லியன்)	1,541	3,082	6,164
ஒட்டுமொத்தமாக திருத்தப்பட்டவை CAR (%)	11.79	11.49	10.89
2015			
ஈட்டல்கள் மீதான தாக்கம் (ரூ. மில்லியன்)	1,339	2,677	5,354
ஒட்டுமொத்தமாக திருத்தப்பட்டவை CAR (%)	12.24	11.94	11.33

வெளிநாட்டு நாணயமாற்றவீத அபாயநேர்வு நாணய மாற்ற வீதங்களில் ஏற்படுகின்ற மோசமான ஏற்ற இறக்கங்களின் காரணமாக ஈட்டல்கள் அத்துடன்/முலதனங்களில் ஏற்படுகின்ற சாத்தியமான தாக்கங்களே வெளிநாட்டு நாணயமாற்ற வீத அபாயநேர்வாகும் (FOREX). வங்கி (FOREX) க்கு முகங்கொடுக்கின்றமையானது உடமையுரிமை விற்பனை மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களை

மேற்கொள்கின்றமையினால் ஏற்படுகின்றது. உதாரணமாக ஏற்றுமதி/இறக்குமதி கொடுக்கல் வாங்கல்கள், பண உள்அனுப்புகைகள்


வெளிநாட்டு நாணயமாற்று வீத அபாயநேர்வு முகாமைத்துவம் (FOREX) கொடுக்கல் வாங்கல்கள் இறுக்கமான ஒழுங்குபடுத்தல் சட்டகத்தினால் ஆளுகை செய்யப்படுகின்றன. இதிலே இலங்கை மத்தியவங்கி நிர்ணயித்துள்ள அங்கீகாரப் பொறிமுறைகள் மற்றும்

எல்லைகள் உள்ளடங்குகின்றன. உள்நிலையாக வங்கியானது தனிப்பட்ட நாணய உட்படுத்தல்களுக்கான வெளிப்படை நிலைமைகளுக்காக இறுக்கமான அளவுகளை அமுலில் கொண்டுள்ளதுடன் ஒன்றுசேர்க்கப்பட்ட உட்படுத்தல்களுக்கும் இவ்வாறான இறுக்கமான அளவுகளின் எல்லைகளைக் கொண்டுள்ளது (ஒழுங்குபடுத்தல் எல்லைகளினுள்ளும் சொத்து மற்றும் பொறுப்புக்குழுவினால் வரையறுக்கப்பட்ட எல்லைகளினுள்ளும்).

(FOREX) முதிர்ச்சி இடைவெளிகளில் இருந்து உருவாகுகின்ற அபாயநேர்வுகள் வங்கியின் அபாயநேர்வு எல்லைகளினுள் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னோக்கிய முதிர்ச்சி இடைவெளி எல்லைகளும் அமுலில் உள்ளன. வங்கியின் (FOREX) அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்வதற்கான ஒட்டுமொத்த பொறுப்பினை திறைசேரி திணைக்களம் கொண்டுள்ளதுடன் முன், இடை மற்றும் பின் அலுவலகங்களுக்கு இடையிலான தெளிவான கடமைகளின் வேறு பிரிப்பும் காணப்படுகின்றது. இதனால் உள்ளினை கட்டுப்பாடுகளின் போதுநிலை உறுதிப்படுத்தப்படுகின்றது. உதாரணமாக நடு, இடை அலுவலகமானது சுயாதீனமாக திறந்த நிலையினை, சொத்துப் பொறுப்பு முதிர்ச்சியினை மற்றும் நாணயமாற்று வீத உட்படுத்தல்களை கண்காணிக்கின்றது.

நாணயம்	தேரிய வெளிப்படு நிலை	ஒட்டுமொத்த உட்படுத்தல் '000
அமெரிக்க டொலர்	12,059	1,811,815
யூரோ	-113	-17,917
பவுண்ட்	-21	-3,884
யப்பானிய யென்	9,160	11,816
பங்குடமையாள-ரகளின் நிதியத்தின் % ஆக மொத்த உட்படுகை		3.3%

மாதமுடிவு FxNOP மற்றும் நாளாந்த VaR 2016இன் போது




நாணயப் பரிமாற்ற வீத அபாயநேர்வு - அழுத்தப் பரிசோதனை

	தாக்கத்தின் அளவு - 5%	தாக்கத்தின் அளவு - 10%	தாக்கத்தின் அளவு - 15%
2016			
ஈட்டல்கள் மீதான தாக்கம் (ரூ. மில்லியன்)	72	144	216
ஒட்டுமொத்தமாக திருத்தப்பட்டவை CAR (%)	12.07	12.06	12.04
2015			
ஈட்டல்கள் மீதான தாக்கம் (ரூ. மில்லியன்)	69	139	208
சுநளைநன முன்னாயுட CAR (%)	12.53	12.51	12.50

நாணயமாற்று வீத நகர்வுகள்

ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கான ரூபா



வெளிநாட்டு நாணயத்தின் ஒரு அலகிற்கான ரூபா. மீளாய்வின் போதுள்ள வருடத்தின் போது இலங்கை ரூபாவானது அமெரிக்க டொலருக்கு எதிராகக் குறைவாக 143.94 ஆகவும் கூடுதலாக 148.88 ஆகவும் தளம்பல் நிலையை அடைந்து வருடமுடிவின் போது 3.4% மாக பெறுமானத்தேய்வு அடைந்தது.

உரிமைமுதல் அபாயநேர்வு

வங்கி வைத்திருக்கின்ற உரிமைமுதல்களின் பெறுமானத்தில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளின் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதால் உரிமைமுதல் அபாயநேர்வு ஏற்படுகின்றது. வங்கியின் உரிமைமுதல் அபாயநேர்வுக்கு உட்படுவது அடிப்படையில் வங்கியின் விற்பனைக்கான முதலீட்டுப் பட்டியலில் இருந்து உருவாகுகின்றது. இதிலே வங்கி துணைக்கம்பனிகளில் கொண்டுள்ள உபாயமார்க்க முதலீடுகள் உள்ளடங்குவதில்லை. உரிமைமுதல் அபாயநேர்வுக்கு உட்படுவது சார்பளவிலே உரிமைமுதல் பங்குகளின் மீதான வங்கியின் முதலீடுகள் என வரையறுக்கப்பட்டு மொத்த ஐந்தொகையில் 0.04% தொகையினைக் கொண்டுள்ளது. அல்லதுரூபா 529 மில்லியன்.

உரிமைமுதல் அபாயநேர்வு முகாமைத்துவம்

சபை முதலீட்டுக் குழுவானது சகல முதலீடு தொடர்பான கொள்கைகளையும் உருவாக்குவதற்கும் வங்கியின் முதலீடுகளின் அபாயநேர்வுகள் வரையறுக்கப்பட்ட அபாயநேர்வு எல்லைகளினுள் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்குமான பொறுப்பினை கொண்டுள்ளது. சபை அங்கீகரித்த முதலீட்டு வங்கிச்சேவைக் கையேடானது உரிமைமுதல் அபாயநேர்வுகளை முகாமைத்துவம் செய்வதற்கான மேலும் கணபரிமாணங்கள் நிறுத்த நடட்ட எல்லைகள் ஆகியவற்றிற்கான செயல்விதிகள், கருவிகள், மற்றும் உத்திகளை தெளிவாக எடுத்து விளக்குகின்றது.

தற்போது விற்பனை உரிமைமுதலுக்கான அங்கீகரித்தல் எல்லை 1 பில்லியனாக இருக்கின்ற அதேவேளை உண்மையான எல்லையானது இந்த எல்லைக்கு மிகவும் கீழே காணப்படுகின்றது.

அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தின் கீழே இயங்குகின்ற சந்தை அபாயநேர்வு செயற்பாடானது உத்தேச உரிமைமுதல் கொடுக்கல் வாங்கல்களையும் சந்தை விலைக் குறைவு நட்ட மதிப்பீடுகளையும் எல்லைகளுக்கு எதிராக அபாயநேர்வுக்கு உட்படுதலையும் சுயாதீனமாக மீளாய்வு செய்கின்றது. இந்தப் பிரிவானது விற்பனை சாராத உரிமைமுதல் அபாயநேர்வு சட்டகத்தின் மீதான சுயாதீனமாக மேற்பார்வையினை பேணுவதற்கும் பொறுப்பாக இருக்கின்றது. அதேவேளை பங்குச் சந்தை விலைகளில் ஏற்படுகின்ற நகர்வுகள் நிறுவனங்களின் செயலாற்றுகை மற்றும் பரந்த பேரண்ட பொருளாதார நிலைமைகள் ஆகியவை கிரமமான அடிப்படையில் முதலீட்டுக் குழுவினால் கண்காணிக்கப்படுகின்றன.


(Rs. million)	தாக்கத்தின் அளவு - 5%	தாக்கத்தின் அளவு - 10%	தாக்கத்தின் அளவு - 20%
விற்பனைக்காக வைத்திருக்கப்படுபவை	22	44	87
AFS - மீதான தாக்கம்	36	71	143
மொத்த தாக்கம்	57	115	230

பண்ட அபாயநேர்வு

மக்கள் வங்கியானது பண்டங்களில் ஏற்படும் அபாயநேர்வுக்கு நேரடியாக உட்படாத போதிலும் தங்கத்தின் விலை ஏறி இறங்குகின்ற காரணத்தினால் தங்கத்தின் மீதான பிணையுறுதிப் பெறுமதியானது அதில் தாக்கத்தை செலுத்தலாம் என்கின்ற காரணத்தினால் அடகுவைத்தல் சேவையானது வங்கியினைப் பண்ட அபாயநேர்விற்கு உட்படுத்துகின்றது என்ற கருத்தினை வங்கி கொண்டுள்ளது. அடகு வைத்தல் சேவையிலே முன்னோடியாக வங்கி திகழ்கின்ற காரணத்தினால் இந்தத் தளத்திலே வங்கி உறுதியான சந்தை நிலையினைக் கொண்டுள்ளது. இருப்பினும் அடகுவைத்தலினால் ஏற்படும் அபாயநேர்வுகளை குறைப்பதற்கு பிரக்கான மிகு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் முன்னைய வருடத்தின் 12.5% உடன் ஒப்பிடும் போது அபாயநேர்வானது மொத்தக் கடன்களில் 12% மாகக் குறைந்துள்ளது.

2016 தங்கவிலை நகர்வுகள்

ரூபா 1000/Troy Ounce



அடகுவைத்தல் வசதிகளினால் ஏற்படுகின்ற சந்தை அபாயநேர்வுகளைச் செயற்திறனுடன் தணிப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகள் அமுலில் உள்ளன.

பண்ட அபாயநேர்வு

வீநீயோகப்பதற்கு முன்னர்

- அடகு வைக்கப்பட்ட பொருட்களின் தங்க உள்ளடக்கத்தை தீர்மானிப்பதற்கு டென்சி மீற்றரையும் அமிலப் பரிசோதனைகளையும் பயன்படுத்துதல்
- வாடிக்கையாளர்களின் உரிய கவனம்
- கடன்களுக்கும் பெறுமதிக்கும் இடையிலான நுட்பமான விகிதாசாரத்தைப் பேணல்
- தங்கத்தின் விலைகளைத் தொடர்ச்சியாக மதிப்பிடுதலும் போட்டியாளர்கள் வழங்குகின்றமையை தொடர்ச்சியாக மதிப்பிடுதலும்
- கிரமமான பணியாளர் பயிற்சி
- திருடப்படும் பொருட்களினால் ஏற்படுகின்ற நட்டத்தினை ஈடுசெய்வதற்கு காப்புறுதி

வீநீயோகப்பதற்கு பின்னர்

- அடகு வைத்த பொருட்களின் சுயாதீனமான கிரமமான பெறுமதி கணிக்க்தல்
- 5% மாதிரியினை நாளாந்தம் பரீட்சித்தல்
- மீட்கப்படாத பொருட்களை கிரமமாக ஏலத்தில் விடுதல்

தீர்வுத்தன்மை அபாயநேர்வு

தீர்வுத்தன்மை அபாயநேர்வு என்பது வங்கியின் ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளை வங்கி நிறைவேற்ற வேண்டிய சந்தர்ப்பத்திலே அவற்றினை நிறைவேற்ற முடியாமையினால் ஈட்டல்கள் அத்துடன் அல்லது மூலதனத்தின் தேய்வுகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் சாத்தியமான நட்டங்கள் ஆகும். வங்கியினது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சி முதலீட்டுப் பட்டியலின் உள்ளார்ந்த பொருந்தாத தன்மையானது வங்கிகள் தீர்வுத்தன்மை அபாயநேர்வுக்கு உட்படுவதற்கு அவற்றினை ஆக்குவதுடன் இவ்வாறான அபாயநேர்வுகளை முகாமைத்துவம் செய்வதானது வங்கியின் இயக்கங்களுக்கு இன்றியமையாததாகும்.

தீர்வுத்தன்மை அபாயநேர்வு முகாமைத்துவத்திற்கான அணுகுமுறை

வங்கியின் தீர்வுத்தன்மை அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகமானது வங்கி உரியகாலத்தில் அதன் ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதிகளின் அளவினைப் பேணுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கான

நோக்கத்தினைக் கொண்டுள்ளது. தீர்வுத்தன்மை அபாயநேர்வுகளை முகாமைத்துவம் செய்வதை மேற்பார்வை செய்கின்ற பிரதான ஆளுகைக் குழுவாக சொத்து மற்றும் பொறுப்புக் குழு காணப்படுவதுடன் இது உள்ளினை இலக்குகள் மற்றும் மூலங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு இயையுறுவதை உறுதிப்படுத்துவதற்கு வங்கியின் தீர்வுத்தன்மை நிலையினை தொடர்ச்சியாக கண்காணிக்கின்றது. திறைசேரியின் தலைவரே வங்கியின் நிதியிடல் நாளாந்த முகாமைத்துவத்திற்கும் குறித்துரைக்கப்பட்டுள்ள எல்லைகளில் தீர்வுத்தன்மை நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் பொறுப்பாக இருக்கின்ற அதேவேளை இடை அலுவலகமானது தொடர்ச்சியான அடிப்படையில் தீர்வுத்தன்மையினை சுயாதீனமாகக் கண்காணிக்கின்றது. இதேவேளை பிரதான தீர்வுத்தன்மைக் குறிகாட்டிகள் வரையறுக்கப்பட்ட பரமானங்களுக்குள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக சபை, BIRMC, சொத்து மற்றும் பொறுப்புக்குழு ஆகியவை அவற்றினை கிரமமாக மீளாய்வு செய்கின்றன என்பதை செயற்திறனாக அபாயநேர்வு அறிக்கையிடல் உறுதிப்படுத்துகின்றது.


சட்டகத்தின் பிரதான அம்சங்கள் உள்ளடக்குபவை -

திரவத்தன்மையினை அளத்தல்


பாய்ச்சல் மற்றும் இருப்பு ஆகிய இரட்டை அணுகுமுறையின் ஊடாக வங்கி திரவத்தன்மையினை அளக்கின்றது. பாய்ச்சல் முறையானது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சியினை அடிப்படையாகக் கொண்ட வெவ்வேறு காலப் பட்டகளின் உட்பாய்ச்சல்களுக்கும் வெளிப்பாய்ச்சல்களுக்கும் இடையிலான பொருந்தாமையினை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பாய்ச்சல் முறை திரவத்தன்மையினை அளக்கின்றது. இருப்பு முறையானது கடன்களுக்கும் வைப்புக்களுக்கும் இடையிலான விகிதாசாரம், கடப்பாட்டு விகிதாசாரம், (நியதிச்சட்ட திரவச்சொத்து விகிதாசாரம் மற்றும் திரட்டிய பொருந்தாத தன்மைகள்) போன்ற பிரதான விகிதாசாரங்களின் தொகுதியின் அடிப்படையில் திரவத்தன்மையினை அளக்கின்றது. பயன்படுத்தப்படாத மேலதிகப்பற்று பாகங்கள்/பயன்படுத்தப்படாத வங்கிக்கிடையிலான வரிசைகள்.

பல்வகைமைப்படுத்தப்பட்ட நிதியிடல் தளம் சந்தை நிலவரங்கள், ஒழுங்குபடுத்தல் கரிசனைகள் மற்றும் வட்டிவீத நகர்வுகளின் போக்குகள் ஆகியவற்றில் தங்கியுள்ளவாறாக பல்வேறு மூலங்களிலிருந்து திரவத்தன்மையினைப் பெற்று வங்கியானது பல்வகைமைமிகு உபாயமார்க்கத்தினை நடைமுறைப்படுத்துகின்றது. வைப்புக்களை பாரிய நிதியிடல் மூலமாகக் காணப்படுகின்றன. இது மொத்த நிதியிடலில் 82.8% ஆகும். இதனைத் தொடர்ந்து ஏனைய நிதியிடல்கள் (10.3%) ஆகவும், பங்குடமையாளர்களின் நிதி (4.6%) ஆகவும் காணப்படுகின்றது. வைப்புத்தளத்தில் ஆழமான தரவுகள் பேணப்படுகின்ற காரணத்தினால் வைப்புச்செறிவு சார்பளவில் குறைவானதாகக் காணப்படுகின்றது. வங்கியானது சார்பளவில் உயர்ந்த சேமிப்புக்கணக்கின் உயர் விகிதாசாரத்தில் இருந்தும் நன்மை அடைகின்றது. இது நிதிகளின் அரை உறுதியான மூலமாகக் கருதப்பட முடியும்.

வைப்புச்செறிவு



வைப்புக்களின் பிரிப்பு



வருநிகழ்வு நிதியிடல் திட்டம்

வங்கியானது வருநிகழ்வு நிதியிடல் திட்டத்தினை அமுலில் கொண்டிருந்து, அமுத்தம் மிகுந்த சூழ்நிலைகளில் திரவத்தன்மை தேவைப்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு இது வழிகாட்டலினை வழங்குகின்றது. இந்த திட்டமானது பங்குடமையாளர் நலன்களைப் பாதுகாத்து திரவத்தன்மை நெருக்கடி ஏற்படும் போது சந்தை நம்பிக்கையினைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது செயற்படுத்தலுக்கான குறிப்பிட்ட தூண்டல் புள்ளிகளை எடுத்து விளக்குவதுடன் ஒட்டுமொத்த சொத்து மற்றும் பொறுப்புக் குழு அணி, சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வுத்தலைவர் உள்ளடங்கலாக CFP இன் அணியின் பொறுப்புக்களை விபரமாக விபரிக்கின்றது.

CFP பின்வரும் நிலைகளில் செயலூக்கப் படுத்தப்படும்.

- ஒரு மாதத்தினை விட அதிகமாக நியதிச்சட்ட திரவத்தன்மை விகிதாசாரம் 20% விட வீழ்ச்சியடைதல்
- 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிக்கிடையிலான அழைப்புப் பண விகிதங்கள் 25% இனால் அதிகரித்தல்
- 50% இனை விட அதிகமாக NPL விகிதாசாரம் அதிகரித்தல்
- எதிர்பார்த்ததை விட அதிகமாக வைப்புக்கள் மீளப்பெறப்படல்
- திரட்டிய AD விகிதாசாரம் 15 நாட்களுக்கு மேல் 105% இனை தாண்டுதல்
- சந்தைப் பங்குபற்றுநகர்களினால் அழைப்புக் கடன்கள் மீளப்பெறப்படுதல் அல்லது எமது கடன் பெறுநகளுக்காக சந்தை விகிதத்தின் மீது பரிசூதியத்தினை விதித்தல்
- இரண்டு தடவைகளுக்கு மேல் கடன் தரமிடல் தரம் குறைத்து கணிக்கப்படுதல்

CFP பின்வருவனவற்றினைக் கொண்டுள்ளது:



2016 இல் திரவத்தன்மை அபாயநேர்வு

மேல்தோக்கும் செயலாற்றுகையும்

வருடத்தின் போது வங்கியானது திரவத்தன்மை குறிகாட்டிகளை அபாயநேர்வுக்கு முக்கொடுக்கக்கூடிய எல்லைகள் பற்றிய கூற்றினால் வரையறுக்கப்பட்ட

எல்லைகளினுள்ளும் சகல ஒழுங்குபடுத்தல் தேவைப்படுத்தல்களுக்கு அமைவாகவும் பேணியது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சிப் பகுப்பாய்வானது சார்பளவில் ஆரோக்கியமான திரவத்தன்மை நிலையினைச் சுட்டிக்காட்டுகின்றது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முதிர்ச்சித் தோற்றப்பாடுகள் பற்றிய விபரங்கள் 223ஆம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

திரவத்தன்மை குறிகாட்டி	2016 மார்ச்	2016 ஜூன்	2016 செப்.	2016 டிசெ.
கடன்களுக்கும் வைப்புக்களுக்கும் இடையிலான விகிதாசாரம் %	95.6	92.6	87.4	88.2
நியதிச்சட்ட திரவத்தன்மை சொத்து விகிதாசாரம் (DBU) %	21.7	21.3	24.6	22.2

இயக்க ரீதியான அபாயநேர்வு

இயக்க ரீதியான அபாயநேர்வு என்பது போதியதல்லாத அல்லது செயலிழந்த உள்ளிலைச் செயல்முறைகளினால் மக்களினால் மற்றும் முறைமைகளினால் அல்லது புறநிகழ்வுகளினால் ஏற்படுகின்ற நேரடியான அல்லது மறைமுகமான நடடமாகும். பாசல் II வரைவிலக்கணங்களுக்கு அமைவாக இயக்கரீதியான அபாயநேர்வுகளுள் சட்டரீதியான அபாயநேர்வு உள்ளடங்குகின்றது. ஆனால் இது உபாயமார்க்க மற்றும் நற்பெயர் அபாயநேர்வுகளை உள்ளடக்கவில்லை. இயக்க ரீதியான அபாயநேர்வுகள் வியாபார நடவடிக்கைகளின் சாதாரண நிகழ்வுகளின் போது உற்பத்திகளில் மற்றும் செயல்முறைகளில் காணப்படுகின்றது.

மற்றும் வங்கி முக்கொடுக்கின்ற இயக்கரீதியான அபாயநேர்வுகளின் உப வகைகளுள் அடங்குபவை.


- தொழில்நுட்ப அபாயநேர்வு
- மக்கள் அபாயநேர்வு
- சட்ட அபாயநேர்வு

இயக்க ரீதியான அபாயநேர்வு

முகாமைத்துவத்திற்கான அணுகுமுறை

வங்கியின் இயக்க ரீதியான அபாயநேர்வுச் சட்டகமானது இயக்க ரீதியாக அபாயநேர்வுகளுக்கு உட்படுகின்ற வெவ்வேறு வகைகளை முகாமைத்துவம் செய்வதற்கு அமுலில் உள்ள கொள்கைகள், கட்டமைப்புக்கள் மற்றும் செயல்முறைகளைத் தெளிவாக எடுத்து விளக்குகின்றது. கொள்கைகளை உருவாக்கி இயக்க ரீதியான முகாமைத்துவ அபாயநேர்வுச் சட்டகத்தின் உறுதித்தன்மையினை உறுதிப்படுத்துவதற்கு BIRMC யினால் உதவி வழங்கப்படுகின்ற பணிப்பாளர் சபை பொறுப்பானதாகும். முன்னரங்குப் பாதுகாப்பாக திகழ்கின்ற கிளைகளும் வியாபாரப் பிரிவுகளும் இயக்க ரீதியான அபாயநேர்வு உருவாகும் இடத்தில் இருந்தே அவற்றினை அடையாளம் காண்பதற்கான பொறுப்பினை கொண்டுள்ளதுடன்.

இந்த அபாயநேர்வுகள் தொடர்பாக அவ்விட்டு, மதிப்பீட்டு, அறிக்கையிடுவதற்கு கட்டமைக்கப்பட்ட பொறிமுறைகள் அமுலில் உள்ளன. நட்ட நிகழ்வுகள் பதியப்பட்டு அபாயநேர்வு முகாமைத்துவம் பிரிவின் மூலமாக அர்ப்பணிப்பு மிகுந்த இயக்க ரீதியான அபாயநேர்வு முகாமைத்துவக் குழுவிற்கு கிரமமாக அறிக்கையிடப்படுகின்றது. அதேவேளை உள்ளநிலைக் கணக்காய்வும் அமுலில் உள்ள இயக்க ரீதியான அபாயநேர்வு செயல்முறையின் செயற்திறன் தொடர்பாக சபைக்கு உத்தரவாதத்தினை வழங்குகின்றது.



வங்கியின் இயக்க ரீதியான அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகமானது பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றது

அடையாளம் காணலும் மதிப்பீடும்

வியாபாரச் செயல்முறைகளை திட்டமிடுவதற்கும் சாத்தியமான இயக்க ரீதியான அபாயநேர்வுக்கான பரப்புக்களை அடையாளம் காண்பதற்கும் அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களமானது வியாபாரப் பிரிவுகளுடன் சேர்ந்து பணியாற்றி கின்றது. மேலும் சகல கிளைகள் மற்றும் வியாபாரப் பிரிவுகளின் பணியாளர்கள் இயக்க ரீதியான அபாயநேர்வுக்கு

உட்படுதல் தொடர்பாக பயிற்சியினைப் பெற்றுக் கொள்வதுடன் அவர்கள் இந்த அபாயநேர்வுகளை முனைப்புடன் அடையாளம் கண்டு மதிப்பிடுவதிலும் ஈடுபடுகின்றனர். அபாயநேர்வு மற்றும் கட்டுப்பாட்டு சுயமதிப்பீடுகள் (RCSA) சகல பிரதான வியாபாரப் பிரிவுகளுக்கும் அனுப்பப்படுவதுடன் இவை வரையறுக்கப்பட்ட இயக்க ரீதியான அபாயநேர்வு பரமாணங்களுக்கு உட்படுவதை பிரிவுகள் மதிப்பிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. அபாயநேர்வு முகாமைத்துவத்தில் காணப்படக்கூடிய சாத்தியமான இடைவெளிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கான செயற்திட்டத்தினை உருவாக்க கண்டறிந்தவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நட்ட நிகழ்வுகளில் இருந்தும் மயிரிழையில் ஏற்படாமல் தடுக்கப்பட்ட நட்ட நிகழ்வுகளில் இருந்தும் அபாயநேர்வுகள் அடையாளம் காணப்பட்டு ஒன்று திரட்டப்பட்டு வியாபாரப் பிரிவுகளினால் அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்திற்கு இவை அறிக்கையிடப்படுகின்றன. அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களம் நட்ட நிகழ்வுகளின் தரவுத்தளம் ஒன்றினைப் பேணுகின்றது. வங்கியானது புதிய உற்பத்திகள், செயற்திறமைகள் மற்றும் செயற்திறமைகளில் சாத்தியமான இயக்கரீதியான அபாயநேர்வு தாக்கத்தினை தொடரான அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றது.

எல்லைகளும் சகிப்புத்தன்மை மட்டங்களும் வங்கியின் அபாயநேர்வுக்கு உட்படக்கூடிய எல்லைகள் பற்றிய கூற்றிலே சபையானது இயக்க ரீதியான அபாயநேர்வுக் குறிகாட்டிகளுக்கான குறிப்பிட்ட எல்லைகள் மற்றும் சகிப்புத்தன்மை மட்டங்களை வரையறை செய்துள்ளது. இவற்றுள் ஏற்பட்ட உள்ளநிலை மற்றும் புறநிலை நட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை, இயக்க ரீதியான செலவுகளின் விழுக்காடாக இயக்க ரீதியான செலவுகளின் மொத்தப்பெறுமதி மற்றும் கிளைக் கணக்காய்வுகளில் திருப்தியற்றவை எனத் தரமிடப்பட்ட விழுக்காடு ஆகியவை உள்ளடங்குகின்றன. BIRMC க்கும் சபைக்கும் கிரமமாக அறிக்கையிடலானது தேவையேற்படின் திருத்த நடவடிக்கையின் முன்னெடுப்பினை உறுதிப்படுத்துகின்றது.

அபாயநேர்வுத் தணிப்பு

அபாயநேர்வுத் தணிப்புக் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் வங்கியினுள் உறுதியான இயங்குமுறையைப் பேணுவதற்காக அமுலில் உள்ளன. இவை பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றன:

அபாயநேர்வு அறிக்கையிடல்

இயக்க ரீதியான அபாயநேர்வு நிகழ்வுகள்/ நட்டங்கள் மற்றும் மயிரிழையில் தவிர்க்கப்பட்ட நட்டங்கள் ஆகியவற்றின் தரவுத் தளமொன்றினை அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களங்கள் பேணிவருவதுடன் அபாயநேர்வுகளுக்கான மூலகாரணங்களை முறைமை வாழ்ந்த வகையில் அடையாளப்படுத்துவதையும் அவற்றின் போக்குகளையும் அவை நிகழ்கின்ற நிகழ்வுவீதங்களை அறிந்து கொள்வதையும் இயலுமாக்குகின்றது. BIRMC யும் சபையும் முக்கியமான நட்ட நிகழ்வுகள், உருவாகிவரும் விடயங்கள், மீளாய்வு நடவடிக்கைகள் தொடர்பாக கட்டமைக்கப்பட்ட அறிக்கையிடல் மூலமாக கிரமமாக இற்றைப்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு செயலிழப்புக்கள் இயக்க ரீதியான அபாயநேர்வுக் குழுக்கு அறிக்கையிடப்படுவதுடன் அதன் இயக்க ரீதியான தாக்கம் மற்றும் அவ்வின் அடிப்படையில் BIRMC மட்டத்திற்கு உயர்த்தப்படுகின்றது.

இயக்க ரீதியான அபாயநேர்வு மீளாய்வு 2016

வங்கியின் இயக்க ரீதியான அபாயநேர்வுச் செயலாற்றுகை அண்மைய வருடங்களில் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது. இதற்கான காரணம் அபாயநேர்வுக் குறிகாட்டிகள் சபையினால் நிர்ணயிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட எல்லைகளை விட நன்கு குறைந்த மட்டத்தில் காணப்பட்டன. கடந்த 5 வருடங்களில் உண்மையான இயக்கரீதியான நட்டங்கள் ரூபா 121.6 மில்லியன் சராசரித் தொகையினை எட்டி வங்கியின் முழு வருமானத்தில் சுமார் 1% ஆகக் காணப்பட்டது. 2016ஆம் ஆண்டிலே இயக்க ரீதியான நட்ட நிகழ்வுகள் கணபரிமாணத்தில் 5% ஆக வீழ்ச்சியடைந்து முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது பெறுமதியில் 25% இனால் வீழ்ச்சியடைந்தது.


இயக்கரீதியான நட்டங்கள் - போக்குகள் 2012-2016

வருடம்	அடகு வைத்தல் வங்கிச்சேவை		சாதாரண வங்கிச்சேவை		மொத்தம்
	ரூ. மில்லியன்	சூ. மில்லியன்	ரூ. மில்லியன்	சூ. மில்லியன்	
2012	63.8		140		203.8
2013	80.1		35.5		115.6
2014	92.86		14.88		107.74
2015	36.11		67.12		103.23
2016	17.02		60.74		77.76
மொத்தம்					608.13
சராசரி					121.6


<p>இயக்க ரீதியான அபாயநேர்வு கொள்கைகள் மற்றும் செயல்விதிகளின் பூரணமான சட்டகம்</p>	<p>இயக்கங்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக அனர்த்த மீளல் திட்டங்களும் நெருக்கடி முகாமைத்துவச் செயல்விதிகளும்</p>	<p>கடமைகளின் வேறுபாடு</p>	<p>காப்புறுதி மூலமாக அபாயநேர்வுகளை மாற்றுதல் (உதாரணமாக பெளதீக சொத்துக்களுக்கான நட்டத்தினை உதாரணமாக இயற்கை அனர்த்தங்கள் தீ. மற்றும் திருடப்பட்ட பொருட்கள் அடகு வைக்கப்படுதல் போன்றவற்றினால் பெளதீக சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்கள்</p>	<p>வெளிவள பங்களிப்புகளை தெரிவு செய்து கண்காணிப்பதற்கு இறுக்கமான தெரிவுடிப்படை</p>	<p>அபாயநேர்வு விழிப்புணர்வு கலாசாரத்தை உருவாக்குவதற்காக தொடர்ச்சியான பணியாளர் பயிற்சி</p>	<p>புதிய உற்பத்திகள் மற்றும் தொடங்குவதற்கு முன்னரான சேவைகள் ஆகியவற்றின் சாத்தியமான இயக்க ரீதியான அபாயநேர்வு தாக்கத்திற்கான பூரணமான பகுப்பாய்வு</p>
---	--	----------------------------------	--	--	--	---

இயக்க ரீதியான நட்டங்கள் போக்குகள் 2012-2016


ரூபா. மில்லியன்



இயக்க ரீதியான நட்ட நிகழ்வுகள் (இலக்க ரீதியாக - 2016)



இயக்க ரீதியான நட்ட நிகழ்வுகள் (பெறுமதி ரீதியானது) - 2016



பின்வரும் அட்டவணைகள் கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு பாசல் II நட்ட நிகழ்வு வகையின் கீழும் இயற்கை வகையான நட்டங்களின் ஒப்பீட்டினை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் பெறுமதியாக அடிப்படையில் காட்டுகின்றது. புறநிலை மோசடிகளினால் ஏற்படுகின்ற நட்ட நிகழ்வுகள் இயக்க ரீதியான நட்டத்தின் முக்கியமான மூலமாக காணப்படுவதுடன் இது அடிப்படையில் போலியான மற்றும் திருடப்பட்ட பொருட்களை அடகுவைப்பதனால் ஏற்படுகின்றது. இந்த அறிக்கையின் 69 ஆம் பக்கத்தில் கலந்துரையாடப்பட்டவாறாக அடகுவைக்கப்படுகின்ற தங்கத்தின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் அமுலிலுள்ள பொறிமுறையினை வலுப்படுத்தி உள்ளதுடன் அவ்வாறான பொருட்களுக்காக தொடர்ந்தும் காப்புறுதிப் பாதுகாப்பினைப் பெற்று வருகின்றோம்.

தொழில்நுட்ப அபாயநேர்வு

தொழில்நுட்ப அபாயநேர்வு என்பது வங்கியினுள் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் உரித்தானமை, பயன்பாடு, இயக்கம், ஈடுபாடு மற்றும் ஏற்று அங்கீகரித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக வரையறுக்கப்படுகின்றது. இதில் IT முறைமைகள் பழுதடைதல் மற்றும் செயலிழத்தல், தொழில்நுட்பங்கள் வழக்கொழிந்து போதல் மற்றும் வியாபார கணபரிமாணங்களுக்கு உதவுவதற்கு போதிய உட்கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவை உள்ளடங்குகின்றன.

தொழில்நுட்பம் என்பது உலகளாவிய ரீதியில் ஒரு கரிசனைக்குரிய பரப்பாக வளர்ந்து வருகின்றது. ஏனெனில் சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களும் முறைமைகளை குழ்சித்திறனுடன் கையாளுதலும் அளவிலும் எண்ணிக்கையிலும் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. வங்கித்துறையினைப் பொறுத்த அளவில் தொழில்நுட்பமானது போட்டித்தன்மைமிகு அணுகுலத்திற்கான பிரதான மூலமாக உருவாகி உள்ளது. இதனால் சிக்கலான செயன்முறைகளை வசதிப்படுத்துவதற்கும் பெரும் தொகையிலான முக்கியமான மற்றும் தனிப்பட்ட தகவல்களை கையாள்வதற்கும் தொழில்நுட்பத்தில் பெருமளவிற்கு தங்கியிருக்கும் நிலை உருவாகியிருப்பதுடன் செயற்திறன்மிகு தகவல் தொழில்நுட்ப அபாயநேர்வு முகாமைத்துவத்தின் இன்றியமையாத முக்கியத்துவத்தினை இது கோடிட்டுக் காட்டுகின்றது. சபைத் தொழில்நுட்பக்குழுவானது வங்கியின் தகவல் முகாமைத்துவச் சட்டகத்திற்கான மேற்பார்வைப் பொறுப்பினைக் கொண்டிருப்பதுடன் முறைமை ஒருங்கிணைப்பு மற்றும் புதிய மென்பொருள் மற்றும் வன்பொருளின் பயன்பாடு ஆகியவற்றிற்கான தேவையினை தீர்மானிக்கின்ற அதேவேளை தகவல் தொழில்நுட்ப உபாயமார்க்கங்கள், கொள்கைகள், செயல்விதிகளுக்கான பரிந்துரைகளையும் மேற்கொள்கின்றது.

தகவல் தொழில்நுட்பப் பிரிவுடன் சேர்ந்த அபாயநேர்வுத் திணைக்களமானது பிரதான அபாயநேர்வுத் தகவல் தொழில்நுட்பக்

	2015		2016	
	இலக்கம்	பெறுமதி	இலக்கம்	பெறுமதி
உள்நிலை மோசடி	5	7,057,900	12	10,283,659
புறநிலை மோசடி	312	63,143,451	236	52,296,464
தொழில் நடைமுறைகள் மற்றும் வேலைத்தள பாதுகாப்பு	0	0	0	0
வாடிக்கையாளர் உற்பத்திகள் மற்றும் வியாபார நடைமுறைகள்	0	0	6	367,584
பெளதீக சொத்துக்களுக்கான சேதங்கள்	2	111,805	9	1,068,512
வியாபார இடையூறு மற்றும் முறைமைகளில் செயலிழப்புகள்	0	0	4	638,160
நிறைவேற்று விநியோகம் மற்றும் செயன்முறை முகாமைத்துவம்	43	32,375,071	78	13,105,652
மொத்தம்	362	102,688,227	345	77,760,031

குறிகாட்டிகளின் கிரமமான கண்காணிப்பினை மேற்கொள்வதுடன் இது வங்கியினுள் பிரதான தகவல்களின் உறுதிப்பாட்டினை அளப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளைவாக ஏற்படுகின்ற அபாயநேர்வு எல்லைகள் பொருத்தமான திருத்த நடவடிக்கைகளுக்காக முகாமைத்துவத்தின் கவனத்தினை பெறுவதற்காக வரையறுக்கப்படுகின்றன.

முக்கியம்	முறைமைகள்	மொத்த வேலைமணித்தியாலங்கள் மற்றும் எல்லைகளின் விழுக்காடாக கிடைக்கக்கூடிய தன்மை	உண்மையாக கிடைக்கக்கூடிய தன்மை
உயர் இன்றியமையாதது (ஒன்லைன் நிகழ்நேர முறைமைகள்)	மத்திய ATM ஆளி	≥ 99.9%	பச்சை - தாழ்வான அ.நேர்வு
	மைய வங்கி முறைமை	இடையில் 99.8%-97.5%	செ.மஞ்சல் - நடுநிலை அ.நே.
	SWIFT கடன்/கடன்		
	அட்டை முகாமைத்துவமுறைமை	தாழ்வானது 97.5%	சிவப்பு - உயர் அ.நேர்வு
நடுத்தர அளவில் தீர்மானகரமான	பிம்பப் பதிப்பு மற்றும் சமர்ப்பண முறைமை	≥ 97.5%	பச்சை - தாழ்வான அ.நேர்வு
		இடையில் 97.4%-95.0%	செ.மஞ்சல் - தாழ்வான அ.நேர்வு
		தாழ். அ.நேர்வு 95.0%	சிவப்பு - உயர் அ.நேர்வு
	SMS வங்கிச்சேவை முறைமை		
	இணைய பண அனுப்புகை முறைமை		
	இணைய வாங்கிச்சேவை முறைமை		
	நிதி (திறைசேரி)		
ATM (தனிப்பட்டது)		99.5%	
தாழ்வான அளவில் தீர்மானகரமான	IHRM முறைமை	≥ 90.0%	பச்சை - தாழ்வான அ.நேர்வு
	SLIPS முறைமை	இடையில் 89.9%-87.0%	செ.மஞ்சல் - தாழ்வான அ.நேர்வு
		தாழ்.அ.நேர்வு 87.0%	சிவப்பு - உயர் அ.நேர்வு

ஒட்டுமொத்தமாக முறைமைகளின் உயர் கிடைக்கக்கூடிய தன்மை காணப்படுகின்றது.

மக்கள் அபாயநேர்வு

மக்கள் அபாயநேர்வானது பொருத்தமான மனிதவளங்கள் இல்லாமை, பொருத்தமற்ற ஊழியர் செயற்பாடு, மற்றும் ஊழியர் தொடர்புடைய தேவைப்பாடுகளுக்கு இயைபுறத் தவறுகின்றமை போன்ற மனிதவளங்களுடன் தொடர்புடைய அம்சங்களில் இருந்து எழக்கூடிய சாத்தியமான நட்டங்கள் என வரையறுக்கப்படுகின்றது. வங்கியின் மனிதவளம் தொடர்புடைய அபாயநேர்வுகள் பூரணமான மனிதவளக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. இவை ஊழியர் நடைமுறைகள், செய்திறன்மிகு ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் எமது ஊழியர் பெறுமதி முன்மொழிவுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக கவனம் குவித்தல் ஆகியவற்றின் சமச்சீரான தன்மையினை இது உறுதிப்படுத்துகின்றது. வங்கியின் பெறுமதி முன்மொழியானது ஊழியர்களுக்கு திறன் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை வழங்குவதில் கவனம் குவிப்பதுடன் வெகுமதி வழங்குகின்ற இயங்கு குழல் மிக்க தொழில் சூழலில் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை வழங்குவதில் கவனம் குவிக்கின்ற அதேவேளை உயர் மட்டத்திலான ஈடுபாடு மற்றும் கவர்ச்சிமிகு வெகுமதித் திட்டங்கள்

ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதிலும் கவனம் குவிக்கின்றது. (தயவு செய்து இந்த அறிக்கைகளில் 115-123 ஆம் பக்கங்களில் காணப்படும் மனிதவள அறிக்கையினைப் பார்க்கவும்).

சட்ட அபாயநேர்வு

ஒழுங்குபடுத்தல் - நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்க இயைபுறாமை, சட்டநடவடிக்கைகளின் காரணமாக ஏற்படுகின்ற நிச்சயமற்ற தன்மை அல்லது வங்கிக்கு பிரயோகிக்கத்தக்கதான சம்பந்தப்பட்ட சட்டங்கள் அல்லது ஒழுங்குவிதிகளின் பிரயோகிக்கப்படக்கூடிய தன்மை அல்லது வியாக்கியானத்தின் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக வங்கியின் ஈட்டல்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான நட்டங்கள் மற்றும் வங்கியின் கீர்த்திக்கு ஏற்படக்கூடிய சேதங்கள் சட்ட அபாயநேர்வு என வரையறுக்கப்படுகின்றது.

வங்கி சட்ட அபாயநேர்வுக்கு உட்படுகின்றமை பெருமளவிற்கு தணிக்கப்படுவதை உள்ளிணைச் செயல்விதிகளின் பூரணமான சட்டகம் உறுதிப்படுத்துகின்றது. பிரயோகிக்கத்தக்க ஒழுங்குவிதிகள் மற்றும் பங்கீட்டாளர் தேவைகள் ஆகியவை தனிநபர்களுடனும் நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்களை


மேற்கொள்கையில் பூரணமாகப் பரிசீலிக்கப்படும் அதேவேளை சட்டரீதியாக கடப்படுத்துகின்ற உடன்படிக்கைகள் அனைத்தும் வங்கியின் இயையுறல் மற்றும் சட்டப்பிரிவுகளினால் ஒப்பமிடப்படுவதை உறுதிப்படுத்துதற்கான பொறுப்பு வியாபாரப் பிரிவுகளை சார்ந்ததாகும்.

இயையுறல் அபாயநேர்வு

இயையுறல் அபாயநேர்வு என்பது பிரயோகிக்கத்தக்க சட்டங்கள், ஒழுங்குவிதிகள், நடத்தைக் கோவைகள் மற்றும் சிறந்த நடைமுறைத் தராதரங்கள் ஆகியவற்றுக்கு இயையுறாமையினால் வங்கிக்கு ஏற்படும் நிதி நட்டம் அல்லது வங்கியின் கீர்த்திக்கு ஏற்படும் சேதமென வரையறை செய்யப்படுகின்றது. சகல வங்கி ஊழியர்களும் பிரயோகிக்கத்தக்க சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இயையுறுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்ற உள்ளிணைக் கொள்கைகள், செயல்விதிகள் மற்றும் ஆளுகைச் சட்டகங்களை வங்கி அமுல்படுத்தி உள்ளது. இந்தச் சட்டகங்களும் ஒழுங்குவிதிகளும் சட்டவாக்கம், ஒழுங்குபடுத்துனர்களால் விநியோகிக்கப்பட்ட விதிகள் மற்றும் தொழிற்துறை சங்கங்களினால் மேம்படுத்தப்படுகின்ற சிறந்த நடைமுறைகள் ஆகியவை உள்ளடங்கிய பல்வேறு மூலங்களில் இருந்து தோன்றலாம்.

வியாபார இடையூறுகளும் முறைமைகளின் செயலிழப்பும் குறைந்த அளவில் காணப்படுகின்றன

வங்கியானது அடிப்படைச் சட்டவாக்கம், ஒழுங்குபடுத்துதல்கள் மற்றும் சட்டவாக்குரைகளினால் விநியோகிக்கப்பட்ட விதிகள் மற்றும் தராதரங்கள், சந்தை சம்பிரதாயங்கள், சிறந்த நடைமுறைக் கோவைகள், உள்நிலை நடத்தைக்கோவைகள், கொள்கைகள், செயல்விதிகள் மற்றும் ஆளுகைச் சட்டங்கள் போன்ற சகல பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இயைபுறுவதை உறுதிப்படுத்தும் இறுதிப் பொறுப்பு பணிப்பாளர் சபையையே சாரும். இயைபுறல் தொடர்பான செயற்பாடுகளில் சபைக்கு சபை கணக்காய்வு குழுவும் சபை ஒருங்கிணைந்த அபாயநேர்வு முகாமைத்துவக் குழுவும் உதவுகின்றன. அர்ப்பணிப்பு மிகு இயைபுறல் பிரிவானது BIRMC ற்கு நேரடியாக அறிக்கையிடுவதுடன் வங்கியானது சகல பொருத்தமான புறநிலை ஒழுங்குவிதிகள் மற்றும் உள்நிலை வழிகாட்டல்களுக்கு இயைபுறுகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றது. அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் உள்நிலைக் கணக்காய்வுச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு மேலதிகமாக பிரிவானது வங்கியின் ஒட்டுமொத்த இயைபுறல் மட்டம் பற்றிய உத்தரவாதத்தினைச் சபைக்கு வழங்குகின்றது. வங்கியானது தொழிற்துறைக்கு பிரயோகிக்கத்தக்கதான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இயைபுற்றவாறாக வினைத்திறனுடன் இயக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துமுகமாக இதனைக் கண்காணிப்பதற்கு ஒரு அர்ப்பணிப்பு மிகு உத்தியோகத்தரைக் கொண்டுள்ளது. இயைபுறல் அபாயநேர்வானது ஒரு புள்ளிவழங்கல் அட்டை மூலமாக மதிப்பிடப்படுகின்றது. 5 புள்ளிகளைக் கொண்ட தரமீடலுக்கு எதிராக உள்நிலையான சிறந்த நடைமுறைகளுக்கும் புறநிலை ஒழுங்குவிதிகளுக்கும் வங்கி இயைபுறுகின்றமையானது தரமீடப்படுகின்றது. புள்ளிவழங்கல் பிரிவானது BIRMC ற்கு அறிக்கையிடுவதன் ஓர் அம்சமாக மாறுகின்றது.



இயைபுறல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் 2 மடங்கானவையாகும் -

கட்டாய இயைபுறல் செயற்பாடுகள்

- ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு இயைபுறமை எனும் அபாயநேர்வினை அகற்றுவதற்கு அல்லது குறைப்பதற்கு வடிவமைக்கப்பட்ட இயைபுறல் கொள்கைகள் மற்றும் செயல்விதிகளை உருவாக்குதல் மேலும் நற்பெயர் அபாயநேர்வுகளில் இருந்து வங்கியினைப் பாதுகாத்தல்
- சிறந்த நடைமுறைகளை எடுத்து விளக்க சகல ஊழியர்களுக்காகவும் நடத்தைக்கோவை - நெறிக்கோவையினை உருவாக்கி சகல மட்டங்களிலும் இவற்றிற்கு இயைபுறுவதை கண்காணித்து உறுதிப்படுத்துதல்
- வங்கியின் சகல திணைக்களங்களினூடும் பணம் தூய்தாக்கலுக்கு எதிரான கொள்கையுடன் சேர்த்து உட்களது வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ஒழுங்குவிதிகள் (KYC) விநியோகிக்கப்பட்டு பின்பற்றப்படுதல் வேண்டும்.
- தெளிவான மற்றும் கால உசிதமான தொடர்பாடல்கள் மற்றும் ஒழுங்குபடுத்துநர்கள் குறிக்கோள்கள் பற்றிய பரஸ்பர புரிதலுடன் ஒழுங்குபடுத்துநர்களுடன் கிரமமான தொடர்பிணையும் சிறந்த பணித்தொடர்புணையும் பேணுதல்
- இயைபுறல் வலையமைப்பினூடு, மேலும் எங்கெல்லாம் பொருத்தமானதெனக் கருதப்படுகின்றதோ அங்கெல்லாம் இயைபுறல் பரப்புக்களில் உருவாக்கப்பட்ட சிறந்த நடைமுறைக் கலாச்சாரத்தினை மேம்படுத்துதல்
- வங்கியின் வியாபாரத்திற்கு பொருத்தமான சகல புதிய சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தல் மாற்றங்களை புரிந்துகொண்டு அவற்றின் செயற்றின் மிகு அமுல்படுத்தலை உறுதிப்படுத்துதல்.
- அபிவிருத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கோடிட்டு காட்டி முகாமைத்துவத்திற்கு உரிய காலத்தில் வழங்கப்படுகின்ற அறிக்கைகள் வங்கியின் வியாபாரத்திற்கு பொருத்தமான இயைபுறல் விடயங்களை எழுப்புகின்றதாக இருக்கும் பட்சத்தில் ஒழுங்குபடுத்தல் முன்னேற்றங்கள் இ சட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வேறு ஏதாவது மாற்றங்களை அந்த அறிக்கைகள் கோடிட்டு காட்ட வேண்டும்.
- பாரதாரமான அல்லது நடைமுறை இயைபுறல் பிரச்சினைகளை கோடிட்டுக் காட்ட வேண்டும். மேலும் பொருத்தமானவிடத்து அவை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய காலச் சட்டகத்தினுள் திருத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு முகாமைத்துவத்தினுள் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
- சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுகின்ற போது இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு வங்கி இயைபுறுதல் தொடர்பாக மத்திய வங்கிக்கு மாதாந்த இயைபுறல் அறிக்கைகளை சமர்ப்பித்தல்
- தேவை ஏற்படும் போது சபை ஒருங்கிணைந்த அபாயநேர்வு முகாமைத்துவக் குழுவிற்கும் சபைக் கணக்காய்வுக் குழுவிற்கும் காலாண்டு இயைபுறல் அறிக்கைகளை சமர்ப்பித்தல் மேலும் வங்கிச்சேவை வியாபாரத்திற்கு பிரயோகிக்கத்தக்க நியதிச்சட்ட ஒழுங்குவிதிகளுடன் வங்கி இயைபுறுதல் தொடர்பாக வங்கியின் சபைக்கு மாதாந்த அறிக்கைகளை சமர்ப்பித்தல்
- இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பணிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சாசனத்தினை வங்கிக்காக அமுல்படுத்துதல்
- உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக்கான பெருநிறுவன ஆளுகை தொடர்பாக மத்திய வங்கியின் பணிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு வங்கிக்கான பெருநிறுவன ஆளுகை தொடர்பாகச் சிறந்த நடைமுறைகளின் கோவையினைத் தயாரித்தலும் அதற்கு இயைபுறுவதை அமுல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான பொறுப்பினைக் கொண்டு இருத்தலும் வேண்டும்.
- பணம் தூய்தாக்கலுக்கு எதிரான இயைபுறல் அதிகாரியாக செயற்படுதல், கொடுக்கல் வாங்கல்களை கண்காணிப்பதற்காக முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமுலில் கொண்டிருப்பதற்கான பொறுப்பு மேலும் சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்களை FIU ற்கு முறைப்பாடு செய்வதற்கான பொறுப்பு மற்றும் AML உள்ளடங்கலாகவும் ஒட்டுமொத்த கிளை வலையமைப்புக்களின் பயிற்சித் தேவைகளை உறுதிப்படுத்துவதற்காக நகற்றல் மாதிரிகள் உள்ளடங்கலாகவும் இயைபுறல் மாதிரிகளில் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பு
- தவறுகளைக் காட்டிக்கொடுப்போர் பற்றிய கொள்கைகள் மற்றும் நடத்தைக்கோவை ஆகியவற்றினை உருவாக்குவது உள்ளடங்கலாக வங்கிக்கான இயைபுறல் அபாயநேர்வு மற்றும் நற்பெயர் அபாயநேர்வு ஆகியவற்றினைக் குறைப்பதற்காக ஏனைய சகல கொள்கைகளையும் உருவாக்கி செயல்விதிகளை அமுல்படுத்துதல்

- வாடிக்கையாளர்களின் இறைப்படுத்தப்பட்ட கடன் விபரங்களைப் பேணுவதற்காக கடன் தகவல் பணியகத்துடன் சேர்ந்து செயற்படல்

துணைநிலை இயைபுறல் செயற்பாடுகள்

- ஒழுங்குபடுத்தல், நற்பெயர் மற்றும் நெறிசார் விடயங்கள் தொடர்பாக முகமைத்துவத்திற்கும் பணியாளர்களுக்கும் ஆலோசனைச் சேவைகளை வழங்குதல்
- இயைபுறல் என்பது பாதகமான ஒரு விடயம் அல்ல ஆனால் அது வங்கியின் வெற்றியை இயலுமாக்குகின்ற ஒன்று என்பதையும் அதனால் இயைபுறல் தொடர்பான கோட்பாடுகளும் அதன் முக்கியத்துவமும் அனைவரினாலும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படல் வேண்டுமென்பதையும் பற்றிய நம்பிக்கையினை மேம்படுத்துதல்
- புதிய உற்பத்திகள் மற்றும் முறைமைகள் ஆகியவை உள்ளூர் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுகின்றன மேலும் அவை உள்ளினை இயைபுறல் மற்றும் நெறிசார் தராதரங்களுக்கு இயைபுறுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக புதிய உற்பத்திகள் மற்றும் முறைமைகளை வடிவமைத்து கட்டமைப்பதில் நேரகால ஈடுபாட்டினை பெற்றுக்கொள்ளுதல்
- ஒழுங்குபடுத்தல் விதிகள் மற்றும் உள்ளினை இயைபுறல் தராதரங்கள் ஆகியவற்றுக்கு இயைபுறுவதை மதிப்பிடுவதற்காக பொருத்தமான காலஇடைவெளிகளில் மதிப்பீடுகளும் மீளாய்வுகளும் நடத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துதல்
- பொருத்தமான உள்ளினை மற்றும் புறநிலைக் குழுக்களில் இயைபுறல் செயல்பாட்டினை பிரதிநிதித்துவப்படுத்துதல்
- முகமைத்துவத்திற்கும் பணியாளர் உறுப்பினர்களுக்கும் இயைபுறல் கொள்கைகளும் செயல்விதிகளும் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துதல்.
- வங்கியின் உள்ளினை மற்றும் புறநிலை கணக்காய்வு செயற்பாடுகளுடன் சேர்ந்து செயற்பட்டு கணக்காய்வாளர்கள் உள்ளூர் ஒழுங்குபடுத்தல் மற்றும் நெறிசார் தேவைப்பாடுகளைப் பற்றி அறிந்துள்ளனர் என்றும் இதனால் அவர்களினால் உரிய முறையில் இயைபுறல் விடயங்கள் கையாளப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துதல்.
- கணக்காய்வுகள் காரணமாக அடையாளங்காணப்பட்ட இயைபுறல் பலவீனங்களைப் பின் தொடரல்.
- கணக்காய்வாளர்களுடன் சேர்ந்து செயற்பட்டு அபாயநேர்வு அடிப்படையிலான மதிப்பீட்டின் மீது எழுமாறாக அபாயநேர்வு ஆய்வுகளை மேற்கொள்ளுதல். அபாயநேர்வுகளை, அதிகடி பரப்புகளை அடையாளங் காண்பதானது அதிக அளவில் கணக்காய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இயைபுறல் அறிக்கையிடல்

இயைபுறல் திணைக்களம் பணிப்பாளர் சபைக்கு மாதாந்த இயைபுறல் அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றது. இந்த அறிக்கையில் திணைக்கள தலைவர்கள் மற்றும் கிளைகளின் நியதிச்சட்ட மற்றும் கட்டாயத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளும் இயைபுறாமை தொடர்பான அறிக்கைகளும் (அவ்வாறு இருப்பின்) மேலும் நடத்தப்பட்ட ஊழியர் பயிற்சி மற்றும் கிளை மதிப்பீடுகளும் உள்ளடங்குகின்றன. இதேவேளை காலாண்டின் போது எழுக்கின்ற விசேட இயைபுறல் தொடர்பான விடயங்கள் பற்றிய ஒரு காலாண்டு அறிக்கையும் BIRMC யிற்கும் BAC யிற்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

பணம் தூய்தாக்கலையும்

பயங்கரவாதிகளுக்கு நிதியிடலையும் தடுத்தல்

வங்கியானது பணம் தூய்தாக்கல் நிலவுகின்றமையினை எதிர்ப்பதற்கும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் இடம்பெறுவதை தடுப்பதற்கும் முனைப்பாக பணியாற்றி வருகின்றது. சகல சம்பந்தப்பட்ட ஊழியர்களும் பணம் தூய்தாக்கலுக்கு எதிரான செயற்பாடுகள் பற்றிய பயிற்சியினையும் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் பயிற்சிகளையும் வாடிக்கையாளர்களில் உரிய கவனம் செலுத்துங்கள் பயிற்சிகளையும் கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாகவும் நகற்றல் மொடியூல்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்கின்றனர். பொதுவாக, பாரியதும் சந்தேகத்திற்கிடமானதுமான கொடுக்கல் வாங்கல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு மதிப்பீட்டிட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றன.

உபாயமார்க்க அபாயநேர்வு

உபாயமார்க்க அபாயநேர்வுகள் என்பவை வங்கியின் எதிர்கால வியாபாரத் திட்டங்கள் மற்றும் உபாயமார்க்கங்கள் ஆகியவை போதாதவையாக இருக்கின்ற காரணத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான நட்டங்கள் ஆகும். உபாயமார்க்க அபாயநேர்வுகள் புறநிலை அத்துடன்/உள்ளினை காரணிகளினால் ஏற்படக்கூடியவையாக இருப்பதுடன் இவை இயங்குமுறையில் உருவாகிவரும் அபாயநேர்வுகள் மற்றும் வாய்ப்புக்களுக்கு பதிர்ப்பெய்தாற்ற முடியாமையினாலும் ஏற்படுகின்றன.

வங்கியானது அதன் உபாயமார்க்க அபாயநேர்வுகளை முகமைத்துவம் செய்வதற்காக அதன் சகல ஊழியர்கள் மற்றும் வியாபாரப் பிரிவுகளினூடு

ஊடுருவிச் செல்வதற்கு ஒத்திசைவான அணுகுமுறையினைக் கைக்கொள்கின்றது. 2016-2020 காலப்பகுதிக்கான உபாயமார்க்கத் திட்டமானது பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பங்கீடுபாட்டாளர் ஈடுபாட்டினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளதுடன் வரவுசெலவுத் திட்டத்துடன் சேர்ந்த உபாயமார்க்க செயற்திட்டங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு சபை மற்றும் நிறைவேற்று

முகமைத்துவத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட இலக்குகளுக்கு எதிராக ஒவ்வொரு வியாபாரப் பிரிவு மட்டத்திலும் தொடர்ச்சியான அடிப்படையில் அமுல்படுத்தல் கண்காணிக்கப்படுகின்றது. அதேவேளை பேரணை பொருளாதார போக்குகளும் உருவாகிவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புக்களும் இயங்குமுறையில் இயக்கவியலுக்கு முகம்கொடுப்பதற்கு வங்கி தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றன.

புள்ளிவழங்கல் அட்டையினை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை மூலம் உபாயமார்க்க அபாயநேர்வு அளக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றது. இது வங்கியின் அளவு, இயக்கங்களின் சிக்கல் தன்மை மற்றும் நுட்பங்கள், சுற்றுச்சூழல் பகுப்பாய்வு அத்துடன் வாடிக்கையாளர்களின் விபரங்கள் போன்ற பரந்த வீச்சிலான காரணிகளை பரிசீலிக்கின்றது. குறைந்தது வருடத்திற்கு ஒரு தடவையாவது பயன்படுத்தப்பட்டு உபாயமார்க்க அபாயநேர்வினைத் தணிப்பதற்காக சாத்தியமான முன்னேற்றங்கள் ஏற்படவேண்டிய பரப்புக்களை இது கோட்டுக் காட்டுகின்றது.

நற்பெயர் அபாயநேர்வு

நற்பெயர் அபாயநேர்வு என்பது நம்பிக்கை இழப்பு, உறவுகள் முறிவடைகின்றமை மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய பங்கீடுபாட்டாளர்களின் பாதகமான புலனாய்வுகள் ஆகியவற்றினால் வங்கியின் நடைமுறை அல்லது எதிர்கால ஈட்டல்களில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகும்.

கடன் சந்தை மற்றும் இயக்கரீதியான அபாயநேர்வுகள் ஆகியவற்றினைத் தணிப்பதற்கு கொள்கைச் சட்டகங்கள் அமுலில் உள்ளன. ஊழியர் நடத்தைக்கோவை, நிறுவன ரீதியான நேர்மை மற்றும் வெளிப்படத்தன்மை ஆகியவற்றினைப் போஷிக்கின்ற கலாசாரம் ஆகியவை வங்கி நற்பெயர் அபாயநேர்வுக்கு உட்படுவதை முகமைத்துவம் செய்வதில் முக்கியமானவையாகும். நற்பெயர் அபாயநேர்வானது இவ்வாறான அபாயநேர்வுகளை ICAAP வழிகாட்டல்களின் கீழ் அளப்பதற்காக வங்கியினால் உருவாக்கப்பட்ட பூரணமான புள்ளிவழங்கல் அட்டை மூலமாக மதிப்பிடப்படுகின்றது.

குழு அபாயநேர்வு முகமைத்துவம்

வங்கியின் பிரதான துணைக்கம்பனிகளான பீபிஎஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பீபிஎஸ் மேர்சன்ட் பினான்ஸ் பிஎல்சி மற்றும் பீபிஎஸ் காப்புறுதி பிஎல்சி ஆகியவை நிறுவனங்களை ஒழுங்கமைத்து, அபாயநேர்விற்கு உட்படுவதை அடையாளம் கண்டு, மதிப்பீட்டு, கண்காணிப்பதற்காக கட்டமைக்கப்பட்ட அபாயநேர்வு முகமைத்துவச் சட்டகங்களை அமுலில் கொண்டுள்ளன. தாய்க் கம்பெனியானது குழு அமைப்புகளின் அபாயநேர்வு முகமைத்துவ அம்சங்களின் மீது மேற்பார்வையைச் செலுத்துவதுடன் அதனை பின்வரும் கட்டமைப்புகள் மற்றும் பொறிமுறைகள் மூலமாக மேற்கொள்கின்றது.

- குழுவும் அபாயநேர்விற்கு உட்படக்கூடிய எல்லைகளும் உபாயமார்க்கமும் வங்கி மட்டத்தில் உருவாக்கப்பட்டு வங்கியின் சபையினால் அறிக்கையிடல் கட்டமைப்புகள், செயன்முறைகள் மற்றும் உச்ச எல்லைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
- பிரதான அபாயநேர்வுக் குறிகாட்டிகள், தூண்டல் மட்டங்கள் மற்றும் அதி உச்ச எல்லைகள் ஆகியவை வங்கி அபாயநேர்விற்கு உட்படுகின்றமை 500 மில்லியனை தாண்டுகின்ற ஒவ்வொரு குழுமத்திற்குமாக வரையறுக்கப்படுகின்றது.
- மக்கள் வங்கியின் கணக்காய்வுக்குழு மற்றும் உள்நிலைக் கணக்காய்வுத் திணைக்களம் ஆகியவை துணைக் கம்பெனிகளினுள் அமுலில் உள்ள உள்நிலைக் கட்டுப்பாட்டு பொறுமுறைகளின் பொதுநிலையினை கிரமமாக மீளாய்வு செய்து உறுதிப்படுத்துகின்றன.
- குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தாய்க் கம்பனியானது துணைக்கம்பனிகளின் சபைகளுக்கு பணிப்பாளர்களை நியமிக்கின்றது.
- மக்கள் வங்கியின் அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தின் பொது முகாமையாளரே பீள்ஸ் லீசிங் பிஎல்சி யின் சபை அபாயநேர்வு முகாமைத்துவக் குழுவின் பணிப்பாளரும் உறுப்பினரும் ஆவார்.
- வங்கியின் BIRMC ஒழுங்கமைக்கப்பட்ட துணைக்கம்பனிகளின் அபாயநேர்வுத் தோற்றப்பாட்டினை கிரமமாக மீளாய்வு செய்கின்றது.
- வங்கியின் பணிப்பாளர் சபையானது குழுமக் கம்பனிகளின் சபைக் கூட்ட அறிக்கைகளை அணுகக்கூடியதாக இருக்கின்றது.

2016ஆம் ஆண்டிலே அபாயநேர்வின் பிரதான வகைகளில் பிரதான குழும அபாயநேர்வுத் தரமிடல் கீழே வழங்கப்பட்டுள்ளது.

	அபாயநேர்வுக்கு உட்படுதல்					
	கடன் அபாயநேர்வு	சந்தை அபாயநேர்வு	இயக்கரீதியான அபாயநேர்வு	இயைபுறல் அபாயநேர்வு	உபாயமார்க்க அபாயநேர்வு	நற்பெயர் அபாயநேர்வு
மக்கள் வங்கி	●	●	●	●	●	●
பீள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி	●	●	●	●	●	●
பீள்ஸ் மேர்சன்ட் பினான்ஸ் பிஎல்சி	●	●	●	●	●	●
பீள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி	●	●	●	●	●	●

முலதன முகாமைத்துவம்

உரிமம் பெற்ற வங்கிகளின் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் 5% குறையாத முலதனப் பொதுநிலை விகிதாசாரத்தின் (CAR) அடுக்கு 1 இணைப் பேணுவதனைத் தேவைப்படுத்துவதுடன் 10% குறையாத ஒட்டுமொத்த (CAR) இணைப் பேணுவதனையும் தேவைப்படுத்துகின்றது. 2016 டிசம்பர் முடிவில் உள்ளவாறாக வங்கியின் அடுக்கு 1 மற்றும் ஒட்டுமொத்த (CAR) ஆகியவை முறையே 9.8% ஆகவும் 12.1% ஆகவும் வீழ்ச்சியடைந்தன. இவை கடந்த வருடத்தின் 9.9% மற்றும் 12.6% உடன் ஒப்பிடும் போது வருடத்தின் போதான உறுதியான முதலீட்டுப் பட்டியலை பிரதிபலிக்கின்றன.

பாசல் III ஆகக்குறைவான முலதன தேவைப்பாடுகளின் அமுல்படுத்தலும் leverage விகிதாசாரச் சட்டகமும் 2017 ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும். சிறந்த மீண்டெழும் தன்மையுடைய வங்கிச்சேவை தொழிற்துறைக்கு பங்களிப்புச் செய்வதை நோக்கிய இந்த உத்தேச மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கு வங்கி தயாராக உள்ளது.

முலதனம் மற்றும் பங்கிலாப முகாமைத்துவம்

பூரணமான அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் என்கின்ற ரீதியில் வங்கியானது உரிமைமுதல் சந்தைகளை அணுகமுடியாததாக இருப்பதுடன் மக்கள் வங்கிச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவை காரணமாக கடன் சந்தைகளுக்கான அணுகலும் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. எனவே வங்கியானது அதன் முலதனத் தளத்தினை விரிவாக்குவதற்கும் அதன் எதிர்கால வளர்ச்சிக்கு நிதியிடுவதற்கும் அதன் முலதனப் பிறப்பாக்கத்திலும் அரசாங்கத் திறைசேரியிடம் இருந்து கிடைக்கும் ஒதுக்கல்களிலும் பூரணமாகத் தங்கியுள்ளது.

இதற்கமைய வங்கியின் அடுக்கு 1 (CAR) ஆனது ஒழுங்குபடுத்தல் அடிப்படையில் 6.5% இணை விடக் குறைவாக வீழ்ச்சியடையாது. மேலும் வங்கியின் உள்நிலைக் கணக்கீடுகளுக்கு அமைவாக 6% இணை விட வீழ்ச்சியடையாது எனும் அளவிற்கு வங்கியின் பங்கிலாபக் கொடுப்பனவுகளை வரையறை செய்வதற்காக வங்கியானது அரசாங்க திறைசேரியுடன் ஒரு உத்தியோகப்பற்றற்ற உடன்படிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. வங்கியானது மொத்தமாக 12% குறையாக (CAR) இணை பேணுவதற்கும் அயராது பாடுபட்டு வருகின்றது (ஒழுங்குபடுத்தல் அடிப்படையில்). 2017 ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் பாசல் III இயைபுறலினை உறுதிப்படுத்தி முன்னோக்கிச் செல்வதற்காக உறுதியான முலதனத் திட்டப்படுத்தல் திட்டம் தொடர்பாக நாங்கள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.


குழுமத்தின் முன்னணிச் சந்தை நிலமையானது அதன் பல்வேறுபட்ட வியாபாரங்களினூடே பங்குடமையாளர்களின் திரும்பல்களில் நிலையான வளர்ச்சியும் தொடர்ச்சியான உயர் ஊழியர் தக்கவைப்பு வீதங்களும் அதன் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்களுக்கு எவ்வாறு விழுமியத்தின் பெறுமதியினை உருவாக்குகின்றது என்பதற்கானதோர் சான்றாகத் திகழ்கின்றது. சுமார் 18 மில்லியன் வாடிக்கையாளர்களுடனான உறவினைப் பேணி, வியாபாரத்தினை செயற்திறனுடனும் வினைத்திறனுடனும் முகாமைத்துவம் செய்வதுடன் அளவிலும் ஈட்டல்களிலும் நிலையான வளர்ச்சியின் அளவினை குழுமமானது தன்வசம் கொண்டுள்ளது.

நாம் எவ்வாறு பெறுமதியினை உருவாக்குகின்றோம்

உபாயமார்க்கத்தினைத்

தீர்மானித்தல்

2016-2020 காலப்பகுதிக்கான வங்கியின் உபாய மார்க்க நிகழ்ச்சி நிரலானது அதன் தொலைநோக்கு, பணிநோக்கு, விழுமியங்கள் மற்றும் பிரதான விடயங்கள் ஆகியவற்றினால் தீர்மானிக்கப்பட்டன. பிரதான விடயங்கள் இயங்கு சூழலில் வளர்ந்துவரும் அபாய நேர்வுகள் மற்றும் வாய்ப்புக்களினூடாகவும் வங்கியின் தனித்துவமான பெறுமான உருவாக்க மாதிரியின் மதிப்பீட்டின் மூலமாகவும் பல்வேறு மட்டங்களிலான தீவிரமான பங்கீட்டாளர்களின் ஈடுபாட்டிலிருந்தும் பெறப்படுகிறது.



உருவாகிவரும் வாய்ப்புக்களும்


அபாயநேர்வுகளும்

இயக்கங்களின் ஒப்பற்ற ஆழமும் அகலமும் கொண்டதொரு குழுவும் என்கின்ற ரீதியில் நாங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் சமூகச் சூழலுடன் ஆழமாக இணைந்து ஒன்றுடனொன்று பிணைந்து காணப்படுகின்றோம். எமது இயங்கு சூழலானது பரிணமித்து வரும் இயங்கு திறன்களினால் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டு வருவதுடன் உருவாகி வரும் இந்தப் போக்குகளை உரிய காலத்தில் அடையாளம் காண்பதானது பெறுமானத்தை உருவாக்குவதற்கான எமது போட்டித்தன்மை மிக்க அணுகுலம் மற்றும் ஆற்றலினைத் தக்கவைப்பதற்கு இன்றியமையாததாகும். இந்தப் போக்குகளுக்கு முன்னோடித்தனமாக பதிலளிப்பதற்கான வழிகள் மற்றும் விதிமுறைகளைக் குழுமத்தின் உபாயமார்க்க நிகழ்ச்சி நிரலானது முக்கியமான கூறாகக் கொண்டுள்ளது.

நதிச் சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கம்

நதிச் சேவைகளில் டிஜிட்டல் புரட்சியானது வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளும் விதத்தை துரிதமாக நிலைமாற்றி வருகின்றது. தொழில்நுட்பத்தினைச் செயற்குறிப்பிட்டுக் முறையில் மேம்படுத்துதல் என்பது மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை திட்டங்கள், செலவுச் சிக்கன விநியோகத் தளங்கள் மற்றும் மிகவும் நம்பத்தகுந்ததும் வினைத்திறன் மிக்கதுமான செயல்முறைகளை வசதிப்படுத்தலாகும். மொபைல் மற்றும் இணைய வங்கிச் பரிவர்த்தனைகளானது சேவைகளை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வாடிக்கையாளர்களின் அதிகரித்த விருப்பமானது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 75% ஆல் அதிகரித்திருப்பதிலிருந்து பிரதிபலிப்பதைக் காணலாம்.

வங்கிச் சேவையில் டிஜிட்டல் மயமாக்கம்




உபாய மார்க்க பதர்செயற்பாடு: சுயசேவை வழிகளை வழங்குவதன் மூலமாகவும் சமூக ஊடகத் தளங்களினூடாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பினை மேற்கொள்வதன் மூலமாகவும் மொபைல் மற்றும் இணைய வங்கிச் சேவை வசதிகளின் பயன்பாட்டினைப் பிரச்சாரம் செய்வதன் மூலமாகவும் உருவாகிவரும் தொழில்நுட்பங்களினால் வழங்கப்படுகின்ற வாய்ப்புக்களைத் தழுவிக்கொள்வதற்கு முழு அயராது முயற்சித்து வருகின்றது. நதிச் சேவைகளுக்கு இருக்கின்ற டிஜிட்டல் தடையினை அகற்றும் ஒரு வழியாக இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக கிராமிய வாடிக்கையாளர்களுக்கு அறிவுட்டிவதில் அதிக கவனம் செலுத்தப்படும். இது தற்போதுள்ள சந்தைகளில் வளர்ச்சி வாய்ப்புக்களை வழங்குமென்றும் புதிய சந்தைகளில் ஊடுருவலை வசதிப்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாறிவரும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள்

நதிச் சேவைகளில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்களில் முன்னாடி இல்லாத மாற்றங்களுக்கு வங்கிகள் முகங்கொடுத்து வருகின்றன. இதில் செனகரியம், டிஜிட்டல் அணுகலுக்கான கேள்வி மற்றும் தனிநபருக்கென தனித்துவமான பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றில் அதிகரித்த வலியுறுத்தல்களை உள்ளடக்குகின்றன. எந்த இடத்திலும் எப்பொழுதும் தடையின்றி வங்கிச் சேவை இயக்கங்களை நடத்திச் செல்லக்கூடிய தளங்களை வாடிக்கையாளர்கள் தேடுகின்றனர். உலகளாவிய ரீதியில் மார்க்க முன் விருப்பங்கள் அதிரடியான மாற்றங்களைப் பதிவுசெய்துள்ளதடன் 75%த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாரம்பரியமற்ற மார்க்கங்களை அதிகம் விரும்புவதை இது எடுத்துக்காட்டுகின்றது.

உலகளாவிய டிஜிட்டல் முன்விருப்பங்கள் மொத்த சொத்துக்கள்



உபாயமார்க்க பதர்செயற்பாடு: வங்கியின் திட்டமிடப்பட்ட டிஜிட்டல் மயமாக்கக் கருத்திட்டத்திற்கு அமைவாக குறுகிய மற்றும் இடைக்காலத் தவணைகளில் தடையற்ற தளங்களின் ஒருங்கிணைப்பினை அனுமதிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் மார்க்கங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதில் சுய சேவை கூடங்கள் மற்றும் காசு வைப்பு இயந்திரங்கள் ஆகியவை உள்ளடக்கப்படும்.

ஆளுகை மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவத்தில் அதிகரித்த கேள்விகள்

நதி நீடுதித்தன்மை மற்றும் நீடுதியான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் பரந்த இலக்குகளுக்கு அமைவாக பங்குடமையாளர்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையும் உறுதிப்பாடும் மிக்க பெருநிறுவன ஆளுகை மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவக் கட்டமைப்புக்கள் ஆகியவற்றினை பெருமளவில் கோரி வருகின்றனர். இவர்களின் நம்பிக்கைப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சபை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவம் முனைப்பான அபாயநேர்வு மதிப்பீடு மற்றும் மட்டுப்படுத்தலினை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, உபாயமார்க்க மிகு வியாபார நெறிப்படுத்தல்களைச் செயற்குறிப்பிட்டுத் தொடர்பாட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உபாயமார்க்க பதர்செயற்பாடு: ஆளுகை மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவச் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதில் எடுக்கப்பட்ட அண்மைக்கால நடவடிக்கைகளைக் கலந்துரையாடுதல்.

நீடுறுகித்தன்மைக் கருதுகோள்கள்

வியாபார உபாயமார்க்கத்தின் பிரதான பரப்புக்களினுள் சுற்றுச் சூழல் மற்றும் சமூகக் கருதுகோள்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக வங்கிகளினால் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இன்றியமையாத பங்களிப்பினை வகிக்க முடியும். உதாரணங்களுள் உள்ளடங்குபவை: சுற்றுச் சூழல் தெரிவடிப்படையிலான கடன் வழங்கல் தீர்மானங்கள் மற்றும் புதிய உற்பத்திகளின் வளர்ச்சியானது சுற்றுப்புறச் சூழலில் நட்புறவுடன் வியாபாரத்தினை அணுகுவதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.


உபாயமார்க்க பதர்செயற்பாடு: 2016 ஆம் ஆண்டு வங்கியானது பசுமை வங்கிச் சேவையினை ஆரம்பித்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஊழியர்கள் மத்தியிலும் பசுமையான நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட பன்முக முன்னெடுப்பாகும். பசுமை வங்கிச் சேவையானது சுற்றுச் சூழல் நீடுறுகித்தன்மை தொடர்பான ஊழியர்களினதும் வாடிக்கையாளர்களினதும் விழிப்புணர்வினை அதிகரிப்பதுடன் பல்வேறு பசுமை வங்கிச் சேவை உற்பத்திகளின் ஆரம்பமும் கடதாசியற்ற கொடுக்கல் வாங்கல்களின் அறிமுகமும் இதில் உள்ளடங்குகின்றது.

பெறுமதி உருவாக்கும் வியாபார மாதிரி

குழுமத்தின் பல வியாபாரங்களினூடே அதன் முன்னணிச் சந்தை நிலைமையானது பங்குடமையாளர் திரும்பல்களில் நிலையான வளர்ச்சியும் தொடர்ச்சியான உயர் ஊழியர் தக்கவைப்பு வீதங்களும் எவ்வாறு குழுமம் அதன் பல்வேறுவகைப்பட்ட பங்கீட்டாளர்களுக்கு பெறுமதியினை உருவாக்குகின்றது என்பதற்கானதோர் சான்றாகத் திகழ்கின்றன. சுமார் 18 மில்லியன் வாடிக்கையாளர்களுடனான உறவினைப் பேணி, வியாபாரத்தினை செயற்திறனுடனும் வினைத்திறனுடனும் முகாமைத்துவம் செய்வதுடன் ஈட்டல்களிலும் நிலையான வளர்ச்சியின் அளவினைக் குழுமமானது தன்வசம் கொண்டுள்ளது. எமது பெறுமதி உருவாக்க மாதிரியானது எமது பெறுமதி உருவாக்கச் செயல்முறையின் உள்ளீடுகளான மூலதனங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதுடன், மூலதன உள்ளீடுகளை மாற்றுவதற்கு இயலுமாக்குகின்ற செயற்பாடுகளையும் எமது பங்கீட்டாளர்களுக்கான பெறுமதிப் பலாபலன்கள் மற்றும் நீண்டகாலப் பலாபலன்களையும் எமது பெறுமதி உருவாக்க மாதிரி எடுத்துக்காட்டுகின்றது.

மூலதன உள்ளீடுகள்

பெறுமதி சேர்க்கும் செயற்பாடுகள்



பலன்கள்

பங்கீட்டாளர்களுக்கான பெறுமதிப் பலாபலன்கள்

அபாயநேர்வினை முனைப்புடன் முகாமை செய்தல்

கடன்களும் வரவேண்டியவைகளும் (ரூ. பில்லியன்) **1,076.4**

நீதியிட்டோர் வைப்புகள் (ரூ. பில்லியன்) **1,119.8**

உற்பத்தி தேறிய வட்டி வருமானம் (ரூ. பில்லியன்) **53.6**

வட்டி சாரா வருமானம் = இயக்க வருமானம் (ரூ. பில்லியன்) **68.4**

கழிக்க சந்தை விலைக்குறைப்பு நட்டங்கள் (ரூ. பில்லியன்) **1.4**

சமமானவைகள் தேறிய இயக்க வருமானம் (ரூ. பில்லியன்) **67.1**

கழிக்க செலவுகள் (ரூ. பில்லியன்) **35.5**

வரிக்கு முன்னரான இலாபம் (ரூ. பில்லியன்) **25.4**

கழிக்க வரி விதிப்பு (ரூ. பில்லியன்) **7.5**

சமமானவைகள் காலப்பகுதிக்கான இலாபம் (ரூ. பில்லியன்) **18.0**

ஒதுக்க உள்ளடக்கம் **110.1%**

மூல NPA வீசிதம் **1.7%**

கடன் அபாயநேர்வு

சந்தை அபாயநேர்வு

நியதீச் சட்ட தீரவச் சொத்து வீசிதாசாரம் **21.7%**

தீரவத் தன்மை மற்றும் நீதியிடல் அபாயநேர்வு

- இயக்க ரீதியான அபாயநேர்வு
- உபாயமார்க்க அபாயநேர்வு
- ஒழுங்குபடுத்தல் மற்றும் கியையுறல் அபாயநேர்வு

எனைய அபாயநேர்வு

பங்குடமையாளர்கள்/அரசாங்கம்

திரட்டிய நிதியத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு ரூபா. **22.9** பில்லியன்

விசேட அறவீடுகளும் பங்கிலாபங்களும் ரூபா. **8.2** பில்லியன்

வரிகள் ரூபா. **14.7** பில்லியன்

ஊழியர்கள்

ஊழியர்களுக்கான மொத்தக் கொடுப்பனவு ரூபா. **20.3** பில்லியன்

உருவாக்கப்பட்ட புதிய தொழில்வாய்ப்புகள் **270**

பயிற்சி மற்றும் அபிவிருத்தியில் முதலீடு ரூபா. **71** மில்லியன்

வாடிக்கையாளர்கள்

வைப்புகளின் மீதான வட்டிக் கொடுப்பனவு ரூ. **76.1** பில்லியன்

வழங்கப்பட்ட புதிய கடன்கள் ரூபா. **473** பில்லியன்

ஒழுங்குபடுத்துனர்கள்

சகல பொருத்தமான சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டலுக்கு இயைபுறல்

சமுதாயம்


CSR செலவுழிப்பு ரூபா. **40** மில்லியன்

கற்றுச் சூழல்

புதுப்பிக்கத்தக்க சக்திக்கான நிதியிடல் ரூபா. **13** மில்லியன்

எமது பிரதான தொடர்புகள்

எமது பிரதான பங்கீட்டாளர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்துகின்றமையானது அவர்களுக்கு மிக முக்கியமானதாகவுள்ள விடயங்களை நாம் தெளிவாக அடையாளம் காண்பதற்கு வழிவகுக்கின்றது. இந்த விடயங்கள் இறுதியில் எமது உபாயமார்க்க நிகழ்ச்சி நிரலைக் கட்டமைத்து எமது செயற்பாடுகளை வழிநடத்துகின்றன. குழுமத்தின் பிரதான பங்கீடுபாட்டாளர் குழுக்களுடன் பிரதான ஈடுபாட்டுப் பொறிமுறைகள் எமது பெறுமதி உருவாக்கச் செயல்முறையில் மிக முக்கியமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள பங்கீடுபாட்டாளர்களுடன் நாம் ஈடுபடுகின்றோம். இவர்களே எமது செயற்பாடுகளினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள். குழுமமானது கீழே எடுத்துக்காட்டியவாறாக பங்கீட்டாளர்களை அடையாளங்காண்பதற்கும் முறைமைவாய்ந்த வகையில் அவர்களை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் ஒரு முறைமைவாய்ந்த செயல்முறையினை ஏற்று நடைமுறைப்படுத்துகின்றது.



பின்வரும் அட்டவணையானது குழுமம் அதன் பிரதான பங்கீட்டாளர்களுடன் கொண்டுள்ள பிரதான ஈடுபாட்டுப் பொறிமுறைகளைக் கோடிட்டுக் காட்டுவதுடன், குறிப்பிட்ட போது இந்த ஈடுபாட்டின் பயனாக நாம் அடையாளங்கண்ட தலைப்புக்கள் மற்றும் கரிசனைகளையும் கோடிட்டுக்காட்டுகிறது.

குழுமத்தின் பிரதான பங்கீட்டாளர் குழுக்களுடன் பிரதான ஈடுபாட்டுப் பொறிமுறைகள்

பங்குடமையாளர்கள்

இலங்கை அரசாங்கமானது குழுமத்தின் பிரதான பங்குடமையாளராகும்.

வாடிக்கையாளர்கள்

நாம் அமார் 18 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் சேவையாற்றுகின்றோம்

நாம் எவ்வாறு அவர்களை ஈடுபடுத்தினோம்

- வருடாந்த பொதுக் கூட்டம்.
- வருடாந்த அறிக்கை
- காலாண்டு நிதிக் கூற்றுக்கள்
- பெருநிறுவன இணையத்தளம் (நடைபெற்றுவருவது)
- ஊடக வெளியீடுகள் மற்றும் பத்திரிகை மாநாடுகள் (நடைபெற்றுவருவது)

- உறவுகள் முகாமையாளர் ((நடைபெற்றுவருவது)
- திருப்திக் கணப்பீடுகள் (நடைபெற்றுவருவது)
- வாடிக்கையாளர் வலையமைப்பு உருவாக்க நிகழ்வுகள் (நடைபெற்றுவருவது)
- பெருநிறுவன இணையத்தளம் (நடைபெற்றுவருவது)

வருடத்தின் போது எழுப்பப்பட்ட பிரதான தலைப்புக்களும் கரிசனைகளும்

- ஈட்டில் நீடுறுதியான வளர்ச்சி
- உறுதியான பெறுநிறுவன ஆளுகை
- நடைமுறைகள் மற்றும் நெறிகள்
- அபாயநேர்வு முகாமைத்துவம்
- நன்மதிப்பு
- நீடுறுதித் தன்மை
- எதிர்காலத் தோற்றப்பாடும் வளர்ச்சி சாத்தியமும்

- சேவைகளின் ஈடுகொடுக்கக்கூடிய தன்மை
- சேவைத் தரம்
- செளகரியமும் அணுகக்கூடிய தன்மையும்.
- புத்தாக்கம்
- தகவல்களின் அந்தரங்கம்

எமது பதிர்செயற்பாடு/முகாமைத்துவ அணுகுமுறை

நாம் எமது செயலாற்றுகை சொத்துத் தரம், அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் எமது நாளாந்த இயக்கங்களில் நீடுறுதித் தன்மையினைப் புகுத்துவதற்கான எமது முயற்சிகள் பற்றி விரிவானதும் உடரிய காலத்தில் வழங்கப்படுகின்றதுமான வெளிக் கூறல்களை எமது பங்குடமையாளர்களுக்கு வழங்குகின்றோம்.

(பக்கம் 111 ஐ பார்க்கவும்)


வாடிக்கையாளர்களுக்கு இயலுமான அளவு செயற்திறனுடன் சேவையாற்றுவதன் மூலமாக நாம் நிபுண நினைக்கக்கூடிய உறவினை அவர்களுடன் பேணி வருகின்றோம்.

(பக்கம் 124 ஐ பார்க்கவும்)

<p>உழியர்கள்/ தொழிற்சங்கங்கள்</p>	<p>ஒழுங்குபடுத்துனர்கள்/ சட்டவாக்குனர்கள்</p>	<p>விநியோகத்தர்கள்</p>	<p>சமுதாயங்கள்</p>
<p>10,471 தனிநபர்களைக் கொண்ட மொத்தத் திறமைத் தொகுதியினை குழுமம் தொழிலுக்கு அமர்த்தியுள்ளது.</p>	<p>இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் அரசு தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு உள்ளடங்கலாக</p>		<p>நாடு முழுவதும் பரந்த சமுதாயங்களின் வலையமைப்புடன் குழுமம் ஈடுபாட்டினைக் கொண்டுள்ளது.</p>
<ul style="list-style-type: none"> • செயலாற்றுகை மதிப்பீடுகள் (வருடாந்தம்) • கூட்டுப் பேரம் பேசுதல் • பல் மட்டப் பணியாளர் கூட்டங்கள் (நடைபெறுகிறது) • பரிசீலனாப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் (நடைபெறுகிறது) • பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் (நடைபெறுகிறது) • குழு அகஇணையம் மற்றும் மின்னஞ்சல் (நடைபெறுகிறது) 	<ul style="list-style-type: none"> • இலங்கை மத்திய வங்கியினால் களத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு (நடைபெறுகிறது) • ஒழுங்குபடுத்தல் அறிக்கையிடல் (மாதாந்தம், காலாண்டு, வருடாந்தம்) • தொழிற்சூழல் மன்றங்கள் மற்றும் கூட்டங்கள் (நடைபெறுவது) • பத்திரிகை வெளியீடு (நடைபெறுவது) 	<ul style="list-style-type: none"> • விநியோகத்தர் கணிப்பீடுகள் (நடைபெறுவது) • விநியோகத்தர் உறவு முகாமைத்துவம் (நடைபெறுவது) • களத்திற்கான விஜயங்கள் மற்றும் கூட்டங்கள் (நடைபெறுவது) 	<ul style="list-style-type: none"> • சமுதாய ஈடுபாட்டு முன்னெடுப்புகள் • நிதி ஒதுக்கத்தினை உருவாக்குவதற்கான செயலம்வுகள் • சமுதாய கணிப்பீடுகள்
<ul style="list-style-type: none"> • வெளிப்படைத்தன்மை மிக்க நியாயமான, கவர்ச்சிமிக்க ஊதியம் • திறன் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் • தொழில் முன்னேற்றம் • வேலைத்தளப் பாதுகாப்பு • தொழில் கௌரவம் 	<ul style="list-style-type: none"> • ஒழுங்குபடுத்தல் இயைபுறல் • பெருநிறுவ ஆளுகை நடைமுறைகள் • அபாயநேர்வு முகாமைத்துவம் • நிலையான வியாபார நடைமுறை 	<ul style="list-style-type: none"> • கொடுக்கல் வாங்கல்களின் இலகுத் தன்மை • பெறுமதி சேர்க்கை மற்றும் விநியோகஸ்தர் அபிவிருத்தி • நீண்டகால பங்காண்மைகள் • சேவைத் தரம் 	<ul style="list-style-type: none"> • தொழில் வாய்ப்புக்களின் உருவாக்கம் • அனுசரணை மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் • வியாபாரத்தின் பொருளாதார மற்றும் சமூகத் தாக்கங்கள்
<p>இயங்குதிறனும் வெகுமதியும் வழங்குகின்ற வேலைச்சூழலை வழங்குவதற்கு குழுமம் அயராது பாடுபட்டு ஈடுபாட்டிற்கும் திறன் அபிவிருத்திக்கும் தொழில்முன்னேற்றத்திற்கும் எண்ணற்ற வாய்ப்புக்களை வழங்கின்றது.</p> <p>(பக்கம் 115 ஐ பார்க்கவும்)</p>	<p>நாம் எமது ஒழுங்குபடுத்துனருடன் தொடர்ச்சியானதும் வெளிப்படையானதுமான கலந்துரையாடலைப் பேணி தொழிற்சூழலின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்குவதில் சகல பொருத்தமான அதிகார அமைப்புக்களுடனும் ஈடுபட்டு வருகின்றோம்.</p> <p>(பக்கம் 28 ஐ பார்க்கவும்)</p>	<p>எமது வியாபார பங்காளர்கள் மீதான எமது கடப்பாடுகள் நீண்டகால, பரஸ்பர நன்மை வழங்குகின்ற உறவுகளை ஈடுபடுத்துகின்ற அதேவேளை, நிலையான வியாபார நடைமுறைகளையும் பரப்புவதாகும்.</p> <p>(பக்கம் 133 ஐ பார்க்கவும்)</p>	<p>எமது சமுதாயக் குறிக்கோள்கள் நாம் இயங்குகின்ற சமுதாயங்களில் வாழ்கின்ற மக்களை வலுவூட்டி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும்.</p> <p>(பக்கம் 130 ஐ பார்க்கவும்)</p>

எமது பிரதான விடயங்களைத் தீர்மானித்தல்

பிரதான விடயங்களைத் தீர்மானிக்கும் செயல்முறையானது குழும ரீதியில் நடைபெறுகின்றதொரு செயற்பாடாகும். இதன் போது சகல திணைக்களங்கள் மற்றும் வியாபார பிரிவுகளிலிருந்தும் உள்ளீடுகள் பெறப்படுகின்றன. எமது பங்கீட்டாளர்களுடனான எமது ஈடுபாட்டிலிருந்து பெறப்படுகின்ற தகவல்கள், சந்தை வாய்ப்புக்களின் பகுப்பாய்வு மற்றும் அபாயநேர்வுகள் மற்றும் குழுமத்தின் பிரதான விழுமியச் செயற்பாடுகள் ஆகியவை சகல சாத்தியமான பிரதான விடயங்களையும் அடையாளங்காணப் பயன்படுத்தப்படுகின்றன. பங்கீட்டாளர்களுக்கு ஏற்படுகின்ற விளைவுகள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வதற்கான சாத்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் தாக்கங்கள் அடையாளங் காணப்படுகின்றன. சாத்தியமான தாக்கங்களை அளக்கும் போது கருத்திற்கொள்ளப்படுகின்ற தெரிவடிப்படைகளும் வாடிக்கையாளர் மற்றும் ஊழியரின் திருப்தி, நிதிச் செயலாற்றுகை, சுற்றுச் சூழல் தாக்கங்களின் அளவு மற்றும் ஏனையவற்றின் மத்தியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை உள்ளடங்குகின்றன. 2016 ஆம் ஆண்டுக்கான அடையாளங்காணப்பட்ட பிரதான அம்சங்கள் குழுமத்திற்கும் அதன் பங்கீட்டாளர்களுக்கும் கொண்டுள்ள ஒப்பீட்டளவிலான முக்கியத்துவத்தை எடுத்து விளக்கி கீழே வழங்கப்பட்டுள்ளது.



2016 ஆம் ஆண்டுக்கான அடையாளங்காணப்பட்ட பிரதான அம்சங்கள் குழுமத்திற்கும் அதன் பங்கீட்டாளர்களுக்கும் கொண்டுள்ள ஒப்பீட்டளவிலான முக்கியத்துவத்தை எடுத்து விளக்கி கீழே வழங்கப்பட்டுள்ளது:



முக்கிய அம்சம்	தொடர்புடைய GRI தேவைப்பாடு	பொருத்தமான உபாயநேர்வுத்தான்	பக்க இலக்கம்
நிதிச் செயலாற்றுகை	பொருளாதாரச் செயலாற்றுகை	நிலையான வளர்ச்சி	109
வாடிக்கையாளர் அனுபவம்	வாடிக்கையார் அந்தரங்கம்	வாடிக்கையாளரை மையப்படுத்தியமை	130
திறன் முகாமைத்துவம்	தொழில் வாய்ப்பு, ஊழியர்/முகாமைத்துவ உறவுகள், பயிற்சி மற்றும் விருத்தி, ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சமமான ஊதியம், தொழில் நடைமுறைகள் குறைதீர்க்கும் பொறிமுறை		119-121
ஊழியர் உற்பத்தித்திறன்	-	மக்களே முதல்	115
இயக்க வினைத்திறன்	-	இயக்க நேர்த்தி	111
சமூக பொருளாதார தாக்கங்கள்	சந்தைப் பிரசன்னம் மறைமுகமான பொருளாதாரத் தாக்கங்கள்	பொறுப்பு வாய்ந்த நிறுவனம்	117-118
அபாயநேர்வு மற்றும் பெருநிறுவன ஆளுகை	-	பொறுப்பு வாய்ந்த நிறுவனம்	27-74
தொழில்நுட்பம்	-	இயக்கநேர்த்தி	
இயையுறல்	உற்பத்திப் பொறுப்பு இயையுறல்,	பொறுப்பு வாய்ந்தநிறுவனம்	130
எமது இயக்கங்களின் சுற்றுச்சூழல் தாக்கங்கள்	சக்தி உற்பத்திகள் மற்றும் சேவைகள்	பொறுப்பு வாய்ந்த நிறுவனம்	136-138
பொறுப்பான கடன் வழங்கல்	-	பொறுப்பு வாய்ந்த நிறுவனம்	127
ஊழல் எதிர்ப்பு	-	பொறுப்பு வாய்ந்த நிறுவனம்	118
மனித உரிமைகள்	முரண்பாடினமை, ஒன்றுகூடுவதற்கும் கூட்டாகப் பேரம்பேசுவதற்குமான சுதந்திரம்	பொறுப்பு வாய்ந்த நிறுவனம்	118
விநியோகத்தர் பெறுமதி உருவாக்கம்	-	-	133
சந்தைப்படுத்தல்	சந்தைப்படுத்தல் தொடர்பாளர்கள், உற்பத்தி	வாடிக்கையாளரை மையப்படுத்தியமை	129

அம்சங்களின் எல்லைகள் மற்றும் பிரதான அம்சங்களின் மீள்சுற்றுக்களுக்கான வெளிக்கூறல்களுக்கு பக்கம் 2 ஐப் பார்க்கவும்.

எமது உபாய மார்க்கம்

எமது உபாயமார்க்கமானது தேசிய சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கான எமது கடப்பாட்டினையும் எமது பங்குடமையாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஏனைய பங்கீட்டாளர்களுக்கான எமது நிலையான பெறுமதி உருவாக்கத்தினையும் குறிக்கின்றது. வங்கியின் உபாயமார்க்கத் திட்டமானது (2016-2020) வங்கியின் பணிப்பாளர் சபையினதும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினதும் உதவியுடனும் வங்கியின் கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரையிலான அனைத்து மட்டத்திலான ஒத்துழைப்பினும் SBUகளின் உதவிச் சேவையுடனும் சர்வதேச ஆலோசகர் ஒருவரினால் தயாரிக்கப்பட்டதாகும். ஒட்டுமொத்த வங்கியும் படிப்படியான உபாயமார்க்க திட்டமிடல் செயல்முறைக்காக இந்த நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது. உபாயமார்க்கம், கட்டமைப்பு, முறைமைகள் மற்றும் உபாய மார்க்கச் செயற்பாடுகள் மூலமாக உருவாகிவரும் அபாயநேர்வுகள் மற்றும் வாய்ப்புக்களுடன் வங்கியின் உள்ளநிலைப் பெறுமதி செலுத்திகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் வங்கியின் செயலாற்றுகை ,வியாபார மாதிரிகள் மற்றும் இயங்கு குழல் ஆகியவற்றின் விரிவான பகுப்பாய்வின் உருவாக்கம் பின்பற்றியது. உபாயமார்க்கத் திட்டமானது மிகச் சிறப்பான பலபலனிற்காக பிரதான உபாயமார்க்க முன்னெடுப்புக்களைக் குறிப்பிட்டுக் கூறுவதுடன் வங்கியின் தொலைநோக்குக் கூற்றுக்கு அமைவாக வங்கி நாடுகின்ற இலக்குகளை அடைவதற்கான பிரதான உபாயமார்க்க முன்னெடுப்புக்களையும் விரிவாகக் கூறுகின்றது.

பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரினால் தலைமை தாங்கப்படுகின்ற 15 செயற்பாட்டுப் பரப்புக்களினால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 67 உபாயமார்க்க முன்னெடுப்புக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சகல அடையாளங்காணப்பட்ட உபாயமார்க்கங்களும் வங்கியின் தொலைநோக்கு மற்றும் பணிநோக்குடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அதேவேளை, பணிப்பாளர் சபைக்கு நேரடியாக அறிக்கையிடுகின்ற 4 செயற்பாடுகளுடன் புள்ளிக்கோட்டுத் தொடர்பினைப் பேணும் அதேவேளை, உறுதியான நெறிகள் மற்றும் சிறந்த ஆளுகை பெருநிறுவன கட்டமைப்புக்களைப் பேணுதல்.

எமது தொலைநோக்கு

நிதிச் சேவைகளுக்காக இலங்கையின் ஒப்பாரும் மிக்காரும் சந்தைத் தலைவராக அங்கீகரிக்கப்படல்

எமது பணி நோக்கு


- ஈடுகொடுக்கக் கூடிய, அணுகக் கூடிய மற்றும் வினைத்திறன் மிகு முறையில் விநியோகிக்கப்படுகின்ற தீர்வுகள் மூலமாக வாழ்க்கைத் தரம் மற்றும் தொழில்முயற்சி விருத்திக்கு பங்களிப்பு வழங்குகின்ற நிதிச் சேவைகளை வழங்கும் வியாபாரத்தில் நாம் இருக்கின்றோம்.
- நாம் எமது மனித வளங்களை வலுவூட்டி விருத்தி செய்கின்றோம். இதனால் அவர்கள் எமது வாடிக்கையாளர்களைக் கவனித்துப் பாதுகாக்கின்றனர்.
- நாம் போட்டித்தன்மை மிக்க முறையில் இலாபகரமான குழுமமாக இயங்கி தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்குகின்றோம்.
- நாம் எமது வியாபார நடைமுறைகளில் நிலையான நன்மை மிக்கவராகவிருக்கின்ற அதேவேளை, நாம் இயங்குகின்ற சமூகங்களுக்கு மீள வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.



எமது விழுமியங்கள்

- தேசத்தின் இதயத் துடிப்பாகவிருத்தல்
- வாடிக்கையாளர் கவனக் குவிப்பும் நயநுட்பமும்
- நேர்மை மற்றும் வகைப்பொறுப்பு
- தொடர்ச்சியான கற்றல், கலாசாரம் மற்றும் அணி விசுவாசம்
- வலுவூட்டல் மற்றும் பல்வகைமை

எமது உபாயமார்க்க செயல்திட்டங்களும் சட்டகமும்



உபாயமார்க்கம், கட்டமைப்பு, முறைமைகள் மற்றும் உபாயமார்க்கச் செயற்பாடுகள் மூலமாக உருவாகிவரும் அபாயநேர்வுகள் மற்றும் வாய்ப்புக்களுடன் வங்கியின் உள்நிலைப் பெறுமதி செயல்திட்டங்களை ஒருங்கியைவிக்கும் நோக்கத்துடன் வங்கியின் செயலாற்றுகை, வியாபார மாதிரிகள் மற்றும் இயக்கு குழல் ஆகியவற்றின் விரிவான பகுப்பாய்வினை உருவாக்கம் பின்பற்றியது. உபாயமார்க்கத் திட்டமானது மிகச் சிறப்பான பலாபலனிற்காக பிரதான உபாயமார்க்க முன்னெடுப்புக்களைக் குறிப்பிட்டுக் கூறுவதுடன் வங்கியின் தொலைநோக்குக் கூற்றுக்கு அமைவாக வங்கி நாடுகின்ற இலக்குகளை அடைவதற்கான பிரதான உபாயமார்க்க முன்னெடுப்புக்களையும் விரிவாகக் கூறுகின்றது. பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளரினால் தலைமை தாங்கப்படுகின்ற 15 செயற்பாட்டுப் பரப்புகளினால் பூர்த்தி செய்யப்படவேண்டிய 67 உபாயமார்க்க முன்னெடுப்புக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சகல அடையாளங்காணப்பட்ட உபாயமார்க்கங்களும் வங்கியின் தொலைநோக்கு மற்றும் பணினோக்குடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அதேவேளை, பணிப்பாளர் சபைக்கு நேரடியாக அறிக்கையிடுகின்ற 4 செயற்பாடுகளுடன் புள்ளிக்கோட்டுத் தொடர்பினைப் பேணும் அதேவேளை, உறுதியான நெறிகள் மற்றும் சிறந்த பெருநிறுவன ஆளுகைச் சட்டங்களையும் பேணுதல்.

உபாயமார்க்கத் தூண்கள்

வங்கியின் நீண்டகாலத் தொலைநோக்கினை பூர்த்திசெய்வதற்காகவும் பகிரப்பட்ட விழுமியங்களை உருவாக்குவதற்காகவும் நாம் எமது உபாயமார்க்க நிகழ்ச்சி நிரலின் பிரதான தூண்களாகப் பின்வரும் கவனக்குவிப்புப் பரப்புக்களை முன்னுரிமைப்படுத்தியுள்ளோம்.

நதிச் சேவைகளுக்கான ஒப்பாரும் மிக்காருமற்ற சந்தைத் தலைவராக மாறுதல்

மேம்படுத்தப்பட்ட பங்குடமையாளர் அக்கறைகள் மூலமாக நிலையான வளர்ச்சி

வாடிக்கையாளரை மையப்படுத்தியமை	இயக்க நேர்த்தி	செயற்திறன் மிகு ஊழியர் ஈடுபாடு	நல்லாட்சி
<ul style="list-style-type: none"> • CRM • மத்தியமயப்படுத்திய அழைப்பு மையம் • அர்ப்பணிப்பு மிகு விற்பனை மார்க்கம் • BOP அடிப்படையிலான NPD • பொருளாதார இயல்பான உற்பத்திகளை தொடங்கிவைத்தல் • தொழில்வண்மையாக்கப்பட்ட நுகர்வோர் உற்பத்திகள் • SME வியாபாரங்களை அதிகரித்தல் • வர்த்தகக் கடன்களை மாற்றியமைத்தல் • சுயாதீனமான பெருநிறுவன வங்கிச் சேவைப்பிரிவு • தீவிரமான கடன் எல்லை நகர்த்தல் • R&D சூய்வு • பகுதியான சுயாதீனமும் வெகுஜன சந்தைக் கடன் கொடுப்பனவுத் தீர்வு • மீளொழுங்கமைக்கப்பட்ட நடப்புக் கடன் வரிசைகள் • உள்ளீடுக்கிய பண அனுப்புகைகள் உள்ளடங்கலாக கட்டண அடிப்படையிலான வருமானத்திற்கான தீவிர முயற்சி 	<ul style="list-style-type: none"> • கிளைப் புவியியலை மீளத் திட்டமிடல் • டிஜிட்டல் அடைவினை விஸ்தரித்தலும் அதில் சிறந்து விளங்கலும் • பரீட்சார்த்தக் கொடுக்கல் வாங்கல் கூடம் • ஏ.ரி.எம். பாவனையை மேம்படுத்தல் • புதிய மார்க்கங்களைப் பரீட்சித்தலும் எக்ஸ்பீரல் வங்கிச் சேவையினை அறிமுகப்படுத்தலும். • கிளை அடிப்படையிலான விஞ்ஞான ரீதியில் நடத்தப்படுகின்ற அமைவிடத் திட்டமிடலுக்கான தனித்துவமான மாதிரி • மார்க்க விநியோகச் சங்கிலியை தொழில்வண்மை மிக்கதாக ஆக்குதலும் இயக்கச் செயல்முறையினை ஒழுங்குபடுத்தலும் • சேவைக் கலாசாரத்தை தரமுயர்த்தலும் அர்ப்பணிப்பு மிகு மார்க்கச் சேவையும் • சவால் விடுக்கத்தக்க சின்னக் கட்டமைப்பு • பூச்சியத் தளத்தை அடிப்படையாக்க கொண்ட கடன் செயல்முறை • மத்திய மயப்படுத்தப்பட்ட செயல்முறைகள் 	<ul style="list-style-type: none"> • C&SP உடன் இணைக்கப்பட்ட அறிவியல் ஆற்றல் திட்டமிடல் • பிரதான ஆற்றல் அடிப்படையிலான பயிற்சி முதலீடு • சிரேஷ்ட முகாமைத்துவம், இதயங்களை வெல்லுதல். • தொழில்வண்மையாக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டமிடலும் செயல்முறைகளும் • இருவழிச் செயலாற்றுகை மதிப்பீடுகள் • கவர்ச்சியான வெகுமதி வழங்கல் திட்டங்களுடன் இணைந்து கொண்ட செயலாற்றுகை மதிப்பீடுகள் • கே.பீ.ஐ. அடிப்படையிலான பீ.எம்.எஸ். மற்றும் தட உபாய மார்க்க தகைமை - அளவீடு 	<ul style="list-style-type: none"> • கவனம் குவிக்கப்பட்ட சீ.எஸ்.ஆர். கொள்கை • நீடுறுதித் தன்மை தொடர்பாக பணியாளர் மெச்சுதல்கள் • நல்லாட்சியைப் பேணுதலும் ஆளுகைக் குறையாடுகளைத் தணித்தலும். • தணிப்புத் தொழில்நுட்பம் • இயைபுறல், வியாபாரத் தொடர்ச்சி இடைவெளிகள்
<p>நாம் செய்கின்ற அனைத்தினதும் மையமாக வாடிக்கையாளர்களை இருத்துவதற்கு அபிலாசை கொண்டிருப்பதுடன் தொழிற்துறையிலே ஒப்பாரும் மிக்காருமற்ற சந்தைத் தலைவராக இருப்பதற்கு முயற்சிக்கின்ற அதேவேளை நாட்டில் மிகவும் விரும்பப்படுகின்ற வங்கியாக எமது சந்தை நிலையினை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.</p>	<p>டிஜிட்டல் எல்லையினை அரவணைப்பதன் மூலமாக நட்பமானதும் எளிமையானதுமான இயக்க மாதிரியை உருவாக்கி, செயல்முறை மற்றும் இயக்க நேர்த்தியை அடைவதே எமது இலக்காகும்.</p>	<p>எமது இலட்சியமிகு உபாயமார்க்கங்களை உந்திச் செலுத்தி எமது வாடிக்கையாளர்களுக்கு அனுபவங்களை வழங்குவதற்கு எமது மக்களுக்க அகத்தான ண்டுதல் வழங்கி விருத்தி செய்து ஊக்குவிப்பதே எமது இலக்காகும்.</p>	<p>நாம் சரியான வியாபாரத்தினை சரியான முறையில் மேற்கொள்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் பொறுப்பு வாய்ந்த தலைமைத்துவம் மற்றும் நல்லாட்சிக் கலாசாரத்தைப் போஷித்தல்</p>


மக்கள் வங்கியில்

நீடுறுதித்தன்மை

இலங்கையின் முறைமை வாய்ந்த முக்கியமான வங்கிகளில் ஒரு வங்கியென்ற ரீதியில், எமது பங்கீட்டாளர்களினதும் எமது சமுதாயத்தினதும் நன்மைக்காக மூலதனம் எங்கே தேவைப்படுகிறதோ அந்த இடத்தில் மூலதன நகர்வினை வசதிப்படுத்துவதில் நாம் வகிக்கின்ற முக்கியமான வகிபாத்திரத்தினை நாம் அறிந்துள்ளோம். நாம் கொண்டுள்ள பாரம்பரியமும் உறுதியான சந்தை நிலையும் பல்வேறுபட்ட நிதிச் சேவைகளை வழங்குவதற்கு தனித்துவமான அனுசூலத்தினை உருவாக்குவதற்கு எம்மை

வசதிப்படுத்துவதுடன் இந்தத் தனித்துவமான நிதிச் சேவைகள் நாட்டின் சமூகப் பொருளாதார தோற்றப்பாட்டினைக் கட்டமைக்கக் கூடியவையாகும்.


நீடுறுதித்தன்மையானது குழுமத்தின் உபாயமார்க்கத்திலும் அதன் நாளாந்த வியாபார இயக்கங்களிலும் ஊடுருவியிருப்பதுடன் வங்கியின் பங்கீட்டாளர்களுக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் நீண்டகாலப் பெறுமதியினை உருவாக்குவதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பின்வருவனவற்றினால் இது ஆதாரப்படுத்தப்படுகிறது:



நீடுறுதிக் அபிவிருத்தி இலக்குகளுக்கான எமது கடப்பாடு (SDG)

2015 செப்டம்பரில் இலங்கை உள்ளிட்ட 200 இற்கும் மேற்பட்ட நாடுகள் சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுதல், காலநிலை மாற்றங்களின் சவால்களை எதிர்கொள்ளல் மற்றும் சகலருக்கும் மறுமலர்ச்சியினை உறுதிப்படுத்தல் போன்ற இலக்குகளுடன் 17 நீடுறுதியான அபிவிருத்தி இலக்குகளுக்கான கடப்பாட்டினை எடுத்துக்கொண்டன. இலங்கையின் மிக முக்கியமான, தாக்கமிக்க, ஈடிணையற்ற நாடு தழுவிய வாடிக்கையாளர்

அடைவினைக் கொண்ட ஒரு நிறுவனம் என்ற ரீதியில் நீடுறுதியான அபிவிருத்தி இலக்குகளை அடைவதை நோக்கிய நாட்டின் கடப்பாட்டில் நாம் எவ்வாறு முக்கியமான வகிபாகத்தை வகிக்கின்றோம் என்பது பற்றி நாம் அறிந்துள்ளோம். இந்த இலக்குகளை நோக்கிய எமது கடப்பாடானது மிகவும் உறுதியானதும் மீண்டெழும்புதன்மை மிக்கதுமான வங்கியினைப் பெறுபேறாகப் பெற்றுத்தரும் எனவும் நாம் நம்புகின்றோம்.



எமது பெறுமதி முன்மொழிவுகள்

89 எமது வியாபார வரிசைகள் மூலம் உபாயமார்க்கத்தினை வழங்குதல்

109 எமது மூலதன உள்ளீடுகளுக்குப் பெறுமதியினை உருவாக்குதல்

வங்கியின் உபாயமார்க்க நிகழ்ச்சிநிரலானது அடிப்படையில் வங்கியின் நான்கு வியாபார வரிசைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றது. இதற்கு மனிதவளம், அபிவிருத்தி, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் அபாயநேர்வு போன்ற செயற்பாடுகளை செயற்படுத்த உதவி வழங்குகின்றன. எமது பல்வேறுதரப்பட்ட பங்கீட்டாளர்களுக்கு நிலையானதும் பகிரப்பட்டதுமான பெறுமதியாக எமது ஆறு மூலதன உள்ளீடுகளையும் செயற்திறனுடன் நிலைமாற்றவே எமது பெறுமதி உருவாக்கச் செயன்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எமது வியாபார வரிசைகள் மூலம் உபாயமார்க்கத்தினை வழங்குதல்


இயக்கச் சூழல்

உலகளாவிய இயக்கச் சூழல்

உலகளாவிய பலாபலன் 2016 ஆம் ஆண்டிலே 3.1% இனால் வளர்ச்சியடைந்திருக்கும் என மதிப்பிடப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்களின் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சி இதற்கு உதவி வழங்கியுள்ள அதேவேளை உருவாகிவரும் சந்தைப் பொருளாதாரங்கள் எதிர்பார்க்காத தேக்கத்தினைக் காட்டியுள்ளன. அமெரிக்காவிலே செயற்பாடுகள் குறிப்பாக வருடத்தின் இரண்டாம் காலாண்டின் போது முன்னேற்றம் அடைந்துள்ளன. இருப்பினும் ஐரோப்பியப் பிராந்தியத்தின் செயலாற்றுகையானது எதிர்பார்த்ததை விடக் குறைவான மட்டத்திலேயே காணப்பட்டது.

உருவாகிவரும் சந்தைகள் தனிப்பட்ட சந்தைகளில் வித்தியாசப்படுகின்ற போக்குகளை எடுத்துக்காட்டிய போதிலும் 4.5% இனால் வளர்ச்சியடைந்திருக்கும் என மதிப்பிடப்படுகின்றது. சீனா கொள்கை ஊக்கியின் மூலமாக நன்மை அடைந்துள்ளது. எவ்வாறாயினும் இந்தியா மற்றும் பிரேசில் உள்ளடங்கலாக பல முக்கியமான சந்தைகளில் செயற்பாடுகள் எதிர்பார்த்ததை விட பலவீனமாகக் காணப்பட்டன. சர்வதேச நாணயநிதியம் 2017 ஜனவரியில் வெளியிட்ட அதன் உலக பொருளாதார மதிப்பீட்டில் உலகளாவிய வளர்ச்சியானது 2017 இல் 3.4% வளர்ச்சியை எட்டும் என மதிப்பிட்டதுடன் வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களும் உருவாகிவரும் பொருளாதாரங்களும் முறையே 1.9%, 4.5% இனால் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய வளர்ச்சி



இலங்கைப் பொருளாதாரம்

பொருளாதார வளர்ச்சி

நாட்டின் கைத்தொழில் மற்றும் சேவைத்தொழிலின் வளர்ச்சியினைப் பிரதிபலித்து இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2016 ஆம் ஆண்டிலே 4.4% இனால் வளர்ச்சியடைந்திருந்த அதேவேளை விவசாயத் துறையானது முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பாரிய பங்களிப்பு வழங்குகின்ற துறையாக சேவைத்துறை தொடர்ந்தும் 57.1% இனைப் பங்களிப்பாக வழங்கியிருந்த அதேவேளை 2016ஆம் ஆண்டிலே இது 4.2% இனால் வளர்ச்சியடைந்திருந்தது. இதற்கு நிதிச்சேவைகளின் (போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு) முன்னேற்றம் காரணமாக அமைந்தது. கைத்தொழில் துறையானது 6.7% இனால் வளர்ச்சியடைந்திருந்தது (2015 ஆண்டின் 2.1% உடன் ஒப்பிடும் போது). ஏனெனில் அரசாங்கம் மற்றும் தனியார்துறையின் கருத்திட்டங்கள் மீளத் தொடங்கப்பட்டதால் நிர்மாணத்துறை முன்னேற்றம் கண்டது. விவசாயத்துறையானது மேசமான காலநிலைச் சூழ்நிலைகள் நெல் விநியோகத்தினைப் பாதித்த காரணத்தினாலும் பல்வேறு பிரதான ஏற்றுமதிப் பயிர்கள் பலவீனமான உலக விலைகளினால் பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் 4.2% இனால் வீழ்ச்சியடைந்தது.

	வளர்ச்சி 2016 (%)	வளர்ச்சி 2015 (%)
GDP	4.4	4.8
விவசாயம்	-4.2	4.8
கைத்தொழில்	6.7	2.1
சேவைகள்	4.2	5.7
குழுமத்தின் கவனக்குவிப்புத் துறைகள்		
நிர்மாணம்	14.9	-2.7
நிதிச்சேவைகள்	12.4	17.2
மொத்த மற்றும் சில்லறை விற்பனை	2.5	
போக்குவரத்து	4.1	5.0


மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களம்

குழுமத்தின் மீதான தாக்கம்: விவசாயத்துறையில் இருந்தான சந்தை விலைக் குறைவு நடத்தின் சாத்தியமான அதிகரிப்பிற்காக தனிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளை நிர்மாணம், வியாபாரம், மற்றும் சுற்றுலாத்துறைகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு

வட்டி வீதங்கள்

வருடத்தின் போது பணவீக்க அழுத்தங்களை குறைத்து சென்மதி நிலுவைக்கு உதவும் நோக்கத்துடன் கட்டுப்படுத்தும் நாணயக் கொள்கை நிலைப்பாடு கொண்டுவரப்பட்ட காரணத்தினால் இலங்கை மத்திய வங்கி (CBSL) கொள்கை வீதங்களை வருடத்தின் போது இரண்டு தடவைகள் அதிகரித்தது. இதற்கமைய நிலையான வைப்பு வசதி வீதமும் நிலையான கடன் வழங்கல் வசதி வீதமும் 2016 பெப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் 50 அடிப்படைப் புள்ளிகளினால் அதிகரிக்கப்பட்டு வருடத்தின்போது முறையே 7.0% இலும் 8.5% இலும் முடிவடைந்தன. அதேவேளை நியதிச்சட்ட ஒதுக்க விகிதாசாரமானது 2016 ஜனவரியில் 6.0% இல் இருந்து 7.5% ஆக அதிகரிக்கப்பட்டது. நாணயக்கொள்கை சீராக்கல்களுக்கு பதிலீடுசெயற்பாடாற்றும் முகமாக சந்தை வட்டிவீதமானது தொடர்ந்தும் வருடத்தின் போது உறுதியாக அதிகரித்தது.

வட்டி வீதங்கள்




மூலம்: இலங்கை மத்திய வங்கி

குழுமத்தின் மீதான தாக்கம்: உயர்வட்டி வீதங்கள், வைப்புக் கேள்வியை தாமதமாக்கிய அதேவேளை வைப்புப் பொறுப்புக்களின் மீள்விலைக் குறைப்பானது அதிகரித்து வரும் வட்டிவீத நிலையில் துரிதமாகக் காணப்பட்டமையால் குழுமமானது வருடத்தின்போது எல்லை அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தது.

பணவீக்கம்

மொத்தப் பணவீக்கமும் தற்காலிக விலைத் தளம்பல் நீங்கலான பணவீக்கமும் வருடத்தின் முதல் அரை ஆண்டின் போது மேல்நோக்கிய ஒரு போக்கினைக் காட்டின. இது கேள்வியினால் உந்தப்பட்ட பணவீக்க அழுத்தங்களையும் விவசாயத் துறையிலே விநியோக நெருக்கடிகளையும் வரிக்கட்டமைப்புக்கான திருத்தங்களையும் பிரதிபலித்தது. இதன் காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச்சட்டியினால் அளக்கப்பட்ட பணவீக்கமானது 2016 இல் ஆகக் கூடுதலாக 6.0% எனும் அளவைக் காட்டியது. இது நாணயக்கொள்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாலும் கட்டுப்படுத்தப்பட்ட மொத்தக் கேள்வி அழுத்தங்களினாலும் வருடத்தின் பிந்திய அரைப்பகுதியின் போது படிப்படியாக வீழ்ச்சியடைந்து உறுதி நிலையினை அடைவதற்கு முன்னர் உள்ள நிலையாகும்.

பணவீக்கம்




குழுமத்தின் மீதான தாக்கம்: உயர் பணவீக்கமானது கடன்கேள்வியிலேயே தேக்கத்தினை ஏற்படுத்தியது

அரசாங்க நடவடிக்கைகள்

அரசாங்கத்தின் அரசிறை திட்டப்படுத்தல் முயற்சிகளுக்கு அமைவாக 2016ஆம் ஆண்டின் முதல் அரையாண்டின் போது வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையானது 18% இனால் குறைக்கப்பட்டது. இதற்கு 22% வருமான விரிவாக்கம் உதவி வழங்கியது. ஜூன் மாதத்தின் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக பற்றாக்குறையானது 2.7% இனால் வீழ்ச்சியடைந்தது. இது வருட முடிவு இலக்கான 4.6% ற்கு இயையுற்றிருந்தது. வரிகளைச் சேகரிப்பதன் நிர்வாக வினைத்திறனை மேம்படுத்துதல், வரிக்கட்டமைப்பினை எளிமைப்படுத்துதல், அரசிறை ஒழுக்க நடவடிக்கைகள் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கான 2017ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் அரசிறை திட்டப்படுத்தலை நோக்கி யங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மிகவும் உறுதியான வட்டி வீதங்களுக்கும் நடுத்தவணை முதல் நீண்ட காலத்தில் மிகவும் உறுதியான வட்டி வீதங்களுக்கும் உகந்த பேரண்ட பொருளாதார அடிப்படைகளுக்கும் இட்டுச்செல்லும்

இறுக்கமான நாணயக்கொள்கை நடவடிக்கை காரணமாக 2016ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டின்போது கடன் வளர்ச்சியானது வீழ்ச்சியடைவதற்கு முன்னர் வருடத்தின் முதல் அரையாண்டின் போது தனியார் துறைக்கான கடன் வளர்ச்சியானது உறுதியானதாகக் காணப்பட்டது. எவ்வாறாயினும் அரச துறைக்கான வர்த்தக வங்கிகளின் கடன் வழங்கலானது தொடர்ந்தும் அதிகரித்து 2015ஆம் ஆண்டிலே 17.3% ஆக காணப்பட்ட நிலையுடன் ஒப்பிட்டு போது 2016ஆம் ஆண்டு செப்டெம்பரிலே பரந்த பணவளர்ச்சியின் துரித நிலையான 18.4% இனை எட்டியது.

கடன் வளர்ச்சி



குழுமத்தின் மீதான தாக்கம்: அரசாங்கத்திற்கு முக்கிய கடனாக, தனியார் துறை கடன் வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை அரசாங்கம் மற்றும் பொதுத்துறைகளுக்கு அதிகரித்த கடன் வழங்குவதன் மூலம் சமநிலைப்படுத்தப்பட்டது.

முந்லைத் துறை

2016ஆம் ஆண்டின் நவம்பர் வரையான 11 மாதங்களின் போது இலங்கையில் இருந்தான மொத்த ஏற்றுமதிகள் 2.8 ஆக வீழ்ச்சியடைந்தன. இது பலவீனமான பொருளாதார வளர்ச்சியினையும் ஏற்றுமதி சென்றடைகின்ற பிரதான நாடுகளில் நிலவிய பூகோள அரசியல் பதற்றங்களையும் பிரதிபலித்தது. துணிகள் மற்றும் ஆடை ஏற்றுமதிகள் ஓரளவு அதிகரித்த போதிலும் இது பலவீனமான விவசாய ஏற்றுமதிகள் குறிப்பாக தேயிலை, வாசனைத் திரவியங்கள் மற்றும் சிறுபயிர்கள் ஆகியவற்றினால் சமப்படுத்தப்பட்டன. அதேவேளை காலப்பகுதியின் போது இறக்குமதிகள் ஒப்பீட்டளவில் மந்தமானவையாகக் காணப்பட்டன. எரிபொருள் மற்றும் வாகன இறக்குமதிகள் வீழ்ச்சியினை பதிவுசெய்தன. ஒட்டுமொத்தமாக இக் காலப்பகுதியின் போது வியாபார பற்றாக்குறையானது ஓரளவு அதிகரித்திருந்தது. எவ்வாறாயினும் சுற்றுலாத்துறை, தொழிலாளர்களின் பண அனுப்புகைகள், மற்றும் அரசாங்கத்திற்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கின்ற உறுதியான ஈட்டல்கள் நாட்டின் சென்மதி நிலுவையிலே ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு காரணமாக அமைந்து 2015ஆம் ஆண்டின் பற்றாக்குறையான 12,742 மில்லியன் அ.டொலர்களுடன் ஒப்பிடும் பொழுது வருடத்தின் போது 635.3 மில்லியன் அ.டொலர் பற்றாக்குறையினை பதிவு செய்தது.

பிரதான செயலாற்றுகை குறிகாட்டி	ஐ.என்.-ஒக்டோ (16) US \$ மில்லியன்	ஐ.என்.-ஒக்டோ.15) US \$ மில்லியன்	YoY மாற்றம் %
ஏற்றுமதிகள்	9,450.7	9,726.0	-2.8
இறக்குமதிகள்	1,784	1,789	1.7
பெற்றோலிய இறக்குமதிகள்	1,469.3	1,699.4	-13.5
வர்த்தக சமநிலை	-8,133.3	-7,563.9	7.5
சுற்றுலாத்துறை ஈட்டல்கள்	3,132.8	2,639.0	18.7
பணஅனுப்புகைகள்	6,556.9	6,361.8	3.1


மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்

குழுமத்தின் மீதான தாக்கம்: பெற்றோலியம் மற்றும் உர இறக்குமதிகளின் பெறுமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது குழுமத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த இறக்குமதி கொடுக்கல் வாங்கல்களில் பெரும்பான்மையானவை வங்கியின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.

நாணயமாற்றுவீதம் மற்றும் சர்வதேச ஒதுக்கங்கள்

இலங்கையின் முழு உத்தியோகபூர்வ ஒதுக்கங்களும் வருடத்தின்போது அதிகரித்தன. இதற்கான பிரதான காரணம் அரசாங்க பிணையங்கள் சந்தைக்கான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் மற்றும் 500 மில்லியன் அ.டொலர் தொகையுடைய சர்வதேச இறையாண்மை முறிகளை விநியோகித்தமை ஆகும். IMF இன் முதலாவது மீளாய்வின் வெற்றிகரமான பூர்த்தியினைத் தொடர்ந்து இலங்கை IMF கடனின் இரண்டாவது தொகுதியினைப் பெற்றுக்கொண்டது. 2016 டிசெம்பர் முடிவில்தான் முழு உத்தியோகபூர்வ ஒதுக்கத்தொகையானது 6 பில்லியனாக காணப்பட்டது. இது 3.7 மாத இறக்குமதிகளைக் குறித்தது. அதேவேளை வருடமுடிவின் போது இலங்கை ரூபாவானது அ.டொலருக்கு எதிராக 4% இனால் பெறுமானத்தையே அடைந்து 149.75 ரூபாவாக காணப்பட்டது.

மாற்று வீத இயக்கங்கள்




மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்

பிராந்திய அபிவிருத்தி

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலே மேல் மாகாணத்தின் பங்கானது அண்மைய வருடங்களில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஏனெனில் ஏனைய மாகாணங்கள் சார்பளவிலே உறுதியான வளர்ச்சியினை பதிவு செய்து பிராந்திய வேறுபாடுகளை குறைப்பதற்கு படிப்படியாக பங்களிப்பாற்றி வருகின்றன. 2015ம் ஆண்டிலே வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் 12% துரித வளர்ச்சியினை பதிவு செய்த அதேவேளை கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வருடத்தின் போது முறையே 10.9% மற்றும் 9.9% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன.

மாகாண GDP



மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்


குழுமத்தின் மீதான தாக்கம்: மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள பிராந்தியங்களிலிருந்து உருவாகுகின்ற வளர்ச்சியினால் நன்மையடைவது மாத்திரமின்றி குறிப்பாக வங்கி கொண்டுள்ள விரிவான கிராமிய வலையமைப்பு காரணமாகவும் மக்களுடன் வங்கி பேணி வருகின்ற உறவுகளின் காரணமாகவும் குழுமானது தொடர்ந்தும் அமைந்துள்ளது.

வங்கிச்சேவைத் துறை

வங்கிச்சேவைத் துறையானது நாட்டின் நிதி முறைமையில் ஓர் இன்றியமையாத ஆக்கக்கூறாக அமைந்துள்ளதுடன் நிதிமுறைமையின் மொத்தச் சொத்துக்களில் 70% இனைக் கொண்டுள்ளது. வங்கிச்சேவைத் துறையானது 25 உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் 7 விசேடத்துவ வங்கிகளையும் கொண்டுள்ளதுடன் 3,587 கிளைகளைக் கொண்ட கூட்டுக்கிளை வலையமைப்பினையும் இயக்கி வருகின்றது. நாட்டின் வங்கிச்சேவை அடர்த்தியானது உயர்வாகக் காணப்படுவதுடன் இது 100,000 மக்களுக்கு 17 கிளைகள் என்பதாகக் காணப்படுகின்றது. இது உலகளாவிய சராசரியான 12 உடனும் தெற்காசிய சராசரியான 9 உடனும் ஒப்பிடத்தக்கதாகும்.

வங்கிச்சேவை அடர்த்தி

கிளைகள் ஒவ்வொரு 100,000 இளைஞர்களுக்கும்




Source: World Bank

துறை வளர்ச்சி

துறையின் சொத்துத் தளமானது வருடத்தின் போது உறுதியான வளர்ச்சியினைக் கண்டது. 2016ஆம் ஆண்டின் போது இத்துறை 12.0% ஆக வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக வருடத்தில் முதல் அரையாண்டின் போதான உறுதியான கடன் வளர்ச்சியின் பின்புலத்திலேயே இது நிகழ்ந்துள்ளது. தேறிய கடன்களும் முற்கொடுப்பனவுகளும் இக்காரணத்தினால் 2016ஆம் ஆண்டு 17.7% இனால் வளர்ச்சியடைந்து துறையின் மொத்தச் சொத்துக்களின் 60% இனை பிரதிபலித்தன. கடன் வழங்குதல் வளர்ச்சியானது நிரமாணம், நுகர்வு, நிதிச்சேவைகள் மற்றும் உற்பத்தித்துறை போன்ற அதிகரித்த கடன் கேள்வியினால் ஆதரப்படுத்தப்பட்டது. கடன்களில் ஏற்பட்ட விரிவானது அடிப்படையில் வைப்புக்கள் மூலமாக நிதியிடப்பட்டது. இது 2016 இல் 16.5% இனால் அதிகரித்தது.

வங்கிச்சேவை துறை வளர்ச்சி




மூலம்: இலங்கை மத்தியவங்கி

சொத்துத் தரம்

துறையின் திட்டவட்டமான செயலாக்கமற்ற கடன்கள் (NPL) மற்றும் முழு NPL விகிதாசாரம் ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் பிரதிபலிக்கப்பட்டவாறாக துறையின் சொத்துத் தரமானது வருடத்தின் போது முன்னேற்றம் அடைந்தது. உறுதியான அறவீடுகளினால் உதவப்பட்டு மொத்த NPL ஆனது 4.5%. இனால் 2016ஆம் ஆண்டு குறைக்கப்பட்டது. இது வரலாற்று ரீதியாக மிகக் குறைவான முழு NPL விகிதாசாரமான 2.6%. இனை பதிவுசெய்தது. இதேவேளை துறையில் NPL உள்ளடக்கமானது சார்பளவில் ஆரோக்கியமானதாக காணப்பட்டு 2016 டிசெம்பர் முடிவின் போது ஒதுக்கீட்டு உள்ளடக்கமானது 70%. இல் காணப்பட்டது.


துறைசார் சொத்துத் தரம்



செயலாற்றுகை

வினைத்திறன் ஓரளவு வீழ்ச்சியடைந்திருந்தாலும் (செலவிற்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதாசாரத்தினால் அளக்கப்பட்டவாறாக) ஆரோக்கியமான உயர்வரிசை வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட முதலீட்டுப் பட்டியல் தரம் ஆகியவற்றின் உதவியினால் வங்கிச்சேவைத் துறையானது உறுதியான செயலாற்றுகை வருடத்தினை பிரதிபலித்தது. துறையின் வட்டி வருமானமானது 2016 ஆம் ஆண்டின்போது 24.8% இனால் வளர்ச்சியடைந்திருந்தது. இக்காலப்பகுதியின் போது துரிதமாக அதிகரித்த வட்டிச் செலவினால் தேறிய வட்டி வருமான வளர்ச்சி 13.4% ஆக மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். வருடத்தின் போதான சந்தைவிலை குறைப்பு நடட கட்டணங்கள் உறுதியான கடன் முற்கொடுப்பனவு விரிவாக்கங்களைத் தாண்டி 42.9% இனால் வீழ்ச்சியடைந்தன. இதனால் இலாப வளர்ச்சிக்கு உதவி வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 2016ஆம் ஆண்டிலே வரிக்கு பிந்திய இலாபமானது 16.4 ஆக விரிவடைந்து 275.9 பில்லியன் தொகையை எட்டியது.


துறைசார் செயலாற்றுகை போக்குகள்



நதியீடல்

பொதுமக்களின் வைப்புக்களே துறையின் நிதிக்கலப்பிற்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கி 2016 டிசெம்பர் முடிவின் போது உள்ளவாறாக உரிமைமுதல் உள்ளடங்கலாக மொத்தப்பொறுப்புக்கள் 70% ஆகக் காணப்பட்டன. துறையின் வைப்புத் தளமானது 2016 செப்டெம்பர் முடிவின் போது 16.5% இனால் வளர்ச்சியடைந்து 6.3 பில்லியன் தொகையை எட்டியது. இதற்கு ஒப்பீட்டீர்வாணை கவர்ச்சிமிகு வட்டிவீதங்கள் உதவி வழங்கின. காலப்பகுதியின் போது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் பெறலானது தொடர்ந்தும் ஒப்பீட்டளவில் மாறாமல் காணப்பட்டு ஐந்தொகையின் 20% ற்கு அதன் நிதிப்பங்களிப்பை வழங்கி உள்ளது. திரவத்தன்மை நிலையானது ஆரோக்கியமானதாக காணப்பட்டதுடன் திரவத்தன்மை சொத்துக்கள் மற்றும் மொத்தச் சொத்துக்களுக்கிடையிலான விகிதாசாரமானது முன்னைய வருடத்தில் 30.4% ஆக இருந்து 28.1% ஆக ஓரளவு வீழ்ச்சியடைந்தது.

நதி அமைப்பு




எமது வியாபார வரிசைகள் மூலமாக
உபாயமார்க்கத்தினை விநியோகித்தல்

வங்கியின் உபாயமார்க்க நிகழ்ச்சிநிரலானது அடிப்படையில் வங்கியின் நான்கு வியாபார வரிசைகள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றது. இதற்கு மனிதவள அபிவிருத்தி, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம், அபாயநேர்வு போன்ற இயலுமாக்கல் செயற்பாடுகளினால் உதவி வழங்கப்படுகின்றது.

கிளைகள்

மக்கள் வங்கியின் மிகவும் முக்கியமான வியாபார வரிசையானது சில்லறை வங்கிச் சேவையினையும் தொழில்முயற்சியாண்மை வங்கிச் சேவையினையும் சிற்றின நிதியிடல் முதலீட்டுத் தொகுதியினையும் கொண்டுள்ளது.


பங்களிப்பு



திறைசேரி

வங்கியின் திறைசேரி இயக்கங்கள் அதன் வெளிநாட்டு நாணய விற்பனை பிரிவினையும் ALM கருமபீடத்தினையும் அடிப்படைத் தரகர் தொழிற்பாட்டினையும் முதலீட்டு வங்கிச்சேவை பிரிவினையும் கொண்டுள்ளது.


பங்களிப்பு



பெரு நிறுவனம்

இந்தப் பிரிவானது அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் உள்ளடங்கலாக வங்கியின் பெரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகின்றது. கடல் கடந்த வங்கிச்சேவை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் பிரிவுகளில் இருந்து ஈட்டப்படுகின்றவைகளும் பெரு நிறுவன வியாபார வரிசையில் ஒன்றுசேர்க்கப்படுகின்றன.


பங்களிப்பு



கிளைகள்

வங்கிக்கு பொருத்தமானவை (%)

67%	தேறிய வருமானம்
34%	வரிக்கு பிந்திய இலாபம்
39%	சொத்துக்கள்
60%	முற்கொடுப்பனவுகள்



தேறிய வருமானம், சொத்துக்கள் மற்றும் வைப்புக்கள் என்பவற்றின் அடிப்படையில் நோக்கும் போது கிளைகளே வங்கியின் மிகவும் பிரதானமான இயக்க வரிசையாகக் காணப்படுகின்றன. கிளைகள் மக்கள் வங்கியின் சில்லறைப் பிரிவு அதன் தொழில்முயற்சியாண்மை வங்கிச் சேவைப் பிரிவு, சிற்றின நிதியிடல் இயக்கங்கள் ஆகியவற்றினைக் கொண்டுள்ளன. இந்த அறிக்கையின் தொடர்ந்து வரும் பகுதியானது இந்தப் பிரிவுகளில் 2016ஆம் ஆண்டின் போதான செயலாற்றுகையின் பூரண மதிப்பீட்டினை வழங்குகின்றது.

செயலாற்றுகைச் சீற்ப்புக்கூறுகள் 2016

பிரதான செயலாற்றுகை குறிகாட்டி	2016	2015	% YoY
தேறிய வருமானம் (ரூ. மில்லியன்)	34,730	30,864	12.5
வரிக்கு பிந்திய இலாபம் (ரூ. மில்லியன்)	3,836	3,123	22.8
சொத்துக்கள் (ரூ. மில்லியன்)	532,196	427,867	24.4
முற்கொடுப்பனவுகள் (ரூ. மில்லியன்)	503,756	432,502	16.5
வைப்புக்கள் (ரூ. மில்லியன்)	885,790	760,893	16.4
NPL விகிதாசாரம் (%)	1.4	2.0	-30.0
செலவுக்கும் வருமானத்திற்கும் இடையிலான (%)	79.2	69.8	13.4
ஒன்லைன்/மொபைல் வங்கிச்சேவை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை	774,272	246,600	213.9
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களுக்கான கடன்வழங்கல் (ரூ. மில்லியன்)	92,382	67,888	36.1



737

கிளைகள்

506

ATMs

சந்தைத் தலைவர்

சேம்பு வைப்புக்களில்
பராமடையாதோர் சேம்புக்களில், சீரேக்ட்டு
பிரஜைகள் சேம்புக்களில்

சில்லறை வங்கிச்சேவை

நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் சில்லறை வாடிக்கையாளர்களைப் பெற்று ஒப்பற்ற இலக்கினை அடைந்துள்ள சில்லறை வங்கிச்சேவை தொகுதியானது பொருளாதாரச் செயற்பாட்டினை வசதிப்படுத்தி நாட்டின் சமூக, பொருளாதார பிரிவிற்கு நிதி உள்ளடக்கத்தினை வழங்கியுள்ளது. நுகர்வோர் மற்றும் சில்லறை வங்கிச்சேவையில் ஓர் உண்மையான புத்தாக்குநரான வங்கியானது பொருளாதாரத்தின் அனுசூலம் கிட்டாத பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எண்ணற்ற உற்பத்திகளை முன்னோடியாக உருவாக்கியுள்ளது. இதிலே அடகுவைத்தல், பெண்கள் மற்றும் பராயமடையாதோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான கடன்கள் உள்ளடங்குகின்றன. வாடிக்கையாளர்களின் வாழ்வின் சகல கட்டங்களிலும் அவர்களின் மாறுபடுகின்ற தேவைகளுக்குச் சேவையாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட உற்பத்தி முதலீட்டுப் பட்டியலினை வங்கி கொண்டுள்ளது.

செயலாற்றுகைச்

சிறப்புக்கூறுகள் 2016

பிரதான செயலாற்றுகைக் குறிகாட்டி	2016	2015	% YoY
மொத்த வைப்புகள் (ரூபா. மில்லியன்)	885,790	760,893	16.4
சில்லறைக் கடன்கள் (ரூபா. மில்லியன்)	285,594	202,991	40.7
அடகு வைத்தல் (ரூபா. மில்லியன்)	114,423	103,945	10.1
கடன் அட்டைகள் (ரூபா. மில்லியன்)	1,840	1,500	22.7



நிதியினை அணுகுதல்

- வீடமைப்பு கடன்கள்
- தவணைக் கடன்கள்
- தனிப்பட்ட கடன்கள்
- கல்விக்க கடன்கள்
- வாகனக் கடன்கள்
- அடகுவைத்தல்
- தொழில் வல்லுநர்களுக்கான கடன் திட்டங்கள்
- ஆசிரியர்களுக்கான கடன் திட்டங்கள்
- ஆயுதப்படையினருக்கான கடன் திட்டங்கள்



சேமிப்பு உற்பத்திகள்

- சேமிப்புக்கணக்குகள்
- நிலையான வைப்புகள்
- சிரேஷ்ட பிரஜைகளுக்கான கணக்குகள்
- பராயமடையாதோருக்கான கணக்குகள்
- மகனீர் சேமிப்புக் கணக்கு
- இளைஞர் சேமிப்புக் கணக்கு



மார்க்க உற்பத்திகள்

- கடன் மற்றும் கடன்அட்டைகள்
- ATM கள் மற்றும் சுயசேவைக் கூடங்கள்

உபாயமார்க்கம் மற்றும் செயலாற்றுகை

ஈட்டில் நீடுநிதியான வளர்ச்சியினை

வழங்குதல்

சில்லறை வங்கிச்சேவையானது அதிகரித்த போட்டித்தன்மை மிக்க சூழலிலே உறுதியான மீண்டெழும் தன்மையினை எடுத்து விளக்கியுள்ளது. இதற்கு உறுதியான கடன் விஸ்தரிப்பு, தாழ்வான கடன் நட்டங்கள் மற்றும் ஒழுக்கம் மிகுந்த செலவு முகாமைத்துவம் ஆகியவையே உந்துசக்தியாக இருந்திருக்கின்றன. வருடத்தின் போதான உறுதியான செயலாற்றுகையானது எமது இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர் தளத்தினை விரிவுபடுத்துவதில் காணப்பட்ட முன்னேற்றத்திற்கான, வாடிக்கையாளர் அனுபவங்களை மீள் வரைவிலக்கணப்படுத்துவதற்கான மேலும் இயக்க வினைத்திறனை உந்திசெலுத்துவதற்கான சான்றாக இருக்கின்றது.

கடன் வளர்ச்சி


சில்லறை வங்கிச்சேவையிலே கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் வருடத்தின் போது 30.3% இனால் வளர்ச்சியடைந்து 93.4 பில்லியனை எட்டியது. இது வங்கியின் மொத்த கடன் புத்தகத்தின் 45% ஆகும்.

வீடமைப்புக் கடன்கள், 'பஹுசு' பல்நோக்குக் கடன்கள், தனித்துவமான வாடிக்கையாளர் குழுமங்களுக்கான, அதாவது ஆசிரியருக்கான ஷூக்கு செத் கடன்கள், ஆயுதப் படைகளின் ஊழியர்களுக்கான 'தயவிரு பிரணான போன்ற கடன் வசதிகள் உள்ளடங்கலாக பல்வேறு மூலங்களில் இருந்து இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. வங்கியானது அரசாங்க, தனியார் மற்றும் சமுதாய நிறுவனங்களுடன் தொழில் வல்லுநர்கள், ஊடக ஆளணியினர் விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போன்ற தனித்துவமான வாடிக்கையாளர் குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு உற்பத்திகளை வடிவமைப்பதற்காக ஒத்துழைத்து செயற்படும் உபாயமார்க்கமொன்றினை ஏற்று நடைமுறைப்படுத்தியுள்ளது.

அடகுச் சேவைகளை வழங்குதலானது வருடத்தின் போது 10.1% இனால் அதிகரித்து 10.5 பில்லியன் தொகையினை எட்டியது. 2014 இல் அறிமுகப்படுத்தப் பட்ட அடகுவைத்தல் தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் கடன் உத்தரவாதத் திட்டத்தின் ஒரு தரப்பு என்கின்ற ரீதியில் வங்கியானது வருடத்தின் போது விநியோகத்தினை அதிகரித்த அதே வேளை

குறித்துரைக்கப்பட்ட மட்டங்களில் LTV விகிதாசாரங்களை பேணி வந்தது. அறவிடுகளை வலுப்படுத்துவதிலும் கவனம் குவிக்கப்பட்டது.

கடன் தொகுப்பு அமைப்பு சில்லறை வங்கிச்சேவை



- வீடமைப்பு
- அடகுச்சேவை
- கடன் அட்டைகள்
- தவணைக்கடன்கள்

வைப்பு வளர்ச்சி

ஒப்பற்ற புவியியல் ரீதியான அடைவு மற்றும் தீடமான நற்பெயர் காரணமாக வங்கி அதன் வைப்புத்தளத்தினை வருடத்தின் போது 16.4% இனால் அதிகரித்து 124.9 பில்லியன் தொகையை எட்டுவது இயலுமாக இருந்தது. இது வங்கியின் மொத்த வைப்புக்களில் 83.6% ஆகும். இடைமற்றம் அடைந்து வரும் குடிசனப் பரம்பல்களில் இருந்து ஏற்படுகின்ற மாறிவரும் தேவைகளை அடையாளம் கண்டு அவற்றினை நிறைவேற்றுவதனால் எமது வாடிக்கையாளர் பெறுமதி முன்மொழிவுகள் ஆதாரப்படுத்தப்படுகின்றன. பெண்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் பராயமடையாதோர் போன்ற வசதிகள் கிட்டாத பிரிவுகளில் இருந்து வைப்புக்களை திரட்டுவதில் வங்கியே தொழில்துறையில் முன்னோடியாகவும் சந்தைத் தலைவராகவும் விளங்குகின்றது. CASA விகிதாசாரமானது தொழிற்துறை தராதரங்களை விட மிக அதிகமாக 48% இல் காணப்படுகின்றமையானது நாம் வாடிக்கையாளர் தேவைகள் தொடர்பாக கொண்டுள்ள புரிதல்களையும் எமது உற்பத்தி முதலீட்டுப் பட்டியலின் ஆழத்தையும் பிரதிபலிக்கின்றது. வருடத்தின்போது ஒரு டிரில்லியன் வைப்புக்கள் எனும் மைல்கல்லினை அடைந்த ஒரு விரைவு வங்கி எனும் குறியீட்டினை வங்கி தனதாக்கிக் கொண்டது.


ஆரோக்கியமான முதலீட்டுப் பட்டியல் தரம் வாடிக்கையாளர்களுடனான தொடர்ந்த ஈடுபாடு, நன்கு வரையறுக்கப்பட்ட கடன் தெரிவு அடிப்படை, மற்றும் முதலீட்டுப் பட்டியல்களின் முண்ப்பான கண்காணிப்பு ஆகியவை நுகர்வோர் பிரிவு மீண்டெழும் தன்மையும் ஆரோக்கியமும் மிக்க கடன் புத்தகத்தினை பேணுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. முதலீட்டுப் பட்டியலின் தரத்திற்கு கடன் புத்தகத்தின் ஆழமான தரவுகள் உதவி வழங்கியுள்ளன. தொகுதியின் முழு NPA விகிதாசாரமான 1.9% தொழிற்துறையின் சராசரியான 2.6% விட சிறப்பானதாகும்.

நாம் வழங்குவதற்கின் மையமாக வாடிக்கையாளரை மையப்படுத்துகின்றமை காணப்படுகின்றது

உருவாகிவரும் வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்து கொள்வதும் சிறந்த ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தினை இயலுமாக்குவதும் தற்போதைய இயங்கு குழுவைவில் எமது அடிப்படை வாடிக்கையாளர் முன்னுரிமையாகும். நிதிச்சேவைகளில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டதில் இருந்து நாம் எமது வாடிக்கையாளருடன் தொடர்பினை பேணிக் கொள்வதற்கு புதிய மற்றும் சிறந்த வழிகளை தழுவிக்கொள்ள நிலைபெற்றுள்ளதுடன் எமது வழங்கல்களின் மையமாக நாம் வாடிக்கையாளர்களை நிலைநிறுத்தி உள்ளோம்.

வளர்ந்துவரும் வாடிக்கையாளர் தொடர்பு ஸ்தானங்கள் எமது நாடு தழுவிய 737 கிளை வலையமைப்புக் களுடனும் 506 ATM களுடனும் குழுமத்தின் புவியியல் அடைவானது ஒப்பற்றதாகவும் நாட்டின் மிகவும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரதேசங்களில் வங்கிச் சேவைகளுக்கு அணுகலை


வசதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த வாடிக்கையாளர் தொடர்பு ஸ்தானங்களுக்கு மேலதிகமாக குழுமம் நாடு முழுவதும் அரசாங்கப் பாடசாலைகளுடன் கூட்டமைப்பினை உருவாக்கி 1,358 சேமிப்புப் பிரிவுகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவான ATM ஆளியின் மூலமாக வங்கியின் வாடிக்கையாளர்களினால் நாடு முழுவதிலும் அமைந்துள்ள 3,000 ATM களை அணுக முடியும்.



வாடிக்கையாளர் இடையீடுகளை நலமாற்றுதல் வங்கியின் டிஜிட்டல்மையமாக்கல் திட்டமானது உபாயமாக்கத் திட்டத்தில் இன்றியமையாத ஒரு தூணாக அமைந்துள்ளது(2016-2020). மேலும் இது சிறந்த சேவைகளை வசதிப்படுத்தல் மூலமாகவும் வாடிக்கையாளர் இடையீடுகளில் அதிகரித்த நெகிழ்வுத்தன்மையினை ஏற்படுத்துவதன் மூலமாகவும் மிகவும் நம்பத்தகுந்த செயன்முறைகள் மூலமாகவும் எமது வாடிக்கையாளர் பெறுமதியின் முன்மொழிவுகளை நிலைமாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எமது கிளை உட்கட்டமைப்பானது சேவை மட்டங்கள், வங்கியின் சூழல் மற்றும் டிஜிட்டல் ஆற்றல்கள் ஆகியவை தொடர்பில் கணிசமான மேம்பாடுகளை அடைந்துகொண்டுள்ளதுடன் டிஜிட்டல் சுயசேவைக் கூடங்கள் வாடிக்கையாளர் அவர்களது இயக்கங்களை விரைவாகவும் இலகுவாகவும் மேற்கொள்வதை இயலுமாக்கும். மேலும் வங்கியானது ஒன்லைன் மற்றும் மொபைல் வங்கிச்சேவைகளின் மூலமாக எளிமையானதும் மிகவும் வினைத்திறன் மிக்கதுமான வங்கிச்சேவை மற்றும் கொடுப்பனவுச் சேவைகளை வழங்கி வருவதுடன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதிகளின் அம்சங்களின் மீது நெகிழ்வுத்தன்மை யினையும் கட்டுப்பாட்டினையும் வழங்கி வருகின்றது. இது மொபைல் வங்கிச்சேவை செயலியினை தொடங்கி வைத்தமை, நாட்டில் முதல் தடவையாக கணக்கு மீதிகளை பரிசீலிப்பதற்காக குரலினால் செயற்படுத்தப்படும் செயலியினை அறிமுகப்படுத்தியமை, மிகவும் நவீனமையான இணைய வங்கிச்சேவைத் தளத்தினை திறந்து வைத்தமை, மற்றும் வங்கியின் பெருநிறுவன இணையத்தளத்தினை சீரமைத்தமை ஆகியவற்றினையும் உள்ளடக்குகின்றது.

ஒன்லைன் மற்றும் மொபைல் கொடுக்கல் வாங்கல்களின் அளவானது வருடத்தின் போது முறையே 48.5% மற்றும் 57.5% இனால் வளர்ச்சியடைந்த அதேவேளை இந்த வழிகளின் மூலமாக செயன்முறைப்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் தொகையானது 2016 இல் 88.2 பில்லியனாக காணப்பட்டது. இது கிளைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வங்கி என்பதிலிருந்து மேம்பட்ட டிஜிட்டல் ஆற்றல்களைக் கொண்ட அமைப்பாக படிப்படியாக வங்கி நிலைமாறுகின்ற முன்னேற்றத்தினையே எடுத்து விளக்குகின்றது.

ஒன்லைன் வங்கிச்சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவை சுந்தாதாரர்கள்



கடன் மற்றும் பற்று அட்டைகள் நாட்டிலே கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்துவதானது மேல்நோக்கிய போக்கினை காட்டிய அதேவேளை 2016ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரையில் கடன் மற்றும் பற்று அட்டைகள் விநியோகமானது முறையே 16.4% இனாலும்

**இலங்கையில் நிதிக்கான
ஈடுகொடுக்கக்கூடிய
அணுகலை
மேம்படுத்துவதில் வங்கி
ஓர் உந்துசக்தியாகக்
காணப்படுகின்றது**

ஒன்லைன் மற்றும் மொபைல்
வங்கிச் சேவைக் கொடுக்கல்
வாங்கல்களின் வளர்ச்சி

53.2%

ரூபா. **424.6**
பில்லியன்

பாரிய சேமிப்புத்தளம்

11.3% இனாலும் அதிகரித்தது. அதேவேளை கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதியானது முறையே 32.4% மற்றும் 21.2% ஆக அதே காலப்பகுதியின்போது அதிகரித்தது. இந்த வகைகளிலான உற்பத்திகளின் பிரபல்யம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதையும் இதனை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும் இது பிரதிபலிக்கின்றது.

கடன் மற்றும் பற்று அட்டை சந்தையினைப் பொறுத்த அளவில் வங்கி இன்னும் சார்பளவில் சிறியதொரு செயற்பாட்டாளராகவே விளங்குகின்றது. இந்தத் துறையானது வளர்ச்சிக்கான கணிசமான சாத்தியங்களை கொண்டுள்ளமையினை அடையாளம் கண்ட வங்கியானது வாடிக்கையாளர்கள் அவர்களின் கொடுக்கல் வாங்கல்களுக்காக கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்துவதற்காக அவர்களை ஊக்கப்படுத்த அவர்களுக்கு அறிவுடனுவதை வலுப்படுத்தி கடன் அட்டைகளின் கவர்ச்சியினை அதிகரிப்பதற்காக பரந்தளவிலான சலுகைகளை வழங்குவதற்கு விற்பனையாளர்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருகின்றது.

வாடிக்கையாளரை மையப்படுத்திய புத்தாக்கம் எழுது வாடிக்கையாளர்களுக்கும் நாம் இயங்குகின்ற சமுதாயத்திற்கும் புலப்படக்கூடிய பெறுமதியை உருவாக்கும் நோக்கத்துடன் வங்கியானது உருவாகிவரும் கேள்விகள் தொடர்பில் புத்தாக்கத்தினை உருவாக்குவதற்கு அபிவிருத்தி கொண்டுள்ளது. ஏனைய அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களுடன் பங்காண்மையினை அமைத்து ஒத்துழைத்து செயற்படுவதன் மூலமாகப் புத்தாக்கம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. வருடத்தின் போது நுகர்வோர் வங்கிச் சேவைப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உற்பத்திகள்/சேவைகளுள் அடங்குபவை:

- வீடுகளில் குரியசக்தியினைப் பிறப்பிப்பதற்கான அரசாங்கத்தின் 'சூரிய பல சங்கிராமய' முன்னெடுப்புடன் ஒன்றிணைவது
- மக்களின் பயண அனுமதிச்சீட்டு - வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, இலங்கை தனியார் பஸ் சங்கம் மற்றும் டயலோக் எக்ஸ்யாட்டா ஆகியவற்றுடன் பங்காண்மையினை அமைத்து காசற்ற சமுதாயத்தில் இருந்து பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் நன்மையடைவதை இயலுமாக்குவதற்காக முதற் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட பீபிஎஸ் ட்ரவல் பாஸ்.
- பல்கலைக்கழக மாணவர்கள் மடிக்கணினியினை கொள்வனவு செய்வதை இயலுமாக்குகின்ற விசேட கடன்திட்டம்
- ஸ்மார்ட் போன் கொள்வனவு செய்வதற்காக இலகு தவணைத் திட்டங்களைக் கொண்ட கடன்வசதி
- ஊடக தொழில்லாண்மையாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கான விசேட கடன்வசதிகள்.

நதி ஒழுக்கத்தினைப் போக்கத்தல்

424.6 பில்லியன் ரூபாவினைக் கொண்ட வங்கியின் சேமிப்பு வைப்புத்தளம் நாட்டிலே மிகப் பாரிய ஒன்றாகக் காணப்படுகின்றது. மேலும் தனித்துவமான வாடிக்கையாளர் பிரிவுகளை இலக்கு வைத்து கவர்ச்சியான உற்பத்தி முன்மொழிவுகளை ஆரம்பித்ததன் மூலமாக வங்கியானது பராயமடையாதோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் போன்ற சந்தையின் நன்மை கிட்டாத பிரிவினர் மத்தியிலே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதிலும் நதி ஒழுக்கத்தினைப் போஷிப்பதனையும் மேற்கொள்வதில் வெற்றிகண்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில் உயர் மட்டத்திலான ஈடுபாட்டுடன் கவர்ச்சிமிகு பரிசுகளுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டமானது வங்கி அதன் மாணவர் சேமிப்புத் தளத்தினை இயலுமாக்கி இந்தப் பிரிவினரின் சந்தைப் பங்குகளில் கணிசமான குறியினை அடைவதையும் இயலுமாக்கியிருக்கின்றது.

சேமிப்பினை ஊக்குவிப்பதற்கான இந்த முயற்சியானது நாட்டின் குடும்பச் சேமிப்பு வீதத்தினை அதிகரிப்பதற்கான தேசிய குறிக்கோளுடன் இயையுறுவதுடன் இந்தக் குடும்பச் சேமிப்பு வீதமானது தற்போது 22.6 ஆகக் காணப்படுவதுடன் அதிகளவிலான நடுத்தர வருமானமீட்டும் பொருளாதாரங்கள் மற்றும் பிராந்தியத்திலுள்ள சகநாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவானதாகக் காணப்படுகின்றது.

இயக்கரீதியான நேர்த்தி

உபாயமார்க்கத் திட்டத்தின் ஓர் இன்றியமையாத கூறாக வங்கியானது இயக்க ரீதியிலான நேர்த்தியினை அடைந்து கொள்வதற்காக சமகாலத்திலே பின் அலுவலகம் மற்றும் முன்னரங்க அலுவலகங்கள் ஆகியவற்றினை மறுசீரமைக்கும் குறிக்கோளுடன் அதன் இயக்கரீதியான செயல்முறையினை மீளாய்வு செய்தது. அதேவேளை டிஜிட்டல் மயமாக்கத்தின் கீழ் மையமான வங்கிச் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ந்து நடைபெறும் அமுல்படுத்தலானது மிகவும் சிறப்பானதும் இயங்குதிறன் மிக்கதுமான அமைப்பாக நாம் நிலைமாறுவதற்கு ஆதாரமாக அமைவதுடன் இதுவே வினைத்திறன், உற்பத்தித் திறன் மற்றும் செலவு முகாமைத்துவம் ஆகியவற்றை எதிர்வுகூறக்கூடிய எதிர்காலத்திலே முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படைக் காரணியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.


பொறுப்பு வாய்ந்த நிறுவனம்

நதி உள்ளடக்கத்தினைச் செலுத்துதல்

நதி உள்ளடக்கமானது நீண்ட காலமாக குடும்பங்களை அத்த வறுமையில் இருந்து தூக்கி விடுவதற்கான பிரதான காரணியாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதுடன் இது நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியுடன் நேரடியாக இணைந்துள்ளது. கடந்த 5 தசாப்தங்களுக்கு முன்னிருந்து மக்கள் வங்கியானது நாட்டின் கிராமியம்

பொருளாதாரத்தின் வங்கிச் சேவை கிட்டாத பொதுமக்களுக்குச் சேவையாற்றுகின்ற அடிப்படைக் குறிக்கோளுடன் செயற்பட்டு வருவதுடன் சகல குடும்பங்களும் அவர்களது வருமான மட்டங்கள் எதுவாக இருந்தபோதிலும் ஒரு முறைசார் நிதிச்சேவைகளுக்கான அணுகலைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் குறிக்கோளுடனும் செயற்பட்டு வருகின்றது. உள்ளடக்கும் தன்மை மிகு அபிவிருத்தி எனும் தேசிய குறிக்கோளுடன் பிணைத்துக்கொண்ட மக்கள் வங்கியானது இலங்கையிலே ஈடுகொடுக்கக்கூடிய நிதி அணுகலை மேம்படுத்துவதில் ஒரு உந்துசக்தியாக செயற்பட்டு வருகின்றது.

இலங்கையின் நிதியுதவி



தொழில் முயற்சியாண்மை வங்கிச்சேவை

தொழிற்சாலைகளின் முன்னோடி என்கின்ற ரீதியிலும் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாண்மைத் துறைக்கு பாரிய கடன் வழங்குநர் என்ற ரீதியிலும் மக்கள் வங்கியானது நாடு முழுவதிலும் ஈடுகொடுக்கக்கூடிய விகிதங்களில் நிதியிணைப் பெறச் செய்வதன் மூலம் பொருளாதாரச் செயற்பாடுகளை வசதிப்படுத்தும் அரசாங்கத்தின் தேசிய பொருளாதார நிகழ்ச்சிநிரலுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. வங்கியின் தொழில்முயற்சியாண்மை வங்கிச்சேவைப் பிரிவின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் வர்த்தகத் தொழில்முயற்சியாண்மைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கும், கூட்டுறவுத்துறைக்கும், சிற்றினத் தொழில்முயற்சியாண்மைகளுக்கும் வங்கி சேவையாற்றி வருகின்றது.

செயலாற்றுகை சிறப்புக்கூறுகள் 2016

பிரதான செயலாற்றுகை குறிகாட்டி	2016	2015	% YoY
முற்கொடுப்பனவுகள் (ரூபா. மில்லியன்)	93,283	74,426	25.3
செயலாக்கமற்ற கடன்கள் (ரூபா. மில்லியன்)	4,293	4,578	-6.2
வட்டி வருமானம் (ரூபா. மில்லியன்)	7,046	6,129	15.0
SME கல்வி கருத்தரங்குகளின் எண்ணிக்கை	4	3	33.3
SME கருத்தரங்குகளினால் பயன்பெற்றோர் எண்ணிக்கை	780	541	44.2



SME வங்கிச்சேவை

- வியாபார ஆரம்பத்திற்கான கடன்கள்
- செயற்படு மூலதன கடன்கள்
- விரிவாக்கற் கடன்கள்



வர்த்தக/SOEs

- வர்த்தக நிதி வசதிகள்
- வியாபார கடன்கள்



ஏனையவை

- சிற்றின நிதியிடல்
- CBSL மீள்நிதியிடல் திட்டங்கள்
- சலுகை விதத்தில் கூட்டுறவுத்துறைக்கு கடன் வழங்குதல்

உபாயமார்க்கம் மற்றும் செயலாற்றுகை

நிலையான வளர்ச்சி

தொழில்முயற்சியாண்மை வங்கிச்சேவைப் பிரிவானது 25% முதலீட்டுப் பட்டியலினைப் பதிவு செய்து ஓர் உறுதியான செயலாற்றுகை வருடத்தினை எடுத்துக்காட்டியுள்ளது. உறவுகளை முன்னெடுத்து செல்கின்ற சந்தைப்படுத்தலில் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியினாலேயே கடன் விஸ்தரிப்பானது சாத்தியமாக இருக்கின்றது. இது வாடிக்கையாளர் கொள்முதலை இயலுமாக்கியுள்ளதுடன் ஏற்கனவே இருக்கின்ற வாடிக்கையாளர் உறவுகளை ஆழப்படுத்தியுள்ளது. கடன் தரத்தினை மேம்படுத்துவதிலும் செயல்முறை வினைத்திறன்களை உருவாக்குவதிலும் கவனம் குவிக்கப்பட்டிருக்கின்றது. இது வருடத்தின் போது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மை வங்கிச்சேவை (SME)

வங்கியின் SME வங்கிச்சேவையின் முன்மொழிவுகள் 15 தொடக்கம் 750 மில்லியன் வரையிலான வருடாந்தப் புரள்வுடனான வியாபாரத்தினை இலக்கு வைத்திருந்தது. வருடத்தின் போது இந்தத் துறையின் புத்தகப் பதிவானது 35% இனால் வளர்ச்சியடைந்தது. இதற்கு SME மையங்கள் மற்றும் கிளைகள் மேற்கொண்ட முனைப்பான வாடிக்கையாளர் ஈடுபாடு உதவி வழங்கியுள்ளது. 23 சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாண்மை மையங்கள் SME வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதற்கான அர்ப்பணிப்பு மிகு மையங்களாக இயங்கி வருகின்றன. இந்த மையங்கள் சம்பந்தப்பட்ட பிராந்திய முகாமையாளர்களாலும் தலைமை அலுவலகத்திலுள்ள SME பிரிவினாலும் கண்காணிக்கப்படுவதுடன் இவற்றின் மூலமாகவே இலக்குகள் ஒதுக்கப்படுகின்றன. வருடத்தின் போது பிரிவானது கடன் உத்தியோகத்தர் களுக்கு பரந்தளவிலான SME கடன் வழங்கல் அம்சங்களில் பயிற்சி வழங்குவதை வலியுறுத்தியது. இதிலே கடன் மதிப்பீடு, அபாயநேர்வு முகாமைத்துவம், சேகரிப்பு ஆகியவை உள்ளடங்குகின்றன.

வங்கியின் விசாலமான புவியியல் ரீதியான அடைவானது மேல் மாகாணத்திற்கு வெளியிலே இந்தப் பிராந்தியங்களிலே வங்கியானது பொருளாதார செயற்பாடுகளைத் தூண்டி வியாபார வளர்ச்சியினை வசதிப்படுத்துவதற்கு வங்கியினை இயலுமாக்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டிலே வழங்கப்பட்ட SME விநியோகங்களில் 73% மானவை வெளி மாவட்டப் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை வங்கியின் தனித்துவமான SME முதலீட்டுப் பட்டியலில் 70% மானது மேல்மாகாணத்திற்கு வெளியில் இருந்து உருவாகி இருக்கின்றது. வங்கி வழங்குகின்ற கடன்கள் பல்வகையானதாக இருக்கின்றன. வங்கியானது விவசாயம், விற்றபனை, சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தி உள்ளிட்ட எண்ணற்ற துறைகளுக்கு நிதியிடலை வழங்கி வருகின்றது.

வர்த்தக கடன்கள்

தொழில்முயற்சியாண்மை வங்கிச்சேவைப் பிரிவின் வர்த்தகக் கடன்களுள் வர்த்தக தொழில் முயற்சியாண்மைக்கு வழங்கப்படுகின்ற வசதிகளும் குறிப்பிட்ட அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளுக்கும் திணைக்களங் களுக்கும் வழங்கப்படுகின்ற கடன்களும் அடங்குகின்றன. இவற்றில் சில திறைசேரியினால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவற்றுள் (ஆனால் இவற்றிற்கு மாத்திரம் வரையறுக்கப் பட்டவையல்ல) நெல் சந்தைப்படுத்தல் சபை, ஒய்வூதியப் பணிக்கொடை நிதியம் மற்றும் அரசு பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகியவை உள்ளடங்குகின்றன. வருடத்தின் போது இந்த முதலீட்டுப் பட்டியல் 25% இனால் விரிவடைந்து 11,526 மில்லியன் ரூபாயினை அடைந்தது. அதே வேளை வட்டி வருமானம் 5% இனால் அதிகரித்தது. இலவசகையிலே வர்த்தக கடன் சந்தையானது உயர் போட்டித்தன்மை மிக்கதாக காணப்படுகின்றது. இந்தப் பிரிவிற்கான கடனின் மதிப்பீடு செய்வதற்காக வங்கியானது பிணையறுதியின் மீதான பாரம்பரிய கவனக்குவிப்பிற்கு மாறாக காசுப்பாய்ச்சலினை அடிப்படையாகக்கொண்ட மதிப்பீட்டினை மேற்கொள்கின்றது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தேவைப்பாடுகள் மற்றும் அவற்றின் மீள்கொடுப்பளவு ஆற்றல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவமான தீர்வுகளையும் எம்மால் வழங்கக்கூடியதாக இருக்கின்றது. இது நாட்டின் நடுத்தர மற்றும் பாரிய வியாபாரத்துறைகளின் கணிசமான பிரிவினருக்கு நிதியிடல் அணுகலை அகலப்படுத்துவதற்கு வங்கியை இயலுமாக்குகின்றது.

கூட்டுறவுத்துறைக்கு உதவுதல்


விவசாயம், விலங்கு வேளாண்மை, நுகர்வேர் வர்த்தகம், கடற்றொழில் மற்றும் விசேட கருத்திட்டங்கள் போன்ற பல்வேறு நோக்கங்க் களுக்காக கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு நிதியினை விநியோகிப்பதற்காக கூட்டுறவுத் துறையுடன் வங்கி பங்காண்மை அமைத்துள்ளது. கடன்கள் சலுகை விதத்தில் விநியோகிக்கப்படுவதுடன் பொதுவாக முறைசார் நிதித்துறையினால் புறக்கணிக்கப்படுகின்ற மக்கள் தொகையின் பிரிவினரை வங்கி அடைவதற்கு இத்திட்டம் வங்கியினை அனுமதித்திருக்கின்றது. நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர்கள் நிறைவேற்று முகாமையாளர்கள்/பொது முகாமையாளர்கள் ஆகியோருடன் வங்கி தொடர்புகொண்டு தொழில்முயற்சியாண்மை, நிதியோழுக்கம் மற்றும் வியாபார முகாமைத்துவம் போன்றவற்றில் விழிப்புணர்வினையும் திறன் விருத்தியினையும் மேற்கொள்வதற்கு உழைத்து வருகின்றது. 2016ஆம் ஆண்டிலே கூட்டுறவுத்துறை மூலமாக வங்கி 300 மில்லியன் ரூபாயினை விநியோகித்துள்ளது.

அபிவிருத்தி வங்கிச்சேவை/சிறிநெந்தி


நாட்டின் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ளோரை வலுப்படுத்துவதையும் ஈடுகொடுக்கக்கூடிய வீதங்களில் நிதியினை வழங்குவதன் மூலமாக கிராமியத் துறையினை விருத்தி செய்வதையும் அபிவிருத்தி நிதி/ சிறிநெந்தி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் துறையானது பொதுவாக நிதி

நிறுவனங்களின் அபாயநேர்வுகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய எல்லைகளுக்கு அப்பால் செல்வதுடன் இதன் விளைவாக ஒப்புரவான வீதங்களில் முறைசார் கடன் வசதிகளை அணுகுவதும் கிடைக்காமல் போய்விடுகின்றது. நாட்டிலே சிறிநெந்தி நிதியிடலை ஈடுபடுத்திய முதல் வங்கிகளின் மக்கள் வங்கியும் ஒன்றாக இருந்து விவசாயம், கைத்தொழில் மற்றும் குடிசைக் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வங்கியானது சிறிநெந்தி நிதியிடல் கடன்களை வழங்கி வருகின்றது. இந்தத்துறையிலே வங்கியின் போட்டித்தன்மைமிகு அணுகூலமானது சார்பளவிலே ஒப்புரவான வீதங்களையும் (அர்ப்பணிப்பு கொண்ட சிறிநெந்தி நிதியிடல் மற்றும் வங்கிச்சேவை சாரா நிதிநிறுவனங்களுடன் ஒப்பிட்டுப்போது) நெகிழ்வுத்தன்மைமிக்க மீள்கொடுப்பளவு திட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது கடன் பெறுபவர்களுக்கு சுமையினை ஏற்படுத்துவதில்லை. மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது வங்கியானது மொத்தம் 21,215 கடன்பெறுநர்களுக்கு 7,200 மில்லியன் ரூபாயினை நிதிக் கடன்களை வழங்கியுள்ளது.

சிறிநெந்தி கடன் பெறுநர்



சிறிநெந்தி கூடன்



வாடிக்கையாளரை மையப்படுத்திய வழங்கல்கள்

எமது ஊழியர்களின் நிபுணத்துவமும் தொழிற்துறைத் தேர்ச்சியும் வாடிக்கையாளர்களுடன் தொழில்முயற்சியாண்மை வங்கிச்சேவைப் பிரிவு சம்பந்தப்பட்டு வாடிக்கையாளர்களினதும் வங்கி இயங்குகின்ற கைத்தொழில்துறையினதும் தனித்துவமான தேவைகளின் அடிப்படையில்

தனித்துவமான தீர்வுகளை உருவாக்குவதை இயலுமாக்குகின்றது. எனவே வங்கியின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்கு வங்கி வழங்குகின்ற பெறுமதி முன்மொழிவுகள் பூரணமானவையாக இருப்பதுடன் வங்கியானது இந்தக் கடன் வசதிகளுக்கு மேலதிகமாக வழிகாட்டலையும் நிதிசாரா உதவிகளையும் வழங்கி வருகின்றது.

வாடிக்கையாளர் கல்வியில் தொடர்ந்து இடம்பெறும் முதலீடுகள்

‘தொழில்முயற்சியாண்மை கீர்த்தி’ என்பது வங்கியின் SME வாடிக்கையாளர்களுக்காக வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்டு அனுசரணை வழங்கப்படுகின்ற தொடரான தனித்துவமான கருத்தரங்குகளும் செயலமர்வுகளும் ஆகும். செயலமர்வுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களின் தொழில்முயற்சியாண்மை மற்றும் வியாபார முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் புறநிலை/தொழிந்துறை ஆலோசகர்களினால் காரினால் வழங்கப்படுகின்ற பல்துறைசார்ந்த சமர்ப்பணங்களையும் வழங்குகின்றது. வருடத்தின் போது வங்கியானது இவ்வாறான கருத்தரங்குகளை மொத்தமாக 850 பங்குபற்றுநர் தளத்துடன் நடத்தியுள்ளது.

பொறுப்பான கடன்வழங்கல் நடைமுறைகள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடன்களை வழங்குவதற்கான சகல விடயங்களும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்திற்காக மதிப்பிடப்பட்டு வருடத்தின் போது இந்த மதிப்பீட்டுச்செயல்முறையின் கீழ் 2.9 பில்லியனுக்கு மேற்பட்ட தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டின் பிரதான அம்சங்களில் உள்ளடங்குபவை: பொருத்தமான சுற்றுச்சூழல் மற்றும் தொழில் ஒழுங்குவிதிகளுக்கு இயைபுறல், தொழில்முயற்சியின் சாத்தியமான தொழில்வாய்ப்பு உருவாக்கம், மூலப்பொருள் பதிலீடு மற்றும் தேசிய ஏற்றுமதி பதிலீடு பற்றிய தேசிய கொள்கைகளுக்கு இயைபுறல் ஆகியவை ஆகும். ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்கின்ற ரீதியில் எமது கடன் வசதிகளினால் உருவாக்குகின்ற நிதிச்சுமையானது குறைக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் எமது வாடிக்கையாளர்களுடன் ஈடுபாட்டினைக் கொண்டிருக்கின்றோம். உதாரணமாக உண்மையான காரணத்தினால் வாடிக்கையாளர் ஒருவருக்கு மீள்கொடுப்பனைவைச் செலுத்துவதற்கு சிரமங்கள் காணப்படுகையில் கடனின் மீள்கட்டமைத்து நெகிழ்வுத்தன்மை மிக்க மீள்கொடுப்பனைவிற்கான தெரிவுகளை வழங்குவதற்காக வங்கி வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துகின்றது.

அரசாங்க நிதிகளை வழங்குவதற்கான வழிகள்

வங்கியின் விரிவான அடைவானது அரசாங்கத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் நிதிகள் இலக்கு வைக்கப்பட்ட குறிப்பிட்ட தொழிந்துறை களுக்கும் நோக்கங்களுக்கும் சென்றடைவதை இயலுமாக்குகின்றது. இவ்வாறான 11 மீள்நிதியிடல் திட்டங்களுக்கு மக்கள் வங்கி

ஒரு பங்களாராக இருக்கின்றது. இது வசதிகள் அற்ற சமுதாயங்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி அவற்றினை வலுப்படுத்துவதற்கு நேரடியாக பங்களிப்பு வழங்கி உள்ளது.

மீள்நிதியிடல் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:

திட்டம்/கடன்	துறைகள்	நோக்கம்	விற்பனைகள் (கு. மில்லியன்) 2016
வறுமை ஒழிப்பு, சிற்றின நிதிக்கடன், கருத்திட்டம் (மீள் நிதியிடல் திட்டம் இலங்கை மத்திய வங்கி)	விவசாயம், விவசாய அடிப்படையிலான கைத்தொழில், குடிசைக்கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சேவைகள்	வியாபார ஆரம்பக்கம்பனிகள் மற்றும் ஏற்கனவே உள்ள வியாபாரங்களை விஸ்தரித்தல்	182.66
கற்றுக்க ஆயோஜன கடன் திட்டம் (மீள் நிதியிடல் திட்டம், நோக்கப் பயிரிடல் சபை)	தெங்கு பயிர்ச்செய்கை மற்றும் அபிவிருத்தி	தெங்கு புதிய நடுகை மற்றும் இடைப்பயிர்களுடன் மீள்நடுகை	47.82
சுய தொழில்வாய்ப்பு மேம்படுத்தல் முன்னெடுப்பு கடன் திட்டம்	அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இருந்து வெளியேறிய பயிற்றப்பட்ட இளைஞர்கள் அவர்களின் சுயதொழில் கருத்திட்டங்களில் நிலைபெறுவதற்கானது	வியாபார ஆரம்பக்கம்பனிகள் மற்றும் ஏற்கனவே உள்ள வியாபாரங்களை விஸ்தரித்தல்	11.74
செளபாக்கியா (மறுமலர்ச்சிக் கடன் திட்டம்)	சிற்றின மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாண்மை	வியாபார ஆரம்பக்கம்பனிகள் மற்றும் ஏற்கனவே உள்ள வியாபாரங்களை விஸ்தரித்தல்	223.69
சிறுபுறாளர் பெருந்தொட்ட தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்	தேயிலை மற்றும் இறப்பர் அடிப்படையிலான கைத்தொழில்கள் உள்ளடங்கலாக விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த நடவடிக்கைகளும் வருமான பிறப்பாக்க செயற்பாடுகளும்	வியாபார ஆரம்பக்கம்பனிகள் மற்றும் ஏற்கனவே உள்ள வியாபாரங்களை விஸ்தரித்தல்	7.28
கற்றுக்க நிப்புயும் திரிய கடன் திட்டம்	தெங்கு தொடர்பான கைத்தொழிறுறையில் ஈடுபட்டுள்ள சிற்றின, சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை தரமுயர்த்துவதற்கு	வியாபார ஆரம்பக்கம்பனிகள் மற்றும் ஏற்கனவே உள்ள வியாபாரங்களை விஸ்தரித்தல்	6.93
தேசிய விவசாய வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்	விவசாயம், விவசாய வியாபாரம், கடற்றொழில் கால்நடை வர்த்தகம் மற்றும் சேவைகள் சிறு கைத்தொழில்கள் மற்றும் ஏனைய வருமான பிறப்பாக்க செயற்பாடுகள்	வியாபார ஆரம்பக்கம்பனிகள் மற்றும் ஏற்கனவே உள்ள வியாபாரங்களை விஸ்தரித்தல்	97.65
மீள்நிதியிடல் திட்டம் இலங்கை மத்திய வங்கி			
கிழக்கின் உதயம் மீள்கட்டம் 11	விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்	கிழக்கு மாகாணத்தில் பொருளாதார செயற்பாடுகளுக்கு உயிருட்டுதல்	0.45

முன் செல்வதற்கான வழி அரசாங்கக் கொள்கை ஊக்குவிப்பிலிருந்து நன்மை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தித்துறை போன்ற கைத்தொழிறுறை களில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு வங்கியானது நாட்டின் தேசிய பொருளாதாரத் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்தும் நடவடிக்கைகளை

முன்னெடுக்கும். பசுமை சக்தி மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நீறுதியான உற்பத்திகள் உள்ளடங்கலாக பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் இயலுமாக்கு கின்ற உற்பத்திகளின் மீது குறிப்பிட்ட கவனம் குவிக்கப்படும். எமது விரிவான காலடித்

தடமும் நம்பத்தகுந்த நிதி நிறுவனம் என்கின்ற திடமான நற்பெயரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மை துறையில் வளர்ச்சிக்கான உறுதியான தளத்தினை எமக்கு வழங்கியுள்ளதுடன் அதிகரித்த அளவிலே துடிப்பு மிகுந்த பொருளாதாரத்தினால் வழங்கப்படுகின்ற வளர்ச்சி வாய்ப்புக்களையும் நாம் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

பெரு நிறுவனம்


வருடத்தின் போது பெரு நிறுவன வங்கிச்சேவை வியாபார வரிசையானது வங்கியின் இலாபத்திற்கு பாரிய பங்களிப்பாளராகத் திகழ்ந்து திரட்டிய முற்கொடுப்பனவுகள் மற்றும் இலாபங்களில் முறையே 40% மற்றும் 29% பதிவு செய்துள்ளது. வங்கியின் பெரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகின்ற மொத்த வங்கிச்சேவை வரிசைக்கு மேலதிகமாக பிரிவுகளின் இயக்கங்களுக்கு பண அனுப்புதலை வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நிதியிடல் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைப்பிரிவு மூலமாக) மற்றும் கடல் கடந்த வங்கிச்சேவை ஆகியன உள்ளடங்குகின்றன.

செயலாற்றுகை சீர்ப்புக்கூறுகள் 2016

வங்கிக்கான பொருத்தப்பாடுகள் (%)

16%	தேறிய வருமானம்
29%	வரிக்கு பிந்திய இலாபம்
31%	சொத்துக்கள்
40%	முற்கொடுப்பனவுகள்

பிரதான செயலாற்றுகை குறிகாட்டி	2016	2015	% YoY
தேறிய வருமானம் (ரூ. மில்லியன்)	8,752	13,283	-34.1
வரிக்கு பிந்திய இலாபம் (ரூ. மில்லியன்)	4,367	5,894	-25.9
சொத்துக்கள் (ரூ. மில்லியன்)	402,397	370,212	8.7
முற்கொடுப்பனவுகள் (ரூ. மில்லியன்)	359,879	325,978	10.4
வைப்புக்கள் (ரூ. மில்லியன்)	172,925	70,804	144.2
NPL விகிதாசாரம் (%)	1.4	1.6	-11.1
செலவுக்கும் வருமானத்திற்குமான விகிதாசாரம் (%)	26.6	17.8	49.2
SOEs நிறுவனங்களுக்கு கடன் வழங்கல் (ரூ. மில்லியன்)	296,567	282,512	5.0



ரூ. 360

பில்லியன்

பெரு நிறுவனத்துறை முற்கொடுப்பனவுகள்

22%

இறக்குமதி புரள்வின் வளர்ச்சி

2^{வது} பாரிய தொழிற்குறை

தனித்த கடன் பெறுனர் எல்லை

மொத்த வங்கிச் சேவையானது தேசிய சமூக பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முன்னணியிலே இருந்து வருகின்றது. இது பிரதான தொழிற்துறைப் பிரிவுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவி வழங்கி வருகின்றது. எமது உறுதியான உள்நாட்டு அறிவு, உறவு முகாமைத்துவத் திறன்கள், பூரண வீச்சிலான உற்பத்திகள், பல்வகைமைமிகு தொழிற்துறைகள் மீதான விரிவான அனுபவம் ஆகியவை நுட்பமான அபாயநேர்வு நடைமுறைகளுடன் எமது சமநிலைப்படுத்தப்பட்ட கடன் வளர்ச்சிக்கு தொடர்ந்து உந்துசக்தியாக இருந்து தொழிற்துறை சராசரியினை விட மிகக் குறைவான 1.4% எனும் NPL விகிதாசாரத்தினை உருவாக்கி உள்ளது.

பட்டியலிடப்பட்ட கம்பனிகள், பாரிய உள்நாட்டு பெரு நிறுவனங்கள், பல்தேசியக் கூட்டுத்தாபனங்கள், அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் 1,500 மில்லியனைத் தாண்டுகின்ற விற்பனைப் புரள்வினைக் கொண்ட கடல் கடந்த கம்பனிகள் மற்றும் 100 மில்லியனுக்கு மேற்பட்ட தேசிய பெறுமதியினைக் கொண்ட பெரு நிறுவனங்கள் உள்ளிட்ட நடுத்தரம் முதல் பாரிய அளவிலான வியாபாரங்களுக்கு சேவையாற்றுவதற்கு மொத்த வங்கிச் சேவையானது பூரண வீச்சிலான உற்பத்திகளுடன் நன்கு தயாராக இருக்கின்றது.

வங்கியின் அரசு உரித்தாண்மையின் காரணமாக வங்கியானது பாரம்பரியமாக அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சியாண்மைகளுக்கு முதன்மைக் கடன் வழங்குநராக இருந்து வருவதுடன் அரசாங்கத்துறைக்கும் முதன்மைக் கடன் வழங்குநராக இருந்து வருகின்றது. மேலும் இந்தத் துறையானது பெரு நிறுவன வங்கிச் சேவை முதலீட்டுப் பட்டியலின் கணிசமான பங்கினை இன்னும் கொண்டுள்ளது. அரசுக்கு சொந்தமான பயன்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு துறை மற்றும் ஆற்றல் விரிவாக்க கருத்திட்டங்களுக்கான தனியார்துறை ஆகியவற்றின் கேள்விகளினால் உந்தப்பட்டு சொத்து வளர்ச்சியானது உறுதியான 10% இல் காணப்பட்டது. நாம் தொடர்ந்தும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரங்கள், உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் ஆகியவற்றிலே கவனம் செலுத்தி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பொருளாதார உபாயமார்க்கத்துடன் எம்மை இசைவித்து இருக்கின்றோம்.

எமது முதலீட்டுப் பட்டியலை பல்வகைமைப்படுத்துவதற்காக நாங்கள் தனியார்துறை வியாபாரத்திலே கவனம் செலுத்த ஆரம்பித்தோம். இதன் காரணமாக தனியார்துறை முதலீட்டுப்பட்டியல் இரட்டிப்பாக மாறியது. நாங்கள் ஏற்கனவே இருக்கின்ற வாடிக்கையாளர்களின் பணப்பையின் பங்கினை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியதைப் போலவே தொடர்ச்சியான சந்தைப்படுத்தல் மூலமாக புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தினோம். எமது வாடிக்கையாளரை சிறந்த முறையில்

புரிந்து கொள்வதற்காக அவர்களுடனான ஈடுபாட்டின் மட்டத்தை அதிகரிப்பதற்காக நாங்கள் முயற்சித்தோம். மொத்த நிதித்தீர்வாக உற்பத்தி வளங்களினை பொதி செய்து நிதி அடிப்படையிலான மற்றும் கட்டண அடிப்படையிலான பரந்த வீச்சிலான உற்பத்திகளின் வகைகளின் அதிகரித்த பயன்பாட்டையும் ஊக்குவித்தோம்.

அரசிற்கு பிரதான கடன் வழங்குநர் என்கின்ற ரீதியில் மக்கள் வங்கியானது தொடர்ந்தும் நாட்டின் உட்கட்டமைப்பு முயற்சிக்கு நேரடியாக உதவி வழங்கி வருவதுடன் எண்ணற்ற மின்சக்தி பிறப்பாக்கம், வீதி அபிவிருத்தி மற்றும் நீர் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு கடன் வழங்கி வருகின்றது. 2016ஆம் ஆண்டின் முடிவின் போது வங்கியானது இந்த வகைகளின் கீழ் 202 பில்லியன் கடன் முதலீட்டுப் பட்டியலினைக் கொண்டுள்ளது.

கடல் கடந்த வங்கிச் சேவைப் பிரிவு

கடல் கடந்த வங்கிச் சேவைப் பிரிவானது முதலீட்டுச் சபையின் கீழ் புதிது செய்யப்பட்டுள்ள கம்பனிகளுக்கு நாணயச்சபை அங்கீகரித்த அரசுறை நிறுவனங்களுக்கும் கடல் கடந்த வியாபார முயற்சிகளுக்கும் சேவைகளை வழங்கி வருகின்றது. இந்தச் சேவைகளுள் வர்த்தகம் மற்றும் கருத்திட்ட நிதியிடல் மற்றும் வைப்பு எடுத்தல் ஆகியவை உள்ளடக்குகின்றன. கடல் கடந்த வங்கிச் சேவைப் பிரிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது ஆடைத்துறை மற்றும் கைத்தொழிற்துறை ஏற்றுமதிகளினால் ஒன்றாகச் சேர்ந்து ஏற்பட்ட கேள்வி, நாட்டின் உள்ளேயான மற்றும் கடல் கடந்த உபசரிப்புத்துறையில் இருந்து ஏற்பட்ட கேள்வி மற்றும் நாட்டில் நடைபெறுகின்ற பாரிய வெளிநாட்டுக் கருத்திட்டங்களினால் ஏற்படுகின்ற கேள்வி, ஆகியவற்றினால் உருவாகியுள்ள உயர் கேள்வியினால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் அரசுத்துறையில் இருந்தும் அதிகரித்த கேள்வி காணப்பட்டது.

வாடிக்கையாளரை மையப்படுத்தியமை மற்றும் சேவை விநியோகம்

எமது வியாபாரத்தின் மையமாக வாடிக்கையாளர்களே இருக்கின்றனர் மேலும் நாம் சேவைத் தரத்தினையும் வாடிக்கையாளர் அனுபவத்தினையும் மேம்படுத்துவதற்கான கடப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம். நாம் எமது வாடிக்கையாளர் நிதியிடல் சேவைகளை சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். அவர்களின் வியாபாரம் மற்றும் வாழ்க்கைச் சுற்றின் வெவ்வேறு கட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் நாம் இதனை மேற்கொள்கின்றோம். வர்த்தகம் மற்றும் உழைக்கும் மூலதனம், நீண்டகால மற்றும் குறுகிய காலக் கடன்கள், வெளிநாட்டு நாணயம் மற்றும் கருத்திட்ட நிதியிடல் உள்ளடங்கலாக பரிபூரணமான தீர்வினை வழங்கக்கூடிய ஆற்றல் எமது பிரதான பலமாகக் காணப்படுகின்றது.

வங்கிச் சேவை முறைமைகளை தன்னியக்கமயமாக்குவதற்கு தற்போது நடைபெற்றுவரும் பணிகள் பெரு நிறுவன

நடுத்தர அளவு முதல் பாரிய அளவிலான வியாபாரங்களுக்குச் சேவையாற்றுவதற்காக பூரணமான உற்பத்திகளின் வீச்சுடன் மொத்த வங்கிச் சேவையும் தயாராகவுள்ளது.

1.4%

மொத்த வங்கிச் சேவை NPL விகிதாசாரமானது தொழில்துறை சராசரியினை விட மிகக் குறைவாக உள்ளது

௬. 202 பில்லியன்

உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக் கடன்கள்

வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் மற்றும் மொபைல் சேவைகளையும் துரிதமான செயல்முறைப்படுத்தல் நேரத்தினையும் கணக்குகளின் தகவல்களை நிகழ்நேரத்தில் அணுகுவதையும் வழங்கும். முறைமைகள் செயல்முறைகளின் ஒழுங்குபடுத்தலும் ஆவணப்படுத்தலும் மேம்படுத்தப்பட்ட இயக்கரீதியான வினைத்திறனுக்கு இட்டுச்செல்லும் என்பதுடன் துரிதமான சேவை விநியோகத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். புதிய முகாமைத்துவ தகவல் முறைமையின் அமுல்படுத்தலின் (தரவுக்களஞ்சியக் கருத்திட்டம்) மூலமாக தொடர்புகளுக்கான உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர் தொடர்பாக தனித்த பார்வையினைக் கொண்டிருப்பது இயலுமாக்கப்படும், தொடர்பு திரும்பல்களின் மதிப்பிடுவது இயலுமாக்கப்படும். மேலும் மேம்பட்ட விலைகுறித்தல் தீர்மானங்கள் வசதிப்படுத்தப்படும்.

சர்வதேசப் பிரிவு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்

சர்வதேசப் பிரிவானது வர்த்தக சேவைகளுக்கு பொறுப்பாக இருக்கின்ற அதேவேளை வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவையானது முகவர் வங்கிச் சேவையினையும் உள்வரும் பண அனுப்புக்கொள்கையும் வெளிநாட்டு நாணய வைப்புக்கொள்கையும் சர்வதேச கொடுப்பனவுகளையும் கொடுத்துத் தீர்த்தல் சேவைகளையும் கையாளுகின்றது.

செயலாற்றுகை சீர்ப்புக்கூறுகள் 2016

பிரதான செயலாற்றுகைக் குறிகாட்டி	2016	2015	% YoY
இறக்குமதி நிதியிடல் (US \$ மில்லியன்)	1,917	2,453	-22
ஏற்றுமதி நிதியிடல் (US \$ மில்லியன்)	85	108	-22
இறக்குமதி புரள்வு (US \$ மில்லியன்)	32	26	22
கட்டணம் மற்றும் தரகு வருமானம் (US \$ மில்லியன்)	2,261	2,263	0
சராசரி LC செயன்முறைப்படுத்தல் நேரம் (மணித்தியாலங்கள்)	4	4	

இந்த வருடம் பாரிய அணுகலினையும் சௌகரியத்தினையும் வழங்கியதன் மூலமாகவும் சின்னப் பிரசன்னத்தினைக் கட்டமைத்ததன் மூலமாகவும் நாம் எமது உள்நோக்கிய பண அனுப்புக்கொள்கை விருத்தி செய்வதில் கவனம் குவித்தோம்.

உலகளாவிய பிரதான வளர்ச்சிச் சந்தைகளில் நாம் எமது வெளிநாட்டு வலையமைப்புகளை விரிவுபடுத்தியுள்ளோம்

நாம் அர்த்தமுள்ள நலன்களை பணம் அனுப்புவருக்கும் பலனாளிக்கும் வழங்கும் ஊக்குவிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இதன் மூலமாக சின்ன விசுவாசத்தினை நாம் போஷித்து வருகிறோம். இவ்வாறான ஊக்குவிப்பு திட்டங்களில் உள்ளடங்குபவை: மத்திய கிழக்கில் வாழும் இலங்கைப் புலம்பெயர்ந்தோரை இணைக்கின்ற 'இதேர இசுறு' வானொலி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனுசரணை, மக்கள் வங்கியின் வெளிநாட்டு பண அனுப்புக்கொள்கை 'தங்க அதிரஷ்டம் 2016' மூலமாக பணத்தினை அனுப்பும் இலங்கைப் புலம்பெயர்ந்தோருக்கு தங்க நாணயங்களை வழங்குதல், வெஸ்டர்ன் யூனியன் மூலமாக பணத்தை அனுப்புவோருக்கு 'எத்தர மெத்தர வாசனா' வெகுமதித் திட்டத்தின் மூலமாக இலவச விமானச்சீட்டுக்களை வழங்குதல், மற்றும் வெளிநாட்டு நாணய வைப்புக்களுக்கு போட்டித்தன்மை மிக்க வட்டிவீதங்களை வழங்குதல் நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு பதின்செயற்பாடாற்றுவோராக இருப்பதற்கு கட்டபாடு பூண்டுள்ளோம். மேலும் இதனை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், கனடா மற்றும் கொரியா போன்ற உயர் சாத்தியமுள்ள நாடுகளில் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பணிக்கு அமர்த்தியுள்ளோம்.

தொழில்நுட்பத்திலே முதலீடு செய்வதன் பலனாக எமது பாதுகாப்பான, இணைய அடிப்படையிலான உடனடி பண அனுப்புக்கொள்கை மற்றும் இலத்திரனியல் பண அனுப்புக்கொள்கை உற்பத்திகள் சௌகரியமான, செலவு குறைந்த, நம்பத்தகுந்த, நிகழ்நேர நிதிப் பரிமாற்றங்களை இயலுமாக்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் நாடெங்கிலும் உள்ள 737 வங்கிக் கிளைகள் மூலமாக அல்லது 506 ATM கள் ஊடாக காசியைப் பெற்றுக்கொள்ள முடியும். வங்கியின் வாடிக்கையாளர் அல்லாதோரும் தமது அடையாளச் சான்றினை நிரூபித்து கருமிடத்தின் மூலம்


காசுக்கொடுப்பனவினைப் பெறும் இந்த வசதியினை அனுபவிக்க முடியும்.

வர்த்தக சேவைகள்

தனிப்பட்ட மற்றும் வியாபாரப் பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி செய்தல் மற்றும் ஏரிப்பொருட்கள் மற்றும் அரிசி ஆகியவற்றினை இறக்குமதி செய்தலில் ஏற்பட்ட குறைப்பின் காரணமாக வருடத்தின் முதல் 9 மாதங்களின் போது நாட்டின் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினை ஒத்ததாக இறக்குமதி நிதியிடலானது 22% இனால் குறைவடைந்து அமெ.டொலர் 536 மில்லியனாகக் காணப்பட்டது. மசகு எண்ணெயின் சராசரி இறக்குமதி விலையில் ஏற்பட்ட குறைவும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் சராசரி இறக்குமதி விலையில் ஏற்பட்ட குறைவும் இந்த வீழ்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தின. அரசாங்கம் மற்றும் அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான பிரதான வங்கியாளர் என்கின்ற ரீதியில் வருடத்தின்போது வங்கியின் ஏற்றுமதி நிதியிடலானது 22% இனால் குறைவடைந்து 23 மில்லியன் அ.டொலராக காணப்பட்டது.

இது நாட்டின் ஏற்றுமதி அளவில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மாறாக ஏற்றுமதிகள் நிதியிடலானது 22% ஆல் குறைவடைந்து 23 மில்லியனாக காணப்பட்டது. இதற்கான பிரதான காரணம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதற்காக பெரு நிறுவன வங்கிச்சேவைகள் பிரிவு மேற்கொண்ட வெற்றிகரமான உடயமார்ச்சு முயற்சிகளும் எமது விரிவான முகவர் வங்கி வலையமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ஆகும்.

இறக்குமதி



எமது வியாபார ஆற்றலினை மேம்படுத்துவதற்கான, மிகவும் போட்டித்தன்மை மிக்க வாடிக்கையாளர் சேவையினை வழங்குவதற்கான பிரதான உடயமார்ச்சுக் தொழில்நுட்ப மேம்படுத்தல்களின் அமுல்படுத்தலும் டிஜிட்டல் மயமாக்க நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முறைமைச் செயன்முறை மீள் பொறியியலாக்கமும் ஆகும். செயற்றிறன் மற்றும் வினைத்திறினை மேம்படுத்தும் இந்த முன்னெடுப்புகளின் செயன்முறைப்படுத்தும் நேரத்தினை ஆகக்குறைந்ததாக ஆக்குதலும் உறுதியான தகவல் தொழில்நுட்பத் தளங்களைப் பயன்படுத்தி ஆவணக்கடன்/சேகரிப்புக்களை ஒன்லைன் மூலம் சமர்ப்பிப்பதும் கண்காணிப்பதும் வசதிப்படுத்துவதும் உள்ளடங்குகின்றது.

முன்செல்வதற்கான வழி

தற்போது இடம்பெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் மூலமாகவும் பிரதான புலம்பெயர்ந்தோர் சந்தைகளில் எமது இருப்பின் வளர்ச்சியின் மூலமாகவும் எமது உள்நாட்டுக் கிளை அமைப்பின் விரிவாக்கல் மூலமாகவும் எமது வாடிக்கையாளர்களுக்கு பாரிய அணுகலையும் சௌகரியத்தையும் வழங்கி, அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தினை வழங்கி, தீவிரமடைந்து வரும் போட்டியில் எமது சந்தைப் பங்குகளை வளர்ச்சியடையச் செய்வதற்கு நாம் நன்கு நிலைபெற்றுள்ளோம்.


உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் முகங்கொடுக்கவேண்டி நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதார அழுத்தங்கள் ஓட்டுமொத்த வியாபாரத்தையும் வியாபாரத்தின் கன பரிமாணங்களையும் நாட்டில் பாதிக்கும். எவ்வாறாயினும் எமது விரிவான முகவர் வங்கி வலையமைப்பு மற்றும் முன்னேற்றகரமான டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றின் மீது எமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் புரள்வு முதலீட்டினை நாம் அதிகரிப்போம்.

திறைசேரி

வங்கியின் ஓட்டுமொத்த நிதியிடல் இயக்கங்களையும் வங்கியின் வியாபாரப் பிரிவுகளில் இருந்து உருவாகும் வெளிநாட்டு நாணயப் பாய்ச்சல்களையும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் வங்கியின் திறைசேரிப் பிரிவானது வங்கியின் சில்லறை மற்றும் பெரு நிறுவனக் கடன் வழங்கல் பிரிவுகளுக்கு உதவுவதில் பாரிய வகிபாத்திரத்தினை வகிக்கின்றது. இந்தப் பிரிவின் இயக்கங்கள் FOREX (சக்தி) வர்த்தகம், நிலையான வருமான முதலீடுகள், முதலீட்டு வங்கிச்சேவை மற்றும் அடிப்படைத் தரகர் சேவை எனும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவின் ALM இயக்கங்களின் மூலமாக வங்கியின் வட்டி மற்றும் திரவத்தன்மை அபாயநேர்வுகளையும் பிரிவு செயற்திறனுடன் முகாமைத்துவம் செய்கின்றது.

வங்கிக்கான பொருத்தப்பாடுகள் (%)

18%	தேறிய வருமானம்
37%	வரிக்கு பிந்திய இலாபம்
30%	மொத்த சொத்துக்கள்



செயலாற்றுகை சீறப்புகூறுகள் 2016

பிரதான செயலாற்றுகைக் குறிகாட்டி	2016	2015	% YoY
தேறிய வருமானம் (ரூபா. மில்லியன்)	9,752	8,371	16.5
FOREX இலாபம் (ரூபா. மில்லியன்)	896	711	26.0
சொத்துக்கள் (ரூபா. மில்லியன்)	388,746	446,650	-13.0
வரிக்கு பிந்திய இலாபம் (ரூபா. மில்லியன்)	5,492	3,418	60.7



உபாயமார்க்கம் மற்றும் செயலாற்றுகை

வருடத்தின் போது திறைசேரிப் பிரிவானது முறையே 16.5% மற்றும் 60.7% தேறிய வருமானம் மற்றும் இலாப வளர்ச்சி ஆகியவற்றினை சவால் மிகுந்த இயங்குமுறையில் பதிவுசெய்வதற்கான உறுதியான மீண்டெழும் தன்மையினை எடுத்து விளக்கியுள்ளது. FOREX இயக்கங்களில் ஏற்பட்ட உறுதியான வளர்ச்சியினால் செயலாற்றுகையானது மாறாமல் பேணப்பட்ட அதேவேளை நிலையான வருமான முதலீட்டுப் பட்டியலில் கால அளவு மற்றும் அளவு ஆகியவற்றினை சிறப்பாக முகாமைத்துவம் செய்தமையானது மோசமான வட்டி வீத நகர்வுகளினால் ஏற்படக்கூடிய சந்தைக் குறி நடட்டங்களிலிருந்து விலகிக்கொள்வதற்கு வங்கியை இயலுமாக்கி இருக்கின்றது.

வட்டி வீதங்கள் மற்றும் நாணயமாற்று வீதங்கள் போன்ற சந்தை மாறிகளின் தளம்பல் நிலைமைக்கு திறைசேரி இயக்கங்கள் உயர் பாதிப்புறு நிலையினைக் கொண்டவையாகும். இதனால், இவை பதிலாக பரந்த நாணயக் கொள்கை/அரசிறைக் கொள்கை ஆகியவற்றின் தொடர்பினைப் பிரதிபலிக்கின்றன. 2016ஆம் ஆண்டிலே கேள்விகளினால் உருவாக்கப்படும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் சென்மதி நிலுவைக்கு உதவுவதற்காகவும் ஒழுங்குபடுத்துநரினால் இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கமைய வருடத்திலே இரண்டு தடவைகள் கொள்கை வீதங்கள் அதிகரிக்கப்பட்டன. இதற்கு பதிலாக வங்கிகளுக்கிடையிலான வீதங்கள், AWDR மற்றும் AWPLR ஆகியவை வருடத்தின் இரண்டாம் அரையாண்டின் போது படிப்படியாக தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்தன. நாணயமாற்று வீதப் பிரிவினை நோக்குகைகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமானத்தேய்வு 4% மாகக் காணப்பட்டு அது வருட முடிவின் போது 149.75 ரூபாவாக பதியப்பட்டது. உரிமைமுதல் சந்தையின் செயலாற்றுகை வருடத்தின்போது பலவீனமடைந்தது. இது பலவீனமான முதலீட்டாளர் மன உணர்வுகளையும் வருடத்தின் போதான வட்டிவீதங்களின் தொடர்ச்சியான அதிகரிப்பினையும் பிரதிபலித்தது.

அன்னியச் செலாவணி

பிரிவானது பெரு நிறுவன வங்கிச்சேவைப் பிரிவுக்கும் வர்த்தக நிதியிடல் வியாபாரத்திற்கும் அவற்றின் வாடிக்கையாளர்களின் அன்னிய செலாவணித் தேவைகளை முகாமைத்துவம் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக உதவி வழங்கி வருகின்றது. வங்கியானது ஏற்றுமதி/இறக்குமதி வியாபாரத்தில் பாரிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து மக்கள் வங்கியின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்ற பல முக்கியமான அரசாங்கத்துறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்மையினை அடைந்து வருகின்றது. வருடத்தின் போது நாம் பெரு நிறுவன வங்கிச்சேவைப் பிரிவுடன் உபாயமார்க்கமிகு கவனக்குவிப்பினைக் கொண்டிருந்தோம் என்பதுடன் தனித்துவமான தீர்வுகளையும் உயர் வாடிக்கையாளர் சேவையினையும் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுடனான உறவுகளை கட்டியெழுப்புவதிலும் கவனத்தினைக் குவித்தோம். இதன் விளைவாக இந்தப் பிரிவில் இருந்தான இலாபம் 60.7% இனால் அதிகரித்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவும் தளம்பல் நிலையுடன் ஒப்பிடும் போது இது பாராட்டத்தக்க அடைவாகும்.

நிலையான வருமானம்

வங்கியின் நிலையான வருமானப் பிணையங்கள் முதலீட்டுப் பட்டியலானது 2016 டிசெம்பர் முடிவில் உள்ளவாறாக வங்கியின் மொத்தச் சொத்துக்களின் 75.8% ஆகக் காணப்பட்டது. மேலும் எதிர்பார்க்கப்பட்டவாறாக வருடத்தின் பிற்பகுதிகளின் போது அதிகரித்த வட்டி வீதங்களின் காரணமாக இதன் செயலாற்றுகை பாதிக்கப்பட்டது.

முதலீட்டு வங்கிச்சேவை

இந்தத் துறையில் சார்பளவிலே ஒரு புதிய அறிமுகமாக வங்கி இருந்த போதிலும் சந்தையிலே வங்கியானது முதல் நான்கு செயற்பாட்டாளர்களில் ஒருவராக மாறி வெற்றிகரமாக அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரத்தின் அளவின் முதலீட்டுப் பட்டியலினை அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டிலே பீப்ளஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிளேசி யின் 6 பில்லியன் தொகுதிக் கடன்

விநியோகத்தினை வங்கி கட்டமைத்து முகாமைத்துவம் செய்ததுடன் இதுவே வருடத்தின் பாரிய கடன் விநியோகமாக காணப்பட்டது. இந்தத் துறையிலே எமக்கு ஆதாரமாக இளமையும் துடிப்பும் மிக்க அணியினர் வாடிக்கையாளர் ஈடுபாட்டினை உயர்மட்டத்தில் பேணியமை காணப்பட்டதுடன் இது பல்வகைமைமிக்க வாடிக்கையாளர் தொகுதியுடன் வங்கி நீண்டகால உறவினைப் போஷிப்பதையும் இயலுமாக்கியது.

முன்செல்வதற்கான வழி

FOREX இயக்கங்கள் வளர்ச்சிக்கான கணிசமான சாத்தியத்தினைக் கொண்டுள்ளன. குறிப்பாக நாட்டின் ஏற்றுமதித் துறையினை வலுப்படுத்துவதை நோக்கிய கொள்கை ஊக்கங்கள் காரணமாக இந்த நிலை காணப்படுகின்றது. பெரு நிறுவன மற்றும் சிறுநிறை மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாண்மைப் பிரிவுகளில் கொண்டுள்ள உறுதியான பிரசன்னத்துடன் வங்கியானது இந்த முன்னேற்றத்தில் இருந்து நன்மையடைவதற்கு நன்கு நிலைபெற்றுள்ளது. அதேவேளை திறைசேரிப் பிரிவானது அதன் உற்பத்தி வழங்கலினை விரிவாக்குவதிலும் கவனம் குவிக்கும். 2016ஆம் ஆண்டிலே குழுமத்தின் ஊடே காணப்படுகின்ற கூட்டுசக்தியின் காரணமாக இப்பரப்பானது கணிசமான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. குறுகிய மற்றும் நடுத்தரவகைக் காலப்பகுதிகளின் மீது பாதுகாவலர் சேவைகளையும் நாம் ஆரம்பிக்க எதிர்பார்த்து இருக்கின்றோம். மேலும் இந்த வியாபார வரிசைகளில் நாம் தீவிரமாக வளர்ச்சி வாய்ப்புக்களை பின்தொடர்வோம்.

பீபள்ஸ் லீசீங் அன்ட் பினான்ஸ் பிஎல்சீ

வங்கி 75% உரிமைபினைக் கொண்டுள்ள பீபள்ஸ் லீசீங் அன்ட் பினான்ஸ் பிஎல்சீ நாட்டின் குத்தகைத் தொழில்துறையிலே சந்தைத் தலைவராகத் திகழ்வதுடன் சொத்துக்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் என்ற ரீதியில் நோக்கும் போது பாரிய உரிமம் பெற்ற நிதி மற்றும் குத்தகை நிறுவனமாக திகழ்கின்றது. சுமார் 300,000 தனிநபர்கள் மற்றும் SME க்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர் தளத்தினைக் கொண்ட கம்பனியானது நாடு முழுவதும் உள்ள அதன் 103 கிளைகளின் வலையமைப்பு மூலமாகவும் பரந்த முதலீடு மற்றும் கடன் வழங்கல் உற்பத்திகளின் தொகுதிகளைக் கொண்ட பல்வகைமைமிகு உற்பத்தி முதலீட்டுப் பட்டியல் மூலமாகவும் முறைசாராத் துறையின் நிதித் தேவைகளுக்குச் சேவையாற்றுவதில் முக்கிய வகிபாத்திரத்தினை வகிக்கின்றது. மக்கள் வங்கிக் குழுமத்திற்கு பிஎல்சீ ஒரு முக்கியமான பங்களிப்பாளராக விளங்குவதுடன் 2016ஆம் ஆண்டில் குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றில் முறையே 16% மற்றும் 11% பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

குழுமத்தின் பொருத்தப்பாடு (%)

12%	வட்டி வருமானம்
16%	வரிக்கு பிந்திய இலாபம்
11%	மொத்த சொத்துக்கள்
13%	மொத்த முற்கொடுப்பனவுகள்



செயலாற்றுகை சிறப்புக்கூறுகள் 2016

பிரதான செயலாற்றுகைக் குறிகாட்டி	2016	2015	% YoY
வட்டி வருமானம் (ரூபா. மில்லியன்)	21,000	18,453	13.80
வரிக்கு பிந்திய இலாபம் (ரூபா. மில்லியன்)	4,507	4,691	(3.92)
சொத்துக்கள் (ரூபா. மில்லியன்)	159,085	129,194	23.14
முற்கொடுப்பனவுகள் (ரூபா. மில்லியன்)	134,273	107,680	24.70
வைப்புக்கள் (ரூபா. மில்லியன்)	42,414	33,656	26.03
NPL விகிதாசாரம் (%)	1.50	2.37	(0.87)
செலவு, வருமான விகிதாசாரம் (%)	44.42	35.95	8.47
மொத்த அபாயநிலை கணிக்கப்பட்ட மூலதனப்போதுநிலை விகிதாசாரம் (RWCAR)	13.68	14.78	(1.1)
உரிமைமுதல் மீதான திரும்பல் (ROE)	17.53	20.45	(2.92)
வாடிக்கையாளர் எண்ணிக்கை	284,049	257,071	10.49
கிளை வலையமைப்பு	103	92	11.96
பங்கொன்றிற்கான பங்கிலாபம்	1.25	1.25	-

11%
குழுமச் சொத்துக்கள்

16%
குழும இலாபங்கள்

சந்தை தலைவர்
குத்தகைத் துறையில்
15 வருடங்கள்

2016 ஆம் ஆண்டின் நிதிச்சேவை வழங்குனர்
SLIM நல்சென் பீபள்ஸ் வீருது

உபாயமார்க்கம் மற்றும் செயலாற்றுகை

தொழிற்துறையில் காணப்பட்ட பல்வகைமைமிகு சவால்களுக்கு மத்தியில் சொத்துக்களில் 23.14% வளர்ச்சியினை அடைவதற்கு பிஎல்சி குழுமம் உறுதியான மீண்டெடும் தன்மையினை எடுத்துக்காட்டி 2016 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்தின் போது 4.5 பில்லியன் ரூபா தேறிய இலாபத்தை உருவாக்கி உள்ளது. குத்தகைத் தொழிற்துறையானது 2016ஆம் ஆண்டிலே முன்னொருபோதும் இல்லாத சவால்களுக்கு முகங்கொடுத்தது. இதற்கான காரணங்களாக கடனுக்கும் பெறுமதிக்கும் இடையிலான விகிதாசார விதியின் அமுல்படுத்தலும் மோட்டார் வாகன விலைகளின் அதிகரிப்பும், அதிகரித்த வட்டிவீத நிகழ்வுகளும் அமைந்திருந்ததுடன் இவை கனபரிமாணங்களிலும் எல்லைகளிலும் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. எவ்வாறாயினும் கம்பனியானது வர்த்தக வாகனத் துறையிலே கவனம் குவித்தமையினாலும் நாட்டில் வாகனச் சந்தையிலே அதற்கிருக்கின்ற ஒப்பற்ற அனுபவம் காரணமாகவும் தொழில்துறையிலே அனைத்து போட்டியாளர்களையும் மிஞ்சி 24.70% முதலீட்டுப் பட்டியல் வளர்ச்சியினை அடைந்துள்ளது தேறிய வட்டி வருமான வளர்ச்சியானது நடுத்தரமாகக் காணப்பட்டது. மீளாய்வின் கீழுள்ள காலப்பகுதியின் போது நிதியில் செலவுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிகரிப்புக்களினால் உருவாகிய குறைந்து வரும் வட்டி வீதங்களின் பிரதிபலிப்பே இதுவாகும். இறுக்கமான கடன் தராதரங்கள், அறவீடுகள் மீதான முனைப்பான கண்காணிப்புக்கள் மற்றும் கவனக்குவிப்புக்கள் ஆகியவை வருடத்தின் போது குழுமம் சந்தை விலைக் குறைவு நடத்தில் 89.53% வீழ்ச்சியினைப் பதிவுசெய்வதற்கு காரணமாக அமைந்தன. இதேவேளை எல்லைமீறிய செலவுகள் 25.06% இனால் அதிகரித்தன. இதற்கான பிரதான காரணம் ஆளணிச்செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் குழுமத்தின் வலையமைப்பிற்கு வருடத்தின்போது 11 புதிய கிளைகளைச் சேர்த்தமையும் ஆகும். ஒட்டுமொத்தமாக பிஎல்சி யானது 2016ஆம் ஆண்டின்போது 4.5 பில்லியன் ரூபா வரிக்கு பிந்திய இலாபத்தினை உருவாக்கியுள்ளது. முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது இது 3.92% குறைப்பாகும்.

பிஎல்சி குழுமத்தின் வைப்புத் தளம் 2016ஆம் ஆண்டிலே 26.03% இனால் வளர்ச்சியடைந்து 42.4 பில்லியன் ரூபாவாக ஆகியமை குழுமத்தின் உறுதியான வைப்புச் சேவைக்குச் சான்றாக இருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு நவம்பரில் பிஎல்சி 6.0 பில்லியன் ரூபா சிரேஷ்ட மீட்கக்கூடிய தொகுதிக் கடன்களை வெற்றிகரமாக விநியோகித்தது. 2016 டிசம்பர் முடிவில் உள்ளவாறாக மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட 13.68% மூலதனப் போதுநிலை விகிதாசாரத்துடன் பிஎல்சி ஆனது எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான மூலதனப் பாதுகாப்பு அரணிகக் கொண்டுள்ளது.

நீடுறுதித்தன்மைக்கான கடப்பாடு

பிஎல்சி குழுமம் நீடுறுதித்தன்மைக்கான உறுதியான கடப்பாட்டினைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவதுடன் பெறுமதி உருவாக்கத்திற்கான நீடுறுதியான மற்றும் பூரணமான அதன் அணுகுமுறை மூலமாக அதன் சகல பங்கீட்டாளர்களுக்கும் பெறுமதியை உருவாக்குவதற்கு அயராது பாடுபட்டு வருகிறது. குழுமத்தின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருப்பது 2,726 திறன்படைத்த மற்றும் உயர் செயலாற்றுகை மிக்க ஊழியர் அணி ஆகும். மேலும் பிஎல்சி இதற்கு பதிலாக கவர்ச்சிகரமான ஊதியத்திணையும் இயங்குதிறன்மிகு வேலைச் சூழலில் திறன் மற்றும் தொழில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும் வழங்குகின்றது. முறைசாரா துறையிலே சமூக, பொருளாதார முன்னேற்றத்தினை வலுப்படுத்தி வசதிப்படுத்துவதில் குழுமம் இன்றியமையாத பங்கினை வகித்து வருகின்றது. இந்த முறைசாராத துறையானது முறைசார் நிதியிடலுக்கு வகைமாதிரியான அணுகலைக் கொண்டிராத துறையாகக் காணப்படுகின்றது. குழுமத்தின் பொறுப்புவாய்ந்த கடன் வழங்கல் நடைமுறைகளின் பண்பாக வெளிப்படத்தன்மையும் நியாயமான விதிகளும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேணலும் காணப்படுகின்றன. தொடர்ந்து இடம்பெறும் ஒரு நிகழ்ச்சித்திட்டமாகக் கட்டமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக குறிப்பாக நன்மைகள் கிட்டாத சமுதாயங்களில் நிதி அறிவினை விருத்தி செய்வதில் குழுமமானது அதன் வாடிக்கையாளர்களை முனைப்புடன் ஈடுபடுத்தி வருகின்றது. நீடுறுதித்தன்மைக்கான பிஎல்சி இன் கடப்பாடானது பொதுவாக

அங்கீகரிக்கப்படுவதுடன் குழுமமானது அடிக்கடி உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுக்கொள்கின்ற சிறப்பிணையும் கொண்டுள்ளது. 2016ஆம் ஆண்டிலே சிறந்த நீடுறுதித்தன்மை செயலாற்றுகைக்காக சகல வகைகளினதும் மத்தியில் 3ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. மேலும் நிதித்துறையிலே சிறந்த பெரு நிறுவனப் பிரஜை நீடுறுதித்தன்மை விருதிணையும் பெற்றுக்கொண்டது. அத்துடன் இலங்கையில் முதல் 10 பெரு நிறுவனப் பிரஜைகளில் 1 என்கின்ற தரமிடலையும் இது பெற்றுக்கொண்டது. 2016ஆம் ஆண்டிலே சிறந்த பெரு நிறுவனப் பிரஜை நீடுறுதித்தன்மை விருது வழங்கலின் போது ஏனைய சகல வகைகளின் மத்தியிலும் நிதித்துறையிலே சிறந்த நீடுறுதித்தன்மை செயற்பாட்டிற்கான 3ஆம் பரிசிற்கான விருதினை பிஎல்சி பெற்றுக்கொண்ட அதேவேளை இலங்கையின் சிறந்த 10 பெருநிறுவனப் பிரஜைகளில் ஒன்றாகவும் தரமிடப்பட்டது. 2016ஆம் ஆண்டிலே SLIM நீட்சென் மக்கள் விருது வழங்கும் போது கம்பனிக்கு 2016ஆம் ஆண்டிற்கான நிதிச்சேவை வழங்குநர் விருதும் வழங்கப்பட்டது.

எமது முலதன உள்ளீடுகளுக்குப் பெறுமதியினை உருவாக்குதல்


பெறுமதி உருவாக்கம் பற்றிய சிறப்புக்கூறுகள்

நிதிச் சக்தி இல்லமாதவும், பொருளாதார ரீதியாக மற்றும் சமூக ரீதியாக இலங்கையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழும் குழுமம் அதன் ஆறு தசாப்த கால இருப்பின்போது அதன் பல்வகைமைமிகு பங்கீட்டாளர்களுக்கு பாரிய பெறுமதியினை உருவாக்கியுள்ளது. குழுமத்தின் பெறுமதி உருவாக்கமானது அரசாங்கத்திற்குக் குழுமம் வழங்கும்


பங்களிப்புகள், ஊழியர்களுக்கு வழங்குகின்ற ஊதியங்கள், வைப்பாளர்களுக்கான வட்டிக் கொடுப்பனவுகள், விநியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் சமுதாய ஈடுபாட்டு முன்னெடுப்புகளில் மேற்கொள்ளும் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கியின் பெறுமதி உருவாக்கத்திற்கான கட்டப்பாட்டினைப் பின்வருமாறு எடுத்து விளக்கலாம்.

	2016 Rs. '000	2015 Rs. '000	YoY வளர்ச்சி %
வருமான மூலம்			
வட்டி	109,970,256	92,485,979	19
நாணயமாற்று	2,572,743	3,050,646	-16
தரகுகள் மற்றும் கட்டணங்கள்	3,948,052	3,712,146	6
முலதன இலாபம்	531,921	305,011	74
ஏனையவை	5,091,388	4,095,182	24
மொத்தம்	122,114,360	103,648,964	
வருமானப் பயன்பாடு			
வைப்பாளர்களுக்கான வட்டி	66,845,869	48,731,974	37
ஊழியர்களுக்கான கொடுப்பனவு	13,633,514	17,377,025	-22
பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குவோருக்காக	8,588,379	7,160,999	20
நிதிச்சொத்துக்கள் மீதான சந்தை விலைக் குறைவுத் தேறிய நடட்டம்	1,246,748	3,739,914	-67
அரசாங்கத்திற்கு - வரிகள், விசேட அறவீடுகள், பங்கிலாபம்	20,515,560	16,834,192	22
சமுதாயத்திற்கு	40,269	39,461	2
வளர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை	11,244,022	9,765,398	15
மொத்தம்	122,114,360	103,648,964	


வைப்பாளர்களுக்கான பெறுமதி உருவாக்கம்
ரூபா. பில்லியன்



ஊழியர்களுக்கான பெறுமதி உருவாக்கம்
ரூபா. பில்லியன்



அரசாங்கத்திற்கான பெறுமதி உருவாக்கம்
ரூபா. பில்லியன்



வருடத்தின் போது வங்கியினால் சேர்க்கப்பட்ட மொத்தப் பொருளாதாரப் பெறுமதி 30.1 பில்லியனாகும். இது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 17.2% அதிகரிப்பாகும்.

டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது	2016 Rs. '000	2015 Rs. '000	மாற்றம் %
முதலீடு செய்யப்பட்ட உரிமைமுதல்			
பங்குடமையாளர்களின் நிதிகள்	59,648,856	49,494,740	20.5
சேர்க்கை: கடன் நட்டங்கள்/சந்தைவிலைக் குறைவு ஒதுக்கங்களுக்கான திரட்டிய ஒதுக்கம்	60,295,848	60,719,312	-0.7
மொத்தம்	119,944,704	110,214,052	8.8
ஈட்டல்கள்			
வரி விதிப்பின் பின் இலாபம்	14,994,691	12,597,843	19.0
சேர்க்கை: கடன் நட்டங்கள் மற்றும் ஒதுக்கங்கள்/ சந்தைவிலைக் குறைவு நட்ட ஒதுக்கம்	1,246,748	3,739,914	-66.7
கழிக்க: பதிவுகீழ்க்கப்பட்ட கடன்கள்	(103,986)	(267,051)	-61.1
மொத்தம்	16,137,453	16,070,706	0.4
உரிமைமுதல் செலவு (12 மாத அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட அடிப்படையில் - சராசரி திறைசேரி உண்டியல் அபாயநேர்வு பரிசூதியத்திற்கான 2%)	12.17	9.11	
சராசரி உரிமை முதலின் செலவு	14,005,160	9,646,783	45.2
சேர்க்கப்பட்ட பொருளாதார பெறுமதி	30,142,613	25,717,489	17.2

எமது முலதன உள்ளீடுகளுக்குப் பெறுமதியின் உருவாக்கல்

நிறுவனத்தின் பெறுமதி உருவாக்கச் செயன்முறை மற்றும் செயற்பாடுகளால் நிலைமாற்றப்படும் ஆறு உள்ளீட்டு முலதனங்களை <IR>, சட்டகம் வரையறை செய்கின்றது. நீண்ட கால, நீடுறுதியான பெறுமதியினை உருவாக்குவதற்காக இந்த உள்ளீட்டு முலதனங்கள் ஒவ்வொன்றினையும் குழுமம் எவ்வாறு நிலைமாற்றுகின்றது என்பது பற்றிய சமநிலையான மதிப்பீட்டினை வழங்குவதை இந்த அறிக்கையின் தொடர்ந்து வரும் பிரிவுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

நீதி முலதனம்

அடைந்து கொண்ட பிரதான மைல்கற்கள்:

- வைப்புக்களில் 01 டிரில்லியன்
- முற்கொடுப்பனவுகளில் 01 டிரில்லியன் (குழுமம்)

17.9 பில்லியன் ரூபா எனும் முன் எப்போதும் இல்லாத PAT இனை அடைவதற்கான 19.2% இலாப வளர்ச்சி

சக நிறுவனங்களை விடத் தொடர்ச்சியாக விஞ்சிச் செல்கின்ற 22.7% ROE

சமூக மற்றும் தொடர்பு முலதனம்

- நாட்டிலே 737 கிளைகளையும் 1,358 பாடசாலை அலுவலகங்களையும் கொண்ட மிகுந்த அணுகப்படக்கூடிய வங்கி
- எண்ணற்ற வாடிக்கையாளர் கல்வி மற்றும் நிதி அறிவுட்டல் முன்னெடுப்புக்கள்
- பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களில் 158 கிளைகள்
- விநியோகத்தர்களுக்கு உருவாக்கப்பட்ட பெறுமதியானது 20% அதிகரித்து 8.6 பில்லியன் ஆகியது

உற்பத்தி செய்யப்பட்ட முலதனம்

- 7 சுயசேவைக் கூடங்களும் CDM களும் கொழும்பில் நிறுவப்பட்டன.
- முலதனச்செலவில் 1.6 பில்லியன் ரூபா முதலீடுகள்

புலமை முலதனம்

வருடத்தின் போது பெற்றுக்கொண்ட விருதுகளில் உள்ளடங்குபவை:

- சிறந்த வங்கிச்சேவைக் குழுமம் 2016 - இலங்கை மற்றும் சிறந்த நீடுறுதியான வங்கி 2016 - இலங்கை உலக நிதி வங்கிச்சேவைவிருதுகள்
- 10வது வருடமாக தொடர்ச்சியாக வருடத்திற்கான சேவைச்சின்னம் SLIM நீல்சென் பீப்ளஸ் விருதுகள்
- 10வது வருடமாக தொடர்ச்சியாக வங்கிக்கேவை வழங்குநர் SLIM நீல்சென் பீப்ளஸ் விருதுகள்

மனித முலதனம்


- 183,460 பயிற்சி மணித்தியாலங்களை வழங்கியமை 1.5% இனால் அதிகரிப்பு
- ஊழியர்களுக்கு உருவாக்கப்பட்ட மொத்தப் பெறுமதி 13.6 பில்லியன்
- பெண்களின் பங்கேற்பு 59%

சுயநிகை முலதனம்

- ஒத்திசைவான மற்றும் பூரணமான நீடுறுத்தன்மை சட்டகத்தினை அமுல்படுத்தியமை
- வங்கியின் கரிமக் காலடித் தடத்தினை உள்ளடக்குவதற்கான பொறிமுறை அமுல்படுத்தப்பட்டு இது மக்கள் வங்கியின் தலைமையலுவலகத்திற்கு 2,261 tCO₂e ஆகக் காணப்பட்டது
- வதிவிட மற்றும் வர்த்தக சூரியசக்தி பொருத்துகைக்கான சலுகைக் கடன் வசதிகள்

நிதி மூலதனம்

எமது உபாயமார்க்கம் மற்றும் பெறுமதி உருவாக்கத்திற்கான பொருத்தப்பாடு



நிதி மூலதன உள்ளீடுகள் எமது நாளாந்த இயக்கங்களை நிகழ்த்துவதற்கும் எமது விஸ்தரிப்புக்கு நிதியிடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தேவையான உரிமை முதல் அத்துடன்/அல்லது கடன் மூலதனத்தினைச் செயற்றிறனுடன் திரட்டுவதற்கான எமது ஆற்றலே உபாயமார்க்கத்தினை தீர்மானிப்பதிலும் எமது இயக்கங்களை விஸ்தரிப்பதிலும் பிரதான கருதுகோளாக இருக்கின்றது.

நாம் எவ்வாறு வெற்றியினை அளக்கின்றோம்

- வருமான உருவாக்கம் மற்றும் பங்குடைமையாளர் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் தொடர்ச்சியானதும் நீடுறுதியானதுமான வளர்ச்சி
- செலவுகளின் விளைத்திறன்மிகு முகாமைத்துவம்
- கவர்ச்சிமிகுந்த வீதங்களில் உரிமைமுதல் அத்துடன்/கடன் மூலதனத்தினை திரட்டுவதற்கான ஆற்றல்

வங்கியானது வைப்புக்கள் மற்றும் வாடிக்கையாளர் முற்கொடுப்பனவுகள் (குழுமம்) ஆகிய இரண்டிலும் 1 டிரில்லியன் மைல்கல்லினை அடைந்து அதிசிறந்த செயலாற்றுகையினைக் கொண்ட ஆண்டாக 2016 இனை ஆக்கியது. சவால் மிகுந்த இயங்குமுறை நிலவிய போதிலும் வங்கியும் குழுமமும் முறையே 19.0% மற்றும் 19.2% எனும் இலாப வளர்ச்சியினை எடுத்து விளக்கியுள்ளதுடன் இதற்கு உறுதியான உபாயமார்க்கத்தின் நேர்த்திமிகுந்த அமுல்படுத்தல் உதவி வழங்கியது. இது கடன் வளர்ச்சி, கட்டுப்பாடான செலவு முகாமைத்துவம் மற்றும் கடன் தரத்தில் அதிகரித்த மேம்பாடுகள் ஆகியவற்றினை வசதிப்படுத்தியுள்ளது.


குழுமத்தின் நிதிச்செயலாற்றுகை பற்றிய பின்வரும் பகுப்பாய்வானது அறிக்கையில் 89-108 ஆம் பக்கம் வரையில் வழங்கப்பட்டுள்ள எமது வியாபார வரிசைகள் மூலமாக உபாயமார்க்கத்தினை வழங்குதல் எனும் பிரிவுடன் சேர்த்தும் 151-232 ஆம் பக்கம் வரை வழங்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகளுடன் சேர்த்தும் வாசிக்கப்படல் வேண்டும்.

தேறிய வட்டி வருமானம்

வருடத்தின் போது வங்கியின் வட்டி வருமான வளர்ச்சியானது 18.9% இல் உறுதியானதாக காணப்பட்டது. இது வாடிக்கையாளர் முற்கொடுப்பனவுகளில் 14.7% அதிகரிப்பினாலும் ஏனைய வட்டி ஈட்டும் சொத்துக்களில் 15.8% வளர்ச்சியினாலும் தக்க வைக்கப்பட்டது. வாடிக்கையாளர் முற்கொடுப்பனவுகளில்

இருந்து உருவாக்கப்பட்ட வட்டி வருமானது வங்கியின் வட்டி வருமானத்திற்கு தொடர்ந்தும் பாரிய பங்களிப்பாளராக இருந்து வருவதுடன் இது வருடத்தின் போது 80% பங்கினைக் கொண்டிருந்தது. இதேவேளை வட்டிச்செலவுகள் துரிதமான வேகத்தில் 37.2% இல் அதிகரித்திருந்தது. இது வருடத்தின் அதிகமான காலப்பகுதியில் அதிகரித்துக் காணப்பட்ட வட்டிவீதத்தினைப் பிரதிபலிக்கின்றது.

தேறிய வட்டி வருமானப் போக்குகள்



வட்டி சாரா வருமானம்

வங்கியின் வட்டி சாரா வருமானத்தினுள் கட்டணம் மற்றும் தரகு வருமானம், வர்த்தக வருமானம் மற்றும் ஏனைய இயக்க வருமானம் ஆகியவை அடங்குகின்றன. 2016 ஆம் ஆண்டு வங்கியின் தேறிய வட்டி சாரா வருமானமானது பின்வருவனவற்றின் உதவியுடன் 8.6% இனால்

வளர்ச்சியடைந்து 11.9 பில்லியனை எட்டியது.


- தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் 5.7% இனால் அதிகரித்துள்ளது. இது வங்கியின் ATM களின் உயர்பயன்பாடு மற்றும் பிரபல்யம் காரணமாகவும் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை காரணமாகவும் ஏற்பட்டதாகும். மேலும் சுயசேவை மார்க்கங்களின் வளர்ச்சியினை உந்திச்செலுத்துவதில் உபாயமார்க்க ரீதியாகக் கவனங்குவீதமையின் பிரதிபலிப்பே இதுவாகும்.
- விற்பனை மூலமாக தேறிய இலாபங்கள் 8.6% இனால் வீழ்ச்சியடைந்தன. இதற்கான பிரதான காரணம் முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது வெளிநாட்டு நாணய மாற்றங்களில் ஏற்பட்ட குறைவாகும்.
- ஏனைய இயக்க வருமானமானது 23.1% இனால் அதிகரிக்கப்பட்டு அறவிடமுடியாக் கடன் அறவீடுகள் மற்றும் துணைக்கம்பனிகள், இணைக்கம்பனிகளிடம் இருந்தான பங்கிலாபங்கள் போன்றவற்றினால் தக்கவைக்கப்பட்டன.

மொத்த இயக்க வருமானம்

மொத்த இயக்க வருமானமானது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது சார்பளவில் மற்றமடையாது 55.06 பில்லியன் ரூபா எனும் சொற்பமான தொகையாகவே அதிகரித்திருக்கின்றது (2015 - 54.74 பில்லியன்) இதேவேளை குழுமத்தின் இயக்க வருமானது 1.2% இனால் வளர்ச்சியடைந்து 68.43 பில்லியனாக காணப்பட்டது.

மொத்த இயக்க வருமானம்

ரூபா. பில்லியன்



2016
55

சந்தை விலைக்குறைவு நடட்க் கட்டணங்கள்


கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் சந்தை விலைக் குறைவு நடட்க்கட்டணங்களை மதிப்பிடுவதானது தனிப்பட்ட மற்றும் கூட்டு நடட மதிப்பீடுகள் எனும் இரண்டு ஆக்கக்கூறுகளைக் கொண்டுள்ளது. தனிப்பட்ட நடடமானது தனிப்பட்ட ரீதியாக பாரிய கடன்களின் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. இந்தக் கடன் தொகையானது வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. உச்ச எல்லைகளும் சந்தை விலைக் குறைவு நடடத்தை ஏற்படுத்தும் ஊக்கிகளும் அவை வங்கியின் ஒட்டுமொத்த எல்லைகளினுள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக வருடாந்தம் திருத்தப்படுகின்றன. கடன்களை அவற்றின் ஒரேமாதிரியான அபாயநேர்வு தோற்றப்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலமாகவும் ஒவ்வொரு முதலீட்டுப் பட்டியலினதும் கடந்த கால கடன் இழப்புக்களின் அடிப்படையில் கடன் தவணை தவறுதல் மற்றும் சொத்தின் இழந்த பங்கு ஆகியவற்றுக்கு ஒரு நிகழ்தகவினை பிரயோகிப்பதன் மூலமும் கூட்டுச்சந்தை விலை குறைவு நடடம் கணக்கிடப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டிலே நிதிசொத்துக்களின் மீதான வங்கியின் தேறிய சந்தை விலைக் குறைவு கட்டணங்கள் 66.7% இனால் பாரிய வீழ்ச்சியைக் கண்டு 1.25 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது சொத்துத் தரத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான சான்றாக காணப்பட்டது. இது வருடத்தின் போது முறையே 53.9% மற்றும் 79.0% னால் வீழ்ச்சியடைந்த தனித்த மற்றும் கூட்டு சந்தைவிலைக் குறைவு நடடங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதற்கு

அறவீடுகள் மீதான உறுதியான கவனக்குவிப்பும் கடன்மதிப்பீட்டினை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான வலியுறுத்தல் மற்றும் சேகரிப்பு சட்டகங்களை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான வலியுறுத்தல் ஆகியவை உதவி வழங்கின. செயலாக்கமற்ற கடன்களினால் அளக்கப்பட்டவாறான கடன் தரமும் வருடத்தின் போது முன்னேற்றம் அடைந்தது. 2015 ஆம் ஆண்டிலே 2.4% ஆக காணப்பட்ட வங்கியின் முழு NPL விகிதாசாரமானது 2016 இல் 1.9% ஆக முன்னேற்றம் கண்டது. (இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலுக்கு அமைவாக அளக்கப்பட்டது). ஈழே காட்டப்பட்டவாறு கடந்த சில வருடங்களாக வங்கி அதன் NPL விகிதாசாரங்களில் தொடர்ச்சியான குறைப்பினை அடைந்து கொள்வதில் வெற்றிகரமானதாக இருந்திருக்கின்றது.

சொத்துத் தர குறிகாட்டிகள்

ரூபா. பில்லியன்



செலவு முகாமைத்துவம்

வருடத்தின் போது வங்கியானது மேலதிக செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினை 4.8% ஆகக் கட்டுப்படுத்தியிருந்தது. இது இயக்க மற்றும் செயன்முறை விளைத்திறன்களை அதிகரிப்பதற்கான தொடர்ந்து இடம்பெற்று வரும் கட்டப்பாடுகளை பிரதிபலிக்கின்றது. வங்கியின் மேந்தலைச்செலவுகளுள் ஆணைச்செலவுகள் (63%) மற்றும் ஏனைய செலவுகள் (37%) ஆகிய செலவுகள் உள்ளடங்குவதுடன் வருடத்தின் போதான பிரதான செலவுக் காரணிகளாக பின்வருவன அமைந்திருந்தன.


- ஆணைச்செலவுகள், சம்பள அதிகரிப்புகள் காரணமாகவும் வங்கியின் உபாயமார்க்க வளர்ச்சி அபிவிருத்திகளுக்கு உதவுவதற்கான புதிய ஆட்சேர்ப்புகள் காரணமாகவும் 2.5% இனால் வளர்ச்சியடைந்திருந்தது.
- ஏனைய செலவுகள் 7.6% இனால் அதிகரித்திருந்தன.

வங்கியின் செலவுக்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதாசாரமானது வருடத்தின் போது 59.9% என சிறிய அதிகரிப்பினைக் கண்டிருந்தது. (2015 இல் - 57.) இதற்கான பிரதானமான காரணம் அதிகரித்துவரும் வட்டி வீதங்களின் பின்புலத்திலே ஒப்பிடாவிடிலே தேக்க நிலையில் காணப்பட்ட

வருமான வீதங்கள் ஆகும். வங்கியின் செலவுக்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதாசாரமானது குறுகிய மற்றும் நடுத்தவணை காலத்தின் போது படிப்படியான முன்னேற்றத்தினை பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான காரணம் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் செயன்முறைப்படுத்தல் விளைத்திறனிலும் ஊழியர் உற்பத்தித் திறனிலும் கணிசமான முன்னேற்றங்களை வசதிப்படுத்துவதால் ஆகும்.

செலவு முகாமைத்துவம்

ரூபா. பில்லியன்



- ஏனைய இயக்கச் செலவுகள் (ரூ. பில்லியன்)
- ஆணைச் செலவுகள் (ரூ. பில்லியன்)
- செலவுக்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதாசாரம் (%)

வரி வீதிப்பு


வங்கியானது அரசாங்கத்தின் நிதிகளுக்கான இன்றியமையாத பங்களிப்பாளராக உள்ளதுடன் நேரடியான மற்றும் மறைமுகமான வரிகளாக வருடத்தின் போது 11.25 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு மொத்தப்பெறுமதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நிதிச்சேவைகள் (5.43 பில்லியன்) மற்றும் வருமானவரி (5.82 பில்லியன்) ஆகியவற்றின் மீதான VAT இணையும் NBTஇணையும் உள்ளடக்குகின்றது.

இலாபமீட்டும் தன்மை

சொத்தின் தரத்தினை மேம்படுத்துவதில் தொடர்ச்சியான கவனக்குவிப்பு மற்றும் எழுது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கம் மிகு உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குவதற்காக வங்கியின் விரிவான அடைவின் மீதான தற்காலிக முதலீடு ஆகியவை சவால் மிகுந்த சூழ்நிலையிலும் 19.0% வளர்ச்சியினை அடைந்து 14.9 பில்லியன் ரூபாவினை எட்டுவதற்கான மீண்டெழும் தன்மையினை நாம் காட்டுவதற்கு அது எம்மை இயலுமாக்கியது. இதற்கு துணைக் கம்பனியான பீன்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிஎல்சி ஆற்றிய உறுதியான செயலாற்றுகை காரணமாக அமைந்தது. குழுமானது இலாபங்களில் 19.2% அதிகரிப்பினைப் பதிவு செய்து உயர்மட்ட சாதனையான 17.95 பில்லியன் ரூபாவினை எட்டியது. உரிமைமுதல் மீதான திரும்பல்களினால் அளக்கப்பட்டவாறான வங்கியின் இலாபமீட்டும் தன்மையானது சக வங்கிகளை விட தொடர்ச்சியாக விஞ்சிச் செயற்பட்டு 2016 இலே 27.5%ஆகக் காணப்பட்டது.

இலாபமீட்டும் தன்மை குறிகாட்டிகள்

ரூபா. பில்லியன்




ஐந்தொகைப் பகுப்பாய்வு

சொத்து மற்றும் முதலீட்டுப்பட்டியல் வளர்ச்சி

நிலவுகின்ற வட்டி அதிகரிப்பு விகித நிலையினைத் தாண்டி வங்கியின் கடன் வளர்ச்சியானது வருடத்தின் போது உறுதியாகக் காணப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் முற்கொடுப்பனவுகளும் முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது 14.7% இனால் அதிகரித்ததன் காரணமாக சொத்து வளர்ச்சியானது 17.7% இனால் வளர்ச்சியடைந்தது. நுகர்வோரின் வங்கியின் பிரதான வியாபார வரிசைகள், SME, பெருநிறுவன மற்றும் சிறுநினை நிதியிடல்கள், ஆகியவற்றினால் ஏற்படுத்தப்பட்ட அதிகரித்த கடன் கேள்வியின் காரணமாக கடன் வழங்கல் வளர்ச்சி ஏற்பட்டது. இதேவேளை விற்பனைச்சொத்துக்களுக்கு உட்படுதலானது வருடத்தின் போது வீழ்ச்சியடைந்தது. முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் வங்கியின் சொத்து ஆக்கக்கூறானது ஒப்பீட்டளவில் மாற்றமடையாமல் காணப்பட்டது. கடன் சொத்துக்கள் 2016 டிசம்பர் முடிவின் போது 68.4% எனும் பங்குடன் சொத்துத் தளத்திலே ஆதிக்கம் செலுத்தியிருந்தன. இதேவேளை குழுமத்தின் சொத்து வளர்ச்சியானது உறுதியானதாகக் காணப்பட்டு வருடத்தின் போது 11.6% ஆக விரிவடைந்து 1444.4 பில்லியனை எட்டியது. வங்கியானது வருடத்தின் போது வாடிக்கையாளர் கடன்களிலும் முற்கொடுப்பனவுகளிலும் 1 டிரில்லியன் எனும் மைல்கல்லினை தாண்டியுள்ளது.

மொத்த சொத்துக்கள்

ரூபா. பில்லியன்




முலதனம் மற்றும் நிதியிடல்

வங்கியானது ஆரோக்கியமானதும் நன்கு பல்வகைமைப்படுத்தப்பட்டதுமான நிதியிடல் தோற்றப்பாட்டினை பேணி வருகின்றது. வைப்புக்கள் வங்கியின் நிதியிடல் முதலீட்டுப் பட்டியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இது வருடத்தின் போது 19.9% இனால் வளர்ச்சியடைந்து நிதியிடலின் 88% மாக காணப்பட்டது. இது வங்கியின் உறுதியான வைப்பு நடத்துரிமத்தினைப் பிரதிபலிக்கின்றது. நாங்கள் 2016 டிசம்பர் முடிவின் போது 1 டிரில்லியன் வைப்புத் தளத்தினை அடைந்து கணிசமான மைல்கல்லினை எட்டினோம். தொழில்துறை வரலாற்றிலேயே இந்தச் சாதனையை அடைந்த துரிதமான வங்கிச்சேவையும் நிதிச்சேவை நிறுவனமுமாக மக்கள் வங்கியின் குழுமம் விளங்குகின்றது. தொழில்துறையில் புத்தாக்குநர் என்ற ரீதியிலும் பெண்கள் மற்றும் பராயமடையாதோர் சேவை உற்பத்திகள் உள்ளடங்கலாக எண்ணற்ற வைப்பு உற்பத்தியின் முன்னோடி என்கின்ற ரீதியிலும் வங்கியானது தொடர்ச்சியாக 45% எனும் ஒப்பீட்டளவிலான உயர் CASA விகிதாசாரத்தினை கொண்டிருக்கின்றது. இதேவேளை CASA இல் தொழில்துறை ரீதியாக வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் அதிகரித்து வரும் வட்டிவீத நிகழ்வுகளின் காரணமாக வங்கியின் CASA தளமானது வருடத்தின் போது 12.5% னால் அதிகரித்தது. அதேவேளை வங்கியின் கடன் வழங்குதலும் ஏனைய கடன்களும் வருடத்தின் போது வீழ்ச்சியடைந்தன.

நிதியிடல் தோற்றப்பாடு

ரூபா. பில்லியன்




பங்குடைமையாளர் பெறுமதி உருவாக்கம்

வங்கியே அரசாங்கத்தின் வருமானத்திற்கான முக்கியமான பங்களிப்பாளர் ஆகும். நேரடியான மற்றும் மறைமுகமான வரிகள் முலமாகவும் பங்கிலாபங்கள் மற்றும் விசேட அறவீடுகள் முலமாகவும் நீடுறுதியான பெறுமதி உருவாக்கப்படுகின்றது. மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது அரசாங்கத்திற்கு உருவாக்கப்பட்ட பெறுமதியானது 22.1% இனால் அதிகரித்து வரலாற்று சாதனையான 20.6 பில்லியன் ரூபா பதிவுசெய்யப்பட்டது. கடந்த 5 வருடங்களில் வங்கியின் அரசாங்கத்திற்கான பெறுமதி உருவாக்கமானது 73.0 பில்லியனின்னைக் கடந்துள்ளது.

அரசாங்கத்திற்கு உருவாக்கப்பட்ட பெறுமதி

ரூபா. பில்லியன்



தயாரிப்பு முலதனம்

எமது உபாயமார்க்கம் மற்றும் பெறுமதி உருவாக்கத்திற்கான பொருத்தப்பாடு

வாடிக்கையாளர்
மையப்படுத்தியமை

இயக்க நேர்த்தி

ஊழியர்
ஈடுபாடு

நல்லாட்சி

தயாரிப்பு முலதனமானது வங்கியின் பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை உள்ளடக்குவதுடன் எமது அடைவானது வாடிக்கையாளர் அனுபவங்களை வசதிப்படுத்துவதை இவை இயலுமாக்குகின்றன.

நாம் வெற்றியினை எவ்வாறு
அளக்கின்றோம்

- எமது பல்மார்க்க அணுகுமுறை மூலமாக எமது சேவைகளின் அதிகரித்த அணுகல்
- கிளையுடன் தொடர்புடைய வாடிக்கையாளர் முறைப்பாடுகளின் தொடர்ச்சியான குறைவு
- காசு வைப்புக்கள் மற்றும் பண மீள்பெறு தலுக்காக கிளைகளில் சுயசேவை வழிகளில் அதிகரித்த பயன்பாடு இதனால் ஊழியர் வியாபார வளர்ச்சியினை முன்னெடுப்பதற்காக நேரம் கிடைக்கின்றது.

தயாரிப்பு முலதனத்திற்கு


பெறுமதி சேர்த்தல்

பௌதீக உட்கட்டமைப்பு

வங்கியின் பௌதீக வலையமைப்பானது 737 கிளைகளையும் 506 ATM களையும் கொண்டுள்ளது. வருடத்தின் போது குழுமானது முலதனச் செலவில் 1.6 பில்லியன் ரூபாயினை முதலீடு செய்தது. இதிலே வங்கியின் கிளை வலையமைப்புகளுக்கு பெறுமதி சேர்த்தல், இயந்திரம் மற்றும் உபகரணங்கள் மற்றும் கணனி வன்பொருட்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன. 2016ஆம் ஆண்டிலே ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பில் கிளைகளின் பணியாற்றும் சூழலினை மேம்படுத்தும் நோக்கத்துடனும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடனும் தெரிவு செய்யப்பட்ட 100 கிளைகள் விரிவான மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும். இந்தக் கிளைகளின் உள்நிலை மற்றும் புறநிலை தோற்றமானது வங்கியின் புதிய சின்ன வழிகாட்டலை பிரதிபலிக்கும் அதேவேளை வங்கியின் டிஜிட்டல் மயமாக்க உந்தத்திற்கு இயையுற்றவாறாக ATM கள் மற்றும் CDM களை உள்ளடக்கிய சுயசேவைக் கூடங்கள் கொழும்பு நகரத்தில் 8 கிளைகளிலே நிறுவப்பட்டுள்ளதுடன் இவற்றை வெளிமாவட்ட பிராந்தியங்களுக்கும் விஸ்தரிக்கும் திட்டம் குழுமத்திடம் உள்ளது. சுயசேவை வழிகளை வாடிக்கையாளர் பயன்படுத்துவது தொடர்பாகக் கிளைகளுக்கு பிரயோகிக்கப்பட்ட இலக்குகளின் காரணமாக சராசரியாக 60% மாள காசுக் கொடுக்கல் வாங்கல்கள் சுயசேவைக் கூடங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு, வங்கிகளில் வரிசையில் காத்திருக்கும் நேரம் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

தயாரிப்பு முலதனத்திற்கு பெறுமதி சேர்த்தல்

ரூபா. மில்லியன்



டிஜிட்டல் உட்கட்டமைப்பு

வங்கியின் டிஜிட்டல் மயமாக்க முன்னெடுப்பானது வாடிக்கையாளர் அனுபவத்தினை மேம்படுத்துதல் மற்றும் உள்நிலைச் செயன்முறைகளை ஒழுங்கமைத்து ஒருங்கிணைத்தல் ஆகிய இரட்டைக் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது. மொபைல் மற்றும் இணைய வங்கிச்சேவை உள்ளடங்கலாக டிஜிட்டல் மார்க்கமானது பல்வேறு தளங்களின் ஊடே வாடிக்கையாளர் அனுபவத்தின் கட்டற்ற ஒருங்கிணைப்பினை வழங்குவதற்காக ஆரம்பித்து வைக்கப்படும். இந்த நிலை மாற்றமானது தலைமுறை வாடிக்கையாளர்களை கவர்வதற்காக எண்ணற்ற வாய்ப்புக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நிதிச்சேவைகளுக்கான

டிஜிட்டல் தடைகளை இணைப்பதை நோக்கியும் பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நிலையாக, டிஜிட்டல் மயமாக்க செயல்முறையானது செயன்முறை வினைத்திறன்களை முன்னெடுத்துச்செல்லல், உள்நிலை கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல், மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவத்தினை வலுப்படுத்துதல் மேலும் தீர்மானம் வகுத்தலின் செயல்திறினை மேம்படுத்தி அதன் தரத்தினை அதிகரிக்கக்கூடிய முகாமைத்துவத்திற்கு நிகழ்நேர தகவல்களை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் திரண்ட பெரும் நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மனித முலதனம்

எமது உபாயமார்க்கம் மற்றும் பெறுமதி உருவாக்கத்திற்கான பொருத்தப்பாடு

நாம் வெற்றியை எவ்வாறு அளக்கின்றோம்

வாடிக்கையாளர் மையப்படுத்தல்

➔

இயக்க நேர்த்தி

➔

ஊழியர் ஈடுபாடு

➔

நல்லாட்சி

எமது ஊழியர்களின் பல்வகைமை மற்றும் திறன்கள் மற்றும் பெறுமதிகள் ஆகியவை எமது உபாயமார்க்க நிகழ்ச்சிநிரலினை செலுத்திச் செல்வதற்கு இன்றியமையாததும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தினை வசதிப்படுத்துவதற்கு இன்றியமையாததுமாகும்.

- அபிலாஷை மிகு இளைஞர்களின் திறமையினை கவர்ந்திழுப்பதற்கான எமது ஆற்றல்
- வங்கியின் அடுத்த தலைமுறைத் தலைவர்களாக உருவாக்குவதற்காக செயற்திறன்மிகு முறையில் வார்த்தெடுக்கப்படக்கூடிய உயர் செயலாற்றுகைமிகு தனிநபர்களை வங்கியிலே தக்க வைப்பதற்கான எமது ஆற்றலினால் விழுமிய முன்மொழிவுக்கான எமது பலம் எடுத்து விளக்கப்படுகின்றது.

மனித முலதன முகாமைத்துவத்திற்கான எமது அணுகுமுறை

வங்கியின் விரிவான கிளை வலையமைப்புக்களில் பரவிக் காணப்படும் 8,249 ஊழியர்களைக் கொண்ட அணியினருக்கு பரவசமுட்டும் வாய்ப்புக்களை மக்கள் வங்கி வழங்கிவருவதுடன் இவர்களின் திறமையினை விருத்தி செய்து போஷிப்பதற்கு கணிசமான வளங்களை முதலீடு செய்து வருகின்றது. வருடத்தின் போது ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெறுமதி 17.5 பில்லியன் ஆகும். இதில் ஊதியம், பயிற்சி, மற்றும் நலனோம்புகைச் செலவுகள் ஆகியவை உள்ளடங்குவதுடன் இந்தத் தொகையானது எமது செயலாற்றுகையினை முன்னெடுக்கையில் பங்கீடுபட்டாளர்கள் வகித்த இன்றியமையாத பங்களிப்பின் அங்கீகாரமாக அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட மொத்தத்தொகையில் 14.3% இனை இந்த தொகை குறித்து நிற்கின்றது. திறமைமிகு தனிநபர்களின் பல்வகைமைமிகு தொகுதியினை கவர்ந்திழுத்து விருத்திசெய்து தக்கவைப்பதற்கான எமது ஆற்றல் விரும்பப்படும் தொழில்வழங்குனர் என்கின்ற எமது நன்மதிப்புக்கான சான்றாக இருப்பதுடன் நாம் தொழிலுக்கு பாதுகாப்பினையும் வாய்ப்புக்களையும் வழங்கி உகந்த வேலைக்குழலில் திறன் அபிவிருத்தியையும் மேற்கொண்டு வருகின்றோம்.

மனிதவலு ஆளுகை மற்றும் கொள்கை

வங்கியானது அதன் மக்களினை முகாமைத்துவம் செய்வதற்காக பூரணமான அணுகுமுறையினைக் கைக்கொள்கின்றது. வங்கியின் மனிதவள உபாயமார்க்கமானது பின்வரும் தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பதவி வரிசைத் திட்டமிடல்

➔

ஆற்றல் திட்டமிடல்

➔

முகாமைத்துவ செயலாற்றுகை

- எதிர்காலத் தலைவர்களை அடையாளம் காணுதல்
- எதிர்காலத் தலைவர்களை வளர்த்தெடுத்தல்
- சரியான கருவிகளுடன் தலைவர்களை வலுவூட்டுதல்


- எதிர்கால மனிதவள தேவைப்பாடுகளை அடையாளம் காணுதல்
- திறன் தேவைப்பாடுகளை அடையாளம் காணுதல்

- தனிநபர்களின் செயலாற்றுகைகளை அடையாளம் காணுதல்
- பொருத்தமான வெகுமதித் திட்டங்களை அடையாளம் காணுதல்

மனிதவலு ஆளுகை மற்றும் கொள்கை

நிதிச் சக்தி இல்லம் என்கின்ற ரீதியில் முறைசார் கொள்கை கட்டமைப்புக்கினாலும் அரசாங்க வழிகாட்டல்களினாலும் மக்கள் வங்கிச் சட்டத்தினாலும் நாம் வழிநடத்தப்படுகின்றோம். குழுமத்தினுள்ளே காணப்படுகின்ற உறுதியான ஆளுகைக் கட்டமைப்பானது எமது ஊழியர்களின் அக்கறைகளை எமது ஏனைய பங்கீட்டாளர்களின் அக்கறையுடன் சமநிலைப்படுத்துவதற்கு எம்மை இயலுமாக்குகின்றது. சபையானது மனிதவள உபாயமார்க்கங்களுக்கான பொறுப்பினை சபை மனிதவளங்கள் மற்றும் ஊதியக்குழுவிற்கு ஒப்படைத்துள்ளது. மனிதவளத் திணைக்களமானது இந்த உபாயமார்க்கங்களை அமுல்படுத்தி சபைக்கு அறிக்கையிடுகின்றது.

வங்கியில் ஆளுகைக் கட்டமைப்பு.



ஊழியருக்கு பெறுமதியினை வழங்குதல்

உகந்த குழல்

ஊதியமும் நலன்களும்

திறமைகளை வீருத்தி செய்தல்

பல்வகை வாய்ப்புக்கள்

நடத்தைக் கோவை

குறைகள் பொறிமுறைகள்

ஊழியர் தொடர்புகள்

ஊதியங்கள்

நலனோம்புகை நன்மைகள்

செயலாற்றுகை முகாமைத்துவம்

பயிற்சி அபிவிருத்தி

பதவிவரிசை திட்டமிடல்

உகந்த குழல்

பல்வகைமையும் வாய்ப்புக்களும்

நாட்டின் இரண்டாவது பாரிய அரசுக்குச் சொந்தமான வங்கி என்கின்ற ரீதியிலே மக்கள் வங்கியானது நாடு முழுவதிலும் 8,249 பணியாளர் உறுப்பினர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது. நாங்கள் சமமான வாய்ப்பினை வழங்குகின்ற தொழில்வழங்குநராக இருப்பதுடன் வயது, பால்நிலை, அல்லது இனத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பின் போதோ, பதவி உயர்வின் போதோ, அல்லது ஊதியத்தினை தீர்மானிக்கும் போதோ பாகுபாடு காட்டுவதில்லை. இதற்கமைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான நுழைவு மட்டத் தராதரத்தின் விகிதாசாரமானது 1:1 ஆக காணப்படுகின்றது. வங்கியிலே பெண்களின் பிரதிநிதித்துவமானது 59% ஆகக் காணப்படுவதுடன் இதுவே வங்கிச் சேவைத் தொழிற்துறையில் உயர்ந்ததாகக் காணப்படுகின்றது. மேலும் வங்கியிலே சிரேஸ்ட முகாமைத்துவப் பதவிகள் வரை முன்னேறியுள்ள போஷிக்கத்தக்க பெண் தலைவர்களை கொண்டுள்ளதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம். நுழைவு மட்டப் பணியாளர்கள் முகாமைத்துவப் பயிலுநர்களாகவும் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களாகவும் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்ற காரணத்தினால் தொழிற்படையானது வயதுப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலே பல்வகைமைமிக்கதாக காணப்படுவதுடன் இவர்களின் திறன் மற்றும் தொழில் விருத்திக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அதேவேளை வங்கியின் பரந்த கிளை வலையமைப்பானது நாட்டின் சகல பிராந்தியங்களிலும் இருந்து பல்வகைமைமிகு இனத்துவப் பின்புலங்களில் இருந்து ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஊக்கத்தினையும் வாய்ப்பினையும் வழங்குகின்றது. வங்கியின் சிரேஸ்ட முகாமைத்துவ வகைகளுக்கான (நிறைவேற்று முகாமைத்துவம் மற்றும் அதற்கு மேல்) சகல ஆட்சேர்ப்புக்களும் உள்நாட்டிலே உள்ளவர்களின் மூலம் நிரப்பப்படுவதுடன் அனைவருமே இலங்கைப் பிரணைகளாக இருக்கின்றனர். ஆட்சேர்ப்பினை மேற்கொள்கையில் நாம் எந்தவொரு ஊழியரினதும் அங்கீகரிக்கின்றது எதிராக பாகுபாடு காட்டுவதில்லை.

ஊழிய தொழில் ஒப்பந்த அடிப்படையிலும் பால்நிலை அடிப்படையிலும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை (2016)

ஒப்பந்தம்	ஆண்	பெண்	மொத்தம்
நிரந்தரம்	2,771	4,370	7,141
ஒப்பந்தம்	596	512	1,108
மொத்தம்	3,367	4,882	8,249

தொழில்வகை, பால்நிலையின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை (2016)

தொழில் வகை	ஆண்	பெண்	மொத்தம்
பெரு நிறுவன முகாமைத்துவம்	16	6	22
பெருநிறுவன முகாமைத்துவம்	16	15	31
உத்தியோகத்தர் (3-III-தரம்.)	1,218	1,793	3,011
பணியாளர் உதவியாளர் தரம்	1,057	2,221	3,278
ஏனைய வகைகள்	470	336	806
முகாமைத்துவ பயிலுநர்கள்	48	85	133
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள்	11	40	51
ஏனைய ஒப்பந்த ஊழியர்கள்	531	386	917
மொத்தம்	3,367	4,882	8,249

பிராந்திய மற்றும் பால்நிலை அடிப்படையில் மொத்த தொழிற்படை (2016)

மாகாணம்	ஆண்	பெண்	மொத்தம்
மேற்கு	1,248	2,026	3,274
தெற்கு	320	519	839
மத்தி	341	532	873
வடக்கு	188	215	403
வட மத்தி	239	299	538
ஊவா	215	262	477
சபரகமுக	206	338	544
வடமேல்	288	393	681
கிழக்கு	322	298	620
மொத்தம்	3,367	4,482	8,249

நடத்தைக் கோவை

வங்கிக்கான நடத்தைக் கோவையானது வங்கியின் உள்ளே பின்பற்றப்படவேண்டிய சமூக விழுமியங்கள், விதிகள் மற்றும் பொறுப்புக்களை குறிப்பிட்டுக் கூறும் விதிகளை நிர்ணயிக்கின்றது. இந்தக் கோவையானது பின்வருமாறு உப பிரிவுகளாக மேலும் பிரிக்கப்படலாம்.

- பெரு நிறுவன ஆளுகைக்கோவை
- ஊழியர்களுக்கான நடத்தைக் கோவை,
- ஒழுக்காற்றுக் கோவை,
- தவறுகளைக் காட்டிக்கொடுப்போர் தொடர்பான கொள்கை,
- வாடிக்கையாளர் சாசனம்

பெரு நிறுவனக் கோவை

கோவையானது சகல ஊழியர்கள், முகாமைத்துவம் மற்றும் சபைக்கான தொனியினை நிர்ணயிக்கின்றது. குழுமத்தின் விழுமியம் மற்றும் நடத்தை பெருநிறுவன ஆளுகையில் நிர்ணயிக்கப்பட்டு அனைவரினாலும் பின்பற்றப்படுகின்றது.

ஏனெனில் இதுவே எம்மை ஏனையோரில் இருந்து ஒரு நெறிசார்ந்த நிறுவனமாக வேறுபடுத்துகின்றது.

ஊழியர்களுக்கான நடத்தைக்கோவை

- பொறுப்புக்கள்
- நடத்தை
- ரகசியத்தன்மை
- தனிநலன்சார்ந்த முரண்பாடுகள்
- உட்பணியாளர்கள் கொடுக்கல் வாங்கல்கள்
- வெளித்தொழில்வாய்ப்பு
- போட்டியும் நியாயமான தரகும்
- இலஞ்சம் மற்றும் ஊழல்
- வாடிக்கையாளர் சேவை மற்றும் முறைப்பாடுகள்
- துப்பரவு
- இயையுறல்
- சொத்துக்களை பாதுகாத்து பயன்படுத்துதல்
- கணனி முறைமையின் பயன்பாடு

அனைத்து ஊழியர்களும் தொழிலில் சேரும்போது நடத்தைக் கோவையில் ஒப்பமிடவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர்.

ஒழுக்காற்றுக் கோவை

தவறான நடத்தையை வரைவிலக்க-ணப்படுத்துகின்ற முறைசார் ஆவணம் ஒன்று அமுலில் உள்ளதுடன் அது குறிப்பிட்ட விடயத்தினைக் கையாளுகின்ற ஒழுக்காற்றுச் செயல்விதிகளை வழங்குகின்றது.

தவறுகளை காட்டிக்கொடுப்போர் தொடர்பான கொள்கை குழுமத்தின் உள்ளே தவறான நடத்தையினை முறைப்பாடு செய்வதற்காக தவறுகளைக் காட்டுக்கொடுப்போர் கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் மூலமாக முறைப்பாடு செய்யப்படுபவைகளில் உள்ளடங்குபவை

- ஒழுக்காற்றுக்கோவையினை மீறுகின்றமை
- சட்ட/ஒழுங்குபடுத்தல் கடப்பாடுகளுக்கு இயையுறத் தவறுகின்றமை
- நீதி செலுத்தத்தவறுகின்றமை
- நிதி ரீதியான தவறான நடைமுறைகள்
- தகவல்களை மறைத்தல்

ஊழியர்களைப் பாதுகாப்பதற்கு இந்த முறையிலே பூரணமான அநாமதேயம் உத்தரவாதப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான விடயங்களை உடனடியான மேற்பார்வையாளருக்கு அல்லது நேரடியாக கணக்காய்வுக்குழுவுக்கு முறைப்பாடு செய்யலாம்.

வாடிக்கையாளர் சாசனம்

இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு வங்கி சேவையாற்றுகின்ற வாடிக்கையாளர்களின் உரிமைகளை வாடிக்கையாளர் சாசனம் பாதுகாக்கின்றது.

ஊழல் எதிர்ப்பு

வங்கியானது உறுதியான ஊழல் எதிர்ப்பு கலாசாரத்தை அமுலில் கொண்டுள்ளது. இதனை முனைப்பான உள்நிலைக் கணக்காய்வுத் திணைக்களம், புலன் விசாரணைகள் மற்றும் விசாரணைகள் திணைக்களம், அபாயநேர்வு முகாமைத்துவப்பிரிவு மற்றும் கிளைகளில் கடமையாற்றும் சுயாதீனமான கணக்காய்வு ஊழியர்கள் ஆகியோர் வசதிப்படுத்துகின்றனர். ஊழல் மற்றும் மோசடமிரு நடத்தைகளைத் தடுப்பது தொடர்பான புலன்விசாரணைகள் மற்றும் விசாரணைகள் திணைக்களங்கள் மற்றும் கணக்காய்வுத் திணைக்களம் ஏற்பாடு செய்யும் பூரணமான விழிப்புணர்வு பயிற்சி அமர்வுகளில் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். சபை அங்கீகரித்த ஊழல் எதிர்ப்புக்கொள்கை அமுலில் உள்ளது. மேலும் இது சகல ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது. வருடத்தின் போது ஊழியர்கள் ஊழல் எதிர்ப்பு தொடர்பான 18,656 பயிற்சி மணித்தியால நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

	எண்ணிக்கை	ஊழியர்களின் %
நிறுவனத்தின் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளும் செயல்விதிகளும் எடுத்துக்கூறப்பட்ட ஆளுகை அமைப்பு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையும் விகிதாசாரமும்	All	100%
நிறுவனத்தின் ஊழல் எதிர்ப்பு கொள்கைகளும் செயல்விதிகளும் எடுத்துக்கூறப்பட்ட ஆளுகை அமைப்பு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையும் விகிதாசாரமும்	All	100%
ஊழலுக்கெதிரான பயிற்சியைப் பெற்றுக்கொண்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையும் விகிதாசாரமும்	2,332	28%
உறுதிப்படுத்தப்பட்ட ஊழல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கையும் விகிதாசாரமும்	130	N/A
ஊழலின் காரணமாக பதவி அகற்றப்பட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட உறுதியான சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை	62	N/A


பாகுபாடு காட்டாமல்

கொள்கைக் கட்டமைப்புகள், ஆளுகைக் கட்டமைப்புகள், குறை தீர்க்கும் பொறிமுறைகள், மற்றும் நிறுவனக் கலாசாரம் ஆகியவை எவ்வகைப் பால்நிலை அடிப்படையிலான அல்லது இனத்துவ அடிப்படையிலான பாகுபாடும் அகற்றப்படுவதை உறுதிப்படுத்துகின்றது. பல்வேறு சமய நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் மூலமாக பல்கலாசார சமய நடவடிக்கைகளை வசதிப்படுத்துவதன் மூலமாக சகிப்புத்தன்மை மற்றும் மரியாதைக்கான கலாசாரத்தினையும் வங்கி ஊக்குவிக்கின்றது.

இவ்வருட காலப்பகுதியில் பாகுபாடு முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

குறைகள் பொறிமுறைகள்

சகல ஊழியர்களுக்கும் வேலைத்தளப் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் கரிசனைகளை எழுப்புவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதை நாம் உறுதிப்படுத்துகின்றோம். ஊழியர்களின் குறைகளைத் தீர்ப்பதில் வங்கி உயர்மட்ட முக்கியத்துவத்தினை அளிக்கின்றது. இதன் காரணமாக குறைகள் சம்பந்தப்பட்ட ஊழியரின் அறியாவகையினைப் பாதுகாத்து நியாயமாக கையாளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக சபை அங்கீகரிக்கப்பட்ட பொறிமுறை அமுலில் உள்ளது. கட்டமைக்கப்பட்ட குறை தீர்க்கும் பொறிமுறை கீழே எடுத்து விளக்கப்பட்டுள்ளது.



2016 ஆம் ஆண்டின் போது இரண்டு முக்கியமான குறைகள் முறைப்பாடு செய்யப்பட்டு தீர்க்கப்பட்டன. முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் பிரதானமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவது தொடர்பானதாக அமைந்திருந்தன.

தொழிலாளர் உறவுகள்

ஊழியர்களின் சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம் பற்றி நாம் அறிந்துள்ளோம். எமது ஊழியர்களில் 99% ஆணவர்கள் ஐந்து தொழிற்சங்கங்களான இலங்கை வங்கி ஊழியர் சங்கம், உத்தியோகத்தரகள் சங்கம், ஸ்ரீலங்கா நிதாஹஸ் பேங்கு சேவக சங்கமய, ஜாதிக்க சேவக சங்கமய மற்றும் அகில இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்களினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். ஊதியம், நலன்கள் மற்றும் ஏனைய ஊழியர் தொடர்பான அம்சங்கள் ஒரு கூட்டு உடன்படிக்கையின் மூலம் ஆளுகை செய்யப்படுகின்றன. இது மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை திருத்தப்படுகின்றது. வருடத்தின்போது எவ்வகையான தொழிற்சங்க நடவடிக்கைகளினாலும் ஏற்படும் பாரிய இடையூறுகள் பணிக்கு ஏற்படவில்லை.

ஊதியம் மற்றும் நலன்கள்

வங்கியானது பக்கச்சார்பற்ற ஊதியக் கட்டமைப்பினைப் பேணுகின்றது. இது ஊழியர்களின் செயலாற்றுகையின் அடிப்படையில் அவர்களுக்கு வெகுமதிகளை வழங்குகின்றது. வங்கியானது நிரந்தர ஊழியர்களின் தொழில்வகைகளின் அடிப்படையில் அவர்களுக்கு நலன்களை வழங்குகின்றது. பணியாளர்களின் ஊதியமும் நலன்களும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டு தொழிற்சங்கங்களுடனும் சகல அரசு வங்கிகளுடனும் கூட்டு உடன்படிக்கையின் மூலமாக மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை பரஸ்பரம் இணங்கப்படுகின்றது. துடிப்புமிக்க, உயர் செயலாற்றுகை கொண்ட ஊழியர்களைக் கவர்ந்திழுத்து தக்கவைக்கும் வழவழையே வங்கியின் ஊதியக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. சகல அமைவிடங்களிலும் உள்ள ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு சமமான கொடுப்பனவுக் கொள்கையொன்றை நாம் கொண்டிருக்கின்றோம்.

இலங்கை கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டமானது ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த ஊதியங்களை ஆளுகை செய்வதற்கான சட்டமைப்பினை வழங்கவில்லை. எனவே சம்பளங்களும் ஊதிய வீதங்களும் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் நிதி அமைச்சுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. பிரதான முகாமையாளர்கள் வரையிலான பணியாளர் வகைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கூட்டு உடன்படிக்கைகள் ஊதிய வீதங்கள் வெளிப்படத்தன்மையுடன் இருக்கின்றதென்பதை உறுதிப்படுத்துகின்றன. சிரேஷ்ட முகாமைத்துவ வகைகளுக்கான (உதவிப்பொது முகாமையாளர் மற்றும் அதற்கு மேல்) சம்பளங்கள் சக வங்கி களினால் மற்றும் தொழிற்சங்க போட்டியாளர் களினால் வழங்கப்படுகின்ற ஊதியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

நலனோம்புகை மற்றும் நலன்கள்

எமது ஊழியர்கள் அவர்களின் ஊதியத்திற்கு மேலதிகமாக பல்வேறு கவர்ச்சிகரமான நன்மைகளை பெற்றுக்கொள்கின்றனர். நிரந்தரப் பணியாளர் உறுப்பினர்களுக்கும் ஒப்பந்தப் பணியாளர் உறுப்பினர்களுக்கும் பூரணமான மருத்துவத் திட்டத்தினை மருத்துவ நிலையின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் வெவ்வேறு அளவுகளில் வங்கி வழங்குகின்றது. இந்த வசதியானது ஒப்பிட்டுப் பணியாளர் உறுப்பினர்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மத்தியில் காணப்படும் பணி தொடர்பான மன அழுத்தங்களை அகற்றுவதற்காக நாடு முழுவதும் வெவ்வேறு அமைவிடங்களில் பரவியுள்ள விடுமுறை இல்ல வசதிகளை சாதாரண கட்டணங்களில் ஊழியர்களுக்கு வங்கி வழங்குகின்றது. மேலும் வங்கியானது சலுகை வீதங்களில் தனிப்பட்ட மற்றும் விடமைப்புக் கடன்களை வழங்குகின்றது. ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயிற்சியில் உள்ள ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் அனுபவிக்கும் சில குறிப்பிட்ட நலன்களுக்கு உரித்தற்றவர்கள் ஆவர். வங்கியின் முழுநேர ஊழியர்கள் பின்வரும் நலன்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.



பிரசவ விடுப்பு

தேவைப்பாடுகளை பூர்த்தி செய்கின்ற சகல பெண் பணியாளர்களுக்கும் பிரசவ விடுப்பு வழங்கப்படுகின்றது. பிரசவ விடுப்பினை முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பி தமது தொழில் முன்னேற்றத்தினைத் தொடருமாறு மக்கள் வங்கி பெண் பணியாளர்களை ஊக்குவிக்கின்றது. கடந்த மூன்று வருடங்களில் வங்கிக்கு மீண்டும் பணிக்கு திரும்புகின்ற வீதமானது 100% ஆகக் காணப்படுகின்றது. இது பெண் பணியாளர்களைத் தக்கவைத்து அவர்களுக்கு உகந்த வேலைச் சூழலினை வழங்குவதையே பிரதிபலிக்கின்றது.

பிரசவ விடுப்புக்கான ஒதுக்கம்

	2016	2015	2014
பிரசவ விடுப்புக்கு உரித்துப்பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை	3,690	3,430	3,093
பிரசவ விடுப்பினைப் பெற்றுக்கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை	536	566	773
பிரசவ விடுப்பின் பின்னர் பணிக்குத் திரும்பிய ஊழியர்களின் எண்ணிக்கை	536	566	773
வேலைக்கு திரும்புகின்ற வீதம் (%)	100	100	100


திறமையினை விருத்தி செய்தல்

செயலாற்றுகை முகாமைத்துவம் சகல ஊழியர்களும் முன் தீர்மானிக்கப்பட்ட KPI க்கள் மற்றும் இலக்குகளின் தொகுதிகளுக்கு எதிராகக் குறைந்தது வருடத்திற்கு ஒரு தடவை மதிப்பிடப்படுகின்றனர். 2016-2020 ஆம் ஆண்டின் உபாயமார்க்க குறிக்கோள்களுக்கு அமைவாக செயலாற்றுகையினால் முன்னடைக்கப்பட்ட கலாசாரத்தினை பேணுவதற்காக வங்கி தற்பொழுது திறமையினை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகை முகாமைத்துவ முறைமையினை அறிமுகப்படுத்தும் செயன்முறையில் உள்ளது. தற்போது மதிப்பீடுகள் மேல்மட்ட மேற்பார்வையாளரினால் மேற்கொள்ளப்படுவதுடன் மதிப்பீட்டில் இருந்து கண்டறியப்படுபவைகள் சம்பள அதிகரிப்புகள் மற்றும் உள்ளிலைப் பதவி உயர்வுகளைத் தீர்மானிக்கும் போது கருத்திற்கொள்ளப்படுகின்றன. மதிப்பீட்டுத் தெரிவுப்படைகள் பின்வருமாறு:




2016-2020 ஆம் ஆண்டிற்கான உபாயமார்க்கத் திட்டத்திற்கு அமைவாக வங்கியானது திறமை அடிப்படையிலான செயலாற்றுகை முறைமை ஒன்றினை ஏற்று நடைமுறைப்படுத்துவது உள்ளடங்கலாக பல முன்னெடுப்புகளை உருவாக்கியுள்ளது.

பெரு நிறுவனக் குறிக்கோள்கள் மற்றும் தனி நபர், KPI க்கிடையிலான இடைத்தொடர்புகள்



பயிற்சி மற்றும் அபிவிருத்தி

எமது ஊழியர்களை விருத்தி செய்வதில் நாம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீடானது எமது பெறுமதி முன்மொழிவின் பிரதான அம்சமாக இருப்பதுடன் வருடம் முழுவதிலும் வங்கியின் ஒட்டுமொத்த உபாயமார்க்கத்திற்கு அமைவாக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. 2016ஆம் ஆண்டிலே வங்கி பணியாளர் பயிற்சிக்காக சுமார் 71 மில்லியன் முதலீடு செய்தது. இது மொத்தமாக 183,460 பயிற்சி மணித்தியாலங்களைக் கொண்டிருந்ததுடன் முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது 1.4% அதிகரிப்பாகும். குழுமச் செயலாற்றுகை உபாயமார்க்கத்திற்கு அமைவாக பயிற்சி மற்றும் விருத்தித் திட்டமானது பின்வரும் வகையில் உருவாக்கப்படுகின்றது.




வங்கியானது அர்ப்பணிப்புமிக்க பணியாளர் பயிற்சி வசதிகளை கொழும்பில் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலும் உள்ள 24 சிறு மையங்கள் இதற்கு உதவி வழங்குகின்றன. வருடாந்தம் நடத்தப்படுகின்ற பயிற்சித்தேவைகள் கணிப்பீடானது பயிற்சித்தேவைகளை குழுமம் செயற்திறனுடன் அடையாளம் காண்பதை இயலுமாக்கியுள்ளது. தொழில் புரியும் போதே (தொழில் விருத்தி, சுழற்சி, அலுவலகத்திலேயே திறன்களை பகிர்தல்) பயிற்சி வழங்குதல் எனும் அடிப்படையில் பயிற்சி வழங்குதல், உள்நிலைப்பயிற்சி (பிராந்திய பயிற்சி மையங்கள், பணியாளர் பயிற்சிக்கல்லூரி) புறநிலைப்பயிற்சி, வெளிநாட்டுப்பயிற்சி ஆகிய வகைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மக்கள் விருத்தி

முகாமைத்துவப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கையில் நாம் உள்நிலையான ஆட்சேர்ப்பிலே நம்பிக்கை கொள்கின்றோம். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பயிற்சி செலவுகள் மற்றும் பயிற்சி மணித்தியாலங்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை காணலாம். இதற்கான காரணம் நாம் எழு சகல கிளைகளினூடும் டிஜிட்டல் மயமாக்கத்தினை ஆரம்பித்துள்ள காரணத்தினால் இதன் செயன்முறைப்படுத்தலானது ஊழியர்கள் புதிய முறைமைகளுக்கு பழக்கப்படுவதற்காக அதிக பயிற்சி வழங்கப்படுவது தேவைப்படுத்தப்படுவதாலாகும்.

பயிற்சி மணித்தியாலங்களும் செலவும்



ஊழியர் வகைகள் மற்றும் பால்நிலை அடிப்படையில் 2016 ஆம் ஆண்டிற்கான பயிற்சி மணித்தியாலங்கள்

வகை	பயிற்சியின் சராசரி மணித்தியாலங்கள்	
	ஆண்	பெண்
பெரு நிறுவன முகாமைத்துவம்	38	36
நிறைவேற்று முகாமைத்துவம்	25	54
உத்தியோகத்தர்கள் (3-III - தரம் I)	27	27
பணியாளர் உதவித் தரம்	21	22
முகாமைத்துவ பயிலுநர்கள்	45	42
வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் மற்றும் ஏனையோர்	27	28
மொத்தம்	183	209

மாற்றங்களும் பதவி உயர்வுகளும் வங்கியானது முறைமை வாய்ந்த பதவி வழித் திட்டத்தினை அமுலில் கொண்டுள்ளது. இது அடுத்த தலைமுறை தலைவர்களை அடையாளம் கண்டு செதுக்குவதை இயலுமாக்குகின்றது. உள்நிலை பதவியுயர்வுகள் ஊழியர்களின் செயற்திறன்மிகு தொழில் முன்னேற்றத்தினை இயலுமாக்குவதற்காகவும் அனுபவமும் உயர் செயலாற்றுகையும் உடைய பணியாளர்களைத் தக்க வைப்பதற்காகவும் ஊக்கப்படுத்தப்படுகின்றது. பதவியுயர்வுகள் செயலாற்றுகை மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்ற அதேவேளை வருடாந்த மாற்றங்கள் கிளைகளின் தேவைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இயக்க ரீதியான மாற்றத்திற்காக வழங்கப்பட்ட ஆகக்குறைந்த அறிவித்தல் காலப்பகுதி 2016


மாற்றவகை	அறிவித்தல் காலப்பகுதி
மாற்றங்கள்	2 வாரங்கள்
இராஜினாமாக்கள்	1 மாதம்
ஒய்வுபெறுதல்	3 மாதங்கள்
முடிவுறுத்தல்கள்	1-3 மாதங்கள்

ஏயரந னுநடனநசநன டில 2016 ஆம் ஆண்டில் ஊழியர்களால் வழங்கப்பட்ட பெறுமதி

அணிச் செயலாற்றுகை

தலா ஊழியர் இலாபத்தினால் அளக்கப்பட்ட வாராக ஊழியர் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது. மேலும் தலா ஊழியருக்கான வருமானமும் தொடர்ந்தும் கடந்த வருடங்களில் அதிகரித்துள்ளது. இது பயிற்சியிலும் ஒட்டுமொத்தத் திறன் அபிவிருத்தியிலும் ஏனைய ஊழியர்களின் மத்தியில் நாம் மேற்கொண்ட முதலீடுகளுக்கு சான்றாக இருக்கின்றது. தலா எண்ணிக்கையிலான ஒட்டுமொத்த அதிகரிப்பு 2012-2016 வரை 7% ஆகும்.

ஒட்டு மொத்த தலை எண்ணிக்கை



பயிற்சி வகை	நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை	பயனாளிகளின் எண்ணிக்கை	பயிற்சி மணித்தியாலங்கள்
உள்நிலை பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்	350	21,871	167,243
வெளிநிலை பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்	182	1,180	15,065
வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்	13	29	1,152
மொத்தம்	545	23,080	183,460

திறமைகளைப் பெற்றுக் கொள்ளுதல்

வங்கியின் வெற்றியானது உயர் செயலாற்றுகை மிகு ஊழியர்களை கவர்ந்திழுத்து அவர்களை தக்கவைக்கும் ஆற்றலிலேயே தங்கியுள்ளது. வங்கியின் அரசாங்க உரித்தாண்மையும் மிகவும் விரும்பப்படுகின்ற தொழில்வழங்குநர் என்கின்ற நன்மதிப்பும் வங்கிச் சேவைத்துறையிலே இளமையும் அபிலாஷையும் மிக்க திறமையுடையவர்களை கவர்ந்திழுத்து தக்கவைப்பதை வங்கிக்கு இயலுமாக்குகின்றது.

பெரு நிறுவன முகாமைத்துவத்துடன் சேர்ந்து கொண்ட மனிதவளப் பிரிவானது இடைக்கால வளர்ச்சித் திட்டத்தினை அடிப்படையாகக்

கொண்டு வங்கியின் மனிதவள தேவைப்பாடுகளை தீர்மானிக்கின்றது. இதற்கமைய முகாமைத்துவப் பயிலுநர்கள், மற்றும் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள், அரசாங்க நிறுவனங்களுக்கு பிரயோகிக்கத்தக்க சகல விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக 3 வருடங்களுக்கு ஒருமுறை கோரப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையினை பேணும் முகமாக பொருத்தமான வேட்பாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைகளும் நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்யும்போது உள்ளூரைச் சேர்ந்த தனிநபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. குழுமமானது நாடு தழுவிய பிரசன்னத்தினை கொண்டுள்ளதுடன் எழுது பணியாளர்களில் 60% மானேர் மேல்மாகாணத்திற்கு வெளியே கடமை பூரிகின்றனர். தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் ஒரு வருட தகுதிகாண் காலத்தினை நிரந்தர பதவிநிலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட முன்னர் பூர்த்தி செய்யவேண்டுமென தேவைப்படுத்தப்படுகின்றனர்.

- முகாமைத்துவப் பயிலுநர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தின் பேரில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். ஒப்பந்தக் காலம் முடிவுறும் போது அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பதவியுயர்த்தப்படுகின்றனர்.
- வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் நான்கு வருட ஒப்பந்தத்தின் பேரில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். ஒப்பந்த காலம் முடிவுறும் போது பணியாளர் தரம் 11 ற்கு தரமுயர்த்தப்படுகிறார்கள்.

வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட மனித மூலதனத் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு 700 புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யவேண்டியமை 2017ஆம் ஆண்டிற்கான வங்கியின் பிரதான பணியாகவுள்ளது. ஆட்சேர்ப்பு செய்யும் போது நாங்கள் பால்நிலை பாகுபாட்டினை பார்ப்பதில்லை. வங்கியானது கடந்த தெரிவுச் செயன்முறையின் போது ஆண் பணியாளர்களை விட அதிக பெண் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்துள்ளது. இதனை பின்வரும் பகுப்பாய்வில் இருந்து காணலாம்.

வயதுக்குழு மற்றும் பால்நிலை அடிப்படையில் 2016 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புக்கள்

	வயதுக்குழு				மொத்தம்
	18-25	26-45	46-55	56+	
ஆண்	26	133	18	–	177
பெண்	37	56	–	–	93
மொத்தம்	63	189	18	–	270

பிராந்திய மற்றும் பால்நிலை அடிப்படையில் 2016 ஆம் ஆண்டுக்கான ஊழியர் புரள்வு

பிராந்தியம்	ஆண்	பெண்	மொத்தம்
அம்பாறை	8	0	8
அருராதபுரம்	7	1	8
பதுளை	3	0	3
மட்டக்களப்பு	51	41	92
கொழும்பு	9	12	21
காலி	5	2	7
கம்பஹா	3	3	6
அம்பாந்தோட்டை	12	3	15
யாழ்ப்பாணம்	7	2	9
களுத்துறை	8	2	10
கண்டி	4	6	10
கேகாலை	7	2	9
குருநாகலை	3	0	3
மாத்தளை	8	1	9
மாத்தறை	11	8	19
மொனராகலை	6	2	8
நுவரெலிய	3	2	5
பொலன்னறுவை	3	0	3
புத்தளம்	3	0	3
இரத்தினபுரி	4	1	5
திருகோணமலை	5	3	8
வன்னி	7	2	9
மொத்தம்	177	93	270

ஊழியர்களைத் தக்க வைத்தல்

வங்கியின் ஊழியர் பெறுமதி முன்மொழிவின் பலமானது ஒப்பீட்டளவில் உயர் ஊழியர் தக்கவைப்பு மட்டங்களை வங்கி பேணுவதற்கு இயலுமாக்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான வங்கியின் ஒட்டுமொத்த ஊழியர் புரள்வு விகிதமானது 4% இனை விடக் குறைவாக காணப்பட்டது. இது உகந்த வேலைச்சூழலை வழங்குவதற்கான எமது கடப்பாட்டினையும் தொடர்ந்து இடம்பெறும் பயிற்சி மற்றும் முதலீட்டினையும் வங்கியின் கவர்ச்சிகரமான வெகுமதித் திட்டங்களையும் பிரதிபலிக்கின்றது.

வயதுக்குழு மற்றும் பால்நிலை அடிப்படையில்
2016 ஆம் ஆண்டுக்கான ஊழியர் புரள்வு

	வயதுக்குழு				மொத்தம்
	18-25	26-45	46-55	56+	
ஆண்	–	2	9	224	235
பெண்	–	18	–	115	133
மொத்தம்	–	20	9	339	368

பிராந்திய மற்றும் பால்நிலை அடிப்படையில் 2016
ஆம் ஆண்டுக்கான ஊழியர் புரள்வு

பிராந்தியம்	ஆண்	பெண்	மொத்தம்
அம்பாறை	4	0	4
அநுராதபுரம்	10	3	13
பதுளை	6	2	8
மட்டக்களப்பு	6	3	9
கொழும்பு	84	58	142
காலி	10	5	15
கம்பஹா	10	12	22
அம்பாந்தோட்டை	8	1	9
யாழ்ப்பாணம்	4	1	5
களுத்துறை	15	8	23
கண்டி	22	12	34
கேகாலை	4	1	5
குருநாகலை	12	8	20
மாத்தளை	4	4	8
மாத்தறை	11	9	20
மொனராகலை	2	–	2
நுவரெலிய	7	–	7
பொலன்னறுவை	5	–	5
புத்தளம்	4	1	5
இரத்தினபுரி	5	3	8
திருகோணமலை	1	–	1
வன்னி	1	2	3
மொத்தம்	235	133	368

**உயர் ஊழியர் தக்க
வைப்பினை வங்கி
பேணுகின்றது**

4%

ஊழியர் புரள்வு

183,460

வருடத்தின் போது
ஊழியர்களுக்கான பயிற்சி
மணித்தியாலங்கள்

சமூக மற்றும் உறவு முலதனம்

எமது உபாயமார்க்கம் மற்றும் பெறுமதி உருவாக்கத்திற்கான பொருத்தப்பாடு

வாடிக்கையாளர்
மையப்படுத்தல்

இயக்க நேர்த்தி

ஊழியர் ஈடுபாடு

நல்லாட்சி

எமது பங்கீட்டாளர்களுடன் நாம் பேணி வருகின்ற உறவானது தொடர்ச்சியான வியாபார வளர்ச்சி, சேவைப் புத்தாக்கம் மற்றும் உற்பத்தி விருத்திக்கு இன்றியமையாததாகும்.

நாம் வெற்றியினை எவ்வாறு
அளக்கின்றோம்

- எமது வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான அனுரசனையும் அங்கீகாரமும் எமது வர்த்தக ரீதியான வெற்றிக்கான அளவீடாகும்.
- வாடிக்கையாளர் திருப்திப் புள்ளிகளை முன்னேற்றுவதானது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எமது செயற்திறனுக்கான பிரதான குறிகாட்டியாகும்.
- வாடிக்கையாளர்களின் பல்வேறு வாழ்க்கைக் கட்டங்களினுடாக அவர்களை தக்கவைப்பதானது நாம் வழங்குகின்ற பரந்தளவிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளின் அளவீடாகும்.
- எமது விநியோகத்தர்களுடன் பரஸ்பரம் நலன் வழங்குகின்ற ஆக்கபூர்வமான உறவுகள்

வாடிக்கையாளர் உறவுகள்

எமது முகாமைத்துவ அணுகுமுறை

நாம் நிறைவேற்றுகின்ற ஒவ்வொன்றின் மத்தியிலும் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களே. வாடிக்கையாளர்களின் மாறி வரும் உற்பத்தித் தேவைகள் மற்றும் வங்கியுடன் எப்போது மற்றும் எவ்வாறு இடையீடு மேற்கொள்ளலாம் எனும் அவர்களின் முன்விருப்பம் போன்றவற்றினை நிறைவேற்றுவதனையே எமது வாடிக்கையாளர் பெறுமதி முன்மொழிவுகள் ஆதரமாகக் கொண்டுள்ளன.

வாடிக்கையாளர் முகாமைத்துவ
அணுகுமுறை

உற்பத்தி சேவை
வழங்கல்

அணுகலும்
உள்ளடக்கலும்

கல்வி மற்றும் நீதி
அறிவு

உற்பத்தி பொறுப்பு

வாடிக்கையாளர் விபரம்

மக்கள் வங்கி சுமார் 18 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி 80% மான நாடு தழுவிய ஊடுருவல் மட்டத்தினைக் கொண்டுள்ளது. வெவ்வேறான பாரிய வாடிக்கையாளர் தளத்தினை தீவிரமான போட்டிக்கு மத்தியிலே கவர்ந்து பேணுவதற்கான வங்கியின் ஆற்றலானது எமது சின்னத்தின் பலத்தினதும் வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள விசுவாசத்தினதும் அளவீடாகக் காணப்படுகின்றது. எமது வாடிக்கையாளர் தோற்றுப்பாடானது அதன் புவியியல் பிரதிநிதித்துவம், வயது, பொருளாதார அந்தஸ்து ஆகியவற்றில் பல்வகைமை மிக்கதாக இருப்பதுடன் எமது உற்பத்தி முதலீட்டுப் பட்டியலின் விரிவினையும் மேலும் பல்வகைமைமிகு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவையாற்றுவதற்கான எமது ஆற்றலையும் பிரதிபலிக்கின்றது.

ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி**மற்றும் சேவை வழங்கல்**

எமது உற்பத்தி முதலீட்டுப் பட்டியலின் விரிவானது எமது தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் வியாபார வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களினூடு தொடர்ச்சியான ஆதரவினை வழங்குவதற்கு எம்மை இயலுமாக்குகின்றது.

உதாரணமாக, வாடிக்கையாளர்களுக்கு நாம் சேமிப்புக்களை முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான இடத்தினை வழங்குகின்றோம்: அசையக்கூடிய, அசையாத சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான நிதியிடலை வழங்குகின்றோம். செல்வ முகாமைத்துவ தீர்வுகளையும் சேமிப்பு உற்பத்திகளையும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்குகின்றோம்.

வியாபாரத்தினைப் பொறுத்தளவில் வங்கியானது தொழில் முயற்சியாளர்கள் வியாபாரத்தினை தொடர்வதற்கு உதவி வழங்கக்கூடியதாக இருப்பதுடன் அதன் விஸ்தரிப்புக்கு நிதியிட்டு அதன் கொடுப்பனவுகளை பாதுகாப்பாக முகாமைத்துவம் செய்கின்றது

முதலீட்டு உற்பத்திகள்	நிதியினை அணுகுதல்	கொடுக்கல் வாங்கல் உற்பத்திகள்	ஏனையவை	
நுகர்வோர் வங்கிச்சேவை	<ul style="list-style-type: none"> • நடைமுறை கணக்குகள் • சேமிப்புகள் <ul style="list-style-type: none"> - இசுறு உதான - சிசு உதான - யெஸ் - வனிதா வாசனா - ஜனஜ்ய - அஸ்வென்ன - பரிநெத்த - பீப்ளஸ் ரிலாக்ஸ் - சாதாரண சேமிப்புகள் • நிலையான வைப்புகள் • அழைப்பு வைப்புகள் • வெளிநாட்டு நாணய வைப்புகள் 	<ul style="list-style-type: none"> • தனிப்பட்ட கடன்கள் • தவணைக் கடன்கள் • வீடமைப்புக் கடன்கள் • அடகுவைத்தல் 	<ul style="list-style-type: none"> • கடன்/பற்று அட்டைகள் • மொபைல்/SMS வங்கிச்சேவை • இணைய வங்கிச்சேவை 	<ul style="list-style-type: none"> • பரிசுக் கூப்பன்கள்
தொழில் முயற்சியாண்மை வங்கிச்சேவை	<ul style="list-style-type: none"> • நடைமுறை கணக்குகள் • சேமிப்பு கணக்குகள் • நிலையான வைப்புகள் 	<ul style="list-style-type: none"> • மேலதிக பற்றுகள் • தவணைக் கடன்கள் • SME கடன்கள் • அபிவிருத்தி மற்றும் சிற்றின நிதிக் கடன்கள் • வர்த்தக நிதி 		
மொத்த வங்கிச்சேவை	<ul style="list-style-type: none"> • நடைமுறை கணக்குகள் • சேமிப்பு கணக்குகள் • நிலையான வைப்புகள் 	<ul style="list-style-type: none"> • மேலதிக பற்றுகள் • தவணைக் கடன்கள் • வர்த்தக நிதி <ul style="list-style-type: none"> - ஏற்றுமதி/இறக்குமதி நிதியிடல் - கப்பலில் ஏற்றுதல் மற்றும் வங்கி உத்தரவாதம் - சர்வதேச வர்த்தக கொடுப்பனவுகளுக்கான வசதிகள் (நாணயக்கடிதம், ஏற்றுக்கொள்ளல் கடிதம்) 		
திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை	<ul style="list-style-type: none"> • பணச்சந்தை செயற்பாடுகள் • அரசாங்கப் பிணையங்களில் வர்த்தகம் • அரசாங்கப் பிணையங்களில் மீள் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் • வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள் • பெறுதி கொடுக்கல் வாங்கல்கள் (முன்னோக்கிய நாணய பரிமாற்று ஒப்பந்தங்கள்) FXswaps 			<ul style="list-style-type: none"> • முதலீட்டு வங்கிச்சேவை • கடன் மீள்கட்டமைப்பு ஆக்கம் • ஆலோசனைச் சேவைகள் • நம்பிக்கை பொறுப்பாண்மை சேவைகள்
சர்வதேச அழைப்புகள்	வெளிநாட்டு நாணய வைப்பு			<ul style="list-style-type: none"> • வர்த்தக சேவைகள் • வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள் • வெளிநாட்டு நாணய பண அணுப்புகைகள் • சர்வதேச கொடுப்பனவுகள் மற்றும் கொடுத்துத்தீர்த்தல் சேவைகள்

அணுகல் மற்றும் மாற்றங்கள்

வங்கியின் 737 கிளைகள் மற்றும் 1,358 பாடசாலை அலுவலகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள 506 ATM கள் மூலமாக வங்கியானது நாட்டிலே மிகவும் விரிவான வங்கிச்சேவை வலையமைப்பை கொண்டுள்ளது. மேலும் பீப்ளஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிஎல்சி மற்றும் பீப்ளஸ் மேர்ச்சன்ட் பிளான்ஸ் பிஎல்சி ஆகியவை முறையே 103, 11 கிளைகளை இயக்குகின்றன. நீடிக்கப்பட்ட வங்கிச்சேவை மணித்தியாலங்கள், 365 நாளும் வங்கிச் சேவையினை வழங்குதல் ஆகியவை நான்கு கிளைகளில் மேற்கொள்ளப்படுவதுடன் அதிகமான கிளைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கியினுள் செல்வதற்கான அணுகலினை வழங்குகின்றன. மேலும் வங்கியானது வங்கியின் இயங்குமுறையை மிகச்சிறப்பானதாக மாற்றும் நோக்குடன் 100 கிளைகளை புனரமைத்து தரமுயர்த்தி வருகின்ற செயல்முறையில் உள்ளது. மேலும் இதன் மூலமாக ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவமும் மேம்படுத்தப்படும். எழுது ATM கள் உபாயகரமான இடங்களில் நிலைகொண்டு இருப்பதனால் வங்கியினால் ஏனைய வங்கிகளிடம் இருந்து வருடாந்தம் 400,000 ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கவரக்கூடியதாக இருக்கின்றது.


உறுதிப்படுத்துவதற்கும் அபாயநேர்வு முகாமைத்துவத்தின் செயல்திறன் மற்றும் போதுநிலைகளை உறுதிப்படுத்துவதற்கும் உள்ளநிலை கணக்காய்வுப்பிரிவானது கிளைகளுக்கு விஜயம் செய்கின்றது.

சுயசேவை மார்க்கங்கள்

வங்கியின் இடைக்கால மற்றும் நீண்டகால உபாயமார்க்கங்களுள் சுயசேவை மார்க்கங்களில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி பல்மார்க்க அணுகுமுறை மூலமாக சேவைகளை வழங்குதல் உள்ளடங்குகின்றது. இதற்கமைய வருடத்தின் போது வங்கியானது 7 சுயசேவைக் கூடங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஒவ்வொரு கூடமும் காசு வைப்பு இயந்திரத்தினையும் ATM இனையும் கொடுப்பனவுக் கூடமொன்றினையும் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக் கொடுப்பனவுகளை செலுத்துவதை இயலுமாக்குகின்றது. வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்துவதற்கு மேலதிகமாகவும் ஒட்டுமொத்த வங்கிச்சேவை அனுபவத்தினை மேம்படுத்துவதற்கு மேலதிகமாகவும் இது சனநேரிசலையும் வரிசையில் நீண்ட நேரம் பணம் மீள்பெறுதல் ATMS களின் எண்ணிக்கை.

காத்திருக்கும் நேரத்தினையும் குறைத்து வங்கி ஊழியர் வியாபார வளர்ச்சியில் கவனம் குவிப்பதை இயலுமாக்கும். வங்கி கொண்டுள்ள வாடிக்கையாளர் அடைவின் காரணமாக எழுது வலையமைப்பில் காணப்படுகின்ற டிஜிட்டல் மார்க்கங்கள் நிதிச்சேவைகளில் காணப்படுகின்ற டிஜிட்டல் தடைகளை இணைப்பதில் பாரிய பங்களிப்பினை வழங்க முடியும். எதிர்பார்க்கப்பட்ட வங்கியின் மொபைல் செயலியின் ஆரம்பிப்பினைத் தொடர்ந்து நாம் ஒவ்வொரு கிளையிலும் ஒரு டிஜிட்டல் முகவரினை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த முகவர் வாடிக்கையாளர் கல்வியினை வசதிப்படுத்தி வாடிக்கையாளர் மத்தியில் டிஜிட்டல் வங்கிச்சேவைப் பயன்பாட்டினை பரப்புவார்.

ATMகளும் பணம் மீள்பெறுதலும்



உள்ளடக்க தன்மைமிக்க வங்கிச்சேவை நாட்டில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பல பிரதேசங்களில் அதன் வாயில்களைத் திறந்துவிட்ட முதலாவது நிதி நிறுவனம் என்கின்ற தனித்துவமான பெருமையினைக் கொண்டுள்ள வங்கியாக மக்கள்வங்கி விளங்குகின்றது. உதாரணமாக கடந்த 54 வருடங்களாக வங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கி வருகின்றது. இது பிராந்தியத்திலே இன முரண்பாடு தோன்றுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டு மன்றைய நிதி நிறுவனங்கள் பிராந்தியத்தில் நுழைவதற்கு முன்னரே கொண்டுள்ள பிரசன்னமாகும். இந்த பிராந்தியங்களில் உள்ள சகல ஊழியர்களும் மும்மொழிகளிலும் தொடர்பாடக் கூடியவர்களாக இருக்கின்ற அதேவேளை சம்பந்தப்பட்ட சந்தைப்படுத்தல் தகவல்களும் ஆவணப்பணிகளும் மும்மொழிகளிலும் அமைந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளாக உள்ள வாடிக்கையாளர்களின் சேவைகளை வசதிப்படுத்துகின்ற போது எழுது கிளைகளில் 138 கிளைகள் முச்சக்கர வண்டிகளை அலுவலகத்தினுள் கொண்டு வருவதற்கான விசேட வசதியினை கொண்டுள்ள அதேவேளை வயது முதிர்ந்தவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் எழுது சகல கிளைகளிலும் விசேட சேவைகள் வழங்கப்படுகின்றன.

சந்தை அபாயநேர்வு முகாமைத்துவத்திற்கான அணுகுமுறை

கிளைகள்

737

பாடசாலை சேமிப்பு பிர்வுகள்

1,358

வாடிக்கையாளர் தொடர்பு புள்ளிகள்

ATMs

506


சுயசேவை கூடங்கள் மற்றும்

CDMs

7

சகல கிளைகளினதும் செயலாற்றுகையானது வியாபார வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவை, கொடுக்கல் வாங்கல் நிகழ்வு நேரங்கள் மற்றும் செயலாக்கமற்ற கடன்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் பரந்தளவிலான KPI க்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக மார்க்க முகாமைத்துவ திணைக்களத்தினால் கண்காணிக்கப்படுகின்றது. காலாண்டு அடிப்படையில் கிளைகள் KPI க்களின் அடிப்படையில் தரமிடப்பட்டு உயர் செயலாற்றுகைகளை கொண்ட கிளைகள் ஊழியர் அங்கீகாரத்தினை வழங்குவதற்காக ஊக்குவிக்கப்படுகின்றன. அதேவேளை அமுலில் உள்ள உள்ளநிலைக் கட்டுப்பாடுகளின் செயல்திறன் மற்றும் போதுநிலைகளை


	சகல மாகாணங்கள்	பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிராந்தியங்கள்		
		வட மாகாணம்	கிழக்கு மாகாணம்	ஊவா மாகாணம்
கிளைகளின் எண்ணிக்கை	737	48	61	49
ATM களின் எண்ணிக்கை	506	22	37	28
முற்கொடுப்பனவுகள் (ரூ. மில்லியன்)	950,824	22,762	39,630	29,990
வைப்புக்கள் (ரூ. மில்லியன்)	1,077,812	38,031	37,868	36,776



சமூகத்தின் நன்மைகள் கிட்டாத பிரிவினரை இலக்குவைத்து விசேட உற்பத்திகளை ஆரம்பித்து வைப்பதில் வங்கி முன்னணியில் திகழ்ந்து வருகின்றது. உதாரணமாக பராயமடையாதோருக்கும் பெண்களுக்குமான மூன்று சேமிப்புக் கணக்குகளை ஆரம்பித்ததில் முன்னோடியாகத் திகழ்வதுடன் இதேபோன்ற உற்பத்திகளை ஏனைய வங்கிகள் எம்மைப் பார்த்து ஆரம்பித்துள்ள போதிலும் இந்த கவர்ச்சிமிகு பிரிவுகளில் வங்கி அதன் சந்தைநிலைகளை வெற்றிகரமாக தக்கவைத்துள்ளது.

உற்பத்திகள் ரீதியான விசேட சேமிப்புகள்

ரூபா, பில்லியன்



எமது வாடிக்கையாளர்களுக்கு

பதின்செயற்பாடாற்றுகல்

2016 ஆம் ஆண்டிலே நாடு தழுவிய வாடிக்கையாளர் திருப்திக் கணிப்பீட்டினை நடாத்துவதற்காக வங்கியானது சுயாதீனமான சந்தை ஆய்வு நிறுவனமொன்றின் சேவையினைப் பெற்றுக்கொண்டது. வாடிக்கையாளர் முன்தெரிவுகளை தெளிவாக அடையாளம் காணும் நோக்கத்துடனும் முன்னேற்றத்திற்கான பரப்புக்களை அடையாளம் காணும் நோக்கத்துடனும் இந்தக் கணிப்பீடு நடத்தப்பட்டது. மேலும் 5 புள்ளிகள் எனும் தரமீடல் அளவீட்டிலே வங்கி 4.3 எனும் தரமீடலைப் பெற்றுக்கொண்டது. சின்ன உரிமை முதல், உற்பத்தி வீச்சுகள் மற்றும் நீடுறுதித்தன்மை போன்ற காரணிகளுக்காகவே வங்கி உயர்புள்ளியினை ஈட்டிக்கொண்டது. வாடிக்கையாளர் நம்புகின்ற விடயங்கள் மேம்பாட்டுக்கான மேலதிக சாத்தியங்களை கொண்டுள்ளன. இதிலே பணியாளர்களின் பதின்செயலாற்றுகை, கிளைச்சேவைகள், சௌகரியங்கள் உள்ளடங்குகின்றன. இந்த ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டவை வங்கியின் உபாயமார்க்க செயல்முறை திட்டமிடலுக்கு இன்றியமையாத உள்ளீடுகளை வழங்கியுள்ளதுடன் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளுக்கு செயற்றிறனுடன் பதிலளிப்பதற்காக பின்வரும் செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	உபாயமார்க்கமிகு நடவடிக்கைகள்
பணியாளர்களின் பதின்செயற்பாடாற்றும் தன்மை	ஒவ்வொரு கிளை ஊழியரும் தற்போது குறைந்தது சேவை விநியோகம் தொடர்பாக இரண்டு பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்கின்றார்.
வாடிக்கையாளர் சௌகரியம்	வங்கியின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கு ஒத்திசைவாக வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் நெகிழ்வுத்தன்மையினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வங்கியானது அதன் ஒன்லைன் மற்றும் மொபைல் தளபாடங்களின் விஸ்தரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. பல அமைவிடங்களில் சுயசேவைக்கூடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கிளைச்சேவைகள்	தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வங்கி என்கின்ற நிலைக்கு மக்கள் வங்கியினை உயர்த்தும் குறிக்கோளுடன் சகல கிளைகளினதும் பௌதீக உட்கட்டமைப்புகளும் ரம்மியமான வேலைச்சூழலும் தரமுயர்த்தப்படும்.

கட்டமைக்கப்பட்ட முறையிலும் பூரணமான முறையிலும் வாடிக்கையாளர் தேவைகளை கண்டறிந்து பகுப்பாய்வு செய்து அறிக்கை யிடுவதற்காக மேம்பட்ட அறிவு ஆற்றல்களுடன் அர்ப்பணிப்பு மிக்க, வங்கியினுள்ளே செயற்படுகின்ற சந்தைப்படுத்தும் ஆய்வுப் பிரிவொன்றை நிறுவுகின்ற செயல்முறையில் வங்கி தற்போது ஈடுபட்டுள்ளது.

வாடிக்கையாளர் கல்வி

கட்டமைக்கப்பட்ட வாடிக்கையாளர் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஏனைய வடிவிலான வாடிக்கையாளர் ஈடுபாடு மூலமாக வங்கிச்சேவையில் காணப்படுகின்ற சமூக மற்றும் டிஜிட்டல் தடைகளை உடைப்பதில் நாம் இன்றியமையாத பங்களிப்பினை வகித்து வருகின்றோம். வருடத்தின் போது 76,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பங்குபற்றிய பல் விடயங்கள் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்களை அட்டவணையில் கீழே விபரிக்கப்பட்டவாறு வங்கி நடத்தியுள்ளது.

நிகழ்ச்சித்திட்டம்/முன்னெடுப்பு	குறிக்கோள்/விபரிப்பு	பிராந்தியம்/மாவட்டம்	பங்குபற்றினர் எண்ணிக்கை
பெண்களுக்கான 'வனிதா வாசனா' செயலமர்வு	பெண்களின் பாதுகாப்பு, குடும்ப போஷாக்கு, நிதி ஒழுக்கம், மனப்பாங்குகள் மற்றும் ஆளுமை விருத்தி போன்றவை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சித்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. பங்குபற்றினர் களுக்கு பெண்களுக்காக அத்துடன்/ அல்லது பராயமடையாதோருக்கான சேமிப்புக் கணக்குகளை திறப்பதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டன.	டிக்கவெல்ல	சுமார் 1,000
சிகு உதான 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டமும் 'சுஜய' செய்திப்பத்திரிகையும்	5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் தொடர்பாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அறிவூட்டுதல்	நாடு முழுவதும்	40,000 மாணவர்கள் 25,000 பெற்றோர்கள் (அண்ணளவாக)
SME வாடிக்கையாளர்களுக்கான தொழில் முயற்சியாண்மை பெருமிதம்	வங்கிச்சேவை, நிதி கணக்கீடு, நிதி முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், வியாபார உபாயமார்க்கம் மற்றும் வரிவிதிப்பு ஆகிய பரப்புக்களில் வாடிக்கையாளர்களுக்கு அறிவூட்டுதல்	கம்பஹா களுத்தறை மாத்தறை	806



மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல கிளையில் பெண்களின் பாதுகாப்பு, குடும்ப போஷாக்கு, நிதி ஒழுக்கம், மனப்பாங்குகள் மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.



அகில இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான 'சிக் உதான' 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம்.



கம்பஹா, களுத்தறை, மற்றும் மாத்தளை மாவட்டங்களில் SME வாடிக்கையாளர்களுக்கான தொழில் முயற்சியாளர் பெறுமதி நிகழ்ச்சித்திட்டம்.

உற்பத்திப் பொறுப்பு

இலங்கை மத்திய வங்கியின் தேவைப்பாடுகளுக்கு அமைவாகவே வங்கியின் வாடிக்கையாளர் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எழுது உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு பிரயோகிக்கத்தக்க விதிகளும் நிபந்தனைகளும் சகல வாடிக்கையாளர்களினாலும் தெளிவாக புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. வைப்புக்களின் மீதான வட்டி வீதங்களும் கடன்களின் மீதான வட்டி வீதங்களும் நாணயமாற்று வீதங்களும் ஏனைய கட்டணங்களும் எழுது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு நாளாந்த அடிப்படையில் இற்றைப்படுத்தப்படுகின்றன. இதேவேளை உற்பத்தி அம்சங்கள், விதிகள், நிபந்தனைகள் பற்றிய துண்டுப்பிரசுரங்களும், சிறு கையேடுகளும் வாடிக்கையாளர்களின் தெரிவுக்கு உரிய மொழியில்

வழங்கப்படுகின்றன. மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு இயையுறாமை மற்றும் உற்பத்தி மற்றும் சேவைப் பட்டியலில் தொடர்பான ஒழுங்குவிதிகளுக்கு இயையுறாமை, தன்னார்வ கோவைகள் மற்றும் ஏனைய வழிகாட்டல் களுக்கு இயையுறாமை தொடர்பான சம்பவங்கள் எவையும் நிகழவில்லை.

சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள் விளம்பரம் மற்றும் மேம்பாட்டுச் சாதனங்களை உள்ளடக்கிய வங்கியின் சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள் வங்கியின் பெரு நிறுவனத் தொடர்பாடல் கொள்கைக்கு அமைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தப்பட்ட ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள், பெரு நிறுவன நெறிகள் ஆகியவற்றுக்கு

இயையுறுவதையும் வங்கியின் சின்னத் தயாரிப்பு வழிகாட்டல்களுக்கு ஒத்திசைவதையும் உறுதிப்படுத்துகின்றன. சகல சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களும் பூரணமான பரிசீலிப்பு செயன்முறைக்கும் பல்மட்ட அங்கீகாரத்திற்கும் உட்பட்டதன் பின்னரே வெளியிடப்படுகின்றன. வருடத்தின் போது எவ்விதமான ஒழுங்குவிதிகள் தன்னார்வக் கோவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள் சம்பந்தமாக ஏனைய வழிகாட்டல்களுக்கு இயையுறாமை தொடர்பான எச்சம்பவங்களும் நிகழவில்லை.

வாடிக்கையாளர் அப்துரஹ்மான் வாடிக்கையாளர்களின் தகவல்களின் பாதுகாப்பானது வங்கிச் சேவைச் சட்டத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பணிப்புரைகளினாலும்

ஒழுங்குபடுத்தப்படுகின்றன. பின்வரும் நடவடிக்கைகள் வாடிக்கையாளர் தகவல்களின் இரகசியத்தன்மை மற்றும் அந்தரங்கத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக சகல சந்தர்ப்பங்களிலும் அமுல்படுத்தப்படுகின்றன.

- சகல ஊழியர்களும் இரகசியத்தன்மைக்கான சத்தியப்பிரமாணத்தினை எடுக்கின்றனர்.
- மின்னஞ்சல் அந்தரங்கத்திற்கான உத்தரவாதம்
- வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு ஊழியர்களின் மீதான வரையறைகளும் கட்டுப்பாடுகளும்
- கிரமமான இயைபுறல் மீளாய்வுகளும் கணக்காய்வுகளும்
- முன்றாம் தரப்பினரிடமிருந்து கணக்குத் தகவல்களை வெளிக்கூறுவதற்கான தடைகள்

வருடத்தின் போது எவ்விதமான ஒழுங்குவிதிகளுக்கும் தன்னார்வக்கோவை களுக்கும் இயைபுறமை சம்பந்தமான எவ்விதமான சம்பவங்களும் நடைபெற வில்லை.

வாடிக்கையாளர் குறைகளை கையாளுதல் கட்டமைக்கப்பட்ட வாடிக்கையாளர் முறைப்பாடுகள் மற்றும் குறைதீர்த்தல் செயல்முறையானது அமுலில் இருப்பதுடன் அது வங்கியின் இணையத்தளங்கள் மூலமாக சகல வாடிக்கையாளர்களுக்கும் தெரியப்படுத்தப்படுவதுடன் சகல கிளைகளிலும் அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்ப்பதில் வங்கி மேற்கொள்கின்ற முயற்சிகளையிட்டு வாடிக்கையாளர்கள் திருப்தியடையாத பட்சத்தில் வங்கியினதும் நிதி ஒம்புடல்மன் இனதும் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் சகல கிளைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


வங்கி 24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற வாடிக்கையாளர் துரித அழைப்பு தொலைபேசி சேவையினை இயக்கிவருவதுடன் சகல குறைபாடுகளும் பதிவுசெய்யப்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் பதிலளிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புமிட முறைப்பாடு கையாளும் பிரிவு இயக்கப்பட்டு வருகின்றது. குறைபாடுகளைப் பெற்றுக்கொண்டதும் அவை சம்பந்தப்பட்ட குறைபாடுகளை விசாரித்து பதிலாற்றுவதற்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊழியர்கள் தொடர்பான மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளும் குறைகளை வங்கியின் உள்நிலை புலன்விசாரணை மற்றும் விசாரணை திணைக்களத்திற்காக மீளாய்வுக்கும் நடவடிக்கைக்கும் ஆற்றுப்படுத்தப்படுகின்றன. இதேவேளை வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் மற்றும் குறைகள் தொடர்பான விபரங்கள் மாதாந்த கிளை முகாமையாளர் மாநாட்டின் மூலமாக எடுத்துக்கூறப்பட்டு அந்த முறைப்பாடுகளும் குறைகளும் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு

அறிவுறுத்தப்படுகின்றது. வருடத்தின்போது வங்கியானது 304 முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டு அதில் 266 முறைப்பாடுகள் வருடத்தின்போதே தீர்த்து வைக்கப்பட்டன. ஏனையவை தற்பொழுது உள்நிலை புலன்விசாரணை மற்றும் விசாரணை திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பொதுவான குறைதீர்த்தலை கையாளுவதற்கு மேலதிகமாக ATM கள் செயலிழப்பது தொடர்பான முறைப்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மத்திய ATM கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினை வங்கி நிறுவியுள்ளது. சகல செயலிழப்புகளும் கிளைக்கு முறைப்பாடு செய்யப்பட்டு குறிப்பிட்ட கால அவகாசத்தினுள் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக உறுதியான பொறிமுறையொன்று அமுலில் உள்ளது. உரிய அறிக்கையிடல் மற்றும் முனைப்பான கண்காணிப்பு ஆகியவை காரணமாக அண்மைய வருடங்களில் இவ்வாறான செயலிழப்புகளின் பாரிய வீழ்ச்சியினை வங்கி பதிவு செய்துள்ளது.

ATM செயலிழப்புகள்

செயலிழப்புகளின் எண்ணிக்கை



வியாபாரப் பங்காளர்கள்

55 வருடங்களுக்கு மேல் பரவிக் காணப்படுகின்ற எமது வரலாற்றுக் காலப்பகுதியில் எண்ணற்ற வியாபாரப் பங்காளர்களுடன் நாம் போசித்துள்ள உறவுகள் பெறுமதியை உருவாக்குவதற்கான எமது ஆற்றலினை மேம்படுத்தியுள்ளன. பொதுவான விழுமியங்கள் மற்றும் நெறிகளின் அடிப்படையில் கூட்டுவளர்ச்சியினை வசதிப்படுத்துகின்ற பரஸ்பரம் நன்மை பயக்கும் உறவுகளை வலுவாக்குவதற்கு நாம் அயராது உழைத்து வருகின்றோம் முன்னைய வருடத்துடன் ஒப்பிட்டுப் போது 2016ம் ஆண்டிலே எமது விநியோகத்தர்களுக்கு உருவாக்கப்பட்ட மொத்தப் பெறுமதியானது 20% னால் அதிகரித்து 8.6 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. வங்கியின் வியாபாரப் பங்காளர்களுள் விநியோகத்தர்களும் அடங்குகின்றனர். இவர்கள் மூலமாகவே நாம் எமது பெறுமதி உருவாக்கத்திற்குத் தேவையான உற்பத்திகளையும் சேவைகளையும் கொள்வனவு செய்கின்றோம்.

எமது உலகளாவிய அடைவை வசதிப்படுத்துகின்ற முகவர் வங்கிகள் மற்றும் பங்காளர்களிடம் பங்காளர்களின் உலகளாவிய வலையமைப்புகளிடம் இருந்தும் நாம் நடத்துரிமை உற்பத்திகளையும் சேவைகளையும் கொள்வனவு செய்கின்றோம்.

பின்வரும் தொழிற்துறை தொடர்பான சங்கங்களில் வங்கி உறுப்பினர்மையினைக் கொண்டுள்ளது:

- ஆசிய பசுபிக் கிராமிய விவசாயக்கடன் சங்கம்
- வங்கி இயைபுறல் உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை
- வரையறுக்கப்பட்ட இலங்கை நிதி ஒம்புடல்மன் (உத்தரவாதம்)
- இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம்
- இலங்கை வர்த்தக சம்மேளனம்
- வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கியாளர்கள் சங்கம் (உத்தரவாதம்)
- வங்கிச்சேவைதுறை அபாயநேர்வு தொழில்வல்லுநர்கள் சங்கம், இலங்கை
- கிளியரிங் அசோசியேட் ஒப் பேங்கர்ஸ்
- இலங்கை தொழிலாளர் சம்மேளனம்
- அசோசியேட் ஒப் பிரைமரி டீலர்ஸ்

சமுதாய ஈடுபாடு

வங்கி இயங்குகின்ற உள்ளூர் பிரதேசங்களில் உள்ள மக்களுடன் வங்கி ஆழமான உறவுகளை பேணி வருகிறது. இது இலங்கை சமுதாயங்களின் சமூகக் கட்டுமானத்தின் இன்றியமையாத ஆக்கக்கூறாக வங்கி பரிணமிப்பதை இயலுமாக்கியிருக்கின்றது வங்கியின் இருப்புக் காலம் முழுவதிலும் அது சிறப்புரிமைகள் கிட்டாத பிரதேசங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்தினை வசதிப்படுத்துவதில் இன்றியமையாத பங்களிப்பினை வகித்து வருகின்றது. பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் மேற்கொண்டு வரும் ஈடுபாடுகள் மூலமாகவும் நிதி உள்ளடக்கத்தினை விஸ்தரிப்பதன் மூலமாகவும் தொழில்முயற்சியாண்மையினை மேம்படுத்துவதன் மூலமாகவும் வங்கி இதனை மேற்கொண்டு வருகின்றது. வங்கியின் சமுதாய உதவியானது அதன் இயக்கங்களின் பின்வரும் அம்சங்களில் இருந்து தோன்றுகின்றது.

- தொழில் முயற்சியாண்மையினை விருத்தி செய்தல்
- கடனினை அடிப்படையாகக்கொண்ட சமுதாய அபிவிருத்தி
- தொடர்ந்து இடம்பெறும் CSR முன்னெடுப்புகள்

**தொழில்முயற்சியாண்மையினை
விருத்தி செய்தல்**

சிற்றின நிதியிடலில் முன்னோடி என்கின்ற ரீதியில் வங்கியானது பொருளாதாரத்தின் அடிமட்டத்திலே தொடர்ந்து இடம்பெறுகின்ற ஈடுபாட்டினை பேணி வருகின்றது. வங்கியானது ஆற்றல் உருவாக்கல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தி வருவதுடன் அதன் விரிவான வலையமைப்புக்களினூடே நிதிக்கான அணுகலினையும் வழங்கி வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழே வாழுகின்ற தனி நபர்களை வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் அடையாளம் கண்டு அவர்களின் வியாபார முகாமைத்துவ திறன்கள், நிதி அறிவு மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றினை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற விரிவாக ஆற்றல் உருவாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துகின்றது (அவர்கள் ஆர்வம் கொண்டால்) பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் வங்கியின் ஊழியர்களினால் நடத்தப்படுவதுடன் கருத்துக்களை உருவாக்குவதற்கும், அறிவினை பகிர்வதற்கும், நிதி ஒழுக்கத்தினை போதிப்பதற்கும் செயற்திறன் மிகு தளத்தினை வழங்குகின்றது. பங்குபற்றுனர் தொழில் முயற்சியாண்மை, சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதை வசதிப்படுத்துவதற்காக 25,000/- கடனின் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இறுதியில் வழங்கப்படுகின்றது. வங்கியின் சிற்றின நிதியிடல் உத்தியோகத்தர்கள் இந்த தனிநபர்களுடன் தொடர்ச்சியான

ஈடுபாட்டினை பேணி முயற்சியின் வெற்றியினை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ச்சியான உதவியினையும் பயிற்சியினையும் வழங்குகின்றனர்.

சாத்தியமுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் மீதான கவனக்குவிப்பானது வங்கியானது பெண்களை நேரடியாக வலுப்படுத்துவதற்கு வங்கியை இயலுமாக்கி இருப்பதுடன் இவர்களுக்கு மாற்று வருமான மூலத்தினை வழங்கி இந்தக் குடும்பங்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பினை வழங்குகின்றது. 2016 முடிவில் உள்ளவாறாக வங்கியானது 341 சிற்றின கடன் வாடிக்கையாளருக்கு உதவி வழங்குவதில் ஈடுபட்டு இருந்தது.

**சமுதாய அபிவிருத்தி அடிப்படையிலான
கடன் வழங்கல்**

வங்கி சொந்தமாக வழங்குகின்ற கடன்களுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட தொழிற்துறை பிரிவுகளுக்கு உதவி வழங்குவதற்காகவும், சமூக நலன்களை வழங்குவதற்காகவும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுடன் பங்காண்மையை அமைத்துள்ளது (மீள் நிதியிடல் திட்டங்கள் மூலமாக). இந்தக் கடன்கள் அடிப்படையிலே SME அபிவிருத்திப் பிரிவின் மூலமாகவும் வங்கியின் அபிவிருத்தி மற்றும் சிற்றின பிரிவின் மூலமாகவும் வழங்கப்பட்டு தொழில்வாய்ப்பினை உருவாக்குவதற்கும், குடிசைக் கைத்தொழிலுக்கு ஆதரவு வழங்குவதற்கும் நாட்டின் விவசாயத்துறைக்கு ஆதரவு வழங்குவதற்கும் பங்களிப்பு வழங்குகின்றது.

	2016 டிசம்பரில் உள்ளவாறானது			
	வங்கியினால் நிதியிடப்பட்டது		மீள்நிதியிடல் திட்டங்களில் மூலமாக நிதியிடப்பட்டது	
	கடன்களின் எண்ணிக்கை	நிலுவையாக உள்ள தொகை (ரூபா. மில்லியன்)	கடன்களின் எண்ணிக்கை	நிலுவையாக உள்ள தொகை (ரூபா. மில்லியன்)
விவசாயம்	11,237	2,692.67	7,108	5,525.99
வர்த்தகம்	14	0.59	1,084	205.22
நுகர்வு	2	0.08	5	0.30
நிதி	-	-	24	2.27
வீடமைப்பு மற்றும் சொத்து	3	0.15	8	0.30
கைத்தொழில்	1,764	53.16	612	82.64
ஏனைய பொருளாதார நடவடிக்கைகள்	32,530	4,150.40	7,299	435.89
சேவைகள்	105	6.11	138	7.56
சுற்றுலாத்துறை	-	-	10	5.51
மொத்தம்	45,655	6,903.17	16,288	6,265.68

பெருநிறுவன சமூகபொறுப்பு



7வது வருடமாக தொடர்ச்சியாக மக்கள் வங்கி நவம் பெரஹுவிறகு 2016 ஆம் ஆண்டிலும் அனுசரணை வழங்கியது.



மொனராகலை மாவட்டத்தில் ஆதிமலை வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மக்கள் வங்கியின் கிறிஸ்தவ சங்கம் வழங்குகின்றது.



மக்கள் வங்கியின் பெளத்த சங்கத்தினால் நாடு முழுவதும் பாடசாலை புத்தகங்கள் கருத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. 7000 மாணவர்கள் இதனால் நன்மையடைந்த அதேவேளை கொடைகளுக்காக சுமார் 4 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது.



மக்கள் வங்கியின் முஸ்லிம் மஜ்லிஸினால் மட்டக்களப்பு பிரதேசத்தின் ஏறாவூரிலே வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு வறிய குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.



மக்கள் வங்கியின் இந்து சங்கத்தினால் மத்துகமவில் வித்தியா மண்டபமானது உருக்கினால் நிர்மாணிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் வசதிகள் அற்ற மாணவர்களின் கல்வித்தேவைகளுக்கு உதவுமுகமாக மேலும் சமய மற்றும் பண்டிகை முன்னெடுப்புகளை கொண்டாடுமுகமாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முகமாக வங்கியானது எண்ணற்ற பெரு நிறுவன சமூக பொறுப்பு முன்னெடுப்புகளில் ஈடுபடுகின்றது. வங்கியின் பெளத்த சங்கம், இந்து சங்கம், கிறிஸ்தவ சங்கம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகிய ஊழியர் சங்கங்களின் மூலமாக நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. வருடத்தின் போது இவ்வாறான சமுதாய நலன்புரி கருத்திட்டங்களில் வங்கி 40.3 மில்லியன் ரூபாயினை முதலீடு செய்தது. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


கல்வி	கலாசாரம் மற்றும் கலை	ஏனைய நடவடிக்கைகள்
<ul style="list-style-type: none"> தொடர்ச்சியாக 20வது வருடமும் வசதிகளற்ற பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 7,000 மாணவர்களுக்கு உதவும் முகமாக பாடசாலை புத்தகங்களும் எழுதுகருவிகளும் விநியோகிக்கப்பட்டன. மத்துகமவில் உருக்கிலான மண்டபத்தினை நிர்மாணித்தமை போன்ற பாடசாலை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி பொது வசதிகளை விருத்தி செய்தல் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி நூல்களை நன்கொடையாக வழங்குவதன் மூலமாக சமயக்கல்விக்கு பங்களிப்பு வழங்குதல் எண்ணற்ற அனுசரணை மற்றும் நூல் கொடைகளுக்கான கருத்திட்டங்கள் 	<ul style="list-style-type: none"> வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி எசல பெரஹுவிற்கு தொடர்ச்சியாக 11வது வருடமும் பிரதான அனுசரணையாளராக இருத்தல் உள்ளூரிலே சமயச்செயற்பாட்டுக்காக எண்ணற்ற பங்களிப்புகளும் அனுசரணையும் கலாசார மையங்களை நிர்மாணித்தல் நாடகங்கள், மற்றும் இசைக்கச்சேரிகள் நடத்துதல் உள்ளடங்கலாக கலாசார செயற்பாடுகளுக்கான அனுசரணை 	<ul style="list-style-type: none"> அநுராதபுரம், இரத்தினபுரி, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வறிய குடும்பங்களிற்காக 5 வீடுகள் மொத்தம் 7.5 மில்லியன் ரூபாயில் நிர்மாணிக்கப்பட்டன. வரட்சி வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களுக்கான உதவி முச்சக்கரவண்டிகள், ஊன்றுகோல்கள் மற்றும் துப்பரவு பொருட்கள் ஆகியவற்றினை நன்கொடையாக வழங்குதல் உள்ளடங்கலாக அங்கவீனமாக நபர்களுக்கான உதவி

விநியோகச் சங்கல் பங்களாளர்கள்

வங்கியின் விநியோகத்தவர்களின் வீச்சானது பொருட்களின் விநியோகஸ்தர்கள் முதல் வளவுகளை விநியோகிப்போர், பயன்பாட்டுச்சேவைகளை வழங்குவோர், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சொத்து விநியோகிப்போர் வரை பரவிக் காணப்படுகின்றது. விநியோகத்தர்களைத் தெரிவுசெய்யும் செயன்முறையானது சபை அங்கீகரித்த முறைசார் கேள்விகோரல் செயல்விதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. புதிய விநியோகத்தர்கள், புதுக் கேள்விகளைக் கோருவதன் மூலம் மதிப்பீட்டுச் செயன்முறையினை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பதிவுசெய்யப்படு கின்றனர். இந்த மதிப்பீட்டுச் செயன்முறையில் தர பரிமாணங்கள், செலவு தார்பரியங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொழில் ஒழுங்குவிதிகளுக்கு இயையுறுதல் ஆகியன உள்ளடங்குகின்றன. தற்போது வங்கியானது அதன் விநியோகச் சங்கலியினை கைகளினால் முகாமைத்துவம் செய்து வருவதுடன் இலத்திரனியல் விநியோக முகாமைத்துவ முறைமைக்கு நகர்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றது. இது வினைத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் பதிற்செயற்பாடு ஆற்றுவதில் செயற்திறன், கிளை மட்டத்தேவைப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்தச் செயன்முறையானது இலத்திரன் இருப்பு முறைமையினையும் இலத்திரனியல் கேள்விகோரும் முறைமையினையும் ஆரம்பித்து வைப்பதனை உள்ளடக்கும்.

வங்கி அதன் விநியோகத்தர்களுடன் கொண்டுள்ள ஈடுபாட்டின் மட்டமானது கிரம மானதாக அல்லது கீழே காட்டப்பட்டுள்ளவாறு எமது இயக்கங்களின் சார்பளவிலான முக்கியத்

துவத்தில் தங்கியுள்ளதாக அமையலாம். 2016 ஆம் ஆண்டிலே விநியோகத்தர்களுக்கு செலுத்தப்பட்ட மொத்த கொடுப்பனவுகளில் 95% மானவை உள்ளாட்டுத் தரப்பினருக்கானதாகவே அமைந்திருந்தன.



உலகளாவிய பங்களாளர்கள்

வங்கியின் உலகளாவிய அடைவானது 49 முகவர் வங்கிகள் மற்றும் 72 பரிமாற்று இல்லங்கள் ஆகியவற்றின் வலையமைப்பின் மூலமாக வசதிப்படுத்தப்படுகின்றது. இவர்கள் மூலமாக நாம் உலகம் முழுவதிலும் 108 நாடுகளில் எமது பிரசன்னத்தை உருவாக்கி இருக்கிறோம். எமது முகவர் வங்கிகள் உலகின் பாரிய நிதி நிதிவனங்களின் உள்ளவையாக அமைந்திருப்பதுடன் எமது பரிமாற்ற இல்லங்கள் வெளிநாட்டில் பணிபுரியும்

இலங்கை ஊழியரின் பண அனுப்புகைகளை வசதிப்படுத்தும் பங்களாளர்களாக இருக்கின்றனர். இந்த பங்களாளர்கள் பரிபூரணமான மதிப்பீட்டு செயன்முறைகளைத் தொடர்ந்து தெரிவு செய்யப்படுவதுடன் கொடுக்கல் வாங்கல்கள் விரிவான உடன்படிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவதுடன் இரண்டு தரப்பினரிடம் இருந்தும் தெளிவாக வரையறுக்கப்பட்ட கடப்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

**ஐரோப்பா**

Banca Nazionale del Lavoro SpA, (BNL) Rome
 Bank of Ceylon, London
 Bank of Cyprus Public Company Ltd., Nicosia
 Barclays Bank PLC, London
 BHF Bank Aktiengesellschaft, Frankfurt am Main
 BNP Paribas SA, Paris
 Budapest Bank RT, Budapest
 Commerzbank AG, Frankfurt am Main
 Credit Suisse, Zurich
 Czeskoslovenka Obchodna Banca AS, Bratislava
 Danske Bank A/S, Copenhagen
 Deutsche Bank AG, Frankfurt am Main
 Gorenjska Banka DD, Ljubljana
 HSBC Bank PLC, London
 ING Bank NV, Amsterdam
 ING Belgium SA/NV, Brussels
 Intesa Sanpaolo SpA, Milano
 Komerčni Bank NA, Prague
 MKB Bank ZET, Budapest
 National Westminster Bank PLC, London
 Natixis, Paris
 Nordea Bank AB (Publ), Stockholm
 Nordea Bank Norge ASA, Oslo
 Raifaizen Bank, Vienna
 SEB Bank, Tallinn
 SEB Bank, Vilnius
 Skandinaviska Enskilda Banken AB (Publ), Stockholm
 Societe Generale, Paris
 Sparkasse Kolnbonn, Cologne
 Svenska Handelsbanken AB (Publ), Stockholm
 UBAE S.P.A, Rome
 UBAF, Paris
 UBS AG, Zurich
 Ukrexim Bank, Kiev
 Unicredit Bank Austria AG, Vienna
 Unicredit Bank, Sofia
 UniCredito Italiano SpA, Milan
 Zagrebacka Banka DD, Zagreb
 Zurcher Cantonale Bank, Zurich

வட அமெரிக்கா

Bank of Montreal, Montreal
 Bank of Nova Scotia, Montreal
 Canadian Imperial Bank of Commerce, Toronto
 Citibank NA, New York
 Deutsche Bank Trust Company Americas, New York
 Habib American Bank, New York
 HSBC Bank USA NA, New York
 JP Morgan Chase Bank NA, New York
 Mashreq Bank PSC, New York
 Standard Chartered Bank, New York
 Wells Fargo Bank NA, USA

தென் அமெரிக்கா

Banco de Chile, Santiago
 Banco Santander Brazil SA, Sao Paulo
 BBVA Banco Continental, Lima
 Deutsche Bank, Sao Paulo

ஆபிரிக்கா

ABSA Bank Ltd., Johannesburg
 Bank Misr, Cairo
 Barclays Bank of Kenya Ltd., Nairobi
 Citi Bank – Abidjan
 Mauritius Commercial Bank Ltd – Port Louis
 National Bank of Egypt, Cairo
 Nedbank Ltd., Johannesburg

ஆசியா

Axis Bank Ltd., Mumbai
 Bank for Foreign Trade – Hanoi
 Bank of Ceylon, Chennai
 Bank of China, Shanghai
 Bank of Communications Co. Ltd., Shanghai
 Bank of Maldives, Malé
 Bank of Tokyo Mitsubishi UFJ Ltd., Tokyo
 China Construction Bank, Beijing
 China Development Bank, Shanghai
 CIMB Bank Ltd., Kuala Lumpur
 DBS Bank Ltd., Singapore
 Exim Bank of Korea, Seoul
 Export Import Bank of China, Beijing
 Hana Bank, Seoul
 HSBC Bank, Hong Kong

ICICI Bank Ltd., Mumbai
 Industrial Bank of Korea, Seoul
 Mashreq Bank PSC, Mumbai
 MCB Bank Ltd., Karachi
 Mizuho Corporate Bank Ltd., Tokyo
 Nepal Bank Ltd., Kathmandu
 Oversea-Chinese Banking Corp. Ltd., Hong Kong
 Oversea-Chinese Banking Corp. Ltd., Kuala Lumpur
 Oversea-Chinese Banking Corp. Ltd., Singapore
 Pubali Bank Ltd., Dhaka
 Rupali Bank Ltd., Dhaka
 Standard Chartered Bank, Khartoum
 Standard Chartered Bank (Pakistan) Ltd., Karachi
 Standard Chartered Bank, Dhaka
 Standard Chartered Bank, Kathmandu
 Standard Chartered Bank, Tokyo
 State Bank of India, Chennai
 Sumitomo Mitsui Banking Corporation, Tokyo
 UBAF, Singapore
 Woori Bank, Hanoi

ஓசியானியா


ANZ National Bank Ltd., Wellington
 Australia & New Zealand Banking Group Ltd., Melbourne
 National Australia Bank Ltd., Melbourne
 Westpac Bank PNG Ltd. – Port Moresby
 Westpac Banking Corporation, Suva

மத்திய கிழக்கு

Ahli United Bank, Kuwait City
 Al Rajhi Banking & Investment Corp – Riyadh
 Bank Dhofar, Ruwi
 Bank of Bahrain and Kuwait, Manama
 Bank Muscat SAOG, Ruwi
 Byblos Bank SAL, Beirut
 Commercial Bank of Dubai PSC, Dubai
 Commercial Bank of Qatar, Doha
 Doha Bank, Doha
 Emirates NBD Bank PJSC, Dubai
 Jordan Islamic Bank, Amman
 Mashreq Bank PSC, Dubai
 National Bank of Abu Dhabi, Abu Dhabi
 National Bank of Oman SAOG, Muscat
 UBAE S.P.A., Dubai
 United Bank Limited, Dubai

புலமை முலதனம்

எழுது உபாயமார்க்கம் மற்றும் பெறுமதி உருவாக்கத்திற்கான பொருத்தப்பாடு



புலமை முலதனமானது பல வருடங்களாக பேணப்பட்டு கூட்டு அறிவு முறைமைகள் மற்றும் செயல்முறைகளை உள்ளடக்குகின்றது.

நாம் வெற்றியினை எவ்வாறு அளக்கின்றோம்

- வங்கியின் புலமை முலதனம் மற்றும் சின்னப் பெறுமானத்திற்கு விருதுகளும் பாராட்டுக்களும் தரமிடல்களும் சான்றாக இருக்கின்றன.
- வங்கியின் நாளாந்த இயக்கங்களுக்கு ஆகக்குறைவான இடையூறுகள் ஏற்படுவது அதன் முறைமைகளின் உறுதிப்பாடு மற்றும் வலு ஆகியவற்றுக்கான சான்றாக இருக்கின்றது.

வங்கியின் செயல் நேர்த்தி

வங்கியானது தொடர்ந்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. இது வங்கியின் இயக்கங்களின் சகல அம்சங்களிலும் செயல்நேர்த்தியினை அடைந்து கொள்வதற்கான வங்கியின் கடப்பாட்டினையே பிரதிபலிக்கின்றது. 2016ஆம் ஆண்டிலே செயல் நேர்த்திக்கான பிரதான பரப்புக்குள் சேவை விநியோகம் நீடுறுதித்தன்மை மற்றும் சின்னப்பெறுமதி ஆகியவை கீழே பட்டியலிடப்பட்டவாறு அமைந்துள்ளன.



2016 ஆம் ஆண்டு சிறந்த வங்கிச்சேவை குழுமம் - 2016ஆம் ஆண்டு கீர்த்திமிக்க உலக நிதி வங்கிச்சேவை விருதுகளின் போது வழங்கப்பட்டது.



தொடர்ச்சியாக 10வது வருடமான வங்கிச்சேவை வழங்குநர் விருதினை SLIM நல்சென் மக்கள் விருதுகளின் போது 2016 இல் வங்கி பெற்றுக்கொண்டது



மிக நிலையான வங்கி 2016 இலங்கை விருதானது உலக நிதி வங்கிச்சேவை விருதுகளின் போது வழங்கப்பட்டது.



மக்கள் வங்கியின் YES சேமிப்புக்கணக்கானது 2016 SLIM சின்ன செயல் நேர்த்தி விருதுகளின் போது உலக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



தொடர்ச்சியாக 10வது வருடமாக வருடத்திற்கான சேவைச்சின்ன விருது இது 2016 இது SLIM நல்சென் மக்கள் விருதுகளின் போது வழங்கப்பட்டது.



தெற்காசிய கணக்காளர்கள் சம்மேளனம் (SAFA), 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த வருடாந்த அறிக்கை விருது மற்றும் SAARC பெருநிறுவன ஆளுகை வெளிக்கூறுல்களுக்கான விருது 2ஆம் தரம்



ஐரோப்பிய எனும் கீர்த்தி வாய்ந்த சர்வதேச நிதி மற்றும் சஞ்சிகையானது இலங்கை மக்களுக்கு கடந்த 5 தசாப்தங்களுக்கு மேல் சேவையாற்றி அவர்களின் நிதி மற்றும் வங்கிச்சேவைத் தேவைகளை பூர்த்தி செய்தமைக்காக மக்கள் வங்கியை அண்மையிலே கௌரவித்து 2016 ஆம் வருடத்திற்கான வங்கி எனும் விருதினை வழங்கியுள்ளது.

இயற்கை முலதனம்

எமது உபாயமார்க்கம் மற்றும் பெறுமதி உருவாக்கத்திற்கான பொருத்தப்பாடு



ஒரு சேவை நிறுவனம் என்கின்ற ரீதியில் நாம் சுற்றுச்சூழல் மீது ஆகக் குறைவான தாக்கத்தை கொண்டுள்ளோம் என்பதை நாம் புரிந்து கொண்டு எமது விரிவான வாடிக்கையாளர் தளத்தின் மத்தியிலே நிலையான நடைமுறைகளை செயற்திறனுடன் பரப்புவதற்காக நாம் நிலைபெற்றுள்ளோம்.

நாம் வெற்றியை எவ்வாறு அளக்கின்றோம்

- எமது இயற்கை வள நுகர்வின் தீவிரமான விகிதாசாரங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் எமது இயக்கங்களின் சுற்றுச்சூழல் காலடித்தடத்தினை குறைப்பதற்கான எமது கடப்பாட்டிற்கான அறிகுறியாக இருக்கின்றது.
- காகிதமற்ற வங்கிச்சேவை போன்ற முன்னெடுப்புக்களை ஏற்று நடைமுறைப்படுத்துவதன் மூலமாக எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் பசுமை நடைமுறைகளை அதிகரித்த அளவில் பரப்புவதல்

எமது முகாமைத்துவ அணுகுமுறை மக்களின் பசுமைத் தூடிப்பு

2016 ஆம் ஆண்டிலே மக்களின் பசுமை நாடித்துடிப்பு என்கின்ற பரிபூரணமான சுற்றுச்சூழல் நீடுறுதிக் கொள்கையினை அமுல்படுத்தியதன் மூலமாக வங்கி அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தினை அளந்து, முகாமைத்துவம் செய்து, கட்டுப்படுத்துவதற்கான அதன் பயணத்தில் காலடி எடுத்து வைத்தது.

இந்த பிரமாண்டமான பொறுப்பிற்கு காபன் கன்செய்டிங் கம்பனி என்கின்ற முன்னனி நீடுறுதித்தன்மை தீர்வு வழங்குனர் உதவி வழங்கியது.

முதற்படியாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முதல் பிராந்திய அலுவலகங்கள் வரை ஒட்டுமொத்த கிளை வலையமைப்புகளையும் உள்ளடக்குகின்ற சகல பிரிவுகளையும் ஊடறுத்து செல்கின்ற

நிலையான கட்டமைப்பினை வங்கி அமுல்படுத்தியது. இந்தச் சட்டகமானது சகல பிரதான இயக்க மட்டங்களிலும் நிலையான அணிகளை உருவாக்கியதை உள்ளடக்கி இருந்தது. இவை வங்கியின் சுற்றுச்சூழலையும் சமூக முன்னெடுப்புக்களையும் முகாமைத்துவம் செய்யும். இவர்கள் அனைவரும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலை குழுவுக்கு இப்பொழுது அறிக்கையிடுகின்றனர்.



பணிப்பாளர் சபை

பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்

மத்திய நிலைக் குழு

CSC பிரதிநிதிகள்

பிராந்திய நிலை உத்தியோகத்தர்கள்

கிளை நீடுறுதி உத்தியோகத்தர்கள்

இந்தக் கொள்கையினை முன்னெடுப்பதற்காக மக்கள் வாங்கியானது அதன் நிறுவன இயக்கங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்ற பச்சை வாயுவினை குறைப்பதில் கவனம் குவிப்பதற்கு கடப்பாடு கொண்டுள்ளது. இதற்காக வங்கியின் காபன் காலடித்தடத்தினை செயற்றிறன் மிக முறையில் அளந்து முகாமைத்துவம் செய்து கட்டுப்படுத்துவதற்காக விரிவான காபன் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவே உலகளாவிய ரீதியில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் ஓட்டுமொத்த சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தினை அளந்து கண்காணித்து குறைப்பதற்கான முறையாக காணப்படுகின்றது. காபன் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டமானது 3 வருட காலப்பகுதியிலே முறைமை வாங்கி ரீதியில் திட்டமிடப்பட்டு வங்கியின் இயக்க ரீதியான வெளியேற்றல்களை குறைப்பதற்கு உதவுவதற்காக வங்கியின் பிரதான பிரிவுகள் அனைத்திலும் காபன் முகாமைத்துவத் திட்டங்களை நிறுவுவதை உள்ளடக்குகின்றது. மக்கள் வாங்கி சுற்றுச்சூழல் நிலை பற்றி விசேட பயிற்சிகளையும் விழிப்புணர்வு அமர்வுகளையும் வசதிப்படுத்தியுள்ளது. நிலையான கட்டமைப்பு மத்திய நீடுறுதித்தன்மைக் குழுவினராக நடைபெறுகின்ற சுற்றுச்சூழல் முன்னெடுப்புக்களும் பிரதான தலைமை அலுவலக திணைக்களத்தினையும் 737 கிளை வலையமைப்புக்களில் பரவிக்காணப்படுகின்ற பிராந்திய மற்றும் கிளை நிலையான உத்தியோகத்தர்களுக்கும் தெரிவு செய்து உள்ளது.

மதிப்பீடுகள் WRI/WBCSD GHD மரபொழுங்கு மற்றும் ISO 14064-1 நியமம் ஆகியவற்றிற்கு அமைவாகவும் 2016 பஞ்சாங்க வருடத்திற்கான மக்கள் வாங்கி தலைமை அலுவலகத்திற்கான நோக்குஎல்லை 1 மற்றும் நோக்குஎல்லை 2 காபன் காலடித்தட நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் வருடத்தின் அங்கமாகவும் நடத்தப்பட்டன.

சக்தி

வங்கியின் சக்தித் தேவைப்பாடுகளில் மிகப் பெரும்பான்மையானவை தேசிய சக்தி வளங்களில் இருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன. வங்கியின் காலடித்தடத்தின் 45% மானது மின்சாரப் பாவனையில் தங்கியுள்ளது. மின்சார நுகர்விலிருந்து வெளியேற்றப்படுபவை 2015 முதல் 2016 வரை தொடர்ந்தும் மாறிலியாகக் காணப்பட்டதுடன் 2016ம் ஆண்டிலே தலைமை அலுவலகத்தின் சக்தி நுகர்வானது 2,118,800 kWh ஆகக் காணப்பட்டது. இந்த காலடித்தடத்தின் ஒரே விதமான தன்மைக்கு 2016ம் ஆண்டில் தலைமை அலுவலக வளவிலில் நடைபெற்ற முக்கியமான கருத்திட்டங்கள்/நிகழ்வுகள் காரணமாக அமைந்திருக்கலாம். - நான்கு தளங்கள் புதுப்பிக்கப்பட்டு புதிய குளிர்சாதனக் கருவிகள் முறைமைகளை கொண்டு பொருத்தப்பட்டுள்ளன தலைமை அலுவலகத்திலே இடம்பெற்ற வங்கியின் வருடாந்த வைபவங்கள் ஜூலை மாதத்திலே பெருமளவு வைபவ ரீதியான ஒளிபூட்டல்களை பயன்படுத்தியிருந்தது தலைமையகத்தில் இயங்கி வந்த தகவல் தொழில்நுட்ப மையமானது தலைமை அலுவலகத்தின் 1ம் மாடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. எனவே ஓட்டு மொத்த மின்சார காலடித் தடமானது வருடாந்த அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சக்தி வினைத்திறனை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான தனிப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுள் பின்வருவன உள்ளடங்குகின்றன ஆனால் இவற்றிற்கு மாத்திரம் அவை வரையறுக்கப்பட்டதல்ல.

- தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் சூரியசக்தி பயன்பாடு
- CFL மற்றும் LED மின்குமிழ்கள் போன்ற சக்தியினை விரயமாக்காத ஒளிபூட்டல் முறைமைகளின் பயன்பாடு
- தேவையற்ற விளக்குகளை அணைத்தல்
- இன்வேட்டர் தொழில்நுட்பத்துடன் சக்தியினை சேமிக்கின்ற குளிர் பதன முறைகளுக்கு மாறுதல்
- விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் உள்ளநிலை தொடர்பாடல்கள் மூலமாக சக்திப் பாதுகாப்பு பற்றி ஊழியர்களை அறிவூட்டி ஈடுபடுத்துதல்.

முன்னே செல்கையில் வங்கியானது மீள் புதுப்பிக்கத்தக்க வலுப்பிறப்பாக்க மூலங்களுக்கு முறைமை வாங்கி வகையில் நகர்வுகள் மூலம் சுவட்டு எரிபொருளில் தங்கியிருப்பதை குறைப்பதற்கு எண்ணியுள்ளது. வங்கியின் குறுகிய மற்றும் இடைக்கால திட்டங்கள் அதன் கிளைகளுக்கு சூரியசக்தித் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது.

கழிவு

வங்கியின் இயக்கங்களில் இருந்து உருவாக்கப்படுகின்ற கழிவுகளின் பிரதான வகைகளில் கடதாசி, உணவு, பிளாஸ்டிக், மின்சாரக்கழிவுகள் மற்றும் கண்ணாடிக் கழிவுகள் உள்ளடக்குகின்றன. வங்கி தற்போது கழிவுகளை நிறக்குறியீடு இடப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வேறுபிரித்து சுற்றுச்சூழலின் மீதான தாக்கத்தினை குறைப்பதை உறுதிப்படுத்த திட்டங்களை தீட்டி வருகின்றது. இந்த தராதரங்களுக்கு இயைபுறுவதானது வங்கியானது அதன் கழிவு அகற்றலினை கண்காணிப்பதற்கான களப்பணிகளை அனுமதிக்கும் என்பதுடன் கழிவுகளை

அறிக்கையிடல் பரப்பெல்லை	வாயு வெளியேற்ற முலம்	வாயு வெளியேற்ற ஆக்கக்கூறு	வாயு வெளியேற்ற மொத்தம் (tCO ₂ e)
பரப்பெல்லை 1- நேரடி வாயு வெளியேற்றம்	நிலையான எரிதல்	மின்பிறப்பாக்கி எரிபொருள் மற்றும் திரவப் பெற்றோல் வாயு (LP gas) நுகர்வு	65.19
	அசையும் எரிதல்	வங்கிக்குச் சொந்தமான வாகனங்களின் எரிபொருள் நுகர்வு	572.61
	கசிவினால் தப்பி வெளியேறும் வாயு	A/C உறைகுளிர்நட்டி மற்றும் தீயணைப்பு CO ₂ கசிவுகள்	585.54
பரப்பெல்லை 1 மொத்த வாயு வெளியேற்றம்			1,223.34
பரப்பெல்லை 1- நேரடி வாயு வெளியேற்றம்	கொள்வனவு செய்யப்பட்ட மின்சாரம்	மின்சார நுகர்வு	1,037.97
	பரப்பெல்லை 2 மொத்த வாயு வெளியேற்றம்		1,037.97
மொத்த நோக்கெல்லை 1 நோக்கெல்லை ரூ 2 மக்கள் வாங்கியின் காபன் தடம்			2,261.31

மதிப்பீட்டிலிருந்து கண்டறிந்தவற்றின் அடிப்படையில் மக்கள் வாங்கியானது சுற்றுச் சூழலில் ஏற்படும் தாக்கத்தினைக் குறைப்பதற்காகச் செயற்படுகையில் பின்வரும் பிரதான பரப்புகளில் கவனம் எடுக்கும்.

- சக்தி
- கழிவு
- உற்பத்திகளும் சேவைகளும்

அகற்றும் போது உருவாக்கப்படுகின்ற பச்சைவீட்டு வாயு விளைவுகளை துல்லியமாக மதிப்பிடுவதையும் இயலுமாக்கும். கடதாசி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அங்கீகரித்த 3ஆம் தரப்பு மீள்சுழற்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டு வங்கியானது தொடர்ந்தும் கடதாசி நுகர்வினை குறைப்பதிலே கடப்பாடு கொண்டுள்ளதுடன் பின்வரும் முன்னெடுப்புக்கள் மூலமாக அதன் பங்கீடுபாட்டாளர்களுடன் தொடர்ச்சியாக ஈடுபாட்டினை மேற்கொண்டு வருகின்றது.

- தொடர்பாடலுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஊக்குவித்தல்
- இரண்டு பக்கங்களிலும் அச்சிடல் மற்றும் சாத்தியமான போது கடதாசிகளை மீள்ப பயன்படுத்துதல்
- இலத்திரனியல் மற்றும் மொபைல் தளங்களின் மூலமாக கடதாசியற்ற வங்கிச்சேவையினை ஊக்குவித்தலும் வங்கியின் டிஜிட்டல் மயமாக்க செயற்பாடுகளில் அங்கமாக சுயவங்கிச்சேவை பிரிவுகளை ஊக்குவித்தலும்

உற்பத்திகளும் சேவைகளும்

வங்கி மிக விரிவான வாடிக்கையாளர் அடைவினைக் கொண்டுள்ளமையால் கணிசமான வாடிக்கையாளருக்கு வங்கி நீடுறுதித்தன்மையில் சிறந்த நடைமுறையினை பரப்புவை செய்வது இயலுமாக இருப்பதுடன் இந்த சாத்தியத்தினை அடையாளம் கண்ட வங்கியானது அர்ப்பணிப்பு மிகு பசுமை வங்கிச்சேவை உற்பத்தி வரிசையினை வருடத்தின் போது தொடக்கி வைத்தது. யங் எக்சியூயூடிவ் சேவர் (டெஸ்) கணக்கானது கடதாசியற்ற வங்கிச்சேவையினை அம்சமாகக்கொண்டு மீள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக வங்கியின் நீடுறுதித்தன்மை செயற்பாட்டில் வாடிக்கையாளர்களை பங்காண்மை அமைப்பது சாத்தியமாகியது. வருடத்தின் போது 312,754 புதிய (டெஸ்) கணக்குகள் திறக்கப்பட்டன. மேலும் இலக்கு வைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் மற்றும் ஓட்டுமொத்த முதலீட்டுப்பட்டியலுக்கான ஊக்குவிப்புப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த உற்பத்தி வரிசையினை நாங்கள் மேலும் வளர்ச்சியடைய செய்வதற்கு எண்ணியுள்ளோம்.

வங்கியானது சுற்றுச்சூழல் நீடுறுதித்தன்மையினை மேம்படுத்தி குறிப்பிட்ட உற்பத்திகளுக்காக சலுகைக்கடன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலே குரியசக்தி கலங்களை பொருத்துவதற்காக வதிவிடங்களுக்கும் வர்த்தக நோக்கங்களுக்கும் கடன்கள் வழங்குவதும் ஹைபிரிட் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக குத்தகைக்கு பெறுவதற்காக வாகனக் கடன்களை வழங்குவதும் உள்ளடங்குகின்றது. மேற்குறிப்பிடப்பட்டவற்றிற்கு மேலதிகமாக பின்வரும் முன்னெடுப்புக்கள் மூலமாக வங்கியானது அதன் நீடுறுதித்தன்மை கடப்பாடுகளில் பங்கீடுபாட்டாளர்களை முனைப்புடன் ஈடுபடுத்துகின்றது.

- ஏனைய சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொடர்புடைய பிரதான நாட்களுக்கு மத்தியில் உலக சுற்றாடல் தினம் மற்றும் பூமித்தினம் ஆகியவற்றிற்கு ஒத்திசைவாக பத்திரிகை வெளியீடுகளும் விளம்பரங்களும்
- மக்கள் வங்கியினை இலங்கையிலே மிகவும் சுற்றுச்சூழல் ரீதியான பிரக்ஞையுடைய நிதி நிறுவனமாக உருவாக்குவதில் ஊழியர்கள் அவர்களின் வகிபாத்திரத்தினை புரிந்து கொள்வதற்கு உதவுவதற்காக பிராந்திய மட்டங்களிலும் கிளை மட்டங்களிலும் பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன.
- நாட்டின் இளைஞர்கள் மத்தியில் பசுமை நிகழ்ச்சித்திட்டத்தினை எடுத்துக்கூறுவதற்காக செயற்திறன்மிகு தளமாக சமூக ஊடகத்தினைப் பயன்படுத்துதல்
- கடதாசியற்ற தீர்வுகளை பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் ஊக்குவிப்பதற்கு டிஜிட்டல் வங்கிச்சேவை முயற்சி

எதிர்காலத் திட்டமிடப்பட்டுள்ள

முன்னெடுப்புகள்

வங்கியின் மூன்று வருட காபன் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் முடிவிலே வங்கியானது சான்றுப்படுத்தப்பட்ட காபன் பிரக்ஞையுடைய வங்கியாக மாறுவதற்கு வாக்குறுதி எடுத்துள்ளது. இந்த உரிமையுடமைக்கான சான்றுப்படுத்தலானது முன்னணிமிகு

சுற்றுச்சூழல் நீடுறுதித்தன்மை பரீட்சிப்பு மற்றும் சான்றுப்படுத்தல் வழங்குனரால் உருவாக்கப்பட்டது. சஸ்டெய்னபிள் பியூசர் குரூப் என அழைக்கப்படும் இந்த வழங்குனர் வாடிக்கையாளர் அதன் காபன் காலடித்தத்தினை கிரமமாக மீள்மதிப்பீட்டு கண்காணித்து முகாமைத்துவம் செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு அதனைத் தேவைப்படுத்துகின்ற அதேவேளை தனிப்பு இலக்குகளை நோக்கியும் பயணம் செய்கின்றது.

வங்கியின் தற்போதைய கட்டிடங்கள் மற்றும் புதிய நிர்மாணங்களில் மேற்கொள்கின்ற சகல மறுசீரமைப்புப் பணிகளிலும் இலங்கை பசுமை கட்டிடக் கவுன்சிலினால் உருவாக்கப்பட்ட GreenSL® தரமிடல் முறைமையினைப் பின்பற்றி CCC யினால் உருவாக்கப்பட்ட பரிபூரணமான பசுமைக் கட்டிடக் கொள்கையினை அமுல்படுத்தும் செயல்முறையில் வங்கி உள்ளது.



எமது மைல் கற்களும்
வருடத்தின் நிகழ்வுகளும்

எமது மைல் கற்கள் 140

வருடத்தின் நிகழ்வுகள் 144

வங்கியின் அதிசிறப்பு வாய்ந்த இயக்க வரலாற்றின் ஊடே குழுமமானது வாடிக்கையாளர்களுக்கு பரவசமுட்டும் தீர்வுகளை வழங்குவதற்காகவும் பங்கீட்டாளர்களுக்கு கவர்ச்சியான திரும்பல்களை வழங்குவதற்காகவும் நாட்டின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிப்பு வழங்குவதற்காகவும் எண்ணற்ற மைல் கற்களைத் தாண்டி அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

60'கள்

1961

1961 ஜூலை 1ஆம் திகதி மக்கள் வங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பில் டியூக் வீதியில் மக்கள் வங்கியின் முதலாவது கிளை திறந்து வைக்கப்பட்டது. வருடத்தின் போது மேலும் எட்டு கிளைகள் பொலன்னறுவை, ஹிங்கிராங்கொட, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், புத்தளம், மாத்தளை மற்றும் கண்டியிலும் திறந்து வைக்கப்பட்டன. மேலும் கொழும்பில் ஒரு வெளிநாட்டுக் கிளை திறந்து வைக்கப்பட்டது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 169 ஆகும்.

1962

தலைமை அலுவலகம் கொழும்பு 2 யூனியன் பிளேஸில் உள்ள ரட்ணம் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் 17 மேலதிக கிளைகள் திறக்கப்பட்டன.

1963

வங்கி அதன் அடகுச் சேவைகளை ஆரம்பித்தது.

1964

கூட்டுறவு கிராமிய வங்கிச் சேவைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1965

வங்கியின் சில திணைக்களங்கள் கொழும்பு 2, சேர் சிறும்பலம் ஏ கார்டினர் மாவட்டத்தில் உள்ள GCSU கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. கிளைகளின் மொத்த எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட்டது. இதிலே ஹொரண,கெக்கிராவ, பதவிய, மன்னார், எம்பிலிபிட்டிய, கஹட்டகஸ்திகிலிய, ராகல மற்றும் தலவாக்கெல்லை ஆகிய புதிய கிளைகள் உள்ளடங்குகின்றன.

90'கள்

1993

நாடு முழுவதிலும் 330 வங்கிக் கிளைகள் இயங்கி வந்ததுடன் 35 பிரதான கிளைகள் முழுவதுமாக தன்னியக்கமய மாக்கப்பட்டன. பெண்களுக்கான சேமிப்புத்திட்டமான 'வனிதா வாசனா' அறிமுகப்படுத்தப்பட்டது.

1992

வங்கி அரசாங்கத்தின் 200 ஆடைத் தொழிற்சாலை நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவி வழங்கியது. வங்கியிலேயே உருவாக்கப்பட்ட 'People's Automated Banking System' (PABS) எனும் வங்கிச் சேவை செயலியானது நேரடி இயக்கங்களை ஆரம்பித்தது.

1991

எமது தலைமை அலுவலகக் கிளையில் முதலாவது ATM பொருத்தப்பட்டது

சேமிப்பு வைப்புத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பீப்ளஸ் விசா அட்டை விசா இன்டர்நெஷனலுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 24 கிளைகள் பூரணமாகக் கணினி மயப்படுத்தப்பட்டன.

1990

EPF மீதிகளுக்கு எதிராக வீடமைப்புக் கடன்களை வழங்குவதற்காக தொழில் அமைச்சு அனுசரணை வழங்கிய கடன்திட்டத்தில் வங்கி பங்குபற்றியது. இந்த திட்டமானது வெளிநாட்டிலே வேலைவாய்ப்பு தேடுவோருக்கு கடன்களை வழங்குவதற்காக இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்புப் பணியகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு கடன்களை வழங்குவதற்காக REPIA வினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் திட்டத்திலும் வங்கி பங்குபற்றியது. வருடத்தின் போது ஜனசவிய உடன் இணைந்து கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருடத்தின் போது வங்கி கைமாறத்தக்க சேமிப்புச் சான்றிதழ்களையும் விநியோகிக்க ஆரம்பித்தது.

1989

1994

8 புதிய ATMs பொருத்தப்பட்டு தன்னியக்கமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 160 கிளைகள் கணினிமயப்படுத்தப்பட்டன.

1995

'Gurusettha', அரசாங்க ஆசிரியர்களுக்கு சேவையாற்றுகின்ற புதிய வைப்புத் திரட்டல் மற்றும் கடன் திட்டமான 'குருசெத்த' கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1996

ஆரசாங்கத்துறை சுகாதார ஆளணியினருக்கான 'சுவ செவன' கடன் பொதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கான புதிய வைப்புத் திட்டமான 'சிசு உதான்' ஆரம்பித்து வைக்கப்பட்டது. வங்கியானது ADB நிதி உதவி வழங்கிய கடன் திட்டங்களான தேயிலை சிறுபுற்றாளர் அபிவிருத்திக் கருத்திட்டம் மற்றும் நெடுநாள் பயிர் அபிவிருத்திக் கருத்திட்டம் ஆகியவற்றில் பங்குபற்றியது. வங்கிக்கூ பூரணமாகச் சொந்தமான துணைக் கம்பனிகளான பீப்ளஸ் லீசிங் கம்பனி (PA) லிமிட்டெட், மற்றும் பீப்ளஸ் டிரவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், ஆகியவை இயங்க ஆரம்பித்தன. பன்முகப்படுத்தப்பட்ட நிருவாகத்தினை வலுப்படுத்துவதற்காகவும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வசதிப்படுத்துவதற்காகவும் வலய அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

70'கள்

1967

வங்கி புதிய விவசாயக் கடன் திட்டத்தினை ஆரம்பித்து சிறு விவசாயத் துறையில் முன்னோடிக் கடன் வழங்குனராக மாறியது.

1970

முறைசாரா துறையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதற்காக 'அத்தமரு' கடன்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. கடனுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு சேமிப்புத் திட்டமானது கிராமமான சேமிப்பாளரைக் கவருவதற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1971

வங்கியின் 100வது கிளை மரந்தகஹுவெலவில் திறக்கப்பட்டது.

1973

உற்பத்தி மற்றும் நுகர்வு கடன் வசதிகளை வழங்குவதற்காக பூரணமான கிராமியக் கடன் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் புது வருடத்தின் பாரம்பரியங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி சுப நேரத்தில் வாடிக்கை யாளர்கள் வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதை ஊக்குவிப்பதற்காக வங்கி 'கனுதெனு' நடைமுறையினை ஆரம்பித்தது.

1975

தீவிரமான கிளை விஸ்தரிப்பு நிகழ்ச்சித் திட்டம் எமது மொத்த கிளைகளின் எண்ணிக்கையை 158 ஆக அதிகரித்தது.

1977

எமது 200வது கிளை கொள்ளுப்பிட்டியில் திறக்கப்பட்டது. தலைமை அலுவலகம் கோட்டையில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5000ஆக அதிகரித்தது. முதலாவது கடற்றொழில் வங்கி கொரால்லவெலவில் திறக்கப்பட்டது.

80'கள்

1987

எமது தலைமை அலுவலகக் கிளை வங்கியின் முதலாவது பூரணமான தன்னியக்கமயமாக்கப்பட்ட கிளையாக மாறியது. கிராமிய மின்னிணைப்புக்களை வழங்குவதற்கான ஒரு விசேட கடன் திட்டம் இலங்கை மின்சார சபையின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்தப்பட்டது.

1986

எமது தலைமை அலுவலகத்திலும் தெரிவுசெய்யப்பட்ட நகரக்கிளைகளிலும் கணனி மயப்படுத்தல் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பிளக்லைட் முறைமை அறிமுகப் படுத்தப்பட்டதனால் வாடிக்கையாளர் வங்கிக்கு வந்து திரும்பி செல்லும் நேரம் கணிசமாக குறைக்கப்பட்டது.

1984

வங்கியின் துணைக் கம்பனியான பீப்ளஸ் மேர்சன்ட் வங்கி நிறுவப்பட்டது. ஸ்லேவ் ஐலென்ட் இல் உள்ள எமது கிளையானது சர்வதேசப் பிரிவு மற்றும் கோட்டை வெளிநாட்டுக்கிளை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது.

1982

வங்கியின் 300வது கிளை இங்கிரியவில் திறந்து வைக்கப்பட்டது. ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்தது.

1981

விஸ்தரிக்கப்பட்ட பராமடையாதோர் சேமிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1997

சுய தொழில்வாய்ப்புக் கருத்திட்டங்களுக்கு உதவுவதற்காக சுரதுர கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வங்கியானது NDB யினால் நிதியுதவி வழங்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மை உதவிக் கருத்திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு கடன் வசதிகளை விஸ்தரித்தது.

1998

மொத்த ATM களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிக்கப்பட்டு 125,000 க்கு மேற்பட்ட PET அட்டைகளை வைத்திருப்போருக்கு சேவை வழங்கப்பட்டது. 175 கிளைகள் பூரணமாக தன்னியக்கமயமாக்கப்பட்டதுடன் அடகு வைக்கும் நிலையங்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரிக்கப்பட்டது. விசேட கடன் திட்டமும் வைப்புத்திட்டமும் 'விதேஷிக' எனும் பெயரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

1999

பிள்ளைகளின் மற்றும் தமது பாதுகாப்பில் வளரும் குழந்தைகளின் நன்மைக்காக 'இசுறு உதான' எனும் பெயரில் பெற்றோரையும் பாதுகாவலரையும் ஊக்குவிப்பதற்காக வைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

2000'கள்

2012

மொத்த கிளை வலையமைப்புகள் 728 ஆக அதிகரித்த அதேவேளை இலங்கையின் அநேகமாக சகல பாகங்களையும் உள்ளடக்கியதாக ATM அமைவிடங்கள் 420 ஆக அதிகரிக்கப்பட்டன. பிச் ரேடிங்ஸ் லங்கா லிமிடட் இடமிருந்து வங்கி தரமுயர்த்தப்பட்ட AA + தரச் சான்றிணைப் பெற்றுக் கொண்டது. வங்கியின் மொத்தச் சொத்துக்கள், மொத்த வைப்புக்கள், மொத்தக் கடன்கள் மற்றும் சேரவேண்டியவைகள் முறையே ரூ. 873 பில்லியன், ரூ. 683 பில்லியன் மற்றும் ரூ. 660 பில்லியனை மிகைத்தன. வங்கியின் 2011ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையானது GRAND விருதினையும், மூன்று தங்க விருதுகளையும், சர்வதேச ARC விருதுகளின் போது தேசிய வகையில் பெற்றுக்கொண்டது.

2013

திரு. காமினி எஸ். செனரத் வங்கியின் 17வது தலைவராக 2013 பெப்ரவரியில் பொறுப்பேற்றார். நாடு முழுவதும் 23 SME மையங்கள் அமைக்கப்பட்டன. வருடத்தின் போது உலகம் முழுவதிலுமுள்ள 30 மில்லியனுக்கும் மேற்பட்ட வீசா அட்டை பயன்படுத்தும் வர்த்தகர்களுடன் இணைக்கப்பட்டு ஒரு மில்லியன் அட்டைகளின் மைல்கல் எட்டப்பட்டது. பெரு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு EPF, ETF மற்றும் சங்கத்தீர்வை கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக ஒன்லைன் நிகழ்நேர கொடுப்பனவு வசதி வழங்கப்பட்டது. தேசிய பொது ATM ஆளியுடன் இணைக்கப்பட்ட முதலாவது வங்கியாக மக்கள் வங்கி மாறியது. ATM அமைவிடங்களின் எண்ணிக்கை 460ஆக அதிகரிக்கப்பட்டு கிளை வலையமைப்பு 735 இணைத் தாண்டியது. வங்கியின் நான்காவது தொகுதிக்கடன் விநியோகமாக 5 பில்லியன் தொகுதிக்கடன்கள் வருடத்தின் போது விநியோகிக்கப்பட்டன.

2014

வங்கியின் சொத்துத் தளமானது 1 டிஜிபிஎல்என் ரூபாவின் தாண்டி தொழில்நுட்பவியலே இரண்டாவது பாரிய வங்கியாக வங்கி மாறியது. ஐரோப்பின் குளோபல் வங்கிச்சேவை மற்றும் நிதி விருதுகளின் 2014 ஆம் ஆண்டிற்கான வங்கி விருதினையும், உலக நிதி வங்கிச்சேவை விருதுகளின் போது இலங்கையின் சிறந்த வங்கிச்சேவை குழுமம் விருதினையும் இலங்கையின் மிகவும் நீடுயான வங்கி எனும் விருதினையும் பெற்று வருடத்தின் போது வங்கி மூன்று விருதுகளைப் பெற்றுக்கொண்டது.

2011

வங்கியின் 15 வது பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக 2011 பெப்ரவரி 22இல் திரு. என். வசந்தகுமார் பதவியேற்றார். 2011 ஜூலை 1ஆம் திகதி வங்கி பொன்விழா கொண்டாடியது. வங்கியின் கிளை வலையமைப்பு 714 ஆக அதிகரித்த அதேவேளை ATM அமைவிடங்கள் நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி 382 ஆக அதிகரிக்கப்பட்டன. வங்கி பிச் ரேடிங்ஸ் லங்கா லிமிடட் இடமிருந்து தரமுயர்த்தும் தரமிடலான AA (உறுதியானது) யிணைப் பெற்றுக்கொண்டது. வங்கியின் மொத்த சொத்துக்கள், மொத்த வைப்புக்கள், மொத்த கடன்கள் மற்றும் சேர வேண்டியவைகள் முறையே ரூ. 663 பில்லியன், ரூ. 539 பில்லியன் மற்றும் ரூ. 478 பில்லியனைத் தாண்டின. வரிக்கு முந்திய இலாபமான ரூ. 15.3 பில்லியன் ரூபா சாதனைத் தொகை பதிவு செய்யப்பட்டது. வரிக்குக் பிந்திய இலாபத்தொகை 10.2 பில்லியன் ரூபா வருடத்தின் போது அடையப்பட்டது. இலங்கை வங்கிச்சேவை மற்றும் நிதிச்சேவைத்துறையிலே மிகவும் பிரபல வங்கிக்கான SLIM நீட்சென் பீப்ள்ஸ் விருதுகள் - மக்கள் வங்கி பெற்றுக்கொண்டது. மேலும் வருடத்தின் சேவைச்சின்ன விருதினையும் SLIM நீட்சென் பீப்ள்ஸ் விருதுகளிடம் இருந்து வங்கி 2011ஆம் ஆண்டின் SLIM பிராண்ட் எக்ஸ்சலன்ஸ் விருதுகளின் போது பெற்றுக்கொண்டது.

2010

வங்கியின் 14 வது பிரதம நிறைவேற்று அதிகாரி/பிரதான முகாமையாளர் 2010 ஒக்டோபர் இல் திரு. எச். எஸ். தர்மசிநி பதவியேற்றார். கிளை வலையமைப்பு மற்றும் சேவை மையங்கள் 679 ஆக வளர்த்திக்கப்பட்டன. ATMகள் 330 ஆக அதிகரிக்கப்பட்டன 2010 ஜூலை மாதத்தில் பீப்ள்ஸ் இண்டர்நேஷனல் வீசா பற்று அட்டை பிச் ரேடிங்ஸ் லங்கா லிமிடட், டமிருந்து AA தரமிடலையும், ராம் தரமிடல்கள் இடமிருந்து AAA தரமிடலையும் வங்கி பெற்றுக்கொண்டது. வருடத்தின் போது மொத்த வைப்புக்கள் 462 பில்லியனைத் தாண்டின. அதிகூடிய வரிக்கு முந்திய இலாபமான 8.7 பில்லியன் அடையப்பட்டது. மக்கள் வங்கியானது நியூயோர்க்கில் நடைபெற்ற வருடாந்த அறிக்கைக்கான விருதில் இரண்டு தங்க விருதுகளைப் பெற்றுக்கொண்டது. மேலும் 2009 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கைக்கான அரசுதுறைப் பிரிவில் வங்கியானது 1ஆம் இடத்தினைப் பெற்று சபா விருதினைப் பெற்றுக்கொண்டது (தெற்காசிய கணக்காளர்கள் சங்கம்).

2009

வங்கியின் 13 வது பிரதம நிறைவேற்று அதிகாரி/பிரதான முகாமையாளர் 2009 ஜனவரியில் திரு. பி. வீ. பத்திரண பதவியேற்றார். வங்கியானது வருடத்தின் போது அதன் இரண்டாவது தொகுதிக்கடன் தொகையான 2.5 பில்லியன் ரூபாவை விநியோகித்தது. 214 கிளைகளும் 236 சேவை மையங்களும் ஒன்லைன் முலமாக இணைக்கப்பட்டன. வங்கி 300 ATMகளை நாடு முழுவதும் உபாயகரமாக அமைத்தது. மொத்த வைப்புக்கள் 400 பில்லியனை எட்டியது. வரிக்கு முந்திய இலாபமான அதிகூடிய தொகை 6.1 பில்லியன் ரூபா அடையப்பட்டது. வங்கிகளின் வரலாற்றில் முதல் தடவையாக வருடாந்த அறிக்கைக்கான சபா விருதினை 2008ஆம் ஆண்டிற்காக வங்கி பெற்றுக்கொண்டது.

2000'கள்

2000

ஜனஜய சேமிப்பு மற்றும் கடன்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜயரீ சீட்டிமுழுப் வைப்பாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கியது. நாடு முழுவதும் ATM வலையமைப்பு 74 இயந்திரங்களாக விரிவாக்கப்பட்டது. PABS கிளைகள் மற்றும் ATM களை இணைப்பதற்கான மத்திய ATM ஆளி அறிமுகப்படுத்தப்பட்டது.

2001

வங்கியின் பெரு நிறுவன முகாமைத்துவ அணி தனியார் வங்கிச்சேவைத் துறையில் இருந்து சில குறிப்பிட்ட பிரிவுகளின் தலைவர்களின் ஆட்சேர்ப்பு முலமாக வலுப்படுத்தப்பட்டது. உபாமார்க்கத் திட்டத்தின் அறிமுகம் முலமாக வங்கியின் மீள்கட்டமைப்பாக்கம் முன்னெடுக்கப்பட்டது. மொத்த ATM களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கப்பட்டது.

2002

PABS தன்னியக்க மயமாக்கப்பட்ட எண்ணிக்கை 218 ஆக அதிகரிக்கப்பட்டு 119 கிளைகள் மத்திய ATM ஆளியுடன் இணைக்கப்பட்டன. திறைசேரி தன்னியக்கமயமாக்க பொதி அமுல்படுத்தப்பட்டது.

2003

வங்கியின் 11 வது பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளராக 2003 பெப்ரவரி 1 ஆம் திகதி திரு. அசோக டி சில்வா பதவியேற்றார். யங் எக்சியூடியூடிவ் சேவர் (யெஸ்) கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. அதி நவீன மைய வங்கிச்சேவைப் பொதி மற்றும் வர்த்தக சேவைத் தீர்வுகளை நிறுவுவதற்காக வங்கி மலேசியாவின் சில்வர் லேக் முறைமை SDV BUD உடன் ஒப்பந்தம் செய்தது. இது தலைமை அலுவலகம் உள்ளடங்கலாக முதலில் தெரிவு செய்யப்பட்ட 60 கிளைகளில் இயக்கப்படும்.

2015

வாடிக்கையாளர்களின் பெறுமதி முன்மொழிவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடனும், இயக்க வினைத்திறனை உருவாக்கும் நோக்கத்துடனும், அபாயநேர்வு முகாமைத்துவ ஆற்றல்களை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் வங்கி இலட்சியம் மிகு டிஜிட்டல் மயமாக்க முன்னெடுப்பினை ஆரம்பித்தது. இதற்கமைய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையினை அதிகரிப்பதற்காக வங்கி அதன் ATM வலையமைப்பினை தொழில்முயற்சி வள வன்பொருள் தளத்திற்கு தரமுயர்த்தியது. மையமான வங்கிச்சேவை முறைமை, தரவு களஞ்சியப்படுத்தல் ஆற்றல்கள், மற்றும் POS உட்கட்டமைப்பு ஆகியவற்றினை தரமுயர்த்துவதற்காக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

வங்கியின் நீடுறுதித்தன்மை கடப்பாடுகளை எடுத்து விளக்குவதற்காக வங்கி பசுமை வங்கிச்சேவை கருத்தியலை ஆரம்பித்தது. 2016-2020 ஆம் ஆண்டிற்கான வங்கியின் உபாயமார்க்கத்திட்டத்தில் வெற்றிகரமாக உள்வாங்கப்பட்ட இந்தத் திட்டம் வங்கியின் சந்தை நிலையினை மேலும் வலுப்படுத்தி பங்கீடுபாட்டாளர்களுக்கு நீண்டகால பெறுமதியினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2016

வருடத்தின் போது வங்கியானது வைப்புக்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் ஆகியவற்றில் 1 டிரில்லியன் மைல்கல்லினை அடைந்தது. ஒரு தனித்த வருடத்தில் இவ்வாறான இரண்டு டிரில்லியன் ரூபா அடைவினைக் கண்ட முதல் நிதிச்சேவைக் குழுமமாக மக்கள் வங்கிக்குழுமம் திகழ்கின்றது.

முன்றாவது வருடமாக தொடர்ச்சியாக உலக நிதி வங்கிச் சேவை விருதுகளினால் வங்கிக்கு இலங்கையின் சிறந்த வங்கிச்சேவை குழும விருதும், இலங்கையின் மிகவும் நீடுறுதி மிக்க வங்கி விருதும் வழங்கப்பட்டன. டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டிற்கு பொருந்தும் வகையில் வங்கி ஆசியாவின் 387வது மிகப்பெரிய வங்கியாக அறிவிக்கப்பட்டது. காசு வைப்பு இயந்திரங்கள், ATM கள் மற்றும் கூடங்கள் ஆகியவை உள்ளடங்கலாக கொழும்பில் 7 அமைவிடங்களில் வங்கி சுய வங்கிச்சேவை மையங்களை ஆரம்பித்தது. இது சௌகரியமான நிதிச்சேவை தீர்வுகள் மற்றும் கட்டற்ற வங்கிச்சேவைக்கான வாடிக்கையாளரின் அதிகரித்த தேவைக்கு சேவையாற்றுகின்றது. புதிய உலகளாவிய போக்குகளுக்கு துரிதமாக மாறிவரும் வாடிக்கையாளர்களின் அபிலாசைக்கு சேவையாற்றும் வகையில் வங்கியின் பரிணாமத்தினை பிரதிபலிப்பதற்காக வங்கி ஒரு புதிய சின்னத்தினை ஆரம்பித்தது.

2008

வங்கியின் 12 வது பிரதம நிறைவேற்று அதிகாரி/போது முகாமையாளராக திரு. எம். விக்கிரமசிங்க பதவியேற்றார். இலங்கை அரசாங்கம் 1.5 பில்லியன் தொகையுடைய நான்காவது மூலதனத் தொகுதியினை வெளியிட்டது. வருட முடிவின் போது வங்கி 10.5% மூலதனப் போதுநிலையினை அடைந்தது. மேலும் வருடத்தின் போது வங்கியின் முதலாவது தொகுதிக்கடன் 2.5 பில்லியன் ரூபா விநியோகிக்கப்பட்டது. நிமிடங்களுள் வெளிநாடுகளில் இருந்து பணத்தை நாட்டிற்குள் அனுப்பி வைப்பதற்கு அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணைய அடிப்படையிலான பண அனுப்புகை உற்பத்தியான 'பீபிள்ஸ் ஃபண்ட் அனுப்புகை' இன் அறிமுகத்துடன் வங்கியின் பண அனுப்புகைச் சேவையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டது. சிறுவர்களுக்கான வெளிநாட்டு நாணய வைப்பு உற்பத்தியினைக் கொண்ட 'தூதறு இதெர இசூர்' எனும் வெளிநாட்டு நாணய வைப்பு உற்பத்தியும், விசேட வெளிநாட்டு உற்பத்தி வைப்புக் கணக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

2007

வங்கியின் 16 வது தலைவராக 2007 மே மாதத்திலே திரு. டபிள்யூ. கருணஜீவ பதவியேற்றார். பிச் ரேடிங்ஸ் இடம் இருந்து பெற்றுக்கொண்ட A தரமிடலானது வருடத்தின் போது பேணப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் முன்றாவது மூலதனத் தொகுதியாக 1.5 பில்லியன் ரூபா மக்கள் வங்கிக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது வருடமாக தொடர்ச்சியாக வங்கியானது வங்கிச்சேவை மற்றும் நிதிச்சேவைகளுக்கான மக்களின் விருதினைப் பெற்றுக் கொண்டது. வங்கி 2007ஆம் ஆண்டின் போது மொத்த வைப்புக்களின் 300 பில்லியன் ரூபா விலைக்குறியினைத் தாண்டியது.

2006

வங்கி முன்னைய பிச் ரேடிங்ஸ் லங்கா லிமிட்டட் தரமிடல் மட்டத்திலிருந்து முன்னேறி வருடத்தின் போது A தரமிடலினைப் பெற்றுக்கொண்டது. மக்கள் வங்கிக்கு இலங்கை சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் வங்கிச்சேவை மற்றும் நிதிச்சேவைத் துறைக்கான 2006ஆம் ஆண்டுக்கான POP விருது வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 1 பில்லியன் ரூபா இரண்டாவது மூலதனத்தொகுதி கொடுப்பனவு வழங்கப்பட்டது.

2004

2004-2008 காலப்பகுதிக்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட மீள்கட்டமைப்பு திட்டத்திற்கான இரண்டாம் கட்டம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் இது ADB இன் மீள் முதலீட்டாக்கத்திற்கான உதவியினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வங்கியானது முதல் தடவையாக பிச் ரேடிங்ஸ் லங்கா இடமிருந்து BBB+ பெற்றுக்கொண்டது. மையவங்கிச்சேவை கருத்திட்டம் வெற்றிகரமாக அமுல் படுத்தப்பட்டது.

2005

வங்கியின் 15வது தலைவராக 2005 டிசம்பரிலே கலாநிதி கலாநிதி. பி. ஏ. கிரிவந்தெனிய பதவியேற்றார். இதனையடுத்து இலங்கை அரசாங்கம், ADB, மக்கள் வங்கி ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தினால் உரிமைமுதல் மூலதன முதலீட்டின் முதலாவது தொகுதியாக 2 பில்லியன் ரூபா வழங்கப்பட்டது. கிளை வலையமைப்பினூடே மைய வங்கிச்சேவை கருத்திட்டம் மேலும் விஸ்தரிக்கப்பட்டது. 2004 டிசம்பர் சனாமிக்கு பின்னர் மீள்கட்டமைப்பிற்காக அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவியினைக் கொண்டுவருவதில் வங்கி இடைநிலை நிறுவனமாகச் செயற்பட்டது.

வருடத்தின் நிகழ்வுகள்



68 வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் முகமாக பொரளையில் உள்ள காசல் வீதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலையில் சுதந்திர தின வாரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் 'நிதாசே உபத்' வைபவம் நடத்தப்பட்டது. பிரதான நிகழ்வு மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பிரதான முகாமையாளர் திரு. என். வசந்த குமாரின் தலைமையில் நடைபெற்றது.



2016 ஆம் ஆண்டிற்கான மிஸ் டிரிசம் ஸ்ரீலங்கா இண்டர்நேஷனல் இன் இணை அனுசரணையாளராக மக்கள் வங்கி செயற்பட்டது. மக்கள் வங்கியின் 2016 மற்றும் அதற்கு பின்னரான வருடங்களுக்கான பிரதான உபாயமார்க்க இலக்குகளில் ஒன்றான பசுமை முன்னெடுப்புகளில் ஒன்றாக இந்த அனுசரணை முன்னெடுக்கப்பட்டது. அனுசரணையின் ஓர் அங்கமாக உலகின் பல பாகங்களையும் சேர்ந்த பங்குபற்றினர் மரநடுகை நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.



2016 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமாக வனிதா வாசனா கணக்கு வைத்திருப்போருக்கு வங்கி பல நன்மைகளை வழங்கியது. மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமாக சுதந்திர சதுக்கத்தில் உள்ள ஆர்கேட் இல் கணக்கு வைத்திருப்போருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



வெசாக் பண்டிகையினைக் கொண்டாடும் முகமாக மக்கள் வங்கியின் கலைச்சுற்றினால் பக்திகீதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வானது கொழும்பு 7 இல் உள்ள பௌத்தாலோக்க வெசாக் கலாபய எனும் ITN நிகழ்வின் ஓர் அங்கமாகும்.



மக்கள் வங்கியின் 55வது வருட பூர்த்தி கொண்டாட்டங்களையொட்டி மக்கள் வங்கியின் கொழும்பு பணியாளர் பயிற்சிக்கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.



தீபாவளியை முன்னிட்டு மக்கள் வங்கியின் வெள்ளவத்தைக் கிளையில் தொடராகப் பல வைபவங்கள் இடம்பெற்றன.



மூன்றாவது தடவையாகவும் வேர்ல்ட் பினான்ஸ் சஞ்சிகை இனால் வேர்ல்ட் பினான்ஸ் வங்கிச்சேவை விருதுகள் இலங்கையின் சிறந்த வங்கிச்சேவை குழுமத்திற்காக வழங்கப்பட்டதுடன் இலங்கையின் மிக நீடுறுதியான வங்கி விருதும் வங்கிக்கு வழங்கப்பட்டது.



பெரு நிறுவன உலகில் மிகவும் மதிக்கப்படுகின்ற விருதான வருடத்தின் சேவை சின்ன விருது 'யெஸ் சேமிப்புக் கணக்கு' ற்காக தங்கவிருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது. இது BMICH இல் 2016 இல் நடைபெற்ற SLIM பிராண்ட் எக்சல்ன்ஸ் விருதுகளின் போது வழங்கப்பட்டது.



மக்கள் வங்கியானது அதன் மக்களின் பசுமைத்துடிப்பு எனும் சுற்றுச்சூழல் நோக்கிப் பயணத்தில் காபன் முகாமைத்துவத்தினை பிரதானமாகக் கோட்டுக் காட்டுகின்றது. இந்த இலட்சியமிகு சுற்றுச்சூழல் இலக்கினை அடைவதற்காக வங்கி ஒருங்கிணைக்கப்பட்ட நோக்கித்தன்மை தீர்வினை வழங்குகின்ற இலங்கையின் முன்னணி நிறுவனமான காபன் கன்சல்டன்ட் கம்பனி உடன் ஒத்துழைத்து செயற்படுகின்றது.



2016ஆம் ஆண்டின் SLIM நீல்சென் பீப்ள்ஸ் விருதுகளின் போது மக்கள் வங்கிக்கு வருடத்திற்கான 'பீப்ள்ஸ் சேவிஸ் பிராண்ட் விருதும் மக்கள் வங்கி சேவை வழங்குனர் விருதும் வழங்கப்பட்டன.



புதிதாகக் கட்டப்பட்ட பேருவளை கிளையின் இரண்டு மாடிக் கட்டடமானது வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பிரதான முகாமையாளர் திரு. என். வசந்த குமாரினால் திறந்து வைக்கப்பட்டது.



மக்கள் வங்கியின் தலைவர் கிண்ணத்திற்கான, மாகாணங்களுக்கிடையிலான, ஆறு பேரைக் கொண்ட வன்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் மக்கள் வங்கியின் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இரதமலானை NSCA மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் தலைமை அலுவலக அணி வெற்றிபெற்றது.



இலங்கையின் இரண்டு தொலைத்தொடர்பு இயக்குநர்களான டயலாக மற்றும் மொபிடெல் உடன் பங்காண்மை அமைத்து மக்கள் வங்கி 'பீப்ள்ஸ் ஸ்மார்ட் போன்' இலகு கொடுப்பனவு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தது. இந்தக் கொடுப்பனவுத் திட்டமானது வங்கியின் டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையின் ஓர் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது.



வங்கியினதும் அதன் பங்கீடுபாட்டாளர்களினதும் பரிணமித்து வரும் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதற்காக வங்கி அதன் புதிய சின்னத்தினை ஆரம்பித்து வைத்தது. புதிய சின்னமானது அரசுபொறுப்பு முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரான கௌரவ கபீர் ஹாசீம் அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டது.



வாடிக்கையாளர் சௌகரியத்தினை மேம்படுத்துவதற்காக தலைமையலுவலகத்தில் அதிநவீன CDM/ ATM/கூடத்தினை மக்கள் வங்கி திரைநீக்கம் செய்தது.



மக்கள் வங்கியின் மைல்கல்லாக வங்கியின் 500வது PET இயந்திரம் நாராஹென்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பிரதான முகாமையாளர் திரு. என். வசந்த குமார் மற்றும் இராணுவ சுகாதார சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ். எச். முனசிங்க ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது



நீதி அறிக்கைகள்

<u>நீதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளரின் பொறுப்புகள்</u>	148
<u>கணக்காய்வாளர் தலைமையதிபதியின் நீதிக்கூற்றுக்கள் பற்றிய அறிக்கை</u>	149
<u>வருமானக் கூற்று</u>	151
<u>கிலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய பூரண வருமான கூற்று</u>	152
<u>நீதிக் கூற்றின் நிலவரம்</u>	153
<u>உரிமை முதலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கூற்று - வங்கி</u>	154
<u>உரிமை முதலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கூற்று - குழுமம்</u>	156
<u>காசுப் பாய்ச்சல் கூற்று</u>	158
<u>நீதிக் கூற்றுக்குக்கான குறிப்புகள்</u>	159

நதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளரின் பொறுப்புகள்


சகல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாகவும் வங்கியானது உரிய கணக்குப் புத்தகங்களைப் பேணி நிலைமைகளின் உண்மையானதும் நியாயமானதுமான பார்வையினைத் தருகின்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கின்றது. மேலும் வருடத்திற்கான இலாபம் அல்லது நட்டம் பற்றிய உண்மையானதும் நடுநிலைமையானதுமான பார்வையினைத் தருகின்ற நிதிக்கூற்றுக்களை வங்கி தயாரிக்கின்றது என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது பணிப்பாளர் சபையின் பொறுப்பாகும்.

இதற்கமைய பணிப்பாளர் சபையானது அதன் கிரமமான கூட்ட மீளாய்வுகளின் மூலமாகவும் கணக்காய்வுக் குழுவின் மூலமாகவும் நிதி அறிக்கையிடலுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்புகளை மேற்பார்வை செய்கின்றது. கணக்காய்வுக் குழுவின் அறிக்கை 48ம் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபையானது உள்நிலைக் கட்டுப்பாட்டிற்கான செயற்திறன் மிக்கதும் பூரணமானதுமான முறைமையினை உருவாக்கியுள்ளது. இதில் உள்நிலைப் பரிசீலிப்புக்கள், உள்நிலைக் கணக்காய்வுகள் மற்றும் வங்கிச்சேவை அலுவல்களை ஒழுங்கான முறையில் நடத்துவதற்கும் வங்கியின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் பதிவுகளின் துல்லியத்தன்மையினையும் நம்பகத்தன்மையினையும் நடைமுறைச் சாத்தியம் வாய்ந்த அளவிற்குப் பெற்றுக்கொள்வதற்கும் தேவைப்படுத்தப்படும்

ஏனைய கட்டுப்பாடுகளையும் இது உள்ளடக்குகின்றது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள 151 - 232 வரையிலான 2016ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதில் தாம் நியாயமான மற்றும் மதிநுட்பமான தீர்மானங்கள் மற்றும் மதிப்பீடுகள் என்பவற்றின் உதவியுடன் பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகப் பணிப்பாளர்கள் கருதுகின்றார்கள்.

இந்த அறிக்கையில் தயாரிக்கப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான வங்கியின் நிதிக்கூற்றுக்கள் இலங்கை கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் ஆகியவற்றின் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுகின்றன. நிதிக்கூற்றுக்கள் வங்கியினதும் குழுமத்தினதும் நிலவரங்களின் உண்மையானதும் நியாயமானதுமான தோற்றப்பாட்டினை புறநிலைக் கணக்காய்வாளர் அறிக்கைத் தினத்தில் உள்ளவாறாகப் பிரதிபலிக்கின்றன.



ரொஜான் பரிகே
பிரதிப் பொது முகாமையாளர் -
பணிப்பாளர் சபைச் செயலாளர்

2017 மார்ச் 27

கணக்காய்வாளர் தலைமையதிபதியின்
நதிக் கூற்றுக்கள் பற்றிய அறிக்கை



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය } BAF/D/PB/FA/2016
எனது இல. }
My No. }

මගේ අංකය }
உமது இல. }
Your No. }

දිනය } 27 March 2017
திகதி }
Date }

2016 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான மக்கள் வாங்கியினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் நதிக் கூற்றுக்கள் பற்றிய கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை

2016 டிசம்பர் 31இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று, வருமானக்கூற்று, இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய பரிபூரணமான வருமானக்கூற்று, அப்போது முடிவடைந்த வருடத்திற்கான உரிமை முதல் மாற்றங்கள் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கத் தகவல்கள் தொகுப்பு உள்ளடங்கிய 2016 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான மக்கள் வாங்கியினது ('வங்கி') நதிக் கூற்றுக்களின் கணக்காய்வும் வங்கியினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் ('குழுமம்') திரட்டிய நதிக் கூற்றுக்களின் கணக்காய்வும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 154 (1) இன் ஏற்பாட்டிற்கமைய எனது பணிப்புரையின் கீழ் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கணக்காய்வினை நிறைவேற்றுவதற்கு அரச சேவையில் உள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் உதவி எனக்கு வழங்கப்பட்டது. துணைக் கம்பனிகளின் நதிக் கூற்றுக்கள் அந்தத் துணைக் கம்பனிகளின் உறுப்பினர்களினால் நியமிக்கப்பட்ட அரச சேவையிலுள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் கணக்காய்வு செய்யப்பட்டன.

நதிக் கூற்றுக்களிற்கான சபையின் பொறுப்பு
இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக உண்மையானதும்

நியாயமானதுமான நோக்கினை வழங்குகின்ற இந்த நதிக் கூற்றுக்களின் தயாரிப்பிற்கும் மோசடி அல்லது தவறின் காரணமாக வழங்கப்படுகின்ற உண்மையற்ற தகவல்கள் அற்ற நதிக் கூற்றுக்களின் தயாரிப்பினை இயலுமாக்குவதற்கு அவசியமானதெனச் சபை தீர்மானிக்கின்ற அவ்வாறான உள்நிலைக் கட்டுப்பாட்டுக்களுக்கும் பணிப்பாளர் சபை பொறுப்பினைக் கொண்டிருக்கின்றது.

கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வினை அடிப்படையாகக் கொண்டு இந்த நதிக் கூற்றுக்கள் தொடர்பாக அபிப்பிராயத்தினை வெளிப்படுத்துவதே எனது பொறுப்பாகும். நான் எனது கணக்காய்வினை இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகவே நடத்தியுள்ளேன். இந்தத் தராதரங்கள் நான் நெரிசார் தேவைப்பாடுகளுக்கு இயையுறுவதனையும் நதிக் கூற்றுக்கள் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றனவா இல்லையா என்பது தொடர்பாக நியாயமான உத்தரவாதத்தினைப் பெறுவதற்காகக் கணக்காய்வினைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதையும் தேவைப்படுத்துகின்றன.

நதிக் கூற்றுக்களில் உள்ள தொகைகள் மற்றும் வெளிக்கூறுல்கள் பற்றிய கணக்காய்வுச் சான்றினைப் பெற்றுக் கொள்வதற்கான செயன்முறையினை நிறைவேற்றுவதையே கணக்காய்வு சம்பந்தப்படுத்துகின்றது. தெரிவு செய்யப்பட்ட செயன்முறையானது கணக்காய்வாளரின் தீர்மானத்தில்தங்கியுள்ளதுடன் இது மோசடி அல்லது தவறின் காரணமாக நதிக் கூற்றுக்களில் உண்மையற்ற

தகவல்கள் இடம்பெறும் அபாயநேர்வினை மதிப்பீடு செய்வதையும் உள்ளடக்குகின்றது. இந்த அபாயநேர்வு மதிப்பீடுகளை மேற்கொள்கையில் கணக்காய்வாளர் சூழ்நிலைக்குப் பொருத்தமான கணக்காய்வுச் செயன்முறையினை வடிவமைப்பதற்காகவும் வங்கியின் உள்நிலைக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் தொடர்பான அபிப்பிராயத்தினை வழங்கும் நோக்கத்துடன் அல்லாமலும் நதிக் கூற்றுக்களை வங்கி தயாரித்து அதனை நியாயமான முறையில் சமர்ப்பிப்பதற்கு பொருத்தமான உள்நிலைக் கட்டுப்பாடுகளை பரிசீலிக்கின்றார். கணக்காய்வானது பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாட்டினை மதிப்பீடு செய்வதுடன் சபையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயமான தன்மையினையும் மதிப்பீடுகின்றது. அத்துடன் நதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பணத்தினையும் மதிப்பீடு செய்கின்றது.

எனவே நான் பெற்றுக்கொண்ட கணக்காய்வுச் சான்றுகள் என்னுடைய கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையினை வழங்குவதற்கு போதியது என்றும் பொருத்தமானது என்றும் நான் நம்புகின்றேன்.

அபிப்பிராயம் - வங்கி

என்னுடைய அபிப்பிராயத்திலே நதிக் கூற்றுக்கள் 2016 டிசம்பர் 31இல் உள்ளவாறாக வங்கியின் நிதி நிலைமைகள் பற்றிய உண்மையானது நியாயமானதுமான நோக்கினையும் அதன் நிதிச் செயலாற்றுகை பற்றிய நோக்கினையும் அப்போது முடிவடைந்த வருடத்திற்கான காசுப் பாய்ச்சல்கள் பற்றிய நோக்கினையும் இலங்கை





கணக்காய்வாளர் தலைமையகம்
கணக்காய்வாளர் தலைமையகம்
Auditor General's Department

கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக வழங்குகின்றது.

அபிப்பிராயம் - குழுவும்

என்னுடைய அபிப்பிராயத்திலே நிதிக்கூற்றுக்கள் 2016 டிசம்பர் 31இல் உள்ளவாறாக வங்கியின் நிதி நிலைமைகள் பற்றிய உண்மையானதும் நியாயமானதுமான நோக்கினையும் அதன் நிதிச் செயலாற்றுகை பற்றிய நோக்கினையும் அப்போது முடிவடைந்த வருடத்திற்கான திரட்டிய நிதிக் கூற்றுக்கள் பற்றிய நோக்கினையும் இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக வழங்குகின்றன.

ஏனைய சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகள் பற்றிய அறிக்கை

இந்த நிதிக்கூற்றுக்கள் 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்ததான அதற்கான திருத்தங்களினால் தேவைப்படுத்தப்படுகின்ற தகவல்களை வழங்குகின்றது.

விதிவிலக்கு

1971ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் பிரிவு 5 (1) இனால் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அவரால் 1992 மே 14 வெளியிடப்பட்ட 715ஆம் இலக்க அரசாங்க வர்த்தமாளியின் கட்டளையின் பிரகாரம் 1971ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பகுதி 2 இன் ஏற்பாடுகளில் இருந்து வங்கிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடல்

அரசியலமைப்பின் உறுப்புரை 154 (6) ஏற்பாடுகளுக்கு அமைவாக பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கை உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படும்.

எச். எம். காமீன் விஜேசிங்ஹ
கணக்காய்வாளர் தலைமையகத்தி

வருமானக் கூற்று

டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கானது	குறிப்பு	வங்கி		மாற்றம் %	குழுமம்		மாற்றம் %
		2016 ரூபா. '000	2015 ரூபா. '000		2016 ரூபா. '000	2015 ரூபா. '000	
மொத்த வருமானம்	5	122,114,359	103,648,964	17.8	144,749,519	123,830,806	16.9
வட்டி வருமானம்		109,970,256	92,485,979	18.9	129,708,199	110,360,612	17.5
வட்டிச் செலவு		(66,845,869)	(48,731,975)	37.2	(76,111,563)	(56,020,994)	35.9
தேறிய வட்டி வருமானம்	6	43,124,387	43,754,004	(1.4)	53,596,636	54,339,618	(1.4)
கட்டணம் மற்றும் தரகு வருமானம்		3,948,052	3,712,146	6.4	4,365,052	4,037,408	8.1
கட்டணம் மற்றும் தரகுச் செலவு		(208,912)	(174,479)	19.7	(208,912)	(174,479)	19.7
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	7	3,739,140	3,537,667	5.7	4,156,140	3,862,929	7.6
வர்த்தகம் மூலமான தேறிய இலாபம்	8	2,816,079	3,079,736	(8.6)	2,801,632	3,080,092	(9.0)
ஏனைய இயக்க வருமானம் (தேறியது)	9	5,379,972	4,371,103	23.1	7,874,636	6,352,694	24.0
மொத்த இயக்க வருமானம்		55,059,578	54,742,510	0.6	68,429,044	67,635,333	1.2
நிதிச் சொத்துக்கள் மீதான தேறிய சேத இழப்பு	10	(1,246,748)	(3,739,914)	(66.7)	(1,362,253)	(5,167,881)	(73.6)
தேறிய இயக்க வருமானம்		53,812,830	51,002,596	5.5	67,066,791	62,467,452	7.4
ஆளணி வருமானம்	11	(17,475,442)	(17,056,303)	2.5	(20,277,225)	(19,045,558)	6.5
ஏனைய செலவுகள்	12	(10,093,258)	(8,577,334)	17.7	(15,207,929)	(12,929,761)	17.6
பெறுமதிசேர் வரிக்கு முன்பான இயக்க வருமானம் (VAT)		26,244,130	25,368,959	3.4	31,581,637	30,492,133	3.6
நிதிச்சேவைகள் மீதான VAT மற்றும் NBT		(5,430,470)	(5,849,440)	(7.2)	(6,148,315)	(6,370,969)	(3.5)
பெறுமதிசேர் வரிக்கு பின்னரான இயக்கு வருமானம் (VAT)		20,813,660	19,519,519	6.6	25,433,322	24,121,164	5.4
இணைக் கம்பனிகளின் இலாபங்களின் பங்கு (Loss) (தேறிய வரி)		-	-		-	-	-
வரிக்கு முந்திய இலாபம்		20,813,660	19,519,519	6.6	25,433,322	24,121,164	5.4
வருமான வரிச் செலவு	13	(5,818,969)	(6,921,677)	(15.9)	(7,477,394)	(9,053,173)	(17.4)
வருடத்திற்கான இலாபம்		14,994,691	12,597,842	19.0	17,955,928	15,067,991	19.2
வருமானம் சேர்க்கப்பட வேண்டியவை:							
வங்கியின் உரிமை முதல் பங்காளர்கள்		14,994,691	12,597,842	19.0	16,721,972	13,898,050	20.3
கட்டுப்படுத்தாத உரிமைப் பங்குகள்		-	-		1,233,956	1,169,941	5.5
		14,994,691	12,597,842	19.0	17,955,928	15,067,991	19.2
இலாபத்தில் பங்கொன்றிற்கான ஈட்டல்	14						
சாதாரண பங்கொன்றிற்கான அடிப்படை ஈட்டல்	14.1	14,995	12,598	19.0	16,722	13,898	20.3
சாதாரண பங்கொன்றிற்கான வலுக்குறைக்கப்பட்ட ஈட்டல்	14.2	104	87	19.0	116	96	20.3

159 முதல் 232 ஆம் பக்கங்கள் வரையிலான குறிப்புக்கள் இந்த நிதிக்கூற்றுக்களின் இன்றியமையாத பாகங்களாகும்.

இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய பூரண வருமான கூற்று

டிசம்பர் 31 முடிவடைந்த வருடத்திற்கானது	வுங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
முடிவடைந்த வருடத்திற்கான இலாபம்	14,994,691	12,597,842	17,955,928	15,067,991
வரியில் இருந்து தேறிய ஏனைய பூரண வருமானம்				
இலாபம் அல்லது நட்டத்தில் மீள் வகைப்படுத்தப்படாத விடயங்கள்				
விசேட ஓய்வூதியத் திட்டத்தின் மீதான வங்கியின் தேறிய கட்டப்பாட்டு பெறுமதி மற்றும் அதிகரிப்பு	3,386,550	(635,394)	3,362,348	(635,372)
விசேட ஓய்வூதியத் திட்டப் பொறுப்பு மீதான பிற்போடப்பட்ட வரிவிளைவு	15,167	(1,884)	22,135	(1,953)
காணி மற்றும் கட்டடங்களின் மீள் பெறுமதியாக்கத்தின் மீதான இலாபங்கள்	–	–	25,000	672,574
காணி மற்றும் கட்டடங்களின் மீள் பெறுமதியாக்கத்தின் மீதான பிற்போடப்பட்ட வரிவிளைவு	–	–	–	–
ஏனைய பூரண வருமான ஆக்கக்கூறுகளுடன் தொடர்புடைய வரிச் செலவுகள்	–	–	(754)	(188,321)
	3,401,717	(637,278)	3,408,729	(153,072)
இலாபம் அல்லது நட்டத்தினுள் மீள்வகைப்படுத்தப்படக்கூடிய விடயங்கள்				
விற்பனைக்குத் தயாராகவுள்ள நிதிச்சொத்துக்களின் மீள் அளவீட்டின் மீதான தேறிய இலாபம் மற்றும் நட்டங்கள்	(13,286)	54,433	(167,029)	198,846
நிதிச் சாதனங்கள் மீதான இலாபங்கள் மற்றும் நட்டங்கள்	–	–	6,186	30,594
AFS முதலீட்டினை விற்றுத் தீர்த்தல் மீதான AFS ஒதுக்கத்தின் மறுதலை	(9,315)	–	(9,315)	–
	(22,601)	54,433	(170,158)	229,440
வரிகளில் இருந்து தேறிய வருடத்திற்கான ஏனைய பூரண வருமானம்	3,379,116	(582,845)	3,238,571	76,368
வருடத்திற்கான மொத்த பூரண வருமானம்	18,373,807	12,014,997	21,194,499	15,144,359
சேர வேண்டியவை				
வங்கியின் உரிமை முதல் வைத்திருப்போர்	18,373,807	12,014,997	19,997,591	13,809,598
கட்டுப்படுத்தாத வட்டிகள்	–	–	1,196,908	1,334,761
	18,373,807	12,014,997	21,194,499	15,144,359


159 முதல் 232 ஆம் பக்கங்கள் வரையிலான குறிப்புகள் இந்த நிதிக்கூற்றுகளின் இன்றியமையாத பாகங்களாகும்.

நிதிக் கூற்றின் நிலவரம்


டிசம்பர் 31 இல் உள்ளவாறானது	குறிப்பு	வுங்கி			குழுமம்		
		2016 ரூபா. '000	2015 ரூபா. '000	Change %	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	Change %
சொத்துக்கள்							
காசு மற்றும் காசுக்கு சமமானவைகள்	16	64,008,639	31,164,235	105.4	67,695,584	33,892,732	99.7
இலங்கை மத்திய வங்கியுடனான மீதிகள்	17	63,049,516	42,947,711	46.8	63,049,516	42,947,711	46.8
வங்கியின் நியமனங்கள்	18	32,772,978	8,097,147	304.7	32,772,978	8,097,147	304.7
நிதிச் சாதனங்கள்	19	15,057	4,109	266.5	21,196	24,853	(14.7)
ஏனைய நிதிச் சொத்துக்கள்	20	46,915,311	93,400,763	(49.8)	47,455,844	93,973,350	(49.5)
வியாபாரத்திற்காக வைத்திருப்பவை	21	71,528,031	111,406,452	(35.8)	72,205,378	112,319,406	(35.7)
கடன்களும் வங்கிக்கு சேர வேண்டியவைகளும்	22	890,528,101	768,514,659	15.9	1,013,921,293	869,780,503	16.6
கடன்களும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டியவைகளும்	23	1,525,839	3,533,743	(56.8)	3,258,308	5,661,805	(42.5)
நிதி முதலீடுகள் - விற்பனைக்கு கிடைக்கக்கூடியவை	24	96,171,734	86,604,889	11.0	101,069,681	91,089,198	11.0
நிதி முதலீடுகள் - முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை	25	-	-	-	1,040,828	-	-
நடைமுறையற்ற சொத்துக்கள்	26	1,325,766	1,475,766	(10.2)	-	-	-
விற்பனைக்காக வைத்திருக்கப்படுபவை	27	-	-	-	-	-	-
நல்லெண்ண மற்றும் புலப்படாச் சொத்துக்கள்	28	110,514	126,888	(12.9)	438,323	462,355	(5.2)
சொத்து, ஆலை மற்றும் உபகரணம்	29	17,224,026	16,303,749	5.6	23,440,966	22,695,990	3.3
முதலீட்டுச் சொத்துக்கள்	30	184,006	185,713	(0.9)	184,006	185,713	(0.9)
முன்செலுத்திய குத்தகைகள்	31	512,184	536,321	(4.5)	512,184	536,321	(4.5)
ஏனைய சொத்துக்கள்	33	16,176,745	12,293,017	31.6	17,331,932	13,070,117	32.6
மொத்தச் சொத்துக்கள்		1,302,048,447	1,176,595,162	10.7	1,444,398,017	1,294,737,201	11.6
பொறுப்புக்கள்							
வங்கிக்கு சேர வேண்டியவை	34	106,924,276	143,923,634	(25.7)	130,122,246	162,687,453	(20.0)
நிதிச் சாதனங்கள்	35	72,182	112,149	(35.6)	72,182	112,149	(35.6)
ஏனைய வாடிக்கையாளர்களுக்குச் சேரவேண்டியவை	36	1,077,812,127	899,237,880	19.9	1,119,753,182	932,905,835	20.0
ஏனைய கடன் பெறுகைகள்	37	27,184,535	48,159,100	(43.6)	42,296,376	63,107,816	(33.0)
நடைமுறை வரிப் பொறுப்புக்கள்	38	2,432,266	3,845,470	(36.7)	3,000,249	4,505,699	(33.4)
தேறிய பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள்	32	63,479	361,106	(82.4)	2,254,462	2,932,396	(23.1)
ஏனைய பொறுப்புக்கள்	38	15,378,998	16,428,542	(6.4)	25,182,416	24,777,985	1.6
துணை நிலைத் தவணைக் கடன்கள்	39	12,531,728	15,032,542	(16.6)	36,525,796	30,907,240	18.2
மொத்தப் பொறுப்புக்கள்		1,242,399,591	1,127,100,423	10.2	1,359,206,909	1,221,936,573	11.2
உரிமை முதல்							
விற்கப்பட்ட பங்குகள்/ஒதுக்கப்பட்ட பங்குகள்	40	7,201,998	7,201,998	-	7,201,998	7,201,998	-
நியதிச்சட்ட ஒதுக்க நிதியம்	41	4,902,255	4,152,518	18.1	4,902,255	4,152,518	18.1
ஏனைய ஒதுக்கங்கள்	42	21,195,855	21,846,751	(3.0)	22,269,995	23,012,662	(3.2)
தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்கள்		26,348,748	16,293,472	61.7	43,185,534	32,209,592	34.1
மொத்த பங்குடைமையாளர் உரிமை முதல்		59,648,856	49,494,739	20.5	77,559,782	66,576,770	16.5
கட்டுப்படுத்தாத உரிமைப் பங்குகள்		-	-	-	7,631,326	6,223,858	22.6
மொத்த உரிமை முதல்		59,648,856	49,494,739	20.5	85,191,108	72,800,628	17.0
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புக்கள்		1,302,048,447	1,176,595,162	10.7	1,444,398,017	1,294,737,201	11.6
வருநிலை நிகழ்வு பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்	44	226,429,659	181,532,584	24.7	226,442,491	181,545,416	24.7

159 முதல் 232 ஆம் பக்கங்கள் வரையிலான குறிப்புகள் இந்த நிதிக்கூற்றுக்களின் இன்றியமையாத பாகங்களாகும்.

இந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கு பணிப்பாளர் சபையே பொறுப்பாகும். இந்த நிதிக் கூற்றுக்கள் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் சார்பில் ஒப்பமிடப்பட்டது.



அசாம் ஏ. அனாண்ட்
நிதிப் பிரிவுத் தலைவர்
கொழும்பு



என். வசந்த் குமார்
பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்



ஹேமசீற் பர்னாந்து
தலைவர்

உரிமை முதலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கூற்று - வங்கி

	விற்கப்பட்ட பங்குகள்/ஒதுக்கப்பட்ட பங்குகள்	
	சாதாரண பங்குகள் ரூபா. '000	ஒதுக்கப்பட்ட மூலதனம் ரூபா. '000
வங்கி		
2015.01.01 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
சிறப்பு இலாப வரி		
2015.01.01 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
வருடத்திற்கான இலாபம்	-	-
ஏனைய பூரண வருமானம்		
AFS முதலீட்டில் நியாயமான பெறுமதியில் ஏற்பட்ட மாற்றங்கள்	-	-
தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு	-	-
விசேட ஓய்வூதியத் திட்டத்தின் மீதான பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-
விற்பனை தீர்க்கப்பட்ட சொத்து மீதான மீள் பெறுமதியாக்க இலாபத்தின் மறுதலை	-	-
மொத்த ஏனைய பூரண வருமானம்/(செலவு)	-	-
மொத்த பூரண வருமானம்/(செலவு)	-	-
உரிமை முதல் வைத்திருப்போருடனான கொடுக்கல் வாங்கல்கள், உரிமை முதலில் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை வருடத்தின் போது ஒதுக்கத்திற்கு மாற்றப்பட்டவை	-	-
திறைசேரி/பங்கிலாபத்திற்கான விசேட அறவீடு	-	-
உரிமை முதல் வைத்திருப்போருடனான மொத்த கொடுக்கல் வாங்கல்கள்	-	-
31.12.2015 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
01.01.2016 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
வருடத்திற்கான இலாபம்	-	-
ஏனைய பூரண வருமானம்		
AFS முதலீட்டில் சந்தைப் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றங்கள்	-	-
AFS முதலீட்டினை விற்பனை தீர்த்தல் மீதான AFS ஒதுக்கத்தின் மறுதலை	-	-
தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு	-	-
விசேட ஓய்வூதியத் திட்டத்தின் மீதான பிற்போடப்பட்ட வரி விளைவு	-	-
விற்பனை தீர்க்கப்பட்ட சொத்து மீதான மீள் பெறுமதியாக்க இலாபத்தின் மறுதலை	-	-
மொத்த ஏனைய பூரண வருமானம்/(செலவு)	-	-
மொத்த பூரண வருமானம்/(செலவு)	-	-
உரிமை முதல் வைத்திருப்போருடனான கொடுக்கல் வாங்கல்கள், உரிமை முதலில் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை வருடத்தின் போது ஒதுக்கத்திற்கு மாற்றப்பட்டவை	-	-
திறைசேரி/பங்கிலாபத்திற்கான விசேட அறவீடு (குறிப்பு 42.6)	-	-
உரிமை முதல் வைத்திருப்போருடனான மொத்த கொடுக்கல் வாங்கல்கள்	-	-
31.12.2016 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000

ஒதுக்கங்கள்					
நியதிச்சட்ட ஒதுக்க நிதியம் ரூபா. '000	மீள் பெறுமதியாக்க ஒதுக்கம் ரூபா. '000	ஏனைய ஒதுக்கம் ரூபா. '000	விற்பனைக்காக இருக்கின்ற ஒதுக்கம் ரூபா. '000	தேக்கி வைத்த சட்டல்கள் ரூபா. '000	மொத்தம் ரூபா. '000
3,522,626	10,876,547	8,828,873	241,946	12,797,562	43,469,552
				(2,770,120)	(2,770,120)
3,522,626	10,876,547	8,828,873	241,946	10,027,442	40,699,432
-	-	-	-	12,597,842	12,597,842
-	-	-	54,433	-	54,433
-	-	-	-	(635,394)	(635,394)
-	-	-	-	(1,884)	(1,884)
-	(30,048)	-	-	30,048	-
-	(30,048)	-	54,433	(607,230)	(582,845)
-	(30,048)	-	54,433	11,990,612	12,014,997
629,892		1,875,000	-	(2,504,892)	-
-	-	-	-	(3,219,690)	(3,219,690)
629,892	-	1,875,000	-	(5,724,582)	(3,219,690)
4,152,518	10,846,499	10,703,873	296,379	16,293,472	49,494,739
4,152,518	10,846,499	10,703,873	296,379	16,293,472	49,494,739
-	-	-	-	14,994,691	14,994,691
-	-	-	(13,286)	-	(13,286)
-	-	-	(9,315)	-	(9,315)
-	-	-	-	3,386,550	3,386,550
-	-	-	-	15,167	15,167
-	(3,295)	-	-	3,295	-
-	(3,295)	-	(22,601)	3,405,012	3,379,116
-	(3,295)	-	(22,601)	18,399,703	18,373,807
749,737	-	(625,000)	-	(124,737)	-
-	-	-	-	(8,219,690)	(8,219,690)
749,737	-	(625,000)	-	(8,344,427)	(8,219,690)
4,902,255	10,843,204	10,078,873	273,778	26,348,748	59,648,856

உரிமை முதலில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கூற்று - குழுமம்

	விற்கப்பட்ட பங்குகள்/ஒதுக்கப்பட்ட பங்குகள்	
	சாதாரண பங்குகள்	ஒதுக்கப்பட்ட மூலதனம்
	ரூபா. '000	ரூபா. '000
குழுமம்		
2015.01.01 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
சீர்ப்பு இலாப வரி	-	-
2015.01.01 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
வருடத்திற்கான இலாபம்	-	-
ஏனைய பூரண வருமானம்		
AFS முதலீட்டில் நியாயமான பெறுமதியில் ஏற்பட்ட மாற்றங்கள்	-	-
தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு	-	-
காணி மற்றும் கட்டிடங்களின் மிகை மீள் பெறுமதியாக்கம்	-	-
விறுத்தீர்க்கப்பட்ட சொத்தின் மீதான மீள் பெறுமதியாக்க இலாபத்தின் மறுதலை	-	-
நிதிச் சாதனங்கள் மீதான இலாபங்கள் மற்றும் நட்டங்கள்	-	-
விசேட காப்புறுதி திட்டங்கள் மீதான பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	-
ஏனைய பூரண வருமானங்கள் மீதான வரி	-	-
மொத்த ஏனைய பூரண வருமானம்/(செலவு)	-	-
மொத்த பூரண வருமானம்/(செலவு)	-	-
உரிமை முதல் வைத்திருப்போரின் கொடுக்கல் வாங்கல்கள் உரிமை முதலில் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை		
காலத்தின் போது ஒதுக்கலுக்கு மாற்றப்பட்டவை	-	-
பங்கு விநியோகம்	-	-
திறைசேரி பங்கிலாபத்திற்கான விசேட அறவீடு (குறிப்பு 42.6)	-	-
வருடத்தின் போது பெற்றுக்கொண்டவை இணை	-	-
கம்பனி வைத்திருப்பதனை மாற்றியமை	-	-
செலுத்தப்பட்ட பங்கிலாபங்கள்	-	-
உரிமை முதல் வைத்திருப்போரின் மொத்த கொடுக்கல் வாங்கல்கள்	-	-
31.12.2015 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
01.01.2016 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000
வருடத்திற்கான இலாபம்	-	-
ஏனைய பூரண வருமானம்		
AFS முதலீட்டில் நியாயமான பெறுமதியில் ஏற்பட்ட மாற்றங்கள்	-	-
AFS முதலீட்டினை விறுத்த தீர்த்தல் மீதான AFS ஒதுக்கத்தின் மறுதலை	-	-
தேறிய விசேட ஓய்வூதியத்திட்டக் கடப்பாடு	-	-
விறுத்தீர்க்கப்பட்ட சொத்தின் மீதான மீள் பெறுமதியாக்க இலாபத்தின் மறுதலை	-	-
காணி மற்றும் கட்டிடங்களின் மிகை மீள் பெறுமதி ஆக்கம்	-	-
நிதிச் சாதனங்கள் மீதான இலாபங்கள் மற்றும் நட்டங்கள்	-	-
விசேட காப்புறுதி திட்டங்கள் மீதான பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	-
ஏனைய பூரண வருமானங்கள் மீதான வரி	-	-
மொத்த ஏனைய பூரண வருமானம்/(செலவு)	-	-
மொத்த பூரண வருமானம்/(செலவு)	-	-
உரிமை முதல் வைத்திருப்போரின் கொடுக்கல் வாங்கல்கள் உரிமை முதலில் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை		
காலத்தின் போது ஒதுக்கலுக்கு மாற்றப்பட்டவை	-	-
பங்கு விநியோகம்	-	-
திறைசேரி பங்கிலாபத்திற்கான விசேட அறவீடு (குறிப்பு 42.6)	-	-
வருடத்தின் போது பெற்றுக்கொண்டவை இணை	-	-
கம்பனியினை வைத்திருப்பதனை மாற்றியமை	-	-
செலுத்தப்பட்ட பங்கிலாபங்கள்	-	-
உரிமை முதல் வைத்திருப்போரின் மொத்த கொடுக்கல் வாங்கல்கள்	-	-
31.12.2016 இல் உள்ளவாறான மீதி	49,998	7,152,000

ஒழுக்கங்கள்						மொத்தம் ரூபா. '000	கட்டுப்படுத்தாக வட்டி ரூபா. '000	மொத்த உரிமை ரூபா. '000
நியதிசட்ட ஒதுக்க நிதியம் ரூபா. '000	மீள் பெறுமதியாக்க ஒதுக்கம் ரூபா. '000	ஏனைய ஒதுக்கம் ரூபா. '000	விற்பனைக்காக ஒதுக்கம் ரூபா. '000	காகப்பாய்ச்சல் ஒதுக்கம் ரூபா. '000	தேக்கி வைத்த ஈட்டல்கள் ரூபா. '000			
3,522,626	11,393,318	8,828,873	271,215	(15,797)	27,536,628	58,738,861	5,323,419	64,062,280
-	-	-	-	-	(3,413,319)	(3,413,319)	(214,400)	(3,627,719)
3,522,626	11,393,318	8,828,873	271,215	(15,797)	24,123,309	55,325,542	5,109,019	60,434,561
-	-	-	-	-	13,898,051	13,898,051	1,169,941	15,067,992
-	-	-	162,726	-	-	162,726	36,120	198,846
-	-	-	-	-	(635,377)	(635,377)	5	(635,372)
-	504,430	-	-	-	-	504,430	168,144	672,574
-	(30,048)	-	-	-	30,048	-	-	-
-	-	-	-	22,945	-	22,945	7,649	30,594
-	-	-	-	-	(1,935)	(1,935)	(18)	(1,953)
-	-	-	-	-	(141,241)	(141,241)	(47,080)	(188,321)
-	474,382	-	162,726	22,945	(748,505)	(88,452)	164,820	76,368
-	474,382	-	162,726	22,945	13,149,546	13,809,599	1,334,761	15,144,359
629,892	-	1,875,000	-	-	(2,504,892)	-	-	-
-	-	-	-	-	609,561	609,561	140,439	750,000
-	-	-	-	-	(3,219,690)	(3,219,690)	-	(3,219,690)
-	-	-	-	-	-	-	133,346	133,346
-	-	-	-	-	51,758	51,758	-	51,758
-	-	-	-	-	-	-	(493,707)	(493,707)
629,892	-	1,875,000	-	-	(5,063,263)	(2,558,371)	(219,922)	(2,778,293)
4,152,518	11,867,700	10,703,873	433,941	7,148	32,209,592	66,576,770	6,223,858	72,800,628
4,152,518	11,867,700	10,703,873	433,941	7,148	32,209,592	66,576,770	6,223,858	72,800,628
-	-	-	-	-	16,721,972	16,721,972	1,233,956	17,955,928
-	-	-	(128,446)	-	-	(128,446)	(38,583)	(167,029)
-	-	-	(9,315)	-	-	(9,315)	-	(9,315)
-	-	-	-	-	3,370,185	3,370,185	(7,837)	3,362,348
-	(3,295)	-	-	-	3,295	-	-	-
-	18,750	-	-	-	-	18,750	6,250	25,000
-	-	-	-	4,639	-	4,639	1,547	6,186
-	-	-	-	-	20,393	20,393	1,742	22,135
-	-	-	-	-	(588)	(588)	(166)	(754)
-	15,455	-	(137,761)	4,639	3,393,285	3,275,618	(37,047)	3,238,571
-	15,455	-	(137,761)	4,639	20,115,257	19,997,590	1,196,909	21,194,499
749,737	-	(625,000)	-	-	(124,737)	-	-	-
-	-	-	-	-	(13,016)	(13,016)	(4,339)	(17,355)
-	-	-	-	-	(8,219,690)	(8,219,690)	-	(8,219,690)
-	-	-	-	-	(781,872)	(781,872)	776,130	(5,742)
-	-	-	-	-	-	-	(561,232)	(561,232)
-	-	-	-	-	-	-	-	-
749,737	-	(625,000)	-	-	(9,139,315)	(9,014,578)	210,559	(8,804,019)
4,902,255	11,883,155	10,078,873	296,180	11,787	43,185,534	77,559,782	7,631,326	85,191,108

காசுப் பாய்ச்சல் கூற்று

டிசம்பர் 31 முடிவடைந்த வருடத்திற்கானது	வங்கி		குடியும்	
	2016 சூபா. '000	2015 சூபா. '000	2016 சூபா. '000	2015 சூபா. '000
இயக்கச் செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்கள்				
வரிக்கு முந்திய இலாபம்	20,813,660	19,519,519	25,433,322	24,121,164
சீராக்கல்கள்:				
வரிக்கு முந்திய இலாபத்தில் உள்ளடக்கப்பட்ட காசு சாரா விடயங்களுக்காக சீராக்கப்பட்டது	2,824,333	5,332,075	3,180,031	7,534,618
இயக்கச் சொத்துக்களின் மாற்றங்கள்	(83,928,201)	(156,348,351)	(106,039,634)	(159,571,583)
இயக்கப் பொறுப்புக்களில் மாற்றங்கள்	121,125,671	138,914,805	135,320,066	132,999,699
துணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகள் மற்றும் ஏனையோரிடம் இருந்து கிடைத்த பங்கிலாப வருமானம்	(1,628,700)	(1,659,531)	(189,530)	(219,051)
கீழ்நிலை கடன் மீதான வட்டிச் செலவுகள்	1,987,500	1,987,500	1,987,500	1,987,500
விசேட ஓய்வூதியத் திட்டம்/பணிக்கொடை ஆகியவற்றுக்கு செலுத்தப்பட்ட பங்களிப்புகள்	1,811,662	1,526,525	1,894,316	1,563,511
செலுத்தப்பட்ட வரி	(7,514,644)	(5,566,426)	(9,639,397)	(7,990,113)
இயக்கச் செயற்பாடுகளில் இருந்து உருவாக்கப்பட்ட தேறிய காசு	55,491,281	3,706,116	51,946,673	425,745
முதலீட்டுச் செயற்பாடுகளில் இருந்து வரும் காசுப் பாய்ச்சல்கள்				
சொத்து, ஆலை மற்றும் உபகரணக் கொள்வனவு	(1,942,542)	(2,079,622)	(3,020,288)	(2,378,217)
சொத்து, ஆலை மற்றும் உபகரண விற்பனைகளில் இருந்து கிடைத்த இலாபம்	98,471	93,379	131,611	104,264
நிதி முதலீடுகளின் கொள்வனவு	(9,855,692)	(4,173,564)	(10,269,333)	(3,448,325)
புலப்படாச் சொத்துக்களின் தேறிய கொள்வனவுகள்	(17,810)	(43,206)	(25,475)	(44,684)
துணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகளில் முதலீடுகளை பெற்றுக்கொண்டதில் இருந்தான தேசிய காசுப் பாய்ச்சல்	-	(346,758)	-	(726,385)
துணை நிலைக் கம்பனிகளின் விருப்பப் பங்குகளில் இருந்தான தேறிய காசுப் பாய்ச்சல்	150,000	200,000		
துணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் இருந்து கிடைத்த பங்கிலாபங்கள்	1,628,700	1,659,531	189,530	219,051
முதலீட்டுச் செயற்பாடுகளில் இருந்து கிடைத்த தேறிய காசு (பயன்படுத்தப்பட்டவை)	(9,938,873)	(4,690,240)	(12,993,955)	(6,274,296)
நீதீச் செயற்பாடுகளில் இருந்தான காசுப் பாய்ச்சல்கள்				
கீழ்நிலை கடன் விநியோகத்திலிருந்தான தேறிய இலாபங்கள்	-	-	5,618,556	6,024,110
கீழ்நிலை கடன் மீள் கொடுப்பனவு	(2,500,814)	-	-	-
கீழ்நிலை கடன் மீது செலுத்தப்பட்ட வட்டி	(1,987,500)	(1,987,500)	(1,987,500)	(1,987,500)
கட்டுப்படுத்தாச் சொத்துக்களுக்கு செலுத்தப்பட்ட பங்கிலாபம்	-	-	(561,232)	(493,707)
திறைசேரி/பங்கிலாபத்திற்கான விசேட அறவீடு	(8,219,690)	(3,219,690)	(8,219,690)	(3,219,690)
நீதீச் செயற்பாடுகளில் இருந்தான தேறிய காசு	(12,708,004)	(5,207,190)	(5,149,866)	323,213
காசு மற்றும் காசுக்கு சமமானவைகளில் தேறிய அதீகரிப்புகள்/குறைப்புகள்	32,844,404	(6,191,314)	33,802,853	(5,525,338)
வருட ஆரம்பத்தின் போது காசு மற்றும் காசுக்கு சமமானவை	31,164,235	37,355,549	33,892,732	39,418,070
வருட முடிவின்போது காசு மற்றும் காசுக்கு சமமானவை	64,008,639	31,164,235	67,695,584	33,892,732

நதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

1. அறிக்கையிடும் அமைப்பு

1.1 பெரு நிறுவனத் தகவல்

மக்கள் வாங்கியானது 1961ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வாங்கிச் சட்டத்தின் கீழ் 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இலங்கையில் இயங்கி வருகின்ற அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு வங்கியாகும். 2016 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான வங்கியின் திரட்டிய நதிக் கூற்றானது வங்கியினையும் அதன் துணைக் கம்பனிகளையும் (ஒன்றாகச் சேர்த்துக் குழுவும் எனக் குறிப்பிடப்படுவது) இணைக் கம்பனிகளின் மீதான உரிமை முதல் நலன்களையும் உள்ளடக்குகின்றது.

1.2 முதன்மைச் செயற்பாடுகள்

வாங்கி

வங்கியின் அலுவல்களுள் வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல், கடன் வசதிகளை வழங்குதல், தனிப்பட்ட வாங்கிச்சேவை, அபிவிருத்தி வாங்கிச்சேவை, அடகுத் தரகுச்சேவை, சர்வதேச வர்த்தகம், அரசாங்கப் பிணையங்களைக் கையாளுதல், கடன் அட்டைச் செயற்பாடுகள், முதலீட்டு வாங்கிச்சேவை மற்றும் வெளிநாட்டு நாணயங்களுக்கான கடல் கடந்த வாங்கிச்சேவைப் பிரிவு ஆகியவை உள்ளடங்குகின்றன.

துணைக் கம்பனிகள்

பின்வருபவை வங்கியின் துணைக் கம்பனிகளின் முதன்மைச் செயற்பாடுகளாகும்:

உப துணைக் கம்பனிகள்

பின்வருபவை உப துணைக் கம்பனிகளின் முதன்மைச் செயற்பாடுகளாகும்:

கம்பனியின் பெயர்	முதன்மைச் செயற்பாடுகள்
பீபிள்ஸ் லீசிங் பிளீட் மனேஜ்மென்ட் லிமிடட்	வாகனத்தொகுதி முகாமைத்துவம், வாகனப் பெறுமதிக்கணிப்பு மற்றும் எரிபொருள் நிலையங்களின் இயக்கம்
பீபிள்ஸ் லீசிங் புரபர்டி டிவலப்மென்ட் லிமிடட்	கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டம் மற்றும் சொத்து அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்
பீபிள்ஸ் இன்சூரன்ஸ் லிமிடட்	பொதுக் காப்புறுதி வியாபாரத்தினை மேற்கொள்ளுதல்
பீபிள்ஸ் பிளான்ஸ் லிமிடட்	குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் சிறுநினைத் தொழில் முயற்சியாளர்களுக்கும் வாங்கிச்சேவை வழங்குதல் நீங்கலாக நிதிச்சேவைகளை வழங்குதல்
பீபிள்ஸ் லீசிங் ஹெவ்லொக் புரபர்டிஸ் லிமிடட்	அலுவலகக் கட்டிடத் தொகுதிகளை நிர்மாணித்து இயக்குதல்

கம்பனியின் பெயர்	முதன்மைச் செயற்பாடுகள்
பீபிள் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிளஸ்சி	நதிக் குத்தகைகளை வழங்குதல், வாடகைக் கொள்வனவுச் சொத்துக்களுக்கு நிதியிடுதல், தவணைக் கடன்கள், இஸ்லாமிய நிதி, LI வர்த்தகம், பங்கு வர்த்தகம், கடன் சாதனங்களை வழங்குதல் மற்றும் பொது வைப்புக்களைத் திரட்டுதல்
பீபிள்ஸ் டிரவல்ஸ் (பிரைவேட்) லிமிடட்	சுற்றுலாக்களையும் விமானப் பயணங்களையும் ஏற்பாடு செய்தல் (பயண முகவர்)
பீபிள்ஸ் மேர்சண்ட் பிளான்ஸ் பிளஸ்சி	குத்தகை வழங்குதல், வாடகைக் கொள்வனவு, நிலையான வைப்புக்கள் மற்றும் சேமிப்புக்கள் வெளிநாட்டு நாணயம்

2. தயாரிப்பின் அடிப்படை

2.1 இயைபுறல் கூற்று

நிதி நிலைக் கூற்று, வருமானக் கூற்று, இலாபம் அல்லது நட்டக் கூற்று மற்றும் ஏனைய பூரண வருமானம், உரிமை முதல் மற்றும் பணப் பாய்ச்சல் கூற்று ஆகிய கூற்றுக்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நதிக் கூற்றுக்களின் தயாரிப்பும் சமர்ப்பணமும் 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வாங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுகின்றன. நதிக் கூற்றுக்களின் சமர்ப்பணமும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வாங்கிச்சேவைச் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இயைபுறுகின்றன.

2.2 நதிக் கூற்றுக்களுக்கான பணிப்பாளரின் பொறுப்பு

திரட்டிய நதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாகத் தயாரித்துச் சமர்ப்பிக்கும் பொறுப்பு பணிப்பாளர் சபையினைச் சார்ந்ததாகும்.

2.3 நதிக் கூற்றுக்களின் அங்கீகாரம்

2016 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான திரட்டிய நதிக் கூற்றுக்கள் விநியோகிக்கப்படுவதற்காக 2017 மார்ச் 14ஆம் திகதி பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.

2.4 அளவீட்டின் அடிப்படை

நதிக் கூற்றுக்கள் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்படும் வரலாற்றுச் செலவு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதன் இதற்குப் பின்வருவன தவிர்ந்த நதிக் கூற்றுக்களைப் பாதிக்கும் பண வீக்கக் காரணிகளுக்கான சீராகக்கல்கள் மேற்கொள்ளப்படவில்லை:

- இலாபம் அல்லது நட்டம் மூலமான விற்பனை விலையில் உள்ளவாறான நிதிச் சொத்துக்கள் விற்பனை விலையில் அளக்கப்பட்டன
- நிதிச் சாதனங்கள் விற்பனை விலையில் அளக்கப்பட்டன
- விற்பனைக்கான நிதிச் சொத்துக்கள் விற்பனை விலையில் அளக்கப்பட்டன
- விசேட ஓய்வூதியத் திட்டத்திற்கான பொறுப்புக்கள் ஊக மதிப்பீட்டிலான பெறுமதிக்கணிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு திட்டச் சொத்துக்களின் தேறிய மொத்தம் நீங்கலாக விசேட ஓய்வூதியக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதியில் பதியப்பட்டுள்ளன.
- காணிகள் மற்றும் கட்டடங்கள் கொள்வனவு செய்யப்படுகையில் உள்ள செலவிலே அளக்கப்பட்டுப் பின்னர் அவை திரட்டிய பெறுமானத் தேய்வு மற்றும் வேறு சந்தை விலைக் குறைப்பு நட்டம் நீங்கலாக மீள் பெறுமதி கணிக்கப்பட்டன.

2.5 செயற்படுகின்ற மற்றும் சமர்ப்பண நாணயம்

திரட்டிய நதிக் கூற்றுக்கள் வங்கியின் செயற்பாட்டு நாணயமான இலங்கை ரூபாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை ரூபாவில் வழங்கப்பட்டுள்ள நதிக் தகவல்கள் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டாலேயன்றி கிட்டிய ஆயிரத்திற்கு முழு எண்ணாக ஆக்கப்பட்டுள்ளன.

2.6 கொடுக்கல் வாங்கலின் முக்கியத்துவமும் ஒன்று திரட்டலும்

ஒரே விதமான விடயங்களின் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் முக்கியத்துவம் வாய்ந்த வகுப்பும் நதிக் கூற்றுக்களில் வெவ்வேறாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு தன்மைகளை அல்லது செயற்பாடுகளைக் கொண்ட மேலும் முக்கியமான கொடுக்கல் வாங்கல்களாக அமைகின்றவை வெவ்வேறாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

3. முக்கியமான கணக்கீட்டுத் தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் ஊகங்கள்

வங்கியின் கணக்கீட்டுக் கொள்கைகளைப் பிரயோகிக்கும் செயல்முறையில் முகாமைத்துவமானது நிதிக்கூற்றுக்களில் பதியப்பட்டுள்ள தொகைகளைத் தீர்மானிப்பதில் தீர்மானங்களையும் மதிப்பீடுகளையும் ஊகங்களையும் பயன்படுத்துகின்றது. எனவே உண்மையான பெறுபேறுகள் இந்த மதிப்பீடுகளில் இருந்து வித்தியாசப்படலாம்.

மதிப்பீடுகளும் உள்ளார்ந்த ஊகங்களும் தொடர்ச்சியாக இடம்பெறும் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. மதிப்பீடுகள் திருத்தப்படுகின்ற மேலும் பாதிக்கப்படுகின்ற எதிர்காலப்பகுதியில் கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் பதியப்படுகின்றன.

திரட்டிய நிதிக்கூற்றுக்களில் பதியப்பட்டுள்ள தொகைகளில் மிக முக்கியமான விளைவுகளைக் கொண்டுள்ள கணக்கீட்டு கொள்கைகளைப் பிரயோகிப்பதில் பயன்படுத்தப்பட்ட தீர்மானங்கள், ஊகங்கள், மதிப்பீடுகள் பற்றிய தகவல்கள் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

3.1 வங்கியும் குழுமமும் இதே நிலையில் தொடர்ந்தும் இயங்கும் என்கின்ற ஊகம்

வங்கியும் குழுமமும் தற்போது இயங்கிவரும் விதத்திலே தொடர்ந்தும் இயங்குவதற்கான வங்கியின் ஆற்றல் பற்றிய மதிப்பீட்டினை வங்கி முகாமைத்துவம் மேற்கொண்டு எதிர்வு கூறக்கூடிய எதிர்காலத்தில் வியாபாரத்தினைத் தொடர்ந்து நடத்துவதற்கான வளங்களை வங்கி கொண்டிருப்பதையிட்டுத் திருப்தி அடைந்திருக்கின்றது. மேலும் இதே நிலைமையில் வங்கி தொடர்ந்தும் இயங்குவதற்கான அதன் ஆற்றல் மீது கணிசமான சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது பொருட்படுத்தக்கூடிய நிச்சயமற்ற தன்மைகள் எவையும் முகாமைத்துவத்தின் அறிவுக்கெட்டிய வகையில் நிலவவில்லை. எனவே வங்கியும் குழுமமும் தொடர்ந்தும் இதே நிலைமையிலேயே இயங்கும் என்கின்ற ஊகத்திலேயே நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

3.2 நீதிச்சாதனங்களின் விற்பனை விலை

நிதி நிலைமைக் கூற்றிலே பதிவு செய்யப்பட்டுள்ள நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப் பொறுப்புக்களின் விற்பனை விலைகளைச் செயற்படும் சந்தைகளில் இருந்து பெற முடியாத சந்தர்ப்பத்தில் கணித மாதிரிகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகின்ற வெவ்வேறு வகையான பெறுமதி கணித்தல் உத்திகளைப் பயன்படுத்தி அவை தீர்மானிக்கப்படும். இந்த மாதிரிகளுக்கான உள்ளீடுகள் சாத்தியமானவிடத்து அவதானிக்கத்தக்க சந்தைத் தரவுகளில் இருந்து பெறப்படுகின்றன. எவ்வாறாயினும் இவை கிடைக்காத பட்சத்தில் விற்பனை விலைகளை நிர்ணயிப்பதற்கு தீர்மானங்கள் எடுப்பது தேவைப்படுத்தப்படுகின்றது. நிதிச் சாதனங்களின் பெறுமதி கணித்தலானது மிக விரிவாக குறிப்பு 47இல் வழங்கப்பட்டுள்ளது.

3.3 சந்தை விலை குறைவடைகின்ற-மையினால் கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் மீது ஏற்படும் நட்டம்

சொத்தின் சந்தை விலை குறைவடைகின்றமையினால் ஏற்படும் நட்டத்தினை இலாபத்தில் அல்லது நட்டத்தில் பதியவேண்டுமா என்பதை மதிப்பிடுவதற்காக வங்கிக்குத் தனிப்பட்ட ரீதியில் முக்கியமான கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளை ஒவ்வொரு அறிக்கையிலும் திகதியின் போதும் வங்கி மீளாய்வு செய்கின்றது. குறிப்பாக, சொத்துக்களின் சந்தை விலை குறைவடைகின்றமையினால் ஏற்படும் இழப்பினைத் தீர்மானிக்கையில் எதிர்காலக் காசுப் பயச்சல்களின் தொகை மற்றும் காலத்தினை மதிப்பிடுவதில் முகாமைத்துவத்தின் தீர்மானம் தேவைப்படுத்தப்படுகின்றது. இந்த மதிப்பீடுகள் பல்வேறு காரணிகள் பற்றிய ஊகங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் உண்மையான பெறுபேறுகள் வித்தியாசப்படலாம்.

தனிப்பட்ட மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு சொத்தின் சந்தை விலை குறைப்பானது தேவைப்படாவிட்டால் அவ்வாறான தனிப்பட்ட முக்கியமான சகல கடன்களும் முற்கொடுப்பனவுகளும் அதன் பின்னர் ஒரே விதமான அபாயநேர்வுப் பண்புகளைக் கொண்ட சொத்துக்களின் குழுக்களாகக் கூட்டாக மதிப்பிடப்படுகின்றன. ஏற்பட்ட நட்ட நிகழ்வுகளுக்காக நடுநிலையான சான்றுகள் இருந்து ஆனால் அவற்றின் விளைவுகள் இன்னும் சான்றாகக் காணக் கிடைக்காத நிலை காணப்படுகையில் இவ்வாறான இழப்பிற்காக ஒதுக்கல் மேற்கொள்ளப்படவேண்டுமா என்பது பற்றிய தீர்மானம் எடுப்பதினை இது தேவைப்படுத்துகின்றது. கூட்டு மதிப்பீடானது கடன் தொகுதிகளில் இருந்து வரும் தரவுகளை கருத்திற் கொள்கின்றது மேலும் அபாயநேர்வுகள் மற்றும் பொருளாதாரத் தரவுகளின் செறிவுகளின் விளைவுகள் பற்றிய தீர்மானங்களையும் கருத்திற் கொள்கின்றது (கடன் உரித்தாண்மை வகைகள், நிலுவை மட்டங்கள், தொழிற்துறைகள் போன்றவை).

3.4 விற்பனைக்கான முதலீடுகளின் சந்தைப் பெறுமதியில் ஏற்பட்டுள்ள குறைவு

விற்பனைக்கான முதலீடுகள் என வங்கி வகைப்படுத்தியுள்ள அதன் பிணையங்களின் சந்தைப்பெறுமதியில் குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்காக ஒவ்வொரு அறிக்கையிலும் திகதியிலும் வங்கி அதனை மதிப்பீடு செய்கின்றது. கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் தனிப்பட்ட மதிப்பீடுகளில் பிரயோகிக்கப்பட்டவை போன்ற தீர்மானங்கள் இதற்கும் தேவைப்படுத்தப்படுகின்றன.

உரிமை முதல் முதலீடுகளின் விற்பனைப் பெறுமதியானது அவற்றின் செலவினை விட கணிசமான அல்லது நீண்ட வீழ்ச்சியினைக் கொண்டிருக்கும் போதும் அவ்வாறான விற்பனைக்கான உரிமை முதல் முதலீடுகளில் வங்கி நடத்திற்கான கட்டணங்களைப் பதிவு செய்கின்றது. இதில் எது 'கணிசமானது' அல்லது 'நீடித்தது' என்பது தொடர்பான முடிவுக்கு வருவதற்குத் தீர்மானம் எடுப்பது தேவைப்படுத்தப்படுகின்றது.

3.5 விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடுகள்

விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடுகளின் பெறுமதியானது வங்கியின் கடப்பாட்டுப் பெறுமதி கணிப்பு உத்திகளைப் பயன்படுத்தித் தீர்மானிக்கப்படுகின்றது. உண்மையான பெறுமதி கணிப்பானது கழிவு வழங்கப்பட்ட கட்டணங்கள், சொத்துக்களின் மீதான திருப்பல்களின் எதிர்பார்க்கப்படும் வீதங்கள், எதிர்கால சம்பள அதிகரிப்புகள், இறப்பு வீதங்கள் மற்றும் எதிர்கால ஓய்வூதிய அதிகரிப்புகள் ஆகியவை பற்றிய ஊகிப்புக்களை சம்பந்தப்படுத்துகின்றது. சகல ஊகிப்புக்களும் ஒவ்வொரு அறிக்கையிலும் திகதியின் போதும் மீளாய்வு செய்யப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நீண்டகாலத் தன்மையின் காரணமாக இவ்வாறான மதிப்பீடுகள் கணிசமான நிச்சயமற்ற தன்மைக்கு உட்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட ஊகங்களுக்காக குறிப்பீடுகள் 38.1.5, 38.2.1 இணைப் பார்க்கவும்.

3.6 சொத்து, ஆலை, உபகரணம் ஆகியவற்றின் விற்பனைப் பெறுமதி

குழுமத்தின் இறையிலி நிலம் மற்றும் கட்டிடங்கள் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கட்டிடங்கள் ஆகியவை விற்பனை விலையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறான சொத்துக்களின் விற்பனைப் பெறுமதியினைத் தீர்மானிப்பதற்கு குழுமம் சுயாதீனமான பெறுமதி கணித்தல் நிபுணர்களை ஈடுபடுத்தியுள்ளது. இதேபோன்ற சொத்துக்களின் நடைமுறைச் சந்தை விலைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்போது இந்தச் சொத்துக்களின் விற்பனைப் பெறுமதியினை மதிப்பிடுவதற்கு அவ்வாறான சான்றுகள் பரிசீலிக்கப்படுகின்றன.

3.7 சொத்து, ஆலை மற்றும்

உபகரணங்களின் பயன்படு ஆயுட்காலம்

ஒவ்வொரு அறிக்கையிலும் திகதியின் போதும் சொத்துக்கள், ஆலை மற்றும் உபகரணங்களின் தொகைப் பெறுமதிகள், பயன்படு ஆயுட்காலம் மற்றும் பெறுமானத் தயவுக்கான முறைகளை குழுமம் மீளாய்வு செய்கின்றது. இந்தப் பெறுமதிகள், வீதங்கள், முறைகள் ஆகியவற்றின் மதிப்பீடுகளை மேற்கொள்கையில் முகாமைத்துவத்தின் தீர்மானம் பயன்படுத்தப்படுகின்ற காரணத்தினால் இவை நிச்சயமற்ற தன்மைக்கு உட்படுகின்றன.

4. வெளிக்கூறும் கணக்கீட்டுக் கொள்கைகள்

கொள்கைகள்

இந்தத் திரட்டிய நிதிக்கூற்றுக்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சகல காலப் பகுதிகளுக்கும்மாக குறிப்பு 4.1 முதல் 4.28 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறான கணக்கீட்டுக் கொள்கைகளை குழுமம் தொடர்ச்சியாகப் பிரயோகித்துள்ளது.

4.1 ஒன்றிணைத்தலுக்கான அடிப்படை

வங்கியினதும் குழுமத்தினதும் நிதிக்கூற்றுக்கள் 2016 டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கான வங்கியினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் நிதிக்கூற்றுக்களை கொண்டுள்ளது. ஒன்றிணைத்தல் நோக்கத்திற்காக வங்கியின் துணைக் கம்பனிகளின் நிதிக் கூற்றுக்கள் ஒத்திசைவான கணக்கீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்தி

மக்கள் வாங்கியின் அறிக்கையிடல் காலப்பகுதியினைப் போன்றே அதே காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளன.

4.1.1 வியாபாரச் சேர்க்கைகள்

வியாபாரச் சேர்க்கைகள் பெற்றுக்கொள்ளல் முறையினைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளல் திகதியில் உள்ளவாறாகக் கணக்கு வைக்கப்பட்டுள்ளன - அதாவது குழுமத்திற்கு கட்டுப்பாடு மாற்றப்படும் போது பெற்றுக் கொள்ளலில் மாற்றப்பட்ட வருபேறு பொதுவாக அடையாளம் காணக்கூடிய தேரிய சொத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது போல் சந்தைப் பெறுமதியில் அளக்கப்படுகின்றன. ஏற்படும் நன்மதிப்பானது சொத்தின் சந்தை விலையில் குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக வருடாந்தம் பரிசீலிக்கப்படுகின்றது. பேரம் பேசி மேற்கொள்ளப்படும் கொள்வனவு மீதான எந்தவொரு ஆதாயமும் இலாபத்தில் அல்லது நட்டத்தில் உடனடியாகப் பதியப்படுகின்றது. கொடுக்கல் வாங்கல் செலவுகள் கடன் அல்லது உரிமை முதல் பிணையங்களின் விநியோகத்துடன் தொடர்புடையவை தவிர்ந்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் செலவாகச் செலவிடப்படுகின்றன.

மாற்றப்பட்ட வருபேறு முன்பு இருந்த தொடர்புகளைக் கொடுத்துத் தீர்த்தலுடன் தொடர்புடைய தொகைகளை உள்ளடக்குவதில்லை. இவ்வாறான தொகைகள் பொதுவாக இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றன. ஏதாவது செலுத்தப்பட வேண்டிய வருநிகழ்வு வருபேறுகள் பெற்றுக்கொள்கின்ற திகதியில் சந்தைப் பெறுமதியில் அளக்கப்படுகின்றன. வருநிகழ்வு வருபேறுவானது உரிமை முதலாக வகைப்படுத்தப்பட்டால் அது பின்னர் மீண்டும் அளக்கப்படுவதில்லை. மேலும் கொடுத்துத் தீர்த்தலானது உரிமை முதலினுள் கணக்கு வைக்கப்படுகின்றது. இல்லாவிடின் வருநிகழ்வு வருபேற்றின் விற்பனைப் பெறுமதியில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள் இலாபத்தில் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றன.

4.1.2 கட்டுப்படுத்தாத உரிமைப்பங்கு (NCI)

NCIகள் கொள்வனவுத் திகதியின் போது கொள்வனவாளரின் அடையாளம் காணத்தக்க தேரிய சொத்துக்களின் விகிதாசாரப் பங்கில் அளக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு இழப்புக்கு இடஞ்செல்லாத துணைக் கம்பனி ஒன்றில் குழுமத்தின் உரிமைப் பங்கில் ஏற்படும் மாற்றங்கள் உரிமை முதல் கொடுக்கல் வாங்கல்களாகக் கணக்கு வைக்கப்படுகின்றன.

4.1.3 துணைக் கம்பனிகள்

துணைக் கம்பனிகள் என்பவை குழுமத்தினால் கட்டுப்படுத்தப்படும் முதலீட்டாளர்களாகும். குழுமானது முதலீட்டாளருடன் கொண்டுள்ள தொடர்பின் காரணமாக வரும் பல்வேறு திரும்பல்களுக்கு உட்பட்டால் அல்லது அவற்றின் மீது உரிமை கொண்டிருந்தால் மேலும் முதலீட்டாளர் மீது குழுமம் கொண்டுள்ள அதிகாரத்தின் மூலம் அத்திரும்பலில் தாக்கம் செலுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தால் குழுமானது முதலீட்டாளரைக் கட்டுப்படுத்துகின்றது.

4.1.4 கட்டுப்பாடு இழப்பு

துணைக் கம்பனியொன்றில் குழுமம் அதன் கட்டுப்பாட்டினை இழக்கும் போது அது துணைக் கம்பனியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் பதிவினை அகற்றி வேறு தொடர்புடைய NCI மற்றும் வேறு உரிமை முதல்களின் ஆக்கக்கூறுகளின் பதிவுகளையும் அகற்றுகின்றது. விளைவாக ஏற்படும் எவ்வித இலாபமோ அல்லது நட்டமோ இலாபத்தில் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது. முன்னைய துணைக் கம்பனியில் தேங்கியுள்ள ஏதாவது உரிமைப் பங்கின் மீதான கட்டுப்பாடு இழக்கப்படுகையில் அது சந்தைப் பெறுமதியில் அளக்கப்படுகின்றது.

4.1.5 ஒன்றிணைத்தலின் போது அகற்றப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

குழுமத்திற்கு இடையிலான ஐந்தொகைகளும் கொடுக்கல் வாங்கல்களும் மேலும் குழுமத்திற்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களில் இருந்து எழுகின்ற ஏதாவது பூர்த்தி செய்யப்படாத வருமானம் மற்றும் செலவுகளும் திரட்டிய நிதிக்கூற்றினைத் தயாரிக்கையில் அகற்றப்படுகின்றன(வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல் இலாபங்கள் அல்லது நட்டங்கள் நீங்கலாக). குழுமம் மற்றும் அதன் இணைக் கம்பனிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களினால் ஏற்படும் பூர்த்தி செய்யப்படாத இலாபங்களும் நட்டங்களும் இணைக் கம்பனிகளில் குழுமத்தின் உரிமைப் பங்கு எந்தளவிற்கு காணப்படுகின்றதோ அந்த அளவிற்குத் திரட்டிய நிதிக்கூற்றினைத் தயாரிக்கையில் அகற்றப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்படாத இழப்புகள் பூர்த்தி செய்யப்படாத இலாபங்களைப் போல அகற்றப்படுகின்றன ஆனால் சந்தை விலைக் குறைவினால் ஏற்படும் இழப்பு இல்லாமைக்கான சான்று இருக்கும் வரையிலேயே இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது.

4.1.6 இணைக் கம்பனிகள்

இணைக் கம்பனிகள் என்பவை குழுமம் நிறுவனம் ஒன்றில் அதிகாரத்தினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகும். ஆனால் இவற்றின் நிதி மற்றும் இயக்கக் கொள்கைகளில் குழுமம் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்காது. குழுமம் வேறொரு நிறுவனத்தின் 20முற்றும் 50முற்றும் இடைப்பட்ட வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கையில் இவ்வாறான அதிகாரம் நிலவுவதாக ஊகிக்கப்படுகின்றது. இணைக் கம்பனி அமைப்புக்களில் உள்ள மூலதனங்கள் உரிமை முதல் முறையினைப் பயன்படுத்தி கணக்கு வைக்கப்படுவதுடன் இவை ஆரம்பத்தில் செலவில் பதியப்படுகின்றன (உரிமை முதல் கணக்கு வைக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்கள்). முதலீட்டின் செலவானது கொடுக்கல் வாங்கல் செலவுகளையும் உள்ளடக்குகின்றது.

குழுமத்தின் அதிகாரம் ஆரம்பித்த திகதியில் இருந்து அவ்வாறான அதிகாரம் முடிவடைந்த திகதி வரையிலான குழுமத்தின் உள்ளேயான கணக்கீட்டுக் கொள்கைகளைச் சீரமைப்பதற்கான சீராகல்களின் பின்னர் இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய பூரண வருமானங்களிற்கான வங்கியின் பங்கினைத் திரட்டிய நிதிக்கூற்றுக்கள் உள்ளடக்குகின்றன.

உரிமை முதல் கணக்கு வைக்கப்பட்ட முதலீட்டாளரில் வங்கி கொண்டுள்ள உரிமைப் பங்கினை வங்கியின் இழப்புக்களின் பங்கு மிகைக்கும் போது எவ்விதமான நீண்ட கால முதலீடுகள் இருப்பின் அவை உள்ளடங்கலாக அந்த உரிமைப் பங்குகளின் கொள்வனவுத் தொகையானது பூச்சியத்தில் அறிக்கையிடப்பட்டு முதலீட்டாளரின் சார்பில் குழுமானது கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது அல்லது கொடுப்பனவுகளைச் செலுத்தி உள்ளது என்பவைத் தவிர மேலதிக இழப்புக்களைப் பதிதல் நிறுத்தப்படுகின்றது.

4.2 வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்

வெளிநாட்டு நாணயங்களில் அமைந்த கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கல் நடைபெற்ற திகதியின் போதான நாணயப் பரிமாற்ற விதியின் உடனடி வீதத்தில் பதிவு செய்யப்படுகின்றன. வெளிநாட்டு நாணயங்களில் கணக்கிடப்படுகின்ற பணம் சார்ந்த சொத்துக்களும் பொறுப்புக்களும் அறிக்கையிடல் திகதியின் போது நாணயப் பரிமாற்ற உடனடி விகிதத்தின் படி மீள மாற்றப்படுகின்றன. வியாபாரம் சாராத செயற்பாடுகளினால் எழுகின்ற அனைத்து வித்தியாசங்களும் வருமானக் கூற்றில் ஏனைய இயக்க வருமானமாகக் கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டு நாணயமொன்றில் வரலாற்றுச் செலவு அடிப்படையில் அளக்கப்படுகின்ற பணம் சாரா விடயங்கள் பதிவின் திகதியில் உள்ளவாறான உடனடி நாணயமாற்று வீதத்தினைப் பயன்படுத்தி மாற்றப்படுகின்றன. வெளிநாட்டு நாணயமொன்றில் விற்பனைப் பெறுமதியில் அளக்கப்படுகின்ற பணம் சாரா விடயங்கள் விற்பனை விலை தீர்மானிக்கப்படுகின்ற திகதியில் உடனடி நாணயமாற்று வீதத்தினைப் பயன்படுத்தி மாற்றப்படுகின்றன.

4.3 நிதிச்சாதனங்கள் - ஆரம்பப் பதிவு, வகைப்படுத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்த அளவிடு

4.3.1 பதிவுத் திகதி

கிரமமாக விற்பனை செய்யப்படுகின்ற நிதிச் சொத்துக்களின் கொள்வனவுகள் கொடுத்துத் தீர்த்தல் திகதி கணக்கு வைப்பினைப் பயன்படுத்தி பதியப்படுகின்றன. கொடுத்துத் தீர்த்தல் திகதி என்பது நிறுவனம் ஒன்றிற்கு சொத்து விநியோகிக்கப்பட்ட திகதியாகும். கொடுத்துத் தீர்த்தல் திகதி கணக்கு வைப்பு என்பது சொத்தானது நிறுவனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட திகதியிலே சொத்தினைப் பதிவு செய்தலினைக் குறிப்பிடுகின்றது. கொடுத்துத் தீர்த்தல் திகதி கணக்கு வைப்பானது பிரயோகிக்கப்படும் போது விற்பனை திகதி மற்றும் கொடுத்துத் தீர்த்தல் திகதிக்கு இடையிலான காலப்பகுதியின் போது பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய சொத்துக்களின் சந்தைப் பெறுமதியில் ஏற்படுகின்ற ஏதாவது மாற்றங்களை நிறுவனம் கணக்கு வைக்கின்றது.

கிரமமற்ற நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கொள்வனவுகள் விற்பனைத் திகதியின் போது பதியப்படுகின்றன. அதாவது சாதனத்தின் ஒப்பந்த ரீதியான ஏற்பாடுகளுக்கு வங்கி ஒரு தரப்பாக மாறுகின்ற திகதி கிரமமான கொள்வனவு என்பது ஒப்பந்தம்

ஒன்றின் கீழே நிதிச் சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்வதாகும். சம்பந்தப்பட்ட சந்தையில் உள்ள ஒழுங்குவிதி அல்லது மரபு ஆகியவற்றால் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலச் சட்டகத்தினால் இந்தச் சொத்துக்களை விநியோகிப்பதனை இந்த ஒப்பந்தத்தின் விதிகள் தேவைப்படுத்துகின்றன.

4.3.2 நிதிச் சாதனங்களின் ஆரம்ப அளவிடு

ஆரம்பப் பதிவின் போது நிதிச் சாதனங்களின் வகைப்படுத்தலானது அவற்றின் நோக்கம் மற்றும் பண்புகளிலும் அவற்றினைக் கொள்வனவு செய்வதற்கான முகாமைத்துவத்தின் நோக்கத்திலும் தங்கியுள்ளது. சகல நிதிச் சாதனங்களும் இலாபம் அல்லது நட்டத்தின் மூலமாக விற்பனைப் பெறுமதியில் பதிவு செய்யப்படுகின்ற நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப் பொறுப்புக்கள் நீங்கலாக, ஆரம்பத்தில் அவற்றின் விற்பனைப் பெறுமதியுடன் கொடுக்கல் வாங்கல் செலவுகளுடன் சேர்த்து அளக்கப்படுகின்றன.

4.3.3 நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப்பொறுப்புக்களின் வகைப்படுத்தலும் அதனைத் தொடர்ந்த அளவிடும்

நிதிச் சொத்துக்கள்

ஆரம்பத்தில் நிதிச் சொத்து ஒன்று பின்வரும் வகைகளில் ஏதாவது ஒன்றில் வகைப்படுத்தப்படுகின்றது:

- சந்தைப் பெறுமதியில் இலாபம் அல்லது நட்டம் மூலம் விற்பனைக்காக வைத்திருக்கப்படுவது, அல்லது இலாபம் அல்லது நட்டம் மூலம் சந்தைப் பெறுமதியில் குறித்தொதுக்கப்படுவது
- விற்பனைக்காக வைத்திருக்கப்படுவது
- கடன்களும் வரவேண்டியவைகளும்
- முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுவது

இதனைத் தொடர்ந்தான நிதிச் சொத்துக்களின் அளவீடானது அவற்றின் வகைப்படுத்தலில் தங்கியுள்ளது.

நிதிப் பொறுப்புக்கள்

சகல நிதிப் பொறுப்புக்களையும் அவை உருவாக்கப்பட்ட திகதியிலே குழுமம் ஆரம்பத்தில் பதிவு செய்து பின்பு அதன் நிதிப் பொறுப்புக்களை இலாபம் அல்லது நட்டம் மூலமாக இலதாக்கப்பட்ட செலவு அல்லது சந்தைப் பெறுமதியில் அளக்கப்பட்டதாக வகைப்படுத்துகின்றது.

இதனைத் தொடர்ந்தான நிதிப் பொறுப்புக்களின் அளவீடானது அவற்றின் வகைப்படுத்தலில் தங்கியுள்ளது.

4.3.4 விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்கள் அல்லது நிதிப் பொறுப்புக்கள்

விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நிதிச் சொத்துக்கள் அல்லது நிதிப் பொறுப்புக்கள் சந்தைப் பெறுமதியில் நிதி நிலைக் கூற்றில் பதியப்படுகின்றன. சந்தைப் பெறுமதியில் ஏற்படுகின்ற மாற்றங்கள் தேறிய விற்பனை வருமானத்தில் பதியப்படுகின்றன. வட்டி மற்றும் பங்கிளிப வருமானம் அல்லது செலவு ஆகியவை ஒப்பந்தத்தின் விலைகளுக்கு

அமைவாகத் தேறிய விற்பனை வருமானத்தில் பதியப்படுகின்றன அல்லது கொடுப்பனவிற்கான உரிமையானது நிறுவப்படுகையால் அதற்கு அமைவாகப் பதியப்படுகின்றன.

இந்த வகைப்படுத்தல்களுள் குறுகிய காலத்தில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் பிரதானமாகக் கொள்வனவு செய்யப்பட்ட கடன் பிணையங்களும் உரிமை முதல்களும் உள்ளடங்குகின்றன.

4.3.5 இலாபம் அல்லது நட்டம் மூலம் சந்தைப் பெறுமதியில் பதியப்பட்ட நிதிச் சாதனங்கள்

வங்கியானது முன்னோக்கிய வெளிநாட்டு நாணயங்கள் போன்ற நிதிச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றது. நிதிச் சாதனங்கள் சந்தைப் பெறுமதியில் பதியப்பட்டு அவற்றின் சந்தைப் பெறுமதியானது சாதகமாக இருக்கையில் சொத்துக்களாகவும் அவற்றின் சந்தைப் பெறுமதியானது பாதகமானதாக இருக்கையில் பொறுப்புக்களாகவும் முன்கொண்டு வரப்படுகின்றன. நிதிச் சாதனங்களின் சந்தைப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் தேறிய வர்த்தக வருமானத்தில் உள்ளடக்கப்படுகின்றன.

4.3.6 விற்பனைக்கான நிதி முதலீடுகள்

விற்பனைக்கான நிதிச் சொத்துக்கள் விற்பனைக்கானவையாகக் குறித்தொதுக்கப்பட்ட, வேறு எந்த வகைகளிலும் வகைப்படுத்தப்படாத நிதிசாராகக் கருவிகளாகும். உரிமை முதல் பிணையங்கள் மற்றும் சில குறிப்பிட்ட கடன் பிணையங்கள் ஆகியவற்றில் குழுமம் மேற்கொள்கின்ற முதலீடுகள் விற்பனைக்கான நிதிச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பப் பதிவினைத் தொடர்ந்து அவை சந்தைப் பெறுமதியில் மாற்றங்களுடன் அளவிடப்படுகின்றன.

பணமாக மாற்றப்படாத இலாபங்களும் நட்டங்களும் ஏனைய பூரணமான வருமானத்தில் பதியப்படுகின்றன. அவ்வாறான முதலீட்டினை விற்றுத் தீர்க்கும் சந்தர்ப்பத்தில் உரிமை முதலில் முன்பு பதியப்பட்ட திரட்டிய இலாபம் அல்லது நட்டம் வருமானக் கூற்றில் 'ஏனைய இயக்க வருமானங்கள்' என்பதாகப் பதியப்படுகின்றது. விற்பனைக்காக நிதிச் சாதனங்களை வைத்திருக்கையில் ஈட்டப்படுகின்ற பங்கிளிபங்கள் வருமானக் கூற்றில் ஏனைய இயக்க வருமானமாக எந்தக் கம்பனியில் முதலீடு மேற்கொள்ளப்பட்டதோ அந்தக் கம்பனி பிரகடனப்படுத்தும் திகதியில் வருமானக் கூற்றில் பதியப்படுகின்றன. அவ்வாறான முதலீடுகளின் கொள்வனவுச் செலவின் விச்சியினால் ஏற்படுகின்ற நட்டமானது வருமானக் கூற்றிலே நிதி முதலீடுகளில் இருந்து தேறிய இலாபம் (நட்டம்) என்பதில் பதியப்பட்டு நிதி நிலைக்கூற்றில் சம்பந்தப்பட்ட சொத்து - முதலீட்டுக் கணக்கிலிருந்து அகற்றப்படுகின்றது.

4.3.7 முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள்

முதிர்ச்சிக்காக வைத்திருப்பதற்கான நோக்கத்தினையும் ஆற்றலினையும் வங்கி கொண்டுள்ள, நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகள் மற்றும் நிலையான முதிர்ச்சிகளுடன் கூடிய விற்பனைக்கான நிதிச் சொத்துக்களே

(பெறுதியல்லாத) முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள் ஆகும். பிரதானமாக திறைசேரி உண்டியல்களே இவ்வாறான முதலீடுகளாகும். ஆரம்ப அளவீட்டினைத் தொடர்ந்து முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் நிதி முதலீடுகள் பின்னர் சந்தை விலை குறைவடைதல் நீங்கலாக செயற்திறன் நாணயமாற்று விகிதத்தைப் பயன்படுத்தி இலதாக்கல் செலவில் அளக்கப்படுகின்றன. இலதாக்கப்பட்ட செலவானது செயற்திறன் நாணயமாற்று வீதத்தின் இன்றியமையாத அங்கமாகிய கொள்வனவு மற்றும் கட்டணங்கள் மீதான ஏதாவது விலைக்கழிவுகள் அல்லது பரிசேர்தியங்களை கருத்திற்கொண்டே கணக்கிடப்படுகின்றது. இலதாக்கல் ஆனது வருமானக் கூற்றிலே வட்டி வருமானத்தில் உள்ளடக்கப்படுகின்றது. இவ்வாறான சொத்துக்களின் சந்தை விலை குறைவடைவதனால் ஏற்படும் நட்டமானது நிதி முதலீடுகளினால் ஏற்படும் தேறிய இலாபம். (நட்டம்) வருமானக்கூற்றில் பதியப்படுகின்றது. முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் முதலீட்டில் கணிசமான தொகையினை முதிர்ச்சிக்கு முன்னர் (குறிப்பிட்ட விசேட சூழ்நிலைகள் தவிர்ந்த) விற்பதற்கு அல்லது மீள்வகைப்படுத்துவதற்கு வங்கி விரும்பினால் முழு வகையும் பாதிக்கப்படும் என்பதுடன் அவை அனைத்துமே விற்பனைக்கு ஆனவை என மீள்வகைப்படுத்தப்படல் வேண்டும். மேலும் இவ்வாறு நடைபெற்றால், இது நடைபெற்றதிலிருந்து தொடர்ந்து வரும் இரண்டு வருடங்களுக்கு எவ்விதமான நிதிச் சொத்துக்களையும் முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை என வங்கி வகைப்படுத்துவதிலிருந்தும் தடை செய்யப்படும்.

4.3.8 கடன்களாகவும்

வரவேண்டியவைகளாகவும்

வகைப்படுத்தப்படும் நிதிச் சொத்துக்கள்

கடன்களாகவும் வரவேண்டியவைகளாகவும் வகைப்படுத்தப்படும் நிதிச் சொத்துக்கள் செயற்படும் சந்தையில் விலை குறிக்கப்பட்டாத நிலையான அல்லது தீர்மானிக்கப்படக்கூடிய கொடுப்பனவுகளுடன் கூடிய பெறுதியல்லாத நிதிச் சொத்துக்களைப் பின்வருவன நீங்கலாக உள்ளடக்கும்:

- உடனடியாக அல்லது அண்மித்த தவணையில் வங்கி விற்பதற்கு எண்ணியுள்ள மேலும் ஆரம்பப் பதிவின் போது வங்கி இலாபம் அல்லது நட்டம் மூலம் விற்பனை பெறுமதியில் குறித்தொதுக்கியவை
- ஆரம்பப் பதிவின் போது விற்பனைக்கானவை என வங்கி குறித்தொதுக்குபவை
- கடன் தேய்வு காரணமானவை தவிர்ந்த அதன் அனைத்து ஆரம்ப முதலீட்டினையும் வங்கி பூரணமாக அறவிட முடியாதவை

ஆரம்ப அளவீட்டின் பின்னர் 'வங்கிகளில் இருந்து வரவேண்டியவை' மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் ஆகியவை EIR இனைப் பயன்படுத்தி சொத்தின் சந்தை விலை குறைவடைதல் தொகைக்கான ஒதுக்கலுடன் இலதாக்கல் செலவினைப் பயன்படுத்தி அளக்கப்படுகின்றன.

4.3.9 நதிச் சொத்துக்களின் மீள் வகைப்படுத்தல்

மீள் வகைப்படுத்தல்கள் மீள் வகைப்படுத்தல் திகதியின் போது விற்பனைப் பெறுமதியில் பதியப்படுகின்றன. இவை புதிய இலதாக்கல் செலவாக மாறுகின்றன.

விற்பனைக்காக உள்ள வகையில் இருந்து மீள்வகைப்படுத்தப்பட்ட நதிச்சொத்து ஒன்றிற்காக உரிமை முதலில் பதியப்பட்ட அந்தச் சொத்தின் மீதான முன்னைய ஏதாவது இலாபம் அல்லது நட்டமானது (EIR) இணைப் பயன்படுத்தி முதலீட்டின் எஞ்சிய காலப்பகுதியின் போது இலாபம் அல்லது நட்டமாக இலதாக்கப்படுகின்றது. புதிய இலதாக்கப்பட்ட செலவு மற்றும் எதிர்பார்க்கப்பட்ட காசுப்பாய்ச்சல்களுக்கு இடையிலான ஏதாவது வித்தியாசமும் EIR இணைப் பயன்படுத்தி சொத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கு இலதாக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சொத்தானது சந்தை விலை குறைவடைகின்றமையினால் பாதிக்கப்பட்டதாக அறியப்படுமிடத்து பின்னர் உரிமை முதலில் பதியப்பட்ட தொகையானது வருமானக்கூற்றினுள் மீள் கூற்றாக்கப்படும்.

விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நதிச் சொத்துக்கள் கடன்கள் மற்றும் வரவேண்டியவைக்கான வரைவிலக்கணத்தினைப் பூர்த்தி செய்து மேலும் நதிச் சொத்துக்களை எதிர்வு கூறக்கூடிய எதிர்காலத்திற்கு அல்லது முதிர்ச்சி வரையில் வைத்திருப்பதற்கான ஆற்றலிணையும் எண்ணத்திணையும் வங்கி கொண்டிருக்கும் போது, அந்தச் சொத்துக்களை வங்கியானது கடன்கள் மற்றும் வரவேண்டியவைகளுக்கான வகைகளுக்குள் மீள் வகைப்படுத்தலாம். நதிச் சொத்து ஒன்று மீள்வகைப்படுத்தப்பட்டு மேலும் மீள்வகைப்படுத்தலைத் தொடர்ந்து வங்கியானது காசுப் பற்றுக்களின் அதிகரித்த அறவிடக்கூடிய தன்மையின் பெறுபெற்றினால் எதிர்காலக் காசுப் பற்றுக்களின் மதிப்பீட்டினை அதிகரித்தால் அந்த அதிகரிப்பின் மீதான விளைவானது மதிப்பீட்டில் மாற்றம் ஏற்பட்ட திகதியில் இருந்து EIR க்கு மேற்கொள்ளப்பட்ட சீராக்கலாகப் பதியப்படுகின்றது.

மீள்வகைப்படுத்தலானது முகாமைத்துவத்தின் தற்றுணியின் பேரில் மேற்கொள்ளப்படுவதுடன் அது நதிச் சாதனங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. ஆரம்பப் பதிவின் பின்னர் வங்கியானது எந்த ஒரு நதிச் சாதனத்திணையும் இலாபம் அல்லது நட்டம் மூலமாக சந்தைப் பெறுமதிக்குள் மீள்வகைப்படுத்தாது.

4.3.10 பணியாளர் கடன்களுக்கான 'நாள் 1' (சந்தைப் பெறுமதிக்கும் கொடுக்கல் வாங்கல் பெறுமதிக்குமீடையிலான வித்தியாசம்) வித்தியாசம்

சகல பணியாளர் கடன்களும் சந்தை வட்டி வீதங்களை விடக் குறைவான வீதத்தில் வழங்கப்பட்டு சந்தைப் பெறுமதியில் பதியப்படுகின்றன. சந்தைப் பெறுமதிக்கும் விநியோகிக்கப்பட்ட தொகைக்கும் இடையிலான வித்தியாசமானது 'நாள் 1' வித்தியாசமாகக் கருதப்பட்டு வருமானக் கூற்றிலே பணியாளர் செலவாகக் கடனின் காலப்பகுதியின் போது செய்முறையின் வட்டி வீதத்தினைப் பயன்படுத்தி இலதாக்கப்படுகின்றது. இந்தத் தொகையானது

வட்டி வருமானமாகவும் காட்டப்படுகின்றது. எனவே வருமானக் கூற்றின் மீதான இதன் தேறிய விளைவு பூச்சியம் ஆகும்.

4.3.11 ஏனைய நதிப் பொறுப்புக்கள்

வங்கியினால் விநியோகிக்கப்பட்டு இலாபம் அல்லது நட்டம் மூலம் சந்தைப் பெறுமதியில் குறித்துரைக்கப்படாத நதிச் சாதனங்கள் ஏனைய நதிப் பொறுப்புக்களாக வகைப்படுத்தப்படும். இதன்போது ஒப்பந்த ரீதியான ஏற்பாட்டின் படி இது வைத்திருப்பவருக்கு வங்கியானது காசினை அல்லது வேறு நதிச்சொத்தினை வழங்க வேண்டிய கடப்பாட்டுக்கு உள்ளாகுவதை ஏற்படுத்துகின்றது. அல்லது நிலையான காசுத்தொகை அல்லது வேறு நதிச் சொத்தின் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய சொந்த உரிமை முதல் பங்குகளின் மூலமாக இதன் போது ஒப்பந்த ரீதியான ஏற்பாட்டின் காரணமாக வைத்திருப்பவருக்கு காசு அல்லது வேறு நதிச் சொத்தினை வழங்க வேண்டிய அல்லது நிலையான காசுத் தொகையினை பரிமாற்றுவதற்கான கடப்பாட்டினை அல்லது சொந்த உரிமை முதல் பங்குகளின் நிலையான எண்ணிக்கைக்காக வேறு நதிச்சொத்துக்களைப் பரிமாற்றுவது தவிர வேறு திருப்பிப்படுத்தலை விளைவாக ஏற்படுத்துகின்றது. ஏனைய நதிப் பொறுப்புக்களுள் பின்வருவன உள்ளடங்குகின்றன. வாடிக்கையாளரிடம் இருந்தான வைப்புக்கள், வங்கிகளிடம் இருந்து வரவேண்டிய தொகைகள், வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன்கள் மற்றும் ஏனையவை மற்றும் தொகுதிக் கடன்கள்.

ஆரம்ப அளவீட்டின் பின்னர் ஏனைய நதிப் பொறுப்புக்கள் அதனைத் தொடர்ந்து EIR இணைப் பயன்படுத்தி இலதாக்கப்பட்ட செலவில் அளவிடப்படுகின்றன. இலதாக்கப்பட்ட செலவானது EIR இன் இன்றியமையாத அம்சமாகிய ஏதாவது விநியோகம் மற்றும் செலவுகள் மீதான விலைக்கழிவு அல்லது பரிசுதியத்தினைக் கருத்திற் கொள்வதன் மூலம் கணக்கிடப்படுகின்றது.

4.4 நதிச்சொத்துக்கள் மற்றும் நதிப் பொறுப்புக்களின் பதிவகற்றல்

4.4.1 நதிச் சொத்துக்கள்

பின்வரும் சந்தர்ப்பங்களில் நதிச்சொத்தொன்றின் பதிவு அகற்றப்படுகின்றது (அல்லது பொருத்தமானவிடத்து நதிச் சொத்தொன்றின் பகுதி அல்லது இதே போன்ற நதிச் சொத்துக்களின் குழுமத்தின் பகுதி):

- சொத்துக்களில் இருந்து காசுப் பாய்ச்சல்களைப் பெறுவதற்கான உரிமை காலாவதியாகி இருத்தல்
- சொத்தில் இருந்து காசுப் பாய்ச்சல்களைப் பெறுவதற்கான தனது உரிமையினை வங்கி மாற்றியிருத்தல் அல்லது ஏற்பாடொன்றின் மூலமாக பெற்றுக்கொண்ட காசுப் பாய்ச்சல்களைக் கணிசமான தாமதமன்றி பூரணமாக முன்னரம் தரப்பிற்கு செலுத்துவதற்கான கடப்பாட்டினை ஏற்றிருத்தல் அல்லது இரண்டும்:
 - வங்கியானது சொத்தின் சகல அபாயநேர்வுகளையும் வெகுமதிகளையும் மாற்றியுள்ளது அல்லது
 - வங்கியானது சொத்தின் சகல அபாயநேர்வுகளையும் வெகுமதிகளையும்

மாற்றவுமில்லை அல்லது வைத்திருக்கவும் இல்லை ஆனால் சொத்தின் மீதான கட்டுப்பாட்டினை மாற்றியுள்ளது.

4.4.2 நதிப் பொறுப்புக்கள்

பொறுப்பின் கீழான கடப்பாடானது அகற்றப்படுகையில் அல்லது இரத்துச் செய்யப்படுகையில் அல்லது காலாவதியாகுகையில் நதிப் பொறுப்பானது பதிவகற்றப்படுகின்றது. ஏற்கனவே இருக்கின்ற நதிப் பொறுப்பொன்று அதே கடன் பெறுநரினால் முற்றுமுடிவதும் வித்தியாசமான விதிகளின் கீழ் அல்லது ஏற்கனவே இருக்கின்ற பொறுப்பு ஒன்றின் விதிகள் பூரணமாக மாற்றப்பட்ட நிலையில் இன்னுமொன்றினால் பதிலீடு செய்யப்படுகையில் அவ்வாறான பரிமாற்றம் அல்லது மாற்றமானது அசலான பொறுப்பின் பதிவகற்றலாகக் கருதப்படுவதுடன் புதிய பொறுப்பின் பதிவாகவும் கருப்படுகின்றது. அசலான நதிச்சொத்தின் திரட்டிய பெறுமானத்தேய்வு நிக்வுகளைக் கொள்வனவுத் தொகைக்கும் செலுத்தப்பட்ட வருபேற்றிற்கும் இடையிலான வித்தியாசம் இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது.

4.5 மீள் கொள்வனவு மற்றும் மறுதலை மீள் கொள்வனவு ஒப்பந்தங்கள்

குறிப்பிட்ட எதிர்காலத் திகதியில் மீள் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைகளின் கீழ் விற்கப்படுகின்ற பிணையங்கள் நிதி நிலைக் கூற்றில் இருந்து பதிவழிக்கப்படுவதில்லை. ஏனெனில் உரித்தாண்மையின் சகல அபாயநேர்வுகள் மற்றும் வெகுமதிகளை வங்கியே தொடர்ந்தும் கொண்டிருக்கின்ற காரணத்தினாலாகும். பெற்றுக்கொள்ளப்படுகின்ற இதனுடன் தொடர்புபட்ட காரணத்து அதனை மீள ஒப்படைப்பதற்கான அதனுடன் தொடர்புடைய கடப்பாட்டுடன் ஒரு சொத்தாக நிதி நிலைக் கூற்றில் பதியப்படுகின்றது. இதிலே கொடுக்கல் வாங்கல்களின் பொருளாதார விடயப்பொருளானது வங்கிக்கான கடனாக இருக்கின்றமையை பிரதிபலித்து மீள் கொள்வனவு உடன்படிக்கைகளினுள் திரட்டிய வட்டியானது ஒரு பொறுப்பாக உள்ளடக்கப்படுகின்றது. விற்பனை மற்றும் மீள்கொள்வனவு விலைகளுக்கிடையிலான வித்தியாசமானது வட்டிச் செலவாகக் கருதப்பட்டு உடன்படிக்கையின் ஆயுட்காலத்தின் போது EIR இணைப் பயன்படுத்தித் திரட்டப்படுகின்றது.

மறுதலையாக, குறிப்பிட்ட எதிர்காலத் திகதியொன்றில் மீள் விற்பனை செய்வதற்கான உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள் நிதி நிலைக்கூற்றில் பதிவழிக்கப்படுவதில்லை. அட்டுறுவான வட்டியுடன் செலுத்தப்பட்ட வருபேறுகள் கொடுக்கல் வாங்கல்களின் பொருளாதார விடயப்பொருளினை வங்கி கொடுத்த கடனாகப் பிரதிபலித்து கடனாகப் பெறப்பட்ட பிணையங்களின் மீதான காசுப் பிணையறுதிகள் மற்றும் மறுதலை மீள் கொள்வனவு உடன்படிக்கைகளினுள் பதியப்படுகின்றன. கொள்வனவு மற்றும் மீள் விற்பனை விலைகளுக்கிடையிலான வித்தியாசமானது தேறிய வட்டி வருமானத்தில் பதியப்பட்டு உடன்படிக்கையின் ஆயுட்காலத்தின் போது EIR இணைப் பயன்படுத்தி அட்டுறுவாக்கப்படுகின்றது.

4.6 சந்தைப் பெறுமதியினைத் தீர்மானித்தல்

குழுமத்தினால் அணுகக்கூடிய நலன் மிகு சந்தையில், அளவீட்டுத் திகதியில், ஒழுங்கான முறையில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போது சந்தைப் பங்குபற்றினர்களுக்கிடையில் சொத்தொன்றினை விற்பனை செய்வதற்குப் பெற்றுக் கொள்ளப்படும் அல்லது பொறுப்பு ஒன்றினை மாற்றுவதற்குச் செலுத்தப்படும் விலையே சந்தைப் பெறுமதியாகும். பொறுப்பு ஒன்றின் சந்தைப் பெறுமதியானது அதன் செயலூக்கமற்ற அபாயநேர்வினைப் பிரதிபலிக்கின்றது.

அறிக்கையிடல் திகதியின் போது செயற்படு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற நிதிச் சாதனங்களுக்கான சந்தைப் பெறுமதியானது கொடுக்கல் வாங்கல் செலவுகளுக்கான எவ்விதக் கழிவுகளுமின்றி அவற்றின் விலை குறிக்கப்பட்ட சந்தை விலையினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. செயற்படு சந்தையில் விற்பனை செய்யப்படாத ஏனைய அனைத்து நிதிச் சாதனங்களுக்காகவும் சந்தைப் பெறுமதியானது பொருத்தமான பெறுமதி கணித்தல் உத்திகளை பயன்படுத்தித் தீர்மானிக்கப்படுகின்றது. பெறுமதி கணித்தல் உத்திகளால் விலைக்கழிவு வழங்கப்பட்ட காசுப்பாய்ச்சல் முறை, சந்தையில் அவதானிக்கத்தக்க விலைகள் நிலவுகின்ற அதேபோன்ற சாதனங்களுடன் ஒப்பிடுதல் மற்றும் ஏனைய பொருத்தமான பெறுமதி கணித்தல் மாதிரிகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

சில குறிப்பிட்ட நிதிச் சாதனங்கள் பெறுமதி கணித்தல் உத்திகளைப் பயன்படுத்தி சந்தைப் பெறுமதியில் பதியப்படுகின்றன. இதன்போது நடப்புச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவதானிக்கத்தக்க சந்தைத் தரவுகள் கிடைக்காமல் இருக்கின்றன. செயற்படு சந்தை கொடுக்கல் வாங்கல்களுக்கான விலைகள் அல்லது உள்ளீடுகளுக்கு எதிராக பரிசீலிக்கப்பட்ட பெறுமதி கணித்தல் மாதிரி ஆகியவற்றினைப் பயன்படுத்தி அவற்றின் சந்தைப் பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் மிகப் பொருத்தமான மாதிரி ஊகங்களின் வங்கியின் சிறந்த மதிப்பீடும் பயன்படுத்தப்படுகின்றது.

நிதிச் சாதனங்களின் சந்தைப் பெறுமதியின் பகுப்பாய்வும் அவை எவ்வாறு அளக்கப்படுகின்றன என்பது பற்றிய மேலதிக விபரங்களும் குறிப்பு 47 இல் வழங்கப்பட்டுள்ளன.

4.7 நிதிச் சொத்துக்களின் சந்தை

விலை குறைவடைதல்

ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியின் போதும் வங்கியானது நிதிச் சொத்து ஒன்றின் அல்லது நிதிச் சொத்துக்களின் குழு ஒன்றின் சந்தை விலை குறைவடைந்தமைக்கான ஏதாவது நடுநிலையான சான்றுகள் உள்ளனவா என்பதை மதிப்பிடுகின்றது. சொத்துக்களின் ஆரம்பப் பதிவின் பின்னர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் (இழப்பு ஏற்பட்ட நிகழ்வு) (நடந்தால்), நடந்தால் மாதிரிமே மேலும் அந்த இழப்பினை ஏற்படுத்திய நிகழ்வானது நம்பத் தகுந்த முறையில் மதிப்பிடக்கூடிய நிதிச்சொத்து அல்லது நிதிச் சொத்துக்களின் குழுவின் மதிப்பிடப்பட்ட எதிர்காலக்

காசுப் பாய்ச்சல்களின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தினால், ஏற்படுத்தினால் மாதிரிமே, நிதிச்சொத்தின் அல்லது நிதிச்சொத்துக்களின் குழுவின் சந்தை விலை குறைவடைந்துள்ளது எனக் கருதப்படும்.

சொத்துக்களின் சந்தை விலை குறைவடைதலுக்கான சான்றுகளில் உள்ளடங்குபவை: கடன் பெறுநர் அல்லது கடன் பெறுநர்களின் குழு ஒன்று பாரிய நிதி நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் அறிகுறிகள், அவர்கள் வங்குரோத்து நிலையை அடைவதற்கான அல்லது ஏனைய நிதி ஒழுங்கீனத்தினை அடைவதற்கான நிகழ்தகவு அல்லது வட்டி அல்லது முதன்மைக் கொடுப்பனவைச் செலுத்துவதற்கு தவறுதல் அல்லது செலுத்துவதில் காணப்படும் ஒழுங்கீனம் மேலும் கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறுகின்ற நிலையுடன் பொருந்துகின்ற நிலுவைகள் அல்லது பொருளாதார நிலைமைகளில் காணப்படுகின்ற மாற்றங்கள் போன்ற மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களில் ஏற்படுகின்ற அளக்கக்கூடிய குறைவு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற அவதானிக்கத்தக்க தரவுகள் காணப்படுதல்.

4.7.1 இலதாக்கப்பட்ட செலவில் கொண்டு வரப்பட்ட நிதிச் சொத்துக்கள்

இலதாக்கப்பட்ட செலவில் கொண்டு வரப்பட்ட தனிப்பட்ட ரீதியில் முக்கியமான நிதிச் சொத்துக்களின் (வங்கியிலிருந்து வர வேண்டிய தொகைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் போன்றன) சந்தை விலை குறைவடைந்தமைக்கான நடுநிலையான சான்றுகள் உள்ளனவா என்பதை வங்கி முதலில் தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடுகின்றது அல்லது தனிப்பட்ட ரீதியில் முக்கியமற்ற ஆனால் கூட்டாக முக்கியமான நிதிச் சொத்துக்களுக்கு அவ்வாறான விலை குறைவடைந்துள்ளதா என்பதை வங்கி மதிப்பிடுகின்றது. தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடப்பட்ட நிதிச் சொத்துக்களின் சந்தை விலை குறைவடைந்தமைக்கான நடுநிலையான சான்றுகள் இல்லையென வங்கி தீர்மானிக்கையில் அது ஒரே வகையான கடன் அபாயநேர்வுப் பண்புகளைக் கொண்ட நிதிச் சொத்துக்களின் குழுவில் உள்ள சொத்தினையும் உள்ளடக்குவதுடன் அவற்றின் சந்தை விலை குறைவடைந்தமைக்காக கூட்டாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. சொத்துக்களின் சந்தை விலை குறைவடைந்துள்ளதா என்பதை தீர்மானிப்பதற்காக தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடப்படும் சொத்துக்களின் சந்தை விலை குறைவடைந்துள்ள போது அல்லது தொடர்ந்து அவ்வாறு குறைவடைந்து வருகின்ற போது அவை சந்தை விலை குறைவடைந்தமைக்கான கூட்டு மதிப்பீட்டில் உள்ளடக்கப்படாமல் பதியப்படுகின்றன.

சொத்து ஒன்றின் சந்தை விலை குறைவடைந்துள்ளமைக்கான நடுநிலையான சான்று காணப்படுகையில் நடத்த தொகையானது சொத்தின் பெறுமதித் தேய்வு கழிக்கப்பட்ட கொள்வனவுச் செலவிற்கும் பெறுமதித் தேய்வு கழிக்கப்பட்ட சொத்தின் கொள்வனவுச் செலவிற்கும் மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப் பாய்ச்சலின் தற்போதைய பெறுமதிக்கும்

இடையிலான வித்தியாசம் அளவிடப்படுகின்றது (இது வரையில் ஏற்படாத, எதிர்காலத்தில் எதிர்காலப்படும் கடன் இழப்புகள் நீங்கலாக). சொத்து ஒன்றின் திரட்டிய பெறுமானத் தேய்வு நீங்கலான கொள்வனவுத் தொகையானது அளிவிசை ஒதுக்கக் கணக்கு ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கப்படுகின்றது. மேலும் இழப்புத் தொகையானது வருமானக் கூற்றில் பதியப்படுகின்றது. வட்டி வருமானமானது தொடர்ந்தும் குறைக்கப்பட்ட கொள்வனவுத் தொகையில் அட்டுறவாக்கப்படுவதுடன் அது சொத்தின் விலைக் குறைப்பினால் ஏற்படும் இழப்பினை அளக்கும் நோக்கத்திற்கான எதிர்காலக் காசுப் பாய்ச்சல்களுக்குக் கழிவு வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் வட்டி வீதத்தினைப் பயன்படுத்தி அட்டுறவாக்கப்படுகின்றது.

சகல கடன்களையும் அவற்றுடன் இணைந்த அளிவிசைவொதுக்கங்களையும் எதிர்காலத்தில் அறவிடுவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புக்கள் இல்லாதபோதும் அவற்றின் சகல பிணையுறுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதும் அல்லது அவை வங்கிக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவை பதிவுகீழ்க்கப்படுகின்றன. தொடர்ந்து வரும் வருடத்தில், சொத்தின் மதிப்பிடப்பட்ட சந்தை விலை குறைவடைகின்றமையினால் ஏற்படும் நடத்த தொகையானது நடட்டம் பதிவு செய்யப்பட்ட பின்னர் நிகழ்கின்ற நிகழ்வொன்றினால் குறைவடைந்தால் அல்லது அதிகரித்தால் முன்னர் பதியப்பட்ட சந்தை விலை குறைவடைவதனால் ஏற்படும் நடட்டமானது அளிவிசைவொதுக்கக் கணக்கினைச் சீராக்குவதன் மூலம் அதிகரிக்கப்படுகின்றது அல்லது குறைக்கப்படுகின்றது. எதிர்காலப் பதிவுகீழ்க்கப்பட்டுள்ள பின்னர் அறவிடப்பட்டால் அறவிடலானது வருமானமாகப் பின்னர் பற்றுவைக்கப்படுகின்றது.

மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களின் தற்போதைய பெறுமதிக்கு நிதிச்சொத்தின் அசலான EIR இல் விலைக்கழிவு வழங்கப்படுகின்றது. கடனானது மாற்றமடைகின்ற வட்டி வீதத்தினைக் கொண்டிருந்தால், சந்தை விலை குறைவடைவதால் ஏற்படும் எந்தவொரு நடத்தினையும் அளப்பதற்கான கழிவு வீதமே நடப்பு EIR ஆகும். பிணையுறுதியாக்கப்பட்ட நிதிச்சொத்து ஒன்றின் மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப்பாய்ச்சலின் நடப்புப் பெறுமதியின் கணக்கீடானது பிணையுறுதி ஒன்றினை மீட்பது முடிவுறுத்தப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிணையுறுதியினைப் பெற்று விற்பனை செய்வதற்கு ஏற்படும் செலவுகள் நீங்கலாக பிணையுறுதி மீட்பு முடிவுறுத்தல் காரணமாக ஏற்படும் காசுப் பாய்ச்சல்களைப் பிரதிபலிக்கின்றது.

சொத்தின் சந்தை விலை குறைவடைகின்றமையினால் ஏற்படும் நடத்தினைக் கூட்டு மதிப்பீடு செய்யும் நோக்கத்திற்காக நிதிச்சொத்துக்கள் அவற்றின் சொத்து வகை, தொழிற்சாலை, உரித்தாண்மை வகை, கடந்த கால நிலுவை நிலை மற்றும் ஏனைய பொருத்தமான காரணிகள் போன்ற கடன் அபாயநேர்வுப் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

சந்தை விலை குறைவடைவதால் ஏற்படும் நடத்திற்காகக் கூட்டாக மதிப்பிடப்படுகின்ற

நதிச்சொத்துக்களின் குழுவொன்றின் எதிர்காலக் காசுப்பாய்ச்சல்கள் குழுமத்தில் உள்ள ஒரே விதமான கடன் அபாயநேர்வுப் பண்புகளை கொண்டுள்ள சொத்துகளுக்கான வரலாற்று ரீதியான நட்ட அனுபவ அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. வரலாற்று ரீதியான நட்ட அனுபவமானது வரலாற்று நட்ட அனுபவம் எதை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அந்த நடப்பு நிலைமைகளின் விளைவுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் தற்போது நிலவாத வரலாற்றுக் காலப்பகுதியில் உள்ள நிலைமைகளின் விளைவுகளை அகற்றவும் நடப்பு அவதானிக்கத்தக்க தரவுகளின் அடிப்படையில் சீராக்கப்படுகின்றது.

எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் முறையிலும் ஊகங்களும் நட்ட மதிப்பீடுகள் மற்றும் உண்மையான நட்ட அனுபவங்களுக்கிடையிலான ஏதாவது வித்தியாசங்களைக் குறைப்பதற்காக கிரமமாக மீளாய்வு செய்யப்படுகின்றன.

4.7.2 விற்பனைக்கான நிதி முதலீடுகள்

விற்பனைக்கான நிதி முதலீடுகளுக்காக வங்கியானது ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியின் போதும் முதலீட்டின் சந்தை விலையில் குறைவு ஏற்பட்டு உள்ளதா என்பதற்கான நடுநிலையான சான்று உள்ளதா என்பதை மதிப்பீடு செய்கின்றது. உரிமை முதல் முதலீடுகள் விற்பனைக்கானவையாக வகைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் நடுநிலையான சான்று என்பது முதலீடு அதன் செலவினை விடக் குறைவாக சந்தைப் பெறுமதியில் கணிசமான அல்லது நீடித்த வீழ்ச்சியினை அடைவதை உள்ளடக்கும். முதலீட்டின் சந்தை விலையில் குறைவு ஏற்பட்டிருப்பதற்கான சான்று இருக்கும் போது கொள்வனவுச் செலவுக்கும் நடப்புச் சந்தைப் பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசமாக அளக்கப்படுகின்ற திரட்டிய நட்டமானது முன்பு வருமானக்கூற்றில் பதியப்பட்ட அந்த முதலீட்டின் ஏதாவது சந்தை விலைக்குறைப்பு நீங்கலாக உரிமை முதலிலிருந்து அகற்றப்பட்டு வருமானக்கூற்றில் பதியப்படுகின்றது. உரிமை முதல்களில் சந்தை விலைக்குறைப்பினால் ஏற்படுகின்ற நட்டங்கள் வருமானக் கூற்றின் மூலமாக மறுதலையாக்கப்படுவதில்லை. சந்தைப் பெறுமதியில் நட்டத்தின் பின் ஏற்படுகின்ற அதிகரிப்புகள் ஏனைய பூரண வருமானத்தில் பதியப்படுகின்றன.

சந்தை விலை குறைவடைவதால் விற்பனைக்கான நிதி முதலீடுகளில் ஏற்படுகின்ற நட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு குறிப்பு 23 இணைப் பார்க்கவும்.

4.7.3 மீள் விவாதித்து இணங்கிய கடன்கள்

சாத்தியமான சந்தர்ப்பங்களில் பிணையுறுதிகளை உடையமைக்குவதை விட கடன்களை மீள்திட்டமிடுவதற்கே வங்கி விரும்புகின்றது. இது கொடுப்பனவு ஏற்பாடுகளை நீடிப்பதையும் புதிய கடன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்குகின்றது. நிபந்தனைகள் மீள் விவாதித்து இணங்கப்பட்டதும் விதிகள் திருத்தப்பட முன்னர் கணக்கிடப்பட்டதைப் போல ஏதாவது சந்தை விலைக்குறைப்பினால் ஏற்பட்ட நட்டங்கள் அசலான EIR ஐப்

பயன்படுத்தி அளக்கப்படும். எனவே கடனானது இனிமேலும் நிலுவையானதாகக் கருதப்பட மாட்டாது. மீள் விவாதித்து இணங்கப்பட்ட கடன்கள் சகல தெரிவு அடிப்படையையும் பூர்த்தி செய்கின்றன மேலும் எதிர்காலக் கொடுப்பனவுகள் நிகழ்வதற்கான சாத்தியம் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக முகாமைத்துவமானது தொடர்ச்சியாக மீள் விவாதித்து இணங்கிய கடன்களை மீளாய்வு செய்கின்றது. கடன்கள் தொடர்ந்தும் கடனின் அசலான EIR ஐப் பயன்படுத்திக் கணக்கிடப்படும் தனிப்பட்ட அல்லது கூட்டுச் சந்தை விலைக்குறைப்பினால் ஏற்படும் நட்ட மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும்.

4.7.4 பிணையுறுதிப் பெறுமதி கணீப்பு

நதிச்சொத்துக்களின் அபாயநேர்வுகளைத் தணிப்பதற்கு வங்கியானது சாத்தியமான இடங்களில் எல்லாம் பிணையுறுதிகளைப் பயன்படுத்துவதற்கு விரும்புகின்றது. பிணை உறுதிகள் வெவ்வேறு வடிவங்களில், அதாவது காசாக, பிணையங்களாக, நாணயக் கடிதங்களாக/உத்தரவாதங்களாக, அசையாச் சொத்துக்களாக, வரவேண்டிய கொடுப்பனவுகளாக, இருப்புக்களாக ஏனைய நிதிசாராச் சொத்துக்களாக மற்றும் ஏனைய கடன் அதிகரிப்புக்களாகக் காணப்படலாம்.

4.7.5 மீள் உடையமைக்கப்பட்ட பிணையுறுதி அல்லது சொத்துக்கள் வங்கியிடம் ஒப்படைக்கப்படுதல்

கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறுகின்ற வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் பிணையுறுதிகள் முடிவுறுத்தப்படும் காரணத்தினால் கையகப்படுத்தப்படுகின்ற அசையாத சொத்துக்கள் அல்லது கடனின் பகுதியாக வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் முதலீட்டு சொத்தாக அல்லது வங்கியின் சொத்துக்களின் ஒரு பகுதியாக இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பணிப்புரைகளுக்கு அமைவாகக் கணக்கு வைக்கப்படவில்லை.

4.8 நதிச் சாதனங்களை ஈடுசெய்தல்

பதிவுசெய்யப்பட்ட தொகைகளை ஈடுசெய்வதற்கு நடப்பில் அமுல்படுத்தப்படக்கூடிய சட்ட உரிமை இருந்தால் மாத்திரமே, மேலும் தேறிய அடிப்படையில் கொடுத்துத் தீர்ப்பதற்கான எண்ணம் இருந்தால் மாத்திரமே, அல்லது சொத்துக்களை பெற்றுக்கொண்டு பொறுப்பினை சமகாலத்தில் கொடுத்து தீர்த்தால், அல்லது தீர்த்தால் மாத்திரமே நிதிச் சொத்துக்களும் நிதிப் பொறுப்புக்களும் ஈடுசெய்யப்பட்டு தேறிய தொகையானது நிதிநிலைக்கூற்றில் அறிக்கையிடப்படுகின்றது. முதன்மை master netting உடன்படிக்கைகளில் இவ்வாறு பொதுவாக நிகழ்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட சொத்துக்களும் பொறுப்புக்களும் நிதிநிலைக்கூற்றில் மொத்தமாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன.

4.9 குத்தகைகள்

4.9.1 நிதிக் குத்தகை வருமானம்

சொத்துக்களை வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விடும் போது அந்தச் சொத்துக்களின் உரித்தாண்மையுடன் தொடர்புடைய சகல அபாயநேர்வுகளையும் வெகுமதிகளையும் குழுமமானது பூரணமாக

வாடிக்கையாளருக்கு மாற்றுவதுடன் அந்தச் சொத்தின் சட்ட ரீதியான உரிமையினை மாற்றாமல் இருப்பது நிதிக் குத்தகைகள் என வகைப்படுத்தப்படுகின்றன. நிதிக் குத்தகைகளின் கீழ் வரவேண்டிய தொகைகள் குத்தகை வாடகையினால் வரவேண்டிய வருமானம் என்பதன் கீழ் உள்ளடக்கப்படுகின்றன. குத்தகை மீதிகள் பெற்றுக்கொண்ட ஆரம்ப வாடகைகளைக் கழித்த பின்னர் நிதிநிலைக்கூற்றில் குறிப்பிடப்படுகின்றன.

குத்தகைக்கு விடப்பட்ட செலவு மீதான வரவேண்டிய மொத்த வாடகைகளின் மிகை மொத்த ஈட்டப்படாத வருமானத்தினைக் கொண்டுள்ளது. ஈட்டப்படாத வருமானமானது குத்தகைக் காலப்பகுதியின் போது வருமானத்தினால் உள்ளவாங்கப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியானது குத்தகையின் வரவேண்டிய எஞ்சிய மீதிக்கு விகிதாசாரமாக குத்தகை நிறைவேற்றப்படுகின்ற மாதத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.

4.9.2 குத்தகைக் கொடுப்பனவுகள்

இயக்கக் குத்தகைகளின் கீழ் செலுத்தப்படுகின்ற கொடுப்பனவுகள் குத்தகைக் காலப்பகுதியின் போது ஒரு நேர்கோட்டு அடிப்படையில் இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது. பெற்றுக்கொண்ட குத்தகைக் கொடுப்பனவுகள் குத்தகைக் காலப் பகுதியின் போது மொத்தக் குத்தகைச் செலவின் இன்றியமையாத அங்கமாக பதியப்படுகின்றன. நிதிக் குத்தகைகளின் கீழ் செலுத்தப்பட்ட ஆகக் குறைவான குத்தகைக் கொடுப்பனவுகள் நிதிச் செலவுக்கும் நிலுவையாக உள்ள பொறுப்புக்களின் குறைப்புக்கும் இடையில் பிரிக்கப்படுகின்றது. பொறுப்பின் எஞ்சி உள்ள மீதியின் மீது தொடர்ச்சியான பருவகால வட்டி வீதத்தினை உருவாக்குவதற்காக குத்தகைக் காலப் பகுதியின் போது நிதிச் செலவானது ஒவ்வொரு காலப்பகுதிக்கும் ஒதுக்கப்படுகின்றது. குத்தகைச் சீராக்கல்கள் உறுதிப்படுத்தப்படும் போது எஞ்சியுள்ள குத்தகைக் காலப் பகுதிக்கான ஆகக்குறைந்த குத்தகைக் கொடுப்பனவுகளைத் திருத்துவதன் மூலமாக வருநிகழ்வு குத்தகைக் கொடுப்பனவுகள் கணக்கு வைக்கப்படுகின்றன.

4.10 காசு மற்றும் காசுக்கு சமமானவைகள்

காசு மற்றும் குறுகிய தவணை நிதிகள் ஆகியவை கையிலுள்ள காசினையும் வங்கியிலுள்ள மீதிகளையும் வங்கி நியமனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முற்கொடுப்பனவுகளையும் உள்ளடக்குகின்றன. காசு மற்றும் குறுகிய தவணை நிதிகள் பற்றிய விபரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 16 இல் வழங்கப்பட்டுள்ளன.

4.11 அபாயநேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காகவும் கிழப்பிக்காப்புக் கணக்கீட்டுக்காகவும் வைத்திருக்கப்படும் பெறுதிகள்

அபாயநேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காக வைத்திருக்கப்படும் பெறுதிகள் விற்பனைச் சொத்துக்கள் அல்லது பொறுப்புக்களாக வகைப்படுத்தப்படாத சகல பெறுதிகள் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் உள்ளடக்குகின்றன. அபாயநேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காக

வைத்திருக்கப்படும் பெறுதிகள் நிதிநிலைக் கூற்றிலே விற்பனைப் பெறுமதியில் அளக்கப்படுகின்றன.

அபாயநேர்வு முகாமைத்துவத்திற்காக வைத்திருக்கப்படுகின்ற சில குறிப்பிட்ட பெறுதிகளையும் அதேபோல் சில பெறுதியல்லாத நிதிச் சாதனங்களையும் குழுமமானது இழப்புக்காப்பு தொடர்புகளுக்கான தகைமையாக்கமாக இழப்புக்காப்பு சாதனங்கள் என குறித்தொதுக்குகின்றது. இழப்புக்காப்பினை ஆரம்பத்திலே குறித்தொதுக்கும் போது குழுமமானது இழப்புக்காப்பு சாதனத்திற்கும் (சாதனங்களுக்கும்) இழப்புக்காப்பிற்கு உட்படுத்தப்படும் விடயங்களுக்கும் இடையிலான தொடர்பினை முறைசார்ந்த ரீதியில் ஆவணப்படுத்துகின்றது. இதிலே இழப்புக்காப்புத் தொடர்புகளின் செயற்திறனை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் முறையுடன் சேர்த்து இழப்புக்காப்பினைப் பொறுப்பேற்பதில் உள்ள அபாயநேர்வு முகாமைத்துவக் குறிக்கோள் மற்றும் உபாயமார்க்கம் ஆகியவை உள்ளடங்குகின்றன. எந்தக் காலப்பகுதிக்காக இழப்புக்காப்பு குறித்தொதுக்கப்பட்டுள்ளதோ அந்தக் காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட இழப்புக்காப்பிற்கு உட்படுத்தப்பட்ட விடயங்களில் விற்பனைப் பெறுமதி மற்றும் காசுப்பாய்ச்சல்களில் மாற்றங்களை ஈடு செய்வதில் இழப்புக்காப்பு சாதனங்கள் உயர்ந்த செயற்திறன் உடையனவாக உள்ளனவா என்பதை அறிவதற்கும் ஒவ்வொரு இழப்புக்காப்பினதும் உண்மையான பெறுபேறுகள் 80% - 125% த்தினுள் உள்ளதா என்பதை அறிவதற்கும் குழுமமானது இழப்புக்காப்புத் தொடர்பின் ஆரம்பத்திலும் தொடர்ந்து நடைபெறுகின்ற அடிப்படையிலும் மதிப்பீட்டினை மேற்கொள்கின்றது. எதிர்வுகூறப்பட்ட கொடுக்கல் வாங்கலானது நிகழ்வதற்கான சாத்தியத்தினைக் கொண்டுள்ளதா என்பதை அறிவதற்கும் அது இறுதியிலே இலாபம் அல்லது நட்டத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய காசுப்பாய்ச்சல்களுக்கு உட்படுவதற்கான வாய்ப்பினைக் கொண்டுள்ளதா என்பதை அறிவதற்கும் குழுமமானது எதிர்வுகூறப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் காசுப்பாய்ச்சல் இழப்புக்காப்பிற்காக மதிப்பீடொன்றினை மேற்கொள்கின்றது. இந்த இழப்புக்காப்புத் தொடர்புகள் கீழே கலந்துரையாடப்படுகின்றன.

4.11.1 சந்தைப் பெறுமதி இழப்புக்காப்புக்கள்

இலாபம் அல்லது நட்டத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பதியப்பட்ட சொத்தின் அல்லது பொறுப்பின் அல்லது உறுதியான கடப்பாட்டின் சந்தைப் பெறுமதியில் ஏற்படும் மாற்றத்தின் இழப்புக்காப்பிலுள்ள இழப்புக்காப்புச் சாதனமாகப் பெறுதி ஒன்று குறித்தொதுக்கப்படுகையில் பெறுதியின் சந்தைப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் இழப்புக்காப்புச் செய்யப்பட்டுள்ளமையினால் ஏற்படும் அபாயநேர்வினால் உண்டாகக்கூடிய இழப்புக்காப்புச் செய்யப்பட்டுள்ளவற்றின் சந்தைப் பெறுமதியில் ஏற்படும் மாற்றத்துடன் சேர்த்து உடனடியாக இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது (இலாபம் அல்லது நட்டம் அல்லது ஏனைய பூரண வருமானக் கூற்றில் ஒரே வரிசை விடயமாக).

இழப்புக்காப்பீட்டுப் பெறுதியானது கலாவதியானால், அல்லது விற்கப்பட்டால், முடிவுறுத்தப்பட்டால் அல்லது பயன்படுத்தப்பட்டால் அல்லது இழப்புக்காப்பானது இனிமேலும் சந்தைப் பெறுமதி இழப்புக்காப்புக் கணக்கீட்டில் தெரிவடிப்படைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் அல்லது இழப்புக்காப்புக் குறித்தொதுக்கம் மீள்ப் பெறப்பட்டால் இழப்புக்காப்புக் கணக்கீடானது முன்வரும் திகதி ஒன்றில் துண்டிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் பதிலீட்டுக்குத் தேவையானவை தவிர்த்த ஏனைய விதிகளில் மாற்றம் இன்றி சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் விளைவாக இரண்டு தரப்பினராலும் பெறுதியானது மத்திய எதிர்த்தரப்பிற்கு மாற்றப்படுகையில் பெறுதியானது கலாவதியானதாக அல்லது முடிவுறுத்தப்பட்டதாகக் கருதப்பட மாட்டாது.

செயற்திறன் வட்டிமுறை பயன்படுத்தப்படும் இழப்புக்காப்புச் செய்யப்பட்டுள்ள விடயம் ஒன்றிற்குத் துண்டிப்பு வரை மேற்கொள்ளப்படும் எச்சீராக்கலும் விடயத்தின் எஞ்சிய ஆயுட்காலத்தின் போது அதன் மீளக் கணக்கீட்ட செயற்திறன் வட்டிவீதத்தின் அங்கமாக இலாபம் அல்லது நட்டத்திற்கு இலதாக்கப்படுகின்றது.

4.11.2 காசுப்பாய்ச்சல் இழப்புக்காப்புக்கள்

இலாபம் அல்லது நட்டத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பதியப்பட்ட சொத்து அல்லது பொறுப்புடன் தொடர்புடைய குறிப்பிட்ட அபாயநேர்வின் காரணமாக ஏற்படும் காசுப் பாய்ச்சல்களில் உள்ள மாறும் தன்மையின் இழப்புக்காப்பில் உள்ள இழப்புக்காப்புச் சாதனமாகப் பெறுதி ஒன்று குறித்தொதுக்கப்படுகையில், பெறுதியின் சந்தைப் பெறுமதியில் உள்ள மாற்றங்களின் செயற்திறன் பாகமானது OCl யில் பதியப்பட்டு உரிமை முதலினுள் இழப்புக்காப்பு ஒதுக்கத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. பெறுதியின் சந்தைப் பெறுமதியில் உள்ள மாற்றங்களின் ஏதாவது செயற்திறன்ற பாகமானது உடனடியாக இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது.

இழப்புக்காப்புக் காசுப்பாய்ச்சல்கள் இலாபம் அல்லது நட்டத்தினைப் பாதிக்கின்ற காரணத்தினால் OCl யில் பதியப்பட்ட தொகையானது அதே காலப்பகுதியில் இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய பூரண வருமானக்கூற்றில் ஒரே வரிசை விடயமாக, மீள்வகைப்படுத்தல் சீராக்கலாக மீள்வகைப்படுத்தப்படுகின்றது.

இழப்புக்காப்பீட்டுப் பெறுதியானது கலாவதியானால், அல்லது விற்கப்பட்டால், முடிவுறுத்தப்பட்டால் அல்லது பயன்படுத்தப்பட்டால் அல்லது இழப்புக்காப்பானது இனிமேலும் சந்தைப் பெறுமதி இழப்புக்காப்புக் கணக்கீட்டில் தெரிவடிப்படைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் அல்லது இழப்புக்காப்புக் குறித்தொதுக்கம் மீள்ப் பெறப்பட்டால் இழப்புக்காப்புக் கணக்கீடானது முன்வரும் திகதி ஒன்றில் துண்டிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் பதிலீட்டுக்குத் தேவையானவை தவிர்த்த ஏனைய விதிகளில் மாற்றம் இன்றி சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் விளைவாக இரண்டு தரப்பினராலும் பெறுதியானது

மத்திய எதிர்த்தரப்பிற்கு மாற்றப்படுகையில் பெறுதியானது கலாவதியானதாக அல்லது முடிவுறுத்தப்பட்டதாகக் கருதப்பட மாட்டாது.

4.11.3 தேரிய முதலீட்டு இழப்புக்காப்பு

வெளிநாட்டு இயக்கமொன்றில் தேரிய முதலீட்டின் இழப்புக்காப்பில் இழப்புக்காப்புச் சாதனமாக பெறுதிச்சாதனம் அல்லது பெறுதியில்லா நிதிப்பொறுப்பு குறித்தொதுக்கப்படுகையில் இழப்புக்காப்புச் சாதனத்தின் சந்தைப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்களின் செயற்திறன் பகுதியானது OCl இல் பதியப்பட்டு உரிமை முதலினுள் நானையமாற்றத்தினால் ஏற்படும் ஒதுக்கலில் சமர்ப்பிக்கப்படுகின்றது. பெறுதியின் சந்தைப் பெறுமதியில் உள்ள மாற்றங்களின் ஏதாவது செயற்திறன் அற்ற பகுதியானது உடனடியாக இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது. OCl இல் பதியப்பட்ட தொகையானது வெளிநாட்டு இயக்கத்தினை விற்றுத் தீர்த்ததன் மீதான மீள்வகைப்படுத்தல் சீராக்கலாக இலாபம் அல்லது நட்டத்தில் மீள்வகைப்படுத்தப்படுகின்றது.

4.11.4 ஏனைய விற்பனைக்கு உட்படாப் பெறுதிகள்

பெறுதி ஒன்று விற்பனைக்காக வைத்திருக்கப்படாவிட்டால் அல்லது அதன் சந்தைப் பெறுமதியினை ஐந்தொகையில் உள்ளடக்குவதற்குத் தகுதியான தெரிவு அடிப்படைகள் குறித்தொதுக்கப்படாவிட்டால் அதன் சந்தைப் பெறுமதியில் உள்ள சகல மாற்றங்களும் இலாபம் அல்லது நட்டம் முலமான சந்தைப் பெறுமதியில் உள்ள ஏனைய நிதிச்சாதனங்களில் இருந்தான தேரிய வருமானத்தின் ஓரங்கமாக இலாபம் அல்லது நட்டத்தில் உடனடியாகப் பதியப்படும்.

4.11.5 கலப்புப் பெறுதிகள்

பெறுதிகள் வேறு ஒப்பந்த ரீதியான ஏற்பாடொன்றினுள் புகுத்தப்படலாம் (ஏற்பு ஒப்பந்தம்). பின்வரும் சந்தர்ப்பங்களில் குழுமமானது புகுத்தப்பட்ட பெறுதியினை ஏற்பு ஒப்பந்தத்தில் இருந்து வேறாகக் கணக்கு வைக்கின்றது:

- ஏற்பு ஒப்பந்தமானது இலாபம் அல்லது நட்டம் முலமாக தாமே சந்தைப் பெறுமதியினைக் கொண்டிருக்கவில்லை.
- புகுத்தப்பட்ட பெறுதியின் விதிகள் வேறு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமாயின் பெறுதி ஒன்றின் வரைவிலக்கணங்களை அவை பூர்த்தி செய்ய வேண்டும்.
- புகுத்தப்பட்ட பெறுதியின் பொருளியல் பண்புகளும் அபாயநேர்வுகளும் ஏற்பு ஒப்பந்தத்தின் பொருளியல் பண்புகள் மற்றும் அபாயநேர்வுகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையவை.

வேறாக்கப்பட்ட புகுத்தப்பட்ட பெறுதிகள் தகைமைபெறும் காசுப் பாய்ச்சலின் அங்கமாக மாறாமல் இருக்கும் போது அல்லாமல் தேரிய முதலீட்டு இழப்புக்காப்புத் தொடர்பின் அங்கமாக மாறாமல் இருக்கும் போது அவை இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்பட்ட சந்தைப் பெறுமதியின் சகல மாற்றங்களுடனும் சந்தைப் பெறுமதியில் அளக்கப்படுகின்றன.

வேறாக்கப்பட்ட புகுத்தப்பட்ட பெறுதிகள் ஏற்பு ஒப்பந்தத்துடன் நிதிநிலைக்கூற்றில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

4.12 சொத்து ஆலை மற்றும் உபகரணம்

சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் ஆகியவை நாளாந்தச் சேவைக்கான செலவுகள் நீங்கலாக திரட்டிய பெறுமானத் தேய்வு மற்றும் திரட்டிய சந்தைப் பெறுமதிக்கு குறைப்பு இழப்பு ஆகியவை கழிக்கப்பட்டு செலவில் அல்லது பெறுமதியில் குறிப்பிடப்படுகின்றன. எதிர்பார்க்கப்படும் பயன்படு ஆயுட்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பொருத்தமானவாறாக பெறுமதித் தேய்வுக் காலப்பகுதியை மாற்றுவதன் மூலம் கணக்கு வைக்கப்பட்டு அவை கணக்கீட்டு மதிப்பீடுகளில் உள்ள மாற்றங்களாகக் கருதப்படுகின்றன.

செலவு மாதிரி

ஆலைகளும் உபகரணங்களும் நாளாந்தச் சேவைக்கான செலவு நீங்கலாக திரட்டிய பெறுமானத் தேய்வு மற்றும் திரட்டிய சந்தை விலைக் குறைப்பினால் ஏற்படும் பெறுமதிக்கு குறைவு கழிக்கப்பட்டு செலவில் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறான செலவானது செலவு ஏற்படும்போது பதிவுக்கான தெரிவிப்புப்படை பூர்த்தி செய்யப்பட்டால் ஆலை மற்றும் உபகரணத்தின் பகுதி ஒன்றினை மாற்றிச் செய்தமைக்கான செலவினை உள்ளடக்குகின்றது.

மீள் பெறுமதியாக்க மாதிரி

வங்கியானது அதன் ஓட்டுமொத்த இறையிலி நிலம் மற்றும் கட்டிடங்களின் வகுப்பிற்கும் மீள்பெறுமதியாக்க மாதிரியினைப் பிர்யோகிக்கின்றது. இந்தச் சொத்துக்களின் மீள்பெறுமதியாக்கத் திகதியின் போது அவற்றின் சந்தைப் பெறுமதியாக மீள் பெறுமதியிடப்பட்ட தொகை திரட்டிய பெறுமானத் தேய்வு மற்றும் மீள் பெறுமதியாக்கத் திகதியினைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தை விலைக் குறைப்பினால் அறவிடப்பட்ட கட்டணங்கள் நீங்கலாக பதியப்படுகின்றன.

மீள் பெறுமதியிடப்பட்ட சொத்தின் சந்தைப் பெறுமதியானது அதன் புத்தகத் தொகையை விடப் பெரிதும் வித்தியாசப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மீள் பெறுமதியாக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஏதாவது மீள் பெறுமதியாக்க மிகை காணப்படின் அது நிதிநிலைக் கூற்றிலே உரிமைமுதல் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள மீள்பெறுமதியாக்க ஒதுக்கலில் பற்று வைக்கப்படுகின்றது. இதன் போது முன்பு இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்பட்ட அதே சொத்தின் மீள்பெறுமதியாக்கக் குறைப்பின் மறுதலையாகும் வரை நீங்கலாக இது மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிகரிப்பானது இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது. மீள்பெறுமதியாக்கக் குறையானது இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்படுகின்றது. இதே சொத்தினை குறையானது நேரடியாக ஈடுசெய்து சொத்து மீள்பெறுமதியாக்க ஒதுக்கத்தில் உள்ள மிகைக்கு எதிராக நேரடியாக ஈடுசெய்வது நீங்கலாக இது இடம்பெறுகின்றது.

கொள்வனவுக்குப் பின்னான செலவு

சொத்து, ஆலை, மற்றும் உபகரணம் ஆகியவற்றின் பாகமொன்றினை பதிலீடு செய்வதனால் ஏற்படுகின்ற எதிர்காலப் பொருளாதார நன்மை அப்பாகத்தில் அடங்கியுள்ளது, மேலும் அந்த நன்மையானது குழுமத்தினுள் செல்லும், மேலும் அந்தச் செலவினை நம்பகத்தன்மையான முறையில் அளவிடமுடியும் எனும் போது அப்பாகத்தை பதிலீடு செய்தமைக்கான செலவானது அந்தப் பொருளின் புத்தகப் பெறுமதியில் பதியப்படுகின்றது.

புனர்நீர்மாணச் செலவு

சொத்து, ஆலை, மற்றும் உபகரணம் ஆகியவற்றினைப் புனர்மைப்பதற்காக அல்லது எதிர்காலப் பொருளாதார நலன்களைப் பேணுவதற்காகத் திருத்தவேலைகள் அல்லது பராமரிப்புப் பணிகளில் ஏற்படும் செலவானது ஏற்பட்ட செலவாகப் பூரண வருமானக் கூற்றில் அறவிடப்படுகின்றது.

நடைபெற்று வரும் மூலதனப் பணி

இந்தச் செலவுகள் கட்டிடம், பிரதான ஆலை மற்றும் இயந்திரம் ஆகியவற்றின் நிர்மாணத்துடனும் முறைமை அபிவிருத்தியுடனும் நேரடியாகச் செலவிடப்படுகின்ற மூலதனத் தன்மையினை உடைய மூலதனமயமாக்கலை எதிர்பார்த்திருக்கும் செலவுகள் ஆகும். இவை நிதிநிலைக்கூற்றில் செலவில் குறிப்பிடப்படுகின்றன.

குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள்

உரித்தானமையின் சகல அபாயநேர்வுகள் மற்றும் வெகுமதிகளைக் குழுமம் ஏற்றுக்கொள்கின்ற விதிகளைக் கொண்ட குத்தகைகள் நிதிக் குத்தகைகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பப் பதிவினைத் தொடர்ந்து குத்தகைக்கு விடப்பட்ட சொத்தானது அதன் சந்தைப் பெறுமதியின் தாழ்ந்த பெறுமதிக்குச் சமமான தொகையிலும் ஆரம்பப் பதிவினைத் தொடர்ந்த ஆகக் குறைந்த குத்தகைப் கொடுப்பனவின் தற்போதைய பெறுமதியிலும் அளவிடப்படுகின்றது. சொத்தானது இலங்கை கணக்கீட்டு தராதரங்கள் 17- குத்தகைகள் என்பதற்கு அமைவாகக் கணக்கு வைக்கப்படுகின்றது.

பெறுமானத் தேய்வு

பெறுமானத் தேய்வானது சொத்துக்கள் மற்றும் உபகரணங்களின் செலவினை அவற்றின் மதிப்பிடப்பட்ட பயன்படு ஆயுட்காலத்தின் போது எஞ்சிய தொகைக்கு பதிவுப்பதற்காக நேர்கோட்டு முறையினைப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகின்றது. நிதிக் குத்தகையின் கீழ் வருகின்ற குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் குத்தகைத் தவணை அல்லது அதன் பயன்படு ஆயுட்காலம் ஆகிய இரண்டில் எவை குறுகிய காலத்தினைக் கொண்டுள்ளனவோ அக்காலப் பகுதிக்காக பெறுமதித் தேய்வுக் கணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. இவை ஆகக்கூடியதாக 50 வருடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. இறையிலி நிலங்கள் பெறுமானத் தேய்வு அடைவதில்லை. மதிப்பிடப்படும் பயன்படு ஆயுட்காலம் பின்வருமாறு:

சொத்துக்களின் வகை	பெறுமானத்தேய்வுக் காலப்பகுதி
இறையிலி கட்டிடங்கள்	மதிப்பிடப்படும் பயன்படு ஆயுட்காலம்
குத்தகைக்கு விடப்பட்ட கட்டிடங்கள்	குத்தகைத் தவணை அல்லது அதன் பயன்படு ஆயுட்காலம் ஆகியவற்றில் குறுகியது, இது ஆகக் கூடுதலாக 50 வருடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
தளபாடம், உபகரணம் மற்றும் இயந்திரங்கள்	வருடத்திற்கு 20%
இறையிலி மற்றும் குத்தகை மோட்டார் வாகனங்கள்	வருடத்திற்கு 25%
முற்கொடுப்பனவு செலுத்திய பகுதியின் போது குத்தகைகள்	குத்தகைக்காலப் பகுதியின் போது குத்தகைகள்

பதிவுகற்றல்

சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றினை விற்றுத்தீர்க்கும் போது அல்லது அவற்றின் பயன்பாட்டில் இருந்து எவ்விதமான எதிர்கால நன்மைகளும் எதிர்பார்க்கப்படாத போது பதிவுகற்றப்படுகின்றன. சொத்தின் பதிவுகற்றலினால் ஏற்படுகின்ற ஏதாவது நன்மை அல்லது நட்டமானது சொத்து பதிவுகற்றப்பட்ட வருடத்தின் போதான வருமானக்கூற்றில் ஏனைய இயக்க வருமானத்தில் பதியப்படுகின்றது(தேரிய விற்றுத்தீர்த்தல் வருவாய் மற்றும் சொத்தின் முன்கொண்டு வரப்பட்ட தொகை ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசமாக கணக்கிடப்படுகின்றது).

4.13 முதலீட்டுச் சொத்துக்கள்

முதலீட்டுச் சொத்துக்கள் என்பவை ஒன்றில் வாடகை வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்காக அல்லது மூலதனப் பெறுமதி ஏற்றத்தினை ஈட்டிக் கொள்வதற்காக அல்லது இவை இரண்டினையும் ஈட்டிக்கொள்வதற்காக வைத்திருக்கப்படுகின்ற, ஆனால் சாதாரண வியாபார நடவடிக்கையின் போது விற்பனைக்கு அல்லாத சொத்துக்களாகும். இவை உற்பத்தியில் அல்லது பண்டங்கள் அல்லது சேவைகளை விநியோகிப்பதில் அல்லது நிர்வாக நோக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

பதிவுகளின் அடிப்படை

முதலீட்டுச் சொத்துக்களுடன் தொடர்புடைய எதிர்காலப் பொருளாதார நலன்கள் குழுமத்தினுள் பாயும் என்பதும் முதலீட்டுச் சொத்தின் செலவுகள் நம்பகத்தன்மையுடன் அளக்கப்பட முடியும் என்பதும் சாத்தியமானதாக இருக்கும் போது முதலீட்டுச் சொத்தானது பதியப்படுகின்றது.

அளவீடு

முதலீட்டு சொத்தானது ஆரம்பத்தில் அதன் செலவில் அளவிடப்படுகின்றது. கொள்வனவு செய்யப்பட்ட முதலீட்டு சொத்தின் செலவானது

அதன் கொள்வனவு விலையினையும் அதனுடன் நேரடியாகத் தொடர்புடைய செலவுகளையும் உள்ளடக்குகின்றது. சுயமாக நிர்மாணிக்கப்பட்ட மூலதனச் சொத்தின் செலவானது அச்சொத்தின் நிர்மாணம் அல்லது அபிவிருத்தி பூர்த்தியாக்கப்பட்ட திகதியின் போது அதன் செலவாக இருக்கும்.

இலங்கை கணக்கீட்டு தராதரங்கள் LKS 40 - முதலீட்டுச் சொத்து என்பதற்கு அமைவாக முதலீட்டுச் சொத்துக்களுக்காக குழுவும் செலவு மாதிரியினைப் பிரயோகிக்கின்றது. இதற்கமைய முதலீட்டு சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்ட காணி திரட்டிய சந்தை விலைக்குறைப்பு இழப்புக்கள் நீங்கலாக செலவில் குறிப்பிடப்படுவதுடன் முதலீட்டு சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்ட கட்டடங்கள் ஏதாவது திரட்டிய பெறுமானத்தேய்வு மற்றும் ஏதாவது திரட்டிய சந்தை விலைக்குறைப்பினால் ஏற்பட்ட நட்டங்கள் நீங்கலாக செலவில் குறிப்பிடப்படுகின்றன.

4.14 புலப்படாச் சொத்துக்களும் நன்மதிப்பும்

4.14.1 நன்மதிப்பு

நன்மதிப்பு என்பது கொள்வனவுத் திகதியின் போது கொள்வனவு செய்யப்பட்ட துணைக் கம்பனியின் அடையாளம் காணப்படக்கூடிய தேரிய சொத்துக்களின் குழுமப் பங்கின் விற்பனைப் பெறுமதியினை விட அதிகமான கொள்வனவுச் செலவினைக் குறிக்கிறது. வியாபாரச் சேர்க்கையில் பெற்றுக்கொள்ளப்பட்ட நன்மதிப்பானது சந்தைப் பெறுமதிக்கு குறைவிற்காக வருடாந்தம் பரிசீலிக்கப்படுகின்றது. அல்லது அது சந்தைப் பெறுமதிக்கு குறைவிற்கு உள்ளாகலாம் என நிகழ்வுகள் அல்லது சூழ்நிலை மாற்றங்கள் சுட்டிக்காட்டினால் அடிக்கடி பரிசீலிக்கப்படுகின்றது. மேலும் திரட்டிய சந்தைப் பெறுமதிக்கு குறைவு நட்டம் நீங்கலாக செலவில் பதியப்படுகின்றது. நன்மதிப்பு மீதான சந்தைப் பெறுமதிக்கு குறைவு நட்டங்கள் மறுதலையாக்கப்படுவதில்லை.

4.14.2 மென்பொருட்கள்

குழுமத்தினால் கொள்முதல் செய்யப்படுகின்ற மென்பொருட்கள் திரட்டிய இலதாக்கல் செலவு நீங்கலாகவும் திரட்டிய சந்தைப் பெறுமதிக்கு குறைவு நட்டங்கள் நீங்கலாகவும் செலவில் அளவிடப்படுகின்றன.

உள்ளிலையாக உருவாக்கப்பட்ட மென்பொருள் மீதான செலவானது உருவாக்கத்தினைப் பூர்த்தி செய்வதற்கான நோக்கம் மற்றும் ஆற்றல் மற்றும் எதிர்காலப் பொருளாதார நலன்களை உருவாக்கும் விதத்தில் மென்பொருளினால் பயன்படுத்தப்படும் உருவாக்கத்தினைப் பூர்த்தி செய்வதற்கான செலவினை நம்பத்தகுந்த முறையில் அளவிடல் ஆகியவற்றினைக் குழுமத்தினால் எடுத்து விளக்கக்கூடியதாக இருக்கும் போது அது சொத்தாகப் பதியப்படுகின்றது. உள்ளிலையாக உருவாக்கப்பட்ட மென்பொருளின் மூலதனமாக்கப்பட்ட செலவுகள் மென்பொருளினால் உருவாக்குவதற்கு நேரடியாக ஏற்பட்ட சகல செலவுகளையும் முதலீட்டாக்கத்திற்குப் பெற்றுக்கொண்ட கடன் செலவுகளையும் உள்ளடக்குவதுடன் அவை அவற்றின் பயன்படு ஆயுட்காலத்தின் போது இலதாக்கப்படுகின்றன. உள்ளிலையாக

உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் திரட்டிய இலதாக்கல் செலவு மற்றும் வேறு ஏதாவது சந்தைக் குறைப்பு நட்டங்கள் நீங்கலாக முதலீட்டாக்கப்பட்ட செலவில் குறிப்பிடப்படுகின்றன.

மென்பொருள் சொத்துக்களின் கொள்வனவுக்கு மேலதிகமான செலவுகள் அவை எவற்றுடன் தொடர்புடையனவோ அந்தக் குறிப்பிட்ட சொத்தில் பொதிந்துள்ள எதிர்காலப் பொருளாதார நலனை விட அதிகரிக்கும் போது முதலீட்டாக்கப்படுகின்றது. ஏனைய அனைத்துச் செலவுகளும் ஏற்பட்ட செலவுகளாகக் செலவழிக்கப்படுகின்றன.

4.14.3 இலதாக்கல்

மென்பொருட்கள் பயன்பாட்டுக்குக் கிடைத்த திகதியில் இருந்து அதன் மதிப்பிடப்பட்ட பயன்படு ஆயுட்காலத்தின் போது நேர்கோட்டு அடிப்படையில் இலதாக்கப்படுகின்றன. மென்பொருட்களின் மதிப்பிடப்பட்ட பயன்படு ஆயுட்காலம் நடப்பு மற்றும் ஒப்பீட்டுக் காலப்பகுதிகளுக்கு 5 வருடங்கள் ஆகும்.

இலதாக்கல் முறைகள், பயன்படு ஆயுட்காலங்கள் மற்றும் தொங்கல் பெறுமதிகள் ஆகியவை ஒவ்வொரு அறிக்கையிலும் திகதியிலும் மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான முறையில் சீராக்கப்படுகின்றன.

4.15 நிதாராச் சொத்துக்களின் சந்தைவிலைக் குறைவு நட்டம்

பதிவு அடிப்படையிலான

சொத்தொன்றின் சந்தை விலைக் குறைவினால் நட்டம் ஏற்படுவதற்கான அறிகுறி இருக்கின்றதா என்பதை அறிவதற்கு வங்கி ஒவ்வொரு அறிக்கையில் திகதியின் போதும் மதிப்பீட்டினை மேற்கொள்கின்றது. அவ்வாறான அறிகுறி நிலவினால் அல்லது சொத்து ஒன்றின் சந்தை விலை குறைவடைந்துள்ளதா என்பதற்கான வருடாந்தம் பரிசோதனை தேவைப்பட்டால் வங்கியானது சொத்தின் அறவிடப்படக்கூடிய தொகையினை மதிப்பிடுகின்றது. சொத்து ஒன்றின் அறவிடப்படக்கூடிய தொகையானது சொத்தின் அல்லது காசு பிறப்பாக்கும் அலகின் Cash Generating Unit (CGU) சந்தைப் பெறுமதியின் விற்பனைக்கான செலவுகள் நீங்கிய மேலும் பயன்பாட்டில் உள்ள அதன் பெறுமதியின் உயர்தொகையாகும் (CGU). சொத்தொன்றின் புத்தகப் பெறுமதி அல்லது காசு பிறப்பிக்கும் அலகை அதன் அறவிடப்படக்கூடிய தொகையை விட மிகைக்கும் போது சொத்தானது சந்தைவிலை குறைவடைந்துள்ளதாகக் கருதப்பட்டு அதன் அறவிடப்படக்கூடிய தொகைக்கு புத்தகப் பெறுமதியை விடக் குறைவாக்கப்படுகின்றது. பயன்பாட்டின் உள்ள பெறுமதியினை மதிப்பிடுவதில் பணத்தின் நேரப் பெறுமதியின் நடப்புச் சந்தை மதிப்பீட்டினையும் சொத்துக்களைத் தனித்துவமான அபாயநேர்வினையும் பிரதிபலிக்கின்ற முன்வரி விலைக்கழிவு விகிதத்தினைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுப்பாய்ச்சல்கள் அவற்றின் தற்போதைய பெறுமதிக்கு விலைக் கழிவாக்கப்படுகின்றன. விற்பனைக்கான செலவுகள் நீங்கலாக சந்தைப் பெறுமதியினைத் தீர்மானிக்கும் போது பொருத்தமான பெறுமதி கணித்தல் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கணக்கீடுகள் பெறுமதி கணித்தல்,

பெருக்கிகள், பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டுள்ள துணைக் கம்பனிக்குக்காக விலை குறிக்கப்பட்ட பங்கு விலைகள் அல்லது ஏனைய கிடைக்கக்கூடிய சந்தைப் பெறுமதிக்கு குறிகாட்டிகள் ஆகியவற்றுடன் பொருத்தப்படுகின்றன.

அளவீடு

நன்மதிப்பு நீங்கலாக சொத்துக்களுக்காக முன்பு பதியப்பட்ட சந்தை விலைக் குறைவு நட்டம் இனிமேலும் இல்லாமல் இருக்கின்றதா அல்லது குறைவடைந்து இருக்கலாமா என்பதைக் கண்டறிவதற்கு ஒவ்வொரு அறிக்கையில் திகதியின் போதும் மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் வங்கியானது சொத்தின் அல்லது CGU வின் அறவிடப்படக்கூடிய தொகையினை மதிப்பீடு செய்கின்றது. கடைசியாக சொத்தின் சந்தைவிலைக் குறைவினால் ஏற்பட்ட நட்டம் பதியப்பட்டதில் இருந்து சொத்தின் அறவிடப்படக்கூடிய தொகையினைத் தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஊகங்களில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் மாத்திரமே முன்பு பதியப்பட்ட அவ்வாறான நட்டமானது மறுதலையாக்கப்படுகின்றது. மறுதலையானது வரையறுக்கப்பட்டதாக உள்ளது. இதனால் சொத்தின் புத்தகப் பெறுமதியானது அதன் அறவிடப்படக்கூடிய தொகையினை மிகைப்பதில்லை அல்லது முன்னைய வருடங்களில் சொத்துக்காக சந்தை விலைக் குறைவினால் ஏற்படும் நட்டங்கள் பதியப்படாவிட்டால் பெறுமானத்தேய்வில் தேறியதாக தீர்மானிக்கப்பட்டிருக்கக்கூடிய புத்தகப் பெறுமதியினை மிகைப்பதில்லை. இவ்வாறான மறுதலையானது வருமானக்கூற்றில் பதியப்படுகின்றது.

நன்மதிப்புடன் தொடர்புடைய சந்தை விலைக் குறைவு நட்டங்கள் எதிர்காலப் பகுதிகளில் மறுதலையாக்கப்படுவதில்லை.

நன்மதிப்பானது சந்தை விலைக் குறைவினை அறிவதற்காக வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகிறது. புத்தகப் பெறுமதியில் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளை நிகழ்வுகள் அல்லது சூழ்நிலை மாற்றங்கள் சுட்டிக்காட்டினால் மீளாய்வு அடிக்கடி இடம்பெறுகின்றது. இப்பரிசோதனையின் நோக்கத்திற்காக வியாபாரச் சேர்க்கையில் நேரப்பெறும் நன்மதிப்பு, அது பெற்றுக்கொள்ளப்பட்ட திகதியில் இருந்து வங்கியின் ஒவ்வொரு CGU விற்கும் அல்லது CGU இன் குழுக்களுக்கும் ஒதுக்கப்படுகின்றது. இது, பெற்றுக்கொண்டவரின் ஏனைய சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள் அந்த அலகுகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதை பொருட்படுத்தாது, சேர்க்கையின் கூட்டுச் சக்தியில் இருந்து நன்மையடைய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நன்மதிப்பு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அலகும் உள்ளிலை முகாமைத்துவ நோக்கங்களுக்காக நன்மதிப்புக் கண்காணிக்கப்படும் வங்கியினுள் ஆகக் குறைந்த மட்டத்தினைப் பிரதிபலிக்கின்றது. மேலும் இது SLFRS8 - இயங்கும் பிரிவுகளுக்கு அமைவாக இயங்கும் பிரிவினை விட பெரியது அல்ல.

நன்மதிப்பானது CGU வின் பகுதியினை உருவாக்கும் போது (அல்லது CGUக்களின்

குழு) மேலும் அந்த அலகினுள் இயக்கத்தின் பகுதியானது விற்றுத் தீர்க்கப்படும் போது, விற்றுத் தீர்க்கப்படும் இயக்கத்துடன் தொடர்புடைய நன்மதிப்பானது இயக்கத்தின் விற்றுத்தீர்த்தல் மீதான இலாபம் அல்லது நட்டத்தினைத் தீர்மானிக்கும் போது இயக்கத்தின் புத்தகப்பெறுமதியில் உள்ளடக்கப்படுகின்றது. இச்சூழ்நிலையில் விற்றுத் தீர்க்கப்படும் நன்மதிப்பானது விற்றுத்தீர்க்கப்படும் இயக்கத்தின் சார்புப்பெறுமதியின் அடிப்படையிலும் வைத்திருக்கப்படும் CGU வின் சார்புப்பெறுமதியின் அடிப்படையிலும் அளக்கப்படுகின்றது.

துணைக் கம்பனிகள் விற்கப்படும் போது சந்தை விலைக்கும் தேறிய சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசமும் அத்துடன் திரட்டிய நாயமமாற்று வித்தியாசங்களும் நன்மதிப்பும் வருமானக்கூற்றில் பதியப்படுகின்றன.

4.16 நதி உத்தரவாதங்கள்

பதிவின் அடிப்படை

வியாபாரத்தின் சாதாரண நடவடிக்கைகளின் போது வங்கியானது நாயமக்கடிதம், உத்தரவாதங்கள், மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகியவை உள்ளடங்கிய நிதி உத்தரவாதங்களை வழங்குகின்றது. நிதி உத்தரவாதங்கள் ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பரிசூதியங்களாக இருக்கையில் அதன் சந்தைப் பெறுமதியில் நிதிக் கூற்றில் பதியப்படுகின்றன (ஏனைய பொறுப்புக்களினுள்). ஆரம்பப் பதிவினைத் தொடர்ந்து ஒவ்வொரு உத்தரவாதத்தின் கீழான வங்கியின் பொறுப்பானது வருமானக்கூற்றில் பதியப்பட்டுள்ள திரட்டிய இலதாக்கல் செலவு நீங்கலாக ஆரம்பத்தில் பதியப்பட்ட தொகையின் ஆகக்கூடிய தொகையில் அளக்கப்படுகின்றது மேலும் உத்தரவாதத்தின் விளைவாக ஏற்படுகின்ற எந்தவொரு நிதிக் கடப்பாட்டினையும் தீர்ப்பதற்கு செலவின் மிகச் சிறந்த மதிப்பீடு தேவைப்படுகின்றது.

அளவீடு

நிதி உத்தரவாதத்துடன் தொடர்புடைய பொறுப்பில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் கடன் நட்டச்செலவில் வருமானக்கூற்றில் பதியப்படுகின்றது. பெற்றுக்கொள்ளப்பட்ட பரிசூதியம் வருமானக்கூற்றில் உத்தரவாதத்தின் ஆயுட்காலத்தின் போது நேர்கோட்டு அடிப்படையில் தேறிய கட்டணங்கள் மற்றும் தரகு வருமானத்தில் பதியப்படுகின்றது.

4.17 ஓய்வூதிய நலன்கள்

4.17.1 விசேட ஓய்வூதியத் திட்டம்

4.17.1.1 1996 க்கு முன்னைய

ஓய்வூதியத் திட்டம்

1996 ஜனவரி 1ம் திகதிக்கு முன்னர் வங்கியில் இணைந்து கொண்ட நிரந்தரப் பணியாளர்களுக்காக வங்கி ஒரு விசேட ஓய்வூதிய திட்டத்தினைக் கொண்டுள்ளது. இதற்கு வேறாக நிர்வகிக்கப்படுகின்ற நிதியத்திற்கு பங்களிப்பு வழங்கப்படுவது தேவைப்படுத்தப்படுகின்றது. விசேட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நலன்களை வழங்குவதற்கான செலவானது ஆயுள் மதிப்பீட்டினைப் பயன்படுத்தி வேறாகத் தீர்மானிக்கப்படுகின்றது. எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் பற்றிய புள்ளிவிபரக் கணக்கீட்டினால் ஏற்படும் இலாபம்

மற்றும் நட்டம் ஆகியவை சம்பந்தப்பட்ட நிதி வருடத்திலே வருமானமாக அல்லது செலவாகப் பதியப்படுகின்றன.

விசேட ஓய்வூதியத் திட்டச் சொத்து அல்லது பொறுப்பு விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதியினைக் கொண்டுள்ளதுடன் இதில் இதுவரையில் பதியப்படாத கடந்தகாலச் சேவைச் செலவுகள் மற்றும் எதிரிருந்து கடப்பாடுகள் நேரடியாக வழங்கப்படவுள்ளனவோ அந்தத் திட்டச் சொத்துக்களின் விற்பனைப் பெறுமதி மற்றும் இதுவரையில் பதியப்படாத ஆயுள் மதிப்பீட்டினால் ஏற்படும் இழப்புகள் ஆகியவை இதிலிருந்து கழிக்கப்படுகின்றன. எந்தவொரு சொத்தினதும் பெறுமதியானது இதுவரையில் பதியப்படாத எவ்விதமான ஆயுள் மதிப்பீட்டினால் ஏற்படும் இழப்புகள் மற்றும் கடந்தகால சேவைச் செலவுகள் ஆகியவற்றினதும் திட்டத்திலிருந்து மீள வழங்குதல் வழவதில் கிடைக்கக்கூடியதாக உள்ள எவ்வித பொருளாதார நலன்களினதும் தற்போதைய பெறுமதி அல்லது திட்டத்தின் எதிர்காலப் பங்களிப்புக்களின் குறைப்பு ஆகியவற்றின் கூட்டுத்தொகையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மிக அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயுள் மதிப்பீட்டுப் பெறுமதி கணிப்பானது திரு. பியல் எஸ். குணதிலக F.S.A. (USA), அமெரிக்க எக்டமி ஓப் எக்சுவரிஸ் அன்ட் கன்சல்டிங் எக்சுவரிஸ் இன் உறுப்பினர், அவர்களினால் 2016 டிசம்பர் 31 இல் மேற்கொள்ளப்பட்டது.

2016 டிசம்பர் 31 இல் உள்ளவாறாக பெறுமதி கணிப்பில் பயன்படுத்தப்பட்ட பிரதான நிதி ஊகங்கள் கீழே உள்ளவாறு அமைந்துள்ளன:

வட்டி/விலைக்கமிவு வீதம்	வருடத்திற்கு 11%
வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் அதிகரிப்பு	வருடத்திற்கு 5%
சகல தரங்களிற்குமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு	வருடத்திற்கு 7%

வங்கியானது பின்வரும் அடிப்படையில் ஓய்வு பெற்றுச் செல்லும் அதன் பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தினை வழங்குகின்றது. பணியாளர்கள் பத்து வருட சேவையினை நிறைவேற்றிய பின்னரும் ஓய்வூதியத்திற்கான சாதாரண வயதான 55 வயதை அடைந்த பின்னரும் ஓய்வூதியம் பெறுவதற்கான தகைமையினைப் பெறுகின்றனர். வழங்கப்படுகின்ற ஓய்வூதியத்தின் அளவானது வழங்கப்பட்ட சேவையின் கால அளவில் பின்வரும் வகையில் தங்கியுள்ளது:

சேவைக்காலம்	ஓய்வூதியத்தின் அளவு
i. 10 - 20 வருடங்கள்	கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 80%
ii. 21- 29 வருடங்கள்	80% உம் 20 வருடத்திற்கு மேற்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் 1%
iii. 30 வருடங்களும் அதற்கு மேலும்	கடைசியாக பெற்ற சம்பளத்தின் 90%

ஓய்வூதிய நிதியத்தின் கணக்குகள் வேறாகப் பேணப்படுவதுடன் அவை சுயாதீனமான புறநிலைக் கணக்காய்வாளர்களினால் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்படுகின்றன. கணக்குகளின் கூற்றுக்களும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினால் மீளாய்வு செய்யப்படுகின்றன. இந்தக் கணக்குகளின் கூற்றுக்களும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையும் வங்கியின் வெளிக்கூறலின் மீளாய்வுக்காகவும் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஏனெனில் தேவைப்படும் மட்டங்களில் நிதியில் வழங்கப்படுகின்றதென்பதை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டினை வங்கி கொண்டுள்ளது. ஓய்வூதியமானது ஓய்வூதியம் பெறுபவர் உயிர்வாழும் வரை மாதாந்தம் செலுத்தப்படக் கூடியதாகும்.

4.17.1.2 பணிக்கொடை

1996 ஜனவரி 1ல் அல்லது அதற்குப் பின்னர் வங்கியில் இணைந்து கொண்ட ஊழியர்கள் 1983ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டத்தின் கீழ் பணிக்கொடை பெறுவதற்கான தகைமையினைப் பெறுகின்றார்கள் அல்லது அவர்கள் விரும்பின் முன்மொழியப்பட்டுள்ள புதிய 1996 ஆம் ஆண்டிற்கு பின்னான ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அவ்வாறாயின் அத்தேறிவினை மேற்கொள்ளும் ஊழியர்கள் பணிக்கொடைக்கான தமது உரிமையினை இழப்பர்.

ஓய்வூதியம் பெற்றுச் செல்வோர் தவிர்ந்த தொழில் முடிவுறுத்தப்படும் ஏனைய ஊழியர்கள் 1983ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பணிக்கொடைக் கொடுப்பனவுச் சட்டத்தின் கீழ் ஊழியரின் தொழில் முடிவுறுத்தப்பட்ட கடைசி மாதத்தின் போது பிரயோகிக்கத்தக்கதான மொத்தச் சம்பளத்தின் அரைவாசி எனும் விகிதத்தில் முடிவுறுத்தலுக்கான பணிக்கொடையினைப் பெறுவதற்குத் தகைமை பெறுகின்றனர். இது 5 வருடங்களிற்கு மேற்பட்ட காலம் சேவையாற்றுவோருக்கு அவர்களின் தொடர்ச்சியான ஒவ்வொரு வருடச் சேவைக்கும் கணக்கிடப்படுகின்றது.

இவ்வாறான பணிக்கொடைக் கொடுப்பனவுப் பொறுப்புகளுக்காக வங்கியானது மாதாந்த ஒதுக்கல்களை வழங்குகின்றது. மேலும் இந்தப் பெறுமதியானது வங்கியின் நிதிநிலைக்கூற்றில் பிரதிபலிக்கின்றது. 2007 டிசம்பர் 31 வரையில் பணிக்கொடைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே வங்கி இந்த ஒதுக்கலை வழங்கி வந்தது. எவ்வாறாயினும் இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக வங்கியானது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் பற்றிய புள்ளிவிபரக் கணக்கீட்டுக்கு அமைவான பெறுமதி கணிப்பின் அடிப்படையில் பணிக்கொடைப் பொறுப்பினை வழங்கி வருகின்றது.

வங்கியின் துணைக் கம்பனிகளும் இணைக் கம்பனிகளும் 1983ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டக் கொடுப்பனவின் கீழ் பணிக்கொடைகளை வழங்கி வருகின்றன. கம்பனிகளில் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட சேவையினைப் பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு பணிக்கொடைக் கொடுப்பனவு

வழங்கப்படுகின்றது. இந்தப் பொறுப்புக்களுக்குப் புறநிலையாக நிதியிடப்படுவதில்லை.

4.17.2 ஓய்வூதியத் திட்டங்கள்

வங்கியானது ஓய்வூதியத் திட்டமொன்றினையும் செயற்படுத்துகின்றது. இந்த ஓய்வூதியத் திட்டத்திற்குச் செலுத்தப்படும் பங்களிப்பானது ஊழியரினால் வங்கிக்கு ஆற்றப்படும் சேவைக்கு விகிதாசாரமானதாக இருப்பதுடன் அது ஆளணிச் செலவுகளின் கீழே செலவாகப் பதியப்படுகின்றது. செலுத்தப்படாத பங்களிப்புகள் ஒரு பொறுப்பாகப் பதியப்படுகின்றன. வங்கியானது பின்வரும் திட்டங்களுக்கும் பங்களிப்பினை வழங்குகின்றது.

வங்கி பின்வரும் திட்டங்களுக்கு பங்களிப்புக்கொடுக்கிறது:

4.17.2.1 ஊழியர் சேமலாப நிதியம்

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஊழியரின் மொத்தச் சம்பளத்தின் (மேலதிக நேரக் கொடுப்பனவு நீங்கலாக) 12% இனை வங்கியும் 8% இனை ஊழியரும் பங்களிப்பாக வழங்குகின்றனர். வங்கியின் ஊழியர் சேமலாப நிதியமானது ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிதியமாக இருப்பதுடன் இது உள்நிலையாகப் பேணப்படுகின்றது.

4.17.2.2 ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஊழியரின் மொத்த மாதாந்தச் சம்பளத்தில் (மேலதிக நேரக் கொடுப்பனவு நீங்கலாக) வங்கியானது 3% இனை நம்பிக்கை நிதியத்திற்குச் செலுத்தி வருவதுடன் இந்த நிதியமானது ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையினால் பேணப்படுகின்றது.

4.17.3 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னான ஓய்வூதியத் திட்டம்

நிதியமைச்சு அங்கீகரித்துள்ளவாறாக 1996 ஜனவரி 1-ற்கு பின்னர் வங்கியில் இணைந்து கொண்ட நிரந்தர ஊழியர்களுக்காக வங்கியானது ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ஏறக்குறையத் தயாரித்து முடித்துள்ளது. 2016 டிசம்பர் 31-இல் உள்ளவாறாக மொத்த நிதிய மீதியானது ரூபா 3,404 மில்லியன் ஆகும்.

4.17.4 விதவை/தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திட்டம் (1996 க்கு முன் 1996 க்கு பின்)

தகுதி வாய்ந்த புள்ளிவிவர மதிப்பீட்டாளரின் ஆலோசனைக்கு அமைவாக திட்டத்தின் கீழ் எதிர்காலக் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு வங்கியினால் வேறான நிதியமொன்று பேணப்படுகின்றது.

4.18 ஒதுக்கீடுகள்

கடந்தகால நிகழ்வொன்றின் காரணமாக வங்கி தற்போது கடப்பாடு ஒன்றினைக் கொண்டிருக்கும் போதும் கடப்பாட்டினைப் பூர்த்தி செய்வதற்குப் பொருளாதார நலன்களைப் பிரதிபலிக்கின்ற வளங்களின் வெளிப்பாய்ச்சல் தேவையப்படுவதற்கு சாத்தியமாக இருக்கும் போதும் கடப்பாட்டின் (சட்டரீதியான நிர்மாண ரீதியான) தொகையின் நம்பகமான மதிப்பீடு

மேற்கொள்ளப்படலாம் எனும் போதும் ஒதுக்கீடு பதியப்படுகின்றது. எந்தவொரு ஒதுக்கீடு தொடர்பான செலவுகளும் எவ்விதமான செலவின் மீள்கொடுப்பனவுகளில் தேறியதாக வருமானக் கூற்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

4.19 கடப்பாடுகளும் வரு நிகழ்வுகளும்

சகல அறியக்கூடிய அபாயநேர்வுகளும் சகல அறிந்த பொறுப்புக்களின் தொகையினைத் தீர்மானிப்பதில் கணக்கு வைக்கப்படுகின்றன. பல்வேறு விதமாக அல்லது வேறுவிதமாக வங்கி கடப்பாடு கொண்டுள்ள துணைக் கம்பனி அல்லது இணைக் கம்பனிகளின் வருநிகழ்வுகளில் மற்றும் மூலதனக் கடப்பாடுகளில் வங்கி கொண்டுள்ள பங்குகள் பொருத்தமான வெளிக்கூறல்களில் உள்ளடக்கப்படுகின்றன. வருநிகழ்வுப் பொறுப்புக்கள் என்பவை சாத்தியமான கடப்பாடுகளாகும். பொருளாதார நலனினை மாற்றுவது சாத்தியமற்றதாக இருக்கையில் அல்லது நம்பத்தகுந்த முறையில் அளக்கப்பட முடியாததாக இருக்கையில் நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வுகள் அல்லது தற்போதைய கடப்பாடுகளினால் மாத்திரமே வருநிகழ்வுகளின் இருப்பு உறுதிப்படுத்தப்படும். வருநிகழ்வுப் பொறுப்புக்கள் நிதிநிலைக்கூற்றில் பதியப்படுவதில்லை ஆனால் அவை சேன்மையற்றதாக இருக்கும் போது வெளிக்கூறப்படுகின்றன.

4.20 வரிகள்

4.20.1 நடப்பு வரி விதப்பு

நடப்பு வருடத்திற்காகவும் முன்னைய வருடங்களுக்காகவும் உள்ளாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்குச் செலுத்தப்படவேண்டிய அல்லது அறவிடப்படவேண்டிய தொகையென எதிர்பார்க்கப்படும் தொகையினை நடப்பு வரிச் சொத்துக்களும் பொறுப்புக்களும் உள்ளடக்குகின்றன. தொகையினை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற வரி வீதங்களும் வரிச் சட்டங்களும் ஐந்தொகைத் திகதியில் இயற்றப்பட்ட அல்லது அதனைத் தொடர்ந்து இயற்றப்பட்ட சட்டங்களும் வீதங்களும் ஆகும். இதற்க்கைய 2006 ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க உள்ளாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைய வரிவிதிப்பு நோக்கங்களுக்காகச் சீராக்கப்பட்டவாறாக வருடத்திற்கான இலாபத்தின் அடிப்படையில் வரிவிதிப்பிற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

4.20.2 பிற்போடப்பட்ட வரிவிதிப்பு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வரி அடிப்படைகள் மற்றும் அவற்றின் புத்தகப் பெறுமதிகளுக்கு இடையிலான ஐந்தொகைத் திகதியின் போதான தற்காலிக வித்தியாசங்களின் மீதான பொறுப்பு முறையினைப் பயன்படுத்தி நிதி அறிக்கையிடும் நோக்கங்களுக்காக பிற்போடப்பட்ட வரி வழங்கப்படுகின்றது.

4.20.2.1 பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு

பின்வருவன நீங்கலாக பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள் சகல தற்காலிக வித்தியாசங்களுக்காகவும் பதியப்படுகின்றன:

- வியாபாரச் சேர்க்கை அல்லாத கொடுக்கல் வாங்கலில் நன்மதிப்பு அல்லது சொத்து அல்லது பொறுப்பின் ஆரம்பப் பதிவில் இருந்து பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு உருவாகுகின்றது. மேலும் கொடுக்கல் வாங்கலின்போது இது கணக்கீட்டு இலாபத்தினையோ அல்லது வரி விதிக்கக்கூடிய இலாபம் அல்லது நடட்டத்தினையோ பாதிப்பதில்லை.
- துணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுடன் தொடர்புடைய வரி விதிக்கக்கூடிய தற்காலிக வித்தியாசங்களைப் பொறுத்த அளவில் தற்காலிக வித்தியாசங்களின் மறுதலைகளின் காலப் பகுதியினைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் எதிர்வு கூறக்கூடிய எதிர்காலத்தில் தற்காலிக வித்தியாசங்கள் மறுதலையாக்கப்பட மாட்டாது என்பது சாத்தியமானதாகும்.

4.20.2.2 பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்

வரிவிதிக்கப்படக்கூடிய இலாபங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும் வரையிலும் அவற்றுக்கு எதிராகக் கழிக்கப்படக்கூடிய தற்காலிக வித்தியாசங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வரிப் பற்றுக்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வரி நடட்டங்களின் முன்கொண்டு வரப்பட்டவைகள் பயன்படுத்தப்படலாம் என்பது வரையிலும் பயன்படுத்தப்படாத வரிப் பற்றுக்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வரி நடட்டங்கள் ஆகியவை பின்வருவன நீங்கலாக முன்கொண்டு வரப்படலாம்:

- கொடுக்கல் வாங்கல் நிகழ்கையில் கணக்கீட்டு இலாபத்தையோ அல்லது வரிவிதிக்கக்கூடிய இலாபம் அல்லது நடட்டத்தையோ பாதிக்காத வியாபாரச் சேர்க்கை அல்லாத கொடுக்கல் வாங்கலில் சொத்து அல்லது பொறுப்பு ஒன்றின் ஆரம்பப் பதிவில் இருந்து எழும் கழிக்கப்படக்கூடிய தற்காலிக வித்தியாசங்களுடன் தொடர்புடைய பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்கள்.
- துணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுடன் தொடர்புடைய கழிக்கப்படக்கூடிய தற்காலிக வித்தியாசங்களின் பொருட்டு, தற்காலிக வித்தியாசங்கள் எதிர்வு கூறக்கூடிய எதிர்காலத்தில் மறுதலையாகும் என்பதுவும் தற்காலிக வித்தியாசங்கள் எதிராகப் பயன்படுத்தக்கூடிய வரி விதிக்கக்கூடிய இலாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும் எதுவும் சாத்தியமாக இருக்கும் வரையில் மட்டுமே பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் பதியப்படுகின்றன.

பிற்போடப்பட்ட வரிச்சொத்தின் புத்தகப் பெறுமதியானது ஒவ்வொரு ஐந்தொகைத் திகதியின் போதும் மீளாய்வு செய்யப்பட்டு பிற்போடப்பட்ட வரிச்சொத்து முழுவுதமோ அல்லது பகுதியோ பயன்படுத்தப்பட அனுமதிக்கப்படுவதற்குப் போதிய வரிவிதிக்கக்கூடிய இலாபம் இருக்கும் என்பது இனிமேலும் சாத்தியமில்லை என்பது வரையில் குறைக்கப்படுகின்றது. பதியப்படாத பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்கள் ஒவ்வொரு ஐந்தொகைத் திகதியிலும் மீள் மதிப்பிடப்பட்டு

பிற்போடப்பட்ட வரிச்சொத்து அறவிடப்படுவதற்கு எதிர்கால வரிவிதிக்கக்கூடிய இலாபம் அனுமதிக்கும் என்பது சாத்தியமாகும் என்பது வரையில் அவை பதியப்படுகின்றன.

ஐந்தொகைத் திகதியின் போது இயற்றப்பட்ட அல்லது அதனைத் தொடர்ந்து இயற்றப்பட்ட வரி விதங்கள் மற்றும் வரிச்சட்டங்கள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு சொத்துக்கள் பூர்த்தி செய்யப்பட்ட அல்லது கொடுத்துத் தீர்க்கப்பட்ட வருடத்தின் போது பிரயோகிக்கப்பட எதிர்பார்க்கப்படும் வரி விதத்தில் பிற்போடப்பட்ட சொத்துக்களும் பொறுப்புக்களும் அளவிடப்படுகின்றன.

4.20.3 நதிச் சேவைகளின் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (FSVAT)

மீளாய்வின் கீழுள்ள வருடத்தின் போது 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் அதற்கான திருத்தங்களின் 25A பிரிவிற்கு அமைய வங்கியின் மொத்தப் பெறுமதி சேர்க்கையானது 11% பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு உட்பட்டது.

4.20.4 பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT)

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியானது 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்களுக்கு அமைவாக கணக்கிடப்படுகின்றது. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) 15% இல் செலுத்தப்பட வேண்டியதாகும்.

4.20.5 பொருளாதார சேவைக் கட்டணம் (ESC)

2006ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பொருளாதாரச் சேவைக் கட்டணச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக குறித்தொதுக்கப்பட்ட விதிதங்களில் பொறுப்பான புரள்வுகளின் நிதி ESC செலுத்தப்பட வேண்டியதாகும். செலுத்தப்பட்ட ESC ஆனது வருமான வரிப் பொறுப்பில் இருந்து கழிக்கப்படக்கூடியதாகும். கோரப்படாத எவ்விதமான பொறுப்புக்களும் முன் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து வரும் 4 வருடங்களில் செலுத்தப்படவேண்டிய வருமான வரிக்கு எதிராக ஈடுசெய்யப்படுகின்றது.

4.20.6 பங்கீலாபங்களின் மீதான பிடித்து வைக்கும் வரி (WHT)

உள்நாட்டுத் துணைக் கம்பனிகளின் வரி செலுத்தப்படவேண்டிய இலாபங்களில் இருந்து விநியோகிக்கப்படும் பங்கீலாபங்கள் மூலத்தில் 10% கழிவினைப் பெறுவதுடன் வங்கியின் வரிப்பொறுப்பிற்கு எதிராக ஈடுசெய்யப்படுவதற்கு முடியாதவையாகும். எனவே மூலத்தில் கழிக்கப்படாத பிடித்து வைக்கும் வரியானது துணைக் கம்பனிகளில் திரட்டிய நிதிக்கூற்றுக்களில் திரட்டிய சீராக்கலாக வரிச்செலவில் சேர்க்கப்படுகின்றன.

4.20.7 பயிர்க் காப்புறுதி அறவீடு (CIL)

2013ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14ஆம் பிரிவின் ஏற்பாடுகளின்படி 2013 ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் பயிர்க் காப்புறுதி அறவீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கமைய வங்கியானது வரிக்குப் பின்னர் 1% இலாபத்தினை மதிப்பீட்டு வருடமொன்றிற்காக

தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்குச் செலுத்துவதற்குத் தேவைப்படுத்தப்படுகின்றது.

4.20.8 தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT)

2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிச்சட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்தான திருத்தங்களின் ஏற்பாடுகளின் படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியானது 2011 ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து சட்டத்தின் பொருத்தமான ஏற்பாடுகளுக்கமைவாக பொறுப்பான புரள்வின் மீது 2011 ஜனவரி 1இல் இருந்து அமுலுக்கு வரும் வகையில் 2% தத்தில் செலுத்தப்பட வேண்டும்.

4.20.9 நதிச் சேவைகளின் மீதான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி

2014 ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் 2009ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க NBT சட்டத்தின் திருத்தங்கள் மூலமாக நிதிச் சேவைகளின் வளங்களின் மீது 2% லேவு அறிமுகப்படுத்தப்பட்டது.

4.21 வருமானம் மற்றும் செலவுகளைப் பதிவு செய்தல்

வருமானத்தின் பொருளாதார நலன்கள் வங்கிக்கு பாய்ச்சப்படும் மேலும் வருமானமானது நம்பத்தகுந்த முறையில் அளக்கப்படலாம் என்பது சாத்தியமாக இருக்கும் வரையில் வருமானது பதியப்படுகின்றது. வருமானம் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் பின்வரும் தனித்துவமான பதிவுக்கான தெரிவிப்புக்கள் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும்.

4.21.1 வட்டி மற்றும் அதேபோன்ற வருமானம் மற்றும் செலவுகள்

இலதாக்கப்பட்ட செலவில் அளக்கப்பட்ட சகல நிதிச் சாதனங்களுக்காகவும், விற்பனைக்கென வகைப்படுத்தப்பட்ட வட்டியைக் கொண்டுள்ள நிதிச் சாதனங்களுக்காகவும் இலாபம் அல்லது நட்டம் மூலமாக நியாயப் பெறுமதியில் குறித்தொதுக்கப்பட்ட நிதிச்சாதனங்களுக்காகவும் வட்டி வருமானம் அல்லது செலவு EIR இனைப் பயன்படுத்தி பதியப்படுகின்றது. EIR என்பது நிதிச்சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் மூலமாக அல்லது ஒரு குறுகிய காலப்பகுதி மூலமாக மதிப்பிடப்பட்ட எதிர்காலக் காசுக்கொடுப்பனவு அல்லது பற்றுக்களுக்கு மிகச் சரியாக கழிவு வழங்குகின்ற வீதம் ஆகும். இந்தக் கழிவு வழங்குவதானது பொறுத்தமானவிடத்து நிதிச்சொத்து அல்லது நிதிப்பொறுப்பின் புத்தகப் பெறுமதிக்கு வழங்கப்படுகின்றது. கணக்கீடானது நிதிச் சாதனங்களின் சகல ஒப்பந்த ரீதியான விதிகளையும் கருத்திற் கொள்வதுடன் (உதாரணமாக முன் கொடுப்பனவுத் தெரிவுகள்) சாதனத்துடன் நேரடியாகத் தொடர்புடையதும் EIR இன் இன்றியமையாத அம்சமான ஆனால் எதிர்காலக் கடன் இழப்பு அல்லாததான ஏதாவது கட்டணங்கள் அல்லது படிப்படியான அதிகரிப்புகளையும் உள்ளடக்குகின்றது.

நிதிச்சொத்தின் அல்லது அதே போன்ற நிதிச் சொத்துக் குழு ஒன்றின் பதிவு செய்யப்பட்ட பெறுமதியானது சந்தை விலைக் குறைவு காரணமாக ஏற்பட்ட நட்டத்தினால் குறைக்கப்படுகையில் வட்டி வருமானமானது தொடர்ந்தும் சந்தை விலைக் குறைவு

நட்டத்தினை அளக்கும் நோக்கத்திற்காக எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களுக்குக் கழிவு வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட வட்டி வீதத்தினைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்படும்.

4.21.2 கட்டணம் மற்றும் தரகு வருமானம்

வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற பரந்த வீச்சிலான சேவைகளில் இருந்து கட்டணத்தினையும் தரகு வருமானத்தினையும் ஈட்டுகின்றது. கட்டணங்களும் தரகு வருமானங்களும் சேவை நிறைவேற்றும் போது பதிவு செய்யப்படுகின்றன. சேவைகளைக் குறிப்பிட்ட காலப்பகுதியின் போது வழங்குவதற்காக ஈட்டப்பட்ட கட்டணங்கள் காலப்பகுதியின் போது அட்டுறவாக்கப்படுகின்றன.

4.21.3 பங்கீலாப வருமானங்கள்

வங்கியின் கொடுப்பனவினைப் பெறுவதற்கான உரிமை நிலைநாட்டப்படுகையில் பங்கீலாப வருமானம் பதியப்படுகின்றது.

4.21.4 தேறிய வர்த்தக வருமானம்

வர்த்தக நடவடிக்கைகளின் காரணமாக ஏற்படுகின்ற பெறுபெறுகளுள் சந்தைப் பெறுமதி மற்றும் சம்பந்தப்பட்ட வட்டி வருமானம் அல்லது செலவு ஆகியவற்றில் ஏற்படுகின்ற மாற்றங்களினால் ஏற்படும் இலாபங்கள் அல்லது நட்டங்கள் மற்றும் நிதிச் சொத்துக்களுக்கான பங்கீலாபங்கள் மற்றும் வர்த்தகத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிப் பொறுப்புகளின் பங்கீலாபங்கள் ஆகிய அனைத்தும் உள்ளடங்குகின்றன.

4.21.5 சொத்து, ஆலை மற்றும் உபகரணத்தின் விற்பனையினால் ஏற்படும் இலாபம் - நட்டம்

சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றினை விற்பனை செய்வதினால் கிடைக்கும் இலாபம் - நட்டம் ஆகியவை விற்பனை நடந்த காலப்பகுதியின் போது பதிவு செய்யப்பட்டு ஏனைய வருமானமாக வகைப்படுத்தப்படுகின்றன.

4.21.6 அரசாங்கப் பிணையங்கள் மற்றும் மீள் விற்பனை உடன்படிக்கையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்

ஆகியவற்றில் இருந்தான வருமானம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் நிறைசேரிப் பிணை மீதான கழிவு/பரிசூதியம் தொடர்ச்சியான பருவகாலத் திரும்பல் வீதத்தை பிரதிபலிப்பதற்காக காலப்பகுதியின் போது இலதாக்கப்படுகின்றன. திறைசேரி உண்டியல்கள் மீதான கூப்பன் வட்டியானது அட்டுறு அடிப்படையில் பதியப்படுகின்றது. மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்களின் மீதான வட்டி வருமானமானது உடன்படிக்கைக் காலப்பகுதியின் போது வருமானக் கூற்றில் அட்டுறு அடிப்படையில் பதியப்படுகின்றது.

4.21.7 வாடகை வருமானம்

குத்தகைகளை இயக்குவதனால் கிடைக்கின்ற வாடகை வருமானமானது குத்தகைக் காலப்பகுதியின் போது தொடர்ந்து இடம்பெறும் குத்தகைகளின் அடிப்படையில் நேர்கோட்டு அடிப்படையில் கணக்கு வைக்கப்பட்டு வருமானக்கூற்றில் ஏனைய இயக்க வருமானமாக பதியப்படுகின்றது.

4.22 பிரிவு ரீதியான அறிக்கையிடல்

வங்கியின் பிரிவு ரீதியான அறிக்கையிடலானது பின்வரும் இயக்கப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: வங்கிச்சேவை, குத்தகைச்சேவை, போக்குவரத்து மற்றும் ஏனையவை. மேற்குறிப்பிடப்பட்டவை தொடர்பான தகவல்கள் குறிப்பு 48 இல் வெளிக்கூறப்பட்டுள்ளன.

4.23 காசுப்பாய்ச்சல் கூற்று

காசுப்பாய்ச்சல் கூற்று இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக காசுப் பாய்ச்சல்களைத் தயாரிப்பதற்கான மறைமுக முறையினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. (LKAS) 7 – காசுப் பாய்ச்சல் கூற்று. காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள் குறுகிய கால உயர் திரவத் தன்மை கொண்ட, அறியப்பட்ட காசுத் தொகைக்கு உடனடியாக மாற்றப்படக்கூடிய முதலீடுகளை உள்ளடக்கியுள்ளதுடன் பெறுமானத்தில் பாரதூரமற்ற மாற்றங்களுக்கான அபாயநேர்வுக்கு உட்படுகின்றன. காசுக்குச் சமமானவைகளுள் கையிலுள்ள காசு, வங்கியிலுள்ள மீதிகள் மற்றும் கடனாகக் கொடுக்கப்படும் கொடுப்பனவுகள் ஆகியவை உள்ளடங்குகின்றன.

4.24 வைப்புக் காப்புறுதித் திட்டம்

2010 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டப் பணிப்புரைக்கு அமைவாக 2010 செப்டெம்பர் 27ல் விநியோகிக்கப்பட்ட வைப்புப் பொறுப்புக்களில் காப்புறுதி மற்றும் அதற்கான திருத்தங்களுக்கு அமைவாக உரிமம் பெற்ற சகல வர்த்தக வங்கிகளும் அவற்றின் வைப்புப் பொறுப்புக்களை இலங்கை நாணயச் சபையினால் இயக்கப்படும் வைப்புக் காப்புறுதிச் சட்டத்தில் 2010 ஒக்டோபர் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் நாணயச் சட்டத்தின் 32A முதல் 32E வரையிலான பிரிவுகளின் கீழ் விநியோகிக்கப்பட்ட 2010ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் காப்புறுதி செய்ய வேண்டுமெனத் தேவைப்படுத்தப்படுகின்றன. காப்புறுதி செய்யப்பட வேண்டிய வைப்புக்களுள் பின்வருவன நீங்கலாக கேள்வி, கால வைப்புப் பொறுப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்புப் பொறுப்புக்கள் காப்புறுதி செய்யப்படல் வேண்டும்:

- உறுப்பினர் நிறுவனங்களுக்கான வைப்புப் பொறுப்புக்கள்
- இலங்கை அரசாங்கத்திற்கான வைப்புப் பொறுப்புக்கள்
- உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் பெருநிறுவன ஆளுகை தொடர்பான 2007ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டவாறாக பணிப்பாளர்கள், பிரதான முகாமைத்துவ ஆளணியினர் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினர்களுக்கான வைப்புப் பொறுப்புக்கள்
- வழங்கப்பட்ட ஏதாவது வசதிகளுக்கு எதிராகப் பிணையுறுதியாக வைத்திருக்கப்படும் வைப்புப் பொறுப்புக்கள்
- இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட்ட வங்கிச்சேவைச் சட்டத்திற்கு அமைவாகக் கைவிடப்பட்ட சொத்துக்கள் எனும் அர்த்தத்தினுள் வருகின்ற வைப்பு வசதிகளும் நிதிக் கம்பனிகள் சட்டத்திற்கு அமைவாக செயற்படா வைப்புக்கள் எனும் அர்த்தத்திற்குள் வருவையையும்

உரிமம் பெற்ற வர்த்தக வங்கியானது உடன் முன் சென்ற நிதி வருட முடிவின் போது உள்ளவாறாக 14% அல்லது அதற்கு மேற்பட்ட மூலதனப் போதுநிலை விகிதாசாரத்தைப் பேணினால் அவை தகைமை பெறும் வைப்புப் பொறுப்புக்களிற்காக 0.10% பரிசூதியத்தினையும் காலாண்டு முடிவின் போது உள்ளவாறான தகைமை பெற்ற வைப்புக்களின் மொத்தத் தொகைக்காகக் கணக்கிடப்பட்ட காலாண்டின் முடிவில் இருந்து 15 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய தகைமை பெற்ற வைப்புப் பொறுப்புக்கள்மீது ஏனைய உரிமம் பெற்ற வங்கிகள் 0.125% பரிசூதியத்தினையும் செலுத்த வேண்டும்.

4.25 தொடரும் நிகழ்வுகள்

அறிக்கையிடல் திகதியின் பின்னர் நிகழுகின்ற நிகழ்வுகள் சாதகமான மற்றும் சாதகமற்ற நிகழ்வுகளாகும். அறிக்கையிடல் திகதிக்கும் நிதிக் கூற்றுக்களின் திகதிக்கும் இடையில் நிகழும் நிகழ்வுகள் விநியோகத்திற்காக அதிகாரமளிக்கப்படுகின்றன.

அறிக்கையிடல் திகதியின் பின்னர் நிகழுகின்ற சகல முக்கியமான நிகழ்வுகளும் பிரயோகிக்கத்தக்கவாறு சீராக்கப்பட்டு நிதிக்கூற்றுக்களுக்கான 45வது குறிப்பில் பரிசீலிக்கப்பட்டு வெளிக்கூறப்பட்டுள்ளன.

4.26 ஒப்பீட்டுத் தகவல்

சிறந்த சமர்ப்பணத்தினை வழங்கும் முகமாக நடப்பு வருடத்தின் சமர்ப்பணத்திற்கு இயைபுறுவதற்காக தேவையானபோது ஒப்பீட்டுத் தகவலானது மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளது.

4.27 காப்புறுதித் துறைக்கெனத் தனித்துவமான கொள்கைகள்

4.27.1 போட்டியாளர்களுக்கெதிராக எவ்வாறு சிறப்பாக வங்கி இயங்குகின்றது என்பது பற்றிய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் ஊகங்கள்

ஆயுட்காப்புறுதி சாரா ஒப்பந்தப் பொறுப்புக்கள் ஆயுட்காப்புறுதி சாரா ஒப்பந்தங்களுக்காக அறிக்கையிடல் திகதியின் போது அறிக்கையிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட இறுதிக் கோரிக்கைச் செலவுக்காகவும் ஏற்பட்ட ஆனால் இதுவரையில் அறிக்கையிடல் திகதியில் அறிக்கையிடப்படாத எதிர்பார்க்கப்பட்ட கோரிக்கையின் இறுதிச் செலவுக்காகவும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். (IBNR). உறுதித்தன்மையுடன் இறுதிக் கோரிக்கைச் செலவுகள் நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர் கணிசமான காலப்பகுதி தேவைப்படலாம் மேலும் சிலவகைக் கொள்கைகளுக்காக நிதிநிலைக்கூற்றில் உள்ள பொறுப்புக்களின் பெரும்பான்மையானவற்றிற்கு அறிக்கையிடப்படாத எதிர்பார்க்கப்பட்ட (IBNR) கோரிக்கைகள் உருவாக்குகின்றன.

நிலுவையாக உள்ள கோரிக்கைகளின் இறுதிச் செலவானது பரந்த வீச்சிலான நியமக் காப்புறுதிக் கோரிக்கை எதிர்வுகூறல் உத்திகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றது. இதில் Chain Ladder மற்றும் Bornheutter - Ferguson முறைகள் மற்றும் frequency/severity முறை ஆகியவை உள்ளடங்குகின்றன.

இந்த உத்திகளில் உள்ளார்ந்ததாக இருக்கின்ற பிரதான ஊகம் என்னவெனில்

கடந்தகாலக் கோரிக்கைகளின் உருவாக்கத்தின் அனுபவங்கள் எதிர்காலக் கோரிக்கைகளின் உருவாக்கத்தின் எதிர்வுகூறலுக்குப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலமாக இறுதிக் கோரிக்கைச் செலவுகள் எதிர்வுகூறப்படலாம் என்பதாகும். இதனால் இந்த முறைகளினால் செலுத்தப்பட்ட மற்றும் ஏற்பட்ட நடவடிகள் கோரிக்கை ஒன்றிற்கான சராசரிச் செலவுகள் மற்றும் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட மாற்றங்களினை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கை எண்ணிக்கைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் நடவடிகள் கோரிக்கை ஆகியவை கண்டறியப்படலாம். வரலாற்று ரீதியான கோரிக்கைகளின் உருவாக்கமானது பிரதானமாக வருடங்களினால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. ஆனால் புவியியற் பிரதேசம் அத்துடன் முக்கியமான வியாபார வரிசைகள் மற்றும் கோரிக்கை வகைகள் ஆகியவற்றினாலும் அவை பகுப்பாய்வு செய்யப்படலாம். பாரிய கோரிக்கைகள் பொதுவாக வேறாகத் தீர்க்கப்படுகின்றன. இவை இழப்புச் சீராக்கல் மதிப்பீடுகளின் முகப்பெறுமதியில் ஒதுக்கப்படுவதன் மூலம் அல்லது எதிர்கால மாற்றத்தினை பிரதிபலிப்பதற்காக வேறாக மதிப்பிடப்படுகின்றன. அதிகமான சந்தர்ப்பங்களில் எதிர்காலக் கோரிக்கை வீதங்களின் அதிகரிப்பு அல்லது விகிதாசாரங்களின் இழப்புத் தொடர்பாகத் தெளிவான ஊகங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக பயன்படுத்தப்படுகின்ற ஊகங்கள் வரலாற்று ரீதியான கோரிக்கை மாற்றத் தரவுகளில் தெளிவற்றவையாக இருப்பதுடன் இவற்றினை அடிப்படையாகக் கொண்டே எதிர்வுகூறல்கள் இடம்பெறுகின்றன.

கடந்தகாலப் போக்குகள் எதிர்காலத்தில் பிரயோகிக்கப்பட முடியாத அளவு எதுவோ அதனை மதிப்பிடுவதற்காக மேலதிக தரம் சார்ந்த மதிப்பீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு தடவை மாததீரம் நிகழும் நிகழ்வுகள், புறநிலை அல்லது சந்தைக் காரணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சாத்வதிக் கோரிக்கைக்கான பொதுமக்களின் மனப்பாங்குகள், பொருளாதார நிலைமைகள், கோரிக்கைகளின் அதிகரிப்புகளின் மட்டங்கள், நீதித் தீர்மானங்கள் மற்றும் சட்டவாக்கங்கள் அதேபோல் கடன்தொகுதிக் கலப்பு, கொள்கை அம்சங்கள் மற்றும் கோரிக்கைகளைக் கையாள்வதற்கான செயல்விதிகள் போன்ற காரணிகளும் அடங்குகின்றன. சாத்தியமான பரந்த வீச்சிலான பலபலன்களில் இருந்து வாய்ப்புள்ள பலபலன்களைச் சமர்ப்பிக்கும் மதிப்பிடப்பட்ட இறுதிக் கோரிக்கைச் செலவினைக் கண்டறிவதற்குச் சம்பந்தப்படுகின்ற சகல நிச்சயமற்ற தன்மைகளும் கணக்கிற் கொள்ளப்படுகின்றன.

ஈட்டப்படாத பரிசூதியங்களுக்கான ஒதுக்கல்களின் போதுநிலை மதிப்பீட்டில் இதே போன்ற தீர்மானங்கள், மதிப்பீடுகள், ஊகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பந்தம் ஒன்றினால் வழங்கப்படும் காப்புறுதிச் சேவையின் பாங்கானது நேர ஒதுக்கீடு தவிரந்த ஏனைய அடிப்படையில் ஈட்டப்படாத பரிசூதியங்களின் இலதாக்கலைத் தேவைப்படுத்துகின்றதான என்பதை முடிவு செய்வதற்குத் தீர்மானம் எடுப்பது தேவைப்படுத்தப்படுகின்றது.

4.27.2 உற்பத்தி வகைப்படுத்தல்

காப்புறுதிக் கொள்கை வைத்திருப்பவருக்கு குறிப்பிட்ட நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வு (காப்புறுதி செய்யப்பட்ட நிகழ்வு) மோசமான பாதிப்பினை ஏற்படுத்தினால் காப்புறுதிக் கொள்கை வைத்திருப்பவருக்கு நட்டஈட்டினை வழங்க இணங்குவதன் மூலம் மற்றுமொரு தரப்பிடம் இருந்து (காப்புறுதிக் கொள்கை வைத்திருப்பவர்) கணிசமான காப்புறுதி அபாயநேர்வினைக் கம்பனி (காப்புறுதியாளர்) ஏற்றுக்கொள்ளும் ஒப்பந்தங்களே காப்புறுதி ஒப்பந்தங்கள் ஆகும்.

ஒரு பொதுவான வழிகாட்டலாக காப்புறுதி செய்யப்பட்ட நிகழ்வு நிகழாவிட்டால் செலுத்தப்பட வேண்டிய நலன்களுடன் செலுத்தப்பட்ட நலன்களை ஒப்பிடுவதன் மூலம் தான் கணிசமான காப்புறுதி அபாயநேர்வினைக் கொண்டுள்ளதா என்பதை கம்பனி தீர்மானிக்கின்றது. காப்புறுதி ஒப்பந்தங்களினால் நிதி அபாயநேர்வுகளையும் மாற்ற முடியும்.

ஒப்பந்தமானது காப்புறுதி ஒப்பந்தமாக வகைப்படுத்தப்பட்டதும் அது தொடர்ந்தும் அதன் எஞ்சிய ஆயுட்காலத்திற்கு காப்புறுதி ஒப்பந்தமாக இருக்கும், இந்தக் காலப் பகுதியின் போது காப்புறுதி அபாயநேர்வானது கணிசமாகக் குறைவடைந்த போதிலும் அன்றில் சகல உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் காலாவதியாதல் அல்லது நீங்கல்.

4.27.3 வருமானப் பதிவு

மீள் காப்புறுதிச் செலவு கழிக்கப்படாத மொத்தப் பரிசூலியம்

ஆயுட்காப்புறுதி அல்லாத காப்புறுதிக்கான மீள் காப்புறுதிச் செலவு கழிக்கப்படாத மொத்தப் பரிசூலியமானது கணக்கீட்டுக் காலப்பகுதியின் போது உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு, கொள்கை ஆரம்பித்த திகதியில் பதியப்பட்ட ஒட்டுமொத்த காப்புறுதிக் காலப்பகுதிக்குமாக பெறப்படக்கூடிய மொத்த பரிசூலியத்தினைக் கொண்டுள்ளது.

மீள் காப்புறுதிப் பரிசூலியம்

ஆயுட்காப்புறுதி அல்லாத மீள் காப்புறுதிக்கான மீள் காப்புறுதிச் செலவு கழிக்கப்படாத மொத்தப் பரிசூலியமானது கணக்கீட்டுக் காலப்பகுதியின் போது உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு, ஆரம்பித்த திகதியில் பதியப்பட்ட ஒட்டுமொத்த காலப்பகுதிக்குமான செலுத்தப்படக்கூடிய மொத்த பரிசூலியத்தினைக் கொண்டுள்ளது.

பரிசூலியமானது முன்னைய கணக்கீட்டுக் காலப்பகுதியில் ஆரம்பமாகின்ற மீள் காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பான கணக்கீட்டுக் காலப்பகுதியில் எழுக்கின்ற ஏதாவது சீராக்கல்களை உள்ளடக்குகின்றது.

ஈட்டப்படாத மீள் காப்புறுதிப் பரிசூலியமானது அறிக்கையிடல் திகதிக்குப் பின்னரான அபாயநேர்வுக் காலப்பகுதியுடன் தொடர்புடைய வருடமொன்றில் பதியப்பட்ட பரிசூலியத்தின் விகிதாசாரம் ஆகும். ஈட்டப்படாத மீள்காப்புறுதிப் பரிசூலியமானது உள்ளார்ந்த நேரடிக் காப்புறுதிக் கொள்கைக் காலப்பகுதியின் போது பிற்போடப்படுகின்றது.

ஈட்டப்படாத பரிசூலிய ஒதுக்கல்

ஈட்டப்படாத பரிசூலிய ஒதுக்கலானது வருடத்தின் போது பதியப்பட்ட பரிசூலியத்தின் பங்கினை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் காப்புறுதி

உள்ளடக்கக் காலப்பகுதியின் காலவதியாகாத பகுதியுடன் தொடர்புபடுகின்றது. ஈட்டப்படாத பரிசூலியமானது 365 அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது.

4.27.4 கோரிக்கைகள் மற்றும் செலவுப்பதிவு

மொத்தக் கோரிக்கைகள்

ஆயுட்காப்புறுதி அல்லாத காப்புறுதிகளுக்கான மொத்தக் காப்புறுதியானது அறிக்கையிடப்பட்ட அல்லது அறிக்கையிடப்படாத வருடத்தின் போது நிகழ்கின்ற சகல கோரிக்கைகளையும் கோரிக்கைகளைச் செயல்முறைப்படுத்திக் கொடுத்து தீர்ப்புடன் நேரடியாகத் தொடர்புடைய சம்பந்தப்பட்ட உள்ளினை மற்றும் புறநிலை செலவுகளை கையாள்வதற்கான செலவுகளையும் மீட்டி மற்றும் ஏனைய அறவீடுகளுக்கான பெறுமதிக்கான குறைப்பினையும் முன்னைய வருடங்களில் இருந்து நிலுவையாக உள்ள கோரிக்கைகளுக்கான ஏதாவது சீராக்கல்களையும் உள்ளடக்குகின்றது.

கோரிக்கைச் செலவுகளும் நிலுவையாக உள்ள கோரிக்கைகளுக்கான பொறுப்புக்களும் நேரடிக் காப்புறுதி அலுவல்கள் தொடர்பில் பதியப்படுகின்றன. பொறுப்புக்கள் அறிக்கையிடப்பட்ட ஆனால் இதுவரையில் செலுத்தப்படாத கோரிக்கைகளையும் செலவு ஏற்பட்ட ஆனால் அறிக்கையிடப்படாத கோரிக்கைகளையும் அந்த கோரிக்கைகளைக் கொடுத்துத் தீர்ப்புடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுகச் செலவுகளையும் உள்ளடக்குகின்றது. நிலுவையாக உள்ள கோரிக்கைகள் தனிப்பட்ட கோரிக்கைக் கோப்புக்களை மீளாய்வு செய்வது மூலமும் கோரிக்கையை கொடுத்துத் தீர்ப்புடன் இறுதிச் செலவில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பீடு செய்வதன் மூலமும் மதிப்பீடு செய்யப்படுகின்றது. கடந்த கால அனுபவங்கள் மற்றும் போக்குகளின் அடிப்படையில் எதிர்காலப் பொறுப்பின் மிகவும் யதார்த்தபூர்வமான மதிப்பீட்டினை உறுதிப்படுத்துவதற்காக வருடாந்த அடிப்படையில் IBNR தொடர்பான ஒதுக்கீடானது காப்புறுதி ரீதியாகப் பெறுமதி கணிக்கப்படுகின்றது.

மீள் காப்புறுதிக் கோரிக்கைகள்

சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தின் விகிதங்களுக்கு அமைவாக தொடர்புடைய மொத்தக் காப்புறுதிக் கோரிக்கையானது பதியப்படும் போது மீள் காப்புறுதி கோரிக்கைகள் பதியப்படுகின்றன.

4.27.5 மீள் காப்புறுதி

கம்பனியானது அதன் சகல சாதாரண அலுவல்களின் போது காப்புறுதி அபாயநேர்வினை முடித்துக் கொள்கின்றது. மீள் காப்புறுதிச் சொத்துக்கள் என்பவை மீள் காப்புறுதிக் கம்பனிகளில் இருந்து வரவேண்டிய மீதிகளைக் குறிக்கின்றன. மீள் காப்புறுதியாளர்களிடம் இருந்து அறவிடப்படவேண்டிய தொகைகள் மீள் காப்புறுதியாளரின் கொள்கைகளுடன் தொடர்புடைய நிலுவையாக உள்ள கோரிக்கைகளின் ஒதுக்கலுடன் அல்லது கொடுத்துத் தீர்க்கப்பட்ட கோரிக்கைகளுடன் ஒத்திசைவான முறையில் மதிப்பிடப்படுவதுடன் அவை சம்பந்தப்பட்ட மீள் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு இயையானவையாகவும் இருக்கின்றன.

ஒவ்வொரு அறிக்கையிடல் திகதியின் போதும் மீள் காப்புறுதிச் சொத்துக்களில் சந்தை விலைக் குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. அல்லது அவ்வாறான விலைக் குறைவு அறிக்கையிடல் வருடத்தின் போது நிகழ்ந்துள்ளமைக்கான அறிகுறிகள் இருக்கும் போது மீளாய்வு அடிக்கடி இடம்பெறுகின்றது. மீள் காப்புறுதிச் சொத்தின் ஆரம்பப் பதிவின் பின்னர் நிகழ்ந்த நிகழ்வொன்றின் காரணமாக சந்தை விலைக் குறைவு ஏற்பட்டுள்ளமைக்கான நடுநிலையான சான்றுகள் இருக்கும்போது சந்தை விலைக் குறைவினால் நட்டம் ஏற்படுகின்றது. மேலும் ஒப்பந்த விதிகளின் கீழ் வரவேண்டிய நிலுவையாக உள்ள சகல தொகைகளையும் கம்பனி பெற்றுக்கொள்ளுதல் என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளமைக்கான நடுநிலையான சான்று மீள் காப்புறுதிச் சொத்துப் பதிவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெறும்போது மேலும் காப்புறுதி செய்தவரிடமிருந்து கம்பனிக்கு வரவேண்டிய தொகையில் அந்த நிகழ்வானது நம்பத்தகுந்த முறையில் அளக்கக்கூடிய தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது என்று அறியவரும் போது சந்தை விலைக் குறைவினால் நட்டம் ஏற்பட்டுள்ளமை நிகழ்கின்றது. சந்தை விலைக் குறைவினால் நட்டம் ஏற்பட்டமையானது வருமானக் கூற்றில் பதியப்படுகின்றது.

மீள் காப்புறுதி செய்வோருக்கு மாற்றப்பட்ட காப்புறுதி ஏற்பாடுகள் காப்புறுதிக் கொள்கை வைத்திருப்போர் மீது கம்பனி கொண்டுள்ள கடப்பாடுகளிலிருந்து கம்பனியை விடுவிக்காது.

மீள் காப்புறுதிப் பொறுப்புகள் மீள் காப்புறுதிக் கம்பனிகளுக்கு வரவேண்டிய மீதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. செலுத்தப்பட வேண்டிய தொகைகள் சம்பந்தப்பட்ட மீள் காப்புறுதி ஒப்பந்தத்திற்கு அமைவான முறையில் மதிப்பிடப்படுகின்றன.

மீள் காப்புறுதி செய்வோருக்கு மாற்றப்பட்ட காப்புறுதிகள் மற்றும் பொறுப்பேற்கப்பட்ட மீள் காப்புறுதிகள் ஆகியவைகளுக்கான பரிசூலியங்களும் கோரிக்கைகளும் மொத்த அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. மீள் காப்புறுதிச் சொத்துக்கள் அல்லது பொறுப்புகள் ஒப்பந்த ரீதியான உரிமைகள் பூர்த்தி செய்யப்படுகையில் அல்லது காலாவதியாகுகையில் அல்லது ஒப்பந்தமானது வேறொரு தரப்பிற்கு மாற்றப்படுகையில் பதிவகற்றப்படுகின்றன.

4.27.6 வரவேண்டிய மீள் காப்புறுதி

வரவேண்டிய மீள் காப்புறுதி வரவேண்டிய நேரத்திலே பதியப்படுவதுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய வருபேறுகளின் சந்தைப் பெறுமதியின் ஆரம்பப் பதிவில் அவை அளக்கப்படுகின்றன. வரவேண்டிய காப்புறுதியின் புத்தகப் பெறுமதி அறவிடப்பட முடியாதது எனச் சூழ்நிலைகள் சுட்டிக்காட்டும் போது சந்தை விலைக் குறைவு நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதற்காக அது மீளாய்வு செய்யப்படுவதுடன் அவ்வாறான நட்டம் வருமானக்கூற்றில் பதியப்படுகின்றது.

4.27.7 வரவேண்டிய காப்புறுதி

வரவேண்டிய பரிசீலனையின் வரவேண்டிய நேரத்திலே பதியப்படுவதுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய வருபுகளின் விற்றபணப் பெறுமதியின் ஆரம்பப் பதிவில் அவை அளக்கப்படுகின்றன. வர வேண்டிய காப்புறுதியின் புத்தகப் பெறுமதி அறவிடப்பட முடியாதது என சூழ்நிலைகள் சுட்டிக்காட்டும் போது சந்தை விலைக் குறைவு நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதற்காக அது மீளாய்வு செய்யப்படுவதுடன் அவ்வாறான நட்டம் வருமானக்கூற்றில் பதியப்படுகின்றது.

4.27.8 பிற்போடப்பட்ட செலவுகள்

பிற்போடப்பட்ட கொள்வனவுச் செலவுகள் (DAC)

புதிய வியாபாரங்களைக் கொள்வனவு செய்யவதற்கான செலவுகள், தரகு, பெறுமதி குறைத்துப் பதிதல், சந்தைப்படுத்தல் மற்றும் கொள்கை விநியோகச் செலவுகள் போன்ற புதிய வியாபாரத்தின் உற்பத்தியுடன் மாறுபடுகின்றதும் அவற்றுடன் நேரடியாகத் தொடர்புபடுகின்றதுமான செலவுகள் உள்ளடங்கலாக எதிர்காலப் பரிசீலனாக்களில் இருந்து இச்செலவுகள் அறவிடப்படக்கூடியவையாக இருக்கும் வரையிலும் பிற்போடப்படுகின்றன. ஏனைய சகல கொள்வனவுச் செலவுகளும் செலவு ஏற்படும் பொழுது செலவாகப் பதியப்படுகின்றன. ஆரம்பப் பதிவினைத் தொடர்ந்து ஆயுட்காப்புறுதி அல்லாத காப்புறுதிக்கான DAC ஆனது UPR இலதாக்கப்பட்ட அடிப்படையில் இலதாக்கப்படுகின்றது.

சொத்தில் உட்பொதிந்துள்ள எதிர்காலப் பொருளாதார நலன்களின் எதிர்பார்க்கப்படும் நுகர்வுப் பாங்கில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது எதிர்பார்க்கப்படும் பயன்படு ஆயுட்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் இலதாக்கல் காலப்பகுதியினை மாற்றுவதன் மூலம் கணக்கு வைக்கப்பட்டு அவை கணக்கீட்டு மதிப்பீட்டிலே மாற்றமாகக் கருதப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் காலாவதியாகும் போது அல்லது இரத்துச் செய்யப்படும் போது DAC பதிவகற்றப்படுகின்றது.

மீள் காப்புறுதித் தரகுகள்

வெளிச்செல்லும் மீள்காப்புறுதி ஒப்பந்தங்களின் மீது சேரவேண்டிய தரகுகள் எதிர்பார்க்கப்படும் செலுத்தப்படவேண்டிய பரிசீலனையின் தவணையின் போது நேரகோட்டு அடிப்படையில் பிற்போடப்பட்டு இலதாக்கப்படுகின்றன.

4.27.9 காப்புறுதி ஒப்பந்தப் பொறுப்புகள்

ஆயுட்காப்புறுதி சாரா ஒப்பந்தப் பொறுப்புகள் ஆயுட்காப்புறுதி சாரா ஒப்பந்தப் பொறுப்புகள் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு பரிசீலனாக்கள் அறவிடப்படும் போது பதியப்படுகின்றன. இந்தப் பொறுப்புகள் நிலுவையான கோரிக்கை ஒதுக்கல்கள் என அறியப்படுவதுடன் இவை ஏற்பட்ட சகல கோரிக்கைகளினதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிச் செலவினை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் அறிக்கையிடப்பட்டாலும் அறிக்கையிடப்படாவிட்டாலும் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளைக் கையாள்வதற்கான

செலவுகளுடன் சேர்த்து மீட்புக்கள் மற்றும் ஏனைய அறவிடுகளின் எதிர்பார்க்கப்படும் பெறுமதி கழிப்புடன் சேர்த்து ஐந்தொகைத் திகதியில் கொடுத்துத் தீர்க்கப்படாதவையாகும்.

சில வகைக் கோரிக்கைகளின் அறிவித்தல்கள் மற்றும் கொடுத்துத் தீர்த்தல்கள் தொடர்பாகத் தாமதங்கள் ஏற்படலாம். எனவே இவற்றின் இறுதிச் செலவு உறுதியாக ஐந்தொகைத் திகதியின் போது அறியப்பட முடியாதவையாகும். மோசமான விலகலுக்கான எல்லை உள்ளடங்கலாக தரவுகள் மற்றும் நடைமுறை ஊகங்களை அடிப்படையாகக் கொண்டு பரந்த வீச்சிலான நியமக் காப்புறுதிக்கோரிக்கை எதிர்வுகூறல் உத்திகளைப் பயன்படுத்தி அறிக்கையில் திகதியின் போது பொறுப்பானது கணக்கிடப்படுகின்றது.

பொறுப்பிற்கு பணத்தின் நேரப்பெறுமதிக்காகக் கழிவு வழங்கப்படுவதில்லை. சம்பந்தத்தல்கள் அல்லது அழிவு ஒதுக்கல்களுக்காக ஏற்பாடுகள் பதியப்படுவதில்லை. ஒப்பந்தம் காலாவதியாகும் போது அல்லது வழங்கப்படும் போது அல்லது இரத்துச் செய்யப்படும் போது பொறுப்புகள் பதிவகற்றப்படுகின்றன.

ஈட்டப்படாத பரிசீலனாக்களிற்கான ஒதுக்கல்கள் இதுவரையில் காலாவதியாகாத அபாயநேரவுகளுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட பரிசீலனாக்களைப் பிரதிபலிக்கின்றன. பொதுவாக ஒதுக்கலானது ஒப்பந்தத் தவணையின் போது விடுவிக்கப்படுவதுடன் அது பரிசீலனா வருமானமாகப் பதியப்படுகின்றது. ஒவ்வொரு அறிக்கையில் திகதியின் போதும் கம்பனியானது அதன் காலாவதியாகாத அபாயநேரவினை மீளாய்வு செய்து ஈட்டப்படாத பரிசீலனாக்களின் மீது எதிர்பார்க்கப்படும் கோரிக்கைகள் மற்றும் பிற்போடப்பட்ட கொள்வனவுச் செலவுகளின் மீது ஏதாவது ஒட்டுமொத்த மிகை இருக்கின்றதா என்பதை தீர்மானிப்பதற்காக பொறுப்பு போதுநிலைப் பரிசீலனையினை நிறைவேற்றுகின்றது. இந்தக் கணக்கீடானது சம்பந்தப்பட்ட ஆயுட்காப்புறுதி சாராத தொழில்நுட்ப ஒதுக்கல்களுடன் சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மீது எழுக்கூடியது என எதிர்பார்க்கப்படும் முதலீட்டுத் திரும்பலினைக் கருத்திற் கொண்டதன் பின்னர் எதிர்கால ஒப்பந்த ரீதியான காசுப்பாய்ச்சல்களின் நடைமுறை மதிப்பீடுகளைப் பயன்படுத்துகின்றது. ஈட்டப்படாத பரிசீலனாக்களின் புத்தகப் பெறுமதியானது போதியதாக இல்லை என்பதாக இந்த மதிப்பீடுகள் காட்டினால் இந்தப் பற்றாக்குறையானது பொறுப்புப் போதுநிலைக்கான ஒதுக்கல்களை உருவாக்குவதன் மூலம் வருமானக் கூற்றினுள் பதியப்படுகின்றது.

4.28 விநியோகிக்கப்பட்ட ஆனால் அமுலுக்கு வராத புதிய கணக்கீட்டு தராதரங்கள்

இலங்கை பட்டியக் கணக்காளர் நிறுவனமானது பின்வரும் புதிய இலங்கை கணக்கீட்டு தராதரங்களை விநியோகித்துள்ளது. இது 2018 ஜனவரி 1 இல் இருந்து அல்லது அதற்கு பின்னர் ஆரம்பமாகும் நிதிக் காலப்பகுதிக்காக பிரயோகிக்கத்தக்கவையாக மாறும். இதற்கமைய இந்தத் திட்டிய நிதிக்கூற்றினைத் தயாரிக்கையில் குழுமானது பின்வரும் புதிய தராதரங்களைப் பிரயோகிக்கவில்லை.

4.28.1 SLFRS 9 நிதிச்சாதனங்கள்

SLFRS 9 நிதிச்சாதனங்கள் தற்போதுள்ள LKAS 39 இனை பதிலீடு செய்கின்றன - நிதிச்சாதனங்கள் 'பதிவு மற்றும் அளவிடு'. நிதிச்சொத்துக்களின் மீதான சந்தை விலைக் குறைவு நட்டத்தினைக் கணக்கீடு செய்வதற்கான புதிய எதிர்பார்க்கப்பட்ட கடன் நட்ட மாதிரியினை உள்ளடக்குகின்ற நிதிச்சாதனங்களின் வகைப்படுத்தல் மற்றும் அளவிடு பற்றிய திருத்தப்பட்ட வழிகாட்டல்களை SLFRS 9 உள்ளடக்குகின்றது.

2018 இல் அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகும் வருடாந்த காலப்பகுதிக்காக SLFRS 9 பிரயோகிக்கத்தக்கதாகும். இதற்கு முன்னர் இதனை ஏற்று அமுல்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது.

SLFRS 9 இனால் ஏற்படுகின்ற திரட்டிய நிதிக்கூற்றுக்களின் மீதான உள்ளார்ந்த சாத்தியமான தாக்கத்தினைக் குழுமம் மதிப்பீடு செய்கின்றது. குழுமத்தின் இயக்கங்களின் தன்மை காரணமாக குழுமத்தின் நிதிக்கூற்றுக்கள் மீது இந்த நியமமானது ஊடுருவுகின்ற தாக்கத்தினைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

4.28.2 SLFRS 15 வாடிக்கையாளர் ஒப்பந்தங்களில் இருந்தான வருமானப் பதிவு

SLFRS 15 வாடிக்கையாளர் ஒப்பந்தங்களில் இருந்தான வருமானமானது 'வருமானமானது எவ்வளவு, எப்போது பதியப்படுகின்றது' என்பதைத் தீர்மானிப்பதற்கான புரணமான சட்டகத்தினை உருவாக்குகின்றது. இது LKAS 18 வருமானம், LKAS 11 நிர்மாண ஒப்பந்தங்கள் ஆகிய தற்போதுள்ள வருமானப் பதிவு வழிகாட்டல்களை பதிலீடு செய்கின்றது.

2018 ஜனவரி 1இல் ஆரம்பமாகின்ற அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகின்ற வருடாந்த அறிக்கையில் காலப்பகுதிக்காக SLFRS 15 பிரயோகிக்கத்தக்கதாகும். இதனை நேரகாலத்துடன் ஏற்று அமுல்படுத்துவது அனுமதிக்கப்படுகின்றது.

4.28.3 SLFRS 16 குத்தகைகள்

சகல குத்தகை வழங்குநர்களும் அவர்களது குத்தகைகளை குத்தகைப் பொறுப்புக்களாக அதற்கு இணையான சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையுடன் அவர்களின் நிதிநிலைக் கூற்றில் பதிவு தேவைப்படுத்தப்படுகின்றது.

பதியப்பட்ட குத்தகைகளின் இலாபம் அல்லது நட்டப் பதிவுப் பாங்கானது வட்டி மற்றும் பெறுமானத்தேய்வுச் செலவு இலாபம் அல்லது நட்டத்தில் வேராகப் பதிவு செய்யப்படுவதுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கின்ற நிதிக்குத்தகைக் கணக்கீட்டினை ஒத்ததாகும். SLFRS 16 2019 ஜனவரி 1இல் ஆரம்பமாகும் அல்லது அதன் பின்னர் ஆரம்பமாகும் வருடாந்தக் காலப்பகுதிக்காக அமுல்படுத்தப்படக்கூடியதாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட தராதரத்தின் அமுல்படுத்தலின் தாக்கமானது இன்னும் குழுமத்தினால் அளவிட்டுப் பிரிக்கப்படவில்லை.

5. முழு வருமானம்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வட்டி வருமானம் (குறிப்பு 6.1)	109,970,256	92,485,979	129,708,199	110,360,612
கட்டணம் மற்றும் தரகு வருமானம் (குறிப்பு 7.1)	3,948,052	3,712,146	4,365,052	4,037,408
விற்பனையிலிருந்து கிடைத்த தேறிய இலாபம் (குறிப்பு 8)	2,816,079	3,079,736	2,801,632	3,080,092
ஏனைய இயக்க வருமானம் (தேறிய) (குறிப்பு09)	5,379,972	4,371,103	7,874,636	6,352,694
மொத்த முழு வருமானம்	122,114,359	103,648,964	144,749,519	123,830,806

6. தேறிய வட்டி வருமானம்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
6.1 வட்டி வருமானம்				
காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	233,527	242,357	1,020,892	854,116
வங்கியின் நியமனங்கள்	542,475	153,415	542,475	153,415
விற்பனைக்காக வைத்திருக்கும் ஏனைய நிதிச் சொத்துக்கள்	8,272,829	6,848,739	8,272,829	6,848,739
கடன்கள் வரவேண்டியவை - வங்கிகளுக்கு	5,536,683	5,528,956	5,536,683	5,528,956
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் சேர வேண்டியவைகளும்	86,653,415	70,341,462	105,603,533	87,603,874
நிதி முதலீடுகள் - முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை	7,749,838	7,426,618	7,749,838	7,426,618
நிதி முதலீடுகள் - விற்பனைக்கானவை	114,378	49,107	114,378	49,107
பணியாளர் கடன்களின் முதலாம் நாள் வித்தியாசம்	867,111	1,895,325	867,112	1,895,325
ஏனையவை	-	-	459	462
மொத்த வட்டி வருமானம்	109,970,256	92,485,979	129,708,199	110,360,612

இரண்டாம் நிலைச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்களின் போது அரசாங்கப் பிணையங்கள் மீதான பிடித்து வைக்கும் வரிக்கான தேசிய வரிப்பற்று: 2006ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திருத்த சட்டமானது பின்வருமாறு குறிப்பிடுகின்றது: இரண்டாம்நிலைச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்களில் அரசாங்கப் பிணையங்களில் இருந்து வட்டி வருமானத்தினைப் பெறுகின்ற கம்பனி ஒன்று வரிப்பற்றுக்கான உரித்தினைக் கொண்டுள்ளது (தேறிய வட்டி வருமானத்தின் ஒன்பதில் ஒன்று). இதன்போது அவ்வாறான வட்டி வருமானமானது அந்த மதிப்பீட்டு வருடத்திற்கான கம்பனியின் நியதிச்சட்ட வருமானத்தின் பகுதியொன்றினை உருவாக்க வேண்டும். இதற்கமைய வருடத்திற்காக அரசாங்கப் பிணையங்களில் இரண்டாம்நிலைச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்களிலிருந்து வங்கியினாலும் குழுமத்தினாலும் ஈட்டப்பட்ட தேறிய வட்டி வருமானம் இந்த நிதிக்கூற்றுக்களில் முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2016ஆம் ஆண்டிற்காக வங்கியானது ரூபா. 1,396,755,753.89 இனை கணக்கு வைத்துள்ளது (2015 இல் ரூபா. 1,399,146,336).

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
6.2 வட்டிச் செலவுகள்				
வங்கிக்கு வரவேண்டியவை	(3,628,098)	(2,935,935)	(7,710,119)	(6,216,837)
ஏனைய வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	(57,400,369)	(41,652,783)	(60,254,870)	(43,934,559)
ஏனைய கடன்பெறுநர்கள்	(3,830,716)	(2,155,757)	(6,159,887)	(3,882,097)
விநியோகிக்கப்பட்ட கடன் பிணையங்கள்	(1,986,686)	(1,987,500)	(1,986,687)	(1,987,501)
மொத்த வட்டி வருமானம்	(66,845,869)	(48,731,975)	(76,111,563)	(56,020,994)
தேறிய வட்டி வருமானம்	43,124,387	43,754,004	53,596,636	54,339,618

7. தேரிய கட்டணம் தரகு வருமானம்

	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
7.1 கட்டணம் மற்றும் தரகு வருமானம்				
கடன்கள்	104,401	66,693	104,401	66,690
அட்டைகள்	344,779	301,659	344,779	301,659
வியாபாரங்கள் மற்றும் பற்றுக்கள்	1,289,999	1,375,023	1,289,999	1,375,023
முதலீட்டு வங்கிச்சேவை	32,893	37,333	32,893	37,333
வைப்புக்கள்	1,508,371	1,431,823	1,508,371	1,431,823
உத்தரவாதங்கள்	525,072	373,623	525,072	373,623
ஏனையவை	142,537	125,992	559,537	451,257
	3,948,052	3,712,146	4,365,052	4,037,408
7.2 கட்டணம் மற்றும் தரகுச் செலவுகள்				
கடன்கள்	-	-	-	-
அட்டைகள்	(103,381)	(84,297)	(103,381)	(84,297)
வியாபாரங்கள் மற்றும் பற்றுக்கள்	(2,420)	(2,014)	(2,420)	(2,014)
முதலீட்டு வங்கிச்சேவை	(3,099)	(11,661)	(3,099)	(11,661)
உத்தரவாதங்கள்	(4,791)	(5,139)	(4,791)	(5,139)
ஏனையவை	(95,221)	(71,368)	(95,221)	(71,368)
	(208,912)	(174,479)	(208,912)	(174,479)
தேரிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	3,739,140	3,537,667	4,156,140	3,862,929

8. வர்த்தகத்தினால் கிடைத்த தேரிய இலாப

	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம்	2,572,743	3,050,646	2,572,743	3,050,646
உரிமை முதல்கள்	(142,797)	(89,465)	(145,509)	(91,064)
ஏனையவை				
- திறைசேரி உண்டியல்கள் - முறிகளில் இருந்து கிடைத்த மூலதன இலாபம்	531,921	305,011	531,921	305,011
- திறைசேரி உண்டியல்களின் விற்பனைப் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்	77,658	(57,336)	77,658	(57,336)
- திறைசேரி உண்டியல்களின் விற்பனைப் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்	(223,446)	(129,120)	(235,181)	(127,165)
- ஏனையவை	-	-	-	-
மொத்தம்	2,816,079	3,079,736	2,801,632	3,080,092

9. ஏனைய இயக்க வருமானம் (தேறிய)

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
சொத்து, ஆலை, உபகரண விற்பனையினால் கிடைத்த இலாபம்	98,471	62,145	131,611	68,455
வெளிநாட்டு நாணய மீள்பெறுமதியாக்கத்தினால் கிடைத்த இலாபம்/(நட்டம்)	50,915	(112,897)	50,915	(112,897)
முதலீட்டிலிருந்து கிடைத்த பங்கிலாபங்கள்				
- விலை குறிப்பிடப்பட்டவை	59,640	45,902	94,759	64,791
- விலை குறிப்பிடப்படாதவை	56,951	73,008	94,771	154,260
- துணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகள்	1,512,109	1,540,621	-	-
பதிவுபிக்கப்பட்ட அறவிடமுடியாக் கடன்களின் அறவிடலும் ஒதுக்கல் மறுதலையாக்கங்களும்	1,770,994	1,334,058	1,967,368	1,452,246
ஏனையவை	1,830,891	1,428,266	5,535,212	4,725,839
மொத்தம்	5,379,972	4,371,103	7,874,636	6,352,694

10. தேறிய சந்தை விலைக் குறைவு நட்ட அறவிடு/(மறுதலை)

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
கடன்களும் வரவேண்டியவைகளும்				
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு (குறிப்பு 22.2.3)	1,246,748	3,739,914	692,083	3,768,281
- தனிப்பட்ட சந்தை விலைக் குறைவு நட்டம்	847,801	1,839,718	796,703	1,905,739
- கூட்டுச் சந்தை விலைக் குறைவு நட்டம் (குறிப்பு10.1)	398,947	1,900,196	(104,620)	1,862,542
ஏனையவை	-	-	670,170	1,399,600
மொத்தம்	1,246,748	3,739,914	1,362,253	5,167,881
10.1 கூட்டுச் சந்தை விலைக் குறைவு நட்டம்				
அடகு வைத்தல் நீங்கலாக வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் வரவேண்டியவைகளும்	1,359,262	4,068,822	855,695	4,031,168
அடகு வைத்தல்	(960,315)	(2,168,626)	(960,315)	(2,168,626)
	398,947	1,900,196	(104,620)	1,862,542

11. ஆளணிச் செலவுகள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
சம்பளங்கள், போனஸ் மற்றும் தொடர்புடைய செலவுகள்	9,121,658	9,054,533	11,840,789	11,006,802
விசேட ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பு - 1996ற்கு முன்னைய ஓய்வூதிய நிதியம் (குறிப்பு 38.1)	1,758,314	1,476,772	1,758,314	1,476,772
விசேட ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பு - பணிக்கொடை (குறிப்பு11.2)	53,348	49,753	136,000	86,739
முன்செலுத்தப்பட்ட பணியாளர் செலவுகளின் இலதாக்கல்	867,111	1,895,326	867,111	1,895,326
ஏனையவை	5,675,011	4,579,919	5,675,011	4,579,919
மொத்தம்	17,475,442	17,056,303	20,277,225	19,045,558

11.1 வீசேட ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பு - 1996 ற்கு முன்னைய ஓய்வூதிய ந்தியம்

2016ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய நிதியத்திற்கான உண்மையான பங்களிப்பு ரூபா. 2,180,828,506/- ஆகும். ஆனால் புள்ளிவிபர அடிப்படையிலான பெறுமதி கணிப்பு அறிக்கைக்கு அமைய இலாபம் அல்லது நட்டம் மூலமாக 1,758,314,564/- அறவிடப்பட்டிருக்க வேண்டும். எனவே ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்திற்கான முற்கொடுப்பனவாக ரூபா. 422,513,942/- பதிவு செய்துள்ளோம். ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்திற்கு வங்கி பொறுப்பினைக் கொண்டுள்ள காரணத்தினால் (குறிப்பு 38.1) இந்தக் கொடுப்பனவானது குறிப்பிட்ட பொறுப்புக்கு எதிராக தேறியதாகக்கப்படுகின்றது.

11.2 வீசேட ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பு - பணிக்கொடை (குறிப்பு 38.2)

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
நடைமுறைச் சேவை செலவு	24,957	23,631	107,609	60,617
வட்டிச் செலவு	28,391	26,122	28,391	26,122
தேறிய செலவு	53,348	49,753	136,000	86,739

12. ஏனைய செலவுகள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
பணிப்பாளர்களின் கொடுப்பனவுகள்	6,296	3,521	11,103	6,381
கணக்காய்வாளர்களுக்கான கொடுப்பனவுகள்	11,238	12,933	22,245	20,551
கணக்காய்வாளர்களுக்கான கணக்காய்வு அல்லாத கட்டணங்கள்	2,748	2,070	4,237	9,513
தொழில்வாண்மை மற்றும் சட்டச் செலவுகள்	95,617	81,185	118,777	105,727
சொத்து, ஆலை மற்றும் உபகரணங்களின் பெறுமதித்தேய்வு	955,723	847,135	1,192,618	1,125,100
குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்களின் இலதாக்கல்	66,542	67,737	66,866	72,319
முதலீட்டுச் சொத்தின் பெறுமானத்தேய்வு	1,707	1,707	1,707	1,707
புலப்படாச் சொத்துக்களின் இலதாக்கல்	34,187	30,868	49,508	45,326
முற்கொடுப்பனவு குத்தகைகளின் இலதாக்கல்	24,136	24,350	24,136	24,350
அலுவலக நிர்வாகம் மற்றும் நிர்வாகச் செலவுகள்	6,602,223	5,706,060	11,388,122	9,687,577
ஏனையவை	2,292,838	1,799,768	2,328,609	1,831,209
மொத்தம்	10,093,258	8,577,334	15,207,929	12,929,761

13. நடப்பு வருட வரி வருமானம்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
நடப்பு வருட வரிச்செலவு				
வருமான வரிச்செலவு (குறிப்பு 13.1)	6,089,336	6,022,761	8,120,960	7,280,028
கம்பனியின் இலாபம் மீது பங்குகூடமையாளரின் பங்கின் மீதான வரி	—	154,500	—	154,500
முன்னைய வருடங்கள் (மேல்)/கீழ் ஒதுக்கம்	12,093	4,904	12,093	4,096
பிற்போடப்பட்ட வரிச்செலவு (குறிப்பு 13.2)	(282,460)	739,512	(655,659)	1,614,549
மொத்த வரிச் செலவு	5,818,969	6,921,677	7,477,394	9,053,173
செயற்றின் வரி வீக்தம்	29.3%	31.6%	31.9%	30.8%

	வங்கி		குடியம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
13.1 வரிச் செலவின் மீள் இணக்கம்				
வரிக்கு முந்திய இலாபம்	20,813,660	19,519,519	25,433,322	24,121,164
காலப் பகுதிக்கான வருமானவரி/பிரயோகிக்கத்தக்க வரி வீதத்தில் கணக்கீட்டு இலாபம்)	5,827,825	5,465,466	7,121,330	6,753,927
சேர்க்கை:				
வரி நோக்கங்களுக்காக கழிக்கப்பட முடியாத செலவுகளின் வரி விளைவு	2,692,103	2,194,839	26,117,364	16,702,785
கழி:				
வரி நோக்கங்களுக்காக கழிக்கப்படக் கூடிய செலவுகளின் வரி விளைவு	(2,430,592)	(1,637,544)	(25,117,734)	(16,176,684)
வருடத்திற்கான வருமான வரிச் செலவு	6,089,336	6,022,761	8,120,960	7,280,028
13.2 பிற்போடப்பட்ட வரி (கடன்)/இலாபம்/(நட்டத்தின் அறவீடு) பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:				
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	(481,061)	958,139	(487,543)	911,524
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள்	198,601	(218,627)	(168,116)	703,025
பிற்போடப்பட்ட வரி (கடன்)/இலாபம் அல்லது நட்டத்திற்கான அறவீடு	(282,460)	739,512	(655,659)	1,614,549
13.3 பிற்போடப்பட்ட வரி (கடன்)/ஏனைய பூரண வருமானத்தில் அறவீடு பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது				
பிற்போடப்பட்ட வரி (கடன்)/ஏனைய பூரண வருமானத்தில் உள்ள அறவீடு	(15,167)	1,884	(22,135)	(186,507)
	(15,167)	1,884	(22,135)	(186,507)
வருடத்திற்கான தேரிய பிற்போடப்பட்ட வரி	(297,627)	741,395	(677,794)	1,428,042

பிரயோகிக்கத்தக்க வீத விலக்கீடுகள், சலுகைகள், அல்லது வழங்கப்பட்ட விடுமுறைகளுக்கான வருமானவரி நீக்கங்கள்

	2016 %	2015 %
வங்கியின் உள்நாட்டு இயக்கம்	28	28
கடல்கடந்த வங்கிச்சேவைப் பிரிவின் உள்நாட்டு வங்கிச்சேவை இயக்கங்கள்	28	28
கடல்கடந்த வங்கிச்சேவைப் பிரிவின் கடல்கடந்த வங்கிச்சேவை இயக்கங்கள்	28	28
பீபிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ்	28	28
பீபிள்ஸ் டிரவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்	12	12
பீபிள்ஸ் மேர்சன்ட்ஸ் பினான்ஸ் பி.எல்.சி	28	28

வரிவிலக்குகளையும் சலுகைகளையும் அனுபவிக்கின்ற பின்வரும் கம்பனிகள் நீங்கலாக குழுமத்தின் வரிப்பொறுப்புகள் மேற்குறிப்பிட்ட வீதத்தில் கணக்கிடப்பட்டன:

பிள்ஸ் லீசிங் புரொப்பர்ட்டி டீவலப்மென்ட் லிமிடட்

ஒரு கலப்பு அபிவிருத்தித் திட்டத்தினை உருவாக்கி இயக்குகின்ற விடயத்திற்காக முதலீட்டுச்சபைச் சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் முதலீட்டுச் சபையுடன் பிள்ஸ் லீசிங் புரொப்பர்ட்டி டீவலப்மென்ட் 2008 டிசம்பர் 3ஆம் திகதி ஏற்படுத்திய உடன்படிக்கையினைத் தொடர்ந்து வருமானவரி கொடுப்பனவு மற்றும் அறவீடு தொடர்பான உள்நாட்டு இறைவரிச் சட்டமானது கம்பனி இலாபம் ஈட்டும் வருடத்தில் இருந்து 5 வருட காலப்பகுதிக்கு அல்லது கம்பனி அதன் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த திகதியில் இருந்து 2 வருடங்கள் பிந்தாமல் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்ற வருடத்தில் இருந்து இதில் எது முந்தியதோ அதுவரையில் பிரயோகிக்கப்பட முடியாததாகும். வரிவிலக்குக் காலப்பகுதியின் கடைசித் திகதியில் இருந்து உடனடுத்துத் தொடர்கின்ற 2 வருட காலப்பகுதிக்கு கம்பனிக்கு 10% சலுகை வரி வீதம் பிரயோகிக்கத்தக்கதாகும். மேலும் 10% சலுகை வரி காலாவதியான பின்னர் 20% சலுகை வரி வீதம் பிரயோகிக்கத்தக்கதாகும்.

பிள்ஸ் லீசிங் ஹெவ்லொக் புரொப்பர்ட்டி லிமிடட்

ஒரு கலப்பு அபிவிருத்தித் திட்டத்தினை உருவாக்கி இயக்குகின்ற விடயத்திற்காக முதலீட்டுச்சபைச் சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் முதலீட்டுச் சபையுடன் பிள்ஸ் லீசிங் ஹெவ்லொக் புரொப்பர்ட்டி லிமிடட் 2010 டிசம்பர் 16ஆம் திகதி ஏற்படுத்திய உடன்படிக்கையினைத் தொடர்ந்து வருமானவரிக் கொடுப்பனவு மற்றும் அறவீடு தொடர்பான உள்நாட்டு இறைவரிச் சட்டமானது கம்பனி இலாபம் ஈட்டும் வருடத்தில் இருந்து 5 வருட காலப்பகுதிக்கு அல்லது கம்பனி அதன் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த திகதியில் இருந்து 2 வருடங்கள் பிந்தாமல் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்ற வருடத்தில் இருந்து இதில் எது முந்தியதோ அதுவரையில் பிரயோகிக்கப்பட முடியாததாகும். வரிவிலக்குக் காலப்பகுதியின் கடைசித் திகதியில் இருந்து உடனடுத்துத் தொடர்கின்ற 2 வருட காலப்பகுதிக்கு கம்பனிக்கு 10% சலுகை வரி வீதம் பிரயோகிக்கத்தக்கதாகும். மேலும் 10% சலுகை வரி காலாவதியான பின்னர் 20% சலுகை வரி வீதம் பிரயோகிக்கத்தக்கதாகும்.

14. பங்கொன்றிற்கான ஈட்டல்கள்

14.1 பங்கொன்றிற்கான அடிப்படை ஈட்டல்கள்

சாதாரண பங்குடைமையாளர்களுக்குச் சேர வேண்டிய இலாபம் மற்றும் வருடத்தின் போது நிலுவையாக இருக்கின்ற சாதாரண பங்குகளின் காரணியினால் பெருக்கப்பட்ட சராசரி எண்ணிக்கை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு பங்கொன்றிற்கான அடிப்படை ஈட்டலின் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது:

	வங்கி		குழுமம்	
	2016	2015	2016	2015
சாதாரண உரிமைமுதல் வைத்திருப்போருக்கு சேரவேண்டிய தேறிய இலாபம் (ரூபா. '000)	14,994,691	12,597,842	16,721,972	13,898,050
விநியோகத்தில் உள்ள சாதாரண பங்குகளின் காரணியினால் பெருக்கப்பட்ட சராசரி எண்ணிக்கை ('000)	1,000	1,000	1,000	1,000
பங்கொன்றிற்கான அடிப்படை ஈட்டல்கள் (ரூபா.)	14,995	12,598	16,722	13,898

14.2 பங்கொன்றுக்கான வலுக்குறைப்பட்ட ஈட்டல்கள்

வலுக்குறைப்புச் சாத்தியத்தினைக் கொண்டுள்ள சாதாரண பங்குகளின் விளைவுகளுக்கான சீராக்கல்களின் பின்னர் சாதாரண பங்குடைமையாளர்களுக்குச் சேரவேண்டிய இலாபம் மற்றும் வருடத்தின் போது நிலுவையாக உள்ள சாதாரண பங்குகளின் காரணிகளினால் பெருக்கப்பட்ட சராசரி எண்ணிக்கை ஆகியவற்றினை பங்கொன்றிற்கான வலுக்குறைக்கப்பட்ட ஈட்டலின் கணக்கீடு அடிப்படையாகக் கொண்டுள்ளது.

	வங்கி		குழுமம்	
	2016	2015	2016	2015
சாதாரண உரிமை முதல் வைத்திருப்போருக்குச் சேரவேண்டிய தேறிய இலாபம் (ரூபா. '000)	14,994,691	12,597,842	16,721,972	13,898,050
விநியோகத்திலுள்ள சாதாரண பங்குகளின் காரணியினால் பெருக்கப்பட்ட சராசரி எண்ணிக்கை ('000)	1,000	1,000	1,000	1,000
மூலதன நிலுவை ஒதுக்கீட்டில் உள்ள சாதாரண பங்குகளின் எண்ணிக்கை ('000)	143,040	143,040	143,040	143,040
விநியோகத்தில் உள்ள மற்றும் நிலுவையாக உள்ள ஒதுக்கீட்டில் உள்ள பங்குகளின் மொத்த எண்ணிக்கை ('000)	144,040	144,040	144,040	144,040
பங்கொன்றுக்கான வலுக்குறைக்கப்பட்ட ஈட்டல்கள் (ரூபா.)	104	87	116	96

15. நதிச் சாதனங்களின் அளவிடு

வங்கி - 2016	HFT	FVTPL	HTM	கடன்களும் வரவேண்டியவைகளும்	AFS	மொத்தம்
	இல் ஒதுக்கப்பட்டவை					
சொத்துக்கள்						
காசு மற்றும் காசுக்குச் சமமானவை	-	-	-	64,008,639	-	64,008,639
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	-	-	-	63,049,516	-	63,049,516
வங்கியின் நியமனங்கள்	-	-	-	32,772,978	-	32,772,978
பெறுதி நிதிச்சாதனங்கள்	-	15,057	-	-	-	15,057
வியாபாரத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிச்சொத்துக்கள்	46,915,311	-	-	-	-	46,915,311
கடன்களும் வங்கிக்கு வரவேண்டியவைகளும்	-	-	-	71,528,031	-	71,528,031
கடன்களும் ஏனைய வாடிக்கையாளர் களுக்கு வரவேண்டியவைகளும்	-	-	-	890,528,101	-	890,528,101
நிதி முதலீடுகள்	-	-	96,171,734	-	1,525,839	97,697,572
மொத்த நதிச் சொத்துக்கள்	46,915,311	15,057	96,171,734	1,121,887,265	1,525,839	1,266,515,205
		FVTPL இல் ஒதுக்கப்பட்டவை		ஏனைய நிதிப் பொறுப்புகள்		மொத்தம்
பொறுப்புகள்						
வங்கிக்கு வரவேண்டியவை	-	-	-	106,924,276	-	106,924,276
பெறுதி நிதிச்சாதனங்கள்	-	72,182	-	-	-	72,182
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டியவை	-	-	-	1,077,812,127	-	1,077,812,127
ஏனைய கடன் பெறல்கள்	-	-	-	27,184,535	-	27,184,535
துணைநிலைத் தவணைக் கடன்கள்	-	-	-	12,531,728	-	12,531,728
மொத்த நதிப் பொறுப்புகள்	-	72,182	-	1,224,452,666	-	1,224,524,848

வங்கி - 2015	HFT	FVTPL	HTM	கடன்களும் வரவேண்டியவைகளும்	AFS	மொத்தம்
	இல் ஒதுக்கப்பட்டவை					
சொத்துக்கள்						
காசு மற்றும் காசுக்குச் சமமானவை	-	-	-	31,164,235	-	31,164,235
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	-	-	-	42,947,711	-	42,947,711
வங்கியின் நியமனங்கள்	-	-	-	8,097,147	-	8,097,147
பெறுதி நிதிச்சாதனங்கள்	-	4,109	-	-	-	4,109
வியாபாரத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிச்சொத்துக்கள்	93,400,763	-	-	-	-	93,400,763
கடன்களும் வங்கிக்கு வரவேண்டியவைகளும்	-	-	-	111,406,452	-	111,406,452
கடன்களும் ஏனைய வாடிக்கையாளர் களுக்கு வரவேண்டியவைகளும்	-	-	-	768,514,659	-	768,514,659
நிதி முதலீடுகள்	-	-	86,604,889	-	3,533,743	90,138,632
மொத்த நதிச் சொத்துக்கள்	93,400,763	4,109	86,604,889	962,130,205	3,533,743	1,145,673,708
		FVTPL இல் ஒதுக்கப்பட்டவை		ஏனைய நிதிப் பொறுப்புகள்		மொத்தம்
பொறுப்புகள்						
வங்கிக்கு வரவேண்டியவை	-	-	-	143,923,634	-	143,923,634
பெறுதி நிதிச்சாதனங்கள்	-	112,149	-	-	-	112,149
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டியவை	-	-	-	899,237,880	-	899,237,880
ஏனைய கடன் பெறல்கள்	-	-	-	48,159,100	-	48,159,100
துணைநிலைத் தவணைக் கடன்கள்	-	-	-	15,032,542	-	15,032,542
மொத்த நதிப் பொறுப்புகள்	-	112,149	-	1,106,353,156	-	1,106,465,305

குழுமம் - 2016	HFT	FVTPL ஒதுக்கப்பட்டவை	HTM	கடன்களும் வரவேண்டியவைகளும்	AFS	மொத்தம்
சொத்துக்கள்						
காசு மற்றும் காசுக்குச் சமமானவை	—	—	—	67,695,584	—	67,695,584
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	—	—	—	63,049,516	—	63,049,516
வங்கியின் நியமனங்கள்	—	—	—	32,772,978	—	32,772,978
பெறுதி நிதிச்சாதனங்கள்	—	21,196	—	—	—	21,196
வியாபாரத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிச்சொத்துக்கள்	47,455,844	—	—	—	—	47,455,844
கடன்களும் வங்கிக்கு வரவேண்டியவைகளும்	—	—	—	72,205,378	—	72,205,378
கடன்களும் ஏனைய வாடிக்கையாளர் களுக்கு வரவேண்டியவைகளும்	—	—	—	1,013,921,293	—	1,013,921,293
நிதி முதலீடுகள்	—	—	101,069,681	—	3,258,308	104,327,989
மொத்த நிதிச் சொத்துக்கள்	47,455,844	21,196	101,069,681	1,249,644,749	3,258,308	1,401,449,778
		FVTPL கில் ஒதுக்கப்பட்டவை		ஏனைய நிதிப் பொறுப்புகள்		மொத்தம்
பொறுப்புகள்						
வங்கிக்கு வர வேண்டியவை	—	—	—	130,122,246	—	130,122,246
பெறுதி நிதிச்சாதனங்கள்	—	72,182	—	—	—	72,182
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டியவை	—	—	—	1,119,753,182	—	1,119,753,182
ஏனைய கடன் பெறல்கள்	—	—	—	42,296,376	—	42,296,376
விநியோகிப்பட்ட கடன் விணையங்கள்	—	—	—	—	—	—
உப தவணைக் கடன்கள்	—	—	—	36,525,796	—	36,525,796
மொத்த நிதிப் பொறுப்புகள்	—	72,182	—	1,328,697,600	—	1,328,769,782

குழுமம் - 2015	HFT	FVTPL இல் ஒதுக்கப்பட்டவை	HTM	கடன்களும் வரவேண்டியவைகளும்	AFS	மொத்தம்
சொத்துக்கள்						
காசு மற்றும் காசுக்குச் சமமானவை	—	—	—	33,892,732	—	33,892,732
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	—	—	—	42,947,711	—	42,947,711
வங்கியின் நியமனங்கள்	—	—	—	8,097,147	—	8,097,147
பெறுதி நிதிச்சாதனங்கள்	—	24,853	—	—	—	24,853
வியாபாரத்திற்காக வைத்திருக்கப்படும் நிதிச்சொத்துக்கள்	93,973,350	—	—	—	—	93,973,350
கடன்களும் வங்கிக்கு வரவேண்டியவைகளும்	—	—	—	112,319,406	—	112,319,406
கடன்களும் ஏனைய வாடிக்கையாளர் களுக்கு வரவேண்டியவைகளும்	—	—	—	869,780,503	—	869,780,503
நிதி முதலீடுகள்	—	—	91,089,198	—	5,661,805	96,751,003
மொத்த நிதிச் சொத்துக்கள்	93,973,350	24,853	91,089,198	1,067,037,498	5,661,805	1,257,786,705
		Designated at FVTPL		Other Financial Liabilities		மொத்தம்
பொறுப்புகள்						
வங்கிக்கு வர வேண்டியவை	—	—	—	162,687,453	—	162,687,453
பெறுதி நிதிச்சாதனங்கள்	—	112,149	—	—	—	112,149
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டியவை	—	—	—	932,905,835	—	932,905,835
ஏனைய கடன் பெறல்கள்	—	—	—	63,107,816	—	63,107,816
விநியோகிப்பட்ட கடன் விணையங்கள்	—	—	—	—	—	—
உப தவணைக் கடன்கள்	—	—	—	30,907,240	—	30,907,240
மொத்த நிதிப் பொறுப்புகள்	—	112,149	—	1,189,608,343	—	1,189,720,492

16. காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
கையிலுள்ள காசு	33,512,266	21,144,154	34,032,152	22,029,495
வங்கியிலுள்ள காசு	1,428,863	1,806,272	4,595,922	3,649,428
அனழப்பு மற்றும் குறுங்கால சான்றிலுள்ளகாசு	2,857,433	5,013,282	2,857,433	5,013,282
ஏனையவை	26,210,077	3,200,527	26,210,077	3,200,527
	64,008,639	31,164,235	67,695,584	33,892,732

17. மத்திய வங்கியுடனான மீதிகள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
இலங்கை மத்திய வங்கியுடனான நியதிச்சட்ட மீதிகள்	63,049,516	42,947,711	63,049,516	42,947,711
	63,049,516	42,947,711	63,049,516	42,947,711

இலங்கை மத்தியவங்கியில் நியதிச்சட்ட காசு ஒதுக்கமாக உள்ள மீதி 7.5% ரூபா வைப்புப் பொறுப்புக்களாகும் (2015இல் 6%). இது வட்டியினைப் பெற்றுத்தராத மீதியாகும். இதே போன்ற ஒதுக்கம் உள்நாட்டு வங்கிச்சேவைப் பிரிவில் வெளிநாட்டு நாணய வைப்புப் பொறுப்புக்களில் தேவைப்படுத்தப்படுவதில்லை. மேலும் கடல்கடந்த வங்கிச்சேவைப் பிரிவில் வைப்புப் பொறுப்புக்களில் தேவைப்படுத்தப்படுவதில்லை.

18. வங்கிகளின் நியமனங்கள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
நியமனங்கள்	32,772,978	8,097,147	32,772,978	8,097,147
	32,772,978	8,097,147	32,772,978	8,097,147

19. பெறுதி நிதிச்சாதனங்கள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வெளிநாட்டு நாணயப் பெறுதிகள்				
நாணயக் கொடுத்து மாறல்கள்	9,552	499	15,691	21,243
முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள்	5,505	3,610	5,505	3,610
மொத்தம்	15,057	4,109	21,196	24,853

20. விற்பனைக்காக வைத்திருக்கப்படும் ஏனைய நிதிச்சொத்துக்கள்

	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
20.1 இலங்கை அரசாங்கப் பிணையங்கள்				
திறைசேரி உண்டியல்கள்	35,695,820	73,952,476	35,695,820	73,952,475
திறைசேரி முறிகள்	8,487,809	17,306,915	8,487,809	17,306,915
20.2 உரிமை முதல் பிணையங்கள் (குறிப்பு 20.2.1)	850,579	1,214,660	1,391,112	1,787,249
20.3 அலகுப் பங்குகள் (குறிப்பு 20.3)	176,696	179,713	176,696	179,713
20.4 கடன் பிணையங்கள்	1,704,407	746,999	1,704,407	746,999
	46,915,311	93,400,763	47,455,844	93,973,350

	பங்குகளின் எண்ணிக்கை/அலகு	செலவு 2016 ரூபா. '000	சந்தைப் பெறுமதி 31.12.2016	பங்குகளின் எண்ணிக்கை/அலகு	செலவு 2015 ரூபா. '000	சந்தை பெறுமதி 31.12.2015
20.2.1 விற்பனைக்காக வைத்திருக்கும் உரிமை முதல் பிணையங்கள் - வங்கி						
விலைகுறித்தவை						
ஓவசீஸ் ரியால்டி (சிலோன்) பிஎல்சி	21,813,003	341,046	436,260	21,813,003	341,046	506,062
எக்ஸஸ் என்ஜினியரிங் பிஎல்சி	1,900,000	51,985	47,120	1,900,000	51,985	43,890
எயிட்கென் ஸ்பென்ஸ் பிஎல்சி	-	-	-	450,000	51,634	43,515
கொழும்பு டொக்கியாட் பிஎல்சி	249,362	56,825	19,600	249,362	56,825	37,429
செவ்ரோன் லுபிரிகன்ஸ் பிஎல்சி	299,998	54,405	47,130	139,999	51,200	48,160
டயலாக் அக்ஸியாட்டா பிஎல்சி	4,800,000	51,358	50,400	3,800,000	40,858	40,660
இலங்கை வடிசாலைகள் நிறுவனம் பிஎல்சி	-	-	-	200,000	53,000	49,200
எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி	6,000,000	49,777	37,800	6,000,000	49,777	48,600
ஹேலீஸ் பிஎல்சி	40,679	11,800	10,983	-	-	-
ஹேமாய்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	-	-	-	526,642	39,875	48,925
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	586,123	102,597	84,988	512,858	115,358	91,340
லங்கா ஐ.ஓ.சி பிஎல்சி	640,250	22,873	20,296	784,995	28,231	29,123
MTD வேர்கர்ஸ் பிஎல்சி	-	-	-	440,658	26,771	22,562
பெலவத்த சீனி பிஎல்சி	58,100	1,829	-	58,100	1,829	-
பிரமல் கண்ணாடி பிஎல்சி	5,900,066	38,240	31,270	5,650,066	36,790	34,465
ரேணுகா அக்ரி புட்ஸ் பிஎல்சி	4,557,361	20,508	13,216	4,557,361	20,508	18,685
நிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் பிஎல்சி	1,672,197	13,982	13,378	1,672,197	13,982	14,213
சிங்கர் (ஸ்ரீ லங்கா) பிஎல்சி	49,959	4,596	6,305	200,000	18,400	27,580
டெக்ஷட் ஜெர்சி பிஎல்சி	-	-	-	925,000	32,753	32,838
டோக்கியோ சிமெண்ட் பிஎல்சி - வாக்களித்தகாமை	-	-	-	1,264,598	51,966	49,952
த பினான்ஸ் கம்பனி பிஎல்சி	2,080,400	83,400	13,731	2,080,400	83,400	27,461
மெல்ஸ்டாகொப் லிமிடெட்	300,000	17,783	17,790	-	-	-
யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பிஎல்சி	3,426	305	295	-	-	-
CT லேன்ட் அபிவிருத்தி பிஎல்சி	333	17	17	-	-	-
விலை குறிக்கப்பட்ட உரிமை முதல் பிணையங்களின் மொத்தப் பெறுமதி		923,326	850,579		1,166,188	1,214,660
20.3.1 அலகுப் பங்குகளின் முதலீடு - வங்கி						
தேசிய உரிமை முதல் நிதியம்	5,112,735	161,000	176,696	5,112,735	161,000	179,713
அலகுப் பங்குகளின் மொத்தப் பெறுமதி		161,000	176,696		161,000	179,713

	பங்குகளின் எண்ணிக்கை/அலகு	செலவு 2016 ரூபா. '000	சந்தைப் பெறுமதி 31.12.2016	பங்குகளின் எண்ணிக்கை/அலகு	செலவு 2015 ரூபா. '000	சந்தை பெறுமதி 31.12.2015
20.2.2 வீற்பனைக்காக வைத்திருக்கும்						
உரிமை முதல் பிணையங்கள் -						
விலைகுறித்தவை						
ஓவசீஸ் ரியால்டி (சிலோன்) பிஎல்சி	21,885,571	318,729	437,711	21,813,003	317,052	506,062
எக்ஸஸ் என்ஜீனியரிங் பிஎல்சி	1,900,000	51,985	47,120	1,900,000	51,985	43,890
ஏசிஎல் கேபிள்ஸ் பிஎல்சி	4,700	452	568	4,700	451	569
எயிட்கென் ஸ்பென்ஸ் பிஎல்சி	82,800	16,287	5,382	532,800	67,921	51,522
ஆசிரி மருத்துவமனை ஹோல்டிங்ஸ் பிஎல்சி	-	-	-	500,000	11,260	12,000
செவ்ரோன் லுபிரிகன்ஸ் பிஎல்சி	299,998	54,405	47,130	139,999	51,200	48,160
CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி	87,000	6,740	5,916	50,000	8,928	5,015
கொழும்பு டொக்கியாட் பிஎல்சி	249,362	56,825	19,600	249,362	56,825	37,429
கொமரஷல் வங்கி பிஎல்சி - வாக்களிப்பு	423,003	42,923	61,335	395,049	39,646	55,386
கொமர்ஷல் வங்கி பிஎல்சி - வாக்களிக்காமை	170,133	14,232	19,565	167,419	13,928	20,593
டயலாக் அக்ஸியாட்டா பிஎல்சி	4,800,000	51,358	50,400	3,800,000	40,858	40,660
இலங்கை வடிசாலைகள் நிறுவனம் பிஎல்சி	-	-	-	400,000	77,133	98,400
எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி	6,000,000	49,777	37,800	6,000,000	49,777	48,600
ஹேலீஸ் பிஎல்சி	44,479	13,049	12,009	3,800	1,249	1,168
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	-	-	-	651,642	50,571	60,538
ஹட்டன் நஷனல் வங்கி பிஎல்சி - வாக்களிக்காமை	112,100	12,366	21,299	110,183	12,021	19,602
ஹோரானை பெருந்தோட்ட பிஎல்சி	20,000	768	368	20,000	768	427
ஹோட்டல் சேவைகள் சிலோன் பிஎல்சி	43,500	1,320	661	-	-	-
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	1,387,205	222,496	187,736	1,126,306	227,131	200,594
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி - வாரண்டு - 22	-	-	-	3,515	222	114
கீல்ஸ் ஹோட்டல் பிஎல்சி	7,085	150	77	107,085	2,151	1,649
களனி கேபிள்ஸ் பிஎல்சி	20,000	2,522	2,600	35,000	4,406	4,487
கிங்ஸ்பரி ஹோட்டல்ஸ் பிஎல்சி	-	-	-	43,500	1,320	330
லங்கா ஐ.ஓ.சி. பிஎல்சி	640,250	22,873	20,296	784,995	28,231	29,123
லங்கா ஹோஸ்பிடல்ஸ் கோர்பரேஷன்ஸ் பிஎல்சி	-	-	-	25,000	1,363	1,508
மெக்வுட் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் பிஎல்சி	100,000	1,400	290	100,000	1,400	500
மெல்ஸ்டாகொப் லிமிடெட்	700,000	30,620	41,510	-	-	-
MTD வேர்கர்ஸ் பிஎல்சி	-	-	-	440,658	26,771	22,562
தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி	60,855	8,651	9,493	60,855	8,651	11,812
நேஷனல் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி	464,871	27,333	33,213	464,871	27,333	35,686
பெலவத்த சீனி பிஎல்சி	58,100	1,829	-	58,100	1,829	-
பிரமல் கண்ணாடி பிஎல்சி	5,900,066	38,240	31,270	5,650,066	36,790	34,465
ரேணுகா அக்ரி புட்ஸ் பிஎல்சி	4,557,361	20,508	13,216	4,557,361	20,508	18,685
ரிச்சர்ட் பிரிஸ் நிறுவனம் பிஎல்சி	1,672,197	13,982	13,378	1,672,197	13,982	14,213
சம்பத் வங்கி பிஎல்சி - வாக்களிப்பு	815,402	180,677	212,331	766,872	148,109	184,479
செலான் வங்கி பிஎல்சி - வாக்களிப்பு	75,000	5,777	6,750	75,000	5,777	7,131
செலான் வங்கி பிஎல்சி - வாக்களிக்காமை	165,000	5,292	9,735	165,000	5,292	12,045
சிங்கர் (ஸ்ரீ லங்கா) பிஎல்சி	49,959	4,596	6,305	200,000	18,400	27,580
சன்சைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	50,000	2,775	2,330	-	-	-
டெக்ஷட் ஜெர்சி பிஎல்சி	75,000	3,158	3,210	1,025,000	35,959	36,386
டோக்கியோ சிமெண்ட் பிஎல்சி - வாக்களிக்காமை	110,000	4,650	5,665	1,374,598	56,616	54,297
த பிளான்ஸ் கம்பனி பிஎல்சி	2,080,400	83,400	13,736	2,080,400	83,400	27,461
வணிக கூட்டுத்தாபனம் பிஎல்சி	61	3	-	-	-	-
வெலிபெல் ஒன் பிஎல்சி	350,000	8,769	6,510	350,000	8,769	7,525
யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பிஎல்சி	53,426	5,305	4,597	50,000	5,000	4,595
		1,386,222	1,391,112		1,620,983	1,787,249
20.3.2 அலகுப் பங்குகளின் முதலீடு - குழுமம்						
தேசிய உரிமை முதல் நிதியம்	5,112,735	161,000	176,696	5,112,735	161,000	179,713
அலகுப் பங்குகளின் மொத்தப் பெறுமதி		161,000	176,696		161,000	179,713

21. கடன்களும் வங்கிக்கு வரவேண்டியவைகளும்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
முழுக் கடன்களும் வர வேண்டியவைகளும்	71,528,031	111,406,452	72,205,378	112,319,406
தேரிய கடன்களும் வர வேண்டியவைகளும்	71,528,031	111,406,452	72,205,378	112,319,406
a. பகுப்பாய்வு				
உற்பத்தி ரீதியாக				
இலங்கை அபிவிருத்தி முறிகள்	41,415,757	67,028,410	41,415,757	67,028,410
மீள் நிர்மாண முறிகள் (குறிப்பு 21.1)	7,689,150	7,689,150	7,689,150	7,689,150
மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்	22,423,124	36,688,892	23,100,471	37,601,846
முழு மொத்தம்	71,528,031	111,406,452	72,205,378	112,319,406

21.1 இலங்கை அரசாங்க மீள் நிர்மாண முறிகள்

21.1.a 1993 ஏப்ரலில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பின்வரும் நோக்கங்களுக்காக வங்கியானது ரூபா. 10,541 மில்லியன் தொகையினைக் கொண்ட மீள் நிர்மாண முறிகளைப் பெற்றுக்கொண்டது:

	&gh. million	
(i)	1,152.00	இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அமைவாக மூலதனப் போதுநிலைத் தேவைப்பட்டினை அடைவதற்கு
(ii)	1,700.50	இலங்கை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட ரூ. 1,467 மில்லியன் கடனினையும் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்கப்பட்ட ரூ. 233.5 மில்லியன் கடனினையும் பதிவழிப்பதற்காக வழங்கப்பட்டவை
(iii)	4,355.00	ஓய்வூதியப் பொறுப்புக்களை நிதியிடுவதற்காக வழங்கப்பட்டது
(iv)	3,231.00	கடன் இழப்பு ஒதுக்கீடுகளுக்காக வழங்கப்பட்டது
(v)	102.50	விசேட அறவிடல் பிரிவிற்கு மாற்றப்படுவதற்கான கடன்களுக்கானவை (RACA)
	10,541.00	

21.1.1.b இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட பெறுமதியுடைய முறிகள் அரசு பரிந்துரைகளின் கீழ் அறவிடமுடியாதவை என வழங்கப்பட்ட முற்கொடுப்பனவுளின் புத்தகப்பெறுமதியினை அகற்றுவதற்காக பதியப்பட்ட கணக்கீட்டுப் பதிவுகளுடன் தெளிவாக தொடர்புடையவை ஆகும்.

21.1.1.c இந்த முறிகளை வழங்குவதன் உள்ளார்ந்த உடன்படிக்கையானது பின்வருவனவற்றினை குறித்துரைக்கின்றது.

- 30 வருட காலத்தின் போது எதற்காக முறிகள் விநியோகிக்கப்பட்டனவோ அந்தக் குறிப்பிட்ட கடன் இழப்புக்களில் எவற்றினையாவது அறவிடுவதன் மூலம் முறிகளை மீட்க முடியும். நிதிநிலைக் கூற்றின் திகதியில் உள்ளவாறாக இக்குறிப்பிட்ட கடன் இழப்புகள் எவையும் அறவிடப்படவில்லை.
- ஆரம்ப உடன்படிக்கைக்கு அமைவாக அரை வருட வட்டிக்கொடுப்பனவுடன் வருடத்திற்கு 12% பிரயோகிக்கக்கூடாது.
- மேற்குறிப்பிட்டவற்றில் இருந்து பெறப்பட்ட 25% வருமானப் பெறுமதியானது வருடாந்தம் இலங்கை அரசாங்கத்திற்கு மீள் நிதியிடப்படும்.

21.1.1.d 21.1ல் சுட்டிக்காட்டப்பட்டவாறு, இந்த முறிகளின் தொகுதியின் 4,355 மில்லியன் தொகையானது ஓய்வூதிய நிதியத்திற்கும் (ரூபா. 3,218 மில்லியன்) விதவைகள் மற்றும் அனாதைகள் நிதியத்திற்கும் (ரூபா. 1,137 மில்லியன்) ஒதுக்கப்பட்டது.

இதற்கமைய நிதிநிலைக்கூற்றில் பிரதிபலிக்கின்ற முறிகளின் புத்தக மீதியானது ஓய்வூதிய நிதியத்திற்கு வழங்கப்பட்ட பெறுமதியினை உள்ளடக்கவில்லை. இந்த ஓய்வூதிய நிதியமானது சுயாதீன நம்பிக்கை நிதியத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.

21.1.1.e இந்த முறிகளின் நிதிநிலைகள் 2016 இல் கீழ்காணப்பட்டவாறு அமைந்திருந்தன

- நிதிநிலைக்கூற்றில் 7,689 மில்லியன் பெறுமதியான தொகை கடன்களாகவும் வங்கிக்கு வரவேண்டியவைகளாகவும் காணப்படுகின்றன.
- வருடத்தின் போது வருமானமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட 879 மில்லியன் பெறுமதியான தொகை வட்டி வருமானத்தின் கீழ் பிரதிபலிக்கப்படுகின்றது.

22. ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் வர வேண்டியவைகளும்

	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
முழுக் கடன்களும் வரவேண்டியவைகளும் (குறிப்பு 22.1)	950,823,949	829,233,971	1,076,448,155	933,285,495
கடன்கள் மற்றும் வரவேண்டியவைகளுக்கான சந்தை விலைக் குறைவு நட்ட ஒதுக்கம்				
கழி: தனிப்பட்ட சந்தை விலைக் குறைவு நட்டம் (குறிப்பு 22.2.1)	(43,589,172)	(42,741,371)	(44,124,522)	(43,327,819)
கூட்டுச் சந்தை விலைக் குறைவு நட்டம் (குறிப்பு 22.2.2)	(16,706,676)	(17,977,941)	(18,402,340)	(20,177,173)
தேறிய கடன்களும் வரவேண்டியவைகளும்	890,528,101	768,514,659	1,013,921,293	869,780,503
22.1 பகுப்பாய்வு				
உற்பத்தி ரீதியாக				
கடன்களும் முற்கொடுப்பனவுகளும்				
மாற்றுண்டியல்	1,709,061	728,529	1,709,061	728,529
மேலதிகப்பற்று	59,392,369	86,834,679	58,046,445	86,409,132
வியாபார நிதி	177,188,131	191,248,615	177,188,131	191,248,615
கடன் அட்டைகள்	1,839,646	1,500,927	1,839,646	1,500,927
அடகு வைத்தல்	114,422,847	103,945,309	114,422,847	103,945,309
பணியாளர் கடன்கள்	15,379,641	14,595,898	15,899,113	15,101,167
தவணைக் கடன்கள்				
குறுகிய - தவணை	118,981,654	68,559,370	118,981,654	68,559,370
நடுத்தர - தவணை	190,916,058	182,278,131	229,998,334	205,868,500
நீண்ட - தவணை	269,086,493	178,214,577	269,086,493	178,214,577
ஏனையவை	1,908,049	1,327,936	5,025,439	2,980,032
வரவேண்டிய குத்தகை வாடகை	-	-	84,250,992	78,729,337
முழு மொத்தம்	950,823,949	829,233,971	1,076,448,155	933,285,495
பணியாளர் கடன்கள்	24,553,011	23,608,345	25,072,483	24,113,614
கழி: வீத்தியாசத்தின் 'நாள் 1'ற்கான' ஒதுக்கம்	(9,173,370)	(9,012,447)	(9,173,370)	(9,012,447)
தேறிய பணியாளர் கடன்கள்	15,379,641	14,595,898	15,899,113	15,101,167
நாணய ரீதியாக				
இலங்கை ரூபா	770,729,358	638,069,879	896,353,565	742,121,403
அமெரிக்க டொலர்	176,747,153	187,565,125	176,747,153	187,565,125
பெரிய பிரித்தானிய பவுண்ட்ஸ்	911	5,091	911	5,091
ஏனையவை	3,346,527	3,593,876	3,346,526	3,593,876
முழு மொத்தம்	950,823,949	829,233,971	1,076,448,155	933,285,495
தொழிற்குறை ரீதியாக				
விவசாயம் மற்றும் கடற்றொழில்	115,430,627	103,504,692	119,455,772	106,165,391
உற்பத்தி	19,904,045	14,358,077	20,850,016	14,382,603
சுற்றுலாத்துறை	6,471,564	3,823,977	7,400,874	4,331,385
போக்குவரத்து	12,959,562	894,315	26,379,531	15,088,372
நிர்மாணம்	273,414,163	205,690,363	278,322,146	210,078,414
வியாபாரிகள்	91,711,328	84,226,596	109,692,519	102,239,475
புதிய பொருளாதாரம்	10,009,462	6,846	10,009,462	6,846
ஏனையவை	420,923,198	416,729,105	504,337,835	480,993,009
முழு மொத்தம்	950,823,949	829,233,971	1,076,448,155	933,285,495

22.2 வருடத்தின் போது தனிப்பட்ட மற்றும் கூட்டுச் சந்தை விலைக் குறைவு நட்டத்தின் நடமாட்டங்கள்

	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
22.2.1 தனிப்பட்ட சந்தை விலைக் குறைவு நட்டத்திற்கான ஒதுக்கம்				
ஜனவரி 1இல் உள்ளவாறான ஆரம்ப மதி	42,741,371	40,901,653	43,327,819	41,422,080
தனிப்பட்ட சந்தை விலைக் குறைவு நட்டத்தின் நடமாட்டம்	847,801	1,839,718	796,703	1,905,739
டிசம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மதி	43,589,172	42,741,371	44,124,522	43,327,819
சந்தை விலைக் குறைவினால் ஏற்படும் தனிப்பட்ட நட்டத்தில் 80% ஆனவை 10 வருடத்திற்கு மேற்பட்ட முற்கொடுப்பனவுகளை கொண்ட செயலாக்கமற்றவையாகும்.				
22.2.2 சந்தை விலைக் குறைவினால் ஏற்பட்ட கூட்டு நட்டத்திற்கான ஒதுக்கம்				
ஜனவரி 1இல் உள்ளவாறான ஆரம்பமதி	17,977,941	17,199,214	20,177,173	18,779,465
வருடத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட துணைக் கம்பனி	-	-	-	656,635
முழு அறவீடு (மறுதலை) சந்தை விலைக் குறைவு நட்டத்திற்காக	398,947	1,900,196	(104,620)	1,862,542
வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மறுதலைகள்	(1,690,390)	(1,106,993)	(1,690,390)	(1,106,993)
வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் மீதான நாணய மாற்றுவீத மாறுபாடு	124,164	252,575	124,163	252,575
வருடத்தின் போதான பதிவழிப்பு	(103,986)	(267,051)	(103,986)	(267,051)
டிசம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மதி	16,706,676	17,977,941	18,402,340	20,177,173
22.2.3 கடன்கள் மற்றும் வரவேண்டியவைகளுக்கான சந்தை விலைக் குறைவு ஒதுக்கீட்டில் நடமாட்டம்				
ஜனவரி 1இல் உள்ளவாறான ஆரம்பமதி	60,719,312	58,100,867	63,504,992	60,201,545
வருடத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட துணைக் கம்பனி	-	-	-	656,635
முழு அறவீடு (மறுதலை) சந்தை விலைக் குறைவு நட்டத்திற்காக	1,246,748	3,739,914	692,083	3,768,281
வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மறுதலைகள்	(1,690,390)	(1,106,993)	(1,690,390)	(1,106,993)
வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் மீதான நாணய மாற்றுவீத மாறுபாடு	124,164	252,575	124,163	252,575
வருடத்தின் போதான பதிவழிப்பு	(103,986)	(267,051)	(103,986)	(267,051)
டிசம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மதி	60,295,848	60,719,312	62,526,862	63,504,992

23. நதி முதலீடுகள் - விற்பனைக்கானவை

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
உரிமைமுதல் பிணையங்கள் (குறிப்பு 23.1)	238,058	238,058	426,564	415,800
கழி: சந்தை விலைக் குறைவு நட்டம்	-	-	-	-
சந்தை விலை பெறுமதியாக்கத்தின் மீதான நட்டம்	-	-	-	-
சந்தை விலை பெறுமதியாக்கத்தின் மீதான இலாபம்	291,067	287,064	304,920	402,511
	529,125	525,122	731,484	818,311
நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் முதலீடு (குறிப்பு 23.2)	-	2,000,000	131,211	2,550,000
சந்தை விலை பெறுமதியாக்கத்தின் மீதான இலாபம்	-	9,315	167	62,110
	-	2,009,315	131,378	2,612,110
இலங்கை அரசாங்கப் பிணையங்கள்	-	-	1,398,730	1,232,078
கடன் பிணையங்கள்	996,714	999,308	996,714	999,308
ஏனையவை	-	-	-	-
விற்பனை முதலீட்டுக்காக தேறியதாகக் கிடைக்கக்கூடியவை	1,525,839	3,533,743	3,258,308	5,661,805

23.1 உரிமைமுதல் பிணையங்கள் - விற்பனைக்கானவை - வங்கி

	பாங்குகளின் எண்ணிக்கை 31.12.2016	சந்தைப் பெறுமதி 31.12.2016	செலவு 31.12.2016	பாங்குகளின் எண்ணிக்கை 31.12.2015	சந்தைப் பெறுமதி 31.12.2015	செலவு 31.12.2015
இலங்கை கடன் தகவல் பணியகம்	47,400	50,715	50,715	47,400	50,715	50,715
உலகளாவிய வங்கிகளுக்கிடையிலான நிதி மாற்றல் சங்கம்	14	1,168	1,168	14	1,168	1,168
பிராந்திய அபிவிருத்தி வங்கி	16,448,448	453,367	162,300	16,448,448	449,364	162,300
இலங்கை நிதிச்சேவைகள் பணியகம்	225,000	2,250	2,250	225,000	2,250	2,250
பிட்ச் ரேடிங் லங்கா லிமிடட்	62,500	625	625	62,500	625	625
லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடட்	2,100,000	21,000	21,000	2,100,000	21,000	21,000
மக்பெக் லிமிடட்	125,000	-	-	125,000	-	-
		529,125	238,058		525,122	238,058

23.2 நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் முதலீடு - விற்பனைக்கானவை - வங்கி

	பாங்குகளின் எண்ணிக்கை 31.12.2016	சந்தைப் பெறுமதி 31.12.2016	செலவு 31.12.2016	பாங்குகளின் எண்ணிக்கை 31.12.2015	சந்தைப் பெறுமதி 31.12.2015	செலவு 31.12.2015
கில்ட் யுனிட் டிரஸ்ட் நிதியம்	-	-	-	189,414,903	2,009,315	2,000,000
	-	-	-		2,009,315	2,000,000

23.1 உரீமைமுதல் பிணையங்கள் - விற்பனைக்கானவை - குழுமம்

	பங்குகளின் எண்ணிக்கை 31.12.2016	சந்தைப் பெறுமதி 31.12.2016	செலவு 31.12.2016	பங்குகளின் எண்ணிக்கை 31.12.2015	சந்தைப் பெறுமதி 31.12.2015	செலவு 31.03.2015
இலங்கை கடன் தகவல் பணியகம்	47,500	50,748	50,748	47,500	50,748	50,748
உலகளாவிய வங்கிகளுக்கிடையிலான நிதி மாற்றல் சங்கம்	14	1,168	1,168	14	1,168	1,168
பிராந்திய அபிவிருத்தி வங்கி	16,448,448	453,367	162,300	16,448,448	449,364	162,300
இலங்கை நிதிச்சேவைகள் பணியகம்	225,000	2,250	2,250	225,000	2,250	2,250
பிட்ச் ரேடிங் லங்கா லிமிடட்	62,500	625	625	62,500	625	625
லங்கா கிளியர் (பிரைவேட்) லிமிடட்	2,100,000	21,000	21,000	2,100,000	21,000	21,000
சனச அபிவிருத்தி வங்கி லிமிடட்	1,951,073	202,326	188,473	1,000,000	293,156	177,709
மக்பெக் லிமிடட்	125,000	-	-	125,000	-	-
		731,484	426,564		818,311	415,800

23.2 நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் முதலீடு - விற்பனைக்கானவை - குழுமம்

	பங்குகளின் எண்ணிக்கை	சந்தைப் பெறுமதி 31.12.2016	செலவு 31.12.2016	பங்குகளின் எண்ணிக்கை	சந்தைப் பெறுமதி 31.12.2015	செலவு 31.12.2016
கில்ட் யுனிட் டிரஸ்ட் பன்ட்	-	-	-	189,414,903	2,009,315	2,000,000
சீபேங் யுனிட் டிரஸ்ட் மனேஜ்மென்ட் பினான்ஸ் லிமிடட்	1,893,222	48,353	50,000	1,893,222	52,537	50,000
ஓரியன்ட் கில்ட் எட்ஜ்	6,976,928	83,025	81,211	42,955,326	550,258	500,000
		131,378	131,211		2,612,110	2,550,000

24. நிதி முதலீடுகள் முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
இலங்கை அரசாங்கப் பிணையங்கள்				
திறைசேரி முறிகள்	-	8,067,918	4,873,609	12,528,266
திறைசேரி உண்டியல்கள்	96,171,734	77,906,739	96,196,072	77,930,700
நீண்டதவணை திறைசேரி உண்டியல்கள் (குறிப்பு 24.1)	-	630,232	-	630,232
முதிர்ச்சி முதலீடுகளுக்காக வைத்திருக்கப்படுபவை	96,171,734	86,604,889	101,069,681	91,089,198

24.1 நீண்டகாலத் திறைசேரி உண்டியல்கள்

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வாங்கியினால் வழங்கப்பட்ட 625 மில்லியன் ரூபா தொகையுடைய கடன்கள் மற்றும் மேலதிகப் பற்றுக்கள் காரணமாக 2003ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட முறிகளை நீண்டகாலத் திறைசேரி உண்டியல்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த முறிகள் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தினை மீள் கட்டமைப்பதற்கான மற்றும் அதன் நிதிக்கடப்பாடுகளுக்கான ஓர் அங்கமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முறிகள் கைமாறத்தகவையாகவும் 13 வருடங்கள் முதிர்ச்சியுடன் பூச்சிய கூப்பன் வீத வட்டியையும் கொண்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த முறிகள் வட்டிக் கொடுப்பனவுத் திட்டத்தினைக் கொண்டுள்ளதால் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் பிடித்து வைக்கும் வரியிலிருந்து தேறியதாக 3.68% எனும் வருடாந்த வீதத்தில் அரை வருட வட்டிக்கொடுப்பனவினைச் செலுத்தத் தேவைப்படுத்துகின்றது. இந்த முறியானது 2016 நவம்பர் 14ஆம் திகதி முதிர்ச்சியடைந்தது.

25. விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நடைமுறையில்லா சொத்துக்கள்

பீபிள்ஸ் மேர்சன்ட் பிளான்ஸ் பிஎஸ்சியினது பிரதான மூலதன நிலையினை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கம்பனியின் காணி மற்றும் கட்டடங்களை விற்பனைத் தீர்மானித்த சபை அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கமைய இந்த சொத்துக்கள் விற்பனைக்காக வைத்திருக்கப்படும் சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்டன. தற்போது முகாமைத்துவமானது இவற்றின் சந்தைப் பெறுமதியில் இவற்றினைக் கொள்வனவு செய்வதற்காகக் கொள்வனவாளர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முனைப்பான நிகழ்ச்சித்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதால் ஒரு வருட காலப் பகுதியினுள் விற்பனையினைப் பூர்த்திசெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	விற்பனை பெறுமதி ரூபா. '000	2016 ரூபா. '000
இல.21, நவம் மாவத்த, கொழும்பு 2 - காணி	—	108.40 (பேர்ச்சஸ்)	1,192,000	1,029,500
இல.21, நவம் மாவத்த, கொழும்பு 2 - கட்டடம்	—	16,000 (சதுரஅடி)	பொருளாதார ரீதியில் வழக்கொழிந்து போனது	11,328
	—	—	1,192,000	1,040,828

கம்பனி அதன் காணி மற்றும் கட்டடங்களினை 2016 இல் மீள் பெறுமதி கணித்து காணி மற்றும் கட்டடத்தின் சந்தைப் பெறுமதியானது திரு. என். எம். ஜெயதிலக்க, ஒருங்கிணைக்கப்பட்ட பெறுமதி கணிப்பாளர் Dip. In Val., B.Sc. Est. Mat & Val., M.I.Q.S.N.C.T.(Q.S) அவர்களினால் திறந்த சந்தை மற்றும் ஒப்பந்தக்காரர் முறையினைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது. காணி மற்றும் கட்டடத்தின் பெறுமதியானது புத்தகப் பெறுமதியின் ஆகக் குறைவான பெறுமதியில் அல்லது சந்தைப் பெறுமதி கழிக்கப்பட்ட விற்பனைப் பெறுமதில் பதியப்பட்டது.

25.1 சந்தைப் பெறுமதி அளவீடு

25.1.1 சந்தைப் பெறுமதி தரவுகளுக்கு

காணி மற்றும் கட்டடத்தின் சந்தைப் பெறுமதியானது பெறுமதி கணிக்கப்படும் சொத்து தொடர்பாகத் தொழில்சார் தகைமையினையும் அனுபவத்தினையும் கொண்டுள்ள புறநிலையான, சுயாதீனமான சொத்துப் பெறுமதி கணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட்டது. சொத்தின் சந்தைப் பெறுமதி அளவீடுகள் பயன்படுத்தப்பட்ட பெறுமதி கணித்தல் உத்திகளின் அடிப்படையில் மூன்றாம் மட்ட சந்தைப் பெறுமதி என வகைப்படுத்தப்பட்டன.

25.1.2 பெறுமதி கணித்தல் உத்திகளும் முக்கியமான அவதானிக்கப்படாத உள்நீடுகளும்

விபரம்	பெறுமதி கணித்தல் செயலாக்கம் பெறும் திகதி	பெறுமதி கணித்தல் உத்தி	முக்கியமான சந்தைத் தரவுகள் இல்லாத உள்ளீடுகள்	முக்கியமான சந்தைத் தரவுகள் இல்லாத உள்ளீடுகளுக்கும் சந்தைப் பெறுமதி அளவீடுகளுக்கும் இடையிலான தொடர்பு
காணி	27 நவம்பர் 2016	ஒப்பந்தக்காரரின் பரிசீலனை	பர்ச் ஒன்றிற்கான சந்தை பெறுமதி	சாதகமான தொடர்புடைய நுண்மை
கட்டடம்	27 நவம்பர் 2016	ஒப்பந்தக்காரரின் பரிசீலனை	சதுரஅடி பெறுமதி தேய்வாக்கப்பட்ட விழுக்காட்டு செலவு	சாதகமான தொடர்புடைய நுண்மை எதிர்மறையான இடைத்தொடர்பு நுண்மை (இரு மாறிகளுக்கிடையிலானது)

26. சூணைக் கம்பனிகளில் முதலீடுகள்

	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
விலை குறிக்கப்பட்ட உரிமைமுதல் பங்கு (குறிப்பு 26.1)	1,320,816	1,470,816	—	—
விலை குறிக்கப்படாத உரிமைமுதல் பங்கு (குறிப்பு 26.2)	4,950	4,950	—	—
கழி: சந்தை விலைக் கழிவு நட்டம்	—	—	—	—
தேறிய மொத்தம்	1,325,766	1,475,766	—	—

	பங்குகளின் எண்ணிக்கை	31.12.16 இல் உள்ளவாறான வைத்திருப்பு%	செலவு 2016 ரூபா. '000	பங்குகளின் எண்ணிக்கை	31.12.15 இல் உள்ளவாறான	செலவு 2015 ரூபா. '000
26.1 விலை குறிக்கப்பட்டவை - உரிமை முதல் பங்குகள்						
பிபிள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிஎல்சி						
- சாதாரண பங்குகள்	1,184,896,862	75	690,958	1,184,896,862	75	690,958
- முன்விருப்ப பங்குகள்	—	—	—	15,000,000	—	150,000
பிபிள்ஸ் மேர்சண்ட் பிளான்ஸ் பிஎல்சி						
- சாதாரண பங்குகள்	33,856,246	50.16	619,858	33,856,246	50.16	619,858
- முன்விருப்ப பங்குகள்	1,000,000	—	10,000	1,000,000	—	10,000
			1,320,816			1,470,816
26.2 விலை குறிக்கப்படாதவை - உரிமைமுதல் பங்குகள்						
	495,000	99	4,950	495,000	99	4,950
			4,950			4,950

26.3 துணைக் கம்பனிகளில் முதலீடுகள்**கட்டுப்படுத்தாத செல்வாக்குகள்**

பின்வரும் துணைக் கம்பனிகள் கட்டுப்படுத்தாத செல்வாக்கினைக் (NCI) கொண்டுள்ளன.

பெயர்	வியாபாரம்: வியாபாரத்தின் முதன்மை ஸ்தானம் ஒருங்கிணைக்கப்பட்ட நாடு	இயக்க பிரிவு	கட்டுப்படுத்தாத செல்வாக்கினால் வைத்திருக்கப்படும் உரித்தானமை (NCI)	
			2016	2015
பிபிள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிஎல்சி	இல. 1161 மருதாணை வீதி, கொழும்பு 08. ஸ்ரீ லங்கா	குத்தகை மற்றும் நிதி	25%	25%

பின்வருபவை SLFRS/LKAS ற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட பீபில்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிளஸி இன் தொகுக்கப்பட்ட நிதித்தகவல் ஆகும். இவை கொள்வனவின் போதான விற்பனைப் பெறுமதிச் சீராக்கல்களுக்காகவும் குழுமத்தின் கணக்கீட்டுக் கொள்கைகளுக்கான வித்தியாசங்களுக்காகவும் திருத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலானது குழுமத்தில் உள்ள ஏனைய கம்பனிகளுடன் கம்பனிகளுக்கிடையிலான அகற்றல்களுக்கு முன்னதானதாகும்.

	பீபில்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிளஸி	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வருமானம்	25,793,499	22,658,782
இலாபம்	4,506,981	4,690,881
NCIஇனால் ஏற்பட்ட இலாபம்	1,126,745	1,172,720
ஏனைய பூரண வருமானம்	(147,474)	640,027
மொத்தப் பூரண வருமானம்	4,359,507	5,330,908
NCIஇனால் உருவாகிய மொத்தப் பூரண வருமானம்	1,089,877	1,332,727
மொத்தச் சொத்துக்கள்	159,085,372	129,193,653
மொத்தப் பொறுப்புக்கள்	(132,231,327)	(104,633,689)
தேறிய சொத்துக்கள்	26,854,044	24,559,964
NCIஇனால் ஏற்பட்ட தேறிய சொத்துக்கள்	6,713,511	6,139,991
இயக்கச் செயற்பாடுகளினால் ஏற்படும் காசுப்பாய்ச்சல்கள்	(12,552,033)	(9,398,593)
முதலீட்டுச் செயற்பாடுகளினால் ஏற்படும் காசுப்பாய்ச்சல்கள்	(994,867)	(770,582)
நிதிச் செயற்பாடுகளில் ஏற்படும் காசுப் பாய்ச்சல்கள்	(15,437,459)	9,237,150
காசு மற்றும் காசுக்குச் சமமானவைகளில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு	(28,984,359)	(932,025)
வருடத்தின் போது NCI செலுத்தப்பட்ட பங்கிலாபங்கள்	561,232	493,707

27. துணைக்கம்பனிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
விலை குறிக்கப்படாத உரிமை முதல்பங்கு	25,000	25,000	25,000	25,000
கழி: துணைக்கம்பனியில் இலாபம்/பங்கு (நட்டம்)	-	-	-	-
கழி: சந்தை விலைக் குறைவு நட்டம்	(25,000)	(25,000)	(25,000)	(25,000)
உப மொத்தம்	-	-	-	-

28. நன்மதிப்பு மற்றும் புலப்படாச் சொத்துக்கள்

28.1 புலப்படாச் சொத்துக்கள்

செலவு	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வருட ஆரம்பத்தில் உள்ளவாறாக	1,054,610	1,011,402	1,226,728	1,163,781
வருடத்தின்போது கொள்வனவு செய்யப்பட்ட துணைக்கம்பனி	—	—	—	17,958
வருடத்தின் போதான சேர்க்கைகள்	17,814	43,208	25,477	44,989
வருட முடிவின் போது உள்ளவாறாக	1,072,424	1,054,610	1,252,205	1,226,728
தீரட்டிய இலதாக்கம்				
வருட ஆரம்பத்தில் உள்ளவாறாக	927,722	896,854	1,072,918	1,010,253
வருடத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட துணைக் கம்பனி	—	—	—	17,339
வருடத்திற்கான இலதாக்கம்	34,187	30,868	49,509	45,326
வருடமுடிவின் போது உள்ளவாறாக	961,909	927,722	1,122,427	1,072,918
தேறிய புத்தகப் பெறுமதி	110,514	126,888	129,778	153,810

28.2 நன்மதிப்பு

செலவு	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வருட ஆரம்பத்தில் உள்ளவாறாக	—	—	1,043,434	308,545
கொள்வனவின் போதான நன்மதிப்பு	—	—	—	734,889
வருடமுடிவில் உள்ளவாறாக	—	—	1,043,434	1,043,434
தீரட்டிய சந்தை விலைக் குறைவு நட்டம்				
வருட ஆரம்பத்தில் உள்ளவாறாக	—	—	(734,889)	—
வருடத்திற்கான சந்தை விலைக் குறைவு நட்டம்	—	—	—	(734,889)
வருடமுடிவில் உள்ளவாறாக	—	—	(734,889)	(734,889)
தேறிய புத்தகப் பெறுமதி	—	—	308,546	308,545
மொத்தத் தேறிய புத்தகப் பெறுமதி	110,514	126,888	438,323	462,355

28.2.1 நன்மதிப்பின் சந்தை விலைக் குறைவு நட்டம்

அறிக்கையிடல் திகதியின் போது திட்டவட்டமற்ற பயன்படு ஆயுட்காலத்தினைக் கொண்டுள்ள நன்மதிப்பு மற்றும் புலப்படாச் சொத்துக்களின் சந்தை விலைக் குறைவு நட்டத்திற்கான பரிசோதனை குழுமத்தினால் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பரிசோதனையானது அவ்வாறான நட்டத்திற்கான அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேற்கொள்ளப்பட்டதுடன் முகாமைத்துவமானது பின்வருவன நீங்கலாக சாத்தியமான சந்தை விலைக் குறைவு நட்டம் இல்லை எனத் தீர்மானித்தது.

நன்மதிப்பில் ரூபாய் 734.9 மில்லியன் சந்தை விலைக் குறைவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குழுமம் பதிவு செய்துள்ளதுடன் இது 2015 இல் பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட்ஸ் பினான்ஸ் பிளஸி இன் கொள்வனவின் போது பதியப்பட்டுள்ளது.

29. சொத்து, ஆலை மற்றும் உபகரணம்

சொத்து ஆலை மற்றும் உபகரணம் - வங்கி

	இறையிலி இடம் ரூபா. '000	இறையிலி கட்டடம் ரூபா. '000	குத்தகை கட்டடம் ரூபா. '000	மோட்டார் வாகனம் ரூபா. '000	குத்தகை மோட்டார் வாகனங்கள் ரூபா. '000	தளபாடம் ரூபா. '000	இயந்திரம் மற்றும் உபகரணம் ரூபா. '000	கணினி ரூபா. '000	மொத்தம் 31 டிசெம்பர் 2016 ரூபா. '000	மொத்தம் 31 டிசெம்பர் 2015 ரூபா. '000
செலவு/விற்பனை பெறுமதி										
2016 ஜனவரி 1இல் உள்ளவாறான ஆரம்பமீதி	7,029,750	4,840,000	2,277,469	958,510	386,261	710,540	3,377,360	7,189,061	26,768,951	24,744,320
சேர்க்கைகள்	13,519	71,685	67,809	186,500	-	51,731	405,843	330,718	1,127,805	2,079,621
விறுத்தீர்த்தவைகள்	(6,000)	-	(4,000)	(67,236)	-	-	-	(324)	(77,560)	(54,990)
மாற்றல்கள்/சீராக்கல்கள்	-	108,000	(108,000)	-	(85,927)	(512,883)	(1,685,521)	(4,835,263)	(7,119,594)	-
2016 டிசெம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மீதி	7,037,269	5,019,685	2,233,278	1,077,774	300,334	249,388	2,097,682	2,684,192	20,699,601	26,768,951
திரட்டிய பெறுமானத்தேய்வு										
2016 ஜனவரி 1இல் உள்ளவாறான ஆரம்பமீதி	-	257,049	176,766	603,177	386,261	631,940	2,680,662	6,247,010	10,982,865	10,091,749
வருடத்திற்கான அறவிடு	-	125,815	66,542	174,434	-	31,179	300,160	324,135	1,022,265	914,871
விறுத்தீர்த்தவைகள்	-	-	(513)	(67,236)	-	-	-	(324)	(68,073)	(23,755)
மாற்றல்கள்/சீராக்கல்கள்	-	8,011	(8,011)	-	(85,927)	(512,883)	(1,685,599)	(4,835,263)	(7,119,672)	-
2016 டிசெம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மீதி	-	390,875	234,784	710,375	300,334	150,236	1,295,223	1,735,558	4,817,385	10,982,865
2016 டிசெம்பர் 31இல் உள்ளவாறான தேறிய புத்தக பெறுமதி	7,037,269	4,628,810	1,998,494	367,399	-	99,152	802,460	948,634	15,882,216	15,786,086
செலவில் நடைபெறும் மூலதனப் பணி									1,259,475	456,020
களஞ்சியத்தில் உள்ள தளபாடம், உபகரணம் மற்றும் இயந்திரம்									82,332	61,643
									17,224,026	16,303,749

29.1 வங்கி அதன் சகல காணி மற்றும் கட்டடங்களுக்காக பெறுமதி கணித்தலை மேற்கொண்டது. பெறுமதி கணித்தலானது சந்தைப் பெறுமதி அடிப்படையில் 2013 ஜூன் 30 ஆந் திகதியில் உள்ளவாறான பிரதான அரசாங்கப் பெறுமதி கணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டது சொத்துக்களின் புத்தகப் பெறுமதிகள் மீள் பெறுமதி கணிக்கப்பட்ட தொகைகளுக்காக சீராக்கப்பட்டதுடன் மீள் பெறுமதி கணித்தல் மிகையானது மீள் பெறுமதி கணித்தல் ஒதுக்கத்தில் பற்றுவைக்கப்பட்டது.

29.2 மீள் பெறுமதி கணிக்கப்பட்ட சொத்துக்களின் புத்தகப் பெறுமதியானது தேறிய புத்தகப் பெறுமதியில் கொண்டுவரப்பட்டால் அது நிதிக்கூற்றில் பின்வருமாறு காணப்படுகின்றது:

சொத்துக்களின் வகுப்பு	செலவு	திரட்டிய பெறுமானத்தேய்வு	2016 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான தேறிய புத்தகப் பெறுமதி
இறையிலிக் காணி மற்றும் கட்டடம்	6,667,007	1,585,599	5,081,408
குத்தகைக் காணி மற்றும் கட்டடம்	1,196,527	716,379	480,148
	7,863,534	2,301,978	5,561,556

29.3 பொறுப்புக்களுக்கான பிணையங்களாக வழங்கப்பட்டுள்ள சொத்து, ஆலை மற்றும் உபகரணம்

அறிக்கையிடும் திகதியில் உள்ளவாறாக சொத்து, ஆலை மற்றும் உபகரணங்கள் எவையுமே பொறுப்புக்களுக்கான பிணையங்களாக வைக்கப்படவில்லை.

சொத்து, ஆலை மற்றும் உபகரணம் - குழுமம்

	இறையிலி இடம் ரூபா. '000	இறையிலி கட்டடம் ரூபா. '000	குத்தகை கட்டடம் ரூபா. '000	மோட்டார் வாகனம் ரூபா. '000	குத்தகை மோட்டார் வாகனங்கள் ரூபா. '000	தளபாடம் ரூபா. '000	இயந்திரம் மற்றும் உபகரணம் ரூபா. '000	கணினி ரூபா. '000	2016 டிசெம்பர் 31 இல் மொத்தம் ரூபா. '000	2015 டிசெம்பர் 31 இல் மொத்தம் ரூபா. '000
செலவு/பெறுமதி கணிப்பு										
2016 ஜனவரி 1 இல் உள்ளவாறான ஆரம்ப மதி	10,855,264	6,105,758	2,334,341	1,419,934	386,261	1,100,804	4,093,893	7,727,853	34,024,109	29,919,060
வருடத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட துணைக கம்பனிகள்	-	-	-	-	-	-	-	-	-	1,155,672
சேர்க்கைகள்	13,519	71,685	67,809	454,691	-	85,727	491,545	396,574	1,581,550	2,383,355
விறுத்தீர்த்தல்கள்	(6,000)	-	(4,000)	(155,652)	-	(102)	(580)	(604)	(166,938)	(83,682)
மாற்றல்கள்/சீராக்கல்கள்	-	107,578	(108,000)	-	(85,927)	(512,883)	(1,685,315)	(4,835,464)	(7,120,011)	(301)
மீள்வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விற்பனை (குறிப்பு 25)	(1,029,500)	(21,099)	-	-	-	-	-	-	(1,050,599)	-
மீள்பெறுமதியாகக் கல் இலாபம்	25,000	-	-	-	-	-	-	-	25,000	650,005
2016 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான மிகுதி	9,858,283	6,263,922	2,290,150	1,718,973	300,334	673,546	2,899,543	3,288,359	27,293,111	34,024,109
திரட்டிய பெறுமானத்தேய்வு										
2016 ஜனவரி 1இல் உள்ளவாறான ஆரம்பமதி	-	266,400	233,127	811,291	386,261	917,632	3,094,297	6,662,097	12,371,105	11,142,715
வருடத்திற்கான அறவிடு	-	-	-	-	-	-	-	-	-	101,713
விறுத்தீர்த்தல்கள்	-	126,235	66,866	214,053	-	82,627	379,483	390,219	1,259,484	1,197,419
விறுத்தீர்த்தல்கள்	-	-	(513)	(135,278)	-	-	-	(352)	(136,143)	(48,016)
மாற்றல்கள்/சீராக்கல்கள்	-	7,804	(8,011)	34	(85,927)	(512,964)	(1,685,118)	(4,836,030)	(7,120,212)	(157)
மீள் அளத்தல்	-	-	-	-	-	-	-	-	-	-
மீள்வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களின் விற்பனை	-	(9,771)	-	-	-	-	-	-	(9,771)	(22,569)
2016 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான முடிவு மதி	-	390,668	291,469	890,101	300,334	487,295	1,788,662	2,215,935	6,364,463	12,371,105
2016 டிசெம்பர் 31 இல் தேறிய புத்தக பெறுமதி	9,858,283	5,873,254	1,998,682	828,872	-	186,251	1,110,882	1,072,423	20,928,648	21,653,004
செலவில் நடைபெற்றுவரும் மூலதனப்பணி									2,429,475	981,343
களஞ்சியசாலையில் உள்ள தளபாட உபகரணம் மற்றும் இயந்திரங்கள்									82,841	61,643
									23,440,966	22,695,990

29.4 மீள் பெறுமதி கணிக்கப்பட்ட சொத்துக்களின் புத்தகப் பெறுமதியானது தேறிய புத்தகப் பெறுமதியில் கொண்டுவரப்பட்டால் அது நிதிக்கூற்றில் பின்வருமாறு காணப்படுகின்றது:

சொத்துக்களின் வகுப்பு	செலவு	திரட்டிய பெறுமானத்தேய்வு	2016 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான தேறிய புத்தகப் பெறுமதி 2016
இறையிலிக் காணி மற்றும் கட்டடம்	8,363,123	1,585,599	6,777,524
குத்தகைக் காணி மற்றும் கட்டடம்	2,339,839	1,007,706	1,332,133
	10,702,962	2,593,305	8,109,657

30. முதலீட்டுச் சொத்துக்கள்

செலவு/பெறுமதி கணிப்பு	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
2016 ஜனவரி 1 இல் உள்ளவாறான ஆரம்ப மீதி	217,186	217,186	217,186	217,186
சேர்க்கைகள்	—	—	—	—
விற்புத்தீர்த்தல்கள்	—	—	—	—
மாற்றல்கள்/சீராக்கல்கள்	—	—	—	—
2016 டிசம்பர் 31 இல் உள்ளவாறான முடிவு மீதி	217,186	217,186	217,186	217,186
தீர்ப்பு பெறுமானத்தேய்வு				
ஜனவரி 1ஆம் திகதி உள்ளவாறான ஆரம்ப மீதி	31,473	29,766	31,473	29,766
வருடத்திற்கான அறவீடு	1,707	1,707	1,707	1,707
விற்புத்தீர்த்தவைகள்	—	—	—	—
டிசம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மீதி	33,180	31,473	33,180	31,473
டிசம்பர் 31இல் உள்ளவாறான தேறிய புத்தக பெறுமதி	184,006	185,713	184,006	185,713

வங்கினாது அதன் முதலீட்டுச் சொத்துக்களை செலவில் பதிந்துள்ளதுடன் வெளிக்கூறல் நோக்கங்களுக்காக இந்தச் சொத்துக்களை முறைமை வாய்ந்த அடிப்படையில் கிரமமான காலவழங்கில் மீள்பெறுமதி கணித்துள்ளது. முதலீட்டுச் சொத்துக்களின் பெறுமதி கணித்தலானது 2013 ஜூன் 30 ஆந் திகதியில் உள்ளவாறான பிரதான அரசாங்கப் பெறுமதி கணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டன. அவருடைய பெறுமதி கணிப்பீட்டுக்கு அமைவாக முதலீட்டு சொத்துக்களின் சுமாரான விற்பனை பெறுமதி கீழே வழங்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் வகுப்பு	பெறுமதி ரூபா. '000
காணி	224,000
கட்டடம்	146,000
முதலீட்டு சொத்தின் மொத்த விற்பனை பெறுமதி	370,000

31. முன்கூட்டிய குத்தகை

செலவு	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
2016 ஜனவரி 1 இல் உள்ளவாறான ஆரம்ப மீதி	1,010,584	1,008,790	1,010,584	1,008,790
சேர்க்கைகள்	—	1,794	—	1,794
விற்புத்தீர்த்தல்கள்	—	—	—	—
டிசம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மீதி	1,010,584	1,010,584	1,010,584	1,010,584
தீர்ப்பு பெறுமானத் தேய்வு				
ஜனவரி 1ஆம் திகதி உள்ளவாறான ஆரம்ப மீதி	474,263	449,913	474,263	449,913
வருடத்திற்கான அறவீடு	24,136	24,350	24,136	24,350
விற்புத் தீர்த்தவைகள்	—	—	—	—
டிசம்பர் 31இல் உள்ளவாறான முடிவு மீதி	498,399	474,263	498,399	474,263
டிசம்பர் 31இல் உள்ளவாறான தேறிய புத்தக பெறுமதி	512,184	536,321	512,184	536,321

32. பிற்போடப்பட்ட வரி (சொத்துக்கள்)/பொறுப்புக்கள்

	வங்கி		குடியும்	
	2016 ஆபா. '000	2015 ஆபா. '000	2016 ஆபா. '000	2015 ஆபா. '000
பிற்போடப்பட்ட வரி பொறுப்புக்கள் (குறிப்பு 32.1)	1,040,608	842,007	3,319,643	3,494,798
பிற்போடப்பட்ட வரி சொத்துக்கள் (குறிப்பு 32.2)	(977,129)	(480,901)	(1,065,181)	(562,402)
	63,479	361,106	2,254,462	2,932,396

32.1 பிற்போடப்பட்ட வரி பொறுப்புக்கள்

	வங்கி			
	2016		2015	
	தற்காலிக வித்தியாசம் ஆபா. '000	வரி விளைவுகள் ஆபா. '000	தற்காலிக வித்தியாசம் ஆபா. '000	வரி விளைவுகள் ஆபா. '000
ஜனவரி 1இல் உள்ளவாறான மீதி	3,007,167	842,007	3,787,979	1,060,634
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) P&Lக்கு முந்திய வருடமானது	709,289	198,601	(780,811)	(218,627)
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) OCIக்கு முந்திய வருடமானது	—	—	—	—
டிசெம்பர் 31இல் உள்ளவாறான மீதி	3,716,456	1,040,608	3,007,168	842,007

	குடியும்			
	2016		2015	
	தற்காலிக வித்தியாசம் ஆபா. '000	வரி விளைவுகள் ஆபா. '000	தற்காலிக வித்தியாசம் ஆபா. '000	வரி விளைவுகள் ஆபா. '000
ஜனவரி 1இல் உள்ளவாறான மீதி	12,481,421	3,494,798	10,486,461	2,936,209
வருடத்தின் போது கொள்வனவு செய்யப்பட்டவை	—	—	156,732	43,885
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) P&Lக்கு முந்திய வருடமானது	(600,414)	(168,116)	2,510,804	703,025
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) OCIக்கு முந்திய வருடமானது	(24,886)	(6,968)	(672,575)	(188,321)
டிசெம்பர் 31இல் உள்ளவாறான மீதி	11,855,869	3,319,643	12,481,422	3,494,798

32.2 பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்

	வங்கி			
	2016		2015	
	தற்காலிக வித்தியாசம் ஆபா. '000	வரி விளைவுகள் ஆபா. '000	தற்காலிக வித்தியாசம் ஆபா. '000	வரி விளைவுகள் ஆபா. '000
ஜனவரி 1இல் உள்ளவாறான மீதி	1,717,504	480,901	5,146,157	1,440,924
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) P&Lக்கு முந்திய வருடமானது	1,718,074	481,061	(3,421,925)	(958,139)
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) OCIக்கு முந்திய வருடமானது	54,166	15,167	(6,728)	(1,884)
டிசெம்பர் 31இல் உள்ளவாறான மீதி	3,489,744	977,129	1,717,504	480,901

	குழுமம்			
	2016		2015	
	தற்காலிக வித்தியாசம் ரூபா. '000	வரி விளைவுகள் ரூபா. '000	தற்காலிக வித்தியாசம் ரூபா. '000	வரி விளைவுகள் ரூபா. '000
ஜனவரி 1இல் உள்ளவாறான மீதி	2,008,581	562,402	5,270,996	1,475,879
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) P&Lக்கு முந்திய வருடமானது	1,741,227	487,543	(3,255,443)	(911,524)
உருவாகும் தொகை/(மறுதலையாக்கம்) OCIக்கு முந்திய வருடமானது	54,168	15,167	(6,975)	(1,953)
டிசெம்பர் 31இல் உள்ளவாறான மீதி	3,803,977	1,065,181	2,008,578	562,402

33. ஏனைய சொத்துக்கள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
	வைப்புக்களும் முன்செலுத்தப்பட்டவைகளும்	1,328,078	463,694	1,609,394
இலதாக்கப்பட்ட பணியாளர் கடன் 'நாள் 1' வித்தியாசம்	9,173,370	9,012,447	9,173,370	9,012,447
ஏனையவை	5,675,297	2,816,875	6,549,168	3,593,976
மொத்தம்	16,176,745	12,293,016	17,331,932	13,070,117

34. வங்கிக்கு சேரவேண்டியவை

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
	பணச் சந்தைக் கடன்கள்	104,946,951	142,006,056	104,946,951
அழைப்புப் பணக் கடன்பெறல்	500,274	–	500,274	–
ஏனைய கடன்கள்	1,477,051	1,917,578	24,675,021	20,681,397
மொத்தம்	106,924,276	143,923,634	130,122,246	162,687,453

35. பெறுதி நிதிச்சாதனங்கள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
	வெளிநாட்டு நாணயப் பெறுதிகள்			
வெளிநாட்டு நாணயக் கொடுத்து மாறல்கள்	51,573	88,912	51,573	88,912
முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள்	20,609	23,237	20,609	23,237
மொத்தம்	72,182	112,149	72,182	112,149

36. ஏனைய வாடிக்கையாளர்களுக்குச் சேரவேண்டியவை

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
ஏனைய வாடிக்கையாளர்களுக்குச் சேரவேண்டிய மொத்தம்	1,077,812,127	899,237,880	1,119,753,182	932,905,835
மொத்தம்	1,077,812,127	899,237,880	1,119,753,182	932,905,835

a) பகுப்பாய்வு

உற்பத்தி ரீதியான பகுப்பாய்வு

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
கேள்வி வைப்புக்கள் (நடைமுறைக் கணக்குகள்)	58,663,411	57,484,277	55,883,642	54,801,282
சேமிப்பு வைப்புக்கள்	424,563,304	372,199,892	427,890,031	376,808,309
நிலையான கணக்குகள்	591,808,309	465,171,669	633,202,405	496,914,202
ஏனைய உற்பத்திகள்	2,777,103	4,382,042	2,777,104	4,382,042
மொத்தம்	1,077,812,127	899,237,880	1,119,753,182	932,905,835

நாணய ரீதியாக

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
இலங்கை ரூபா	951,810,288	796,827,137	993,751,345	830,495,093
அமெரிக்க டொலர்	117,859,330	93,739,641	117,859,330	93,739,641
பிரித்தானிய பவுண்ட்ஸ்	2,637,380	3,152,413	2,637,380	3,152,413
ஏனையவை	5,505,129	5,518,689	5,505,128	5,518,688
மொத்தம்	1,077,812,127	899,237,880	1,119,753,182	932,905,835

37. ஏனைய கடன்கள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
இலங்கை மத்திய வங்கி	1,152,288	1,727,258	1,152,288	1,855,412
ஏனைய நிதி நிறுவனங்கள்	1,338,456	1,475,168	18,712,286	17,057,864
மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன்பெறல் (குறிப்பு 37.1)	24,693,791	44,956,674	22,431,802	44,194,540
மொத்தம்	27,184,535	48,159,100	42,296,376	63,107,816

37.1 மீள் கொள்வனவுப் பொறுப்புக்களுக்காகப் பின்வரும் சொத்துக்கள் பிணையங்களாக அளிக்கப்பட்டுள்ளன.

பொறுப்புக்களின் தன்மை	சொத்துக்களின் தன்மை	வங்கி		குழுமம்	
		2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
மீள்கொள்வனவு உடன்படிக்கையின்	} திறைசேரி உண்டியல்கள் திறைசேரி முறிகள்	3,869,513	9,864,699	—	—
கீழான கடன்கள்		25,172,724	40,947,697	22,910,735	40,185,563

38. ஏனைய பொறுப்புகள்

	வங்கி		குடியம்	
	2016 கூபா. '000	2015 கூபா. '000	2016 கூபா. '000	2015 கூபா. '000
ஐந்தொகையில் பதியப்படாத விடயங்களுக்கான பிற்போடப்பட்ட வருமானம்	336,605	394,572	336,605	394,572
நானாவித கடன்கொடுத்தோர்	3,633,919	3,982,362	4,117,512	6,370,353
தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு 1996க்கு முன்னரான ஓய்வூதியத் திட்டம் (குறிப்பு 38.1)	2,136,673	5,993,176	2,136,673	5,993,177
பணிக்கொடைக்கான ஒதுக்கம் (குறிப்பு 38.2)	360,479	298,852	646,932	483,280
ஏனைய செலுத்தப்பட வேண்டியவைகள்	8,911,322	5,759,579	17,944,694	11,536,603
மொத்தம்	15,378,998	16,428,542	25,182,416	24,777,985
38.1 தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு 1996க்கு முன்னரான ஓய்வூதியத் திட்டம்				
திட்டச்சொத்துக்களின் விற்பனைப் பெறுமதி (குறிப்பு 38.1.1)	(45,125,860)	(43,771,564)	(45,125,860)	(43,771,564)
கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதி (குறிப்பு 38.1.2)	47,262,533	49,764,741	47,262,533	49,764,741
விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு	2,136,673	5,993,177	2,136,673	5,993,177
38.1.1 திட்டச் சொத்துக்களின் விற்பனைப் பெறுமதி				
திட்டச் சொத்துக்கள் உள்ளடக்குபவை:				
நிலையான வைப்புகள்	6,133,875	1,806,875	6,133,875	1,806,875
அரசாங்கப் பிணையங்கள்	25,431,060	26,938,973	25,431,060	26,938,973
தொகுதிக் கடன்கள்	12,500,000	15,000,000	12,500,000	15,000,000
தேறிய நடைமுறைச் சொத்துக்கள்	1,060,925	25,716	1,060,925	25,716
	45,125,860	43,771,564	45,125,860	43,771,564
திட்டச் சொத்துக்களில் இருந்தான உண்மையான திரும்பல்கள்	4,476,090	4,007,438	4,476,090	4,007,438
திட்டச் சொத்துக்களின் விற்பனைப் பெறுமதியின் நடமாட்டங்கள்				
ஜனவரி 1இல் உள்ளவாறான திட்டச்சொத்துக்களின் விற்பனை பெறுமதி	43,771,564	43,479,745	43,771,564	43,479,745
திட்டச்சொத்துக்களின் மீதான எதிர்பார்க்கப்படும் திரும்பல்	3,899,403	3,883,533	3,899,403	3,883,533
திட்டத்தினால் செலுத்தப்பட்ட நலன்கள்	(5,030,864)	(4,800,543)	(5,030,864)	(4,800,543)
உண்மையான தொழில் வழங்குநர் பங்களிப்பு	2,180,828	1,360,320	2,180,828	1,360,320
காப்புறுதி ரீதியான இலாபம்/(நட்டங்கள்)	304,929	(151,491)	304,929	(151,491)
டிசெம்பர் 31இல் உள்ளவாறான திட்டச்சொத்துக்களின் விற்பனைப் பெறுமதி	45,125,860	43,771,564	45,125,860	43,771,564
38.1.2 விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதியில் உள்ள நடமாட்டங்கள்				
ஜனவரி 1இல் உள்ளவாறான விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடுகள்	49,764,741	48,714,347	49,764,741	48,714,347
திட்டத்தினால் செலுத்தப்பட்ட நலன்கள்	(5,030,864)	(4,800,543)	(5,030,864)	(4,800,543)
நடைமுறைச் சேவை செலவு	930,067	732,442	930,067	732,442
வட்டிச்செலவு	4,727,650	4,627,863	4,727,650	4,627,863
காப்புறுதி ரீதியான இலாபம்/(நட்டங்கள்)	(3,129,060)	490,632	(3,129,060)	490,632
டிசெம்பர் 31இல் உள்ளவாறான விசேட ஓய்வூதியத்திட்டக் கடப்பாடுகளின் PV	47,262,533	49,764,741	47,262,533	49,764,741
38.1.3 வருமானக்கூற்றில் பதியப்பட்ட தேறிய செலவுகள்				
நடைமுறைச் சேவை செலவு	930,067	732,442	930,067	732,442
வட்டிச் செலவு	4,727,650	4,627,863	4,727,650	4,627,863
எதிர்பார்க்கப்படும் திரும்பல்	(3,899,403)	(3,883,533)	(3,899,403)	(3,883,533)
தேறிய செலவுகள்	1,758,314	1,476,772	1,758,314	1,476,772

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
38.1.4 காப்புறுதி (இலாபம்)/நட்டங்கள் ஏனைய பூரண வருமானத்தில் பதியப்பட்டு உள்ளன				
ஐனவரி 1இல் உள்ளவாறாகத் தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்களில் திரட்டப்பட்ட தொகை	(6,149,821)	(5,507,698)	(6,149,821)	(5,507,698)
வருடத்தின் போது பதியப்பட்டவை	3,433,988	(642,123)	3,433,988	(642,123)
டிசெம்பர் 31இல் உள்ளவாறான தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்களில் திரட்டப்பட்ட தொகை	(2,715,833)	(6,149,821)	(2,715,833)	(6,149,821)
38.1.5 காப்புறுதி ரீதியான ஊகங்கள்				
பின்வருபவை அறிக்கையிடல் திகதியில் உள்ளவாறான பிரதானகாப்புறுதி ரீதியான ஊகங்கள் ஆகும்				
கழிவு வீதம்	11.0%	9.5%	11.0%	9.5%
திட்டச்சொத்துக்கள் மீது எதிர்பார்க்கப்படும் திரும்பல்	10.0%	9.5%	10.0%	9.5%
எதிர்கால சம்பள அதிகரிப்பு	7.0%	7.0%	7.0%	7.0%

38.1.6 காப்புறுதிப் பெறுமதி கணத்தலில் பயன்படுத்தப்பட்ட ஊகங்களின் நுண்மை

தொழில்வாய்ப்பு நலன்பொறுப்பு நடவடிக்கைகளில் ஏனைய சகல மாறிகளும் நிலையானதாக வைத்திருக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பிரதான ஊகங்களில் நியாயமான அளவுக்கு சாத்தியமான மாற்றங்களுக்கான நுண்மையினை பின்வரும் அட்டவணை எடுத்து விளக்குகின்றது.

	வங்கி				குழுமம்			
	பூரண வருமானக்கூற்று அதிகரிப்பின் மீதான விளைவு/ (குறைப்பு) 2016 ரூபா. '000	பொறுப்பில் ஒய்வுதீயத் திட்ட அதிகரிப்பு குறைப்பில் விளைவு/ (குறைப்பு) 2016 ரூபா. '000	பூரண வருமானக்கூற்று அதிகரிப்பின் மீதான விளைவு/ (குறைப்பு) 2015 ரூபா. '000	பொறுப்பில் ஒய்வுதீயத் திட்ட அதிகரிப்பு குறைப்பில் விளைவு/ (குறைப்பு) 2015 ரூபா. '000	பூரண வருமானக்கூற்று அதிகரிப்பின் மீதான விளைவு/ (குறைப்பு) 2016 ரூபா. '000	பொறுப்பில் ஒய்வுதீயத் திட்ட அதிகரிப்பு குறைப்பில் விளைவு/ (குறைப்பு) 2016 ரூபா. '000	பூரண வருமானக்கூற்று அதிகரிப்பின் மீதான விளைவு/ (குறைப்பு) 2015 ரூபா. '000	பொறுப்பில் ஒய்வுதீயத் திட்ட அதிகரிப்பு குறைப்பில் விளைவு/ (குறைப்பு) 2015 ரூபா. '000
கழிவு வீதத்தில்								
அதிகரிப்பு/ (குறைப்பு)								
1%	2,976,920	(2,976,920)	3,419,098	(3,419,098)	2,976,920	(2,976,920)	3,419,098	(3,419,098)
-1%	(3,380,680)	3,380,680	(3,921,522)	3,921,522	(3,380,680)	3,380,680	(3,921,522)	3,921,522
சம்பள அதிகரிப்பில்								
அதிகரிப்பு/ (குறைப்பு)								
1%	(645,915)	645,915	(537,085)	537,085	(645,915)	645,915	(537,085)	537,085
-1%	604,109	(604,109)	500,805	(500,805)	604,109	(604,109)	500,805	(500,805)

38.2 பணிக்கொடைக்கான ஒதுக்கல்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
ஜனவரி 1இல் உள்ளவாறான மீதி	298,852	274,969	483,280	428,947
நடைமுறைச் சேவைச் செலவு	24,957	23,631	107,609	60,617
வட்டிச்செலவு	28,391	26,122	28,391	26,122
வருடத்தின் போது செலுத்தப்பட்ட நலன்கள்	(39,157)	(19,141)	(43,987)	(19,164)
கடப்பாடுகள் மீதான காப்புறுதி நட்டங்கள் (இலாபங்கள்)	47,436	(6,729)	71,638	(13,242)
டிசெம்பர் 31இல் உள்ளவாறான மீதி	360,479	298,852	646,932	483,280
38.2.1 பெறுமதி கணித்தலில் பயன்படுத்தப்பட்ட முதன்மை நதி ஊகங்கள் பின்வருமாறு:				
கழிவு வீதம்	11% p.a	9.5% p.a		
சகல தரங்களுக்குமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு	7% p.a	7% p.a		
ஓய்வு பெறுவதற்கான சாதாரண வயது	55 ஆண்டுகள்	55 ஆண்டுகள்		

38.2.2 தற்போதைய ஊழிய மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட ஊகங்களின் நுண்மை

பிரதான ஊகங்களில் உள்ள நியாயமான அளவு சாத்தியமான மாற்றங்களின் நுண்மையினைப் பின்வரும் அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது. இதன்போது தொழில்வாய்ப்பு நலன் பொறுப்பு அளவீடுகளில் ஏனைய சகல மாறிகளும் மாறாதவையாக வைக்கப்பட்டிருந்தன. இதன்போது தொழில் நலன் பொறுப்பு அளவீடுகளில் ஏனைய சகல மாறிகளும் நிலையானவையாக வைக்கப்பட்டிருந்தன. நிதிநிலைக்கூற்றின் நுண்மையானது கழிவுவீதம் மற்றும் சம்பள அதிகரிப்பு வீதம் ஆகியவற்றில் ஊகிக்கப்பட்ட மாற்றங்களாகப் பின்வரும் வகையில் அமைந்துள்ளன:

	வங்கி			
	இலாபம் அல்லது நட்ட அதிகரிப்பு கூற்றின் மீதான விளைவு	பொறுப்பில் ஒய்வுதீயத் திட்ட அதிகரிப்பு குறைப்பில் ஏற்பட்ட விளைவு/(குறைப்பு)	இலாபம் அல்லது நட்ட அதிகரிப்பு கூற்றின் மீதான விளைவு	பொறுப்பில் ஒய்வுதீயத் திட்ட அதிகரிப்பு குறைப்பில் ஏற்பட்ட விளைவு/(குறைப்பு)
	2016 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2015 ரூபா. '000
கழிவு வீதத்தில் அதிகரிப்பு/(குறைப்பு)				
1%	22,851	(22,851)	17,830	(17,830)
-1%	(26,212)	(26,212)	(20,418)	(20,418)
சம்பள அதிகரிப்பில் அதிகரிப்பு/(குறைப்பு)				
1%	(34,219)	34,219	(23,709)	23,709
-1%	30,081	(30,081)	21,001	(21,001)

39. துணைநிலை தவணைக் கடன்கள்

	வட்டி வீதமும் மீள்கொடுப்பனவு விகிதமும்	விறியோகிக்- கப்பட்ட திகதி	முதிர்ச்சித்திகதி	வங்கி		குழுமம்	
				2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வங்கியினால்							
விறியோகிக்கப்பட்டவை							
(i) தொகுதி 1	16.0% – ஆண்டுகளுக்கு	2008.12.30	2016.12.29	–	2,500,814	–	2,500,814
(ii) தொகுதி 2	13.5% – ஆண்டுகளுக்கு	2009.12.30	2017.12.29	2,500,894	2,500,894	2,500,894	2,500,894
(iii) தொகுதி 3	12.0% – ஆண்டுகளுக்கு	2011.12.30	2019.12.29	5,002,486	5,002,486	5,002,486	5,002,486
(iv) தொகுதி 4	13.0% – ஆண்டுகளுக்கு	2013.06.15	2021.06.14	5,028,348	5,028,348	5,028,348	5,028,348
துணைக் கம்பனிகளினால்							
விறியோகிக்கப்பட்டவை							
பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன்கள்							
(i) தெரிவு 1	16.5% – ஆண்டுகளுக்கு	2013.03.27	2017.03.26	–	–	2,172,983	2,138,214
(ii) தெரிவு 2	16.75% – ஆண்டுகளுக்கு	2013.03.27	2018.03.26	–	–	1,681,523	1,651,624
(iii) தெரிவு 3	17.0% – ஆண்டுதோறும்	2013.03.27	2018.03.26	–	–	2,812,966	2,768,598
(iv) வகை A	8.75 % – ஆண்டுதோறும்	2014.09.15	2017.09.14	–	–	1,666,611	1,624,066
(v) வகை B	9.63% – ஆண்டுதோறும்	2014.09.15	2018.09.14	–	–	1,621,793	1,637,192
(vi) வகை A	9.60% – அரையாண்டு	2015.11.13	2019.11.12	–	–	2,203,821	2,195,553
(vii) வகை B	9.95% – ஆண்டுதோறும்	2015.11.13	2020.11.12	–	–	3,875,302	3,859,451
பட்டியலிடப்படாத தொகுதிக்கடன்கள்							
வகை A	11.9% – அரையாண்டு	2016.11.16	2019.11.16	–	–	549,992	–
வகை B	12.25% – அரையாண்டு	2016.11.16	2020.11.16	–	–	669,308	–
வகை C	12.6% – அரையாண்டு	2016.11.16	2021.11.16	–	–	6,739,769	–
மொத்தம்				12,531,728	15,032,542	36,525,796	30,907,240
1வருடத்திற்குள் செலுத்தப்பட வேண்டியவை				2,500,814	2,500,814	2,500,814	2,500,814
1வருடத்தின் பின்னர் செலுத்த வேண்டியவை				10,030,914	12,531,728	34,024,982	28,406,426
மொத்தம்				12,531,728	15,032,542	36,525,796	30,907,240

40. விறியோகிக்கப்பட்ட முதலீடு/ஒதுக்கப்பட்ட முதலீடு

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
சாதாரண பங்குகள் (குறிப்பு 40.1)	49,998	49,998	49,998	49,998
ஒதுக்கப்பட்ட பங்குகள் (குறிப்பு 40.2)	7,152,000	7,152,000	7,152,000	7,152,000
	7,201,998	7,201,998	7,201,998	7,201,998

40.1 விநியோகிக்கப்பட்ட பங்கு

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
40.1.1 விநியோகிக்கப்பட்ட மூலதன நடமாட்டம்				
அதிகாரமளிக்கப்பட்டவை				
ஒவ்வொன்றும் ரூ. 50 ஆன 20,000,000 சாதாரண பங்குகள்	1,000,000	1,000,000	1,000,000	1,000,000
பூரணமாகச் செலுத்தப்பட்டவை				
ஒவ்வொன்றும் ரூ. 50 ஆன 999,960 சாதாரண பங்குகள்	49,998	49,998	49,998	49,998

அழைப்புகள் விடுக்கப்படும் தொடர்ந்தும் செலுத்தப்படாமல் இருக்கும் 40 பங்குகள் தவிர்த்து ஏனைய அனைத்து விநியோகிக்கப்பட்ட 1 மில்லியன் பங்குகளும் பூரணமாகச் செலுத்தப்பட்டுள்ளன.

40.1.2 வங்கியின் முதன்மைப் பங்குடையாளர்கள் பின்வருமாறு:

	2016 %	2015 %
இலங்கை அரசாங்கம்	92.27	92.27
பெருநிறுவனச் சங்கங்கள்	7.73	7.73
	100.00	100.00

40.2 ஒதுக்கப்பட்ட மூலதனம் (மூலதனம் நிலுவையாக உள்ள ஒதுக்கம்)

40.2.1 இலங்கை அரசாங்கம் வங்கிக்கு மூலதனமாக ரூபா. 7,152 மில்லியனைச் செலுத்தி உள்ளது. இந்தத் தொகையானது தற்பொழுது வங்கியின் மூலதனக் கணக்கு நிலுவை ஒதுக்கீட்டுக் கணக்கில் இருக்கின்றது. ஒவ்வொன்றும் 50 ரூபா பெறுமதியுடைய 143,040,000 பங்குகளை அதிகாரமளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தின் அதிகரிப்பினைத் தொடர்ந்து விநியோகிப்பதற்கு வங்கி திட்டமிட்டு வருகின்றது.

40.2.2 செலுத்தப்பட்ட மூலதனத்தில் மேற்கொள்ளப்படும் அதிகரிப்பிற்கு வங்கி மக்கள் வங்கிச் சட்டத்தில் திருத்தமொன்று தேவைப்படுகின்றது மேலும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

40.2.3 இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சு வங்கிக்கு பின்வருமாறு மூலதனத்தினை வழங்கியுள்ளது. 2006, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இலங்கை மத்திய வங்கியின் ஆகக் குறைந்த மூலதனத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக முறையே 1 பில்லியன், 2 பில்லியன், 1.5 பில்லியன் ரூபா தொகைகளைக் கொண்ட தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

41. நியதிச்சட்ட ஒதுக்க நிதியம்

நியதிச்சட்ட ஒதுக்க நிதியமானது 1988 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறு பேணப்பட்டு வருகின்றது. இதற்கமைய வரிவிதிப்பிற்கு பின்னர் ஆனால் பங்கிலாபம் பிரகடனப்படுத்துவதற்கு முன்னர் இலாபங்களில் இருந்து வங்கியானது வங்கியின் செலுத்தப்பட்ட மூலதனத்தின் 5%ற்கு குறையாத தொகையினை செலுத்தப்பட்ட மூலதனத்தின் 50%ற்கு சமனாக நிரந்தர ஒதுக்கம் வரும் வரையிலும் மேலும் நிரந்தர ஒதுக்கம் செலுத்தப்பட்ட மூலதனத்தின் 2%ற்கு குறையாமல் வரும் வரையிலும் நியதிச்சட்ட ஒதுக்க நிதியத்திற்கு மாற்ற வேண்டும்.

இதற்கமைய வங்கியானது நடப்பு வருடத்திற்காக 749 ரூபா மில்லியன் ரூபாவினை மாற்றியுள்ளது.

42. ஏனைய ஒதுக்கங்கள்

42.1 மீள் பெறுமதியாக்க ஒதுக்கம்

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச்சேவைச் சட்டத்தின் 19(7)ம் பிரிவிற்கு அமைவாக சபையின் அங்கீகாரத்திற்கு அமைய வங்கியின் சொத்துக்களின் மீள் பெறுமதி கணிப்பின் மீது இந்த ஒதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

42.2 முலதன ஒதுக்கம்

இந்த ஒதுக்கமானது 1987இல் உருவாக்கப்பட்டு 1998இல் அதிகரிக்கப்பட்டு இற்றைவரையில் மாற்றப்படவில்லை.

42.3 விசேட அபாயநேர்வு ஒதுக்கம்

மத்திய வங்கி பணிப்புரைக்கு அமைவாக அடிப்படைத் தரகர் முறைமையின் பாதுகாப்பு உறுதி மற்றும் நீடுறுதியினை மேம்படுத்துவதற்காகவும் முதன்மைத் தரகர் முலதனத் தளத்தினைக் கட்டியெழுப்புவதற்காகவும் முதன்மைத் தரகர் பிரிவின் இலாபத்தின் 25% விசேட அபாய நேர்வு ஒதுக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

2013 பெப்ரவரி 14 ஆம் திகதியிடப்பட்ட 08/11/011/0019/001 இலக்கமுடைய மத்தியவங்கி பணிப்புரைக்கு அமைவாக ஒதுக்கத்தினைப் பேணும் தேவைப்பாட்டில் இருந்து வங்கிக்கு விலக்களிக்கப்படுகின்றது. எனவே இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வருடத்தில் ஒதுக்கத்திற்கு மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

42.4 பொது ஒதுக்கம்

இந்த ஒதுக்கமானது 1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் 22(2)ம் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது. வழங்கப்பட்ட தொகுதிக்கடன்களின் விநியோகம் மற்றும் கொடுத்துத் தீர்த்தல்களுக்காகக் கிடைக்கக்கூடியதாக உள்ள திரட்டிய ஒதுக்கி வைக்கப்படாத தேக்கி வைக்கப்பட்டுள்ள இலாப நடவடிக்கைகள் இந்த ஒதுக்கம் பிரதிநிதித்துவம் செய்கின்றது. வருடத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு:

விடயம்	தொகை ரூபா. '000
தற்போதுள்ள தொகுதிக்கடன்களுக்கான ஒதுக்கத் தேவைப்பாடு	
தொகுதி 2	312,500
தொகுதி 3	625,000
தொகுதி 4	625,000
மொத்த ஒதுக்கம்	1,562,500
தொகுதிக்கடன்களை மீட்ட காரணத்தினால் ஒதுக்கலின் மறுதலை	
தொகுதி 1	(2,187,500)
அறவிடப்படவேண்டிய தேறிய ஒதுக்கம்/(மறுதலை)	(625,000)

42.5 விற்பனைக்கான ஒதுக்கம்

விற்பனைக்காக உள்ள நிதி முதலீடுகள் அந்த முதலீடுகளின் பதிவுகற்றப்படும் வரையில் அல்லது சந்தை விலைக் குறைவால் நட்டம் அடையும் வரையில் சந்தைப் பெறுமதியில் திரட்டிய தேறிய மாற்றத்தினை AFS ஒதுக்கம் கொண்டுள்ளது.

42.6 திறைசேரி/பங்கிலாபத்திற்கான விசேட அறவிடு

இலங்கை அரசாங்கத்திற்கும் மக்கள் வங்கிக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அமைவாக 219 மில்லியன் ரூபா கொடுப்பனவு செலுத்தப்பட்டது. வங்கியானது ஒரு பங்கிலாபமாக பொதுத் திறைசேரிக்கு மீள் நிர்மாண முறி வட்டியின் 25% இனை மீளச் செலுத்தத் தேவைப்படுத்தப்படுகின்றது. இந்த செலவு தொடர்பான மேலதிக விபரங்கள் குறிப்பு 21.1.1.Cல் உள்ளன.

நிதி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டவாறான இலங்கை அரசாங்கத்தின் திரட்டிய நிதியத்திற்கு செலுத்தப்பட்ட ஒரு விசேட பங்கிலாபம் விசேட அறவிட்டுக்கு ரூ. 8,000 மில்லியன் தொடர்புடையதாகும்.

43. தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்கள் மற்றும் ஏனைய ஒதுக்கல்களின் நடமாட்டம்

வங்கி	நியதிக்கட்ட ஒதுக்கல் ரூபா. '000	மீள் பெறுமதி கணிப்பு ஒதுக்கல் ரூபா. '000	முலதன ஒதுக்கல் ரூபா. '000	விசேட அபாயநேர்வு ஒதுக்கல் ரூபா. '000	பொது ஒதுக்கல் ரூபா. '000	ஷியாபார ஒதுக்கல் ரூபா. '000	விற்பனைக்கான ஒதுக்கல் ரூபா. '000	மொத்தம் ரூபா. '000
2015 ஜனவரி 1இல் உள்ளவாறான மீத	3,522,626	10,876,547	5,663	1,633,710	7,189,500	241,946	12,797,562	36,267,554
கிலாப வரி (குறிப்பு 43.1)	-	-	-	-	-	-	(2,770,120)	(2,770,120)
2015 ஜனவரி 1இல் உள்ளவாறான மீத	3,522,626	10,876,547	5,663	1,633,710	7,189,500	241,946	10,027,442	33,497,434
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-	-	-	12,597,842	12,597,842
AFS முதலீடுகளில் சந்தைப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள்	-	-	-	-	-	54,433	-	54,433
தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு	-	-	-	-	-	-	(635,394)	(635,394)
விற்பனை தீர்க்கப்பட்ட சொத்தின் மீதான மீள்பெறுமதி இலாபத்தின் மறுதலை	-	(30,048)	-	-	-	-	30,048	-
காலப்பகுதியின் போது ஒதுக்கலுக்கான மாற்றம்	629,892	-	-	-	1,875,000	-	(2,504,892)	-
திறைசேரி/பங்கிலாபங்களுக்கான விசேட அறவிடு (குறிப்பு 42.6)	-	-	-	-	-	-	(3,219,690)	(3,219,690)
விசேட ஓய்வூதியத் திட்டங்களின் மீது பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	-	-	-	-	-	(1,884)	(1,884)
2015 டிசம்பர் 31இல் உள்ளவாறான மீத	4,152,518	10,846,499	5,663	1,633,710	9,064,500	296,379	16,293,472	42,292,741
2016 டிசம்பர் 31இல் உள்ளவாறான மீத	4,152,518	10,846,499	5,663	1,633,710	9,064,500	296,379	16,293,472	42,292,741
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-	-	-	14,994,691	14,994,691
AFS முதலீடுகளில் சந்தைப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள்	-	-	-	-	-	(13,286)	-	(13,286)
AFS முதலீடுகளில் சந்தைப் பெறுமதியில் விற்பனைத்தீர்த்தலில் உள்ள மாற்றங்கள்	-	-	-	-	-	(9,315)	-	(9,315)
தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு	-	-	-	-	-	-	3,386,550	3,386,550
விற்பனைத்தீர்க்கப்பட்ட சொத்தின் மீதான மீள்பெறுமதி இலாபத்தின் மறுதலை	-	(3,295)	-	-	-	-	3,295	-
காலப்பகுதியின் போது தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்களுக்கு மாற்றப்பட்டவை (குறிப்பு 41, 42.4)	749,737	-	-	-	(625,000)	-	(124,737)	-
காலப்பகுதியின்போது தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்களுக்கு மாற்றம்	-	-	-	-	-	-	-	-
திறைசேரி/பங்கிலாபங்களுக்கான விசேட அறவிடு (குறிப்பு 42.6)	-	-	-	-	-	-	(8,219,690)	(8,219,690)
விசேட ஓய்வூதியத் திட்டங்களின் மீது பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	-	-	-	-	-	15,167	15,167
2016 டிசம்பர் 31 இல் உள்ளவாறான மீத	4,902,255	10,843,204	5,663	1,633,710	8,439,500	273,778	26,348,748	52,446,858

43. தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்களின் மற்றும் ஏனைய ஒதுக்கல்களில் உள்ள நடமாட்டம்

குழுவும்	நியதிச்சட்ட ஒதுக்கம்	மீள்பெறுமதி-யாக்கப்பட்ட ஒதுக்கம்	மூலதன ஒதுக்கம்	விசேட அபாயநேர்வு ஒதுக்கம்	பொது ஒதுக்கம்	காகப்பாய்ச்சல் ஒதுக்கல்	விற்பனை-காக கிடைக்கக் கூடிய ஒதுக்கம்	விற்பனைக்கான ஒதுக்கல்	மொத்தம்	நியதிச்சட்ட ஒதுக்கம்	மொத்தம்
	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000
2015 ஜனவரி 1இல் உள்ளவாறான மீதி	3,522,626	11,393,318	5,663	1,633,710	7,189,500	(15,797)	271,215	27,536,628	51,536,863	5,323,419	56,860,282
அதே இலாப வரி (குறிப்பு 43.1)								(3,413,319)	(3,413,319)	(214,400)	(3,627,719)
2015 ஜனவரி 1இல் உள்ளவாறான மீதி	3,522,626	11,393,318	5,663	1,633,710	7,189,500	(15,797)	271,215	24,123,309	48,123,543	5,109,019	53,232,563
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-	-	-	-	13,898,051	13,898,051	1,169,941	15,067,993
AFS முதலீட்டில் விற்பனைப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள்	-	-	-	-	-	-	162,726	-	162,726	36,120	198,846
தேறிய விசேட ஒய்வூதியத் திட்டக் கடப்பாடு	-	-	-	-	-	-	-	(635,377)	(635,377)	5	(635,372)
மீள் பெறுமதி கணித்தல் மிகை	-	504,430	-	-	-	-	-	-	504,430	168,144	672,574
விற்பனைக்கப்பட்ட சொத்தின் மீதான மீள் பெறுமதி கணிப்பீட்டு இலாபத்தின் மறுதலை	-	(30,048)	-	-	-	-	-	30,048	-	-	-
வருடத்தின் போது ஒதுக்கலுக்கு மாற்றப்பட்டது	629,892	-	-	-	1,875,000	-	-	(2,504,892)	-	-	-
வருடத்தின் போது தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்களுக்கு மாற்றப்பட்டது	-	-	-	-	-	-	-	-	-	-	-
திறைசேரி பங்கிலாபத்திற்கான அறவீடு	-	-	-	-	-	-	-	(3,219,690)	(3,219,690)	-	(3,219,690)
வருடத்தின் போது கொள்வனவு செய்யப்பட்டது	-	-	-	-	-	-	-	-	-	133,346	133,346
விசேட ஒய்வூதியத்திட்டங்களின் மீது பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	-	-	-	-	-	-	(1,935)	(1,935)	(18)	(1,953)
பெறுமதி நிதி சொத்துக்கள் மீதான இலாபங்கள் நடவடிக்கை	-	-	-	-	-	22,945	-	-	22,945	7,649	30,594
விநியோகிக்கப்பட்ட பங்கு	-	-	-	-	-	-	-	609,561	609,561	140,439	750,000
இணைக்கம்பனிகளின் நடவடிக்கை மீள் மாற்றுகை	-	-	-	-	-	-	-	51,758	51,758	-	51,758
பங்குலாப கொடுப்பனவு	-	-	-	-	-	-	-	0	0	(493,707)	(493,707)
ஏனைய பூரண வருமானங்கள் மீதான வரி	-	-	-	-	-	-	-	(141,241)	(141,241)	(47,080)	(188,321)
2015 டிசம்பர் 31 இல் உள்ளவாறான மீதி	4,152,518	11,867,700	5,663	1,633,710	9,064,500	7,149	433,941	32,209,592	59,374,772	6,223,858	65,598,631

	நியதிச்சட்ட ஒதுக்கம்	மீள்பெறுமதி- யாக்கப்பட்ட ஒதுக்கம்	முலதன ஒதுக்கம்	விசேட அபாயநேர்வு ஒதுக்கம்	பொது ஒதுக்கம்	காகப்பாய்ச்சல் ஒதுக்கம்	விற்பனைக்- காக கிடைக்கக் கூடிய ஒதுக்கம்	விற்பனைக்கான ஒதுக்கம்	மொத்தம்	நியதிச்சட்ட ஒதுக்கம்	மொத்தம்
	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000
2016 ஜனவரி 1இல்											
உள்ளவாறான மீதி	4,152,518	11,867,700	5,663	1,633,710	9,064,500	7,149	433,941	32,209,592	59,374,773	6,223,858	65,598,631
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-	-	-	-	16,721,972	16,721,972	1,233,956	17,955,928
AFS முதலீட்டில் விற்பனைப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள்	-	-	-	-	-	-	(128,446)	-	(128,446)	(38,583)	(167,029)
விற்பனைக்கப்பட்ட சொத்தின் மீள் பெறுமதி இலாபத்தின் மறுதலை	-	-	-	-	-	-	(9,315)	0	(9,315)	-	(9,315)
தேறிய விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடு	-	-	-	-	-	-	-	3,370,185	3,370,185	(7,837)	3,362,348
விற்பனைக்கப்பட்ட சொத்தின் மீதான மீள் பெறுமதி கணிப்பீட்டு இலாபத்தின் மறுதலை	-	(3,295)	-	-	-	-	-	3,295	-	-	-
மீள் பெறுமதி கணித்தல் மிகை	-	18,750	-	-	-	-	-	-	18,750	6,250	25,000
வருடத்தின் போது ஒதுக்கலுக்கு மாற்றப்பட்டது	749,737	-	-	-	(625,000)	-	-	(124,737)	-	-	-
வருடத்தின் போது தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்களுக்கு மாற்றப்பட்டது	-	-	-	-	-	-	-	-	-	-	-
திறைசேரி பங்கிலாபத்திற்கான அறவீடு (குறிப்பு 42.6)	-	-	-	-	-	-	-	(8,219,690)	(8,219,690)	-	(8,219,690)
உரித்தாண்மையில் ஏற்பட்ட மாற்றம் காரணமான நடமாட்டங்கள்	-	-	-	-	-	-	-	(781,872)	(781,872)	776,130	(5,742)
விசேட ஓய்வூதியத்திட்டங்களின் பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	-	-	-	-	-	-	20,393	20,393	1,742	22,135
மீள் பெறுமதி கணித்தல் மிகை மீது பிற்போடப்பட்ட வரிவிளைவு	-	-	-	-	-	-	-	-	-	-	0
பெறுதி நிதி சொத்துக்கள் மீதான இலாபங்கள் நடங்கள்	-	-	-	-	-	4,639	-	-	4,639	1,547	6,186
பங்கு விநியோக செலவு	-	-	-	-	-	-	-	-	-	(561,232)	(561,232)
இணைக் கம்பனிகளின் நட்டத்தினை மீள் மாற்றுகை	-	-	-	-	-	-	-	(13,018)	(13,018)	(4,339)	(17,357)
பங்குலாபக் கொடுப்பனவு	-	-	-	-	-	-	-	-	-	-	-
ஏனைய பூரண வருமானங்கள் மீதான வரி	-	-	-	-	-	-	-	(588)	(588)	(166)	(754)
2016 டிசம்பர் 31இல்											
உள்ளவாறான மீதி	4,902,255	11,883,155	5,663	1,633,710	8,439,500	11,788	296,180	43,185,533	70,357,783	7,631,325	77,989,109

43.1 அதி இலாப வரி

2015 ஓக்டோபர் 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டமூலத்தில் இருந்தான நிதிச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய குழுமமும் வங்கியும் முறையே 3.6 பில்லியன் மற்றும் 2.7 பில்லியன் ரூபா தொகையுடைய அதி இலாப வரிக்கு உட்படுகின்றன.

44. வருநிகழ்வு பொறுப்புக்களும் கடப்பாடுகளும்

சாதாரண அலுவல்களை வங்கி மேற்கொள்ளும் போது வங்கியானது பல்வேறு கடப்பாடுகளை வழங்குவதுடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு சட்டரீதியான பரிகாரங்களை வழங்குவதற்காக வருநிகழ்வுப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்கின்றது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவாக எவ்வித பாரிய இழப்புக்களும் எதிர்பார்க்கப்படவில்லை.

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
44.1 வருநிகழ்வுப் பொறுப்புக்கள்				
ஏற்றுக்கொள்ளுதல்	35,510,881	43,434,794	35,510,881	43,434,794
ஆவணக்கடன்	58,600,161	57,179,170	58,600,969	57,179,978
உத்தரவாதங்கள்	41,574,911	32,193,164	41,586,936	32,205,189
முன்னோக்கிய நாணய ஒப்பந்தங்கள்	14,997,818	11,145,916	14,997,818	11,145,916
	150,683,771	143,953,044	150,696,604	143,965,877
44.2 கடப்பாடுகள்				
விநியோகிக்கப்படாத மேலதிகப் பற்றுக்கள்	75,745,887	37,579,540	75,745,887	37,579,540
	75,745,887	37,579,540	75,745,887	37,579,540
மொத்த வருநிகழ்வுப் பொறுப்புக்களும் கடப்பாடுகளும்	226,429,659	181,532,584	226,442,491	181,545,416

44.3 ஏனைய மூலதனக் கடப்பாடுகள்

இந்த நிதிக்கூற்றுக்களில் ஒதுக்கல்கள் மேற்கொள்ளப்படாத, பணியாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மூலதனச் செலவுகள் பின்வருமாறு தொகையிடப்பட்டுள்ளன:

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
அங்கீகரித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டவை	871,783	2,940,620	1,294,619	3,668,014
அங்கீகரிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்காதவை	330,614	5,700	784,877	140,610
	1,202,397	2,946,320	2,079,496	3,808,624

44.4 வங்கியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடு

2010-2011 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீட்டு இலக்கம் ITA 13291100319V1 இனைக் கொண்ட ரூபா. 2,422,289,525 உம் 2011-2012 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீட்டு இலக்கம் ITA 14271100064V1 இனைக் கொண்ட ரூபா. 1,383,827,443 தொகையும் தற்போது நிலுவையாக இருக்கின்ற வருடத்திற்கான வரிகளாகும். எவ்வாறாயினும் குறிப்பிட்ட மதிப்பீடுகளுக்காக வங்கியானது உரிய முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வங்கியின் வரி மதியுரைஞர்கள் மேற்குறிப்பிடப்பட்ட மதிப்பீடுகள் வங்கியின் நிதிக்கூற்றுக்களில் எவ்விதமான பாரிய தாக்கங்களையும் கொண்டிராது எனும் கருத்தினைக் கொண்டுள்ளனர்.

44.5 குழுமத்தினுள் வங்கிக்கும் கம்பனிகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கை

சாதாரண வங்கி அலுவல்களின் போது வங்கியானது பல்வேறு வகையிலான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதிலே கடன் உடன்படிக்கைகளின் கீழ் கடனை செலுத்தத் தவறுகின்ற கடன்பெறுநர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன. குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கடன் பெற்றவர்கள் கோரிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி எடுத்துள்ளனர் அல்லது அச்சுறுத்தி உள்ளனர். புற சட்டத்தரணிகளின் மதிப்பீடு மற்றும் கலந்தாலோசிப்பின் அடிப்படையில் முகாமைத்துவத்தின் அபிப்பிராயத்தின் படி வங்கியானது தொழில் நியாயாதிக்க மன்றத்தில் உள்ள வழக்குகளிலும் வாதிட்டு வருகின்றது. புற சட்டத்தரணிகளின் மதிப்பீடு மற்றும் கலந்தாலோசிப்பின் அடிப்படையில் தற்போது வங்கிக்கும் குழுமத்திற்கும் எதிராக நிலுவையாக இருக்கின்ற சட்டநடவடிக்கைகள் வங்கியினதும் குழுமத்தினதும் எதிர்கால இயக்கங்களில் அல்லது அவற்றின் நிதி நிலைமைகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தாது என்கின்ற அபிப்பிராயத்தினை முகாமைத்துவம் கொண்டுள்ளது. வங்கிக்கு எதிரான மொத்த சட்ட நடவடிக்கையின் பெறுமதி சுமார் 9.14 பில்லியன் ஆகும். இவை தொடர்பான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

வலயம்	பிராந்தியம்	பெறுமதி
சட்டம்	சட்டத் திணைக்களம்	1,280,724,029
மேற்கு 1	மேற்கு வலயம் 1	92,212,786
	கம்பஹா	21,650,000
மத்தி	கண்டி	66,613,080
	மாத்தளை	665,000
கிழக்கு	அம்பாறை	1,000,000
	மட்டக்களப்பு	3,654,000
வட மத்தி	அநுராதபுரம்	10,500,000
தேற்கு	காலி	207,100,000
	அம்பாந்தோட்டை	-
	மாத்தளை	7,305,000
ஊவா	பதுளை	96,084,632
	மொனராகலை	2,500,000
வயம்ப	குருணாகல்	27,753,288
	புத்தளம்	12,895,100
சபரகமுவ	கேகாலை	59,500,000
	இரத்தினபுரி	3,500,000
மேற்கு 2	மேற்கு 2	2,000,000
	களுத்துறை	21,103,167
விசேட சொத்துக்கள் பிரிவு/ பெரு நிறுவன வங்கிச்சேவை பிரிவு		7,228,062,007
மொத்தம்		9,144,822,090

45. தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள்

நிதிக்கூற்றுக்களில் சீராக்கல்களைத் தேவைப்படுத்துகின்ற அல்லது வெளிக்கூறல்களை தேவைப்படுத்துகின்ற சூழ்நிலைகள் அறிக்கையிடும் திகதியில் இருந்து எழவில்லை.

46. தொடர்புடைய தரப்பினர் பற்றிய வெளிக்கூறல்கள்

இலங்கை கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக/LKAS 24 'தொடர்புடைய தரப்பினர் வெளிக்கூறல்கள்' - வங்கியானது அதன் சாதாரண அலுவல்களை மேற்கொள்கையில் தொடர்புடைய தரப்பினர் என வரையறுக்கப்பட்டுள்ள தரப்பினருடன் சகல வர்த்தக வீதங்களுடனும் தேவைக்கு அதிகமான நெருக்கம் இல்லாத மட்டத்திலே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளது. இவற்றிலே சகல பணியாளர்களுக்கும் சலுகை வீதங்களில் சமச்சீராகப் பிரயோகிக்கத்தக்கதான திட்டங்களின் கீழ் பிரதான முகாமைத்துவ ஆளணியினருக்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தவிர ஏனையவை அடங்குகின்றன. இந்தக் கொடுக்கல் வாங்கல்களுள் கடன் வழங்கும் நடவடிக்கைகள், வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல், ஐந்தொகைக்கு புறம்பான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய வங்கிச்சேவைகளையும் நிதிச்சேவைகளையும் வழங்குதல் ஆகியவை உள்ளடங்குகின்றன.

46.1 பெற்றோர் மற்றும் இறுதியான கட்டுப்பாட்டுத் தரப்பு

மக்கள் வங்கியானது அரசுக்கு சொந்தமான வங்கியாகும்.

46.2 பிரதான முகாமைத்துவ ஆளணியினரும் அவர்களின் நெருக்கமான குடும்ப உறுப்பினரும்

பிரதான முகாமைத்துவ ஆளணியினர் என்பது வங்கியின் செயற்பாடுகளைத் திட்டமிட்டு, நெறிப்படுத்தி, கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்கின்ற அதிகாரம் கொண்ட நபர்களைக் குறிக்கின்றது. இவ்வாறான பிரதான முகாமைத்துவ நபர்களுள் தலைவர், நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அல்லாத பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் வங்கியின் பெரு நிறுவன முகாமையாளர் ஆகியோர் அடங்குகின்றனர். தனி நபர் ஒருவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் என்போரில் அந்த நபரின் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களில் செல்வாக்கு செலுத்தலாம் அல்லது செல்வாக்கு செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவோர் ஆவர். இவர்களுள் தனி நபரின் குடும்பப் பங்காளர் மற்றும் பிள்ளைகள் ஆகியோர் அடங்குகின்றனர். தனிநபரின் பிள்ளைகளின் குடும்பப் பங்காளரும் மேலும் தனிநபரில் தங்கியுள்ளோரும் அல்லது தனிநபரின் குடும்பப் பங்காளரும் இதில் அடங்குவர்.

46.2.1 முகாமைத்துவ ஆளணியினரின் நடட்டடி

டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கானது	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
குறுகிய தவணை ஊழியர் நலன்கள்	71,580	59,824
தொழிலுக்குப் பின்னரான ஓய்வூதியம்	—	—
முடிவுறுத்தல் நலன்கள்	—	—
பகிர்வு அடிப்படையிலான கொடுப்பனவுகள்	—	—
ஏனைய நீண்டகால நலன்கள்	1,057	—

46.2.2 பிரதான முகாமைத்துவ ஆளணியினருடனும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடனுமான கொடுக்கல் வாங்கல்கள்

டிசம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கானது	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
a. வருமானக்கூற்றில் உள்ள விடயங்கள்		
வட்டி வருமானம்	145	169
வட்டிச் செலவு	641	1,802

டிசம்பர் 31இல் உள்ளவாறானது	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
b. நிதிநிலைக் கூற்றில் உள்ள விடயங்கள்		
வதிவிட அடக்குகள்	—	—
கடன் அட்டைகள்	979	268
காசு எல்லைக் கடன்கள்	700	1,452
வைப்புக்கள்	6,200	50,547
உத்தரவாதங்கள்	—	—

46.3 குழும நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

குழும நிறுவனங்களுடன் வங்கியின் துணைக் கம்பனிகளும் இணைக் கம்பனிகளும் உள்ளடங்குகின்றன.

46.3.1 வங்கியின் துணைக் கம்பனிகள், உபதுணைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள்

வருடத்தின் போதான கொடுக்கல் வாங்கல்களின் போது ஏற்படும் வருமானம் மற்றும் செலவுகளின் கூட்டு மொத்தம் சம்பந்தப்பட்ட தொடர்புடைய தரப்பினருக்கு சேரவேண்டிய மற்றும் அவர்களிடம் இருந்து வரவேண்டிய தொகை மற்றும் வருட முடிவின் போதான ஐந்தொகை சாராக் கொடுக்கல் வாங்கல்களின் மொத்த ஒப்பந்தத் தொகை ஆகியவை கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன:

டிசம்பர் 31 முடிவடைந்த வருடத்திற்கானவை	வங்கியின் துணைக் கம்பனிகள்		வங்கியின் துணை துணை கம்பனிகள்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
a. வருமானக்கூற்றில் உள்ள விடயங்கள்				
வட்டி வருமானம்	1,069,174	334,949	323	250
வட்டிச் செலவு	412,882	282,932	37,540	17,893
பங்கிலாப வருமானம்	1,512,109	1,540,621	—	—
ஏனைய வருமானம்	154,200	32,832	287,694	306,373
ஏனைய செலவுகள்	1,088	5,847	102,079	127,850

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	வங்கியின் மூலக் கம்பளிகள்		வங்கியின் மூலக் கம்பளிகள்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
b. நிதிநிலைக்கூற்றில் உள்ள விடங்கள்				
சொத்துக்கள்				
முதலீடுகள்	1,325,766	1,475,766	—	—
கடன்கள்	9,614,090	6,747,758	—	—
மேலதிகப் பற்றுக்கள்	1,582,555	460,432	74,244	77,895
சொத்துக்களை ஆதாரமாகக் கொண்ட பிணையங்கள்	1,691,604	1,052,000	—	—
ஏனைய வரவேண்டியவைகள்	2,472	4,004	177,751	171,853
	14,216,487	9,739,960	251,995	249,748
பொறுப்புகள்				
வைப்புகள்	2,716,014	2,060,165	287,236	836,091
மீள் கொள்வனவு உடன்படிக்கைகளின் கீழ் விற்கப்பட்ட பிணையங்கள்	5,758,139	3,548,213	101,511	762,134
ஏனைய செலுத்தப்படவேண்டியவைகள்	25,068	49,965	102,583	608,684
	8,499,221	5,658,343	491,330	2,206,909
c. ஐந்தொகை சாரா விடயங்கள்				
உத்தரவாதங்கள்	32,600	32,600	—	—

குறிப்பு:

பீபிள்ஸ் சீசிங் புரொப்பர்டி டிவலப்மன்ட் லிமிட்டெட் இனால் கையாளப்படுகின்ற எட்டு கட்டிடங்களின் நிர்மாணக் கருத்திட்டத்தின் காரணமாக வங்கியானது 2016ஆம் ஆண்டின் போது 627.4 மில்லியன் தொகையினை செலுத்தியுள்ளது.

46.4 இலங்கை அரசாங்கம் மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை அரசாங்கம் மற்றும் அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளுடன் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் கீழே வழங்கப்பட்டன:

டிசெம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கானது	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
a. வருமானக் கூற்றில் உள்ள விடயங்கள்		
வட்டி வருமானம்	24,787,413	28,098,736
ஏனைய வருமானம்	567,434	682,987
வட்டிச் செலவுகள்	2,882,189	2,170,665

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
b. நதி நிலைக்கூற்றில் உள்ள விடயங்கள்		
சொத்துக்கள்		
கடன்கள்	294,920,331	298,484,183
மேலதிகப் பற்றுக்கள்	26,032,546	57,795,209
உண்டியல்கள்	386,000	605,813
	321,338,877	356,885,205
பொறுப்புகள்		
வைப்புக்கள் - கேள்வி	21,043,539	20,826,045
– சேமிப்பு	1,163,572	1,381,955
– காலம்	63,577,652	29,000,759
	85,784,763	51,208,759
C. உரிமை முதலில் ஏற்பட்ட மாற்றங்களில் உள்ள விடயங்கள்		
இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பங்கிலாபங்கள்	219,690	219,690
திறைசேரி/பங்கிலாபத்திற்கான விசேட அறவீடு	8,000,000	3,000,000
d. ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட விடயங்கள்		
ஏற்றுக்கொள்ளல்	32,041,603	40,475,644
ஆவணக்கடன்	42,341,843	39,868,527
உத்தரவாதங்கள்	1,072,434	1,536,672
	75,455,880	81,880,843

46.5 வாங்கி ஊழியருக்கான தொழிலுக்குப் பின்னரான ஓய்வூதியத் திட்டங்களுக்கான கொடுக்கல் வாங்கல்கள்

வங்கியின் ஊழியர்களுக்காக தொழிலுக்கு பின்னரான ஓய்வூதியத் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களும் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகளும்:

டிசெம்பர் 31இல் முடிவடைந்த வருடத்திற்கானது	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
a. வருமானக்கூற்றில் உள்ள விடயங்கள்		
வட்டிச் செலவு	4,070,018	3,715,109
வழங்கப்பட்ட பங்களிப்புகள்	1,758,315	1,476,772

டிசெம்பர் 31இல் உள்ளவாறானது	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
b. நதிநிலைக் கூற்றில் உள்ள விடயங்கள்		
பொறுப்புகள்		
வைப்புக்கள்	6,264,394	1,855,611
மீள் கொள்வனவு உடன்படிக்கையின் கீழ் விற்கப்பட்ட பிணையங்கள்	25,969,695	27,483,865
துணைநிலைத் தவணைக் கடன்கள்	12,531,728	15,032,542

47. நிதிச்சாதனங்களின் சந்தைப் பெறுமதி

சந்தைப் பெறுமதியில் பதியப்பட்ட நிதிச்சாதனங்கள்

பெறுமதி கணித்தல் உத்திகளைப் பயன்படுத்திச் சந்தைப் பெறுமதியில் பதியப்படுகின்ற நிதிச்சாதனங்களுக்கான சந்தைப் பெறுமதிகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பதைப் பின்வருபவை விபரிக்கின்றன. சாதனங்களை மதிப்பீடு செய்கையில் சந்தைப் பங்குபெற்றுனர் ஒருவர் மேற்கொள்ளக்கூடிய ஊகங்களின் வங்கியின் மதிப்பீட்டினை இது உள்ளடக்குகின்றது.

பெறுமதிகள்

சந்தை அவதானிக்கத்தக்க உள்ளீடுகளுடன் பெறுமதி கணித்தல் உத்தியினைப் பயன்படுத்திப் பெறுமதி கணிக்கப்படும் பெறுமதி உற்பத்திகள் பிரதானமாக நாணய கொடுத்துமாறல்களும் முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்களும் ஆகும். மிகப் பொதுவாகப் பிரயோகிக்கப்படும் பெறுமதி கணித்தல் உத்திகளுள் நடைமுறைப் பெறுமதிக் கணக்கீடுகளைப் பயன்படுத்த மேற்கொள்ளப்படும் முன்னோக்கிய விலைகுறித்தல் மற்றும் கொடுத்துமாறல் மாதிரிகள் அடங்குகின்றன. இந்தமாதிரிகள் எதிர்த் தரப்பினரின் கடன் தரம், வெளிநாட்டு நாணய உடன் வீதங்கள் மற்றும் முன்னோக்கிய வீதங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்ளீடுகளை உள்ளடக்குகின்றன.

நிதிச்சாதனங்கள் - விற்பனைக்கானவை

விலைகுறித்தல் மாதிரிகளை அல்லது பெறுமதி கணித்தல் உத்திகளைப் பயன்படுத்திப் பெறுமதி கணிக்கப்படும் விற்பனைக்கான நிதிச்சொத்துக்கள் அடிப்படையில் விலைகுறிக்கப்படாத உரிமை முதல்களைக் கொண்டுள்ளன. இந்தச் சொத்துக்கள் அவதானிக்கத்தக்க தரவுகளைப் பயன்படுத்தும் மாதிரிகளைப் பயன்படுத்தி பெறுமதி கணிக்கப்படுகின்றன. மாதிரிகளுக்கான அவதானிக்கப்படாத உள்ளீடுகள் முதலீடு செய்வரின் எதிர்கால நிதிச்செயலாற்றுகை தொடர்பான ஊகங்களையும் அதன் அபாய நேர்வுத் தோற்றப்பாட்டினையும் பொருளாதார ஊகங்களையும் உள்ளடக்குகின்றன.

விற்பனைக்காக வைத்திருக்கப்படும் ஏனைய நிதிச்சொத்துக்கள்

ஏனைய விற்பனைக்கான ஒரே விதமான சொத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் கிடைக்கக்கூடிய செயற்படுசந்தைகளில் உள்ள விலைகுறிக்கப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி விலைகுறிக்கப்படுகின்றது.

சந்தைப் பெறுமதியினையும் சந்தைப் பெறுமதி தர அடுக்கினையும் தீர்மானித்தல்

வங்கியானது பெறுமதி கணித்தல் உத்திகளின் மூலம் நிதிச்சாதனங்களின் சந்தைப் பெறுமதியினைத் தீர்மானித்து வெளிக்கூறுவதற்காக பின்வரும் தர அடுக்குகளைப் பயன்படுத்துகின்றது:

தரம்1: ஒரே விதமான சொத்துக்களுக்கு அல்லது பொறுப்புக்களுக்காக செயற்படு சந்தைகளில் உள்ள விலைகுறிக்கப்பட்ட விலைகள் (சீராக்கப்படாதவை).

தரம்2: பதியப்பட்ட சந்தைப் பெறுமதி மீது கணிசமான விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய உள்ளீடுகள் அனைத்தையும் கொண்ட உத்திகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ அவதானிக்கத்தக்கவையாகும்

தரம் 3: அவதானிக்கத்தக்க சந்தைத் தரவுகளை அடிப்படையாக கொண்டிராத பதியப்பட்ட சந்தைப் பெறுமதி மீது கணிசமான விளைவுகளைக் கொண்டுள்ள உள்ளீடுகளைப் பயன்படுத்தும் உத்திகள்

பின்வரும் அட்டவணையானது சந்தைப் பெறுமதித் தர அடுக்கினால் சந்தைப் பெறுமதியில் பெறப்பட்ட நிதிச்சாதனங்களில் பகுப்பாய்வினைக் காட்டுகின்றது.:

2016 டிசெம்பர் 31	வங்கி				குடியும்			
	தரம் 1 ரூபா. '000	தரம் 2 ரூபா. '000	தரம் 3 ரூபா. '000	மொத்தம் ரூபா. '000	தரம் 1 ரூபா. '000	தரம் 2 ரூபா. '000	தரம் 3 ரூபா. '000	மொத்தம் ரூபா. '000
நிதிச்சொத்துக்கள்								
பெறுமதி நிதிச்சாதனங்கள்								
முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள்		15,056		15,056		21,196		21,196
விற்பனைக்காக வைத்திருக்கும் ஏனைய திறைசேரி உண்டியல்களும் முறிகளும்	44,183,629		44,183,629	44,183,629				44,183,629
விலைகுறிக்கப்பட்ட - உரிமைமுதல் பிணையங்கள்	850,579		850,579	850,579	1,391,111			1,391,111
- கடன் பிணையங்கள்	1,704,407		1,704,407	1,704,407	1,704,407			1,704,407
நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி		176,696		176,696		176,696		176,696
விற்பனைக்கான நிதிச்சாதனங்கள்								
திறைசேரி உண்டியல்களும் முறிகளும்					1,398,730			1,398,730
விலைகுறிக்கப்படாத உரிமைமுதல் பிணையங்கள்			529,125	529,125			731,484	731,484
நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி						131,378		131,378
கடன் பிணையங்கள்	996,714		996,714	996,714	996,714			996,714
	47,735,329	191,752	529,125	48,456,206	49,674,591	329,270	731,484	50,735,345
நதிப்பொறுப்புகள்								
பெறுமதி நிதிச் சாதனங்கள்								
முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள்		72,182		72,182		72,182		72,182

31 டிசம்பர் 2016	வங்கி				குழுமம்			
	தரம் 1 ரூபா. '000	தரம் 2 ரூபா. '000	தரம் 3 ரூபா. '000	மொத்தம் ரூபா. '000	தரம் 1 ரூபா. '000	தரம் 2 ரூபா. '000	தரம் 3 ரூபா. '000	மொத்தம் ரூபா. '000
நீதிச் சொத்துக்கள்								
பெறுதி நிதிச்சாதனங்கள்								
முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள்		4,109		4,109		24,853		24,853
விற்பனைக்காக வைத்திருக்கும் ஏனைய நிதிச்சொத்துக்கள்								
திறைசேரி உண்டியல்களும் முறிகளும்	91,259,390			91,259,390	91,259,390			91,259,390
விலைகுறிக்கப்பட்ட - உரிமை முதல் பிணையங்கள்	1,214,660			1,214,660	1,787,249			1,787,249
- கடன் பிணையங்கள்	746,999			746,999	746,999			746,999
நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி		179,713		179,713		179,713		179,713
விற்பனைக்கான நிதிச்சாதனங்கள்								
திறைசேரி உண்டியல்களும் முறிகளும்								
					1,232,078			1,232,078
விலை குறிக்கப்படாத உரிமைமுதல் பிணையங்கள்			525,122	525,122			818,311	818,311
நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சி		2,009,315		2,009,315		2,612,110		2,612,110
கடன் பிணையங்கள்	999,310			999,310	999,310			999,310
	94,220,359	2,193,137	525,122	96,938,618	96,025,026	2,816,676	818,311	99,660,013
நீதிப்பொறுப்புகள்								
பெறுதி நிதிச் சாதனங்கள்								
முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள்		112,149		112,149		112,149		112,149

பின்வரும் அட்டவணையானது சந்தைப் பெறுமதியில் பதியப்பட்டு தரம் 3 நிதிச்சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் ஆரம்ப மற்றும் முடிவுத் தொகைகளின் கணக்கிணக்கத்தினைக் காட்டுகின்றது.

2016 டிசம்பர் 31	வங்கி					குழுமம்				
	2016 ஜனவரி 1இல் உள்ளவாறு ரூபா. '000	(கீழ்ப்புகள்) இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்பட்டவை ரூபா. '000	மொத்த இலாபம்/ நட்டங்கள்) OCI இல் பதியப்பட்டவை ரூபா. '000	கொள்வனவு/ (விற்பனைகள்) ரூபா. '000	2016 டிசம்பர் 31இல் உள்ளவாறு ரூபா. '000	2016 ஜனவரி 1இல் உள்ளவாறு ரூபா. '000	மொத்த இலாபம்/ (கீழ்ப்புகள்) இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்பட்டவை ரூபா. '000	மொத்த இலாபம்/ நட்டங்கள்) OCI இல் பதியப்பட்டவை ரூபா. '000	கொள்வனவு/ (விற்பனைகள்) ரூபா. '000	2016 டிசம்பர் 1இல் உள்ளவாறு ரூபா. '000
நீதிச்சொத்துக்கள்										
விற்பனைக்கான நீதி முதலீடுகள்										
விலை குறிக்கப்படாத	525,122	-	4,003	-	529,125	818,311	-	(97,591)	10,764	731,484
உரிமைமுதல் பிணையங்கள்	525,122	-	4,003	-	529,125	818,311	-	(97,591)	10,764	731,484
நீதிப் பொறுப்புகள்	-	-	-	-	-	-	-	-	-	-
மொத்த தரம்										
3 நிதிப் பொறுப்புகள்	-	-	-	-	-	-	-	-	-	-
தேறிய மொத்த தரம் 3 நிதி சொத்துக்கள்/ (பொறுப்புகள்)	525,122	-	4,003	-	529,125	818,311	-	(97,591)	10,764	731,484

2015 டிசெம்பர் 31	வாங்கி				குடியம்					
	2015 ஜனவரி 1இல் உள்ளவாறு	(இழப்புகள்) இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்பட்டவை	மொத்த இலாபம்/ நட்டங்கள்/ OCI இல் பதியப்பட்டவை	கொள்வனவு/ (விற்பனைகள்)	2015 டிசெம்பர் 31இல் உள்ளவாறு	2015 ஜனவரி 1இல் உள்ளவாறு	மொத்த இலாபம்/ (இழப்புகள்) இலாபம் அல்லது நட்டத்தில் பதியப்பட்டவை	மொத்த இலாபம்/ நட்டங்கள்/ OCI இல் பதியப்பட்டவை	கொள்வனவு/ (விற்பனைகள்)	2015 டிசெம்பர் 1இல் உள்ளவாறு
	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000
நதிச் சொத்துக்கள்										
விற்பனைக்கான நதி முதலீடுகள்										
விலை குறிக்கப்படாத உரிமை முதல் பிணையங்கள்	480,003	-	45,119	-	525,122	639,088	-	161,311	17,912	818,311
மொத்த தரம்	480,003	-	45,119	-	525,122	639,088	-	161,311	17,912	818,311
3 நிதிச்சொத்துக்கள்										
நிதிப் பொறுப்புகள்	-	-	-	-	-	-	-	-	-	-
மொத்த தரம்	-	-	-	-	-	-	-	-	-	-
3 நிதிப்பொறுப்புகள்										
தேறிய மொத்த தரம் 3 நிதி சொத்துக்கள்/(பொறுப்புகள்)	480,003	-	45,119	-	525,122	639,088	-	161,311	17,912	818,311

கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ளவை அவற்றின் சந்தைப் பெறுமதியில் நிதிக்கூற்றுக்களில் கொண்டுவரப்படாத வங்கியின் நிதிச்சாதனங்களின் புத்தகப் பெறுமதியின் சந்தைப் பெறுமதியின் வகுப்பு ரீதியாக ஒப்பிடப்பட்டவையாகும்.

	வாங்கி				குடியம்			
	2016		2015		2016		2015	
	புத்தகப் பெறுமதி ரூபா. '000	சந்தைப் பெறுமதி ரூபா. '000	புத்தகப் பெறுமதி ரூபா. '000	சந்தைப் பெறுமதி ரூபா. '000	புத்தகப் பெறுமதி ரூபா. '000	சந்தைப் பெறுமதி ரூபா. '000	புத்தகப் பெறுமதி ரூபா. '000	சந்தைப் பெறுமதி ரூபா. '000
நதிச் சொத்துக்கள்								
காசம் காசுக்குச் சமமானவைகளும்	64,008,639	64,008,639	27,963,708	27,963,708	67,695,584	67,695,584	30,692,205	30,692,205
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	63,049,516	63,049,516	42,947,711	42,947,711	63,049,516	63,049,516	42,947,711	42,947,711
வங்கியின் நிமிஷங்கள்	32,772,978	32,772,978	8,097,147	8,097,147	32,772,978	32,772,978	8,097,147	8,097,147
கடன்களும் வங்கிக்கு வரவேண்டியவைகளும்	71,528,031	71,528,031	114,606,980	114,606,980	72,205,378	72,205,378	115,519,933	115,519,933
ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் வரவேண்டியவைகளும்	890,528,101	890,131,993	768,514,659	770,950,189	1,013,921,293	1,010,121,909	869,780,503	874,139,280
நிதி முதலீடு - முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை	96,171,734	88,900,668	86,604,889	83,331,585	101,069,681	93,818,878	91,089,198	87,816,475
நதிப் பொறுப்புகள்								
வங்கிக்கு சேரவேண்டியவை	106,924,276	106,924,276	143,923,634	143,923,634	130,112,246	129,475,241	162,687,453	162,539,358
ஏனைய வாடிக்கையாளர்களுக்கு சே.வே	1,077,812,127	1,077,362,605	899,237,879	899,461,817	1,119,753,182	1,118,407,461	932,905,835	933,053,769
ஏனைய கடன்பெற்றுகள்	27,184,535	27,184,535	48,159,101	48,159,101	42,296,376	42,296,376	63,107,816	63,107,816
துணைநிலை தவணைக் கடன்கள்	12,531,728	12,531,728	15,032,542	15,032,542	36,525,796	36,525,796	30,907,240	30,907,240

சந்தைப் பெறுமதியில் கொண்டுவரப்படாத நதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் சந்தைப் பெறுமதி

நிதிக்கூற்றுக்களில் ஏற்கனவே சந்தைப் பெறுமதியில் பதியப்படாத நிதிச்சாதனங்களுக்கான சந்தைப் பெறுமதியினைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட முறையியல்களையும் ஊகங்களையும் பின்வருவன விபரிக்கின்றன.

சந்தைப் பெறுமதியானது புத்தகப் பெறுமதியினை அண்ணளவாக்குகின்ற சொத்துக்கள்

குறுகிய தவணை முதிர்ச்சியைக் கொண்டுள்ள நிதிச்சொத்துக்கள் மற்றும் நிதிப் பொறுப்புகளுக்கான அவற்றின் புத்தகப் பெறுமதியானது அவற்றின் சந்தைப் பெறுமதிகளுக்கு அண்ணளவானவை என ஊகிக்கப்படுகின்றது. இந்த ஊகமானது கேள்வி வைப்புகள், அழைப்பு வைப்புகள், மற்றும் சேமிப்பு வைப்புகள் ஆகியவற்றுக்கு தனித்துவமான முதிர்ச்சியின்றிப் பிரயோகிக்கப்படுகின்றன.

நிலையான வீதிநதிச் சாதனங்கள்

நிலையான வட்டி வீதிநதினை கொண்ட கடன்களும் முற்கொடுப்பனவுகளும் அறிக்கையிடல் காலப்பகுதி முடிவில்தோது சந்தை வீதங்களைப் பயன்படுத்தி பெறுமதி கணிக்கப்பட்டதுடன் ஏனைய மாறுகின்ற வட்டியினைக் கொண்டுள்ள கடன்கள் அவற்றின் புத்தகப் பெறுமதிக்குச் சமமான சந்தைப் பெறுமதியினைக் கொண்டுள்ளவையாகக் கருதப்பட்டன. மறுதலையாக ஒரு வருடத்திற்கு மேற்பட்ட அசலான காலப்பகுதியினையும் முதிர்ச்சியில் வட்டி செலுத்தப்படுகின்றதுமான நிலையான வைப்புகளுக்கு அறிக்கையிடல் காலப்பகுதியின் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நடைமுறைச் சந்தை வீதங்களைப் பயன்படுத்தி கழிவு வழங்கப்பட்டன.

48. பிரிவு ரீதியான நிதி அறிக்கையிடல்

	வங்கிச் சேவை		குத்தகை		போக்குவரத்துக்கள்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
வட்டி	108,787,090	91,988,391	9,434,887	6,415,476	459	462
நாணய பரிமாற்றம்	2,572,743	3,050,646	-	-	-	-
குத்தகை	-	-	11,149,370	11,744,354	-	-
பங்குவிற்பனை/பங்கிலாபம்	147,580	178,410	47,837	40,643	-	-
தரகுகளும் கட்டணங்களும்	3,948,052	3,712,146	414,561	324,051	-	-
ஏனையவை	3,868,040	2,693,224	3,991,218	3,505,461	47,966	42,244
புற வாடிக்கையாளரிடமிருந்தான						
மொத்த வருமானம்	119,323,505	101,622,817	25,037,873	22,029,985	48,425	42,706
பிரிவுகளுக்கிடையிலான வருமானம்						
வட்டி	1,183,166	415,154	416,190	293,298	3,420	2,376
தரகுகளும் கட்டணங்களும்	-	-	219,837	193,256	-	-
பங்குவிற்பனை/பங்கிலாபம்	1,481,120	1,481,121	-	-	-	-
ஏனையவை	126,569	129,871	119,598	142,242	-	-
ஒதுக்கப்படாத வருமானம்	-	-	-	-	-	-
மொத்த வருமானம்	122,114,360	103,648,963	25,793,498	22,658,781	51,845	45,082
பிரிவு ரீதியான விளைவு	20,813,661	19,519,520	6,262,990	6,836,061	14,795	12,365
ஒதுக்கப்படாத செலவுகள்	-	-	-	-	-	-
இணைக்கம்பனிகளிடமிருந்தான வருமானம்	-	-	-	-	-	-
வருமானவரிச் செலவுகள்	(5,818,969)	(6,921,678)	(1,703,580)	(2,129,573)	(1,412)	(1,924)
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-	-	-
கட்டுப்படுத்தாத உரிமைப் பங்கு	-	-	-	-	-	-
வங்கியில் உரிமை முதல் வைத்திருப்போருக்கான இலாபம்	-	-	-	-	-	-
வருடத்திற்கான இலாபம்	-	-	-	-	-	-
ஏனைய பூரணமான வருமானம் - வரியிலிருந்து தேறியவை	-	-	-	-	-	-
மொத்த பூரண வருமானம்	-	-	-	-	-	-
கட்டுப்படுத்தாத உரிமைப் பங்கு	-	-	-	-	-	-
வங்கியில் உரிமைமுதல் வைத்திருப்போருக்கான இலாபம்	-	-	-	-	-	-
பிரிவுச் சொத்துக்கள்	1,302,048,447	1,176,595,163	159,241,009	129,209,259	114,426	107,103
இணைக்கம்பனிகளில் முதலீடு	-	-	-	-	-	-
மொத்த சொத்துக்கள்	1,302,048,447	1,176,595,163	159,241,009	129,209,259	114,426	107,103
பிரிவு ரீதியான பொறுப்புக்கள்	1,242,399,591	1,127,100,422	132,318,929	104,714,808	44,446	48,457
மொத்த உரிமைமுதல் மற்றும் பொறுப்புக்கள்	1,302,048,447	1,176,595,163	159,241,009	129,290,259	114,426	107,103

நதி		அகற்றல்கள்		குழுமம்	
2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
353,235	129,497	(1,618,530)	(704,981)	116,957,141	97,828,845
-	-	-	-	2,572,743	3,050,646
-	-	(1,088)	(5,847)	11,148,282	11,738,507
-	-	-	-	195,417	219,053
2,440	1,210	(219,837)	(193,256)	4,145,216	3,844,151
884	4,590	(231,539)	(272,113)	7,676,570	5,973,406
356,559	135,297	(2,070,994)	(1,176,197)	142,695,368	122,654,608
-	-	-	-	1,602,776	710,828
-	-	-	-	219,837	193,256
-	-	-	-	1,481,120	1,481,121
-	-	-	-	246,167	272,113
-	-	(1,495,748)	(1,481,121)	(1,495,748)	(1,481,121)
356,559	135,297	(3,566,742)	(2,657,318)	144,749,519	123,830,806
(174,528)	(30,773)	-	-	26,916,918	26,337,173
-	-	-	-	(1,483,595)	(2,216,010)
-	-	-	-	-	-
46,568	-	-	-	(7,477,394)	(9,053,173)
-	-	-	-	17,955,929	15,067,991
-	-	-	-	(1,233,956)	(1,169,941)
-	-	-	-	16,721,972	13,898,050
-	-	-	-	17,955,928	15,067,991
-	-	-	-	3,238,571	76,368
-	-	-	-	21,194,499	15,144,359
-	-	-	-	(1,196,908)	(1,334,761)
-	-	-	-	19,997,591	13,809,598
3,499,015	3,655,522	(20,504,884)	(14,829,847)	1,444,398,017	1,294,737,201
-	-	-	-	-	-
3,499,015	3,655,522	(20,504,884)	(14,829,847)	1,444,398,017	1,294,737,201
3,046,643	3,082,113	(18,514,637)	(12,927,652)	1,359,206,909	1,221,936,572
3,499,015	3,655,522	(20,504,884)	(14,829,847)	1,444,398,017	1,294,737,201

49. நீதி அபாயநேர்வு முகாமைத்துவம்

அறிமுகம்

ஒரு நிதி இடைநிலை நிறுவனம் என்கின்ற ரீதியில் வங்கியானது அதன் நாளாந்த இயக்கங்களின் போது பரந்த வீச்சிலான அபாயநேர்வுகளுக்கு முகம் கொடுக்கின்றது. இந்த அபாயநேர்வுகளுக்கு முகம்கொடுத்தலை முனைப்புடன் அடையாளம் கண்டு முகாமைத்துவம் செய்வது பெறுமதிகளின் நீடுறுதியான உருவாக்கத்தினை உறுதிப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். வங்கி அபாயநேர்வுக்கு உட்படுகின்ற பிரதான விடயங்களாக கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் இயக்க ரீதியான அபாயத்தன்மை ஆகியவை காணப்படுகின்றன. அதிகரித்த அளவிற்கு இயங்குசக்தியும் போட்டித்தன்மையும் மிக்க இயங்குமூலம் நிலவுகின்ற காரணத்தினாலும் அபாயநேர்வுகளின் பரிணாமமும் முக்கியமான ஒழுங்குபடுத்தல்களின் மாற்றங்களும் நிலவுகின்ற காரணத்தினாலும் வங்கி முழுவதிலும் அபாயநேர்வு முகாமைத்துவத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கான தேவை காணப்படுகின்றது.

அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகம்

அபாயநேர்வுகளின் மேற்பார்வை, அபாயநேர்வுகளை எடுப்பதற்கான மட்டங்களைத் தீர்மானித்தல், அபாயநேர்வுக் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அபாயநேர்வு முகாமைத்துவம் மற்றும் செயல்விதிகளின் முகாமைத்துவத்தின் செயற்திறனை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உயர் பொறுப்பினைக் குழுமத்தின் பணிப்பாளர் சபை கொண்டுள்ளது. சபை ஒருங்கிணைக்கப்பட்ட அபாயநேர்வு முகாமைத்துவக் குழுவானது (BIRMC) சபை அதன் அபாயநேர்வு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதற்கு சபைக்கு உதவுவதுடன் அபாயநேர்வு ஆளுமைக் கட்டமைப்புக்களை அமுல்படுத்துதல், கொள்கைச் சட்டகங்களை அமுல்படுத்துதல், தராதரங்கள் மற்றும் செயல்முறைகளை அமுல்படுத்துதல் ஆகியவற்றின் போதுநிலை மற்றும் செயற்திறனை உறுதிப்படுத்துவதன் மூலம் சகல அபாயநேர்வு தொடர்பான அம்சங்களுக்கும் சுயாதீனமான மேற்பார்வையினை வழங்கி வருகின்றது. BIRMC க்கு மேலதிகமாக BECC (சபை நிறைவேற்றுக்கூடல் குழு), BAC (சபை கணக்காய்வுக்குழு) மற்றும் BIC (சபை முதலீட்டுக் குழு) ஆகியவையும் சபை அதன் அபாயநேர்வு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதற்கு உதவி வருகின்றன. நிறைவேற்று அதிகாரமட்டத்தில் ALCO (சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவக்குழு), ORMC (இயக்க அபாயநேர்வு முகாமைத்துவக்குழு) ஆகியவை வங்கியில் அபாயநேர்வு முகாமைத்துவச் செயல்முறையில் செயற்திறன்மிட அமுல்படுத்தலை உறுதிப்படுத்துவதில் இன்றியமையாத வகிபாத்திரத்தினை வகித்து வருகின்றன.

மக்கள் வங்கியின் குழு அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகமானது அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்வதற்கான

அடிப்படையினை உருவாக்குகின்றது. மேலும் குழுமத்தினைப் பாதிக்கக்கூடிய ஒட்டுமொத்த அபாயநேர்வுகளையும் அபாயநேர்வுப் பரிமாணங்களையும் அது நிர்ணயித்து அபாயநேர்வினை முகாமைத்துவம் செய்து மேற்பார்வை செய்வதற்கான பொறுப்பினை நிறைவேற்று அதிகாரிக்கும் சபைக்கும் ஒப்படைக்கின்றது. குழுமத்தின் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகமானது வளர்ச்சியினை உறுதிப்படுத்துவதற்காகவும் அபாயநேர்வுப் பரிசீலிப்புக்கள் உரிய முறையில் சமநிலைப்படுத்தப்பட்டு சந்தை நிலைமைகளிலும் குழுமத்தின் செயற்பாடுகளிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் பிரதிபலிக்கப்படுவதற்காக அபாயநேர்வு முகாமைத்துவக் கொள்கைகளும் முறைமைகளும் கிரமமாக மீளாய்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டகமானது மூன்று வரிசைகளிலான பாதுகாப்பு மாதிரிகளைக் கொண்டுள்ளது. இவை கடமைகளின் அடையாளப்படுத்தல்களையும் சாதாரியமான வேறுபடுத்தல்களையும் உறுதிப்படுத்துவதுடன் குழுமமானது அபாயநேர்வினை வெளிப்படையான முறையிலும் தராதரமான முறையிலும் முகாமைத்துவம் செய்வதற்கு அதனை இயலுமாக்கியுள்ளது.

நிறுவனம் எதிர்கொள்ளத் தயாராகவுள்ள அபாயநேர்வுகள்: குழுமம் எதிர்கொள்ளத் தயாராகவுள்ள அபாயநேர்வானது பணிப்பாளர் சபையினால் நிர்ணயிக்கப்பட்டு குழுமம் அதன் உடையமார்ச்சுக் குறிக்கோள்கள் மற்றும் நிதிக் குறிக்கோள்களை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சியிலே எதிர்கொள்ளத் தயாராகவுள்ள அபாயநேர்வின் வகை மற்றும் அளவு தெளிவாக எடுத்து விளக்கப்படுகின்றது. இது அனுமதிக்கப்படக்கூடிய எல்லை வடிவிலே வெளிப்படுத்தப்படுவதுடன் பரந்த வீச்சிலான மாறிகளினூடே அபாயநேர்வினைத் தூண்டக்கூடிய ஸ்தானங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

அபாயநேர்வு முகாமைத்துவப் பிரிவு

அபாயநேர்வு முகாமைத்துவப் பிரிவானது (RMU) வங்கியின் அபாயநேர்வு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கான ஒட்டுமொத்த நிறைவேற்றுப் பொறுப்பினைக் கொண்டுள்ளது. பிரதான அபாயநேர்வு அதிகாரி இதற்குத் தலைமை தாங்குவதுடன் (DGM அபாயநேர்வு முகாமைத்துவம்) வியாபார அலகுகளில் இருந்து இது சுயாதீனமாக இயங்கி வருவதுடன் இலாபம் மற்றும் கணபரிமாண இலக்குகளில் இருந்தும் சுயாதீனமாக இயங்கி வருகின்றது. RMU இன் கீழே கடன், சந்தை மற்றும் இயக்க அபாயநேர்வுகள் ஆகியவற்றினைக் கையாள்வதற்கான தனித்துவமான பொறுப்புக்களுடன் மூன்று வேறான அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.

கடன் அபாயநேர்வு

ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளை வாடிக்கையாளர்களும் எதிர் தரப்பினரும் பூர்த்தி செய்யத் தவறுகின்ற காரணத்தினால் ஏற்படுகின்ற சாத்தியமான நடடங்களை கடன் அபாயநேர்வு என வரையறுக்கப்படுகின்றது.

ஒரு நிதி நிறுவனம் என்கின்ற ரீதியில் இவை குழுமம் பிரதானமாக எதிர்நோக்குகின்ற அபாயநேர்வுகளாகும். இவை கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுப் பட்டியலில் இருந்தும் நிதி உத்தரவாதங்கள், நாணயக்கடிதம் மற்றும் வாடிக்கையாளர்களின் சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் விநியோகிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் உருவாகுகின்றன. கடன் அபாயநேர்வானது கடனைச் செலுத்தத் தவறுகின்றமையினால் ஏற்படுகின்ற அபாயநேர்வு எனும் வடிவத்தினையும் எதிர் தரப்பினரின் செறிவாக்கல் வடிவத்தினையும் வியாபாரத்தின் பிரிவு அல்லது புவியியல் ரீதியான பிராந்தியம் எனும் வடிவத்தினையும் எடுக்கலாம்.

சபை நிறைவேற்றுக் கடன் குழுவானது வங்கியின் கடன் அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகத்தினை அமுல்படுத்துவதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பினைக் கொண்டுள்ள வழிகாட்டல் குழுவாகச் செயல்படுகின்றது (BECC). அபாயநேர்வு முகாமைத்துவ திணைக்களத்தினால் செயற்படுகின்ற கடன் கட்டுப்பாட்டுத் திணைக்களமானது வியாபாரப் பிரிவுகளில் இருந்து சுயாதீனமாக இயங்கி வருவதுடன் வியாபாரப் பிரிவு மட்டத்தில் சகல கடன் அபாயநேர்வு முகாமைத்துவ முயற்சிகளையும் நடாத்தி வருகின்றது. கடன் அபாயநேர்வு முகாமைத்துவத்திற்கான அடிப்படைப் பொறுப்பு வியாபாரப் பிரிவுகளைச் சேர்ந்ததாகும். இவற்றிற்கு கடன் கட்டுப்பாட்டு திணைக்களம் சுயாதீனமான மீளாய்வுகளை வழங்கி உதவி வருகின்றது.

குழுமத்தின் கடன் கொள்கைகளின் பிரதான அம்சங்களுள் பல்வேறு மட்டங்களிலான பிரித்து வழங்கப்பட்ட அங்கீகார அதிகாரமும் நன்கு வரையறுக்கப்பட்ட கடன் தெரிவு அடிப்படையினை உள்ளடக்கிய பூரணமான கடன் மதிப்பீட்டுப் பொறிமுறையும் ஏனையவற்றின் மத்தியில் வரையறுக்கப்பட்ட அபாயநேர்வுக்கு நிறுவனம் முகங்கொடுக்கத் தயாராகவுள்ள அபாயநேர்வுகளுடன் பொருந்துகின்ற எல்லைகளும் உள்ளடங்குகின்றன. கடன் பெற்றவர்களின் மீள்கொடுப்பனவானது ஆற்றல் அடிப்படையில் மதிப்பிடப்படுவதுடன் கடன் பெறுவதற்கான தகைமையினை மதிப்பீடு செய்வதற்கு உள்ளிலையாக உருவாக்கப்பட்ட அபாயநேர்வு தரமில் புள்ளிவழங்கல் அட்டவணையில் ஒன்பது புள்ளி தரமீடும் அளவிடும் பயன்படுத்தப்படுகின்றது. பெருநிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாண்மை கடன் பெறுநர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக தனித்துவமான புள்ளிவழங்கல் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமுலில் உள்ள உள்ளினைக் கடன் தரமில் மாதிரிகள் பல்வேறு வகைகளிலான அபாயநேர்வுக் காரணிகளைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன் கடன் செலுத்தத் தவறுகின்ற சாத்தியத்தினை எதிர்வுகூறுவதற்கும் கடன் செலுத்தத் தவறுகின்றமையால் ஏற்படுகின்ற இழப்புகளை எதிர்வுகூறுவதற்கும் ஆற்றலினைக் கொண்டுள்ளன.

அழுத்தப் பரிசோதனை


i. செயலாக்கமுள்ள கடன்களில் அதிகரிப்பு NPL

அதிர்ச்சியின் அளவு	திருத்தப்பட்ட CAR	
	அடுக்கு I	அடுக்கு I + அடுக்கு II
5%	9.71%	12.01%
10%	9.63%	11.93%
20%	9.47%	11.77%


iii. ஈடுவைக்கப்பட்ட பிணையுறுதியின் பலவந்த விற்பனைப் பெறுமதியில் வீழ்ச்சி

அதிர்ச்சியின் அளவு	திருத்தப்பட்ட CAR	
	அடுக்கு I	அடுக்கு I + அடுக்கு II
5%	9.75%	12.04%
10%	9.70%	12.00%
15%	9.66%	11.95%

செயலாக்கமுற்ற கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பினால் CAR இல் ஏற்பட்ட விளைவு



ஈடுவைக்கப்பட்ட பிணையுறுதியின் FSV இல் ஏற்பட்ட வீழ்ச்சியின் CAR மீதான விளைவு




ii. NPL வகைகளில் ஏற்பட்ட பாதகமான பிரிவுகள்

NPL இன் பாதகமான பிரிவு	திருத்தப்பட்ட CAR	
	அடுக்கு I	அடுக்கு I + அடுக்கு II
50%	9.72%	12.02%
80%	9.68%	11.98%
100%	9.66%	11.96%


கடன் தரப் பகுப்பாய்வு

கடன் குறிகாட்டி	2014 %	2015 %	2016 %
செயலாக்கமுற்ற விகிதாசாரம் NPL கள்	3.20	2.45	1.95
நிலுவை விகிதாசாரம் %	19.59	10.5	9.78
ஒதுக்கீட்டு உள்ளடக்கம்	84.3	98.3	110.4
NPL களின் தொழிற்துறை சராசரி	4.2	3.2	2.7

NPL வகைகளில் ஏற்படும் பாதகமாக பிரிவுகள் CAR மீது ஏற்படுத்தும் விளைவு



% NPL மற்றும் நிலுவை விகிதாசாரங்களின் பகுப்பாய்வு



● செயலாக்கமற்ற விகிதாசாரம்
● நிலுவை விகிதாசாரம்

வைக்கப்பட்ட பிணையுறுதிகளும் ஏனைய கடன் அதிகரிப்புகளும்

பிணையுறுதிப் பெறுமதி கணித்தலுக்காக நாம் இறுக்கமான அணுகுமுறையினைக் கைக்கொண்டு வருகிறோம். பெறுமதி கணித்தல்கள் சந்தை நிலைகளைப் பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவை கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டு இற்றைப்படுத்தப்படுகின்றன. வங்கியானது சார்பளவில் பல்வகைமைமிகு பிணையுறுதித்தொகைகளைப் பேணி வருகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட சொத்து வகுப்பில் சாத்தியமான விலை வீழ்ச்சியின் தாக்கத்தினை அது கட்டுப்படுத்தி வருகின்றது.

கடன் அபாயநேர்வின் செறிவு

கடன் அபாயநேர்வுச் செறிவானது குறிப்பிட்ட துறை, உற்பத்தி, பிராந்தியம், வாடிக்கையாளர்/குழுமத்திற்கு உயர் கடன் வழங்கலினை மேற்கொள்வதால் ஏற்படுகின்றது. வங்கியானது அபாயநேர்வுக்கு முகம் கொடுக்கத் தயாராகவுள்ள நிலையானது குறிப்பிட்ட துறைகள் மற்றும் உற்பத்திகளுக்கான எல்லைகளை வரையறை செய்வதுடன் இவை அபாயநேர்வுத் திணைக்களம், BIRMC மற்றும் சபையினால் கிரமமான அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன. உருவாகி வரும் அபாயநேர்வுகள் மற்றும் இயங்குகுழுவின் உருவாக்கப்படுகின்ற வாய்ப்புகள் ஆகியவற்றின் குழமைவுக்கு அமைய எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டுத் திருத்தப்படுகின்றன.

கடன் செறிவு அபாயநேர்வு எல்லைகளுக்கு இயைபுறல்

	Q4 - 2016	H1 எல்லை
தனிப்பட்ட வாடிக்கையாளர் (இலங்கை அரசாங்கத்துடன்)	0.12	
தனிப்பட்ட வாடிக்கையாளர் (இலங்கை அரசாங்கத்துடன்)	0.05	0.15
தொழிற்துறை பிரிவு (இலங்கை அரசாங்கத்துடன்)	0.20	
தொழிற்துறை பிரிவு (இலங்கை அரசாங்கத்துடன்)	0.14	0.20

சந்தைவிலை குறைக்கப்பட்ட கடன்களும் முற்கொடுப்பனவுகளும் முதலீட்டுக் கடன் பிணையங்களும்

ஒவ்வொரு நிதிநிலைக் கூற்றின் திகதியின் போதும் வருமானக் கூற்றிலே சந்தை விலைக் குறைப்பினால் ஏற்படும் நட்டங்களைப் பதிவுசெய்வதற்காக வங்கியானது அதற்குத் தனிப்பட்ட ரீதியில் முக்கியமான கடன்களையும் வரவேண்டியவைகளையும் மீளாய்வு செய்கின்றது. குறிப்பாக சந்தை விலைக் குறைவு நட்டத்தினைத் தீர்மானிக்கும் போது எதிர்காலக் காலப்பாய்ச்சல்களின் தொகை மற்றும் காலப்பகுதியினை மதிப்பீடு செய்வதில் முகாமைத்துவத்தின் தீர்மானம் தேவைப்படுகின்றது. சந்தை விலைக் குறைவு நட்டமானது தனிப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தேவைப்படுத்தப்படாதபோது அவ்வாறான சகல தனிப்பட்ட ரீதியில் முக்கியமான கடன்களும் வரவேண்டியவைகளும் பின்பு கூட்டாகச் சொத்துக்களின் குழுக்களாக ஒரே விதமான அபாயநேர்வுப் பண்புகளைக் கொண்டுள்ள சொத்துக்களுடன் மதிப்பிடப்படுகின்றன. கூட்டு மதிப்பீடானது கடன் தொகுதிகளின் வரலாற்று ரீதியான செயலாற்றுகையினைக் கருத்திற் கொள்வதுடன் அபாயநேர்வுகளின் செறிவு மற்றும் பொருளாதாரத் தரவுகளின் விளைவுகள் மீதான தீர்மானங்களையும் கருத்திற் கொள்கின்றன. (கடன் உரித்தாண்மை வகைகள், நிலுவைகளின் மட்டங்கள், தொழிற்துறைகள் போன்றவை)

	2016 ரூப. '000	2015 ரூப. '000
தனிப்பட்ட ரீதியில் முக்கியமான சந்தை விலைக் குறைவு நட்டத்திற்கு உட்பட்ட கடன்கள்		
இலதாக்கப்பட்ட செலவு	61,578,045	56,942,293
நட்டத்திற்கான ஒதுக்கல்கள்	(43,589,172)	(42,741,371)
டிசம்பர் 31இல் உள்ளவாறான புத்தகத்தொகை	17,988,873	14,200,922
கூட்டாக மதிப்பிடப்பட்ட கடன்கள்		
கூட்டாக மதிப்பிடப்பட்ட கடன்கள் இலதாக்கப்பட்ட செலவு	889,245,904	772,291,678
சந்தை விலைக் குறைவு நட்டத்திற்கான ஒதுக்கல்கள்	(16,706,676)	(17,977,941)
டிசம்பர் 31இல் உள்ளவாறான புத்தகத்தொகை	872,539,228	754,313,737

தீர்வத்தன்மை அபாயநேர்வு

வங்கியின் ஒப்பந்த ரீதியான கடப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டிய சந்தர்ப்பத்திலே அவற்றினைப் பூர்த்தி செய்ய இயலாமல் இருக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்ற மூலதனத்தின் இழப்பு அத்துடன் அல்லது ஈட்டல்களின் இழப்பு ஆகியவற்றிற்கான சாத்தியமே தீர்வத்தன்மை அபாயநேர்வு ஆகும். வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு முதிர்ச்சி தோற்றப்பாட்டிற்கு இடையிலான உள்ளார்ந்த இந்தப் பொருந்தாத தன்மையே வங்கியினை தீர்வத்தன்மை அபாயநேர்விற்கு உட்படுத்துவதுடன் இவ்வாறான அபாயநேர்வுகளின் முகாமைத்துவமானது வங்கியின் இயக்கங்களுக்கு இன்றியமையாத கூறாக இருக்கின்றது.

வங்கியானது பாய்ச்சல் மற்றும் இருப்பு என்கின்ற இரட்டை அணுகுமுறைகள் மூலமாக திரவத்தன்மையினை அளக்கின்றது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு காலப்பகுதிகளில் நிகழுகின்ற உட்பாய்ச்சல்கள் மற்றும் வெளிப்பாய்ச்சல்களுக்கிடையிலான பொருந்தாத தன்மையினை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக பாய்ச்சல் முறையானது திரவத்தன்மையினை அளக்கின்றது. இருப்பு முறையானது கடன்களுக்கும் வைப்புகளுக்கும்மிடையிலான விகிதாசாரம், கடப்பாடுகள் விகிதாசாரம் (பயன்படுத்தப்படாத மேலதிகப்பற்றுக்களின் பகுதி). பயன்படுத்தப்படாத வங்கிக்கிடையிலான தொடர்புகள்) நியதிச்சட்டத் திரவச்சொத்து விகிதாசாரம் மற்றும் திரட்டிய பொருந்தாதன்மை போன்ற பிரதான விகிதாசாரங்களின் தொகுதிகளைப் பயன்படுத்தி அளக்கின்றது.

எஞ்சியிருக்கின்ற ஒப்பந்த ரீதியான முதிர்ச்சியின் மூலமான நதிச்சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் பகுப்பாய்வு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சித் தோற்றப்பாடு (ரூபா. '000) 2016 டிசெம்பர் 31இல் உள்ளவாறானது

	1 - 3 மாதங்கள்	3 - 12 மாதங்கள்	1 - 3 வருடங்கள்	3 - 5 வருடங்கள்	5 வயதிற்கு மேல்	மொத்தம்	
						2016	2015
சொத்துக்கள்							
காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	64,008,639	-	-	-	-	64,008,639	31,164,235
மத்தியவங்கியுடனான மீதிகள்	18,340,380	21,975,095	7,562,901	7,125,655	8,045,486	63,049,516	42,947,711
வங்கியுடனான நியமனங்கள்	32,772,978	-	-	-	-	32,772,978	8,097,147
வங்கியுடனான பெறுதிகள்	15,057	-	-	-	-	15,057	4,109
விற்பனைக்காக வைத்திருக்கும் ஏனைய நிதிச்சொத்துக்கள்	29,534,617	17,380,694	-	-	-	46,915,311	93,400,763
கடன்களும் வங்கிகளுக்கு வரவேண்டியவைகளும்	12,638,762	19,177,281	7,555,529	6,975,298	25,181,160	71,528,031	111,406,452
ஏனைய வாடிக்கையாளர் களுக்கான கடன்களும் வரவேண்டியவைகளும்	157,353,321	238,758,256	94,066,767	86,842,867	313,506,890	890,528,101	768,514,659
விற்பனைக்கான நிதி முதலீடுகள்	1,525,839	-	-	-	-	1,525,839	3,533,745
முதிர்ச்சிக்காக வைத்திருக்கும் நிதி முதலீடுகள்	38,174,562	9,640,898	27,843,044	13,190,230	7,323,000	96,171,734	86,604,889
துணைக் கம்பனிகளில் முதலீடுகள்	-	-	-	-	1,325,766	1,325,766	1,475,766
இணைக்கம்பனிகளில் முதலீடுகள்	-	-	-	-	-	-	-
நன்மதிப்பு மற்றும் புலப்படாசொத்து	-	-	-	-	110,514	110,514	126,889
சொத்து, ஆலை மற்றும் உபகரணம்	-	-	-	-	17,224,026	17,224,026	16,303,749
முதலீட்டுச் சொத்துக்கள்	-	-	-	-	184,006	184,006	185,712
முன்கொடுப்பனவு குத்தகைகள்	-	-	-	-	512,184	512,184	536,321
பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்கள்	-	-	-	-	-	-	-
ஏனைய சொத்துக்கள்	9,992,868	1,750,937	1,922,917	1,862,131	647,891	16,176,745	12,293,016
மொத்த சொத்துக்கள் 2016	364,357,024	308,683,162	138,951,158	115,996,182	374,060,922	1,302,048,447	
மொத்த சொத்துக்கள் 2015	324,597,604	266,586,507	163,751,945	146,407,585	275,251,523		1,176,595,164

	1 - 3 மாதங்கள்	3 - 12 மாதங்கள்	1 - 3 வருடங்கள்	3 - 5 வருடங்கள்	5 வயதிற்கு மேல்	மொத்தம்	
						2016	2015
பொறுப்புகள்							
வங்கிகளுக்கு சேரவேண்டியவை	85,550,955	21,373,321	-	-	-	106,924,276	143,923,634
வங்கிகளுடனான பெறுதிகள்	72,181	-	-	-	-	72,181	112,149
ஏனைய வாடிக்கையாளருக்கு சேரவேண்டியவை	304,565,956	351,141,312	108,350,130	102,250,071	211,504,658	1,077,812,127	899,237,880
ஏனைய கடன்கள்	21,750,560	5,433,974	-	-	-	27,184,535	48,159,100
விநியோகிக்கப்பட்ட கடன் பிணையங்கள்	-	-	-	-	-	-	-
நடைமுறை வரிப்பொறுப்புகள்	2,432,266	-	-	-	-	2,432,266	3,845,472
பிற்போடப்பட்ட வரிப்பொறுப்புகள்	-	-	-	-	63,479	63,479	361,106
ஏனைய ஒதுக்கல்கள்	-	-	-	-	-	-	-
ஏனைய பொறுப்புகள்	8,402,984	6,159,032	477,254	339,728	-	15,378,998	16,428,542
துணைக் கம்பனிகளுக்கு சேரவேண்டியவைகள்	-	-	-	-	-	-	-
துணைநிலைத் தவணைக்கடன்கள்	-	2,500,894	5,002,486	5,028,348	-	12,531,728	15,032,542
விலைகுறிக்கப்பட்ட மூலதனம்	-	-	-	-	7,201,998	7,201,998	7,201,998
நியதிச்சட்ட ஒதுக்க நிதியம்	-	-	-	-	4,902,255	4,902,255	4,152,518
ஏனைய ஒதுக்கம்	-	-	-	-	21,195,855	21,195,855	21,846,751
தேக்கிவைக்கப்பட்ட ஈட்டல்கள்	-	-	-	-	26,348,748	26,348,748	16,293,473
மொத்தப் பொறுப்புகள் 2016	422,774,903	386,608,533	113,829,871	107,618,146	271,216,994	1,302,048,447	
மொத்தப் பொறுப்புகள் 2015	397,223,718	344,880,406	99,398,822	94,426,986	242,573,145		1,176,595,162
தேறியவை 2016	(58,417,879)	(77,925,371)	25,121,287	8,378,035	102,843,928		
தேறியவை 2015	(72,626,114)	(78,293,899)	64,353,123	51,980,599	32,678,378		
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புகள் 2016	364,357,024	308,683,162	138,951,158	115,996,182	374,060,922	1,302,048,447	
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புகள் 2015	324,597,604	266,586,507	163,751,945	146,407,585	275,251,523		1,176,595,162
திரட்டிய இடைவெளி	(58,417,879)	(77,925,371)	25,121,287	8,378,035	102,843,928		
திரட்டிய பொறுப்புகள்	364,357,024	446,454,568	585,405,726	701,401,907	1,075,462,829		
திரட்டிய பொறுப்புகளின் % ஆக திரட்டிய இடைவெளி	-16%	-17%	4%	1%	10%		
முதிர்ச்சி இடைவெளி எல்லைகள்	-40%	25%	10%	10%	0%		

திரவத்தன்மை தாக்கம் - திரவத்தன்மை பொறுப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி (இலங்கை ரூபா)

DBU	31.12.2016 உள்ளவாறானது	காட்சிநிலை 1	காட்சிநிலை 2	காட்சிநிலை 3
தாக்கத்தின் அளவு		5%	10%	15%
திரவச் சொத்துக்கள் (ரூ. மில்லியன்)	229,148	229,148	229,148	229,148
மொத்த பொறுப்புகள் (ரூ. மில்லியன்)	1,054,427	1,054,427	1,054,427	1,054,427
பொறுப்புகளில் ஏற்பட்ட வீழ்ச்சி (ரூ. மில்லியன்)		52,721	105,443	158,164
திருத்தப்பட்ட திரவப் பொறுப்புகள் (ரூ. மில்லியன்)		1,001,706	948,984	896,263
திருத்தப்பட்ட திரவச் சொத்துக்கள் (ரூ. மில்லியன்)		176,427	123,705	70,984
திரவச்சொத்து விகிதாசாரம் தாக்கத்தின் பின்னர்	21.73%	17.61%	13.04%	7.92%

திரவத்தன்மை தாக்கம் - திரவப் பொறுப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி (USD)

OSBU	31.12.2016 உள்ளவாறுனது	காட்சிநிலை 1	காட்சிநிலை 2	காட்சிநிலை 3
தாக்கத்தின் அளவு		5%	10%	15%
திரவச் சொத்துக்கள் (US \$ '000)	202,041	202,041	202,041	202,041
மொத்த பொறுப்புகள் (US \$ '000)	899,586	899,586	899,586	899,586
பொறுப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி (US \$ '000)		44,979	89,959	134,938
திருத்தப்பட்ட திரவப் பொறுப்புகள் (US \$ '000)		854,606	809,627	764,648
திருத்தப்பட்ட திரவச் சொத்துக்கள் (US \$ '000)		157,062	112,082	67,103
திரவச்சொத்து விகிதாசாரம் தாக்கத்தின் பின்னர்	22.46%	18.38%	13.84%	8.78%


நதிச் சொத்துக்கள் மற்றும் நதிப்பொறுப்புகளின் முதிர்ச்சிப் பகுப்பாய்வு

மாற்றப்படும் முலதனம் மற்றும் சீல்லறைப்பணம் மீளப்பெறுதல் அழுத்தப் பரிசோதனை

	1மாதத்திற்கு மேல்	1 – 3 மாதம்	3 – 6 மாதம்	6 – 9 மாதம்	9 – 12 மாதம்	1 – 3 வருடம்	3 – 5 வருடம்	வயதிற்கு மேல்
எல்லை	-20%	-40%	-50%	-50%	-25%	-10%	-10%	0%
அழுத்தத்துக்கு உட்படாதவை	30%	3%	-1%	-14%	-17%	-9%	-8%	0%
காட்சிநிலை I	-14%	-26%	-22%	-18%	-19%	-11%	-10%	0%
காட்சிநிலை II	-17%	-27%	-23%	-18%	-19%	-11%	-10%	0%
காட்சிநிலை III	-24%	-31%	-25%	-20%	-20%	-11%	-10%	0%

ஒரு மாதம் வரையிலான கால இடைவெளி வரையில் அடிக்கடி

மாற்றப்படும் முலதனம்/சீல்லறை நதியங்களின் மீளப்பெறல் ஏற்படுத்தும் விளைவு



சந்தை அபாயநேர்வு

சந்தை அபாயநேர்வு என்பது ஈட்டல்களின், சந்தையின் அல்லது நிதிச்சாதனங்களின் எதிர்காலக் காசுப்பாய்ச்சல்களின் பட்டியலில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் ஏற்படும் சாத்தியமுள்ள இழப்புகள் ஆகும். இவை வட்டி வீதங்கள், பங்கு விலைகள், வெளிநாட்டு நாணயமாற்று வீதங்கள் மற்றும் முறிகள் மற்றும் பண்டங்களின் விலைகள் போன்ற சந்தை மாறிகளின் மோசமான நகர்வுகளினால் ஏற்படுகின்றன. சந்தை அபாயநேர்வுக்கு வங்கி முகங்கொடுப்பதற்கான பிரதான காரணம் வங்கியின் விற்பனைக்குரிய மற்றும் விற்பனைக்கு அல்லாத புத்தகங்களின் வட்டி வீத அபாயநேர்வு, அதன் சார்பளவில் முக்கியமான அடகுவைத்தல் பட்டியலில் இருந்து எழுகின்ற தங்க விலைகளுக்கு வங்கி உட்படுத்தல் ஆகியவை ஆகும்.

சபை மட்டத்தில், சந்தை அபாயநேர்வுக்கு உட்படுத்தல் BIRMC இனால் கண்காணிக்கப்படுகின்றது. BIRMC ஆனது வங்கியின் சந்தை அபாயநேர்வுச் சட்டகம், கொள்கைகள், வங்கியினால் அபாயநேர்வுக்கு முகங்கொடுக்கக்கூடிய எல்லைகள் பற்றி சபைக்கு பரிந்துரைகளையும் வழங்குகின்றது. நிறைவேற்று மட்டத்தில் சொத்துப் பொறுப்பு முகாமைத்துவக் குழுவானது (ALCO) சந்தை அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகத்தினை அமுல்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளதுடன் வங்கியின் சந்தை அபாயநேர்வுக்கு உட்படுத்தலானது வரையறுக்கப்பட்டுள்ள அபாயநேர்வு எடுக்கக்கூடிய எல்லைகளினுள் அமைந்துள்ளதென்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பினையும் கொண்டுள்ளது. வங்கியின் சந்தையின் அபாயநேர்வுகளை ஆளுகை செய்கின்ற கொள்கைகள் சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் கொள்கை, திறைசேரி முகாமைத்துவக் கொள்கை, வெளிநாட்டு நாணய அபாயநேர்வுக் கொள்கை மற்றும் அழுத்தப் பரிசோதனை மீதான கொள்கை ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. இந்த சட்டகங்கள் முறைகள், செயல்விதிகள், கருவிகள் மற்றும் உத்திகள் மீது சகல சந்தையுடன் தொடர்புடைய அபாய நேர்வுகளையும் அடையாளம் கண்டு, மதிப்பிட்டு, தனித்து, கண்காணித்து, அறிக்கையிடுவதற்காக கூட்டாக வழிகாட்டலினை வழங்கி வருகின்றன. இந்தக் கொள்கைகள் உருவாகிவரும் சந்தை அபாயநேர்வுகளின் சூழமைவில் கிரமமாக மீளாய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

வங்கியின் விற்பனைப் பட்டியலினுள் சந்தை அபாயநேர்விற்கு உட்படுத்தலினை அளவிட்டுக் கட்டுப்படுத்துவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் கருவி அபாயநேர்வின் பெறுமதி ஆகும் (VaR).

விற்பனைப் பட்டியல் ஒன்றின் (VaR) ஆனது மதிப்பிடப்பட்ட இழப்பாகும். இந்த இழப்பானது தனித்துவமான நிகழ்தகவுடன் மோசமான சந்தை நடமாட்டத்தில் இருந்து குறிப்பிட்ட காலப்பகுதியின் போது பட்டியல் மீது எழுகின்றது. வங்கியினால் பயன்படுத்தப்படுகின்ற (VaR) மாதிரியானது 99% நம்பிக்கை மட்டத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 10 நாள் வைத்திருக்கும் காலப்பகுதியையும் எடுக்கின்றது. பயன்படுத்தப்படுகின்ற (VaR) ஆனது வரலாற்று ரீதியான உருப்போலியினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வங்கியானது சந்தை அபாயநேர்வுகளுக்கு (VaR) எல்லைகளைப் பயன்படுத்துகின்றது. குறிப்பாக வெளிநாட்டு நாணயங்களுக்கும் வட்டி வீதங்களுக்கும் ஏனைய விலை அபாயநேர்வுகளுக்கும் எல்லைகளைப் பயன்படுத்துகின்றது. (VaR) எல்லைகளின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் BIRMC இனது மீளாய்வுக்கும் அங்கீகரிக்கப்பட்ட உட்படுகின்றது. (VaR) எல்லைகள் வியாபாரத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அபாயநேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தின் நெறிப்படுத்தலின் கீழ் குறைந்தது நாளாந்தம் திறைசேரி இடைநிலை அலுவலகத்தினால் (VaR) ஆனது (VaR) எல்லைகளுக்கு அளவிடப்பட்டு கண்காணிக்கப்படுகின்றது.

வட்டிவீத அபாயநேர்வு


வட்டிவீதங்களின் மாற்றங்கள் மற்றும் கடன் பரவுகை ஆகியவற்றுடன் ஒத்து பெறுமதிகள் கூடிக்குறைகின்ற சொத்துக்களுக்கு வங்கி உட்படுகின்ற காரணத்தினால் ஏற்படுகின்ற ஈட்டல்கள் மற்றும் மூலதனங்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான இழப்பினால் வட்டிவீத அபாயநேர்வு ஏற்படுகின்றது. வட்டிவீத அபாயநேர்வுக்கு வங்கி உட்படுகின்றதானது அதன் கடன் வழங்கும் தொகுதியினாலும் விற்பனைப் பிணையங்களினாலும் வைப்புப் பொறுப்புக்களினாலும் உருவாகுகின்றது.

வட்டிவீத அபாயநேர்வினை அளவிடுவதற்காக பயன்படுத்தப்படும் உத்திகளுள் காலஅளவு இடைவெளி பகுப்பாய்வு, மற்றும் அபாயநேர்வில் உள்ள ஈட்டல்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன. கால இடைவெளி மற்றும் வட்டிவீத அபாயநேர்விற்கான ஒட்டுமொத்த உட்படுகை ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதற்கான அவற்றின் முதிர்ச்சிக் காலத்தினை அடிப்படையாகக் கொண்டு விகிதக் கூருணர்வு மிகு சொத்துக்களும் பொறுப்புக்களும் காலப் பிரிவுகளுக்குள் திட்டமிடப்படுகின்றன.

வட்டிவீத அபாயநேர்வுக்கான அழுத்தப் பரிசோதனை

2016	திருத்தப்பட்ட CAR	
	அடுக்கு I	அடுக்கு I + அடுக்கு II
Q1	8.19%	10.82%
Q2	8.10%	10.71%
Q3	7.09%	9.54%
Q4	8.59%	10.89%

1% வட்டி அதிகர்ப்பு CAR மீது ஏற்படுத்தும் வீணைவு




வெளிநாட்டு நாணய அபாயநேர்வு

வெளிநாட்டு நாணய அபாயநேர்வு வெளிநாட்டு நாணய மாற்ற வீதங்களில் ஏற்படுகின்ற மோசமான ஏற்ற இறக்கங்களினால் ஈட்டல்கள்/ அல்லது மூலதனத்திற்கு ஏற்படுகின்ற சாத்தியமான தாக்கமாகும் (FOREX). வங்கிகள் FOREX அபாயநேர்வுக்கு உட்படுகின்றமையானது சொத்துக்களின் உரித்தானமையின் விற்பனையினாலும் வெளிநாட்டு நாணயங்களின் குறிக்கப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களை நடத்துகின்றமையினாலும் ஏற்படுகின்றது. உதாரணமாக ஏற்றுமதி இறக்குமதி கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பண அனுப்புகைகள்.

FOREX அபாயநேர்வுக்கு உட்படுகின்ற தொகுதிகளின் மீது வங்கியானது VaR கணக்கீடுகளையும் அழுத்தப் பரிசோதனைகளையும் மேற்கொள்கின்றது. வங்கியின் திறைசேரி முகாமைத்துவ முறைமையினாலும் (நிதிநிலையை அடிப்படையாகக் கொண்டது) Bloomberg முறைமையினாலும் சமர்ந்தரமான VaR கணக்கீடுகள் நிறைவேற்றப்படுகின்றன. வங்கியின் இலாபமீட்டும் தன்மை மற்றும் மூலதனப் போதுநிலை மட்டங்களில் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களை அளப்பதற்காக விகித அதிர்ச்சிகளை பிரயோகிப்பதன் மூலம் அழுத்தப் பரிசோதனை நிறைவேற்றப்படுகின்றது.

2016இல் உள்ள அபாய நேர்விஷுள்ள நாளாந்த பெறுமதி

US \$




1 ஜனவரி

31 மார்ச்

நாணயப் பரிமாற்றவீத அதிர்ச்சி அழுத்த யர்சோதனை

அதிர்ச்சியின் அளவு	திருத்தப்பட்ட CAR	
	அடுக்கு I	அடுக்கு I + அடுக்கு II
5%	9.78%	12.07%
10%	9.76%	12.06%
15%	9.75%	12.04%

நாணயப்பரிமாற்று வீதங்களில் ஏற்படும் மோசமான நகர்வுகள் ஊடாக மீது ஏற்படுத்தும் விளைவு




உரிமை முதல் அபாயநேர்வு

வங்கி வைத்திருக்கின்ற உரிமை முதல் முதலீடுகளின் பெறுமதிகளில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வு மாற்றங்களினால் வங்கி உரிமை முதல் அபாயநேர்வுக்கு உட்படுவது நிகழ்கின்றது. வங்கியானது விற்பனைக்காக வைத்திருக்கின்ற முதலீட்டுத் தொகுதியில் இருந்தே அடிப்படையில் வங்கியின் உரிமை முதல் அபாயநேர்வு ஏற்படுகின்றது. இதிலே வங்கி துணைக் கம்பனிகளில் வைத்திருக்கின்ற உபாயமார்க்க முதலீடுகள் விளக்கப்படுகின்றன.

சகல முதலீட்டுடன் கொள்கைகளை உருவாக்குவதற்கும் வங்கியின் முதலீட்டு அபாயநேர்வுகள் வங்கி எடுக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட அபாயநேர்வு மட்டங்களுக்கு ஒத்திசைவானதாக உள்ளது என்பதை முகாமைத்துவம் செய்வதற்கும் சபை முதலீட்டுக்குழு பொறுப்பினைக் கொண்டுள்ளது. சபை அங்கீகரித்த முதலீட்டு வங்கிச்சேவைக் கொள்கைக் கையேடானது உரிமைமுதல் அபாயநேர்வினையும் கனபரிமாணம் மற்றும் எல்லை நிறுத்த இழப்பு மட்டங்களின் நிறுத்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கான செயல்விதிகளையும் கருவிகளையும் உத்தி களையும் தெளிவாக எடுத்து விளக்குகின்றது.

அதிர்ச்சியின் அளவு	திருத்தப்பட்ட CAR	
	அடுக்கு I	அடுக்கு I + அடுக்கு II
5%	9.78%	12.08%
10%	9.77%	12.07%
20%	9.75%	12.05%

உரிமைமுதல் ஏற்படும் மோசமான நகர்வுகள் CAR மீது ஏற்படுத்தும் விளைவு



இயக்கரீதியான அபாயநேர்வு

இயக்க ரீதியான அபாயநேர்வு போதியதல்லாத அல்லது செயலிழந்த உள்ளிலைச் செயல்முறைகள், மக்கள் மற்றும் முறைமைகள் அல்லது புறநிலை நிகழ்வுகள் ஆகியவற்றினால் ஏற்படுகின்ற நேரடியான அல்லது மறைமுகமான இழப்பாகும். BASEL II வரைவிலக்கணங்களுக்கு அமைவாக இயக்கரீதியான அபாயநேர்வுகளுள் சட்டரீதியான அபாயநேர்வுகள் உள்ளடங்குகின்றன. ஆனால் இவை உபாயமார்க்கம் மற்றும் கீர்த்தி சார்ந்த அபாயநேர்வுகளை விளக்குகின்றன.

இயக்க ரீதியான அபாயநேர்வானது வங்கியின் இயற்கையான வியாபாரச் செயற்பாடுகளிலும் உற்பத்திகளிலும் செயல்முறைகளிலும் காணப்படுகின்றது. வங்கியின் இயக்க ரீதியான அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகமானது வெவ்வேறு வகையிலான இயற்கை ரீதியிலான அபாயநேர்வுக்கு உட்படுவதை முகாமைத்துவம் செய்வதற்கு அமுலில் இருக்கின்ற கொள்கைகள், கட்டமைப்புகள் மற்றும் செயல்விதிகளைத் தெளிவாக எடுத்து விளக்குகின்றது.

BIRMC இன் உதவியுடன் பணிப்பாளர் சபையானது கொள்கைகளை உருவாக்கி இயற்கை ரீதியான அபாயநேர்வு முகாமைத்துவச் சட்டகத்தின் உறுதிநிலையிலை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது. இழப்பு நிகழ்வுகள் பதியப்பட்டு அபாயநேர்வு முகாமைத்துவப் பிரிவின் மூலமாக அர்ப்பணிப்புமிட இயக்க ரீதியான அபாயநேர்வு முகாமைத்துவக் குழுவிற்கு கிரமமாக அறிக்கையிடப்படுகின்றது. இதேவேளை உள்ளிலைக் கணக்காப்பும் அமுலில் உள்ள இயக்க ரீதியான அபாயநேர்வு முகாமைத்துவ செயல்முறையின் திறன் பற்றி சபைக்கு உத்தரவாதத்தினை வழங்குகின்றது.

மூலதன முகாமைத்துவம்

மூலதன முகாமைத்துவச் சட்டகமானது மூலதனம் மீதான ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை பரிசீலித்து கருத்திற்கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதுடன் வங்கியின் எதிர்கால வளர்ச்சி அபிவிருத்திகள் மற்றும் நிதியிடல் தெரிவுகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.

மூலதனப்போதுநிலை விகிதாசாரமானது பாசல் II உடன்படிக்கையினை அடிப்படையாகக் கொண்ட இலங்கை மத்தியவங்கியின் பணிப்புரைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. மேலும் வங்கியானது மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் பிரதான மூலதனத்துடன் 5%ற்கு குறையாத மூலதனப் போதுநிலையினையும் மொத்த அபாயநேர்வுகள் மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் அடுக்கு 1 மற்றும் அடுக்கு 11 (குறைநிரப்பு மூலதனம் உள்ளடங்கலாக) குறைந்தது ஒட்டுமொத்தமாக 10% மூலதனப் போதுநிலையினையும் பேண வேண்டும்.

2015 டிசம்பர் 31இல் உள்ளவாறான மற்றும் 2016 டிசம்பர் 31 இல் உள்ளவாறான மூலதனம் மற்றும் விகிதங்களின் கணக்கீட்டு விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

மூலதனப் போதுநிலை

அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்களைக் கணக்கீடுதல்

ஐந்தொகைக்கு உட்படுத்தல்	வங்கி						குழுமம்			
	மிகுதி		அபாய நேர்வு மதிப்பீடு	அபாயநேர்வு மதிப்பீட்டு மீதி		மிகுதி		அபாய நேர்வு மதிப்பீடு	அபாயநேர்வு மதிப்பீட்டு மீதி	
	2016	2015		2016	2015	2016	2015		2016	2015
டிசம்பர் 31இல் உள்ளவாறு	ரூபா. '000	ரூபா. '000	%	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	ரூபா. '000	%	ரூபா. '000	ரூபா. '000
சொத்துக்கள்										
இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி மீதான கோரிக்கைகள்	231,026,166	219,495,737	0	-	-	237,322,843	227,073,856	0	-	-
வெளிநாட்டு தங்கம் மற்றும் அவற்றின் மத்திய வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	0-150	-	-	-	-	0-150	-	-
அரசு நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	54,122,141	64,674,803	20-150	54,122,141	64,674,803	54,122,141	64,674,803	20-150	54,122,141	64,674,803
அரசு நிறுவனங்கள் மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	0-150	-	-	-	-	0-150	-	-
வங்கிகள் மீதான கோரிக்கைகள்	60,499,642	37,226,258	20-150	16,206,123	12,678,030	63,869,916	39,069,414	20-150	17,141,125	13,046,661
நிதி நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	12,471,163	10,285,202	20-150	3,374,067	3,832,711	1,755,699	2,269,588	20-150	1,715,699	2,229,588
பெரு நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	73,845,280	44,731,140	20-150	63,962,678	42,242,704	73,845,280	44,731,140	20-150	63,962,678	42,242,704
சில்லறைக் கோரிக்கைகள்	278,731,664	181,115,899	75-100	219,337,089	167,099,753	413,446,229	282,381,746	75-100	354,051,654	268,365,600
வதிவிடச் சொத்துக்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள்	85,553,941	84,791,851	50-100	42,776,971	42,395,926	85,553,941	84,791,851	50-100	42,776,971	42,395,926
வர்த்தக ஆதனங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள்	-	-	100	-	-	-	-	100	-	-
செயலாக்கமற்ற சொத்துக்கள் (NPAs)	5,123,452	5,479,814	50-150	6,833,290	7,354,505	5,123,452	5,479,814	50-150	6,833,290	7,354,505
காக விடயங்கள்	35,216,706	21,872,683	0-20	340,888	145,706	35,736,229	22,758,024	0-20	340,888	145,706
சொத்து, காணி, உபகரணம்	17,920,219	17,025,783	100	17,928,696	17,025,783	24,137,157	23,418,025	100	24,137,157	23,418,025
ஏனைய சொத்துக்கள்	5,673,726	3,703,127	100	5,673,726	3,703,127	7,876,331	4,733,899	100	7,876,331	4,733,899
மொத்தம்	860,184,100	690,402,298		430,555,669	361,153,048	1,002,789,218	801,382,160		572,957,934	468,607,417

ஐந்தொகையில் இல்லாத உட்படுத்தல்	வங்கி					குழுமம்				
	மிகுதி		கடன்	கடனுக்கு சமமானவை		மிகுதி		கடன்	கடனுக்கு சமமானவை	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	மாற்றுக் காரணி (%)	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	மாற்றுக் காரணி (%)	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
சாதனங்கள்										
நேரடி கடன் பதிலீடுகள்	12,025,934	9,109,861	100	12,025,934	9,109,861	12,025,934	9,109,861	100	12,025,934	9,109,861
கொடுக்கல் வாங்களுடன் தொடர்புடைய வருநிகழ்வுகள்	26,379,227	18,936,531	50	13,189,614	9,468,266	26,379,227	18,936,531	50	13,189,614	9,468,266
குறுகிய தவணை சுயமாக தீர்வதன்மை அடையும்- விற்பனையுடன் தொடர்பு டைய வருநிகழ்வுகள்	58,851,071	74,395,196	20	11,770,214	14,879,039	58,851,071	74,395,196	20	11,770,214	14,879,039
கடன் அபாயநேர்வு தொடர்ந்தும் வங்கியுடன் இருக்க பயனாளி யிடம் இருந்து வங்கியானது மீள் நிதியிடலை கோரும் அதிகா ரத்துடன் விற்பனை மற்றும் மீள் கொள்வனவு உடன்படிக்கைகளும் சொத்து விற்பனையும்	-	-	100	-	-	-	-	100	-	-
பெறுமதி குறைத்து பதிகின்ற உடன்படிக்கையின் கீழான கடப்பாடு	-	-	50	-	-	-	-	50	-	-
ஒருவருடம் வரையிலான அல்லது நிபந்தனையின்றி எந்த நேரத்திலும் இரத்து செய்யப்படக்கூடிய அசலான முதிர்ச்சியுடனான ஏனைய கடப்பாடுகள்	18,690,495	6,597,534	0-20	3,738,099	1,319,507	18,690,495	6,597,534	0-20	3,738,099	1,319,507
ஒருவருடம் வரையிலான அசலான முதிர்ச்சியுடனான கடப்பாடுகள்	-	-	20	-	-	-	-	20	-	-
ஒரு வருடத்திற்கு மேற்பட்ட அசலான முதிர்ச்சியுடனான ஏனைய கடப்பாடுகள்	-	-	50	-	-	-	-	50	-	-
வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள்	15,283,877	6,897,760	0-5	305,678	137,955	15,283,877	6,897,760	0-5	305,678	137,955
வட்டிவீத ஒப்பந்தங்கள்			0-3					0-3		
மொத்தம்	131,230,604	115,936,882		41,029,539	34,914,628	131,230,604	115,936,882		41,029,539	34,914,628

மூலதனக் கணக்கீடு	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
அடுக்கு I: பிரதான மூலதனம்				
செலுத்தப்பட்ட சாதாரண பங்கு/பொதுவான இருப்பு/ஒதுக்கப்பட்ட மூலதனம்	7,201,998	7,201,998	7,201,998	7,201,998
நியதிச்சட்ட ஒதுக்க நிதியம்	4,902,253	4,152,518	4,902,253	4,152,518
தேக்கி வைக்கப்பட்ட இலாபங்கள்	29,058,070	22,404,508	46,002,961	37,635,137
பொது மற்றும் ஏனைய ஒதுக்கங்கள்	10,078,873	10,703,873	10,078,873	10,703,873
குறைந்த வட்டி			7,631,326	6,223,858
கழிவுகள்: அடுக்கு 1	858,937	882,178	814,312	717,122
தேரிய பிற்போடப்பட்ட வரிச்சொத்துக்கள்				
ஏனைய புலப்படாத சொத்துக்கள்	110,514	126,889	428,324	462,355
திரட்டப்படாத வங்கிச்சேவை மற்றும் நிதித்துணை நிறுவனக் கம்பனிகளில் உள்ள 50% முதலீடுகள்	660,408	660,408		
ஏனைய வங்கிகளின் மூலதனம் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள 50% மூலதனம்	88,015	94,881	375,988	254,767
மொத்த தகைமையுடைய பிரதான மூலதனம் (அடுக்கு I)	50,382,257	43,580,719	75,003,099	65,200,262
அடுக்கு II: குறைநிர்ப்பு மூலதனம்				
மீள்பெறுமதி கணிப்பு ஒதுக்கல்கள் (இலங்கை மத்தியவங்கியினால் அங்கீகரிக்கப்பட்டவாறாக)	5,179,916	5,179,916	5,179,916	5,179,916
பொதுவான ஒதுக்கல்கள்	6,433,369	5,524,594	7,075,574	6,252,700
அங்கீகரிக்கப்பட்ட துணைநிலை தவணைக்கடன்	960,000	1,940,000	960,000	1,940,000
கழிவுகள் - அடுக்கு II				
திரட்டப்படாத வங்கிச்சேவை மற்றும் நிதித்துணை நிறுவனக் கம்பனிகளில் உள்ள 50% முதலீடுகள்	660,408	660,408		
ஏனைய வங்கிகளின் மூலதனம் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள 50% மூலதனம்	88,018	94,881	375,988	254,767
மொத்த தகைமையுடைய பிரதான மூலதனம் (அடுக்கு II)	11,824,859	11,889,221	12,839,502	13,117,849
மொத்த மூலதன தளம்	62,207,116	55,469,940	87,842,601	78,318,111

விகிதாசாரங்களின் கணக்கீடு	வங்கி		குடியும்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
கடன் அபாயநேர்வுக்கான மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள்	430,547,192	361,153,048	572,957,933	468,607,417
சந்தை அபாயநேர்வுக்கான மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள்	9,058,972	10,016,183	9,669,792	10,362,889
இயக்க அபாயநேர்வுக்கான மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள்	75,063,357	70,798,307	94,398,530	87,887,959
மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள் (RWA)	514,669,521	441,967,537	677,026,255	566,858,265
பிரதான மூலதன விகிதாசாரம் - அடுக்கு I (ஆகக்குறைவான தேவைப்பாடு 5%)	9.8%	9.9%	11.08%	11.50%
பிரதான மூலதனம் மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள்	x 100			
மொத்த மூலதன விகிதாசாரம் (ஆகக்குறைவான தேவைப்பாடு 10%)	12.1%	12.6%	12.97%	13.82%
மொத்த மூலதனத் தளம் மொத்த அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள்	x 100			

குறிப்பு: மேற்குறிப்பிட்ட அறிக்கையானது இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட டீயளநட II வழிகாட்டிகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது.

50. சொத்து, ஆலை மற்றும் உபகரணத்தின் பெறுமதித் தீர்வு

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
குத்தகைச் சொத்துக்களின் இலதாக்கல்	955,723	847,134	1,192,618	1,125,098
முன் கொடுப்பனவுக் குத்தகைகளின் இலதாக்கல்	66,542	67,737	66,866	72,319
புலப்படாச் சொத்துக்களின் இலதாக்கல்	24,136	24,350	24,136	24,350
முதலீட்டுச் சொத்தின் இலதாக்கல்	34,186	30,867	49,508	45,325
முதலீட்டுச் சொத்துக்களின் பெறுமானத்தேய்வு	1,707	1,707	1,707	1,707
கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகளின் சந்தை விலைக் குறைவின் நட்டம்	1,246,748	3,739,914	692,083	3,768,281
ஏனைய சந்தை விலைக் குறைவு நட்டங்கள்	—	—	670,170	2,006,139
AFS சாதனங்களின் சந்தைப் பெறுமதி மீதான இலாபம்	(9,315)	—	(9,315)	—
நிலையான சொத்துக்களின் விற்பனை மீதான இலாபம்	(98,471)	(62,145)	(131,611)	(68,455)
பெறுதி நிதிச்சாதனங்களில் ஏற்படும் மாற்றங்கள்	(50,916)	112,896	(30,124)	(8,120)
விற்பனைப் பிணையங்களின் சந்தைப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள்	365,143	280,232	365,143	280,232
முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் மூலதனங்களின் பரிசுதிய இலதாக்கல்	288,849	289,381	288,849	289,381
	2,824,333	5,332,075	3,180,031	7,534,618

51. இயக்கச் சொத்துகளில் ஏற்படும் மாற்றங்கள்

	வங்கி		குழுமம்	
	2016 ரூபா. '000	2015 ரூபா. '000	2016 ரூபா. '000	2015 ரூபா. '000
பெறுதிநிதிச் சாதனங்களில் ஏற்படும் மாற்றங்கள்				
கடன் பிணையங்கள், திறைசேரி உண்டியல்கள், மற்றும் உரிமை முதல் பங்குகளில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு				
இலாபம் அல்லது நட்டத்தின் மூலம் சந்தைப் பெறுமதியில் வைத்திருக்கப்படுபவை	46,120,310	(33,792,529)	46,152,364	(33,940,396)
மத்திய வங்கியுடனான மீதியில் ஏற்படும் தேறிய அதிகரிப்பு	(20,101,805)	637,161	(20,101,805)	637,161
வங்கி நியமனங்களில் ஏற்படும் தேறிய அதிகரிப்பு	(24,675,831)	5,584,278	(24,675,831)	5,584,278
கடன்கள் மற்றும் வங்கிக்கு வரவேண்டியவைகளில் ஏற்படும் தேறிய அதிகரிப்பு	39,878,421	18,082,404	40,114,028	20,686,277
கடன்கள் மற்றும் வாடிக்கையாளருக்கு வரவேண்டியவைகளில் ஏற்படும் தேறிய அதிகரிப்பு	(123,260,188)	(145,045,512)	(144,832,872)	(149,554,464)
விற்பனைக்கான நிதி முதலீடுகளில் ஏற்படும் தேறிய அதிகரிப்பு/குறைவு	1,994,619	(91,543)	2,236,468	249,430
ஏனைய சொத்துக்களில் ஏற்படும் மாற்றம்	(3,883,726)	(1,722,610)	(4,931,985)	(3,233,868)
	(83,928,201)	(156,348,351)	(106,039,634)	(159,571,583)

52. இயக்கப் பொறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள்

	வங்கி		குழுமம்	
	2016 ஆபா. '000	2015 ஆபா. '000	2016 ஆபா. '000	2015 ஆபா. '000
வங்கிக்கு வரவேண்டியவைகளில் உள்ள மாற்றங்கள்	(36,999,355)	168,691	(32,565,210)	239,486
வங்கிகளிடமிருந்தான வைப்புக்கள், வாடிக்கையாளரிடமிருந்தான வைப்புக்கள் மற்றும் விநியோகிக்கப்பட்ட கடன் பிணையங்கள் ஆகியவைகளில் ஏற்பட்ட மாற்றம்	178,574,247	105,896,147	186,847,347	100,944,040
ஏனைய கடன்பெறல்களில் ஏற்பட்ட மாற்றங்கள்	(20,974,565)	34,716,204	(20,811,439)	31,716,610
ஏனைய ஒதுக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்	–	–	–	–
ஏனைய பொறுப்புக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்	525,345	(1,866,236)	1,849,368	99,563
துணைக் கம்பனிகளுக்குச் சேரவேண்டியவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்	–	–	–	–
மொத்தம்	121,125,671	138,914,805	135,320,066	132,999,699

ஏனைய தகவல்கள்

<u>வருமான கூற்று - அமெரிக்க \$</u>	234
<u>நதிக் கூற்றின் நிலவரம் - அமெரிக்க \$</u>	235
<u>செயலாற்றுகை செயற்பாடு 2007-2016</u>	236
<u>நீடுறுதித்தன்மை அறிக்கை மீதான புற உத்தரவாதம்</u>	238
<u>உலகளாவிய அறிக்கையிடல் முன்னெடுப்பு (GRI) 'அமைவான தெரிவு': இன்றியமையாத அம்சங்கள் (CORE)</u>	239
<u>நதி/வங்கிச்சேவை சொற்பத அகராத</u>	242

வருமான கூற்று - அமெரிக்க \$

	வங்கி			குழுமம்		
	2016 US \$ '000	2015 US \$ '000	மாற்றம் %	2016 US \$ '000	2015 US \$ '000	மாற்றம் %
முழு வருமானம்	812,787	718,686	13.1	963,445	858,624	12.2
வட்டி வருமானம்	731,956	641,284	14.1	863,331	765,224	12.8
வட்டிச் செலவு	(444,923)	(337,900)	31.7	(506,594)	(388,441)	30.4
தேரிய வட்டி வருமானம்	287,034	303,384	(5.4)	356,736	376,783	(5.3)
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	26,278	25,739	2.1	29,054	27,995	3.8
கட்டணம் மற்றும் தரகுச் செலவுகள்	(1,391)	(1,210)	14.9	(1,391)	(1,210)	14.9
தேரிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	24,888	24,530	1.5	27,663	26,785	3.3
தேரிய இலாபம்/நட்டம்விற்பனையிலிருந்து	18,744	21,354	(12.2)	18,648	21,357	(12.7)
ஏனைய இயக்க வருமானம் (தேறியவை)	35,809	30,309	18.1	52,413	44,049	19.0
மொத்த கியக்க வருமானம்	366,474	379,576	(3.5)	455,460	468,973	(2.9)
கடன் மற்றும் ஏனைய இழப்புக்களுக்கான சந்தை விலைக் குறைவு நட்டம்	(8,298)	(25,932)	(68.0)	(9,067)	(35,833)	(74.7)
தேரிய கியக்க வருமானம்	358,175	353,644	1.3	446,393	433,140	3.1
ஆளணிச் செலவுகள்	(116,316)	(118,266)	(1.6)	(134,964)	(132,059)	2.2
ஏனைய செலவுகள்	(67,180)	(59,474)	13.0	(101,223)	(89,653)	12.9
பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு முன்னரான கியக்க லாபம்/நட்டம் (VAT)	174,680	175,905	(0.7)	210,206	211,428	(0.6)
நிதிச்சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி	(36,145)	(40,559)	(10.9)	(40,923)	(44,175)	(7.4)
பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்கு பின்னரான கியக்க லாபம்/நட்டம் (VAT)	138,535	135,345	2.4	169,283	167,253	1.2
துணைக் கம்பனிகளின் லாபப் பங்கு	-	-	-	-	-	-
வரிக்கு முன்னரான லாபம் (நட்டம்)	138,535	135,345	2.4	169,283	167,253	1.2
வரிச்செலவுகள்	(38,731)	(47,994)	(19.3)	(49,769)	(62,773)	(20.7)
வருடத்திற்கான லாபம் (நட்டம்)	99,804	87,352	14.3	119,514	104,479	14.4
சேர்க்கப்பட வேண்டிய இலாபங்கள்:						
வங்கியின் உரிமை முதல் வைத்திருப்பு	99,804	87,352	14.3	111,301	96,367	15.5
கட்டுப்படுத்தாத உரிமைப் பங்குகள்	-	-	-	8,213	8,112	-
	99,804	87,352		119,514	104,479	

2016 டிசம்பர் 31இல் உள்ளவாறாக நாணய மாற்றுவிலை டொலர் ஒன்றிற்கு ரூபாய் 150.24 ஆகும் (2015 டிசம்பர் 31 இல் உள்ளவாறாக 144.22 ஆகும்)

முறையே 234 மற்றும் 235ஆம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ள வருமானக்கூற்று மற்றும் நிதிநிலைக்கூற்று ஆகியவை பங்குடைமையாளர்கள், முதலீட்டாளர்கள் வங்கியாளர்கள் மற்றும் நிதிக்கூற்றுக்களைப் பயன்படுத்தும் ஏனைய பாவனையாளர்கள் ஆகியோரின் சொளகரியத்திற்கானதாகும்.

நிதிக் கூற்றின் நிலவரம் – அமெரிக்க \$

	வங்கி			குழுமம்		
	2016 US \$ '000	2015 US \$ '000	மாற்றம் %	2016 US \$ '000	2015 US \$ '000	மாற்றம் %
சொத்துக்கள்						
காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	426,038	216,088	97.2	450,578	235,007	91.7
இலங்கை மத்திய வங்கியுடனான மிகுதிகள்	419,654	297,793	40.9	419,654	297,793	40.9
வங்கியின் நியமனங்கள்	218,135	56,144	288.5	218,135	56,144	288.5
பெறுதி நிதிச்சாதனங்கள்	100	28	251.8	141	172	(18.0)
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் ஏனைய நிதிச்சொத்துக்கள்	312,266	647,627	(51.8)	315,864	651,597	(51.5)
கடன்களும் வங்கிக்கு வரவேண்டியவைகளும்	476,087	772,476	(38.4)	480,595	778,806	(38.3)
கடன்களும் ஏனைய வாடிக்கையாளர்களுக்கு வர வேண்டியவைகளும்	5,927,307	5,328,766	11.2	6,748,606	6,030,928	11.9
நிதிமுதலீடுகள் - விற்பனைக்கானவை	10,156	24,502	(58.6)	21,687	39,258	(44.8)
நிதிமுதலீடுகள் - முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படுபவை	640,114	600,505	6.6	672,714	631,599	6.5
விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நடைமுறை அல்லாச்சொத்துக்கள்	-	-	-	6,928	-	-
துணைக் கம்பனிகளின் முதலீடுகள்	8,824	10,233	(13.8)	-	-	-
இணைக் கம்பனிகளின் முதலீடுகள்	-	-	-	-	-	-
நன்மதிப்பு மற்றும் புலப்படாச்சொத்துக்கள்	736	880	(16.4)	2,917	3,206	(9.0)
சொத்து, ஆலை மற்றும் உபகரணம்	114,642	113,048	1.4	156,022	157,371	(0.9)
முதலீட்டுச்சொத்துக்கள்	1,225	1,288	(4.9)	1,225	1,288	(4.9)
முன் செலுத்தப்பட்ட குத்தகைகள்	3,409	3,719	(8.3)	3,409	3,719	(8.3)
ஏனைய சொத்துக்கள்	107,672	85,238	26.3	115,360	90,626	27.3
மொத்தச்சொத்துக்கள்	8,666,364	8,158,336	6.2	9,613,835	8,977,515	7.1
பொறுப்புகள்						
வங்கிகளுக்குச் சேரவேண்டியவைகள்	711,682	997,945	(28.7)	866,087	1,128,051	(23.2)
பெறுதிநிதிச்சாதனங்கள்	480	778	(38.2)	480	778	(38.2)
ஏனைய வாடிக்கையாளர்களுக்குச் சேரவேண்டியவைகள்	7,173,859	6,235,182	15.1	7,453,017	6,468,630	15.2
ஏனைய கடன்கள்	180,939	333,928	(45.8)	281,522	437,580	(35.7)
நடப்பு வரிப் பொறுப்புகள்	16,189	26,664	(39.3)	19,969	31,242	(36.1)
பிற்போடப்பட்டவரிப்பொறுப்புகள்	423	2,504	-	15,006	20,333	(26.2)
ஏனைய பொறுப்புகள்	102,362	113,913	(10.1)	167,613	171,807	(2.4)
துணைநிலைத் தவணைக் கடன்கள்	83,411	104,233	(20.0)	243,114	214,306	13.4
மொத்த பொறுப்புகள்	8,269,345	7,815,146	5.8	9,046,808	8,472,726	6.8
உரிமை முதல்						
விலை குறிக்கப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்	47,936	49,938	(4.0)	47,936	49,938	(4.0)
நியதிச்சட்ட ஒதுக்க நிதியம்	32,629	28,793	13.3	32,629	28,793	13.3
ஏனைய ஒதுக்கங்கள்	141,078	151,482	(6.9)	148,228	159,566	(7.1)
தேக்கி வைக்கப்பட்ட ஈட்டல்கள்	175,376	112,977	55.2	287,441	223,337	28.7
மொத்தப் பங்குடைமையாளர்களின் உரிமை முதல்	397,020	343,189	15.7	516,234	461,633	11.8
கட்டுப்படுத்தாத செல்வாக்கு	-	-	-	50,794	43,155	17.7
மொத்த உரிமைமுதல்	397,020	343,189	15.7	567,027	504,789	12.3
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புகள்	8,666,364	8,158,336	6.2	9,613,835	8,977,515	7.1
வருங்கழிவுப் பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள்	1,507,104	1,258,720	19.7	1,507,189	1,258,809	19.7

2016 டிசம்பர் 31 இல் உள்ளவாறாக நாணய மாற்றுவிலை டொலர் ஒன்றிற்கு ரூபாய் 150.24 ஆகும் (2015 டிசம்பர் 31 இல் உள்ளவாறாக 144.22 ஆகும்) முறையே 234 மற்றும் 235 ஆம் பக்கங்களில் வழங்கப்பட்டுள்ள வருமானக்கூற்று மற்றும் நிதிநிலைக்கூற்று ஆகியவை பங்குடைமையாளர்கள், முதலீட்டாளர்கள் வங்கியாளர்கள் மற்றும் நிதிக்கூற்றுக்களை பயன்படுத்தும் ஏனைய பாவனையாளர்கள் ஆகியோரிடம் சேள்கரியத்திற்காகவாகும்.

செயலாற்றுகை செயற்பாடு 2007-2016

பத்து வருட தொகுப்பு - வங்கி

	முதல் SLASகளை அடிப்படையாகக் கொண்டது										
	2007	2008	2009	2010	2011	2012	2013	2014	2015	2016	
(இலங்கை ரூபாய் மில்லியன்)											
சொத்துக்கள்											
காசு மற்றும் குறுகிய											
தவணை நிதிகள்	57,090	39,663	83,973	87,062	52,510	67,814	59,143	80,940	74,112	127,058	
முதலீடுகள்	61,095	80,109	84,807	82,688	129,977	175,491	226,075	290,486	304,519	250,240	
கடன்கள் மற்றும்											
வரவேண்டியவைகள்(தேறியவை)	238,293	248,626	283,760	357,336	461,656	611,414	619,830	627,209	768,515	890,528	
சொத்து, ஆலை மற்றும் உபகரணம்	8,414	8,362	7,939	8,385	7,523	8,235	14,706	14,947	16,304	17,224	
ஏனைய சொத்துக்கள்	15,691	20,787	15,766	12,144	10,412	10,343	10,832	13,186	13,146	16,999	
மொத்த சொத்துக்கள்	380,584	397,547	476,245	547,616	662,077	873,296	930,585	1,026,769	1,176,595	1,302,048	
பொறுப்புக்கள்											
வாடிக்கையாளர் வைப்புக்கள்	300,956	324,488	396,158	462,140	550,226	683,951	762,249	793,342	899,238	1,077,812	
கடன்கள்	49,063	33,714	36,884	39,132	64,053	135,150	102,148	157,198	192,083	134,109	
ஏனைய பொறுப்புக்கள்	17,670	20,965	20,404	20,505	14,709	14,991	14,619	17,727	20,747	17,947	
துணை நிலை தவணை கடன்கள்	-	2,500	5,000	5,000	10,000	10,000	15,033	15,033	15,033	12,532	
மொத்த பொறுப்புக்கள்	367,689	381,667	458,445	526,778	638,988	844,092	894,048	983,299	1,127,100	1,242,400	
மொத்த உரிமை முதல்	12,895	15,880	17,800	20,838	23,089	29,205	36,537	43,470	49,495	59,649	
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புக்கள்	380,584	397,547	476,245	547,616	662,077	873,296	930,585	1,026,769	1,176,595	1,302,048	
வருநிகழ்வுப் பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்	74,222	138,989	100,867	131,751	190,732	207,021	197,119	182,573	181,533	226,430	
இயக்கப் பெறுபேறுகள்											
முழு வருமானம்	47,984	58,948	69,050	62,532	68,298	94,777	120,456	96,377	103,649	122,114	
மொத்த இயக்க வருமானம்	21,442	24,456	30,635	31,897	36,431	43,310	46,530	41,894	54,743	55,060	
மொத்த மேந்தலைகள்	15,736	17,159	19,719	21,305	20,421	24,186	22,509	26,093	31,483	32,999	
வரிக்கு முந்திய லாபம்	5,002	5,664	6,076	8,771	15,600	15,249	10,304	17,231	19,520	20,814	
வருமான வரி	2,628	2,959	2,755	3,565	5,154	4,355	2,816	3,012	6,922	5,819	
வரிக்கு பிந்திய லாபம்	2,374	2,705	3,320	5,206	10,446	10,894	7,488	14,219	12,598	14,995	
செயலாற்றுகை குறிக்காட்டிகள்											
ஊழியர்களின் எண்ணிக்கை (நிரந்தரம்)	8,416	8,587	8,863	8,399	8,249	7,823	7,409	8,156	8,368	8,249	
தலா ஊழியர் ஒருவருக்கு											
(இலங்கை ரூபாய் '000)											
வைப்புக்கள்	35,760	37,788	44,698	55,023	66,702	87,428	102,881	97,271	107,462	130,660	
கடன்கள் மற்றும்											
வரவேண்டியவைகள்	28,314	28,954	32,016	42,545	55,965	78,156	83,659	76,902	91,840	107,956	
முழு ஈட்டல்கள்	5,702	6,865	7,791	7,445	8,280	12,115	16,258	11,817	12,386	14,804	
வரிக்கு பிந்திய லாபம்	282	315	375	620	1,266	1,393	1,011	1,743	1,505	1,818	
தலா பங்கொன்றிற்கு											
(இலங்கை ரூபாய்.)											
வரிக்கு பிந்திய லாபம்	2,374	2,705	3,320	5,206	10,446	10,894	7,488	14,219	12,598	14,995	
மொத்தச் சொத்துக்கள்	380,584	397,547	476,245	547,616	662,077	873,296	930,585	1,026,769	1,176,595	1,302,048	
உரிமைமுதல்	12,895	15,880	17,800	20,838	23,089	29,205	36,537	43,470	49,495	59,649	
சொத்துக்களின் மீதான திரும்பல்(வரிக்கு முந்தியது)	1.4	1.5	1.4	1.7	2.6	2.0	1.1	1.8	1.8	1.7	
உரிமை முதல் மீதான திரும்பல்	20.5	18.8	19.7	26.9	49.2	41.7	22.8	35.5	27.1	27.5	
செலவு/வருமான விகிதாசாரம்	68.7	65.4	60.6	60.2	56.1	55.8	48.4	62.3	57.5	59.9	
மூலதனப் போதுநிலை விகிதாசாரம்	6.9	10.5	13.4	12.8	14.8	14.0	15.0	14.3	12.6	12.1	
செயலாக்கம் அற்ற கடன் NPL விகிதாசாரம்	5.9	6.8	6.7	5.0	3.4	2.8	5.3	3.2	2.4	1.9	
Fitch தரமீடல்	A -	A -	A	AA -	AA	AA+	AA+	AA+	AA+	AA+	

பத்து வருட தொகுப்பு - குழுமம்

	முதல் SLASகளை அடிப்படையாகக் கொண்டது									
	2007	2008	2009	2010	2011	2012	2013	2014	2015	2016
(இலங்கை ரூபா மில்லியன்)										
சொத்துக்கள்										
காசு மற்றும் குறுகிய தவணை நிதிகள்	52,397	37,350	74,105	46,257	54,583	69,515	61,174	83,003	76,840	130,745
முதலீடுகள்	65,190	81,418	94,257	126,105	130,333	176,138	229,280	300,366	311,141	256,762
கடன்கள் மற்றும் வரவேண்டியவைகள் (தேறியவை)	253,843	267,718	307,193	407,050	534,875	690,197	710,074	722,099	869,781	1,013,921
சொத்து, ஆலை மற்றும் உபகரணம்	8,457	8,193	8,170	8,227	9,933	10,923	18,184	19,364	22,696	23,441
ஏனைய சொத்துக்கள்	16,962	21,995	17,345	15,825	14,665	14,087	12,760	14,425	14,279	19,528
மொத்தச் சொத்துக்கள்	396,849	416,674	501,070	603,465	744,389	960,860	1,031,473	1,139,258	1,294,737	1,444,398
பொறுப்புக்கள்										
வாடிக்கையாளர் வைப்புக்கள்	300,584	323,034	396,228	481,094	572,722	708,897	789,225	829,019	932,906	1,119,753
கடன்கள்	60,636	48,195	52,893	69,716	101,028	174,728	140,865	193,825	225,795	172,419
ஏனைய பொறுப்புக்கள்	19,436	23,169	24,483	21,518	21,906	21,486	23,153	27,469	32,328	30,509
துணை நிலை தவணை கடன்கள்	110	2,815	5,246	5,000	10,000	10,000	23,141	24,883	30,907	36,526
மொத்த பொறுப்புக்கள்	380,766	397,214	478,849	577,327	705,656	915,111	976,384	1,075,196	1,221,937	1,359,207
மொத்த உரிமை முதல்	16,083	19,460	22,221	26,138	38,734	45,749	55,088	64,062	72,801	85,191
மொத்த உரிமைமுதல் மற்றும் பொறுப்புக்கள்	396,849	416,674	501,070	603,465	744,389	960,860	1,031,473	1,139,258	1,294,737	1,444,398
வருநிகழ்வுப் பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகள்	74,222	138,989	100,867	131,398	191,045	208,570	197,376	182,597	181,545	226,442
இயக்கப் பெறுபேறுகள்										
முழு வருமானம்	52,132	64,345	75,560	70,928	79,900	109,974	139,957	118,641	123,831	144,750
மொத்த இயக்க வருமானம்	23,810	27,105	34,069	36,998	42,163	49,618	55,576	54,308	67,635	68,429
மொத்த மேந்தலைகள்	16,428	18,224	21,380	23,386	22,669	27,304	27,264	32,779	38,346	41,633
வரிக்கு முந்திய லாபம்	6,260	7,161	7,891	11,370	18,843	17,671	13,412	21,628	24,121	25,433
வருமான வரி	2,754	3,733	3,717	4,788	6,319	5,775	4,248	4,674	9,053	7,477
வரிக்குப் பிந்திய லாபம்	3,506	3,428	4,174	6,583	12,524	11,897	9,164	16,953	15,068	17,956
செயலாற்றுகை குறிக்காட்டிகள்										
ஊழியர்களின் எண்ணிக்கை	8,914	9,094	9,327	9,435	9,723	8,905	9,384	10,331	10,331	10,471
தலா ஊழியர் ஒருவருக்கு										
(இலங்கை ரூபாய், '000)										
வைப்புக்கள்	33,720	35,522	42,482	50,990	58,904	79,607	84,103	80,246	90,302	106,939
கடன்கள் மற்றும் வரவேண்டியவைகள்	28,477	29,439	32,936	43,143	55,011	77,507	75,669	69,896	84,191	96,831
முழு ஈட்டல்கள்	5,848	7,076	8,101	7,517	8,218	12,350	14,914	11,484	11,986	13,824
வரிக்கு பிந்திய லாபம்	393	377	447	698	1,288	1,336	977	1,641	1,459	1,715
சொத்துக்களின் மீதான திரும்பல் வரிக்கு முந்தியது)	1.7	1.8	1.7	2.1	2.8	2.1	1.3	2.0	2.0	1.9
உரிமை முதல் மீதான திரும்பல்	25.0	19.3	20.0	27.2	38.6	28.2	18.2	28.5	22.0	22.7
செலவு/வருமான விகிதாசாரம்	69.0	67.2	62.8	63.2	53.8	55.0	49.1	60.4	56.7	60.8
மூலதன பொதுநிலை விகிதாசாரம்	7.2	11.9	13.9	12.8	15.7	15.7	15.9	14.9	13.8	13.0
செயலாக்கம் அற்ற கடன் NPL விகிதாசாரம்	5.7	6.6	6.4	4.6	2.9	2.6	4.9	3.2	2.4	1.7

நீடுறுதித்தன்மை அறிக்கை மீதான புற உத்தரவாதம்

EY

Building a better
working world

Ernst & Young
Chartered Accountants
201 De Saram Place
P.O. Box 101
Colombo 10
Sri Lanka

Tel : +94 11 2463500
Fax Gen : +94 11 2697369
Tax : +94 11 5578180
eysl@lk.ey.com
ey.com

ஒருங்கிணைக்கப்பட்ட வருடாந்த அறிக்கை-2016 கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீடுறுதித்தன்மை அறிக்கையில் தெரிவடிப்படை பற்றி மக்கள் வாங்கிக்கு வழங்கப்படும் சுயாதீன உத்தரவாத அறிக்கை

அறிமுகமும் ஈடுபாட்டின் நோக்கெல்லையும்

மக்கள் வாங்கியின் (வங்கி) முகாமைத்துவமானது வருடாந்த அறிக்கையில் உள்ள நீடுறுதித்தன்மை அறிக்கையில் குறிகாட்டிகளின் பின்வரும் கூறுகள் தொடர்பாக சுயாதீனமான உத்தரவாதத்தை வழங்குவதற்கு எம்மை ஈடுபடுத்தியது

- அறிக்கையின் 109ஆம் பக்கத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறாக நிதிச்செயலாற்றுகை மீதான தகவல்களின் நியாயமான உத்தரவாதம்
- உலகளாவிய அறிக்கையில் முன்னெடுப்பு G4 பிரதான வழிகாட்டல்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள ஏனைய தகவல்களின் வரையறுக்கப்பட்ட உத்தரவாதம்

எமது பணியின் அடிப்படையும் உத்தரவாதத்தின் மட்டமும்

உத்தரவாத ஈடுபாட்டுக்காக இலங்கை தராதரங்களுக்கு அமைவாக வரையறுக்கப்பட்ட உத்தரவாதத்தினை வழங்குவதற்காக நாம் இந்த செயல்விதியினை நிறைவேற்றினோம் (SLSAE 3000): இலங்கை பட்டயக் கணக்காய்வாளர்கள் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட கணக்காய்வுகள் அல்லது வரலாற்று ரீதியான நிதித்தகவல்களின் மீளாய்வுகள் தவிரந்த உத்தரவாத ஈடுபாடுகள் (CA இலங்கை)

இந்த வரையறுக்கப்பட்ட உத்தரவாத ஈடுபாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டுத் தெரிவடிப்படையானது GRI இன் உலகளாவிய இணையத்தளத்தில் (www.globalreporting.org) பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய நீடுறுதித்தன்மை அறிக்கையில் வழிகாட்டல்களையும் (GRI வழிகாட்டல்கள்) தொடர்புடைய தகவல்களையும் GRI G4 பிரதான வழிகாட்டல் தேவைப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

எமது ஈடுபாடானது வரையறுக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் நியாயமான உத்தரவாதம் ஆகிய இரண்டினையும் வழங்குகின்றது. வரையறுக்கப்பட்ட உத்தரவாத ஈடுபாடானது SLSAE 3000க்கு அமைவாக நடத்தப்பட்ட நியாயமான உத்தரவாத ஈடுபாட்டை விட நோக்கெல்லையில் பெருமளவிற்கு குறைவானதாகும். இதனால் நியாயமான உத்தரவாத ஈடுபாட்டில் அடையாளம் காணப்படக்கூடிய சகல முக்கியமான விடயங்களையும் நாம் அறிந்து கொள்ளும் உத்தரவாதத்தினை எம்மால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கமைய நாம் எந்தவொரு அபிப்பிராயத்தினையும் நியாயமான உத்தரவாதத்தினை வழங்கி வெளிப்படுத்துவதில்லை.

அறிக்கைக்கான வாங்கியின் பொறுப்பின் முகாமைத்துவம் வங்கி முகாமைத்துவமானது அறிக்கையில் உள்ளடங்கியுள்ள சுயபிரகடனம், தகவல்கள் மற்றும் கூற்றுக்கள் ஆகியவற்றின் உருவாக்கத் திற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளதுடன் GRI நீடுறுதித்தன்மை அறிக்கையில் வழிகாட்டல்களுக்கு அமைவாக அறிக்கையில் செயல்முறையினை நீடுறுதியாக்க உதவவேண்டிய வடிவமைக்கப்பட்டுள்ள போதிய பதிவுகள் மற்றும் உள்ளிடைக்கட்டுப்பாடுகளைப் பேணுவதற்கான பொறுப்புகளையும் கொண்டுள்ளது.

Ernst & Young பொறுப்பு

உலகளாவிய அறிக்கையில் முன்னெடுப்பு G4-பிரதான வழிகாட்டல்களின் தேவைப்பாடுகளுக்கு அமைவாக அறிக்கை தயாரிக்கப்படவில்லை என நாம் நம்புவதற்குக் காரணமான ஏதாவது விடயங்கள் பற்றி நாம் அறிந்துள்ளோமா என்பது தொடர்பான ஒரு தீர்மானத்தினை வெளிப்படுத்துவதே எனது பொறுப்பாகும். 2017 ஜனவரி 17ஆம் திகதி திகதியிடப்பட்ட எமது ஈடுபாட்டுக் கடிதத்திற்கு அமைவாக இந்த அறிக்கையானது முற்று முடிவதும் வாங்கிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வங்கி தவிரந்த வேறு எந்த நபரும் இந்த அறிக்கையில் தங்கியிருப்பின் அவர் மீதான எமது பொறுப்பிலிருந்தும் இந்த அறிக்கை எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அது தவிரந்த வேறு எந்த நோக்கத்திற்கான பொறுப்பிலிருந்தும் நாம் விலகிக் கொள்கின்றோம். எமது ஈடுபாட்டினை நாம் நடத்தும் போது நாம் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட தொழில்நுட்பமான கணக்காளர்களுக்கான நெறிக்கோவையின் சுயாதீனமான தேவைப்பாடுகளுக்கு இயையுபுற்றுள்ளோம்.

பிரதான உத்தரவாதச் செயல்விதிகள்

எமது வரையறுக்கப்பட்ட உத்தரவாத முடிவுகளுக்குப் போதிய சான்றுகளை வழங்குவதற்குத் தேவையானது எனக் கருதப்படக்கூடிய தகவல்கள் மற்றும் விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் எமது செயல்விதிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளோம். பிரதான உத்தரவாத செயல்விதிகளின் உள்ளடங்குபவை

- தரவுகளைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, ஒன்று திரட்டிச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறையினைப் புரிந்து கொள்வதற்கான பொருத்தமான வங்கி ஆணையினை நேர்காணுதல்
- இந்த அறிக்கையில் அடங்கியுள்ள தகவல்களை மீளாய்வு செய்து செல்லுபடியாக்குதல்
- மீள் கணக்கீட்டின் ஊடாக மாதிரி அடிப்படையில் வாங்கியினால் நிறைவேற்றப்பட்ட கணக்கீட்டினை பரிசீலித்தல்

- வாங்கியின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்களில் இருந்து நிதிச்செயலாற்றுகை பற்றிய தரவுகள் 2016 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்காக உரிய முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டன என்பதை மீளணங்க வைத்து ஏற்றுக்கொள்ளுதல்
- அறிக்கையின் உள்ளடக்கத்தினை உலகளாவிய அறிக்கையில் முன்னெடுப்பு G4 - பிரதான வழிகாட்டல்களுக்கு எதிராக ஒப்பிடுதல்

தகவல்களைச் சேகரித்து, ஒன்று திரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் முறைமைகளை பரிசீலிப்பதை எமது செயல்விதிகள் உள்ளடக்கவில்லை.

வரையறைகளும் பரிசீலிப்புகளும்

தரவுகளைத் தீர்மானித்து, கணக்கீட்டு, மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட முறைகளின் தன்மை காரணமாக கூற்றுக்குமூலம் மற்றும் சமூக செயலாற்றுகைத் தரவுகள் உள்ளார்ந்த மட்டுப்படுத்தல்களுக்கு உட்படுகின்றன.

முடிவு

மேலே விபரிக்கப்பட்டுள்ளவாறு நிறைவேற்றப்பட்ட செயல்விதிகளை அடிப்படையாகக் கொண்டு நாம் பின்வரும் முடிவுக்கு வருகின்றோம்.

- இந்த அறிக்கையின் 109 ஆம் பக்கத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள நிதிச்செயலாற்றுகைத் தகவல்கள் 2016 டிசெம்பரில் முடிவடைந்த வருடத்திற்கான வாங்கியின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றிலிருந்து உரிய முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டன.
- இந்த அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏனைய தகவல்கள் சகல பிரதான அம்சங்களின் அடிப்படையிலும் நீடுறுதித்தன்மை அறிக்கையில் வழிகாட்டல்களின் GRI G4 இல் பெறப்பட்ட வாங்கியின் நீடுறுதித்தன்மை நடைமுறைகள் மற்றும் கொள்கைகளில் இருந்துபெறப்பட்டுநியாயமற்ற முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என நாம் நம்புவதற்குக் காரணமான எதுவும் இடம்பெறவில்லை.

Ernst & Young

பட்டயக் கணக்காளர்கள்

27 மார்ச் 2017

கொழும்பு

Partners: W R H Fernando FCA FCMA M P D Cooray FCA FCMA R N de Saram ACA FCMA Ms. N A De Silva FCA Ms. Y A De Silva FCA W K B S Fernando FCA FCMA
Ms. K R M Fernando FCA FCMA Ms. L K H L Fonseka FCA A P A Gunasekera FCA FCMA A Herath FCA D K Hulangamuwa FCA FCMA LLB (Lond) H M A Jayasinghe FCA FCMA
Ms. A A Ludowyke FCA FCMA Ms. G G S Manatunga FCA N M Sulaiman ACA ACMA B E Wijesuriya FCA FCMA

Principal T P M Ruberu FCMA FCCA

A member firm of Ernst & Young Global Limited

உலகளாவிய அறிக்கையிடல் முன்னெடுப்பு (GRI) 'அமைவான தெரிவு': இன்றியமையாத அம்சங்கள் (CORE)

பொதுத் தராதர வெளிக்கூறல்கள்

வெளிக்கூறல்கள்	GRI கட்டி	பக்க இல	புற உத்தரவாதம்
உபாயமார்க்கம் மற்றும் பகுப்பாய்வு			
நிறுவனத்தின் மிகவும் சிரேஷ்ட தீர்மானம் வகுப்போரிடம் இருந்தான கூற்று	G4-1	10	ஆம்
நிறுவனத் தோற்றப்பாடு			
நிறுவனத்தின் பெயர்	G4-3	பின்னூரை உள்ளடக்கம்	ஆம்
அடிப்படை வியாபாரச்சின்னம், உற்பத்திகள் மற்றும் சேவைகள்	G4-4	125	ஆம்
நிறுவனத்தின் தலைமையலுவலகம் பற்றிய அறிக்கையிடல்	G4-5	பின்னூரை உள்ளடக்கம்	ஆம்
நிறுவனம் இயங்குகின்ற நாடுகளின் எண்ணிக்கை, அவற்றின் பிரதான இயக்கங்கள் இடம்பெறுகின்ற நாடுகளின் பெயர்கள் அல்லது இந்த அறிக்கையில் உள்ளடக்கப் பட்டுள்ள நிறுதித்தன்மை விடயத்திற்கென தனித்துவமாகத் தொடர்புடையவற்றின் பெயர்கள்	G4-6	127 and 134	ஆம்
உரித்தானமையின் தன்மையும் சட்டரீதியான வடிவமும்	G4-7	உரித்தானமை - 5, சட்ட படிவம் - பின்னூரை உள்ளடக்கம்	ஆம்
சேவையாற்றுகின்ற சந்தைகள் (புவியியல் ரீதியான பிரிவு, சேவையாற்றும் துறைகள் மற்றும் வாடிக்கையாளர் மற்றும் பலனாளிகளின் வகைகள்)	G4-8	125 மற்றும் 127	ஆம்
நிறுவனத்தின் அளவு	G4-9	8 மற்றும் 9	ஆம்
ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை வகை ரீதியாக	G4-10	117	ஆம்
கூட்டுப் பேரம்பேசுதல் உடன்படிக்கையினால் உள்ளடக்கப்படுகின்ற மொத்த ஊழியர்களின் விழுக்காடு	G4-11	118	ஆம்
விநியோகச் சங்கிலி	G4-12	133	ஆம்
அறிக்கையிடும் காலப்பகுதியின் போதான முக்கியமான மாற்றங்கள்	G4-13	இல்லை	ஆம்
தற்பாதுகாப்பு அணுகுமுறைகள்	G4-14	56	ஆம்
புற சாசனங்கள், கோட்பாடுகள் அல்லது ஏனைய முன்னெடுப்புகள்	G4-15	2	ஆம்
உறுப்பாண்மை சங்கங்கள்	G4-16	130	ஆம்
அடையாளம் காணப்பட்ட முக்கியமான அம்சங்கள் மற்றும் எல்லைகள்			
நிறுவனத்தின் திரட்டிய நிதிக்கூற்றுக்களுள் உள்ளடக்கப்பட்டுள்ள அமைப்புகள்	G4-17	2	ஆம்
அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் அம்சங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்கான செயல்முறை	G4-18	2	ஆம்
முக்கியமான அம்சங்கள்	G4-19	82	ஆம்
நிறுவனத்தினுள் முக்கியமான அம்சங்களின் எல்லைகள்	G4-20	82	ஆம்
நிறுவனத்திற்கு வெளியே முக்கியமான அம்சங்களின் எல்லைகள்	G4-21	82	ஆம்
மீள்கூற்றுக்களின் விளைவுகள்	G4-22	இல்லை	ஆம்
அறிக்கையிடல் காலப்பகுதியின் போதான முக்கியமான மாற்றங்கள்	G4-23	இல்லை	ஆம்
பங்கீடுபாட்டாளர் ஈடுபாடு			
நிறுவனத்தினால் ஈடுபடுத்தப்பட்டுள்ள பங்கீடுபாட்டாளர் குழுக்கள்	G4-24	80-81	ஆம்
பங்கீடுபாட்டாளர்களை அடையாளம் கண்டு தெரிவுசெய்வதற்கான அடிப்படை	G4-25	80-81	ஆம்
பங்கீடுபாட்டாளர் ஈடுபாட்டிற்கான அணுகுமுறை	G4-26	80-81	ஆம்
பங்கீடுபாட்டாளர் ஈடுபாட்டின்போது எழுப்பப்பட்ட பிரதான தலைப்புகள்	G4-27	80-81	ஆம்
அறிக்கையிடல் விபரங்கள்			
அறிக்கையிடல் காலப்பகுதி	G4-28	2	ஆம்
மிக அண்மைய முன்னைய அறிக்கையின் திகதி	G4-29	2	ஆம்
அறிக்கையிடல் சுற்று	G4-30	2	ஆம்
அறிக்கை தொடர்பான வினாக்களுக்காக தொடர்பு புள்ளி	G4-31	2	ஆம்
தெரிவு செய்யப்பட்ட அறிக்கையிடல் முறை	G4-32	2	ஆம்
அறிக்கை உத்தரவாதம் தொடர்பான கொள்கை	G4-33	2	ஆம்
ஆளுகை			
நிறுவனத்தின் ஆளுகைக் கட்டமைப்பு	G4-34	30	ஆம்
நெறிகளும் நேர்மையும்			
நெறிக்கோவை மற்றும் நடத்தைக்கோவை போன்ற நிறுவனத்தின் விழுமியங்கள், கோட்பாடுகள் தராதரங்கள் மற்றும் நடத்தை விதிகள்	G4-56	83 மற்றும் 117	ஆம்

தனித்துவமான தராதர வெளிக்கூறுகள்

	வெளிக்கூறு	GRI கூட்டி	பக்க இல	புற உத்தரவாதம்
பொருளாதார ரீதியானவை				
பொருளாதாரச் செயலாற்றுகை	உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட நேரடிப் பொருளாதாரப் பெறுமதி	EC1	109	ஆம்
	நிறுவனத்தின் விசேட ஓய்வூதியத் திட்டக் கடப்பாடுகளின் உள்ளடக்கம்	EC3	168	ஆம்
சந்தை பிரசன்னம்	இயக்கத்தின் முக்கியமான அமைவிடங்களில் ஆகக்குறைந்த உள்நாட்டு ஊதியத்துடன் பால்நிலை அடிப்படையில் தராதர உள்ளூழைவு மட்ட ஊதிய விகிதாசாரங்கள்	EC5	118	ஆம்
	இயக்கத்தின் முக்கியமான அமைவிடங்களில் உள்ளூர் சமுதாயங்களிடம் இருந்து வாடகைக்கு அமர்த்தப்படுகின்ற சிரேஷ்ட முகாமைத்துவத்தின் விகிதாசாரம்	EC6	117	ஆம்
மறைமுறை பொருளாதார தாக்கங்கள்	உட்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் உதவி வழங்கப்பட்ட சேவைகளின் உருவாக்கமும் தாக்கமும்	EC7	103	ஆம்
சுற்றுச்சூழல்				
சக்தி கழிவுகளும்	DMA		136	ஆம்
	சக்தி நுகர்வு	EN3	137	ஆம்
	உற்பத்திகள் மற்றும் சேவைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தினை தணித்தல்	EN27	138	ஆம்
சமூகம்				
தொழில்	DMA		115	ஆம்
	வயதுக்குழு, பால்நிலை, பிராந்திய அடிப்படையில் புதிய ஊழியர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுதல் மற்றும் ஊழியர்களின் புரள்வு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையும் வீதங்களும்	LA1	122 மற்றும் 123	ஆம்
	இயக்கத்தின் முக்கியமான அமைவிடங்களின் அடிப்படையில் தற்காலிக அல்லது பகுதிநேர ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஆனால் முழுநேர ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற நலன்கள்	LA2	119	ஆம்
	பால்நிலை அடிப்படையில் பெற்றோரிடம் இருந்து விலகிச் செல்கின்றோரில் வேலைக்கு திரும்பல் மற்றும் தக்கவைத்தல் வீதங்கள்	LA3	119	ஆம்
தொழில்/முகாமைத்துவ உறவு	DMA			
	இவை கூட்டு உடன்படிக்கைகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளனவா என்பவை உள்ளடங்கலாக இயக்க மாற்றங்கள் தொடர்பான ஆகக் குறைவான அறிவித்தல் காலப்பகுதிகள்	LA4	121	ஆம்
பயிற்சி மற்றும் கல்வி	DMA		120	ஆம்
	பால்நிலை மற்றும் ஊழியர் வகை ஆகியவற்றில் ஊழியர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு வழங்கப்படும் சராசரி பயிற்சி மணித்தியாலங்கள்	LA9	121	ஆம்
	ஊழியர்களின் தொடர்ச்சியான தொழில்பெறக்கூடிய தன்மைக்கு உதவுகின்ற திறன் முகாமைத்துவத்திற்கான மற்றும் வாழ்க்கை முழுவதற்குமான கற்றலுக்கான நிகழ்ச்சித்திட்டங்களும் தொழில்முடிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கு அவர்களுக்கு உதவுதலும்	LA10*	121	ஆம்
	பால்நிலை மற்றும் தொழில்வகை ஆகியவற்றின் அடிப்படையில் கிரமமான செயலாற்றுகை மற்றும் தொழில்விருத்தி மீளாய்வுகளை பெறுகின்ற ஊழியர்களின் விழுக்காடு	LA11	119	ஆம்
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமமான ஊதியம்	ஊழியர் வகை, இயக்கத்தின் முக்கியமான அமைவிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான அடிப்படை சம்பளம் மற்றும் ஊதியம் தொடர்பான விகிதாசாரம்	LA13*	117	ஆம்
தொழில் நடைமுறைகள் குறைதீர்த்தல் பொறிமுறைகள்	முறைப்பாடு செய்யப்பட்டு தீர்க்கப்பட்டு முறைசார் குறைதீர்த்தல் பொறிமுறைகள் மூலமாக முடித்து வைக்கப்பட்ட தொழில்நடைமுறைகள் தொடர்பான குறைகளின் எண்ணிக்கை	LA16	118	ஆம்
மனித உரிமைகள்				
பாகுபாடினமை	பாகுபாடு காட்டும் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கையும் எடுக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகளும்	HR3	118	ஆம்
ஒன்றுகூடுதலுக்கும் கூட்டுப் பேரம் பேசுதலுக்குமான சுதந்திரம்	ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தினைப் பிரயோகிப்பதற்கான உரிமை மற்றும் கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை ஆகியவை மீறப்பட்டிருக்கக்கூடிய அல்லது அபாயநேர்விலுள்ள அடையாளம் காணப்பட்ட இயக்கங்களும் விநியோகஸ்தர்களும் இந்த உரிமைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்	HR4	118	ஆம்

	வெளிக்கூறல்	GRI சுட்டி	பக்க இல்	புற உத்தரவாதம்
சமூகம்				
உள்ளூர் சமுதாயங்கள்	DMA			
	அமுல்படுத்தப்பட்ட உள்ளூர் சமுதாய ஈடுபாட்டுடன் இயக்கங்களின் விழுக்காடு, தாக்க மதிப்பீடு மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்	SO1	132 to 133	ஆம்
	உள்ளூர் சமுதாயங்களின் மீது கணிசமான அளவிற்கு சாத்தியமான அல்லது உண்மையான பாதிக்கான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய இயக்கங்கள்	SO2	130	ஆம்
	FS13		126 to 127	ஆம்
	FS14		126 to 127	ஆம்
ஊழலுக்கு எதிரானவை				
	ஊழல் மற்றும் குறிப்பிடத்தக்க அடையாளம் காணப்பட்ட அபாயநேர்வுடன் தொடர்புடைய அபாயநேர்வுகளுக்காக மதிப்பிடப்பட்ட இயக்கங்களின் மொத்த எண்ணிக்கையும் விழுக்காடும்	SO3	118	ஆம்
	ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் செயல்விதிகள் தொடர்பான தொடர்பாடலும் பயிற்சியும்	SO4	118	ஆம்
	ஊழல் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்	SO5	118	ஆம்
உற்பத்திப் பொறுப்பு				
உற்பத்தியும் சேவைப்பட்டியலிடலும்	DMA	DMA	129	ஆம்
	உற்பத்தி மற்றும் சேவைத் தகவல் மற்றும் பட்டியலிடலைக்காக நிறுவனத்தின் செயல்விதிகளினால் தேவைப்படுத்தப்படுகின்ற உற்பத்தி மற்றும் சேவைத்தகவல்களின் வகை மற்றும் இவ்வாறான தகவல் தேவைப்பாடுகளுக்கு உட்படுகின்ற முக்கியமான உற்பத்திகள் மற்றும் சேவை வகைகளின் விழுக்காடு	PR3	129	ஆம்
	உற்பத்தி, சேவைத்தகவல் மற்றும் பட்டியலிடல் ஆகியவை தொடர்பாக விளைவுகளின் வகைகளின் அடிப்படையில் ஒழுங்குவிதிகள் மற்றும் தன்னார்வக் கோவைகளுக்கு இயைபுறாத சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை	PR4	130	ஆம்
	வாடிக்கையாளர் திருப்தியினை அளவிடுகின்ற கணிப்பீடுகளின் பெறுபேறுகள்	PR5	128	ஆம்
சந்தை தொடர்பாடல்கள்	தடைசெய்யப்பட்ட அல்லது சர்ச்சைக்குரிய உற்பத்திகளின் விற்பனை	PR6	129	ஆம்
	விளம்பரம், மேம்படுத்தல்கள் மற்றும் அனுசரணை உள்ளடங்கலாக பலபலன்களின் வகைகளின் அடிப்படையில் சந்தைத் தொடர்பாடலுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகள் மற்றும் தன்னார்வக் கோவைகளுக்கு இயைபுறாத சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை	PR7	129	ஆம்
வாடிக்கையாளரின் அந்தரங்கம்	வாடிக்கையாளரின் அந்தரங்கம் மீறப்பட்டமை மற்றும் வாடிக்கையாளரின் தரவுகள் தொலைக்கப்பட்டமை தொடர்பாக ஆதாரத்துடன் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை	PR8	130	ஆம்
இயைபுறல்	உற்பத்திகள் மற்றும் சேவைகளின் ஏற்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிக்கு இயைபுறமைக்கான அபராதங்களின் பணப்பெறுமதி	PR9	130	ஆம்
	FS8		138	ஆம்
உற்பத்தி தொகுதி	FS6		131	ஆம்

* பகுதியாக அறிக்கையிடப்பட்டுள்ளது

நதி/வாங்கிச்சேவை சொற்புத அகராதி

கணக்கீட்டுக் கொள்கைகள்

நிதிக்கூற்றுக்களைத் தயாரித்து அறிக்கையிடுவதில் நிறுவனமொன்றின் முகாமைத்துவத்தினால் தெரிவு செய்யப்பட்டுத் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் கோட்பாடுகள், விதிகள் மற்றும் செயல்விதிகள்.

அட்டுறு அடிப்படை

கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம்பெறும்போது அவற்றின் பற்றுக்கள் அல்லது காசுஅல்லது காசுக்குச் சமமானவைகளின் கொடுப்பனவு களுக்காகக் காத்திருக்காமல் அவற்றின் விளைவுகளைப்பதிவுசெய்தல்.

இலதாக்கல்

புலப்பாச் சொத்துக்களின் பயன்படு ஆயுட்காலத்தின் போதான பெறுமானத்தேய்வுத் தொகையினை முறைமை வாய்ந்த வகையில் ஒதுக்குதல். பெறுமானத்தேய்வும் இலதாக்கலும் ஒரே அர்த்தத்தைக் கொண்டுள்ளன.

காப்புறுதிப் பெறுமதி கணிப்பு

நிதிகளின் சாதாரண செலவு, காப்புறுதி ரீதியாகத் தீர்ண்ட பெறுப்பு, காப்புறுதி ரீதியான சொத்துக்களின் மற்றும் ஏனைய பொருத்தமான செலவுகளின் பெறுமதி ஆகியவற்றினைக் கணக்கிடுவதன் மூலம் தீர்மானிக்கப்பட்ட நிதிப்பெறுமதி.

இலதாக்கப்பட்ட செலவு

ஆரம்பத்தொகை மற்றும் முதிர்ச்சித்தொகை ஆகியவற்றிற்கிடையிலான வித்தியாசத்தின் சந்தைப் பெறுமதிக்கு குறைவு நடட்டம் அல்லது சேகரிக்கப்பட முடியாமையினால் ஏற்படும் நடட்டம் நீங்கலான செயற்றின் வட்டி முறையினைப் பயன்படுத்தி முதன்மை மீள்கொடுப்பனவு கழிக்கப்பட்டு திரட்டிய இலதாக்கல் சேர்க்கப்பட்டு அல்லது கழிக்கப்பட்டு நிதிச்சொத்து அல்லது நிதிப்பொறுப்பு ஆரம்பப் பதிவில் அளக்கப்படும் தொகை.

கிணைக் கம்பனி

துணைக் கம்பனிஅல்லாத கம்பனி. இதிலே வைத்திருக்கும் கம்பனியானது பங்குபற்றும் அக்கறையினைக் கொண்டிருப்பதுடன் அதன் இயக்கம் மற்றும் நிதிக்கொள்கைகளிலே கணிசமான செல்வாக்கைச் செலுத்துகின்றது.

விற்பனைக்கான நிதிச்சொத்துக்கள்

விற்பனைக்கானவை என ஒதுக்கப்பட்ட நிதிச்சொத்துக்கள் அல்லது (a) கடன்கள் அல்லது வரவேண்டியவைகள் (b) முதிர்ச்சி முதலீடுகளுக்காக வைத்திருக்கப்படுபவை (c) நிதிச் சந்தைப்பெறுமதியிலே இலாபம் அல்லது நடட்டம் மூலமான சந்தைப்பெறுமதியிலான நிதிச்சொத்துக்களாக வகைப்படுத்தப்படாதவை.

கழிவு வறுங்கப்பட்ட பட்டியல்

முகப்பெறுமதியினை விடக் குறைவாகக் கொள்வனவு செய்யப்பட்ட வாக்குறுதிச்சீட்டு அல்லது மாற்றுண்டியல். சீட்டின் காலாவதியாகாத தவணை மீதான வட்டியினை வித்தியாசம் குறிக்கின்றது. முதிர்ச்சியிலே வைத்திருப்பவர் உண்டியலின் முகப்பெறுமதியினை தனது சொந்தக் கணக்கிற்காக சேகரிக்கின்றார்.

மாற்றுண்டியல்

நபர் ஒருவருக்குக் குறிப்பிட்ட தொகையினை வழங்குமாறு இன்னுமொரு மூன்றாம் நபரினைப் பணித்து அவருக்கு எழுதப்பட்ட, ஒப்பமிடப்பட்ட, நிபந்தனையற்ற கட்டளை. மாற்றுண்டியலின் விதிகள் மற்றும் வரைபுகள் ஒன்றுக்கொன்று மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.

அழைப்பு வைப்புக்கள் அல்லது அழைப்புப் பணம்

கோரப்படுகையில் மீளச்செலுத்தப்படக்கூடிய, கடனாக வழங்கப்படுகின்ற வைப்புக்கள் அல்லது நிதிகள்.

மூலதனப் போதுநிலை

கிடைக்கக்கூடிய நிதிகளின் அடிப்படையில் வங்கியின் வைப்பாளர்கள் மற்றும் ஏனைய பற்றாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வங்கியின் ஆற்றல். சர்வதேச கொடுத்து தீர்த்தலுக்கான வங்கியின் தேவைப்பாடுகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தேவைப்பாடுகளுக்கு அமைவாக உள்நாட்டு வங்கிகள் குறித்துரைக்கப்பட்ட ஆகக் குறைந்த மூலதனத்தினைப் பேண வேண்டும்.

மூலதனப் போதுநிலை வீக்தாசாரம்

சர்வதேசத் தீர்த்தல்களுக்காக (BIS) வங்கியினால் உருவாக்கப்பட்டு, எமது உள்நாட்டுத் தேவைப்பாடுகளுக்குப் பொருத்தம் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் திருத்தப்பட்டவாறான அபாயநேர்வினை அடிப்படையாகக் கொண்ட மூலதனத் தராதரங்களின் சட்டகத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவாறாக மூலதனத்தினால் ஆதாரப்படுத்தப்படுகின்ற அபாயநேர்வு சீராக்கப்பட்ட சொத்துக்களின் விழுக்காடு.

கடன் அபாயநேர்வு

நிதிச்சாதனத்தினைக் கொண்டுள்ள ஒரு தரப்பு அதன் கடப்பாட்டினை நிறைவேற்றத் தவறுகின்றமையினால் மற்றைய தரப்பிற்கு நிதி நடட்டத்தினை ஏற்படுத்தும் அபாயநேர்வு.

அடுக்கு 1 மூலதனம் (பிரதான மூலதனம்)

பிரதான மூலதனமானது மூலதன நிதியங்களின் தெரிவுசெய்யப்பட்ட விடயங்களைக் கொண்டுள்ளது. பிரதான மூலதன விடயங்கள் பங்கு மூலதனம், பங்குப் பரிசூதியம், நியதிச்சட்ட ஒதுக்க நிதியங்கள், தேக்கி வைக்கப்பட்ட இலாபங்கள், பொது ஒதுக்கல்கள், நிலையான மற்றும் நீண்டதவணை முதலீடுகள் ஆகியவற்றினை விற்பனை செய்வதால் எழுக்கின்ற வரிக்கு பிந்தியமிகை/நட்டங்கள் ஆகும்.

அடுக்கு 11 மூலதனம் (குறைநிப்பு மூலதனம்)

குறைநிப்பு மூலதனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மீள்பெறுமதி கணிக்கப்பட்ட ஒதுக்கங்கள், பொதுவான ஒதுக்கங்கள், கலப்பு (கடன் உரிமைமுதல்) மூலதன விடயங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட துணைநிலைத் தவணைக் கடன்கள் ஆகியவை அடங்குகின்றன.

காசுக்குச் சமமானவைகள்

உடனடியாக அறியப்பட்ட காசுத்தொகைக்கு மாற்றப்படக்கூடிய பெறுமான மாற்றங்களின் மிகக் குறைந்த அபாயநேர்வுக்கு உட்படக்கூடிய குறுகிய தவணை உயர் தீர்வத்தன்மை மிகு முதலீடுகள்.

வைப்புச் சான்றிதழ் (CD)

வங்கியிலே வைப்புச் செய்யப்பட்டுள்ள நிதிகளுக்கு எதிராக வங்கியினால் விநியோகிக்கப்படுகின்ற ஒரு சான்றிதழ். செலுத்தப்படக்கூடிய குறிப்பிட்ட வட்டி வீதத்தினையும் வைப்பு வைத்திருப்பவருக்கு வைப்பு மீளச் செலுத்தப்படும் திகதியினையும் இச்சான்றிதழ் குறிப்பிடுகின்றது. வைப்புச்சான்றிதழ் பொதுவாக கைமாறத்தக்கதாகும்.

வந்தக ஆவணம்

வங்கிகளினால் விநியோகிக்கப்பட்டு, கடன் தகைமை பெற்ற பெருநிறுவனங்களினால் கடனாகப் பெறப்பட்ட, பிணையுறுதியற்ற, குறுகிய தவணை வாக்குறுதிச்சீட்டு.

கடப்பாடுகள்

ஐந்தொகைத் திகதியில் உள்ளவாறாக அங்கீகரிக்கப்பட்ட ஆனால் இன்னமும் பூரணமாக வாடிக்கை யாளர்களினால் பயன்படுத்தப்படாத கடன் வசதிகள்.

வருநகல்வு

ஒரு நிலைமை அல்லது சூழ்நிலையின் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எதிர்பாராத எதிர்கால நிகழ்வுகள் நிகழ்கின்றமையினால் அல்லது நிகழாமையினால் மாத்திரமே அதன் இறுதிப் பலன் அல்லது நடட்டம் ஏற்படுத்தும் விளைவினை உறுதிப்படுத்தக்கூடிய நிலைமை அல்லது சூழ்நிலை.

பெருநிறுவன ஆளுகை

பெருநிறுவனங்கள் ஆளுகை செய்யப்படும் செயன்முறை. முகாமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் நெறிப்படுத்துகை மீது அதிகாரம் செலுத்தப்படும் விதத்துடன் இது தொடர்புபட்டுள்ளதடன் நிறைவேற்றுச் செயற்பாடுகளின் மேற்பார்வையினையும் உரிமையாளர்கள் மற்றும் ஏனையோருக்கான வகைப்பொறுப்பினையும் இது தொடர்புபடுத்துகின்றது.

முகவர் வங்கிகள்

ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு முகவராகச் செயற்படுகின்றமை. முகவர் வங்கியானது அது அமைந்துள்ள பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏனைய வங்கிகளின் சார்பில் பரந்த வீச்சிலான வாங்கிச்சேவைகளை வழங்குகின்றது.

செலவு வருமான வீக்தாசாரம்

தேறிய வருமானத்தின் விழுக்காடாக இயக்கச்செலவுகள்.

எதிர்னை

எத்தரப்புடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படுகிறதோ அல்லது ஒப்பந்தம் ஒன்று முடிக்கப்படுகின்றதோ அத்தரப்பு (ஒரு வங்கி உள்ளடங்கலாக).

நாட்டின் அபாய நேர்வு

குறிப்பிட்ட நாடொன்றினால் கடன் பெறுநர்களுக்குக் கடன் வழங்குவதுடன் கடன் அபாயநேர்வு தொடர்புபடுகின்றது. சிலவேளைகளில் இது அரசிணைமை நடட்ட அபாயநேர்வினையும் உள்ளடக்குகின்றது.

குறுக்கு வீதம்

ஒரே நாளையும் சம்பந்தப்படுகின்ற இரண்டு வேறான விலைமலுக்களில் இருந்து உருவாக்கப்படுகின்ற கணக்கிடப்பட்ட வெளிநாட்டு நாணய வீதம்.

நாணயக்கொடுத்து மாறல்

நாணயங்களைப் பின்னர் வரும் ஒரு தினத்தில் மீள் பரிமாற்றம் செய்து, பெற்றுக்கொள்ளப்பட்ட நாணயத்திற்கு மீள் பரிமாற்றம் நடைபெறும் வரையில் வட்டிக்கொடுப்பனவினை செலுத்துகின்ற உடன்படிக்கையுடன் இரண்டு நாணயங்களில் அமைந்த முதன்மைத் தொகைகளின் நடைமுறை பரிமாற்றம்.

மீள்போடப்பட்ட வரி

நடப்பு நிதி வருடம் தவிரந்த நிதி வருடத்தில் செலுத்தப்படவேண்டியிருக்கும் வரிவிதிப்பிற்காக நிதிக்கூற்றிலே ஒதுக்கப்படுகின்ற தொகை.

பெறுமானத்தேய்வு

சொத்துக்களின் பயன்படு ஆயுட்காலத்தின் போது பெறுமானத்தேய்வு அடையக்கூடிய தொகையினை முறைமை வாய்ந்த வகையில் ஒதுக்குதல்.

பெறுநீ

பின்வரும் மூன்று பண்புகளைக் கொண்ட நிதிச்சாதனம் (a) குறிப்பிடப்பட்ட வட்டிவீதம், பிணையவிலை, பண்டவிலை, வெளிநாட்டு நாணயவீதம், விலைகள் அல்லது வீதங்களின் சுட்டி,கடன் தரமிடல் அல்லது கடன் சுட்டி அல்லது ஏனைய மாறிகள் (சிலவேளைகளில் உள்ளார்ந்தவை என அழைக்கப்படுபவை) ஆகியவற்றில் ஏற்படுகின்ற மாற்றத்திற்கு பதிலாக அதன் பெறுமதியில் மாற்றங்கள் ஏற்படுத்தல் (b) ஏனையவகைகளுக்குத் தேவைப்படுத்தப்படுகின்றவற்றினை விட சிறியதான எந்தவித ஆரம்ப தேறிய முதலீட்டினையும் தேவைப்படுத்தாதது (c) எதிர்காலத் திகதியொன்றில் கொடுத்து தீர்க்கப்படுவது.

பிணையங்களைக் கையாளுதல்

குறுகிய தவணையில் மீள்விற்பனை செய்யும் நோக்கத்துடன் கொள்முதல் செய்யப்பட்டு வைத்திருக்கப்படுகின்ற பிணையங்கள்.

விசேட ஓய்வூதியத்திட்டம்

இது ஒரு விசேட ஓய்வூதியத்திட்டமாகும். இதன் கீழ் ஓய்வூதியத்திட்டங்களாகச் செலுத்தப்பட வேண்டிய தொகைகள் ஊழியரின் ஊதியம் அத்துடன்/ அல்லது சேவை வருடங்களின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு குத்திரத்தின் மூலமாக செலுத்தப்படவேண்டிய தொகை தீர்மானிக்கப்படுகின்றது.

கிடைநிலை அகல்வு

இந்தச் சொற்பதமானது கடன்பெறுநர்கள் வங்கித்துறையில் இருந்து நிதியிணைப் பெறுவதைவிட மூலதனச்சந்தையில் இருந்து நிதியிணைப் பெறுவதைக் குறிப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. உறுதியான கடன் தரமில்லாதவைகளைக் கொண்ட கடன் பெறுநர்களினால் மாத்திரமே இது பொதுவாக மேற்கொள்ளப்படுகின்றது.

ஆவண உண்டியல்

வாரணமம், கட்டணப்பட்டியல் மற்றும் காப்புறுதிக் கொள்கை போன்ற பல்வேறு ஆவணங்களை மாற்றுண்டியல் கொண்டுள்ளது.

ஆவணக்கடன்

கொடுப்பனவு செலுத்தப்படுவதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை ஆவணக்கடிதம் குறித்துரைக்கின்றது.

வரைய

இந்த சொற்றொடரானது மாற்றுண்டியலோடு சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றது ஆனால் சில வேளைகளில் வங்கிகளுக்கிடையிலான உண்டியல்கள் எனும் குழுவைவிலும் பயன்படுத்தப்படுகின்றது. கோரிக்கை விடுக்கும் போது செலுத்தப்படவேண்டிய வங்கியாளரின் வரையானது வங்கியினால் வரையப்படுகின்றது அல்லது வங்கியின் சார்பில் வரையப்படுகின்றது.

செய்திறன் கடன் முறை

நிதிச்சொத்து அல்லது நிதிப்பொறுப்பு ஒன்றின் இலதாக்கப்பட்ட செலவினைக் கணக்கிடுகின்ற முறை மற்றும் சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் வட்டிச் செலவினை ஒதுக்குவதையும் குறிக்கின்றது.

உரிமைமுதல் சாதனம்

நிறுவனமொன்றின் சொத்துக்களின் சகல பொறுப்புக்களையும் கழித்த பின்னர் எஞ்சியுள்ள வட்டிகளைக் குறிக்கின்ற ஒப்பந்தம்.

சந்தைப் பெறுமதி

அறிந்த, ஆர்வமுடைய தரப்பினர்களுக்கு மத்தியில் செளகரியமான நெருக்கத்தில் சொத்து ஒன்று பரிமாறப்படக்கூடிய அல்லது பொறுப்பு ஒன்று தீர்க்கப்படக்கூடிய தொகை.

நிலையான கட்டணம்

சட்டரீதியான அடகுவைத்தலின் கீழ் வழங்கப்பட்ட குறிப்பிட்ட சொத்து, பொதுவாக இறையிலி,குத்தகைச் சொத்து அல்லது ஆலை மற்றும் இயந்திரத்தின் மீதான கட்டணம்.

நீதிச் சாதனம்

ஒரு நிறுவனத்தின் நிதிச்சொத்துக்கும் மற்றுமொரு நிறுவனத்தின் நிதிப்பொறுப்பு அல்லது உரிமைமுதலுக்கும் அதிகரிப்பினை வழங்கும் ஏதாவது ஒரு ஒப்பந்தம்.

மீதக்கும் பொறுப்பு ஆணை

கடன் பெறுபவர் ஒருவர் கடனைப் பெறும் போது அவரது இருப்புக்கள், அல்லது காசு போன்றவற்றினை கடன் வழங்கும் கம்பனி அதன் சாதாரண அலுவல்களின் போது தொடர்ந்து பயன்படுத்தி அந்த சொத்துக்களை விற்றுத்தீர்ப்பதற்கு அனுமதி வழங்குகின்ற ஆணை.

இவ்வாறான ஆணையானது கம்பனி கடனினை செலுத்தத் தவறும்போது நிலையானதாக மாறுகின்றது.

முன் முடிக்கப்பட்ட சொத்துக்கள்

கடன்களின் பூரணமான அல்லது பகுதியான கொடுத்துத் தீர்த்தலில் கொள்முதல் செய்யப்படுகின்ற சொத்துக்கள். இவை முதலில் வருகின்ற வாய்ப்பின் போது விடுவிக்கப்படும் நோக்கில் வைத்திருக்கப்படுகின்றன.

வெளிநாட்டு நானைய வருமானம்

ஐந்தொகையின் ஆரம்பத்தில் அல்லது முன்னைய ஐந்தொகைத் திகதியில் உள்ள விகிதத்தினை விட வித்தியாசப்படுகின்ற, தற்போது நிலவுகின்ற விகிதத்தில் ஐந்தொகைத் திகதியில் சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள் வெளிநாட்டு நானையத்தில் குறிப்பிடப்படுகையில் அடையப்படுவதாகப் பதியப்படும் இலாபம்.

முன்னோக்கிய ஒப்பந்தம்

ஒப்பந்தத் திகதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ள எதிர்காலத் திகதியில் இரண்டு தரப்பினரைப் பரிமாற்றத்திற்குக் கட்டப்பட வைக்கின்ற ஒப்பந்தம்.

முன்னோக்கிய விதம்

மாற்றப்படும் திகதிக்கு அப்பால் உள்ள முதிர்ச்சியுடனான நானையத்தின் விலை. முன்னோக்கிய விதங்கள் விலையில் ஒரே பெறுமதியானவையாக இருக்கலாம் அல்லது வித்தியாசமானவையாக இருக்கலாம். ஒரே பெறுமதியானதாக இருக்கும் போது முன்னோக்கிய விதம் தடையானதாகும். இரண்டாவது நிலையில் விலையானது ஒன்று உயர்வானதாக இருக்கலாம் அல்லது தாழ்வானதாக இருக்கலாம்.

முன்னோக்கிய வித உடன்படிக்கை (FRA)

குறிப்பிட்ட வட்டிவீதச் சுட்டி மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான ஒப்பந்தம் ஆய்வற்றுக்கிடையிலான வித்தியாசத்தினை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட எதிர்காலத் திகதியில் கொடுப்பனவுகளை மாற்றுவதற்கான உடன்படிக்கை.

குழுமம்

குழுமம் என்பது தாய்க் கம்பனியினையும் அதன் சகல துணைக் கம்பனிகளையும் உள்ளடக்குகின்றது.

உத்தரவாதங்கள்

வாடிக்கையாளர் அவரின் நிதிக்கடப்பாடுகளை முன்றாம் தரப்பினருக்கு நிறைவேற்ற முடியாதநிலை ஏற்படும் போது வங்கியானது அக்கொடுப்பனவுகளை வழங்கும் என்கின்ற மாற்றப்பட முடியாத உத்தரவாதத்தினை வழங்குதல். ஏனைய சில உத்தரவாதங்கள் விலை மறுக்கள் மற்றும் செயலாற்றுகை முறிகள் போன்ற நிதி சாராத பொறுப்புக்களைக் குறிக்கின்றன.

கிழப்புக்காப்பீடு

சாதகமற்ற விலை ஏற்று இறக்கங்களினால் ஏற்படுகின்ற அபாயநேரவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்ற காப்பீட்டு முறை (வட்டிவீதங்கள், விலைகள், பண்டங்கள்).

முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்படும் முதலீடுகள்

ஆரம்பப் பதிவிலேயே நிறுவனமானது விற்பனைக்கு வைத்திருப்பவையென அல்லது விற்பனைக்கானவையென அல்லது கடன்கள் மற்றும் வரவேண்டியவைகள் எனும் வரைவிலக்கணத்தைக் கொண்டவையெனக் குறித்தொதுக்குவதற்கு தீர்மானிப்பவை தவிர்ந்த, நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகளையும் நிலையான முதிர்ச்சியினையும் கொண்ட, முதிர்ச்சி வரையில் வைத்திருப்பதற்கான சாதகமான நோக்கத்தினையும் ஆற்றலையும் நிறுவனம் கொண்டுள்ள நிதிச்சொத்து.

சந்தை விலைக்குறைவனால் ஏற்படும் நட்டம் புத்தகத்தொகையினை விட அறவிடக்கூடிய தொகையின் வீழ்ச்சியினால் ஏற்படுவது.

நட்டபு

தான் தரப்பாக இல்லாத ஒப்பந்தமொன்றிலே தரப்பு 1ற்கு ஏற்படும் எந்தவொரு நட்டத்தினையும் ஏற்றுக்கொள்வதற்கு நபர் ஒருவர் இணங்குகின்ற ஒப்பந்தம். நட்டபுடிகளை ஏற்றுக்கொள்கின்ற நபர் உத்தரவாதம் வழங்குபவர் இரண்டாம்நிலை பொறுப்பினை ஏற்றுக்கொள்வதைப் போலல்லாது அடிப்படைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்கின்றார். வட்டிவீத அபாயநேரவு.

வட்டிவீத அபாயநேரவு

நிதிச்சாதனம் ஒன்றின் எதிர்காலக் காசுப் பாய்ச்சல்களின் சந்தைப்பெறுமதியானது சந்தை வட்டிவீதங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களின் காரணமாக ஏற்ற இறக்கமடைகின்ற அபாயநேரவு.

தொங்கலில் உள்ள வட்டி

செயலாக்கமற்ற சொத்துக்களின் மீதான வட்டி.

வட்டி எல்லை

சராசரி வட்டி ஈட்டும் சொத்துக்களின் விழுக்காடாக தேறிய வட்டி வருமானம்.

பிரதான முகாமைத்துவ ஆணையின்

நிறுவனத்தின் செயற்பாடுகளைத் திட்டமிட்டு, நெறிப்படுத்தி, கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தினையும் பொறுப்பினையும் கொண்டுள்ள நபர்கள்.

பிரதான செயலாற்றுகைக் குறிக்காட்டிகள்

கம்பனி ஒன்றின் இன்றியமையாத வெற்றிக் காரணிகளைப் பிரதிபலிக்கின்ற, ஏற்று இணங்கிய, அளக்கக்கூடிய அளவீடுகளை KPI ஆகும்.

நானையக் கடிதம் (LC)

ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக குறிப்பிட்ட அளவு வரையிலான தொகையினை முன்றாம் நபர் ஒருவருக்கு வழங்குமாறு வங்கியொன்று இன்னொரு வங்கியினை அல்லது வங்கிகளை வேண்டுகின்ற ஆவணம்.

தீர்வத்தன்மை அபாயநேரவு

காசினை வழங்குவதன் மூலம் அல்லது வேறு நிதிச்சொத்தினை வழங்குவதன் மூலம் தீர்க்கப்படுகின்ற நிதிப்பொறுப்புக்களுடன் தொடர்புடைய கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதில் நிறுவனமானது சீரமைத்திரு முகம்கொடுக்கும் என்கின்ற அபாயநேரவு.

தீர்வச்சொத்து வீழ்தாசாரம்

தீர்வச்சொத்துக்கள் பங்குடைமையாளர்களின் நிதிகளைத் தவிர மொத்தப் பொறுப்புக்களின் விழுக்காடாக வெளிப்படுத்தப்படுகின்றன.

சந்தைக் குறி

சந்தைகளின் நடப்புச் சந்தைப் பெறுமதி அல்லது சந்தைப் பெறுமதியினை விட மேல் நோக்கியதாக அல்லது கீழ் நோக்கியதாக, கிரமமாக நிலைமைகளையின்னெறுமதி கணக்கும் கொள்கை.

சந்தை அபாயநேரவு

நிதிச்சாதனம் ஒன்றின் சந்தைப் பெறுமதி அல்லது எதிர்காலக் காசுப் பாய்ச்சல்கள் சந்தை விலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களின் காரணமாக தளம்பல் நிலையை அடைகின்ற அபாயநேரவு. சந்தை அபாயநேரவுகள் மூன்று அபாயநேரவுகளை உள்ளடக்குகின்றன. நானைய அபாயநேரவு, வட்டிவீத அபாயநேரவு மற்றும் ஏனைய விலை அபாயநேரவு.

சீறுபான்மையானோரின் உரிமை

தாய்க் கம்பனியினால் துணைக் கம்பனி மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக உரிமைகொண்டிருந்த உரிமை முதல் வட்டியுடன் தொடர்புபடுத்தக்கூடிய தேறிய சொத்துக்களின் விதிதாசாரம்.

அடைமானம்

கடனைப் பெறுவதற்காகப் பிணையுறுதியாக வைக்கப்படும் அசையாச் சொத்து.

கைமாறத்தக்க நிதிச் சாதனம்

முன்றாம் நபர் ஒருவருக்கு சுதந்திரமாக விற்கப்படக்கூடிய பிணையம் அல்லது ஏனைய நிதிச் சாதனம் (கைமாறத்தக்கது). வங்கி ஓலைகள், சமப்போர் முறிகள், மாற்றுண்டியல்கள் மற்றும் காசோலை என்பவை கைமாறத்தக்க சாதனங்களாகும்.

தேறிய வட்டி எல்லை

சராசரி வட்டிசட்டல் சொத்துக்களின் விழுக்காடாக வட்டி வருமானம்.

செயலாக்கமற்ற கடன்

கடனொன்று உரிய திகதிகளில் அசலுடன் அல்லது வட்டிக் கொடுப்பனவாகச் செலுத்தப்படாதபோது அல்லது கடன் பெற்றவர் கடனின் வேறு சில நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறும்போது செயலாக்கமற்ற கடன்கள் திரட்டப்படாத நிலையாக பொதுவாக ஒதுக்கப்படுகின்றன.

நல்லோ கணக்கு

இன்னுமொரு வங்கியில் பொதுவாக ஆனால் அவசியம் அது வெளிநாட்டு முகவர் வங்கியாக இருக்கையில் பேணப்படும் வெளிநாட்டு நாணயக் கணக்கு. மற்றைய வங்கியில் உள்ள வைப்பானது நல்லோ கணக்கு என அழைக்கப்படுகின்றது.

அகவையான சான்று

பகுப்பாய்வு, அளவீடு, அவதானிப்பு மற்றும் ஏனைய வழிகளின் மூலமாக நிரூபிக்கப்படக்கூடிய உண்மைகளைக் கொண்ட தகவல்.

ஐந்தொகை சாராக் கொடுக்கல் வாங்கல்கள்

ஐந்தொகையில் சொத்துக்களாக அல்லது பொறுப்புக்களாகப் பதியப்படாத கொடுக்கல் வாங்கல்கள். ஆனால் இவை வருநிகழ்வுகளுக்கும் கடப்பாடுகளுக்கும் காரணமாக அமைகின்றன.

நிலை

குறிப்பிட்ட நாணயம் அல்லது வட்டிவீதத்தில் வழங்கப்படுகின்ற தேறியதாகப்படும் மொத்த கடப்பாடுகள். நிலையானது ஒன்றில் தட்டையானதாக அல்லது சதுரமானதாக இருக்க முடியும் (உட்படாதவை), நீண்டதாக (அதிக நாணயம் விற்கப்படுவதை விட அதிக நாணயம் மிகை விலைக்கு வாங்கப்படுதல்) அல்லது குறுகியதாக (அதிக நாணயங்கள் உண்மைப் பெறுமதியினை விடக் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதை விட விற்கப்படுதல்) இருக்க முடியும்.

முதன்மை வீதம்

தனது கடன் தகைமையுடைய பெருநிறுவன வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கி அறவிடுகின்ற வட்டிவீதம்.

வாக்குறுதிச் சீட்டு

குறிப்பிட்ட தொகையொன்றினை குறிப்பிட்ட நபரொருவருக்கு அல்லது சாட்டப்படுகின்ற நபர் ஒருவருக்கு நிலையான அல்லது தீர்மானிக்கத்தக்க எதிர்காலத்தில் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் வாக்குறுதி வழங்குபவரினால் வழங்கப்படுவதாக நிபந்தனையின்றி எழுத்துமூலம் வழங்கப்படுகின்ற வாக்குறுதி.

தொடர்புடைய தரப்பினர்கள்

மற்றுமொரு தரப்பினைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள அல்லது மற்றைய தரப்பினரின் நிதி மற்றும் இயக்கத் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தரப்புகள்.

ரீப்போ

விற்பனை மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கைக்கான சொற்பத்தம்.

ஒதுக்கச் சொத்துக்கள்

மத்திய வங்கியுடனான ஒதுக்கல் தேவைப்பாடுகளின் அங்கமாக மாறுகின்ற நிதி நிறுவனத்தின் சொத்துக்கள்.

மறுகலை ரீப்போ

இது ரீப்போவின் மறுகலை ஆகும். அதாவது கொள்வனவு மற்றும் மீள்விற்பனை உடன்படிக்கை.

கழுவும் கடன்

கடன் பெறுநரின் தற்றுணியின் பேரில் தொடர்ச்சியாக பணம் பெறுதலையும் கொடுப்பனவுகளையும் அனுமதிக்கின்ற விதிகளைக் கொண்டுள்ள கடன் வரிசை. கடன்பெறுநருக்கு கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற நிதிகள் ஏதோ வகையிலான முன்கொடுப்பனவு மூலமாக மீள் நிரப்பப்படுகின்றன.

அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட சொத்துக்கள்

ஐந்தொகைச் சொத்துக்களிலும் ஐந்தொகை சாராக் சொத்துக்களின் கடன் சமமானவைகளிலும் பொருத்தமான அபாயநேர்வு மதிப்பிடப்பட்ட காரணிகளினால் சொத்துக்கள் பெருக்கப்படுதல்.

பிணையுறுதியாக்குதல்

வருமானம் பிறப்பிக்கின்ற சொத்துக்களின் தொகுதியினை கடனினை விநியோகிப்பதன் மூலமாக கொள்வனவுக்கு நிதியிடுகின்ற வாகனக் கம்பனிக்கு மாற்றுவதல் பொதுவாக வர்த்தக ஆவணங்களின் குறிப்புக்கள்.

பீரீவுப் பகுப்பாய்வு

நிறுவனமொன்றின் பிரிவுகளின் அடிப்படையில் நிதித்தகவல்களைப் பகுப்பாய்வு செய்தல். குறிப்பாக அது இயங்குகின்ற வெவ்வேறு புவியியல் பிரதேசங்களின் அடிப்படையில்.

பீரீவு ரீதியான அறிக்கையில்

வங்கிச்சேவைச் செயற்பாடுகள், குத்தகைச் செயற்பாடுகள், இருப்புத்தரகுச் சேவைகள் மற்றும் பிணையங்களைக் கையாளுதல், சொத்து மற்றும் காப்புறுதி போன்ற விடயப்பரப் பிரிவுகளில் இருந்து பெறப்படுகின்ற வருவாய்க்கு வழங்கப்படுகின்ற பங்களிப்பினை பீரீவு அறிக்கையிடல் சுட்டிக்காட்டுகின்றது.

கொடுத்துக் கீர்த்தல் பீரீவு

காசக்காகப் பிணையங்களை உண்மையாகப் பரிமாற்றுகின்ற பிணையக் கொடுக்கல் வாங்கல்கள் பூர்த்தியாக்கப்படுகின்ற திகதி.

குறுகிய நிலை

சொத்துக்களின் மீதான பொறுப்புக்கள் மிகையாகக் காணப்படுதல் (அத்துடன்/அல்லது முன்னோக்கிய விற்பனை ஒப்பந்தங்கள்) சொத்துக்கள் (அத்துடன்/அல்லது முன்னோக்கிய கொள்வனவு ஒப்பந்தங்கள்) கொள்வனவு மற்றும் விற்பனைகளின் தேறியவைகள் ஆனது ஈடுபடுபவரின் நிலையினை தேறிய விற்கப்பட்டதாக அல்லது மிகை விற்கப்பட்ட நிலையாக ஆக்குகின்றது.

துணைக்கம்பனி

துணைக் கம்பனிகள் என்பவை வேறு ஒரு (தாய் கம்பனி) தொழில்முயற்சியினால் கட்டுப்படுத்தப்படுகின்ற தொழில் முயற்சியாகும்.

தொங்கல் கணக்கு

வகைப்படுத்தப்பட்டு, பொருத்தமான கணக்கிற்கு மாற்றப்படுவதற்காக வைத்திருக்கப்படுகின்ற, விடயங்களைத் தற்காலிகமாகப் பதிவுதற்கான கணக்கு.

ஒருங்குசேர் அமைப்புக் கடன்

ஒரு கூட்டுமுயற்சியின் வழவத்திலே பல வங்கிகள் ஒன்றுசேர்ந்து அவற்றினால் தனித்தனியாக வழங்க முடியாத அல்லது அவை அவ்வாறு வழங்குவதற்கு ஆர்வம் கொண்டிருாத கடனினைச் சேர்ந்து வழங்குகின்றமை. நிதியிடலின் அளவானது எந்தவொரு வங்கிக்கும் தனியே அதன் கடன் பட்டியலினை பாதிக்காமல் வழங்கமுடியாத அளவு பெரும் கடன்தொகையினைத் தேவைப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

கால வைப்புக்கள்

ஒரு குறிப்பிட்ட தவணையின் பின்னர் மாத்திரமே மீளப்பெறுதலுக்கு உட்படுகின்ற வட்டிகளை கொண்டுள்ள வைப்புக்கணக்கு.

மொத்த மூலதனம்

இது அடுக்கு 1 மூலதனம் மற்றும் அடுக்கு 11 (குறைநிரப்பு மூலதனம்) மூலதனம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையாகும்.

நிதிச்சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை**விற்பனை செய்தல்**

பின்வரும் நிலைகளில் நிதிச்சொத்து அல்லது நிதிப்பொறுப்பானது விற்பனைக்காக வைத்திருக்கப்படுவதாக வகைப்படுத்தப்படுகின்றது. (a) அண்மைக்காலத்தில் விற்பனைக்காக அல்லது மீள்கொள்வனவு செய்யப்படுவதற்கான நோக்கத்துடன் கொள்முதல் செய்யப்பட்டது அல்லது வாங்கப்பட்டது (b) குறுகிய தவணையில் இலாபம் ஈட்டுவதற்கான உண்மையான பாங்குகளுக்கான அண்மைக்காலச் சான்றுகள் இருக்கும்போது பேணப்பட்டு வருகின்ற அடையாளம் காணப்பட்ட நிதிச்சாதனங்களின் பட்டியலின் பகுதி (c) ஒரு பெறுதி (குறித்தொதுக்கப்பட்ட அல்லது செயற்திறமிகு இழப்புக்காப்புச் சாதனங்கள் போன்றவை தவிர்த்தவற்றிற்காக).

கொடுக்கல் வாங்கல் செலவுகள்

நிதிச்சொத்து அல்லது நிதிப்பொறுப்பின் கொள்முதல், விநியோகம் அல்லது விற்பனைத்தல் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புபட்ட படிப்படியான செலவுகள்.

திறைசேரி முற்கள் (T - முற்கள்)

இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட நீண்டகாலத் திகதியிடப்பட்ட பிணைகள். T- முற்கள் வட்டியின் கூப்பன் வீதத்தினைக் கொண்டுள்ளன.

பெறுமதி சேர்க்கப்பட்டவை

பெறுமதி சேர்க்கப்பட்டவை என்பவை வங்கிச் சேவையொன்றினை வழங்கும் போது அவ்வாறான சேவையினை வழங்குவதற்கான செலவு நீங்கலாக வங்கிச்சேவைகளை வழங்குவதனால் உருவாக்கப்படும் செல்வமாகும். பெறுமதி சேர்க்கப்பட்டமையானது ஊழியர்கள் மத்தியில் ஒதுக்கப்படுகின்றது, வரிகள் மூலமாக அரசாங்கத்திற்கு மூலதனத்தினை வழங்குவோர் மேலும் வெளிப்பாடுகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தேக்கி வைத்திருக்கப்படுபவை.

அபாயநேர்வல் உள்ள பெறுமதி (VAR)

வரையறுக்கப்பட்ட, வைத்திருக்கப்படும் காலப்பகுதியின் போது சந்தை வட்டி அல்லது நாணயப்பரிமாற்று விகிதங்களின் மோசமான நகர்வுகளினால் ஏற்படுகின்ற சாத்தியமான நடத்தினை அபாயநேர்வு முகாமைத்துவ முறையியல் மதிப்பீடு செய்கின்றது.

வொல்லோ கணக்கு

இன்னுமொரு வங்கியில் வங்கியொன்றினால் பேணப்படுகின்ற உள்நாட்டு நாணயத்தில் அமைந்த கணக்கு (நொல்லோ கணக்குடன் ஒப்பிடவும்).

வீளைவு வளைவு

முதிர்ச்சியின் செயற்பாடாகச் சந்தை வட்டி வீதத்தினைக் காட்டுகின்ற வளைவு. சாதாரணமாக வீளைவு வளைவானது மேல் நோக்கிய வளைவினை கொண்டிருக்கும்; வட்டி வீதமானது சாதனத்துடன் தவணையுடன் அதிகரிக்கின்றது.

பெரு நிறுவனத் தகவல்

வங்கியின் பெயர்
மக்கள் வங்கி

சட்ட அந்தஸ்து

1988ஆம் ஆண்டின் 30ம் இலக்க வங்கிச் சேவைச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகவும் 1961ம் ஆண்டின் 29ம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் வர்த்தக வங்கியாகவும் கூட்டிணைக்கப்பட்டது.

தலைமைச் செயலகம்

(பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்)

இல. 75, சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை
Cable JANABANK

தொலைபேசி: +94 112327841 (6 வரிசைகள்),
+94 112446316 (4 வரிசைகள்),
+94 112481481

மின்அஞ்சல்: info@peoplesbank.lk
இணையத்தளம்: www.peoplesbank.lk
VAT பதிவு இலக்கம்: 409000037-7000

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி
கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்
இல. 306/72, பொல்துவ வீதி,
பத்தரமுல்ல, இலங்கை.

KPMG,

(பட்டயக் கணக்காளர்கள்),
32A, சேர் மொகமட் மாகான் மாகார் மாவத்தை,
த.பெ. இல. 186,
கொழும்பு 0300, இலங்கை.

செயலாளர்

திரு. ரொஹான் பதிரகே, LLB, MMgt.
in Banking Attorney-at-Law

பெரு நிறுவன வங்கிச் சேவைப் பிரிவு

த.பெ. இல 437,
ANCL (லேக் ஹவுஸ் கட்டிடம்),
இல. 35, D.R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10, இலங்கை

தொலைபேசி: +94 112320651-6,
+94 112437239-41,
+94 112392101-3

மின்அஞ்சல்: infocbd@peoplesbank.lk
SWIFT PSBKLKX

வெளிநாட்டு வங்கிச் சேவைப் பிரிவு

மக்கள் வங்கி, 1வது மாடி,
தலைமையக கட்டிடம்,
இல. 75, சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை,
கொழும்பு 02, இலங்கை

தொலைபேசி: +9411 220 6703,
+9411 220 6704
பெக்ஸ்: +9411 245 8752,
+9411 245 8821

மின்அஞ்சல்: fcbu@peoplesbank.lk
SWIFT PSBKLKX

வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்

இல. 59, D.R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10, இலங்கை

தொலைபேசி: +9411 233 2746,
+9411 233 4278,
+9411 244 6409

மின்அஞ்சல்: fastcash@peoplesbank.lk
nrfc@peoplesbank.lk,
teletran@peoplesbank.lk
SWIFT PSBKLKX

மக்கள் வங்கியின் துணை நிறுவனங்கள்

பீள்ஸ் ட்ரவல்ஸ் (பிரைவேட்) லிமிடட்

இல. 59, D.R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10, இலங்கை

தொலைபேசி: +9411 247 0190,
+9411 247 8385,
+9411 239 6296

பெக்ஸ்: +9411 243 4530
மின்அஞ்சல்: ptravel@peoplesbank.lk
இணையத்தளம்: www.peoplestravels.com

பீள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிளஸி

இல. 1161, மருதாணை வீதி, பொரளை,
கொழும்பு 08.

தொலைபேசி: +9411 263 1631
பெக்ஸ்: +9411 263 1000

பீள்ஸ் மேர்சன்ட் பிளான்ஸ் பிளஸி

இல. 21, நவம் மாவத்தை,
கொழும்பு 02, இலங்கை

தொலைபேசி: +9411 230 0191-4
பெக்ஸ்: +9411 230 0190

மக்கள் வங்கியின் துணை நிறுவனங்களின் துணைக் கம்பனிகள்

பீள்ஸ் லீசிங் அன்ட் பிளான்ஸ் பிளஸியின் துணைக் கம்பனிகள்

பீள்ஸ் இன்சூரன்ஸ் லிமிடட்

இல. 53, தர்மபால மாவத்தை, கொழும்பு 03.

தொலைபேசி: +9411 220 6406
பெக்ஸ்: +9411 220 6399

பீள்ஸ் லீசிங் புரபட்டி டிவலப்மன்ட் லிமிடட்

இல. 1161, மருதாணை வீதி, பொரளை,
கொழும்பு 08.

தொலைபேசி: +9411 263 1631
பெக்ஸ்: +9411 263 1000

பீள்ஸ் லீசிங் பிளீட் மனேஜ்மன்ட் லிமிடட்

இல. 1161, மருதாணை வீதி, பொரளை,
கொழும்பு 08.

தொலைபேசி: +9411 263 1631
பெக்ஸ்: +9411 263 1000

பீள்ஸ் மைக்ரோபிளான்ஸ் லிமிடட்

இல. 1161, மருதாணை வீதி, பொரளை,
கொழும்பு 08.

தொலைபேசி: +9411 263 1631
பெக்ஸ்: +9411 263 1000

பீள்ஸ் லீசிங் ஹெவ்லொக் புரபடீஸ் லிமிடட்

இல. 1161, மருதாணை வீதி, பொரளை,
கொழும்பு 08.

தொலைபேசி: +9411 263 1631
பெக்ஸ்: +9411 263 1000



இந்த வருடாந்த அறிக்கையானது கரிம நடுநிலைமிக்கதாகும்

மக்கள் வங்கியின் இந்த வருடாந்த அறிக்கையானது சான்றுபடுத்தப்பட்ட கரிம நடுநிலை நிறுவனமான வருடாந்த அறிக்கை கம்பனியாகிய ஸ்மார்ட் மீடியாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடாந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக கடத்தாசி மற்றும் அச்சுப்பதிப்பு போன்ற வெளிவளச் சேவைக்காக வழங்கப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்படும் பச்சைவாயு வெளியேற்றம் மெய்ப்பிக்கப்பட்ட மூலங்கள் மூலம் குறை நிரப்பப்பட்டுள்ளது.



www.smart.lk



www.carbonfund.org



Global Standard Annual Report Number®
LKA8355PEBXX1600000T102

www.peoplesbank.lk

மக்கள் வங்கி

மக்கள் வங்கித் தலைமையலுவலகம்,
இல 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை,
கொழும்பு 2, இலங்கை